

கடவுள் தனின்.

ஸ்ரீகருணீக புராணம்

மூலமும் உரையும்.

இலக்ஷ

நாயக்கல் சாலூகர் தாழும்பாடி

மா-நா-ஸ்ரீ அபிபாரா.. பிசிலைணயின் துமாராகிய
அ. வாதாந்த்ரசப பிஸ்ளோயவர்கள்

ஒலி பிரதிகளிற்கண்ட. வரலாறுகளை

ஒரு முடிவுகெங்து புதுக்கியும், விளக்கியும் தர
பூதை. சோதாநம். மாலூம்கநும்

மதுரை நான்காஞ்சி ஸ்ரீஶ்சங்கந்தில் தங்கப்பதக்கம்
முதுப்பாக பெற்ற பாலபண்டிதருமாகிய

மா-நா-ஸ்ரீ
அ. கந்தசாமி பிஸ்ளோயவர்களால்

செலுக்
ஏனாவ்டோ அங்கங்கூடத்தில்

பதிப்பிக்கப்பெற்றன.

Registered copy-right.

இதன் விலை ரூ. 3-8-/-.

1909.



அ. வராகுந்தய பெரியா.

• V. T. PRESS, SALEM.

—
விவரம்.

சாத்து கவி கள்.

இந்திரபீடம் ஸ்ரீகரபாத்திர ஸ்வாமிகளாதினம்
கவனம் ஸ்ரீஅழகிரினாத ஸ்வாமிகளின்
, மாணுக்கங்களிலாருவரும்
சேலம் சுதோமீஸனி பிரஸ் மாணேஜருமாகிய

ஊஜவன்யாஜஸி
ச. அர்த்தநார்ச நாயகரவர்கள்

இப்பற்றியவை.

—
வண்ணம்.

பரிதிமதியனனயன முரியதனிபரமதெனு
பாதிமாதுசேர் சோதிவேந்தியன்
புதநிழலிலுமூடிவி லொருயகுதியொடிவிரவு
பாசசிவர்கள் மோசமேவே
கருதுதிருவருடிகழ தனுகரணபுவனமொடு
கானுபோகமே பூண்டேந்தரா
கதிப்பதவக்கியிதன விதியினுடனெதிர்மருவ
காவன்மாமறை மேவுபாதைத்தியன்
னௌரல்கிரியைகுணமருவ வரணமுறுவருணமொரு
நாலுமாக்கினுன் பாலகோக்கினு
ஏவிதுமதிலிரவிதரு புதல்வலுயிர்வினைகளொடு
நாசலேககன் பிசமேவினே - னலமாக

(v)

சுருதியொடுவழிகலைகள் பலவுமறிவுறுபுலவன்
க்ரேமிலாவப்பா சாமிவேஞ்தவஞ்
சபலமெனவருபுதல்வ னவைமகிழமொழிகலைகளுன்
சோதிசேடனேர் மேதவாய்வுநா
னகுமைபெறவியலெட்டுசை தமிழ்ரிவிலுவுமையற
நாசமேலதாப் பேசுநால்வகை

அல்லகவிகள் மொகுமொகென மலரின்மணமென்தினை
ஓரவோதுநா சேருவீரியன்
கருமமறவுயிர்துகைய யதுதலி வெயலுமறிஞன்
காமமோவிட்ட காமமேவினுன்
கட்டுக்கொடுமைறவினைகள் முடியவியதுபகரண
காலந்தில்வலன் குலிபாதமோர் - கனராகன் (.)

பெருமைபெறுதனதுகுல வுரிமையுளமைறகிரியை
பேதமேவியே வீதமோவியே.
விறநெறியையுரிமையென பெறுமூறவழுறிவதுற
பேசுகைனபா ரீசனுவலா
யருளில்குமுனியையாயன் விரியுரணமைவில்விர
மாஸ்டா விவுழி யாஸ்டா - நா - ந்துன்
நாறகவிக்கொடுமிரவி புரணமதுமதர்வமைற
யருணசாகையா முரயமும்பெயர்த்
துாய்தமிழ்கவின்னையி லறிநூர்கணிபிரமையுற
வோதினைங்களை மோதமேவெழு
வனாதிலதுபிரிவுபடி முண்வுகொடுமையலதற
வொருவுநெஞ்சயன் ஊதங்குசயன் - எனுநாமன். (.)

துரமூயருமுவன்கவிகை பெருமைபுகறியவுரை
சாற்றுசோதரன் போற்றுமாதறன்
தமிழறிகுரவைவின்முதற் பரிசுபெறுகனபுலவன்
சாவிகந்தனென் ஞமமார்தவன்
மருமமலிசகுதியொடு விருதிபலகலைதழுவி
வாழிசெய்தன ஞாழிந்தகனே
மகிளமைபெறுவிவர்புலகை தனகைமயசிகர்சொலினூரகி
வாரவேந்தவ தாரமென்னலா
மரசுநெறிதுறவுவிதி மதனவழிசுதராருமை
யாகபோகலை ராகபோதமூம்
மிகமுடையகருணார்புகழ் புரணமதுதுகுவழுற
வாசியர்த்தநா ரீசங்கர்ம்மனன் - கனறாம்மே. (.)

கலிவிநுத்தம்.

துவாங்மறை முன்விரி சோதியன்சொன்
ஏங்குமைன் வாதிகி நாவலனுற்
பவமார்மற பாக்கியபாக்கியமா
விவங்மாமதி யேற்ற மென்தகுமே. (.)

அறுகிராத்தியம்.

அவமலிந்த சமணிருளை யகற்றியருள் குலச்சிறையா மடக ஸோனிஞ்
சிவமலிந்த தெருட்பாடற் செப்பியிரு விராஸலிங்க தேசி தேங்ரூ
தமலிந்த சீர்க்குணர் குலம்குருவித் தவன்புகணமுச் சாந்தற் பாற்றே
நனமலிந்த வாகலினு விசைத்ததன்றி யனாறிக்கு நவின்ற தன்றே (ஏ.)

கேலம் மங்களாடுரியில்

வேதாந்தசபால்தாபனநாய் ஞானகுரியநாயெழுந்தருளியிருந்து
ஸ்ரீலப்தீ அப்பாகாமி பிள்ளையவர்களின்

புத்திரரும்

கேலம் டி. ரூ. கோ. வக்கீலுமாகிப மகா-ா-ா-ஸ்ரீ

/அ. துணைசாமி பிள்ளையவர்கள்

இயற்றியலை.

வெண்பா.

எந்தாலு மிக்குற்றும் கிணையாகா தெண்டெறவருஞ்
சொன்னவிலப் பண்பாய்த் தொகுத்தனனே - முன் ஒன்
நருரூணை யாய்த் து சரிசெய்துஞ் சேர்த்துங்
கருணீகர் மான்மியத்தைக் காண். (க.)

அத்தகையோ ஞிலென்னி லாதரா யந்துவித்
யத்திமுதன் மூன்றும் பகர்ந்தவனே - யித்திறத்தா
லக்குங்கத்தோர்க் கண்வி யனேவோர்க்கு மெய்ப்பயனு;
மிக்கா ரண்ட்ஜூத்தப்பா ரின்கு. (ஏ.)

தவத்தப்பா சாமி தருமைந்தன் சாற்றும்
யவவேலை தாண்டும் படியே - சவங்கமாய்ச்
சொற்றகையோ டர்த்தச் சுவையுங் துவங்கச்செய்
பொற்புயர்ந்து லெண்டே புகல். (ஏ.)

கம்ப னிவெண்ண்றே காளியோர் போற்றிடனே
செம்பாகச் செய்யுளிற் செப்பினனே - தம்பினைக்
கொண்டுனாயுஞ் செய்வித்தான் குன்றுப் புகழ்பெற்றஞ்
நன்வரத உஞ்சயமீன டான். (ஏ.)

துறையூர் பெரிபமடம்
ஞீலஸ்ரி சிவப்பிரகாச சுவாமிகள்
 ஆதீனவித்துவான்
ஸ்ரீ நாக விங்கயவாங்கள்
 இயற்றியவை

புங்கமலர தனன்படைத்த புடவியினிற்பற்பலவாய்ப்
 பொவீவுற் ரோக்குஞ்
 கேங்கமழ்ஞு வறுமொழிகள் மழங்குறுசீர் காடுக்குத்
 திவதம் பேணது
 பாங்கமல்செங் தமிழ்த்தெய்வ மினிதுவனி வீற்றிருக்கும்.
 பண்டு வாய்ந்த
 வீங்குபுகழ் மூவகைகாட் அனுட்சிரங்த குட்டுமீதம்
 விளங்கு மன்றே.

(a)

அப்பெருஞ்சீர் காடுதலுமோ ராஇவையருக் கணிகலமா
 யனுக்குத்தஞ் குரன்தும்
 விப்பிசரக தியங்பரவுங் திப்பியதா மும்பாடு
 வியக்ஞு அரிந்
 செப்புதுசீர் கருணீகர் குலமணியா யஷதரித்த
 திறத்துக் கேற்பத்
 துப்புறால் லறிவுநிறை பொறையூட்டுமை முதலியன
 துணையருக் கொண்டு.

(e)

செந்தழிந்தேர் கவீவலங்ப் பாகங்கிப் பின்னே முனஞ்.
 செய்த நோன்பான்
 மைத்தற்பே ஏகிபியற் றமிழுணர்த்து மாசிரிய
 வண்ணம் மேற்கொண்
 இக்துதிரை யாழிதங்க குவமைகனி யாயிற்றென்
 ஆவாப்பப் பன்னான்
 மூங்கலைபெருங் காப்பியங்க குணர்க்குவரம் பொருஹாத
 குதன்னம் பூண்டோன்.

(e)

பவனாயன் தமைக்காணின் பரமனென வழிபாடு.
 பண்ணும் யாக்ஞகச்
 சிலகுருவ ஜெபரளைன் நையமறத் தெளிவுற்ற
 சிக்கை யேர்தத்
 துவமசிய வாக்கியமெய்ப் பொருடெரிக்குஞ் சித்தாந்தக்
 துவவக்குத்
 துவவிவஜுக் கேயைமக்த வெனும்பௌர்யோர் மீக்காற்றுக்
 தீரிக்கப் பெற்றிருஞ்.

(e)

சிரப்புடையார் பலர்வரிதும் வெரிச்காட்டா விறக்காட்டு
நீர்ஜம யுள்ளோன்
இரப்புணர்யா வணமவர்தங் குறிப்பறிக்கு வேண்டுமைவு
யீய வல்லோன்
கரப்பொருவா திருப்பவனாக் திருக்குபுங் வழிநிறுத்தங்
கருணையாளன்
வரப்பிகவா முத்தமிழ்சேர்ந் திடுவரத எஞ்சையா.
வல்லோ நம்மா.

(2)

சித்திரகுத் தன்மரபாக் கிளக்கலுறுங் தம்மவாதஞ்.
சிர்ஜம பெய்லா
யித்திரமென் நறியாதார்க் கறிவுறுத்தித் தமதொழுக்க
மியலு மாற
நித்தனருன் பெற்றுடைய ஞாவிறபா ரிசாதர்
நெடுது மாரங்கு
தொத்துணாத்த பாக்களாடு கிலர்வகாந்த வசனாத்தை
யொப்பு நோக்கா.

(3)

சொற்பொலிவும் பொருட்பொலிவு யினி தூணி விளக்கமுறை
தொகுத்து மேவாங்
கற்பனையோடலக்காரம் வேண்டுமீடாங் தொறும்ணயங்கக்
கலைகள் கத்தேருங்
விற்பனத்திற் கிடமாமென் துவப்பெய்தப் பணுமுடியின்
வியாழு வேர்த
ஞற்புதவற் புதமெனவீ ராயிராத் தழுதழுப்பு
வண்டிட்டானே.

(4)

அறைதருார் கருணீகர் புராணத்துக் கரும்பதத்து
ஏருத்த மெல்லாங்
தறைபிலுளோர் தெரிவுறுமார் வணக்கனத்தன் சேஷ்டராய்த்
தணவாக் கிர்த்தி
நிறைகுணத்தா ஞங்காஞ்சக் கப்புலு னறிவொழுக்க
நிலைய மன்னு
ஓரிறைமூருக ஞனப்பணிவோன் கந்தசா மிக்கவிஞ
ஒன்முதி னுலல்.

(5)

அங்குலைப் படிக்கலல வக்குலத்தார்க் கண்றிமர்ரே
ரறியப் புக்கா
வெங்குதை மிதற்கிணவின் நென்றுகயம் பாராட்ட
விலினம கர்ந்த
விக்குலை. யியற்றியவா கிரியனே யச்சில்வனைக்
திருமைப் பேறாங்
தங்குலாற் பெற்றுய்யத் தம்மவர்க்குக் குவமொழுக்கங்
தங்கிட்டானே.

(6)

நக்காவேரி கந்தசாமிப் பிள்ளை

குமாரரும்

இருநாலூர் உபாத்தியரயருமாகிய

மகா-ா-ா-ஸி K. பழனியாண்டி பிள்ளையவர்கள்
இயற்றியவை.

அனுசிரிக்கத்தினேடல் விருத்தம்.

இந்பெறுங் குலச்சரித மருகணடி வழிபடுவோன் தெரிண்ட ஞானி
யேர்பெறுபார் சீண் மொழி கருணீகப் புராண விது விக்கா வத்திற்
பார்தனீனற் குணச்சுனிபோ ஸ்ரிவண்டய தமிழ்நிபா வலர்க்கீர் யன்றி
யார்பெற்றவே யினவுருக்கும் பொருட்டால் தரிதாக வகைங்த தாலூம்.

கூட்டமுதிற் சுவைசேர்ந்த புத்தகம் தரிதாகிக் குலல யத்தி
லேட்டினிலே யெழுதினைவத்த தெல்லோர்க்குங் கிணக்காத வியற்றை யானு
மீட்டியவிக் குஜரத்யகலப் பலவுள்ள ருணையிதனுக் கியற்று கென்னப் [ஞ்-
பாட்டளிசீர் மலர்ப்பொழில்கும் தாழைகாப் பொலித்ரவிப் பாரில் வக்டோ

அத்திரிமா மூனிவரன்கோத் திரனப்பா சாமிமகி முருணம் கைந்த
னெத்திரிபு மறவுணர்ந்தோன் சீர்க்கருணர் குலஞ்செய்தவு வருவி தென்ன [ம்
வத்திரிசேத் தினன்வரத்தின் வரும்வரத எஞ்சையவே எதைந்தான் யங்ககு
பத்திமுத வியான்குஞ் சனகாதி யோர்க்குணசெய்ப்பரமன் போன்றே.

இயற்றுக்குலக் கிணபையொழிந் ததோகதியில் விழுவிருந்த வெம்மோர்க் கெல்
யயிற்றுக்கிளிக் கழுதீக்குதும் புறங்காத்தும் விழுமாந்தர் பண்டே யேவல் [லாம்
மயற்றுக்குறையைத் தன்துணையாற் கடக்கவைத்து எால்வகைய மனிதய் பேற்
யியற்றுவித்தா னிவன்போல வத்வரா ரிப்பெரிய ஒவிலத் தம்மா. [கற

இயலறுநம் மின்றகவிய முறைசிறிதே பிரம்மகதெனு வியம்புகீரண்
மயலறாற் குலமிழுவன்றன் குலமென் னி னிவன்பெருணை வழுத்தற் பாற்றே
செயற்குமென் மனாமிவைனத் துதியெனவற் புறுத்தியதாற் செப்பி னேனு
முயர்வில்லை நமிட்டிறமேம் புலவகையைக் கடங்குமிக வகன்ற தாமால்.

நாமக்கல் போர்டு ஜூறல்கூல் தமிழ்ப்பண்டிதார்

மகா-ா-ா-ஸி

கி. ஆணையிப்ப முதலியாரவர்கள்

இயற்றிய

என்சிரிக்கத்தினேடிலாசிரிய விருத்தம்.

பூவிருள் போக்குங் கமலா யகந்காம் புராண மும்பிர மாண்டமும் யொலி
மேவிரு சரிதம் பலவுள வாற்றில் விளங்கு சீர்க்கருணீகருக் குரிய [ந்து
மாவிரி வான சரித்திரம் மான வயங்கு தென்மொழி சுடையினை யாப்பாற்
பாவிரி னானர் சுவைத்திடப் பகர்ந்தான் பண்புசேர் வரதாஞ் சய்யனாக்

கல்யே

விடைய குசிகை.

எண்.	குத்துக்கள்	விடையங்.	மதி	பாட-பார்த்துக்கொண்டு
5	...	ஸ்ரீக்ருணீகவாட்ஸ விளக்க விடையெடு	
2	...	புகழ்க்கவிகள்
ந	க	யாவிரம்	க 2.5
ஏ	2	புராணவரலாற் துச்சருக்கம்	...	க6 க
18		யதிகம்	2.5 15
ஈ	க	நாடு நகர் நதிவளச்சருக்கம்	...	2.5 15
ஏ	ச	சிற்ரகுப்தருந்பவச்சருக்கம்	...	ந.2 ச.5
அ	இ	புத்திரப்பேற்றுச்சருக்கம்	க.5 8.5
கு	க	பஞ்சசௌரர் தவநிலைச்சருக்கம்	...	அ.5 ந.5
50	எ	முடிகுடிச்சருக்கம்	க.5 ம.5
கெ	அ	குலதெறிசிறுவியசருக்கம்	க.5 அ
52	க	ஹவ்யகவ்யக்ணிய ஸ்தியசருக்கம்	...	க.5.5 இ.5
கூ	க0	ஶாஞ்சிபுக்கசருக்கம்	க.5.5 க
கொ	கக	ஆதினச்சருக்கம்	க.5.5 அ.5
க.5	க2	பிற்காலசம்பவச்சருக்கம்	2.5 எ.5
கஷ	கா	ஸ்ரீக்ருணீகர் புகழ்க்கறியசருக்கம்	2.5.5 க.5
ஆக கூடிய செய்யுட்கள்...				ம.50
க	...	ஸ்ரீக்ருணீகபுராண வகன சங்கிரகம்	2.5.5
2	...	கோத்திர அத்திர ஜாபிதா...	...	2.5.5



ஸ்ரீகருணீக வம்ச விளக்க வினாவிட.

முற்பகுதி.

[முன்பண்முதலி ரெட்டினாட்சளாய் எதிர்நோக்கியிருக்கும் கன்வாண்களுக்கு வினாவில் புத்தகங் கொடுக்கவேண்டியிருப்பதால் இவ்வம்ச விளக்க வினாவிடவின் ஒருபகுதியை மாத்தி ரம் இதன் கீழ்த் தருகின்றோம். பல இடங்கட்டுச்சென்றும் யல நூற்களை ஆராய்க்கி செய்தும் தயாரிக்கவேண்டிய மற்றப் யசுதியையும் கூடிய சீக்கிரம் தனிப்புத்தகமாக அச்சிடக் கருதி யிருப்பதால் இவ்வம்சாசிமானிகள் அக்கருத்தையும் நிறைவேற்றிப் புண்ணிப்பும் புகழும் ஒருங்கு படைப்பாராக.]

க. வினா—மனுஷபவர்க்கம் முற்றும் ஒரு ஜாதியே, நாம் அனைவரும் சுகோதரரோயாவேயாம், என்னுங் தத்வார்த்தத் தொனி மேலாடிவருமிக்காலத்தில் ஜாதி போதம் பாராட்டும் நூற்களைக் கிளப்பி விடுதல் அநிஞர்க்குத்த கடமையாகுமோ?

விடை.—அங்குதுண்மையே; ஆயிலும், நம் இந்துமதத்தில் ஜாதியே தர்மங்களே மேற்கூடிட்டின் முதற்படியாக அமைக்கப் பட்டிருப்பவும், கவிகாலக்கூத்தால் தத்தம் ஜாதியாசாநங்களைக் கைவிட்டுக் கர்மப்பிரஷ்டச்சளாய் இப்பரசாதகத்தை இழுக்கும். மாந்தரை நல்வழிப்படுத்து நிமித்தமாகவும், ஒருடலின்கட்ட பல ஏறுப்புக்கள்போன்று உலகின் எல்லாச்சாதியும் பயன்கருதி நடு நிலைமை தவறாதுன்றி நோக்குமிடத்து ஒருநிகரனவேயாமென் ஆழுமன்மையாறியாது. பிறஜாதியைத் தூஷணம்புரியும் சிலபேதையங்க்குண்மைகாட்டியுப்பிக்கும் கருத்தாலும், தத்தம் ஜாதிப் பெருமைகளைப் பண்டைதாற் பிறமாண்பூர்வம் நிருபித்தலும் சஜாதி யமிழான விவேகிகட்குரிய கடமையேயாமென்க.

2.. வினா—அவ்வாறுயின் நம் கருணீக வம்லை சம்பந்தமாக ராவ்வெங்நாற்களிற் பிரமாணமுண்டு?

விடை—சம்ஸ்கிருதத்தில், (1) பிரமாண்டபுராணம் வம் சோற்பத்திகாண்டம், (2) *ஆகித்தியபுராணம், (3) வெளரகாதா, (4) அதர்வணவேத சூர்யசாகாசந்தி கணிதசாகாஷிதி, (5) † கணகாஸ்மிருதி ஆகிய இவற்றில் போதிய பிரமாணங்களுண்டு.

ந. வினா—தமிழில் நம் ஜாதி நால் யாது? அஃது எக்காலத்தில், யாசால், எந்த நாலினின்று மொழி பெயர்க்கப்பெற்றது?

விடை—சீர்கருணீக புராணம்; இது மதுஹாக் கூன்பாண்டியன் காலத்து (அதாவது இற்றைக்குச் சமார் 2000 வருடங்கட்கு முன்டு) ஆருகத் மதத்தினராகிய ஞாயிறு பார்சாதர் என்னும் கவிஞரால், பிரமாண்ட புராணப்பாடு மொழிபெயர்க்கப்பெற்ற வசனத்தையலுசரித்து, எழுதுற்றுச்சில்வாணம் செய்யுட்களாக வியற்றப் பெற்றிருக்கின்றது.

ச. வினா—சீர்கருணீக புராணத்தைத் தவிர நம்மரபைப் பற்றி வேறு நூற்கணுவோ?

விடை—கருணீக வம்சப்ரதாபம்; இஃது ஊறப்பாக்கம் அம்மிகைதாகவான்னும் வரகவி நெடுங்குள்றம் அங்குசாமிப் பிள்ளை என்பவர் கருணீக புராணத்தையும் மிற்சரித்திரங்களையும் தொகுத்தியற்றிய 100-செய்யுட்களையடையது. (2) கருணீகர் ஹவ்யகவ்யவிதிகள்; இதனை வெளியிட்டவர் சாலப்பாக்கம் ம-ா-ா-ஶுமு. மாணிக்கம் பிள்ளையவர்கள்.

* ஆகித்யபுராணம், சௌரகாத, அதர்வணவேத சூர்யஸாகா சங்கி, கணிதசாகாவிதி முதலியன பிரமாணமாதலைக் “கருணீகர் ஹவ்யகவ்யவிதிகள்” என்னும் நூலால்திக.

† இந்தால் விளைவில் அச்சிடப்பெறுமென்று சாலப்பாக்கம் மு. மாணிக்கசர்மா தெரிவிக்கிறார்.

ஞ. வினா—இந்தாற்கள் பண்டை நாலோடு ஒவ்வியிருக்கின்றனவா?

விடை—பெரும்பான்மை ஒத்துளவேனும் வம்ச மூலபுருத்துப்பவத்தில் சீர்க்கருணீக புராணமும், ஹவ்யகவ்யதிகார் என்னும் நாலும் பேதிக்கின்றன.

கூ. வினா—எவ்வாறு பேதம்? அதற்கேற்ற சமாதானம் யாது?

விடை—சீர்க்கருணீக புராணம்: ‘தூர்வாசமஹரிவிதியின் சாபதாரணமாகப் பிரமனும் கலைமகஞும் அத்திரிமாதவன், சுபகுணமாலை என்னும் பெயர்கொண்டு அயோனிஜராக அவதரித்து முறையே புருடோத்தமன் என்னும் பூசரனும், விஜயபால அரசனேவலால் கிருஷ்ணதேவனென்னும் வேதியராலும் வளர்க்கப் பெற்று மணம்புரிந்து பெற்ற அறுபத்து நால்வரே இக்குலமுதல்வராவார்’ எனவும், ஹவ்ய கவ்ய விதிகள்: ‘சூர்ய புத்திரராகிய சித்திரகுப்தரது மனைவியர் மூவருள் கர்ணிகியென்பவள் பெற்ற பதினெண் புதல்வரில் எண்மர் காம்பீரபுரி யரசனுகிய வீரசேகரயாஜன் குமாரத்திகளென்மனையும் மனந்து பெற்றவர்களாம் அறுபத்துநால்வர்’ எனவும் கூறுகின்றது. பிரளயாந்தசிருஷ்டி கல்பாந்தசிருஷ்டி முதலிய பேதங்களால் சிலதேவதை களின் உற்பவம் மாறிவருதல் வழக்கமாதவின் அதனால் உண்மைக்குப் பழுதொன்றுமில்லை. இங்கணம் நாற்களின் மர்மத்தையுணரமாட்டாதார் நாற்களைக் குற்றங்கூறிப் பெரும்பழி சுமப்பார்.

அகத்தியர் உற்பத்தி:—மித்திராவருணர் என்னும் முஷிவர் சமுத்திரக் ககாயிற் சஞ்சரித்தபோது ஊர்வசியைக் கண்டு மோகமேஸிட்டினால் கல்தமான இந்திரியத்தைச் சேர்ப் பிழத்த ஓர் குடத்தினின்று தோன்றினர் எனவும், பிரமதேவன் செய்த யாக கலசத்தினின்று பிறங்கனர் எனவும்;

வாலிசுக்ரீவர்கள்:—சூரியசாரதியாம் அருணன் இந்திரசபைக்குப் பெண்வேடத்தோடு செல்ல இந்திரன் மோகித்

துச்சேர்தலால் வாலியும், அம்மகனவக்கைக்கொண்டு சூரியனிடத்துக்குத்திரும்பிய அருணை அப்பெண் னுருவத்தைத்தனக்குங்காட்டுமாறு சூரியன் வேண்டி அவ்வாறே காட்டியபோது விரகங்கொண்டு புணர்ந்ததாற் சக்ரிவனும் பிறந்தனர் எனவும், கெளதமபத்னியாகிய அகவிகையைக்காமுற்று இந்திரனும், சூரியனும் களவாற்கலக்கப் பிறந்த இரு குழந்தைகளும் தனக்குப் பிறந்தவர்களால்லவென்று முன்னமை தெரியவந்ததன்மேல் கெளதூர் சூரங்காகுக் எனச் சமித்தனர், அவர்களே வாவி சக்ரிவர்கள் எனவும்;

நாரதர் உற்பத்தி பலவிதமாகவும் ;

சந்திரன் :—அத்திரி மஹரிவியின் நேத்திரத்தினின் றம், அக்னிதேவனது முகத்தினின் றம், மதனத்தின்போது கூராப்தியினின் றம் பிறந்ததாகவும் கூறப்பட்டிருக்கவில்லையா?

புராணதிகாரர்கள் ஒன்றுக்கொன்று பேதமடையுங்கால் வேதப் பிரமாணமே தழுவப்படும். மேலும், முதல் நாலும் வழிநூல் சார்புநூல்களும் சிறிது பேதித்து வருதலுக்கு இலக்கணமிருத்தலால் இவ்வகைப் பேதமுண்டாவது புதிதன்று. கடைத்தொடர்பு கிழப்பிற்குறிஞரும் அவற்றின் உண்மை மாத்திரம் ஒரே தன்மைப்பட்டிருக்குமென்பது தின்னாம். இக்காரணங்களாற்றான் அவ்விருவகை நூலையும் தழுவி வேதப்பிரமாணமுள்ள ஆதித்யபுராண வசனத்தைச் செய்யளாக்கினது. இதில் ஆசங்கையின்றெங்க.

எ. வினா—உண்மை மாருதென்கிறோ! அதை இதரதாற் பிரமாணங்களால் நிருபிப்பிரோ?

விடை—‘பிரம்ஹாம்சமாகிய அத்திரிவேதியரும் சாரதாம் சமாகிய சுபருணமாலையும் வேதியராலும் அரசராலும் வளர்க்கப் பெற்று மனம் புரிந்தனர்’ என்றும் கருணீநபுராணமும் ‘ப்ராம் ஹணத்வமுள்ள சித்ரகுப்தரின் புதல்வர் வீரசேகரபாஜ அரசன் புத்திரிகளை மனந்தனர்’ என்றும் ஆதித்யபுராணமும் வருணங்குறிய விஷயத்தில் ஒத்துளதன்றே! இதற்கிணயய சைவபுராணம் 69-வது அத்யாயம், 24, 25 ஸ்லோகங்கள் :...க்லீர்யா

மூர்த்தி பிராண்ட்சீன் கேவல் ! செந்தினங்கள் வாய்ச்சுரூபா ॥
(இதன் தாற்பரியம்) ‘கஷ்தரியஸ்தீயினிடத்திற் பிராம்ஹண
அுக்குற்பவித்தவர் கணக்கர் ; இவரது தொழில் தேவாலயத்தி
லும், பிராம்ஹணர் அரசர்களிடத்திலும் கணக்கெழுதுவது’
என்பதை உண்மைக் கண்ணால் கோக்குக.

தொல்காப்பியம் மரபியற் குத்திரம் 639 “அந்தனூளர்க்
கரசுவாவின்றே” (இ.ம்) ‘சிறுபான்மை’ அந்தனர் அரசாட்சி
புரிதலும் மரபு’ என்பதனால் வீரசேகராயாஜன் (அப்பெயரால்)
அந்தனனுதல் விளங்குவதால் சீர்க்குணீக புராணத்தில் சேரம
யாஜப் பிராம்ஹணருடன் சம்பந்தம் செய்தவர் என்பதனாலும்
மாறுபடாமையும் உய்த்துணர்க.

அ. வினா—கருணீகர் ப்ராம்ஹணத்துவ முடையவர்கள்
தாமோ? சுருதியுக்தியதுபவ பூர்வம் விடைவேண்டும்?

விடை—சபகுணமாலை அபோனிஜமாகிப் போன்னை மாத்தி
ரம் அரசனுற் பெற்றதாலும், வீரசேகராயாஜன் அரசடிரிந்தா
னாம் முன்விடையில் விளக்கிய வண்ணம் சேரமயாஜ வேதிபனை
தலாலும் நாமமாத்தினாயில் கஷ்தரிய ஸ்திரீ என்பதன்றி
நாசிலும் பேதியாமல் பிராம்ஹண சுக்ல சோனித உற்பவமாத
லால் பிராம்ஹணத்துவத்துக்குப் பங்கமில்லை.

*வருண தர்ப்பண முதல் அத்யாயம் 15-பக்கம்—‘இவர்
சில பிரிவான கணக்கஜாதிக்குள் உயர்வான ஜாதி ; இவர்களை
வடதேசத்திற் பிராம்ஹண கணக்கர்’ என்கிறுர்கள்.

ஸ்ரீமஹாபக்த விஜய வசனம், குனேசுவரர் சரித்திரம்,
259-ம் பக்கம்—“கோவிந்த பண்டிதான்பவர்...கருணீகப்ராம்
ஹணராதலால் இராஜனிடம் கணக்கெழுதும் உத்யோகத்திலி
ருந்துகொண்டு...” இவைகளுக்கேற்ப ம-ா-ா-ஸ் மா. வாச
தேவ பிள்ளை தெரிவிக்கிறார் : “பங்காளத்தில் காயக்கான வழங்

*இந்தால் அநேக வித்வக்மணிகள் சாத்துக்கவிகளுடன் சென்னை
உன்ய கூத்திரிய மஹாசங்க இன்ஸ்பெக்டர் ம-ா-ா-ஸ் கா. ஆறுமுகநாயக
ரால் வெளியிடப் பெற்றது.

கும் கருணீகருக்கும் பிராம்ஷணருக்கும் ஜாதிவிஷபத்தில் போராட்டமுண்டு” என்பதை நோக்கின் வடதேயங்களுள் கருணீகப்ராம்ஷணர் என்னும் வழக்கமுண்மைதற்றென்னும். இன்னும் இவ்வமசத்தினர்க்குரிய தசாங்கங்களில் அன்னக்கொடி, தாமரைமலை, வேதமுரச என்னும் சிறப்பியல்களால் பிராம்ஷுணத்வமுடைமை நன்கு புலப்படும். பொறுமையுடையார் ஒழிக, உண்மைகானும் :அழிவாளர்க்கு இதனின் மிக்க பிரமாணம் விவரிக்கவேண்டியதில்லை.

கூ. வினா—கருணீகர் என்னும் பதப்பொருள் யாது?

விடை—கர்ணீகர், கர்ணம்+சகம்+அர்=காதின் தன்மையுடையோர். கர்ணம்=காது, சகம்=தன்மைப் பொருட்டார் வருவதோர் வடசொல்; ‘தெய்விகம், பிராஹ்மணீகம்’என்பலற் றிறபோஸ்; கண்ணுற் கண்டறியப்பெறுதன செவியான நிந்து நம் பப்பெறுதல் போலப் பூர்வ அரசர்கள் தாம் கண்ணுறப்பெறுத வற்றையிவர்கள் கண்க்குகளான் மெய்ப்பெறவறிந்து நீதி செலுத்தவின் இவர்க்கிப்பெய்யொய்திற்றென்பர் ஒரு சாரார்.

பேரிய புராணம், தடுத்தாடவேண்ட புராணம், ५४ வது கவி.

“இருண்மறை மிடற்றுன் கையி லோலைகண் டவையோ ரேவ வருள்பெறு காணத் தானு மாவனாந் தொழுது வாங்கிச் சுருள்பெறு மடியை நீக்கி விரித்தனன் ரேஞ்சை நோக்கித் தெருள்பெறு சவையோர் கேட்ப வாசகஞ் செப்பு கின்றுன்.”

இக்கவிக்கு மழவை மகாலிங்ககயர், “கரணத்தானும்=கணக்கனும்” என்றுளை கூறி “கரணம் தெலுங்கு பொழியிற் பண்பியாயினும், தமிழிற் பண்பாக்கி ஆன் விகுதி புணர்த்துக் குணி யாக்கினர்” என்றெழுதியிருப்பதால் கரணம் என்பது தெலுங்கில் கணக்கன் எனும் பொருள் தருவதுபற்றித் தமிழில் திரிந்து வழங்கிற்றெனினுமாம். சமஸ்கிருதத்தில் ‘கணக’ எனவே பிரயோகிக்கப்பட்டிருக்கின்றது. ‘கணக்கர்தம் வழியி னுள்ளர்

காவிதியர்' என்பது சூடாமணி விகண்டு மக்ஷடபெயர்த் தொகுதி. இவை நூற்பிரயோகம்.

க. வினா—கருணீக ஜாதியின் உட்பிரிவுகளைவை ? காரணம் யாது ?

விடை—இப்புராணத்தின் பிற்கால சம்பவச் சருக்கத்திற் கூறியவாறன் றி வேறு காரணமும் கூறப்படுகின்றது. சதுரா அு; சிவசிதம்பரம்பிள்ளையவர்களியற்றிய விசித்திர வினாவிடை என்னும் புத்தகம், பக்கம் 2: “சீர்கருணீகர் என்ற குலத்திலிருந்துதான் குணத்தாலும் தொழிலாலும் வேறுபட்டு மற்ற நால்வகைக் கணக்கரானார்கள். எவ்வாறெனில்:—சிறப்பேரும் ஆசாரத்தோடுமிருத்தலினுலேயே சீர்கருணீர் என்றும், சரடா கிய பூனூல் அனிதலினுலேயே சுட்டுக்கணக்களேன்றும், கணக்கெழுதுங் காலத்தும் கட்டளையிடுங் காலத்தும் தர்மஞ் செய் காலத்தும் தம கைகளைக்காட்டலால் கைகாட்டும் கணக்களேன்றும், மத்வமத்தைச் சிலர் தமுஹினமையால் மத்வழிக் கணக்களேன்றுமாம்” என்று கூறுதலைறிக. சரடருக்கும் கைகாட்டிகட்டும் வேறேர் காரணம் சௌரகாதையிற் கூறப்படுகின்றது. அதனை அடுத்த பகுதியுட்காட்டுவாம்.

க. வினா—இம்மரபினரின் பட்டப்பெயர்களும் பாஷைகளும் எவ்வாறுள்ளன?

விடை—ஸ்விசித்திர வினாவிடை 2-வது பக்கக்குறிப்பு: “இங்கியோகி வேதியராகிய கணக்கர் சோழமண்டலத்திற்குன் நிறைந்திருக்கின்றனர். இங்கிருப்பார்க்குப் பிள்ளைப் பட்டமும், வடக்கில் பந்தர் முதலிய இடங்களிலிருப்போர்க்கு ராவு, சிங் பட்டமும் வழங்குகின்றன. பிள்ளைகள் தமிழும் ராவுமுதலானேர் தேவங்கும் பேசுகின்றனர்.

மேற்கே மலையாளம் முதலிய இடங்களிலிருப்போர்க்கு மேனாா, ஷான்போக் முதலிய பெயர்களும் அவ்வத்தேச பாஷைகளும், பங்காளத்தில் காயகர் பட்டமும் பங்காள

பாலையும் வழங்கிவருதாய்த் தெரிகிறது. ஆனாயால் அவ்வத்தேச இயல்பால் பலவித பட்டமும் பாலைகளுமுண்டு என்று கூறலாம்.

க. வினா—கருணீகர்க்கு வேறுபெயர் எந்த நாற்களில் எவ்வாறு பிரயோகம்?

விடை—கணகாஸ்மிநுதியில் ஸௌரி, கேதாரத்வி ஜாள், கர்ணிகியாம்னள், நியம்னள், அஹஸ்வோ ஹோமாதி கள் என்று கூறப்படுவதாக ஒவ்வொ கவ்ய விதிகளில் கண்டது. நியோகியர் என்பது பழம்புராண அபிமதம்.

க. வினா—கணக்கெழுதுந் தொழிலால் மற்றைச் சாதியாரும் கணக்கொனப் படுகின்றனரோ? இதற்கென்ன சமாதானம்?

விடை—“*திணைநிலஞ்சாதி குடியேயுடைமை...” ஆகியால் பெயர்கள் வருமாதலால் நமது ஜாதிப்பெயர் பிறர்க்கும் தொழில்பற்றியெய்தும். அரசுபுரியும் யாவரும் அரசர், மரவேலை செய்யும் யாவரும் தச்சர் என்னும் பொது வழக்கு வழங்கல் போல. அல்லதும் இப்பெயர் காரணங்கருதியவறி வணைமரபி னாத் தொழிலாற்கட்டிக் காரணங் கருதாவறி இம்மரபின காயேயுணர்த்தும் காரண விடுகுறிப்பெயரொனினும் பொருந்தும்.

க. வினா—நம் மரபைப்பற்றிய தமிழ் நாற் பிரயோகங்களை விளக்குக.

விடை—‘‘பள்ளிக்கணக்க ரூள்ளம்பெற்ற...’’ கல்லாடம், ‘‘ஒலைக்கணக்கொலியடங்குபுன்செக்கர்’’ நாலடி, ‘‘கணக்காயரில் லாதலூரும்’’ திரிகடுகம்; இனி வழக்கில் ‘‘மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார்’’ இவையேயன்றிப் பின்வரும் நாற்களின் பிரயோகத்தையுமறிக:—

*என்னால் பொதுவியல்.

†பள்ளி-பாடசாலை,

திருமூருகாற்றுப்படை ஏட்டுப்பிரதியிலுள்ள
தனிச் செய்யுள்.

—
வேண்டும்.

வேண்டும்.

மதுரைக் கணக்கன் மகனு நக்கிர
னிதமுடனே யீண்டருளிச் செய்த—விதமார்
திருமூருகாற் றுப்படையைச் செப்புதற்கொப் பில்லா
வருமூருகாற் றுப்படைபோ மாய்ந்து. (க)

வேறு தனிச் செய்யுள்.

ஏடெழுதுஞ் செங்கை பெழுதுமெழுத் தாணிக்கை
நாடரிய மன்னர்முடி நாட்டுங்கை—நீடுலகிற்
ஞம்பீவி யாளர்க்குத் தானங் கொடுக்குங்கை
*காம்பீலிச் சீர்க்கருணர் கை.

இராமாயண அவ்வமேதசருக்கத்தில்.
கலிவிநுத்தம்.

இணக்கும்வகை வித்தக ரிசைத்தவழி நான்குங்
குணக்கிரியை யெட்டுமூறி கோதறுகு ணத்தோ
ரத்துத்தொகை மலீர் போய்தச ஸ்ரஷ்டையனு வாக்குங்
கணக்கர்கண் மணிச்சிவிகை யிற்கடிது சென்றூர். (ங)

பாரத அசவமேதத்தில்.

எழுசிக்கழிநேடலாசிரிய விநுத்தம்.

தாம்மை மாலை மார்பினிற் றிகழு
வோதிமக் கொடிமுனஞ் சார
வாமவெம் பரிதேர் வாரணம் பொதுள
மன்னவர் தங்குறை யிரப்பக்
காமுற மழையின் றுளிகணக் குறைக்கக்
கற்றுணர் சமர்த்துடன் றரளஸ்
சேமவெண் சிவிகை மீதுற வந்தார்
‘சீர்க்கரு ஜேசர்கண் மாதோ,

சுந்தரவிலாசந்தில்.

அனுசீர்க்கழி னேடலாசியவிருத்தம்..

வேதனர் மரபு தன்னில் விளங்குசீர்க் கூரணார் கோமாண்
ஆதியின் முக்கட் டேவ னத்தகை யான வள்ள
லோதனு புரிக்கு. வேந்த னுயர்வெண்ணைப் பல்லூ ரண்ணல்
சாதனங் தனைவா. சிக்கக் கையூதனில் வருகின் றுனே. (டி)

கல்த்துறை.

செந்தமிழ் மூளை ரிராஸர்க்கு மந்திரி சீர்க்கூரணார்.
தந்திர மாணவர் காம்பீலி நாடர் தழூத்தவர
விந்த வலங்க லணிவோ ரணக்கொடி. வேந்தாமதி
மந்திரி யோரோங் குலக்கிறை நாயன் மரபின்போ.

முதற்பகுதி முற்றம்.

*கல்கத்தா பிரசிடெஞ்சி காலேஜில் முதல் சமன்கிருத வித் வானுகிய ஹரிபிரசாது சாஸ்திரியார் எழுதியிருக்கிற இந்து: தேச சரித்திரத்தில் இப்போது ஓாஹில்கண்டென்று வழங்கு. கீர பாஞ்சால தேசத்திலுள்ள காம்பீலியா நாட்டில் தான் ஆதி: வைத்திய சாஸ்திரிகளின் சங்கமிருந்ததென்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஜான் ஆண்டர்ஸன், எம்.டி, அவர்கள் எழுதிய ‘Catalogue and hand-book of the Archeological collections in the Indian Museum’ என்ற புஸ்தகத்திலும் காம்பீலியாவென்யது: இமயகிரி முதல் செம்பால் நதிவரையில் வியாழித்திருந்த பாஞ்ச சாலதேசத்தின் தென்பகுத்திலுட் பிரதான பட்டணமென்று கொல்லப்பட்டிருக்கிறது.

கடவுள் துணை.

—
—
—

இங்ஙல் அச்சிட நன்கோடையுதவிய கனவான்கள்மீது

• புகழ்க் கவி கள் .

—
—
—

பூமேவு கடலாடைப் புவியிலென்று நிலவுபொருள் புகழே யென்ப
மாமேவு நூற்று ரதுபெறுவ தெல்லார்க்கும் வாய்ப்ப தன்றும்
காமேவு கரதலத்தோம் பாலீகைக் காட்சியவர்க் கண்ணி மன்னுங்
தேமேவு செந்தமிழ்வல் லோர்புணையு முடம்புபெற்றுத் திகழ்வ தஃபே. (1)

உரையொமிபாட் கிடையர்சிலர் தாம்வலவு னேவாவா ஞார்தி யேகிக்
கரையறால் வின்பக்துய்த் திடுவரொனு மெய்ம் மொழியுங் கருதி நோக்கிற
புடைபுசி ரிம்மையினும் மறுமையினும் பயனீன்று பொற்பக் காண்டும்
அரியபிற விஹிந்பெறுவ தாயால மிதிந்பிற்றிதங் சியாவ தம்மா. (2)

புண்ணியஞ்சேர் சீர்க்குணப் புராணமிது எம்மரபோர் புரிச்து நோக்கிற
றண்ணியால் வருட்சில முடையோரா தற்குத்தவுக் கருதித் தென்றே[யோ ?
யெண்ணியாம் மூன்குறிப்பின் மேம்படுவொன் னுதவினரவுவிகைவேட்டே
நண்ணுகுலத் துரியகுண வியந்தைவினே ? வமிமான நலத்தி னுனே ? (3)

அகத்தளவை முகங்காட்ட வளிப்பவரே பெரியர்களி யரிய ரொன்னிற்
பகர்ச்சியுரு முனங்குறிப்பின் மீச்சென்ற கொடைகுறித்த பண்புக் கியாமே
தகப்புரியுங் கைம்மாக்கூன் நென்னேயெம் புலவாங்கைத் தான்டி சீண்ட
யிகப்பெரிய புகழ்வாயாற் சொல்வெளிதன் நவர்பெயரோ விளம்பு வர்மால். ()

—

15-ரூபாய் மகோண்னத வகுப்பினர்.

து. கந்தசாமி பிள்ளையவர்கள், பெருங்துசிசி கர்ணம்.

ஙளங்குலவுங் கழனிப்படை குழவுற பெருங்கு ரிச்சி வாசன் றூய
ருளக்கெழுநற் கீர்த்திக்கு வித்தாகும் வாய்மைபொறை யொழுக்க மாதி
விளங்குகுண நலனாயைந்தோன் குழந்தைவேன் சிகிபர் கவம் விளக்கு மைச்
கனங்கமறு கலைமாட்சிக் கந்தசா மிப்பெயர்கொள் காவ லோனும். [தன்

தி. இரங்கசாமிபி பிள்ளையவர்கள், வளப்பூர்ணாடு கர்ணம்.

வேதாந்த தேசிகர்சித் தாந்தெறி வைணவமே விழுமி தென்ன
நமீதாந்த பரந்தாம னாடிக்கல்லான் முடிவாணக்கா மேலோன் மூயப்
போதார் தின் ணியபுயச்சிங் வையபூபன் றவம்பூத்த புரீதன் ரெல்சிரக்
நாதாரச் சேந்தமங்கை யிரங்கசா மிச்சகுண வருள்மிக் கோனும்.

தா. வேஷ்டாந்தி.பிள்ளையவர்கள், அரங்கனாரி.

கற்பித்த மொழிகுழறு மினங்கிள்ளை யுணாகேட்டுக் கணிபா னல்கும்
பொற்பினை கை குதிலபல புரிந்திந்தப் பணிகாட்டிப் பொருளு மீந்த
விற்பனாத்தா மோதரடா வருந்தவத்துப் புதல்வன்வெங்க டாத்தி ரிப்பேர்
நற்புலவர் புகழுமெழி வரங்கனூர் வாழ்வுந்த நாவ லோனும்.

தி. அப்பாவி பிள்ளையவர்கள், காடையாம்பேட்டை.

இப்பாரி ஹணாப்பார்தா முணாப்பவொலா மீவார்பா விருக்குஞ் சீரோ
ஒப்பாரோ யிவர்க்கென்னுச் சிரங்துளக்கி வியங்துதன துயர்ச்சி நோக்கி
எப்பாவ வருமிகைக்கும் பெருந்தகைமைச் சின்னையவேட் கிணிய செல்வன்
அப்பாவுப் பேராளன் காடையம்பேட் டையில்வாச மமர்க்க கோவும். (8)

10-ரூபாம் B-வகுப்பு நன்கொடைபாளர்.

த. போலம் ரேட்டியாரி அவர்கள், கீர்ப்பூர்.

கம்மரபி லபிமான மிவர்தந்த கொடைத்தகுதி கல்ல கேள்மின் எம்மரபென் ஒதுமன்புக் குரிமையதன் பெருமைசொல் வெளிமை யாமோ தம்மரபு துவக்கிமக் கோர்வியிப்பைப் பொருளிலெழுத தங்தா எட்டது செய்யும்ரபிற் செம்மல்மா கீரங்கரப் பண்டகுலச் செல்வே என்னுன். (9)

பாவலர்மாட் டிசையுமட மங்கையர்கை வளைமனமும் பாராள் இன்ற காவுலராற் பூசனையு மொன்னுர்பால் வெற்றியுந்தான் கலந்து பூண்ட வாவலர்பால் வேறில்லா நட்புமறத் தாந்பொன்னு மதனாற் கிரும் ஓவற்றே யெளிதுபெற்ற கல்லப்ப பூர்த்தவ முனர்த்து மைந்தன். (10)

தண்டமிழோர் கரமொன்கீரு மங்கையர்தம் முலையுமிவன் சமுகங் காணில் மண்டுபொன்னே பெறுவருகில் தகுவுமணி சிதியுமிக மனது காணக் கண்டபசுக் தோகையனு ரொன்னோன் விடுவதெனக் கவிஞர் பாடக் கொண்டபுகழுப் பாப்பையவேட் கிளையசிங்கம் போலமப்பேர்க் குரிசி [ருஜும். (11)]

துத்திப்பாளையம் வ வேங்கடாசலம் பிள்ளையவர்கள்.

சிங்கமெனத் திகழ்வலியா னுதாரகுணப் பெருமையினுன் செங்கோன் மன் ரிங்கிதங்கேர்க் தொழுகியலான் பழனியில்லாழ் முருகனாடி யினைகள் போ துங்கவர தப்பமதி பதிபுதல்வன் றத்திரகர்த் துல்ங்கு மேன்மை [ற்றுந் வெங்கடா சலகாம சகுணவரோ தயனுன மேதக் கோனும். (12)]

துத்திக்குளம் அ. இராமசாமி பிள்ளையவர்கள்.

தித்திக்கு மொழிமடவார் மயல்கொண்டி பின்றூரடத் திகழும் பொற்பான் புத்திக்குஞ்சாதுரிய மொழிக்குழுய கொழுக்கினுக்கும் பொறைக்குஞ்சு தெய்வ பத்திக்கும் புகழ்க்குருதா ரணமாக வழையருணு சலவேள் பாலன் துத்திக்கு ஈம்வாழு மிரசமா மிப்பெயர்கொள் சமுகன் ருஜும். (13)

நீதிகண்டபுரம் மு. சுப்பிரமணிய பிள்ளையவர்கள்.

செப்பிரமணிபகுணத்தானரும்பொருஷுற்பலகலையுங்கெனிபக்கற்றினுன்
விப்பிரமணிகள்புகலும் வேதாந்தமும்பயின்று விளங்குஞ்சீரான்
ஒப்பிரமணியர்பமினஞ்சு சுண்டபுரமுத்தையவே ஞாவக்கு ஸமர்தன்
சுப்பிரமணியாமம் புனைக்கிசையாற் நிசைபோர்த்த தாய்மை யோனும் ()

லட்சிகபுரம் பா. நிருந்தகவேல பிள்ளையவர்கள்.

மருக்கமழ்சூங் குழல்வள்ளி தெய்வானை மஜாவாளன் வடிவேற் கையோன்
உருக்கமுற சினைக்குமன்பர்க் கவரினும்பே ரண்புடையோ னுபய பாதங்
தரிக்குமுடிப் பழனியப்ப மன்புதல்வ னிலக்கபுரங் தனில்வாழ் கின்ற
திருக்கைவேற் பூபதியா மருக்கவத்துப் பெருந்தகைமைச் சீமான் ஒனும்.)

கரிசிசிபாளையம் ரா. நீதிசைய பிள்ளையவர்கள்.

விஞ்சிவமா னிடப்பிறவி யரிதென்பதிதுகொண்டு மேலாம் பேறுமீப்போய்
கெஞ்சகினை தடைபுமொரு பெருமைகாண்டே யெனக்தேர்க்க கெறியான்
மஞ்சதூயல் வருசோலைக் கரிசிசிகக் ரிராமமைசைம் மந்கு ஸமர்தன்
நஞ்சையவேன் பொருட்கல்வி கேள்வியறி வொழுக்கங்கிற நலத்தி னும்.

காடையம்பேட்டை சு. நீலமேகம் பிள்ளையவர்கள்.

ஸுலமே கம்பிரம வத்துவென முழக்குமறை முறைதேர்க் குற்ற [க்கார்
சிலோகஞ்சகமா முறிர்க்கெனுமெய்ம் மையுமூனர்க்கு தெளிக்கோன் ஸம
காலமே கம்பெருவுங் கொடையாளன் சுந்தரமால் காதற் புதரன்
நீலமே கப்பெயரோன் காடையம்பேட் டையில்வாழு நிதிக்கோன் ஒனும்.)

தாரமங்கலம் ப. கத்தாமி பிள்ளையவர்கள்.

இந்துமுக மடவார்தம் விழியஞ்சே லென்னவவ ரேந்து கொம்மைப்
பக்துமுலை வம்புபுரி தாரமங்கைக் கவிலாய பரன்றூஜ் போற்றிப்
பக்தமறுப் பழனியப்ப பூமான்முன் றவமெல்லாம் பலிக்க வங்கு
கந்தசாமிப்புயருங் கண்ணியஞ்சேர் புண்ணியமுங் கைக்கொண் டோனும்.

அரங்கனாரி தே. கந்தாமி பிள்ளையவர்கள்.

கட்டளைக்கல்துறை.

ஆவலி வூலதம் பூத்துள மேன்மை யரங்கங்கர்த்
தேவண பூபதி செல்வக்கு மாரன் நிருந்துமிசை.
யோவறு கல்வியுஞ் செல்வழூ மிக்க வுதாரமுஞ்சேர்
காவல ஞங்கந்த சாயி வரோதயக் காட்சியனே. (19)

அரங்கனாரி து. அழகராய பிள்ளையவர்கள்.

திருமேவு செல்வம் பெரும்பயன் மெய்ப்புகழ் செய்யவென்றே
பெருந்தி மான்க ஞானாக்கின்ற மெய்ம்மை பெரிதுணர்த்த
குருநாத மன்னன் கனயோக புத்ரன் குலாவரங்கைப்
புரமே வழகிய ராயனன் சின்ற புனிதனரோ. (20)

போட்டணம் பே. இரதபதி பிள்ளையவர்கள்.

கலீத்துறை.

கரும்பு கைக்கொளாக் குறையலான் மதனெலுசு காணின்
விரும்பு வேற்றுமை யிராதென மங்கையர் விழையச்
சுரும்ப ரந்துதார்ப் பெரியனேங் திரன்றரு தோன்றல்
வரும்பு கழப்பதி ரகுபதி பொட்டண வாசன். (21)

இநுப்புலி து. சுப்பராய பிள்ளையவர்கள்.

நிலைகொ ஞும்பொரு டனைநிலை யில்பொரு ஜேர்தல்
தலைகொ ஞும்பொருள் கண்டவர்க் காமெனக் காட்டு
மலைகொ டின்புயக் குமாரசா மிக்கொரு மைந்த
ஞிலைகொள் வேற்கப்ப ராயனு மிருப்புலிக் கிணறவன். (22)

பிள்ளைப்பட்டி து. சின்னைய பிள்ளையவர்கள்.

எழுசீர்க்கழி நெடிலடியாசியவிருத்தம்.

என்றினே குதவு மொப்பமாங் காங்கே யெய்தினன் சுயங்கல மெண்ணேன் ராண்றுசெய் கொள்கை யென்றனக் குதவி நாளிலத் திசையுநாட் டினாறுற் குன்றின்மேவிட்ட வீளக்கினின் நிலங்குங் குணத்தினேன் ஸ்ரீருப்பள்ளி கர் துன்றிய செல்வக் குப்பண நிருபன் ரேஷ்றலாஞ் சின்னைய துரையே.வாழ்.

வகரம்பட்டி அ. துமாரசுவாழி பிள்ளையவர்கள்.

இத்தனை செயற்கு மாதியாய் முதனூ லீங்தவன் பெரும்புக் குத்தைக்க
ஏத்தனை நாவுண் டெனக்குள தொன்றே யெண்ணியாங் கியம்பலு மெஷி
அத்தியண் ஜேங்தர னளித்தசெய் முருக னடிமத வாமனத் தன்பன் [தோ
மெத்துசீர் வகர நகருளோன் குமார சாமினா மம்புனை வேந்தே. (24).

பின்கண்டவர்கள் நன்கொடை A வகுப்புத் தொகையாகிய:
து 7 கொடுத்துதவினால்கள்.

1 சாமிசெட்டிப்பட்டி T. இராமசாமி பிள்ளையவர்கள்.

2 நடுப்பட்டி P. ஆஹமுகம் பிள்ளையவர்கள்.

அச்சிட்டவர்:

கேசமிகும் நங்குலத்துற் பவித்தவபி மானமதா னிலவ வச்சிற்
நேசபெறப் பதித்தீர்தான் வியாக்கிரம பாதரின்கோத் திரமுஞ் சீரா
ராசவலா யனகுத்தி ரமும்படைத்தோன் வேதகிரி யண்ண லீங்ற
பேசுபுக மார்சயனுப் பிள்ளையெனுஞ் கேளங்கர்ப் பெருமை யோனே.





கடவுள் துணை.

ஸ்ரீகருணைக்கர் புராணம்.

பாயிரம்-கடவுள் வாழ்த்து.

— ०: —

மறுவாசி சித்தியிராயகர்
கலிவிருத்தம்

* சத்தியானை து தஞ்சூசங கணமெய்ச
சத்தியானை சமாதி செய்வோர்க்கருண
முத்தியானை முகனமகனக்டல்வாழ்
சித்தியானை திருவடிபோற்றுவாம.

(இதன்பொருள்) சகல உலககங்களையும் ஆதி, பான, இசை, ஞானம், சிரியை என்னும் ஜம்பெருஞ் சத்திகளால் அழிதாகப் படைத்தலாதி தொழில்களைப்புரிந்து தீயானை சமாதி முதலிய யோக ஞான சாதனமங்கை வாந்தபக்குவிக்குங்கு மெய்ச்சமாறு வீட்டிரிக்கிண்றவரும், அகோரம், தற்புருடம், வாமம், சகானம், சத்தியோசாதம் என்றும் ஜீது திருமுகங்களை யுடையவருமானிய ஸ்ரீசிவப்பருமானது முதல் புதல்வராகியமதுஹாமாநகர்ச் சித்தியினாயகக்கடவுளின் அழிய பாதங்களைப்பணிகுவாம. (இந்துவிடுகை வீன்றி இனிது முடிதந்பொருட்டு) என்றவாறு.

சத்தியால் எனவே முதற்காரணமும், தஞ்சு எனவே தான் சிமிதத காரணமுமாதல் பெற்றும். ஜத-அழித்து. குறிப்பு முந்தேசம் அழிகு பெறசெய்தல், சுட்புப்பாருள்கள் ப்ளவேறு வண்ணப்படிவராய்த்தோன்றி

* இக்குறியுந்தன உணை யாசிரியர் செய்தனவு. இவை இவரது கோதரரும், மதுஞாத் அமிக்க சங்கபாலபண்டித பரிசையின் முதற பரிசு பெற்றவருமானிய அ. தஞ்சாவூரிலினோ எழுதிய உணைபெற்றன.

இன்றழிதலையும், சேதனப்பகுதி முன்பின்னுணராவாறு திரோதித்து மல் நிக்கத்துக்கதி பெறுமாறு அநுக்கிரகித்தலையும் குறிக்கும். ஐம்முகங்களும் நையே அழித்தல், காத்தல், விளக்கல், அநுக்ரகித்தல், தோற்றுவித்தலென ஜங்கொழிலு நடாத்தும். எத்த காரியம் சித்திபெறக்கருணைக்கர்வாராத விற் சித்திவிளாயக வணக்கங்களினர். அன்றி மதுரைமாநகர்க்கண்ணே வழிநூலாக இஃது செய்யப்பட்டதனான் அத்தல விளாயகர் வணக்கங்களிற்கெனினுமாம். (க)

அருணபுர விப்ரமுகவ கரமைஞ்துள்ளாலோ
யரிமருக தீரியன வறுகுமுடிகுா.
தருணபுரவுமையிறைவர் தங்தபுதல்வோனே
சதுர்மறைகள் பலகலையுமொழியவலசதுரா
விரணமுடனெதிரவண்ணுடலமிருக்கருய்
விழுமிகவழுனிவுகொடு பொருதவிறலவனே
கருணர்குலசரிதையது மொழியவதியேற்குன்
கருணைபெரிதருள்புரிக கழுவினைகடுணையே.

(இ-ன்) சிவந்த மேனியும், யானை முகமும், ஜங்து கரமுமுக்கடயாய் ! மஹாவிஷ்ணுவின் மருகனே ! மூன்றுநேந்திரமும் அறுகுகுடிய முடியுமுள் எவனே ! பக்குவ நோக்கிப்பாவிக்கும் உமாமகேஸ்வரர் திருக்குமாரனே ! டால் வேதமும் பலகலைகளும் அடியார்க்குணர்த்தும் வித்தகனே ! பகை கொண்டெடுதிர்த்த கயாசரணுடல் பிளக்கச்சினந்து வீசி வெற்றிபெற்றேயும் ! சீர் கருணர் வங்ச புராணத்தை எளியேன் இனிது நடாத்த சின்னருள் மிக வும் தருக. எனக்குன் பாதங்களே தஞ்சமாவதன்றிப் பிறிதில்லை ஏ-து.

அருணம்=செம்மை, புரம்=தேகம், புரவு=ஸகை, பூர்த்தில்லிபுதை
என்பவான் மாகதமுனிவளைக் கூடிப்பெற்ற கயமுகாகுரனால் தேவர் துன்
புற்று மொழிய, விளாயகர் தம்கொம்பிலொன்றை ஒடித்தெறிந்து அவ்வச
ரனை வீட்டின்மொன்பது ஸ்காந்த புராணத்துள்ளது. (க)

மு நு க கீ க ட வு ஸ் .

வஞ்சியிடை கொஞ்சமொழி மஞ்சனகவள்ளி
மணவாள குணசில மயிலேறு குகனே
யஞ்சநடையம்பிகையு மங்கிலிறவரஜு
மருளருணபுர மூருகவயில் பரவுகரனே
தஞ்சமென எம்பினனுனஞ்சல் புரிதண்ணைக்
சமிலகுருபரவுகரசமரக்ரீரா
கஞ்சமெனவிஞ்சபத நெஞ்சமுறவியல்சீர்
கருணர்குல சரிதைபுகல் கருணைபூரிவாயே.

(இ-ன) வஞ்சிக்கொடிபோலிடையும், கொஞ்சிப்பேசும் மொழியும், முகில்போலும் கூந்தலும் வாய்ந்த வள்ளிகாய்கி தலைவனே ! கற்குணசில னே ! மயில்வாகனத்தில் வருங்குகளே ! அண்ணம்போன்ற நடைபெற்ற உமாதேவியாருக்கும் அந்திவண்ணராகிய பரமசிவத்துக்கும் புதல்வரோ ! ஞாயிறு என்னுங் தலத்திலெழுங்கருளிய இளையோனே ! வேலாயுத்தை போய் ! திருத்தணிகை வாசா ! சிவபிரானுக்குங் குருவானவனே ! அசரரா யுத்தத்தில் வென்ற கம்பீரனே ! கீர்த்தியிக்க ஸ்ரீகருணீகர் மரபுநாளைப் பேதையேன சொல்லவற்றியாமல் உன்னையே பற்றுக்கோடாக நம்பினேனு தலால் அஞ்சலென்றாதாலும் திருவாருள் புரிவாயாக, நின் தாமனை மலர் போலும் பதங்களும் என் மனத்தென்றும் விளங்குக (எ-று).

இந்தாஸிரியர் ஞாயிறு பாரீசநாதான்பவராதலால் ஞாயிறு என் பது இவர் வசித்த ஈர்ப்பெயிடான்றறிதற்கு அருணபுரமென்றார். முந்தல் யிலும், கீழ்ப்போதரும் மீண்டியம்மை துதி கவியிலும் அதனையே விதந்து கூறுவார். மேற்கவியில் அருணபுரம்=சிவத்தமேனி, எனப்பொருள் கொண்டாம். அதுவும் கொருந்துமென்பதறிவித்தற்கு. (ஏ.)

ஸ்ரீ சோகிகநாதர்.

வேறு.

காலையேயருக்கு பாந்தள் கம்மதாணிமாலையும்

கனமதாரந்தகுலமான் கனற்பரந்தகையினார்

வேலைமேஷுமாலமுண்ட வீரதீரவிமலனார்

மேருசாபமாய் வளைத்து வெம்பராக்கித்தவா
ராலவாயிலான கூடலாறுபத்துநாலுமாம்

அன்பினேமொடல்செய்த வாதி சோதி நிதியார்
சோலைகுழு மதுனாமேவு சுருதியான பொருளினார்

தோகைபாகர் சொக்காத ஞாஷ்தங்கள்போற்றுவாம்.

(இ-ன) வாயுபக்ஞாம் செய்யும் சர்ப்பங்களே புனையுமீலையும், அயன் சிரமாலிகையே மதாணிப் பதக்கமுமாகப் பெருமை மிக்க சூலம், மான், அக்னி தரித்த கைகளையுடையவர், முற்காலத்து கூதிராப்தியி லெழுங்தவீ டத்தையுண்ட வீரர் மலரவுதிதர் மகமேருவை வில்லாக்கித் திரிபுரதகனம் செய்தவர், ஆலவாயிலென்னும் மதுனாமீது தம்மபிமான வன்புகாரணமாக அறுபத்து நான்கு திருவிளைடாடலும் புரிந்த முதல்வர், ஜோகிஸ்வருபர், ரால்லேர்க்கும் ஆல்லேர்க்கும் கடுகின்றளிக்கும் கியர், சோலைகுழுத்த மதுனாக கண்ணே பொருங்கிய வேதப்பொருளானவர் உமாதேவி யொரு பாகர் ஆகிய ஸ்ரீசௌகநீசர் திருவடிகளை இறைஞ்சவாம் (எ-று).

கம்-தலை, பாந்தள்-பாம்பு, பாந்தள்-மாலை, தெட்டு-மதாணி, சௌ எனிர் நினோ நிகாபாக்கொள்க. மலம் ஆணவும்மாணப் கார்பியம் எண்பன். இவை பசுக்கட்டுக் குரியனவாதவின், விமலன் என்றார். திரிபுரத்தாரது தொழி மையுரத்துக் கேற்றப்பட்டது ஒற்றுமை நயம் கிருதி. சீரூபிக்கீலத்து அழிந்த மதுரையெல்லை மீதெனப் பாண்டியர்க்குணர்த்தக் கோக்கேசர் ஒரு சர்ப்பத்தைவில் வளைத்துக்காட்டினமையால் மதுரை, ஆலகுரிய-எணைப் பட்டதென்பது திருவிளையாடல் திருவாலவர்யானப்படவும். ஆலவிரம் ஆடு வெனக்கட்டுக் கூறுதி, கேட்டேதற்கந்பால்தாங்கை வேதத்துக்குக் கூர ணப்பெயர். தோகை ஏஞ்சரூர், உமாதேவி ஸீல சிந்த்தையும்-பரிவத்துப் பிறங்கு வசித்ததையுங்குறிப்பிக்க.

(க)

மீ நூ கூடி யம் கை.

கன்னலன்னமொழியும் வேள்கொள் கணையினன்னவிழியுளீன்
 காருநெருமேஷ்தி யிநதுகமலமன்னழுக்கமினூன்
 பன்னக்ம்பரங்தாகை பணிகள் மீன்னுவு பூணியாள்
 பரமாசொககர் பாகமுற்றபாரமேருமுலைவினூன்
 மின்னலென்னு மிடைபுரிந்த மெல்லியருணபுரமுளாள்
 வேதமுற்ற பொருளமைங்தவித்தகச சமர்த்தியாள்
 அன்னமென்னு மின்னநங்கனுலோடெட்டமைத்தவ
 ளங்கயற்கணமைம தாளகததிருத்தியோதுவாம்.

(இ ஓ) கரும்பின் சுலவபோன் மதுரங்கரும் சொல்லும், மன்மதன் கையம்புபோன்ற விழியும், சொடிய கருமுகில்போலும்குழலும், சந்திரனைத் தாமானையை நிகர்த்த முகமும், நாககங்கணமும், வியாபித்த சங்கம், பத்மம், முதலிய உத்தம மோகைகளும், உணைப் பூரணங்களும் பிரகாசிக்கும்கையும், கனங்தங்கிய மேருகிதிக் கிழையான கொங்கைகளும், மீன்னற் கொடியாற் செய்தனைய இடையுமுடையவளாகி ஸ்ரீ சொக்கேசர் வாம்பாகத்திலமர்ந்த கோமளங்கி, பக்தர்களிருதயகமலத்து வசிக்கும் அன்னப்பேரு. மூப்பத் திரண்டறங்களையுங்கநதவள், வேதத்துக்கூறும் பொருள்தானேயான் சதுர சாமர்த்தியம் பெற்றவள், ஞாயிறு என்னுங் தலத்திலென்முந்தருள்பிவள்ளாகிய மீனுஷியம்மையின் உபயதிருவடிகளை மனத்துட்டொண்டு வாழ்த்தி வணக்குவாம் (எ-று).

(கு)

மதன் கணையை விழிக்குவழித்தல், மலோயாலிலும்-மனமுகுக்கும் வலிமை மிகுதி நோக்கி. இவ்வாறே “அஞ்சம்பையும் ஜயத்தான் தலகம் ஸ்பையும் அளவா-நஞ்சங்களைவெல் ஆகிய ரயனங்களையுவோயாள்” என்பர்.

கம்பாட்டாழ்வாரும். விழிகள் மிகுதுவேயாலினும் அவற்றின் சாபாநுக்கி ரகசாமர்த்திய வலிமைக்களவில்லைன்பெறுவண்மொற்பெற்றபயன். காரும் என்பதின் உக்கம் எச்சமாய்க் குழித்துவிக்கும் மற்றைப் பொருட்களையு முன்னர்த்தும். என்றுமொருபடித்தாய் அம்மை முகம்போன்று திகழுமையால், இரவில் விளங்கும் மதியும் பகலிற் பொலியும் கமலமு மினாத்து வண்மொக்க வேண்டிற்று. சர்வலோக ரகங்கியின் அவ்தங்களில் அகண்ட சாம்பிராஜ்ய பேசுக சேணகள் விளங்கன்மரபோயாம் மேரு, மூலீக்கு வழை, உருவுமே யன்றிப்பொன் மயத்தேமல்பூத்துச் சிவபிரான் புயத்தாற் குழுக்கப் படிதலானும். மனமும் வாக்குஞ்சுறிய உபலக்ஷணத்தாற்காய மூம் பெற்றும். ஈண்டுங்கஞ்சுறிய அருணபுரம் (ஞாயிறு) மத்வாக கணித தாதல் வேண்டும்.

(ஏ)

“ஈகாம்பரா சுவாரி.

வலிவிருத்தம்.

* பெர்ண்ம லைக்குள புண்மையுங் காட்டுவான்
‘வின்ம லைத்து விளங்கெழிற் ரேட்டகணே
மென்மு லைச்சுவுங்கொண்ட வித்தகன்
றன்ம லர்க்கழல் சார்பெமக் கென்றுமே.

(இ-ன்) ஸ்ரீகாமாக்கியம்மையின் ஸ்தனங்கட்குப் பொன் மலையீன மகமேரு ஒங்பாகங்குபேயன்றி, அதன் எளிமையையும் காண்பிக்கும்பொருட்டு அதனை வில்லாக வளைத்து இக்கொங்கலைகளின் பெருமையையும் வன்மையையுமொன்றத் த அவற்றால் செய்யப்பட்ட வடிவையும், விளக்கமுற் றழகிய தோட்களிற் கொண்ட சதுரராசிப் பூரி எகாம்பரோசனது தாமஸா மலர்போனும் பாதங்களே நமக்கு எக்காலத்துஞ் தஞ்சமாவது. ஆதலாலவற் ற வணங்குவோம் என்பது குறிப்பெச்சம் (அ-ற).°

மென்மலை, வித்தகன் என்னும் சொல்கயத்தால், மலை வளைத்த சாக சன் இம்பிகுது மூலையாற் கங்கிற்றதென்னே! என்னும் ஜாதிச்சியமூம் தோ ஸ்தரும். திரிபுரதகனம் செய்த காலத்து மகமேரு வில்லாகவளைக்கப்பெற்ற து: சிவபிரான் காமாட்சியம்மையின் தவத்தைச் சோதிக்க ஆற்றில். பெரு வெள்ளம் வரச்செய்ய மணவிலிங்கத்துக் கிடையூறுவராமல் அம்மை இரு சுரத்தாலு மார்புறுத்தமூலக் கொங்கைக் குறிசெற்றார். ஏதாம்பாாதர். கருணீய வம்சமூருநாதர்கள். ஆதியம்பெற்றது. காஞ்சிபுரத்துத்து ஹ்த பின் ஆதலால் அத்தலச்சட்டவுட் துடி வேண்டிற்று. (ஏ)

காமாட்சியம்மை.

வேவறு.

*சிலைத்தழும்புங் கல்வெறிசெய் திடுந்தழும்பும் பிரம்புகொண்டு
செழியன் மேற்று
நிலைத்தழும்புங் கொலைபழுத்த புனவேட னுதைத்தழும்பு
நிற்ப விண்ணேந்
தீலைத்தழும்பும் பதமுகையாற் கவைசாலா வெனக்கைவளைந்
தழும்புங் கொம்மை
மூலைத்தழும்பும் வழங்கிமகிழ் காம்லா சனிபிருதாண்
முளரி போற்றி.

(இ-ன) முன்பு அங்க்கனாடிக்கவிற்றழும்பும், சாக்கிய நாயனூர் கல்
லெறித்தழும்பும், அரிமர்த்தன பாண்டியன் கைப்பிரம்பால் நிலைபெற்றோமோ
திய தழும்பும், கொலைத்தொழிலிரம்பிய காணவேடனாகியீ கண்ணப்பனார்
உதைத்த நழும்பும் ஏருவாறிருப்ப, தேவர்கள் அதுதினம் வக்து வணங்கும்
முடித்தழும்பும் கால்களிலுடைய தன் கணவர்க்கவை போதாவென்று
கருதித்தனது கைவளையல் தழும்பும், வட்டமான கொங்கைகளமுந்திய
தழும்பும்புதிதாகத் தந்துமகிழ்ந்த காமாட்சியம்மையின் இரண்டு பாதங்க
ளையும்வணங்குவோம் (எ-று).

தனது பக்தர்கள்பாலுற்ற பேரன்பு காரணமாக அவர்கள் செய்த
தழும்புகளைப்போல் பிராட்டி வழங்கிய தழும்புகளையும் ஒப்புக்கொண்ட-
கணவளை நோக்கிக்களிப்புற்றாளாதலால் “மகிழ்” என்றார். காமலோனி=
காமாட்சி, லோசனம்=கண். (அ)

ம ஹா வி ஷி ஸு.

*சேவுடியர்க் மூவுலகுங் திகழுத்தாவித் திறல்படைத்த வவுணர் தமைச்
செறுத்து மென்பூக்
காவிகிக ருருவழுஞ்செங் கமலக்காடுகவின்பெறப்பூத் தெனவன்பர்
கருதத் தோன்றுந்
தேவலெரு கராங்கதுவ நிமிர்கை தாக்கிச் சிந்துரமுன் னளாதி
மூல மென்ன
மூவருக்கு மொருமுதல்வன் ரூனே யென்ன முன்வங்தான் பூங்கழல்கண்
முன்னி வாழ்வாம்.

(இ-ன) மாபலிஸ்கரவர்த்திபால் வாங்கிய மூவடி யிடத்துக்கு முன்
றுலகையுள்ளது, பலம்பெற்ற அசுரரை ஜமித்து, மெல்லிய காயாம்பூப்
போன்ற நிறமும், செந்தாமானக்காடு அழுகுபெறமல்லந்தாற்போன்ற கண்,

கரம், வாய், உந்தி, பதங்களும் கருதுகின்ற பச்சர்கள் முன்னேற்ற வருகி ன்ற தேவனும், தடாத்தில் முதலையாற் பீடிக்கப்பட்ட கஜேங்கிரன் டூர் வம் ஆதிமூலமே யென்றோல்விடத் திரிமூர்த்திகட்டுக்கானே முதல்வரு மாறுகாண முன்வந்தவருமாகிய ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பாதாரவந்தங்களை ஸ்மரித்தும்வோமாக (எ-று).

வியாபகன் என்னும் பொருள்பெற்ற விச்சுவைன் னும் பெயர்த்தன் கை மூவுலகுமளங்க செய்கையாலும், ரக்ஷகன் என்பது அச்சராவென்ற கையாலும், “பந்துடையடியவர்க்கெளியவன் பிறர்களுக்காரியவித்தகன்” என்கை, கருதத் தோன்றலாலும், பரந்தாமன் என்னுமுண்மை கீஜேங் திரண்வார்த்தையாலும் விளங்குமாறகப்படக் கூறினார். (க)

நாமகள்.

வேறு

*நளிகெழு கமலப் புத்தே ஞமணிப் பீடத் தும்பர்,
தளிகொண்டாங் குள்ளு மன்பர் தம்மணித் தாலு வேறி
யளிகொள்பார்க் கிரண்டு கண்ணு யமர்த்தி யுக்கும்
ஒளிகளர் கமலச் சேக்கை யோதிமித் தனைத்து திப்பாம்.

(இ-ன்) பெருமை பொருந்திய பதுமோற்பவனுகிய நான்முகக் கடவுளின் நாவாகிய ரத்ன சிங்காதனத்தில் வீற்றிருப்பதுபோலவே தன்கை நினைக்கும் பக்தர்கள் நாவிலுமெழுந்தருளி, இரகாணையை விரும்பித்திரு முலகுக்கு இரண்டுகண்களாமெனப் பெரியோரோதிய என்னும் எழுத்தும் அழிவித்து அவைகாரணமாக நன்னெறிக்கட் செலுத்தியும்விக்கின்றவன், சூரியனுக்கு மலரும் தாமனை யணையிற்றங்கும் அன்னப்பேடைணயாள், ஆகியசரஸ்வதியை வாழ்த்துவோம். (சொற்சோர்ஷப்பாமல் வாக்கருஞ் பொருட்டி (எ-று).

நளி-பெருமை, தாலு-நாக்கு, ஒளி-குரியன், கண்ணூலவன் றி ஒருபொருட் டன்மை யுணரலாகாமைபோல் என்னும் மெழுத்துமின்றிக் கதிக்குரிய கெறிகானது, ஆகவேயுயிர்கள் அங்கெறி ஒழுகியும்தலியலாது. இத்தனைக் குங்காரணம் இவளின்னருளேயாமென்பார் இங்ஙனங்கூறினார். (ஏ)

ஞானதேவரி முதலியோர்.

கவிவிருத்தம்

*மானு மானும் விழிக்கற்பு மாதில
தாலு னாக்கு மனையெனச் சங்கணி
ஶோனு னாத்திடக் கொண்டவன் நங்கருஞ்
ஞான தேவர்முன் னல்வரைப் போற்றுவாம்.

(இ-ஏ) சிலோற்பலமல்ல மூதலீசு பொருட்களேயல்லாமல் மருண்ட நோக்குடைமையால் மாணையும் சிகர்த்தகன்களைபுடைய கந்பின் யிக்க ருக்மாபாய் என்னும் இப்பெண்ணே உனக்கு மனைவியாகத் தக்கவளைத்து சங்கபாணியாகிய ஸ்ரீமங் நாராயணனே கட்டளையிட (அதன்மின்) அவளை மனைவியாக்கிக் கொண்டவராகிய விடோபாவுக்குப்புத்திரராக உதித்தகு விய ஞானதேவர், நிவிர்த்திதேவர், சோபானதேவர் என்னுமுவராயும் முக்தாபாய் என்னும் பெண்ணரசியையும், வணங்குவோம் (எது).

குறிப்பு :—மானும் என்பதினும்கை இறங்கதுதழீஇயிற்று. கருணீக பிராம்மண வம்சத்திலுற்பவித்த வசிஷ்டாவதாரராகிய விடோபாவென்ப வர் துறவுட்டுருநோக்கத்தாற்காசிக்கேக வழியிற்கங்கித்த சீதாபாங்குதவென்னும் சஜாதியினர் தம்வீட்டுக்கிட்டுக்கொண்டுபோய் அந்நையிரவிற்பகவத நுக்கறம் சொற்பனங்கண்டவாறு தமது அரும்பெறற் புதல்வியாகிய ருக்மாபாய் என்பவளை மனங்குதகொள்ளும்படி வேண்டியும், உடன்படாதவி டோபா, ஸ்ரீமங்நாராயணனே பிரத்யக்காத்தில் கட்டளையிட்டிப்பின் விவாகம் புரிச்தனவொன்றும், அவர்கட்கு ஸ்ரீசுவபிரானம்சமாகிய நிவிர்த்தி தேவ ரும், விவ்தூ அம்சமாகிய ஞானதேவரும், பிரம்ஹாம்சமாகிய சோபான தேவரும், ஆகசத்தியம்சமாகிய முக்தாபாய் என்னும் பெண்மணியும் அவ தரித்தனவொன்றும் பக்தவிஜயம் ஞானதேவர் சரித்திரத்துக்கூறுதலறிக். அஞ்சாலில் விடோபா ஸ்ரீக்ருணீக ப்ரராம்ஹணவம்சத்தினவொன்று விளங்க வரைத்தலால் இவர்வள் துதிவேண்டிற்றெறன்க. (ஏக)

ஒசுவசமயாச்சாரியருள் கம்மந்தரி, வாக்கிச்சு.

என்பதேந் திழையே யாகவெழுங்கிடப் பாடினாலும்
தென்புரி தினாயிற் கன்மேற்சிவனைமுத் தோதினாலும்
அன்புள கருணீகர்க்கென் நமைந்த நூலடியேன்கூற
மின்புகூ ஸிப்பாட்டுக்கே யினையந்துருந் னடப்பந்தாமே.

(இ-ஏ) திருமரிலையில் எலும்பைப் பெண்ணுக்கவிலுமுங்புதிப் பாடிய
ஸ்ரீதிருஞன சம்மந்தசவாயிகளும், அழிய கடவின்கண் ஆரூதக்கூடர் கல்லைக் கட்டிவீழ்த்த அதுவேபுனையாக ஸ்ரீபஞ்சாகாரத்தை ஓதிக்கொண் ட நிர்திய ஸ்ரீ அப்பர் ஜவாயிகளும் அடியேன்கூறத்துணிக்க ஸ்ரீகருணீகர்க் கென்றே தோன்றிய இந்தாலின் இன்பயிகுந்த பாடல்களுக்குக் தாழும் மனம்பொருங்கி வழிகாட்டிமுற்றிசெல்வார்கள். எகிளிஸில், குலசினந யார் இவ்வம்சத்தினராதலின், அவர்பகவாங்குமைய, சும்பக்தரும், அச்சம் பந்தர்மீதன்புவர்த்த வெகிகும் எனது வேண்டுகிறேனை எதிர்பார்த்துத் தாயினியார் (எது). (ஏ2)

வாதலூரடிகள், நாயன்மாரி, அகத்தியரி.

தன்பினு லுருக்கிப் பாடும் வாதலூ ரடிகள் போற்றி சம்பியாண் டாரே யோதும் நாயன்மா ரடிகள் போற்றி பைம்பொழில் வைகைக் கூடற் பதிவினொ யாட லுற்ற பம்புரிச்சும்ப யோனி பாததா மரைகள் போற்றி.

(இ.ள.) பசிய சோலைகள் குழ்க்க வையை எதிக்குச் சமீபமாகிய மது ராபுரத்து ஈசன் திருவிலோயாடலைக் கருதிப்பெற்ற அன்பால் மனம்கெக்கு ருகித் திருவாசகலும், திருக்கோவையும் பாடியருளிய ஸ்ரீவாதலூரானையும், நம்பியாண்டார் நம்பிகளாற்புகலப்பெற்ற சிவனாடியார்களாகிய எல்லர்நாயன்மார்களையும், பூர்த் தீர்பொதித் தம் திர கலசத்தினின்று ஜனித்த செக் தமிழாசிரியராகிய அகத்திய முனிவராயும் வணங்குவோம். (எ.ற.)

பிரமதேவன் யாகத்தில் மந்திரகலசத்தினின்றும் பிறந்ததினால் அகத்தியர் கலசயோனி, கும்பமுனி எனப் பெயர்பெற்றார். (க.ஏ.)

குத்தாழைத்தி சுவாமிகள்.

*பித்தனென் ரூராக்கும் பேது பெற்றகலங் திருந்து வாய்ப்ப வத்தனே வல்தத் தென்னை யடிமைகொண் டாளற் கண்றுல் தித்தமுற் றியானே யேவுஞ் சிறுபணி செயற்கென் பான்போன் முத்தனி நலகபாற் றாது முடிக்கியோன் றிருத்தாள் போற்றி.

(இ.ள.) யாவர்க்கும் பரம பிதாவாகிய ஸ்ரீசிவபரஞ்சிடர் தன்னைப் பித் தனென்று சொல்லக்கேட்க்கும் பாக்யம் வருங்காலத்தை ஆசையோடு எதிர் கோக்கி வெடுகாட் காத்திருந்து சமயம் வாய்க்கக் தானே வந்து கம்மை வலிக்கு தனக்கடிமையாக்கிக்கொண்டது எமக்கு ஏவலிடும்பொருட்டல் மனமிசைந்து யாம் ஏவின்ற குற்றேவலைச் செய்வதற்காகவேயாம் என்னு முன்மையை உலகத்துக்குக் காட்டுவார் யோல் மூத்தை நிகர்த்தமிகிய பற்களையுடைய பரவைநாச்சியார் திருமனைக்கு அப்பரமேசனை விளாந்து செல்லத்துரத்திய ஸ்ரீசந்தரலூர்த்தி சுவாமிகளது அழிய பாதங்களை நமஸ்கரிப்போமாக.

ஒருவனை அடிமைகொள்வது, தானேவிய பணிவிடைகளைச் செய்வ தற்கேயன்றோ? அங்குனமன்றி அடிமைகள் சொல்லிய பணிவிடைகளைத் தான் செய்வதற்காக அடிமைகொண்டு, பின்னும் தன்னைப் பித்தனைறு கூறுங்காலத்தை ஆவலோடு எதிர்கோக்கியிருந்தது என்னே! என்பது கவி சமத்தோம். (க.ஏ.)

திருக்குறிப்பிட்டங்கு ஏட்டிலின்றி அச்சுப்பிரதியில்மட்டு மிருப்பன்:

சித்திரதுப்தி.

அத்தினி புறமெய்ஞ் னான வறிவினைத் தெளிந்து கண்டோர்
சித்திர யமனை யன்பாற் சேர்ந்தனைத் துயிர்க் கணக்கா
யெத்திசைப் புதுனத் தெய்து மிருவினை யெழுதிச் சொல்வோர்
சித்திர குப்தர் தய திருவடி வினைகள் யோற்றி.

(இ-ன.) ஜூயம், திரிபு, அறியாமையென்னும் மூன்று குந்தமு ஸிங்க
‘மெய்ஞ்னானமுணர்ந்த விவேகியரும், தர்மசசெஷுக்கோண்டாத்தும் இயமதே
வலை யன்மினுற்சேர்ந்து எல்லா வலகங்களிலுமூன்ஸ சர்வபிராணிகரின்
நல்வினை தீவினைகளைப் பகுத்தெழுதிக் கணக்கிட்டுச் சொல்வோருமாகிய
சித்திரருய்தரின் யரிசுத்தமூற்ற மேன்மை தங்கிய இருபாதங்களையும் வண
க்குவோம். (எ-து.)

அகரம்பண்டறிசுடி. திரிபு அறத்தெளிந்து என்றமையான் முக்குந்த
மும் ஸிங்க என்றாம். புவனத்தெய்தும் அனைத்துயிர் இருவினை எழுதிக் கணக்
காய்ச்சொல்வோரோன மாறிக்கூட்டுக. சித்திரருப்பிரே இவ்வம்ச மூலபுரு
ஏராணகயால் அவர்துதி வேண்டாற்பாலதே. (கடு)

தலச்சிறைநாயனுர்.

வேறு.

* ஜங்கரற்கு மறுமுகற்கு முணக்கிடையாக கொங்கைபொழி
யமுத மூட்ட
மங்கைதனைக் குஹாத்துமணிச் சிவிகைதந்துஞ் செய்தஙன்றி
மறந்தான் போலச
சங்கரற்கே வரைந்ததிரு வாய்க்கொண்டு சண்டையர்கோன்
றமிழ்த்தார் குட்டத்
துங்கமுரச குடியிசை நிரப்பிகுலச சிறையடிக
டினைத்தான் போற்றி.

(இ-ன.) விநாயகர்க்கும் முருகக்கடவுளுக்கும் உண்ணக்கிடையாத உமா
தேவியின் முலைப்பாலை இவர்க்கு ஊட்டுகவென்ற கட்டளையிட்டும், முத்துப்
யல்லக்கு, தாளம் முதலிய பரிசில் தந்தும் ஸ்ரீசிவபெருமான் தமக்குச்
செய்த உபகாரத்தை மறந்து, அவனைப் பாடற்கேயுரிய அழகிய வாயினால்
சீர்காழித் திருக்குனமகம்பந்த சுவாமிகள் தமிழாற்புனைக்க செய்யுண்மாலை
ஷப்குட்ட டூயர்வபொருந்தச் சூடிப் புகழ் நிறைந்த ஸ்ரீகுலக்கிளூராய
அளிச் சிரண்டு பாதங்களையும் கைகூப்பித் தொழுவோம். (எ-து.)

கவிசமத்காரமாய் ஈசனையே பாட்டுகேத்த வாய்கொண்டு இவனோப் பாடியபெருவை வளங்க “மறந்தான்போல” என்கின்றார். தமிழ்த்தார்— மங்கையர்க்கரசியானையும், குலச்சிறைநாயனையும் ஒவ்வொராக வலியிலும் புதுஞ்சூபாடியசெய்யுட்கள். விளாயகர்க்கும் இளையவர்க்குங்கிட்டாத பாலை ஸ்டா வாப்க்குத் ‘திரு’ என்னும் அடைவேண்டாவோ? சண்னை-சிர்காழி.. குலச்சிறைநாயனார் இம்மரபின் மேம்பாற்றவரும், காயன்மார்களுள்ளீரு வரும், இப்புராணம் தமிழிற் செய்ததற்குக் காரணருமாயிருத்தலால் அவர் துதியின்றியமையாததேயாம்..

சுவாமிகள் திருப்பதிகம் சூடியபின் வேறேறிசை வேண்டற்பாலதன் தென்னுங் கருத்தால், இலைச்சாப்பிய என்றார். மங்கையர்க்கரசிமீதும் பாடி ணே.னும் பெண்பாலாஷீ அவளினும் அறிவுடைய குலச்சிறை எவ்வாறு ஏற்றனர் சங்கரத்தேயுரிய வாய்க்கவிதையை? என்னுமோர் நயமும் கொள் வக்கிடக்குத் து..

(கக)

நக்கீரி, கடவுண்மாழனிவரி:

சே வூ.

த் தல்விக்சங் கத்தோர்க் கெல்லாங் காரண வுருவாய் வந்த-

செல்வாக் கீரன் பாதஞ் சேர்த்தனன் முடியின் முன்ன

கல்லவிக் கருணர் காதை. நயந்தினி தளித்த வின்சொற்-

க்ரூல்புகழ்க் கடவுளான மாழனி. துணைத்தாள் போற்றி.

(இ-ன.) கல்வியாற் பெருமைக்க கண்டசங்கப்புலவர்: நாஸ்பத் தொன்பதின்மருள்ளுங் காரணஸ்வரூபிபாய்த் தோன்றிப் பாக்வியஸ்ஹெற்ற நக்கீராது திருவ்டிகளோ எனது முடிக்குக் கிருமியின்காராக்கால், காங் கைபெற்ற இத்தக்குண்டே காங் வரலாற்றை விரும்பி. இன்பாகாக் கூட புராணிகரிடம் சென்று முன்பு வாங்கிக்கூட்ட பழங்குமரான் கிருதி வையும், இனிய மொழிகளையுமேன்று கடவுண்முனிவரது உபயபாதங்களையும் கமல் கரிப்போமாக. (எ-று.)

நக்கீர் இம்மரபின்கொண்டது “கணக்காயனார் மகனார்.நக்கீரனார்” என்னும் வழக்கானன்றியும் இந்தாலுட் சிர்கருணர் புகழ்ச்சியிய: சருக்: கத்தும் கூறப்படுதலானும் இவர் இந்தால் தமிழில் வருவதற்கு ஆகிகா: ரணராயிருந்த சிறப்பிடிடம். பற்றியும், கடவுண்முனிவர் முதனுலைச் சுதபுராணிகரிடத்தினின்று: கொணர்த்தலுறும்.இங்குத் துதிக்கப் பெற் தூக்.

(கக)

சித்தலைச்சங்கனா.

வேறு.

* மலயமா தவனீன்ற தமிழ்ப்பாலைக் கிணிதொருமங்
கலநா ணீந்தான்
பலகலைதேர் வள்ளுவனற் சிலப்பதிகா ரழுவினங்கேப்
பாலிப் பான
விலகுமணி மேகலையென் காழலமுப், பதுப்போவ
வெனவீத் தெய்து
மலகில்புகழ் சித்தலைச்சாத் தன்கருண குலத்தோன்ற
லடிகள் போற்றி.

(இ-ஞ்.) பொதியமலை வாசராகிய அகத்தியனுர் இலக்கணம் புன்று
சிறப்பித்த தமிழென்னும் பெண்மணிக்குப் பலவரை நூற்கள் பயின்று
வல்ல திருவன்னுவர்குறள் இன்பமாகிய ஓர் மாங்கல்ய சூத்திரம் போலும்.
இளங்கோவடிகளன்னும் அரசன் சிலப்பதிகாரமும் இவட்டு எல்குவான்.
யான் பிரகாசிக்கின்ற இரத்தினங்களாலமைந்த மேகலாபரணம் எட்டுச்சர
மல்ல, முப்பது செய்தளிக்கின்றேன் என்று தந்து அதனாற் பெற்ற அள^{வற்ற}
கீர்த்தியையுடைய ஸ்ரீகிருணீக வம்சோத்பவராகிய சித்தலைச்சாத்த
ஞான்னும் சங்கப்புலவர் திருவடிகளை வணங்குவோமாக. (எ-ற.)

அகத்தியனுர் பொதியத்துக்கு வருமுன்பே இர்காட்டில் தமிழ்வழங்
கிற்றெனிலும், அம்முனிவர் அகத்தியமெனத் தன்பெயரானேனிலக்கண
நூல் செய்தனராதவின் ஈன்ற என உபசரித்தார். கைத்தொடர்பில்
மணிமேகஜை சிலப்பதிகாரத்தின் பிற்புவதாயிலும், முற்படச் செய்யப்
பெற்றதென்பது அயினுர் துணிபு ஆதவிற் பாலிப்பங்கள் என எதிர்காலத்
துக்கூறினார். “எண்கோவைமேகலை காஞ்சியிருகோவை” என்பதினால்
மங்கயரணியும் மேகலை எட்டுக்கோவவயுன்தாயிலும், இத்தமிழ்மா
னுக்கு விசேடமாக முப்பதுகோலை மேகலையொன்று கணமாகத்தருவார்
போன்ற முப்பது காலையுள்ள மணிமேகலை என்னும் காப்பியம் புனைந்த
ஏனான்க. கலவாணிக்சாத்தனார் என்னுமியற்றபெயர் கொண்டு இவனா
ஷணிக மரபினானக் காறதல் பொருந்தாது. இவரது முன்னேர் வாளி
பத்துதாழில் புரிந்துவந்த காரணத்தான்றிக் குலத்தாழப்பெயர். பெத்து
நால்லென இந்துவிள் விளந்திய இர்க்குஞ்சு புகழ்ச்சிய ஏகுஞ்சு (ஏ) என
கொஞ்சுபுளிற் காணக.

(ஏ)

இயாலிங்க கவரமிகள்.

* இருப்பாவும் வையகத்தோ ரினக்டிர்னா யிறதோற்றி
யெறித்து முன்ன
மருப்பாவு மிருளகந்த மாட்டாலை கண்டிச்த
மரபிற் ரேண்றித்
தெருப்பாவு முபசிடதச் சித்தாந்தக் கிளக்கனிமெப்த
தேறல் வாக்கி
யருப்பாவெங்கி நினிதுனாத்த கருங்குழியிராமவீங்க
வடிகன் போற்றி.

(இ-ஞ.) அநிதகாரம் மிகப்பரவிய இங்லவலகத்தே அதனை நீங்கீ
கிரணக்ந்றைகளையடைய ஓர் இளஞ்சுரியலுநித்துப் பிரகாசித்தும், புற
விருளைபேயன்றி மனிதர்களின் அகவிருளை அகந்தமாட்டாலை நோக்கி
இவ்வம்சக்தில் அவதரித்து தெளிவ்பொருங்திய மெம்மையான வேதங்த
உபநிஷத்துக்களின் முடியிற்கனிச்த சித்தாந்தக் கனியின் இரசத்தைப்
பிழிந்து வார்த்தாவொத்த திருவகுப்பாலை இன்பமாகத் திருவாய்மலர்கத
கருவகுழி இராமவீங்க ஈவாயிக்க நம்மூப்பாதுகாப்பாராக் (எ-து.)

தெருப்பாவுமெய்புபநிடதச்கிளக்கித்தாந்தக்கனியென மாற்றுக் கூடும். இரு
ப்பாவும் வையகமென்றுற்போல இருந்து மூலகமென்பர் கம்பரும். வேத
கிராகிய உபநிஷத்துக்களின் முடிச்த உண்மையே சூவகித்தாந்த ஜென்
பதனால் ஒபநிடதச்கிளக்கனி என்றார். போற்றிபாதுகாக்கவெனப்பொ
ருடால் “பொய்தீர்காட்சிப்புணையோம் போற்றி” என்னும் சிலப்பதி
காரபி புறஞ்சேரியிழுத்தகாதை கூடுவது அடிக்கு அடியார்க்குரல்லார் கூறி
யவாற்றால் அறிக். (கக)

அநுகங்கூடவுள்.

வேறு,

திங்கன்மா முக்கு கூடக்கீழ்ச் செழுமலர்த் தேர்மேல் வாது
பங்கயன் நிருமா லீசன் பரஞ்சடர் வடிவோன் ரூபி
யெங்கனுஷ்தரும் வீற வெண்குணம் படைத்து சின்ற
புங்கவள் கமல பாதம் போற்றியே வணங்க ஒற்றாம்.

(இ-ஞ.) பெருமைபெற்ற சங்கிரணைப்போல் வீளங்கும் முக்குடை நீழ
வீல் செழித்த தாம்மாப்புட்பமாசிய வாசனத்திற்கேள்றி பிரம்மலிஞ்சூ
ருத்திராக்களைச் சிரிஸூரித்திகளுந்தானுகி எல்லாவிடத்தும் தருமும் யேம்
உடல் அந்தக்குருவினைப்போல் பெற்ற பரிசுத்தல்கிய அருகங்கடலுளின் தாம
ஞாமலர்போலும் பாதக்களை விதோத்தரித்து கமல்கரிக்கின்றோம் (ஏ-து.)

புராண ஆசிரியராகிய பாரிச நாதர் அருகமதத்தினராதலிற்றங்கடவுள் வணக்கங்கூறினார். யன்னடக்காலத்துக் கங்கிலான்கள் இக்காலம் போல் மதநிந்தனை செய்வாரல்லர் என்கை இந்துற்கண் இந்துமததெய்வ வணக்கங்களைக்கூறியபின் தம் வழிபடுத்துவதைக்கம் கூறிக்கொண்ட இவர்செய்வை இனிதுவிலைக்கும். புத்தமதநாலாகிய மணிமேகலை ஆசிரியராகிய சீத்தலைச்சாத்தரும் அருகமதத்திற்குரிய சீவகசிந்தாமணிக்கு. உணர்யாசிரியராகிய நச்சினர்க்கிளியிரும் புறமத தாஷ்னை செய்யாப் புண்ய வென்க. அருகக்கடவுட்குரிய முக்குடைகள் சந்திராகித்தும், சித்யவிளேதம், சகலபாசனம் என்பன. இவை பொன், அரதன்ம், முத்து இலுற்று வாக்கப்பட்டவை. வாகனம் தாமரைமலர், என்கை “பூதங்கத்திலங்கு கஞ்சப் பொகுட்டின்மீதே யொதுங்கும்” என்பதாலற்க. எண்குணமானா :—அங்கத்துரைனம், அங்கதவீரியம், அங்கதசகம், அங்கததரிசனம், நாமமின்றை, கோத்திரமின்றை, ஆபுவின்றை, அழியாலியல்பு எனவிலை அருகமதக்கோட்டாடு. (உட)

ஆழ்வாரீகள்,
யெறையவி, தேய்பேருபான்.

காலை

சோலைமலை தனிலமருங் துளவ மாலைத்
தொழுதுருகும் பத்தர்கடவ் துணைத்தான் போற்றிக்
காலைமுதற் கங்கிலசெயு மஞ்ச ஞாவர்
கழல்போற்றிக் கருணை புராணங் தன்னை
வேலைகுழ் புலிதனிலே விரிக்கத் தங்த
வேதகுலத் தேப்பெயருமா எடிகள் போற்றி
யோலைவிலே தீம்புங்கு விருத்தப் பாவா
வோதுவேண் புலனங்குழா முகப்ப மாதோ.

(இ-ன.) சோலைமலைவிலமர்க்க நூர்யமாலையூண்ட ஸ்ரீமநாலைஷ்த்து வை வாங்கி யன்பினுலூருகும் ஆழ்வாராதிகளையும், காலைமுதலியகாலங் களிற் சந்தியாவங்கதனுடை நித்யகர்மங்களைச்செய்யும் பிராமண சிரோவத்தர் குளையும், இந்துலை, யான் தமிழில் விரித்துச்செய்ய வடமெழுயினின்றும், மொழிபெயர்த்துவிய வேதியராகிய தேப்பெயருமானையூயும் நமங்களித்து, விருத்தச் செய்யுளினங்களால் வித்துவாங்கள் மதிழும்படி, ஈறுகின்றன. (ஏ-ஞ.)

அலைப்பட்டினம்.

வேத.

வீறிலுல் விளக்கும் வேத வியாசர்சொற் புராண முக்கள்
(தேறியா தூணாப்ப ஜென்றே சிங்கதையி கிணைந்த தன்மை
மாறிலா மேரு ஏக்சி வழியெறுக் குருட்டுப் பஷ்க
ஓறினன் காண்ம வெண்ண வெண்ணிய வியல்பிற் ரூமால்.

(இ-எ.) பெருமையோடு விளக்கும் வேதவியாச மஹாமுனிவருனாத்
தருளிய பிரமாண்ட் புராணத்துள்ள இச்சரித்திரத்தை மனர் தூணிக்கு
கொல்வேனென்று யான் கருதியது, ஷபிக்காலத்துங் தன்னிலை தாரியாத
மகமேருகிரியின் கிராத்தைக் குருட்டனகையே ஒர் முடவன் விளைவேற்கிட
கண்டுவர நினைந்தாற்போலும். (எ-று.)

'தேவாகள் உலாவுதற்குரிய மேருவிளை பெருமையைக் கண்ணிலா
கையால் அறியப் பெருனேனும் கேள்வியாலாவதறிந்து சீங்காமலும்,
ஏத்தொட்டும் தனக்கு வழியியிக் கண்களும் செல்லக்கால்களுமில்லை
என்று நினையாமலும் தூணிக்கு அந்த முடவன் கண்டோரால் பரிகிக்கப்
பெறுவதைத்தவிர வேறேர் யானை எவ்வாறடையானே, அங்குமே வேத
வியாசர்க்குறிய சரித்திரம் யேரறிஞருக்கத்தக்க பெருமைத்தென்பதைய
நின்து விளகாமலும் எனது கல்விப்புலன் இந்துஸை முற்றவாதத்தற்கும்
போதியதன்டுறை நினையாமலும் யான் சொல்லப்புக்கதன் பயன் வித்து
ஊன்களின் முகநகை பெறுவதன்றி வேறில்லையெனத் தன்னிழிபு கூரிய
ாறு

(௨)

குறுவுமது.

* முன்கவிக் கின்ற சீர்த்தி முதிர்களைச் சுவைதேர் காவார்
பொன்கவி பொற்பக் கண்டு காணின்று புகலிப் புக்க
வென்கவி யயன்ப டாவென் நிசைப்பதோ விழிபிற் ரூய
புன்கவிக் கொருதிட் டாந்தம் புகலுவார் தினைப்பு நீக்கும்.

(இ-எ.) மிக்க புகழ்முடிய பழுமையான நீந்களின் சாதுரியமாதுரியிக்
சொற்பொருளின்பங்களை யுண்டநுயவுற்றிய நாவினையடைய ஆசிரிய
கன்க்குறிய பொன்போலருமையாகப் பாதுகாத்தற்குரிய கவிகள் சம் கண்
முன்பாக அறமுதலிய நாற்பொருட்களையும் யாவர்களும் பயன்படத் தங்கு
விளக்குவதைக்கண்டிருக்கும், சிறிதும் வெட்கமின்றிச் சொல்லத்தொடங்
கிய எனது கவிகள், இலக்கியப் பிழைகள் நிரம்பித் தாழ்ந்த
புத்தகவிக்கு ஒரு திருவிடாந்தம் வேண்டுமென்று விரும்புவோர் அவ்வகை

எகிகள் இல்லையிலென்ற மன்றத்திலையுடையது நீசூழாதலான் இனங்குபோய்கிடையென்ற யாவர் தாம் சிரால்வார்கள், (ஏ.ந.)

முன்கண்டும் “எனக்கூட்டுடை. இன்று இன்றி எனப்பொருட்டது “அன்றீயின்றியென்றினையென்றிகர்தொப்பிலூருகரம்” என்னும் விதியால். இழிப்பிற்று, என்பதற்கு இலக்கண இலக்கிய வருக்கள் நிரம்பி எனக்காரணங் காட்டினால். பொன்கவியாவன : புவியினுக்கணியாயான்ற பொருட்டதுபுலத்திற்குசி, யவியகததுறைத்தாங்கி யைந்தினைகளியளா விட, சவியுறத்தெளித்தணைண்ண்றெழுக்கற்முப்பவின்றசாண்ட்ரேர் கவி கள். பொன்கவியாதலால் பொற்ப (விளங்க) என்றார். புகலுவார்-விரும்புவோர், போரொனிற் புகலும் என்புழிப்போல். மீன்னைய ஆசிரியர்கள் கவிகள் இலக்கணநெறி வழாதனவாய்ப் பெரும்பயன் தருவனவாக நின்புன்கவியாற் பயனென்னை? எனக்கடாவுவார்க்கு மேலோர் கவிப்பெருமைதான்ற இலக்கணஞ்சாலாப் புன்கவித்தன்மைக்குதாரணம் வேண் மொதவின் அவ்வகைக்கவிகளுமிருத்தல் அவசியம். ஆகவே என்கவிகள் புன்கவிக்குத திருப்பாக்கத்தில்லையே என்பார்க்கு மயக்கொழிக்கும் பயத் தனவாக இவைபயனில்லை என யாரே காறுவர்? எனசகாதுரியம் படக் கூரிய இக்கவி, இந்துலைப்பரிசோதித்துக் கூட்டியவர்க்கற்று. “வீரினால்” என்னும் மேலைச்செய்யுளில் பழம்புராண ஆசிரியர் அவையடக்கம் கூரியிருப்பதமையாதோவெனின் பரிசோதகர் ஆகித்யபுராண வசனத்தைத் தழுவிச் செய்யுள் செய்கிக்கறமையாற் தமது கவிக்குத் தாம் அவையடக்கம் கூறினார்கள்.

(ஏ.ந.)

பாயிகம், கடவுள் வரும்து முற்றும்.

—
—
—



இரண்டாவது

பூராணவரலர் ந் றுச் சருக்கம்.

—

வேறு -

மாகருணப் பயவாரி கடைய வந்த

மீருக்களித்க திருமாலு மஹையோன் காணு
வாகருணன் மதிலிழியார் மதலை குடி

மழுமாலு மணித்தகரன் மாது பாக
ஞகருணை புரிந்தேறு மரங்குர் தந்த

வாறுமுகக் குமரனினை யடிகள் போற்றிச
சீர்கருணர் சரிவைதபுவி சேர்ந்த வாறுஞ்
ஷகம்பரங்க வாறுணைத்துஞ் செப்ப வுற்றும்.

(இ-ஞ.) பாற்கடல்கடையத் தோன்றிய அமுதத்தைத் தேவாக்ளே யுண்ணும்படி கடாக்கித்த வகுமீனாயகதும் பிரமதேவனுவை காண்றகரிய வரும், அழிய சூரிய சங்கிரகளை விழியரவுடையவரும், கொண்றைமாலை, குடி மான்மழுத்தரித்த கைகளையுடையவரும், உமாகேவினை வாமபாகத்திற் கொண்டவரும், சங்கியின்பேரில் அருள்கூர்ந்து ஆரோகணிக்கின்றவருமா சிய சிவிபரங்கூடரீன்ற ஷண்முகக்கடவுளின் உபயபாதங்களையும் வணங்கி, இப்புமியின்கண் சீர்கருணைக் கூம்சோற்பத்திவரலாறும், பின்புதேசங்களில் அம்மரபினர் வியாபித்த சரித்திர முற்றும், இனிக்கூறுகின்றேகீ. (எ-று.)

மாகர்-ஆகாயவாசிகளானிய தேவர், சீர்கருணைப்பதில் ரகரவொந் றிடை வந்த ஆசெதுகை “காய்மாண்ட தெங்கின்பழும் வீழு” என்னுஞ் சிந்தாமணியித்தோல்.. (க)

* விரிந்தபுகழுத் தவவேத வீயாத ஞார்முன்

விளம்புபுராணங்கள்டா தசத்து ஜொன்றூய்
வருந்தகைய பிரமாண்டபுராணத் துற்ற

வகையறிக்கு எக்கீரர் வழுத்த வாய்மை
பொருந்துகுலச் சிறையடிக் ஞாவப்பக்களுற்

போர்வழுதி யலைக்கணரங் கேற்றப் பெற்ற
திருந்துவட கலையதைந் தென்சொல் லாக்கித்

தேப்பெருமாள் மொழிபெயர்த்துச் சிறப்பா எல்க.

கா

ஸ்ரீகிருணீகி புராணம்

(இ-ன.) பரவிய சீர்த்திபெற்ற தவசிஓவோஷ்டரான் வேதவியாச- மஹா முனிவர் முற்காலத்துத் திருவாய்மலரின்தருளிய பதினெண்புராணங்களுள் ஒன்றுகிய பெருமையுடைய பிரமாண்ட புராணத்தின்கண் இவ்வம்ச வரலாது சுருங்கக்கூறப்பட்ட விதத்தையறிந்து சக்கப்புலவருள தலைமை பெற்ற கக்கிரனுள் தெரிவிக்க உண்ணமப்பொருளுணர்ந்த குலச்சிறைநாயனுர் சக்தோவ்த்தக்கக் கண்பாண்டியன் தன் சபையில் அரங்கேற்றுவிக்கப் பெற்ற திருத்தமாகிய சமஸ்கிருத முதல்நூலைத் தமிழில் மொழிபெயர்த்துத் தேவேபெருமாளையான்னும் பிராம்ஹணசிஓவோஷ்டர் விறப்பித்துத்தர.(எ-று.

கக்கிரர் தம் வம்சாவளி பிரமாண்டபுராணத்திலுள்ளதென்றுணக்க, குலச்சிறைநாயனுர் பேருதவியால் சமணமதத்தினின்றும் விலகி மெய்க்கைவெளியிடைக்கும்பார்த்ததற்கு எதிர் உபகாரமாகக் கண்பாண்டியன் ஆவர் வம்சநூலைத் தன் சபைக்கட் கொணர்வித்து அரங்கேற்றுவித்தானெனப் பழும்புராணங்கூறும். இதுமுதல் எட்டுக்கலவிகள் குளகம். (2)

* ஞாயிரெனும் பதிக்கனுளா னருக தேவ
 அண்மலர்த்தான் வணங்குறுபா ரீச நாதன்
 பாயிரதுற் சீர்க்ருணர் புராண மென்னப்
 பாடுகவி யதினையுமேற் பரிதிப் புத்தேன்
 வாயுநாயா தித்தபுரா ணமதா நானு
 மன்னுமூப புராணமட்டா தசத்துண் மிக்க
 ஆயவட கலையுள்ளு காலாம் வேதச்
 குரியசா காசந்தித் துறையி ஞாமும்.

* உணக்குமிந்த மரபினெறி வரலா தெல்லா
 மோங்குபுகழ்ப் பாண்டேவா தால கோத்ரத்
 திருக்கன்ஸங் கந்தாடை யந்த னுளர்
 ‘ திலகவேங் கடராக வாசா ரிப்பேர்
 தரிக்குகங்கள் வழித்தெய்வம் டோவல்வா னல்கச்
 சாலப்பாக் கத்துயர்ம ரீசி கோத்ரம்
 பொருத்துவல்கா னசகுத்ர முத்தை யப்பேர்ப்
 பூபனருண் மாணிக்கப் புனித னுலே.

* தன்குலத்தி னபிமானக் காத றாண்டத்
 தகையிகுசீர்க் கருணீக ரவ்யகவ்ய
 மென்குறுது வச்சியற்று மதையும் பார்மீ
 திலங்குபுகழ் பெறுமூறப் பாக்கத் துற்றேன்

புராணவரலாற்றுச் சுருக்கம்.

கக

கன்கமைந்த கவிஞர்பிரா னங்கு காமி
 கவின்றகரு ணீகவம்சப் பிரதா பப்பேர்ப்
 பொன்கவிலு நாலுமொப்ப வாய்ந்து காடிப்
 பொருளமைதி யுணர்ந்துவரும் பேதம் போக்கி.

(இவை மூன்று மொருதொடர்.).

(இ.ஏ.) நூயிற என்னும் ககரில் வசிப்பவரும் அருகக்கடவுளின் தாமஸா மலர்போலுங் திருவடிகளை வணங்குவதற்குமாகிய பாரிசநாததென்ன் னுழுளிவர் சிறப்புப்பாயிரமுட்படுத்திச் சீர்கருணர் புராணமெனப் பெயர் தந்துபாடிய நூற்கவிகளையும், உபபுராணம் பதினெட்ட்தினுள் ஒன்றிய விளங்குவதும் முன்பு குரியபகவானால் அருளிச்செய்யப்பெற்றதுமாகி என்றும் நிலைபெற்ற ஆதித்தபுராணமென்னும் ஸம்ஹகிருத நாலிலும் அதர்களை வேதத்திற் குரியசாகாசந்தி கணிதசாகாவிதியிலும் கூறப்படுகின்ற இவ்வம்ச ஒழுக்க வரலாறுகளைக் கீர்த்தியரல் மேம்பட்ட பாண்டீல் வசிக்கும் பிராம்ஹண சிரேஷ்டாரகிய வாதால கோத்ரம் திருக்கள்ளங் கந்தாடை வேஷ்டராகவாசாரியாரோன்னும் திருகாமம்பெற்ற நமது வழிபடுகைவெள் போவ்வார் மொழிபெயர்த்துத்தரச் சாலப்பாக்கத்தில் வசிக்கும் மரீசி மஹா ரீவி கோத்ரம் வைகானச சூத்ரமுடையவராயுயர்க்க முத்துப்பிள்ளை புதல் வராகிய மாணிக்கம்பிள்ளை என்னும் பரிசுத்தகுணமுடையவராலே தமது வம்சாபிமான ஆசைமேற்செலுத்த அச்சிட்டுவைப்பெற்ற பெருமையிக்க சீர்கருணீகரவ்யகவ்யமென்னும் நாலையும், பூமியின்கண் விளங்குகின்ற ஜூறப்பாக்கத்திலிருப்பவரும் நன்மைபெற்ற கவிஞரிற் சிறந்தவருமாகிய அங்கீசாமிப்பிள்ளையென்பார் சங்கிரகமாக மொழிந்த கருணீகவம்சப்பிரதா படமென்னும் விளக்கமாகிய அரியதுலையும், ஒப்பவைத்து ஆராய்ந்து அவற் றின் பொருள் அமைதிகளை நுண்ணிதின்றிந்து ஒன்றற்கொன்றின் சரித் திரபேதங்களை நீக்கி. (எ.று.)

(ஏ, ச, ட.)

வேறு.

* முக்கை நாலுஞும் வேண்டுவ கூட்டியே முறையாற் பந்தம் வீட்டியே வீடுகேர்க் கின்றசோ பானங் தந்த மக்குள குலநெறிச் சார்பெனுங் கலைதேர் புங்கி மேலவர் பணிதலை பூண்டங்க காலை.

* தனர்வுற் றெருவ்குதோ ரெனக்குறு துணையெனத் தாங்கிக ஜினரு மன்பினு விழுக்குழி யூன்றுகோற் கிடைத்தாங் களவில் கேள்விக் காய்ந்தன தருமலை யார ஜினமு யர்வெதைன பூக்கலர் ஜினங்கலை நமைக்கே.

* கூறு முன்னொற் கவிதழீஇச் சித்திர குத்தர்
மா, வி இற்பவ மாநித்த புராணநூல் வழியோ
தேறு மேல்சருக் கழுமுறை புதுக்குப் பெய்யு
வேற வற்றினே யுனைபெறு வித்தனன் விரித்தே.

(இவைகுறுந்தும் ஒருதொடராக மேற்கொடுக்கடிமுடியும்.)

(இ.ள.) அப்பழிம்புராணங்களில் கிரமமாக எமக்கு வேண்டுனாற் கைத் தழுவிக்கொண்டு ஆன்மாக்களின் மாயாசம்பந்தத்தை அறுத்து மோ கூத்தை அடைவிக்கின்ற சோபானங்களில் மூதற்புடி தத்தம் வருணூச் சிரம் தருமங்களை வழுவாமல் அநுஷ்டிப்பதேயாமெனக் கூறும் நூற்பொருள்களைக் கற்றறிந்த விவேகிளாகிய இவ்வம்சப்பெரியோர் எமது குல சரித்திரத்தை உண்மையை வெளியிடுக என்றெனக்குக் கட்டளையிட்டபடி இக்கடமையை மேற்கொண்டபோது, கற்றுவல்லபெரியோ நிறைவேற்ற நற்குரிய இப்பணியைத் தொடர்கியயான் மனமிடைத்து தியங்குக்கோரும் எனக்குப்பொருள்திய சார்பாக நின்று ஆதரித்து மேனமேலுயரும் அன்பி ஞாலே வழுக்கு சிலத்தில் ஏன்றுகோல் கிடைத்தாற்போலுதவியாக இவ்வம்ச சமபந்தமான அளவிறந்தவுண்மைகளைத் தந்த நூற்களைக் கற்றுண்டாகிய ஆக்கத்தினாலே மனம் மேம்பட்டுச் செலுத்தவால் துணிவுற்றுப் பழும்புராணக் கவிகளைத் தழுவிக்கொண்டும் சிததிருக்குப்பதர் உற்பத்தியை ஆதித்தபுராணங்களியலாறே ஏழு சுருக்கமாகப் புதிதாக வகுத்தும் அவற்றிற்குணா விரித்தெழுதுவித்தேன். (எ.ற.)

ங்கீரர் வழுக்க, உவப்ப, அரங்கேற்றப்பெற்ற வடக்லையை, ஆக்கி, நல்க, பாடிய கவியையும், நல்க, அச்சியற்றுமதையும், நவினர் நூலையும், ஒப்ப ஆய்க்கு, நீக்கி, தழுவி, கட்டளையிட, ஏற்ப, தாங்கித்தருமலையார்க்கு உயர்க்கு ஊக்கலால், புதுக்குப் பூணைபெறுவித்தனன் என விளை முடிவு செய்க. (க, எ, அ.)

ஓதுசெல் வம்பெற் றுளவள வையிற்பய னுறவல்
லாது சொன்செருக் குறல்பெருந் தகைமையென் ருமோ
சாதி யும்மன்ன தகைதெனப் பயன்கொளார் தருக்கி
மோதி வீண்புலம் புறுவோ முறையினா ஹணர்ந்தார்.

(இ.ள.) புகழப்பெற்ற செல்வப்பொருளை யடைந்ததற்கேற்ப அதனை வடையக்கடிய அறப்பயனையும் இனபத்தையும் அடைவதுபெருமையேயென்றியானே உலகில் மிக்க செல்வவான் என்று வீண்கர்வங்களாகுதல் பெருமையாகுமோ? சாதிகளும் அவ்வாறே என்று கருதி அம்மறுக்குரிய கர்மங்களை அநுஷ்டித்துப் பயனை அடையாமல் எமது சாதியே பெரி தேன்று பீற்கோடு வாதிட்டு வீணே புலம்பமாட்டார்கள் சாஸ்திரத்தை முறையாகக் கற்றுணர்ந்த பெரியோர்கள். (எ.ற.) (க)

(கூம் கவியில்) வேண்டுவ கட்டலாவது அப்புராணங்களின் செய்யுடகளை ஆள்ளவரே வேண்டுமிடத்து இப்புராணத்தில் சேர்த்துக்கொள்வது “ ஏன் சேர்க்கின்ற சோபானம்-குலநெறிக்சார்ப் ” என்னும் நுண்பொருளை முக வழக்கட்காண்க. செய்புஞருப்புக்களுள் ஒன்றுகிப மாட்டுறுப்பால் சில கவிகளில் கொண்டு கூட்டிப்பொருள் கூறினால் இவ்வாறுநாயாக்கால் இலக்கணங்திறம்புமென்க. பண்ணை நூந்களில் இம்மாட்டுறுப்புப் பெரும் யான்மையயின்று வருவதுமறிக.

(சு, எ, அி, சு)

—:0:—

*புதிகம்

—

[பதிகமாவது நுதலிப் புதுதலென்னு முத்தியாற் சரித்தீர விருத்தாந்திரீ
தைச் சூழ்நிலை முதற்கட்ட சூறிச்சேல்வது.]

அறுசீரடியாசிரிய விருத்தம்.

—

திருமகண் மருவி வாழுஞ் சிகரங் திறக்குஞ் செங்கட்டி
பரிதிவா னவாஞ் காதற் பன்னியர் தம்பி ணீளை
தருமெழிற் சித்ர குத்தன் நவ்யுபரிச் தமர் வேண்டப்
புரிகுழன் மடவார் தம்மைய் பொற்புற மணந்த வாறும்.

(இள்.) ஸ்ரீமஹா இலக்குமி பொருந்தி வாழ்கின்ற ஆலயமாகிய தாம் கொப்புப்பங்களைத் தன்னு செவ்விய கிரணக்கைகளால் திறக்கின்ற குரிய பகவானது ஆசைக்குரிய பத்தினிகளுள், னோதேவி பெற்ற அழகிய சித் திரகுப்தர் தவம்புரிசு தேவர்கள் வேண்டுகோளின்படி கட்டப்பட்ட கூங் தலையுடைய பிரபாவதி, னீலாவதி, கர்ணிகியென்னுங் கன்னியர் மூலநாயும் அழகுபெற விவாகம்-புரிசு தொண்டவிதமும். (எ-று*)

குரியனைக்காண உலரும் தாமண மஹாலக்ஷ்மிக்கு வாசஸ்தானமாக வால் அதனைக்கோயிலென்றும், குரியனை அக்கோயிற் கதவைத்திறக்கின்ற நம்பியானென்றும் உருவகித்தார். இதழ்களைக்கதவாகவுநாயாமமயாலின் தேகதேச உருவகக். இச்செய்யுள் உற்பவச்சருக்கம் கூறிற்று.

அமைவரு தோளி னன்னு ரணிவயிற் றதித்த காதற்
குமரகுட் சிலவர் வையங் கோல்கொள் விளையாண் னமர்த்தி
தமிலுறு மைவ ராற்றுக் தவத்தினைத் திரியே கல்க
விமிழ்தினை ஞாலங் தையன் மாருட னெய்து மாறும்.

(இ-ஞ.) முட்கில் போலும் தேர்னோடுக்கைய அம்முவரின் அழகியவையிற் நிறுற்பதித்த புத்திரர்களுட் சிலர் அரசாட்சிபுரிய, இளையவள்ளிய கள்ளி சிவிஸ் புத்திரர்களில் ஜவஹர் தவம்புரிதலால் அத்திரிமஹாரிஷி தாந்த வரம் பெற்ற ஒவிக்கின்ற கடல்குழ்ந்த பூவுலக அரசாட்சியை வீரசேகரமாகச் செய்த கன்னியைகளை மணம்புரிந்து அடைக்கத்துவிதமும். (எ-று.)

“ கேள்கொள் சு என்றவளையில் புத்திரப்பேற்றுச் சருக்கமும், “அத் திரியேங்க ” என்றாறும் தனிலைசுகருக்கமும், “ ஞாலமெய்துமாறும் ” என்றது முடி குடி சருக்கமுமாக இம்முன்று சருக்கமும் கூறிற்று. (உ)

அன்னவர்க் கெண்ணெண் மைந்த ரவதரித் தாய்ந்த கேள்விப் பன்னல முணர்து ஞான முனிவரன் பதங்கள் போற்றி முன்னுறுது மரபு நீதி முறையினை நிறுவி வாழ்நாட் கெண்ணிமா வளவுள்ள வேட்டாந்து செல்வழிப் புக்க திதும்.

(இ-ஞ.) அக்கண்ணியர்கட்டு அறுபத்துநாண்கு புத்திரர் பிறந்து அடேக நூற்களை கண்ணவெப்பாக கற்றுக்கேட்டுணர்ந்து ஞானமஹாரிஷியை வணக்கித் தமது குலதர்மவகளை ஸ்தாபித்து வாழுங்காலத்தில் காஞ்சிமா கெரினின்றும் செண்ணிச்சோழனென்னும் அரசன் வேட்டைக்குச்சென்ற விடத்தில் பொல்லாங்கு சம்பவித்ததும். (எ-று.)

“ “ மரபுக்கி முறையினை நிறுவி ” என்பதில் குலதெறி நிறுவிய சருக்கமும் அவ்வக்க்கிரியை கூறிய சருக்கமும் அடங்கின. புக்கத்தும் என்பதை தீருபுக்கதுமென மாற்றியுரைக்க. (ஈ)

பூமினு வருளப் பெற்றுப் புண்ணிய முனிவ ஞாலே ராமவே சிருப ஜூய்த் தன்றிக்கோர் கைம்மா நீய வேறுற வறுபா னல்வ ருடனெழீஇக் காஞ்சி புக்குச் சேமரா ரகர நல்லா தீனமும் பெற்ற வாறும்.

(இ-ஞ.) பத்மாசனியாகிய ஸ்ரீமஹா இலக்குமி கடாக்கிக்கப்பெற்ற ஞான முனிவர் சகாயத்தினால் பகைவர்க்கு அச்சாந்தரும் வேலைத்தரித்த மன்னவுன் தனது ஆபத்து நீக்கிப்பியழுத்த அவ்வகாரத்திற்குப் பிரதிபு பாரம் செலுத்தச் சங்கோஷத்துடன் இவ்வறுபத்து நால்வருடன்சென்ற ஈாஞ்சிமையுடைச் சூல்ல் மிகக் அகரங்களையும் விடேமாகிய ஆதினமுத விய காணிகளையும் நாப்பெற்றுக்கொண்ட விவரமும். (எ-று.)

ஆதினங்களிமைந்தலம். இங்கு காஞ்சிபுக்கருக்கம் கூறியது. (ஈ)

பின்றையங் கவர்பல் வேறு பிரிவுற்ற திறனுஞ் சிருங்
தெண்றுகிழிக் கவிதை யானே செப்புவான் ரூடக்கு சின்று
மணிறவிந் துறுட்ட கூறும் வழக்கறிச் தொழுஷி ஸானுங்
துந்துமிக் குலத்து வங்தோ சிருமையுஞ் சகிக்க மாதோ.

(இ-ஶ.) “பிற்காலத்தில் இவ்வம்சத்தினர் பல்வேறு பிரிவுகளீட்டு
பின்வெட்டுவகையும், இவ்வம்சப்பெருமையும் ஆகிய இவற்றை வரிசையாக
அமைத்து அழகிய தழித்துச்செய்யுண்ணடையால் உணர்க்கத் தொடங்குவோம்
(எத்தொபாருட்டெனில்) இதனுட் பிரமாணநூர்வாகமாகக்கூறுகிற பணினட
வழக்கங்களையறித்து அவ்வாறு அதுவஷ்டித்து, தினே அபிவிருத்தியடைந்து
வரும் இங்மாபிற் பிறந்தோர்யாவரும் இகபரசகாநுபவமடையும்பொருட்டு.
(எ-ஶு.)

“பிரிவற்றதிறனும்” என்று பிற்காலசரித்திரங்கூரிய சுருக்கமும்,
“சிரும்” என்று வம்சப்பெருமையுணர்த்தசருக்கமுமாகக்கொள்க. ஆக்கி
யோர் பெயரும், வழியும், துற்பெயரும், யாப்பும், நுதலியபொருளும், யய
னும், காலமும், கனமும் ஆகிய எட்டளையும் புராணவரலாற்றுச்சருக்காக்
தொட்டிதாறும் விளங்கவிளாத்துச் சிறப்புப்பாயிரத்தின் ஏனையதுங்கங்க
ளாகியெல்லை, கேட்போர், காரணம் என்னுமின்றையும் உய்த்துணரவுத்
தனர். எங்கனமெனின் :—“தமிழ்க்கவிதை” என்றமையால் தமிழிதக்
தின் எல்லையே இதற்கெல்லையாதலும், கவிதைகேட்டங்குப் பீர் தகுதியு
டையாராயினும் இவ்வம்சத்தினர்கேயுரிமைநூலாதலின் இதுகேட்போர்
அவரோ என்பதாலும், மேல் “பொருளமைதியுணர்த்துவரும் பேதமிருப்பதனாலும்
என்றநால் இவ்வம்ச வரலாறுக்கறும் நுற்களுட் பேதமிருப்பதனாலும்
இதுகாறும் உணவெப்பாருதிருந்ததுபற்றியும் ஒருதலைதுணித்து முழைப்படுத்
துவதே காரணமாயதாலும் உணர்க. (இ)

பதிகமுறிஞம்.

ஆகப்பாயிரமுட்படக் கடிய விருத்தம்கள் கூசு.

முன் ரூவது

நாடு நகர் நதிவளச் சுருக்கம்.

ஒல்லோ

இசைநகர்க்கத்தால் காம்பீலோடு, ஓதனபுாநகர், கங்காநதி இவற்றின் வளங்கள் கூறப்படும்.

வேறு.

கெழுமைமழு தந்தபோ தினுமிக ஏறண்டபோ
தினும்வளமை குன்றி டாதே
யெழிலிசை ததும்பியே தரளநிறை பொங்கியே
மிருக்கையு மெக்கு மார்வம்
ஒழிவறநி ரம்பியே நிலையுணர்வ தின்றியே
யுவகினர்மெய் நின்ற தீநோய்
கழியவருள் கொண்டுழழ் கிடவரங் யந்துசீர்
கருதியருள் கங்கை யாரே.

(இ.ங்.) உலகஞ்செழித்தற்குக்காரணமாகிய மேகங்கள் மழைபெய்யி ஜூம் பெய்யாமல் வறண்டாலும் தனதுவளங்குன்றுதாகி அழகும் புகழும் நிரம்ப இருக்கைப்புறங்களிலும் முததுக்குவியல்விளைகள் மிகப்பெற்று எல்லிக்குத்திசைகளிலும் தனது ஒசை நீங்காமல் யாவராலும் நிலையுணர்வதற் கரிதானிச் சாலவேலாகத்தாரும் காம்பந்ததால்வாரும் ஜனனங்களும், அவற்றை வருத்தநின்ற பிராப்தவினைசுத்தாகிய கொடும்பினிகளும் நீங்கவும். வரம்விரும்புபும் தன்னில் மூழ்க அவர்கள் உய்யங்கினங்கு பெருங்கருணை கூர்ந்து எல்லாச்சிறப்புக்களையும் உதவுகின்ற பெருமையது கங்காநதி.

(எ.ந.)

நிலையுணர்வ் தின்றியே பழவினைய டர்ந்ததா
னிறுவியகு ணங்கள் செய்வே
தலைவரையுத வும்பகீ நதியெனமொ மீந்தபேர்
தனமயருள் புரிந்து காலு
மலையின்மட மங்கையா ஸிடமுறவு மென்றுமே.
வரிசைபெறு மும்பர் கோமான்
கலைமதியி வங்குலே ணீயிலிலக நண்புகர்
கனமுடைய கங்கை யாரே.

(இ.ங்.) உண்மை நிலையையுணராமையாலே (கங்கள் அஸ்வமேதக்கு திண்ணைய இவ்வோ களாவசெய்தாலென்று கபிலமஹாரிவிணை சிங்கித்து) ஜன்மாந்திர வினை நெருக்குதலாலே (சாம்பலாயின தன் மூதாதைகளாகிய சக

ரீகளை) மோகுத்திலே சிறுத்துவதற்காக எற்பெய்க்கைகளை (பரைதன்) பெய்ய, அவர்கட்டு மேன்மையாகிய மோகுத்துவதுவின்ற பாரேதி என்ற தன்பெயணாக்கொண்ணவர்கட்டும் கிருவைக்கர்த்து வரமளித்துச் சிறப்புமிக்க தேவாதிதேவலுகிய ஸ்ரீசிவபிரானது வாமபாகத்தில் பார்வந்தியான மனைவி யென்றுமிருப்பத் தான் அவரது கலைபொருக்கிய சக்திரன் பிரகாசிக்கின்ற சுடாமுடியின்மீது சதா விளங்கி வீற்றிருக்க விருப்பமிகுகின்ற மாக்ஷிஷம் ஏனுடையது அக்கங்காாதி. (எ.ற.)

பார்வதியும் கங்கையும் இமோந்திரியிற் பிறப்பினும், முன்னவன் அரனது வாமபாகத்திலிருக்கப் பின்னவன் அவரது சுடாமகுடத்தில் ஓம் நிருக்கும் பெருமைதோன்ற “மலையின் மடமத்தையான் இடமுறவும்” எனக்குறித்தார். ஸ்ரீவிய-செய்விய என்னும் விளையெச்சம். முழுகுவார்க் கேயன்றித் தன் காமோச்சாரணம் செய்வார்க்கும் வீடு நல்குவது கங்கை யென்க. (எ.)

அரியதவ முஞ்செய்தே விரததெறி யின்கணே

யறிவினின் மிகுந்த பேரு

மூரியமறை கண்டபு சருக்குப யங்கொனா

வுபயரு முகங்கு தோற்

தெரியினிது வன்றிவே ஸ்ரீலையெனவு முள்ளோய்

தெளியமுழு கெங்கை யாலே

கரியகட வன்றுபா ஒத்தியென வும்பர்குத்

கனமுடைய கங்கை யீரே.

(இ-எ.) விரதாநுஷ்டான மார்க்கத்தில் நின்ற செய்தற்கரிய தவத் தையுஞ்செய்து தத்துவக்ஞானமிக்க பெரியோரும் தங்கள் மரபிற்குரிய வேதங்களின் வரம்புகாணக்கற் ற அந்தணர்களுமாகிய (பாரமார்த்திகத் தன் மையில்) வேறுபாத இருநிறவரும் விருப்புற்றி, ஆராயுமிடத்துப் பெரு மைச்சிறப்பினால் இக்கங்கைக்குச்சமமான புண்யதி வேறில்லையென்றும், தீராத (ஜனனமரண) வியாதி நீங்க இதில் மூழுஞ்கவென்று விதித்தலாலே தேவார்களும், இக்கங்கை வெண்ணிறமுடையெயால் உவர்ச்சீமுத்திரமல்ல கமக்கு அமுதமளித்த பாற்கடவேயாம் என்று புகழ்க்கு (ஸ்ராங்குசெய்வ தற்குச்) குழ்க்கு ரொகுங்குகின்ற பெருமையது அக்கங்காாதி. (எ.ற.)

உண்ணோய்-என்றமுள்ள வியாதியாதலால் தீராத நோயாகிய ஜனன மரண வியாதி என்றும். தவமும் என்பதினும்மை இறந்துகழித்து விடப்பு. கனமுடையது என்புழித் துவ்விருக்கிதொகுத்தல். தெளியவென்ற இலோ ஈற் சனனமரனுகிள்கன் மித்யாவுணர்ச்சியானேயுண்டாவதுங்கும், அப்பி ராத்திரிக்கிள்குத் தன் செய்க்கிழவுணர்க்கத்கானீக்குமென்பதுங்கும் பெறுதும். உழைப் பண்பதிந் சிறப்பும்கூடுதலக்கத்து. (ந.)

சருடைய கங்கைதி கால்வழி பரந்துபல
வேரியொ டிலஞ்சி குளமோ .
குணிகன விஞ்சிதின மூரவு மடங்கலுமு
ஹேடியனை கொண்டு திறலார்
பாருமுவர் கண்கள்களி கூரவினா யின்றிரள்கள்
பார்வயி னாறிந்தொர் வகையா
னேருடனினைந்துபல வேணாயு மகழ்ந்துமுது
நீள்வய வகைந்த னார்களே.

(இ-ன.) இத்தகைய அழகுபொருந்திய கங்காநதியானது பரவிப்பல
கால்காய்களின்வழிச்சென்று (அதனால்) ஏரிகளும், முடிகளும், குளங்க
ளும், கிணறுகளும் பெருகித் தினேதினே அதிகரித்ததும், பலம்பெற்ற பூமி
கீப்புமுதுண்போர் யாவரும் அவ்வெள்ளப்பெருக்கைக்கண்ட கண் களிக்கார
முற்பட்டு ஒடிச்சென்று அனைகோவித்தடுத்து விதைத்தானிய இராசியை
யிடும் நிலங்களைத் தகுதிபெற ஆலோசித்து ஒருவகையால் அரிந்து நிச்
சயித்துப் பெரிய வயல்களிற்சென்று கலப்பைகளால் உழுது வெளிப்பட்ட
பலவேர்களையும் கல்லியெறிந்து. (எ-று.)

இக்கவி குளகம். அடைந்தனர் முற்றெஷ்சம். பார்வயின் பூமியினிட
வகைக்கூறுபாடுகள். (ச)

காலவனா கண்டிமுது சேறுதழை கொண்டுதலை
காணவினா முளைசி த்தியே
தாலமென நின்றபயிர் குழ்களை களைந்துபல
தாளியமும் விஞ்ச வகைவே
கோலமுற வெங்குமதி போகம்விளை வென்றினிமை
கர்தர விளைந்த விளைவான்
ஊலமுழு தும்புகழு மேன்கையின் வளங்குலவு
நாடுதனை முன்ப கர்வனே.

(இ-ன.) இப்பயிர்கள் இக்காலத்துரியனவென்னுங் காலவளவோக்கி
உழுததாலுண்டாகிய சேற்றில் உரமாகத் தழைகளையிட்டு மிகித்து, முளை
தோன்றியவிதைகளைச் சிந்தியதனால் நடுத்தற்பொருட்டுப் பிடிச்சிக் கட்டுத்
லுண்டாகப் பனைபோற் கருமைவாய்ந்துநிற்கும் பயிர்களைச் சூழ்ந்துள்ள
களைகளைக்கலால் பலவகைநெற்களும் மணிபற்றி நாளாவர்த்தியில் அதிக
ஏரிக்க வயல்களின் எல்லாப்பக்கங்களும் பசுமையாகத் தோன்றலால், அழகு
பொருங்க அதிகபோகம் (சுகம்) விளைந்ததென்று அவ்வழவர் இன்பயிகும்
ஏதி விளைந்த விளைவினால் உலகம்புகழும் மேன்கைச்சிறப்பு விளங்கும் காம்
தீவிரிகாட்டை முதற்கட்கூறவோம். (எ-று.)

ஒழுந்தேறு-உண்டவெச்சில்போன்றது. சிதறி, களைந்து என்னுமெச் சங்கள் திரிந்து காரணப்பொருட்டாயின. தலை முருளிலைத்தொழிற்பெயர். வயற்செய்கைக்கூறுவதால் பல தானியமும் என்றதற்கு. நெற்களின் வகை என்றால். போகம் சுக்கதையும், தானியவிளைவையும் பொதுவிற்கு ஸ்ரிக்கும். பயிர்கள் கருமைபெற்றிருத்தல் யிருக்கதவிளைவுக்கறிக்குறி யாத லால் தாலம் (பனைபோற்கறுத்த என்றார். இனி ஆகுபெயராக்கிப் பனை மடல்போற் பசுமைவாய்க்குதள்ள பயிர்கள் எனினுமேற்கும். முந்கவியும். இதுவும் ஒருதொடராகையுரவ் கங்கைதி பரந்து, விஞ்சி, ஷர, கனிகர, ஓடி, கொண்டு, நினைந்து, அறிந்து, அடைந்து, ஒழுது, அகழிந்து, கொண்டு, சிதறி, காண, களைதலால், விஞ்சி, விளைந்தவிளைவால், புழு, குலஙும் காடு என விணைமுடிவு செய்க. (டு)

ஆசமுதன் மன்னுகவி நால்வகை தரும்புவவ.

ராதர வினிற்பு கலவே

தேசபர வும்பரிசு வீசியருள் கொண்டுதிசை

தேசமுழு ஆஞ்செ நிதலா

னேசுக்லை நின்றில்கு சீர்க்குண ரின்பகெறி

நீதியர னன்க ருஜையால்

வாசமுறு செங்கமல மாலைமதி மங்திரிகள்

வாழ்வினில் வினங்கு தலமே

(இ-ஏ்.) நிலைபெற்ற ஆச, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால் வகைக்கவிகளானும் அறம், பொருள், இன்பம், வீடென்னும் புருடார்த்த நான்கிணையும் லோகோபகாரமாகத் தங்கருங்கின்ற வித்வான்கள் விருப்பத் தோடு தங்களைப்புக்கூறலே அவர்கள் மேற் கிருபையையுடையவர்களாய் வேண்டிய பரிசில்களை வழங்கி (யதனால்) நிசைகளைட்டினும் அளாவிப் பலதேசங்களினும் யரவுகின்ற சீர்த்தி கெருங்கவும், இன்பங்கருவதாகிய நீதிமார்க்கத்தில் விரும்பின்று சிவபெருமானது நற்கருணை பெற்றுப் பரிமாயிக்க செந்தாமனமாலைகுதிய மதியூசிகளாகிப் சீர்க்கருணீர் வாழ்வ தற்கிடமாய் விளங்குவது அக்காம்பிலினாடு. (எ-ஐ)

ஆசகவி-ஒருவர்க்கறும் சொற்பொருள்மைய விளைவிற்பாடுவது. கேட்பேரும் கற்போரும் விருப்புற அணியம் பொருக்கப்பாடுதல் மதுரகவி. பலவகைச் சித்திரவிருவங்களிலெழுத்துக்களமைத்துக்கூறல் சித்திரகவி. விஷபுஞ்சிறிதாகப் பலபடப்புக்குந்து விரித்தல் வித்தாரகவி என்ப. சீர்க்குணர் புனையும் மாலை செந்தாமனர் மலரானியன்றதென்கை ஆதீனச்சருக்கத்து இவ்வம்சத்தினரின் தசாங்கச்சிறப்புக்கறும் ‘கனவுளை’ என்றும் கவியாலுணர்க. (கு)

உ.அ

சுதிக்குணரீக்க புராணம்

வேறு .

கங்கயின் வளங்கு லாவக் கருணையின் சீர்க்கு லாவ
வெங்கனும் புகழ்கு லாவ வியவிசைத் தழிழ்கு லாவக
கொங்கலர்க் தெழிவ்கு லாவக் குளிர்பொழி லளிகு லாவ
மங்கலஞ் சிறந்த வீதி மருவகாழ் பீவி நாடே.

(இ-ஷ.) எவ்விடங்களிலும் கங்காநதி பாய்தலால் வளங்கன் யிக, (அத வூல்) கிருபைக்குணம் சிறந்து விளங்கற்கிடையிர்பெறி, அக்காரணத்தினால் கீர்த்தியிக, அக்கீர்த்தியை இயவிசைத் தழிழ்களால் யாவரும் புகழ்ந்து கொண்டாட, (இங்வனமே) குளிர்ந்தசோலைகளிலும் புறப்பங்களின் வாச ஜெபரவி அழுகுவீற்றிருக்க வண்டினாவகள் இசைபாடிக்கொண்டு சஞ்சரிசு க்ப்பெற்று மங்களகரமிகுந்த வீதிகளையுடையது அங்காடி. (எ-று.)

நாட்டில் வளம்போல் சோலையில் புட்பங்களும், கீர்த்திபோல் வாசகையும், கீர்த்திப்பாடல்கள்போல் வண்டின் இசைப்பண்களும், பாடகர்போல் வண்டுகளும் என உவங்கு வருதல் காண்க. (வ)

வாரபட் சத்தி னானும் வண்ணமேசேர் வரிசை யானும்
வீரதத் துவாத்தி னனு மேன்னமையின் சிறப்பி னானுஞ்
கிருடைக் கருணை யானுஞ் செஞ்சொலா மின்சொ லானுஞ்
காரமைத் தருங்கை யானுஞ் கனத்தகாம் பீவி நாடே.

(இ-ஷ.) இயற்கையானிய அண்பும், பாத்திர மூற்றமை தெரிந்து கூல கும் ஈகையும், வீரதன்மையும், மிக மேன்மையும், புகழூப்பயனாகக் கொண்ட காருண்யமும், பெருமைபெற்ற இயியசொல்லும், மேத்தை கில்லென அழைத்து அதனிலுமேம்பட உபகரித்ததும் ஆனிய இவற்றால் (தனக்கிணையற்ற) சிறப்பினது அக்காம்பீவி நாடி. (எ-று.)

வாரம்-உரிமை, ஈண்டு அங்காட்டினரின் இயற்கையைச் சுட்டிற்று.
வரிசைசேர் வண்ணமை என மாற்றுக். மேன்னமையின் சிறப்பாவது அதை
தன் முழுச்சிறப்பேரும் விளங்கல். (அ)

சங்கரன் கிருபை யாலுஞ் சங்கரி கிருபை யாலும்
பங்கயன் கிருபை யாலும் பச்சைமாற் கிருபை யாலு
மங்கதன் கிருபை யாலும் வாக்கினி கிருபை யாலுஞ்
சங்கயென் கதனுஞ்சீர் செய்யக் கனத்தகாம் பீவி நாடே.

(இ-ஷ.) ஸுதிவியெருமான், உமாதேவி, பிரஸிவிதான், ஸுதிவா
விட்டு, இலக்குமி, சரசவதி என்னும் இவர்கள் டெராந்தான் அப்பக்கள்

நாடு தகர் ததிவளச் சர்குக்ஸம்.

உகூ

களிலும் கங்கை பாய்ந்து சிறப்புண்டாக்க மேம்பாடுற்று அக்காம்பிலி ராடு. (எ-று.)

வாக்கினி-வாக்குக்கேதலுதயான நாமகள். மேலே சங்கரனையுடுத்து சங்கரியைக்கீர்யதாலும், வாக்கினியைப்பிற்படக்கூறலாலும் பக்ஞமாலை யிட்டு மக்ஞகயெனப் பொதுவிற்குறித்து மஹாஇலக்குமியையென்பது விளங்கும். (க)

கற்றவர் தமக்குங் கல்வி கலாதவர் தமக்குங் தாளி
உற்றவர் தமக்கும் வந்தே யுருதவர் தமக்கும் பாரிற்
கொற்றவர் தமக்குங் கொற்றங் கொளாதவர் தமக்கு மென்றும்
பெற்றவன் ணையர்போ லான பெருத்தகாம் பீவி நாடே.

(இ-ன்) இப்பூமியின்கண் (காஸ்திரங்களைக் கற்றவர், கல்லாதவர், மூயற்சி மேற்கொண்டோர், அம்முயற்சி (வினாப்பயனின்மையால் தங்கள் மனத்து) வந்து பொருந்தப்பெறுதவர், வெற்றிபெறுவார், அது பெறுத வர் ஆகிய யாவருக்கும் சதாகாலத்தும் பெற்றதாய்போற் பேதம்பாராமல் உபகரிக்கும் (குடிவளம்) பெருகியது அக்காம்பிலி ராடு. (எ-று.)

கற்றலும், கற்றவாற்றுமுக முயன்றுக் கீர்த்திக்குரிய காரியங்களில் வெற்றிபெறுதலுமே உடற்பயன்பார் அவற்றை முறையிற் கூறினார். வந்து, எய் உருதவர் எனக்கண்ணழிக்க. தாளிலுற்றவர், உருதவர் சின்ப தற்குப் பாதத்தில் வந்து வணங்குங்க்கும் வணங்காதோக்கும் ஒப்பு உதவு வது எனப்பொருள் கோடலுமேற்கும். “ஆக்மாற்றேஞ்றுமைசைவின்மை கைபிபொருள்-போக்குாற்றேஞ்றுமாடி” என்பதனால் மூயற்சிக்கும் அஃகி தின்மைக்கும் ஜமே காரணமாதல் காண்க. (க)

(இ-ந் தகர் கூறுகின்றுரி.)

அந்தங்னுடு தன்னி வடைவுமேம் பாடும பண்புஞ்
கிங்கையிற் கிருபை செல்வச் சீருநற் சிறப்பும் பேறுங்
தந்தயில் நிறைந்த தென்னுங் தகைமையான் மிகவுஞ் செஞ்சொ
ஊக்கவெங் கெங்கும் போற்று மோதன புரமா மூரே.

(இ-ங்) அங்காட்டிலே வர்ஞாசிரமமுறைகளும், பெருமையும், ஏந்கு ஈங்களும், மாதிற்பொருந்தும் காருண்யமும், செல்வப்பெருக்கும், கற் வியும், மற்ற சமுத்தபாக்கியத்தினாலும் தமாகவே அழுகுபெற வந்து நிறைந் தாற்போன்ற மேம்பாட்டுடைச் செவ்விய புகழ் மிகவும் எடுத்துக்காட்டலாலே அங்கைத்தேந்தாரும் விதோத்தரிக்கத்தக்கதாய்ச் சிறசூத ஈரீ ஒத்துப்புர மீண்டும்-பட்டினம். (எ-று.)

அடைவு வர்ணங்கிரம ஒழுக்கத்தின்மேற்று. எல்லாப்புகழ்ச்சிக்கும் பேற்றுக்கும் அதுவே தலைமைக்தாதவின் “ஆசலம்புரியைப்பொறிவாளி யும், காசலம்புமுலையவர்கண்ணனும், பூசலம்புமதியின்புறஞ்செளங்க, கோசலம்” எனக்குறித்த கம்பநும், ஒழுக்கத்தைச்சுட்ட நெறி என்றார் எல்லாக்கிறப்புக்கும் எதுவாய் நிற்பதால் சிறப்பு என்பதற்கு கல்வியெனப் பொருள் கொண்டாம்; இது காரியவாகுபெயர். (க.க)

கோலைபுஞ் சோலை சூழக் துலங்குவா விபும்வா விக்குட்
கோலவெண் பூவும் பூவிற் குலவுபைங் தேனுங் தேனே
ஞூலவுண் டினமும் வண்டு நயந்தகீ தமுஷகீ தம்போ
மேராலமென் சுருதி யோது மோதன புராமா மூரோ.

(இ.ங்) பூஞ்சோலைகளும், அச்சோலைகள் சூழ விளங்குக் தடரீகங்களும், அக்தாகங்களில் மலர்கின்ற அழகிய வெண்டாமாமலர்களும், அப்சூகளில் நிரம்பியதெனும், அததேனே நகரந்து வருகின்ற சுரும்தி, தேன், ஸிரிரு, வண்டு என்னும் நால்வகை வண்டினங்களும், அவ்வண்டிடங்கள் விரும்பியபாக்கின்ற கீதகங்கும், அக்கீதவாலிபோல வேதகோஷ்டமும் எக்காலத்திலும் பொருந்தியது அவ்வோதன நகரம். (எ.ற.)

பூதெனப்பொதுவிற் கூறினாரோனும் தாமண மலணயே கோடன் மரடு என்னை? “யயர்த்தன்மேற்றேபுன்னாங்காலை” என்னுங் தொங்காப்பிய விதிபற்றி. “பூவினுட்கமலமும்” என்பார் திருவாணைக்காப்புராண மூக்கடியாரும். “மரங்களும் நிகர்க்கில” என்னும் குர்ப்பங்கைப்படலக் கவிக்குக்கற்பகவிருக்குமெனவுணக்கறியதாஉங்காண்க. வண்டில் நால்வகைச் சாதியே கூறுதலால் நாலும் என்பதினும்மைமுற்று. சுரும்பு-பொறிவண்டி, ஸிரிரு-பெண்வண்டி, தேன்-தேன்வண்டி, வண்டு-கருவண்டி. “மங்கை நல்லவர்கண்ணுமன்னுழுப்போன், நெங்குநாடியிடறுஞ்சுரும்புகாள், வண்டு காண்மகிழ்தேனினங்காண்மது, வண்டுதேக்கிடுமொண்ண்ஸிரித்டந்காள்” என்னும் சிந்தாமணி குஜாமாலையாரிலம்பகக்கவியாலும் நால்வகை வண்டின்பெயர் கூறப்படுகின்றன. (க.ங.)

வண்ணமயான் யிகுத்த மூதார் வரிசையா னிறைந்த மூதார் தின்மையா ஓகக்த மூதார் சீர்மையா னயந்த மூதார் தண்ணமயாற் குளிர்ந்த மூதார் சதுர்வேதஞ் சேரு மூத ருண்ணமயால் விளங்கு மூத கோதன புராமா மூரோ.

(இ.ங்) ஈகையான்மேம்பட்டதும், எல்லைமூக்கமிக்கதும், பராக்கிர ஈத்தீல் விரும்பத்தகதும், செல்வமுதலிய சிறப்புகளால் மகிழ்த்தக்கதும்,

நாடு நகர் நதிவளச் சருக்கம்.

ஈடு

கங்காநதிபாயும் விசேஷத்தால் சீர்வளமிக்கதும், நான்குவேதங்களும் பற்றுக்கோடாகச்சாரும் பழமையுடையதும், சத்தியவசனத்தால் விளக்கமுறை வதும் அவ்வோதனபுரமாம். (எ-று.)

தண்மை கருணையுமாம். “ சான்றேர்க்குப், பொய்யாவிளக்கே விளக்கு ” என்பதால் உண்மையால் விளங்கும் எனப்பட்டது. (கடு)

மாதவஞ் செய்வோர் நாலு மறையையுங் தெரிவோர் வேள்வி
மேதக நடத்து வோர்முன் மிக்கவா கமங்கள் சொல்வோர்
தீதல் சாத்தி ரங்கள் செப்புவோர் நற்பே ஗ோங்க
வோதனை புரமெங் நானு முகந்துவாழ் கின்ற நாளின்.

(இ-ன்.) மகத்வமுடைய தவஞ்செய்கின்றீவர்களும், நான்கு வேதத்திலும் ஆராய்ச்சி மிக்கவர்களும், வேதவிதிப்படி யாகாதி கர்மங்களைச் சிறப்புடன் செய்விப்போரும். இவ்வகைக்கிரியைகளுக்கு ஆதியாகி மேன்மை யுற்ற ஆகமாதிசாஸ்திரங்களையுடைக்கின்றவர்களும், குற்றமில்லாத வைசேஷிக சூதலிய ஷட்சாஸ்திரங்களை ஒதுக்கின்றவர்களுமாகிய இன்னேர்களின் கீர்த்தியோங்கும்படி ஒதனபுரமானது. அதுதினமும் மகிழ்வுபெற வாழ்ந்துவருங்காலத்தில். (எ-று.)

ஷட்சாஸ்திரங்கள் :—வோதாந்தம், வைசேஷிகம், யாட்டம், பிரபாகரம், பூர்வமீமாஞ்சை, உத்தரமீமாஞ்சை என்பன. (கடு)

வேறு.

* வண்ணமொள் சித்திர குத்தர் வரத்தாற்
புண்ணிய மைந்த ருருக்கொடு புக்க
கண்ணிய சிர்க்கரு ணீக குலத்தோர்
கண்ணிய வாறு கவின்றிடு கின்றோம்.,

(இ-ன்.) உதாரத்வமுடைய சித்திரகுப்தரது புண்யயே பலவருவக்களுடன் தோன்றிப் பயன்படுவதோப்பவுதித்த புத்திரர்கள், வரத்தினுலே யாவரும் நினைக்கத்தக்க கீர்த்திமிக்க சீர்க்கருணீக வம்சத்தலைவர்களாகி அவ்வோதனபுரியை யடைந்தவிருத்தாந்தம் இனிக்கூறுகின்றோம். (எ-று.) (கடு)

நாடு, நகர், நதிவளச்சருக்கம் மற்றும்.

பாயிரமுட்படக் கடிய செய்யுட்கள் இத.

—:0:—

காட்டு காவது

•சித்திரகுப்தருற்பவச் சருக்கம்•

—
—

[இச்சருக்கத்தால் குர்யபுத்திரராகச சித்திரகுப்தர்

அவதரித்த கதை கற்பபடும்.]

—

(இதழுதல் ஜி.துகவிகளிற் சூரியன் பெருமை கூறப்படுகிறது.)

வேறு.

திருமகள் கொழுங் னுந்திச் செழுந்தடம் பூத்த வேதாத்
தருமூல கணத்து முப்பயத் தண்ணளி சரங்து விண்ணிற்
பருமணி விளக்க மானிப் பகன்முதற் காலங் தோற்றித்
தெரிதரு தெய்வ மன்னேன் நிகழ்ச்சர்ச் செம்ம லம்மர்.

(இ-ன.) ஸ்ரீலக்ஷ்மீ நாயகனுகிய திருமாவின் உந்தியாகிய செழிய தடா
கத்தில் உதித்த பிரமதேவன் சிருஷ்டத்த உலகங்களைக்குத்தும் உஜ்ஜீவிக்
கும்வண்ணம் குனிர்ந்த அருள் சரங்து, ஆகாபத்தினிடத்திலேற்றிய பருத்த
மாணிக்கத்திப்பமானிப் பகற்கால முதலிய காலவேறுபாடுகளைத் தோற்று
வித்துக் கண்ணிற்கண்ட தெய்வமாய் விளங்குகின்ற கடவுளாவான் சூரிய
பகவான (அவன்பெருமை எம்மாற் சொல்லவாந்தரத்ததோ). (எ-று.)

அவன்பெருமை..தரத்ததோ என்பது குறிப்பெச்சம். பகல் முதலிய
காலவேறுபாடுகள் மாலை, யாமம், வைகறை, விடியல், ஏற்பாடு, நண்பகல்
என்னும் அறவுக்கக்கிறபொழுதும், கார், கூதிர், முன்பனி, பின்பனி,
இனவேணில், முதிர்வேணில் என்னும் அறவுக்கப்பெரும்பொழுதுமாம்.
கடவுள் காமரூபமற்றவர் ஆதவின் அவரினின்றும் பிரிக்கத் தெரிதரு தெய்
வம் என்றார். அன்றிக் கர்மசாக்ஷியாகத் தெரிகின்ற கடவுள் என்னினுமாம்.)

மதிமுகிழ் முத்தத வேணி வானவன் வலக்கன் குறிப்பு
பதுமபார் தவணன் மேற்தும் பழுமறை யுணர்க்க மேலோ
ருதயமுன் முன்ற போது முயர்கர மலர்மொட்டு முத்துத்
தூதிபுரி யிவன்றன் சீர்த்தி யாவரே தொகுக்கற் பாசார்.

சித்திரகுப்தருற்பவுச் சுருக்கம்.

நா

(இ-ன.) உயர்ந்தோரால் ஸ்வீதாத்தரிக்கப்பெறும் பழமையாகிய வேதங் களையணர்ந்த அரிஞர்கள் பிறைச்சங்கிரணையணிந்த ஜூடாதரலுகிய பூசீசில பெருமான்து வல்க்கண்ணுவான் இத்தெய்வமென்று உதயமுதலிய முச்சங்கி காலங்களிலும் கைகளைக்குவித்துத் துதிக்கின்ற ஆதித்தபகவானது புக்கூறு முற்றும் சுருங்கச்சௌர்தாம் யாவர்? (எ-று.)

பதுமம்-தாமரை, பாஷ்டவன்-உறவினன். குரியினைக்கண்டு தாமரைவிரி தலின் இங்கனம் கூறினார், உதயம் முதலிய முச்சங்கி காலமாவன-உதயம், ஒச்சி, அஸ்தமனம் என்பவை. கரமலர் மொட்டித்தல்-கைகூப்புதல். ()

பொன்வளை வலஞ்சூழ் போகிப் புதையிரு என்றி வானின் மின்புளை யாக்கை செல்வ மித்தையென் றணர்த்தி மாந்தர் கண்மலை விருஞும் பாற்றுவ கதிர்த்தொகைக் கடவுளானே மன்னுயிர் ரணேத்தும் வீறி வாழ்வதை யல்ல துண்டோ.

(இ-ன.) மகமேற்குகிரியை வலமாகச்சுற்றிவந்து உலகவிருளை நீக்குவதல்லாமலும் ஆக்காயத்துத்தேந்றி மறையும் மின்னல்போல் தேகழும் செல்வமும் நிலையற்றிருக்கன்று (தன்செய்கையாலுணரத்) தெரிவித்து ஜீவர் களைப்பற்றிய மாண்யாகிய வல்லிய (மன) இருட்டையும் நீக்குகின்ற கிரணத்தோகுதியையுடைய குரியபகவானுலேயல்லவா நிலைபெற்ற சர்வபிராணிக்கும் பெருமையற்றுப் பிழைக்கின்றன. இஃதல்லாமல் வேறு காரணிருண்டோ? இல்லை. (எ-று.)

குரியின் செய்கையால் தேகாதிகள் நிலையாமையை உணர்வது “புறங்கிதிருளியிப்பொன்னேயியும்பதுச், சிறந்தவொளிவளர்க்குந்தேரோன். மறைக்கான், புறவாழிகுழ்ந்த புவனத்தேதோன்றி, யிறவாதுவாழ்கின்றார்” என பூசித்தறிவது. வாழ்வதை என்பதின் ஜூசாரியை. (ஏ)

இறையரு ஸிலதேற் சீவு ஸியில்புண ராவென் ரூன்டேரூ
ஸிலந்பருட்டு குவமை கூற வியக்குவா னிவனே யன்றே
விழையரு ஞூணர்த்தி வேத வியன்முறை நிறுவி பார்க்கு
விழையருவை கதிர்த்தே வன்றி யென்னுள் துவகுக் கம்மா.

(இ-ன.) பதி (கடவுளின்) அருளில்லாமையால் பசக்கு(ஜீவர்)கள் தமிழ் யற்கைத்தத்துவத்தை அறியமாட்டாவென்று மேலோர்கள் பதியின் அருகு குக்கு உவமானமாகச் சொல்லுதல் இச்குரியனது ஒளியையேயல்லவா? ஆதலால் கடவுளின் கிருஷ்ணய நமக்குக்காட்டி வேதத்திற்கு-றியவொழுக் கம்துவருமல் ஸ்தாபித்து யாவர்க்கும் மேன்மைதருகின்ற குரியினையல்லவா மல்லுகின்று வேறு துணைமை யாதுளது? (எ-று.)

என்னேனிபுங் கதிராளியுங் கடியவிடத்தேயன்றிப் பொருளின் ஸ்வரூபம் உணரலாகாகமோபால் இறைவனருளும் ஜிவன்குளனமுங் கல்துதத்ஸ்வரூபம் வெளிப்படும் எனச் சூலசித்தாந்தநுலாசிய சிவஞானடோ தத்திற் கூறுவதால் கடவுளின் அருட்கு உவமானமாகுங் கதிர் என்றார். குரியங்கு வேதவொழுக்கம் ஸ்தாபிக்கப்பெறுவதெந்தனமென்னின் வேத நால்ட்க்கறும் சமஸ்தகிரியைகளும் உரியகாலத்துச் செய்யவேண்டுமென் ஆம் விதியுண்மையாலும் அங்காலங்கள் பிரதமதேவதையாகிய கதிரோனும் காட்டப்பெறுதலாலுமென்க. இக்கருத்தையே தழுவி “கடிக்கையேமுதற் காலங்களுக்குண்ணயாற்காட்டப், படுவதின்றெனின்யாவொன்செய்குவர்பாரின், கெடுவிசம்யினுமன்னதேகுத்தொழினேருங், கடவுளரதியர்செய்தி மென்னுய்விடுக்கருதின்” என்பர் மேல் உழவது வலியிலு’ (அ)

ஆதலா உதயங் தன்னி யணுடிப் பகவி லீசன்
போதுமா லையின்மா யோனுய்ப் பொலிதீரி மூர்த்த மென்றுந்
தீதறு கோளின் மிக்கோன் சிவலூரு வென்றும் வேத
மோதுற வொற்றை யாழி யுருட்டிமிப் படர்கின் ரூனுல்.

(இ-ன்.) ஆகையினாலே உதயத்தில் ப்ரஹ்மதேவனாகவும் கடிப்பகவில் ஸ்ரீவிவரானுகவும் மாலைக்காலத்தில் ஸ்ரீமஹாவிஷ்ணுவாகவும் விளங்குகின்ற மும்மூர்த்தி ஸ்வரூபமென்றும், குற்றமற்ற சப்தக்ரஹங்களிலும் கிரோஷ்டனென்றும், ஸ்ரீவிவஸ்ரூபமென்றும் வேதம் புகழ்ந்துநோக்க ஆகாயத்தின்கண் தனது ஒற்றைசக்கிரம் பூண்டதோ கடத்திச்செல்லுகின்றன அச்சுரியன். (எ-ற.)

“ப்ரஹ்மஸ்வரூபருதயே மத்யாங்கேஹதுமஹேஸ்வரம், காயங்த்யாயேத் ஸதாவிஷ்ணும் த்ரிமூர்த்திஸ்சதிலாகரா” என்ற ஸ்வேஷத்தை மூன்னிரண் டிடிகளுடன் ஒப்பிடு. கிரகங்களில் இரவி பறிஷ்டுதென்கை குர்யனேரு கடிய கிரகங்கட்கு அஸ்தமனதோஷம் சம்பந்தப்புதாலும் குர்யங்கானயப்பாத ஆறு இராசிக்கு மேலிட்ட ராசியினிற்கும் கிரகங்கட்கு வக்ராதிபேதங்கள் சம்பவித்தலாலும் “செய்யும்புந்தெனக்கதிகம் செல்வாய்வலிது செங்வாயில், வெய்யசனியும்வலிததனை விடவேரசனமிக்கவியன், துய்யார்சன்றனிற்கங்கள் வலியனவனிற்சோமனமிக்கும், குபாசிசிக்கருக்கநீர்வலிது” என்னும் ஜாதகாலங்காரக்கவியிலும் ஜோதிட் தூவினர் துணிபாதலறிக. “இரவிசுங்கரன்” என்னும் பிழைச்சாரகவியால் குபான் சிவாம்பு பேரப்படுத். (ஐ)

சித்திரகுப்தருத்பவச் சார்க்கம்.

நடு

(சித்திரகுப்தி உற்பவித்தல்.)

இன்னைசுக் கல்லோன் காதற் கியைந்தபன் எயிர்க் டம்மிற்
பொன்னைவெங் கண்ட காட்சிப் பொற்பின ஸீளா தேவி
மின்னிலை தோன்றக் கொண்ட மீழுகங் சாறுப்பத் தாங்கி
நன்னிலை யோனை வாய்ப்ப நம்பியை யுயிர்த்தான் மன்னே.

(இ-ன்.) இத்தகைப்பெருமைவாய்ச் சுர்யபகவானது ஆஸக்கிஸங்த
பத்னிமாகளில் ஸ்ரீமஹாலக்ஷ்மிதேவியை வென்றுவிட்ட தோற்றதன் யும்
அழுங்குமுடைய நீளாதேவி என்பவள் தனது மின்னல்போன்ற இடை
பார்ப்போருக்குப் புலனுகவும் மூலைமுகங்கறுப்பறவும் கருப்பத்தில் தாங்கி
ஈல்லாங்கிலைமையைத்தரும் சிரகஸ்திபொருங்திய சுபலக்ஞத்தில் ஓர் ஆண்
மகவைப்பெற்றுள். (எ-று'.) (ஆ).

(நாமகரணம்.)

புத்திரன் பிறந்தா னென்னுப் புகலரு முவகைக் குன்னங்
தத்தஞ்செய் தெழுங்த காத றலைக்கொளச் செய்வ முற்றிப்
பத்திர யனைய நாட்ட வரம்பையர் பலாண்டு பாடச
சித்திர குப்த னென்னுங் திருப்பெயர் ஈல்கி னாலுல்.

(இ-ன்) புத்திரன் பிறந்தானென்ற சொல்வதற்களிய மகிழ்ச்சிக்குத்
தன்னுள்ளத்தைத் தத்தஞ்செய்து மேம்பட்ட ஆசைமுதிரசசெய்யுங்கிறோம்
களோச செய்துமுடித்துத் தாமரைமலர்போன்ற கணகளையுடைய அரம்பா
ஸ்திரீகள் பல்லாண்டுபாட சித்திரகுப்தரொன்னும் அழியபெயனை அம்மக
வுக்குத் தரிததான். (எ-று').

புத்திரோற்பத்தி கேட்டவுடனே தானதர்மங்களைச் செய்யவேண்டு
மாதவினால் குழந்தை பிறந்தற்கென்ற தன்மனத்தைச் சங்கோவத்தின்
கையில் ஒப்புவித்தானெனக் கவிசாகனம் செய்கிறார். செய்யுங்கிறீனயென்று
ஜாதகர்மமுதலியன (ஏ).

(உறுப்பும், வேதப்பியங்கஞ்சேயவித்தல்.)

சால்புயர் சுருதி வாய்மைச் சடங்கவுப் பருவக் தாற்றிப்
பாங்குடி மூங்கை துவின் பாககமை குறியீ டென்ன
ஊல்புளை வித்து வேத நுட்பதுற் பொருட்கண் முற்றும்
வாவிச்சிற்பயிற்கிக் தன்னின் வல்லுந மூக்க் கண்டான்.

(இ-ன்.) செங்கலையால் மிகுந்த வேதங்களால் சிருபிக்கப்படுத்த சடங்கு
ஞ்சை பரியாவங்களிற் செய்வித்து, முதலூல் அழிதுக் கார்புதல்

என்னும் மூலகைச்சால்சிரங்களும் இம்மனதில் அடங்கியிருக்கிறதென்ப கைக் காட்டும் அடையாளமாக கெஞ்சில் தங்க்கப்படும் பூஜை (பைதம்) தரிப்பித்து, புத்திநுட்பத்தால் அறியத்தக்க வேதாகமபுராணாங்கிர கலைக் குானங்களைக் கிரமமாகக்கற்பித்து, கவவியாகரண பண்டிதனுக்கிய தன்னி ஒழும் அதிசாமர்த்தியனுக்கினான். (எ-ற)

சடங்குள்-அஷ்னப்பிராசனம், உபசிஷ்டிராமணம், போலாரோஹ ஜம், செளளமுதலியவை. “முதல்வழிசாபெண நன்மூன்றாகும்” என் அற்பாயிரம். (ஏ)

(பேற்றேரி களிகாரிதல்.)

தம்மிற்றம் மக்கள் காட்டித் தக்கவ ராக ஞோக்கிழ்
விம்மித மெவர்க்கு மெய்தன் மெய்ம்மையே தங்கைக் கல்லா
லம்மனின் சிறுவன் மாட்சி யளப்பரி தென்பார் முன்னாம்
பொம்மல்வெம் மூலைசெம் மாக்கு மஹணமகிழ் புகலற் பாற்றே.

(இ-ஏ.) தமது புத்திரர்கள் தங்களிலூம் மேலான விற்பனங்கள்களை விருப்பதைப் பார்க்கப்பெற்றால் யாவுருக்கும் சந்தோஷமுறைடாவது நிச்சயமே. ஆகையால் தங்கையின் மனமகிழ்ச்சி நிற்க, அம்ம! உண்புத்திரங்களு கல்வியறிவு குணவொழுக்கங்களின் பெருமை அளவிடமுடியாதென்று பிறர் சொல்லக்கேட்கும்போது பொலிவுற்ற விரும்பத்தக்க ஸ்தனங்கள் பால் பொககப்பூரிக்கும் தாயின் சந்தோஷத்தை இப்படிப்பட்டதென்று யாவர்சொல்லக்கூடும்? (எ-ற.)

“தம்மிற்றம்மக்களநிவுடைமைமாலிலத்து-மன்னுயிக்கெல்லாமினி து” என்னுங்குற்றாகு ‘இதனால் தங்கையிலும் அவையைத்தாருவப்பார் என்பது கூறப்பட்டது’ என வூராக்கியிருத்தலால் பெற்றேன் முகிழ்ச்சிக்குப்பார்க்கினும், “அன்றபொழுதிற்பெரிதுவுக்குஞ்தன்மகிழைச் சாங்கேணுளைக் கேட்டதாய்” என்புதற்கு ‘கவானின்கட்டுக்காண்டு பெருது ஒவுக்கையிலும் கால்புடையனெனக்கேட்ட சிறப்புவகை பெரிதாகவின் பெரிதுவுக்குமென்று ஏம் பெண்ணியல்பாற்றானாகவரியாமையாற் கேட்டதாயெனவாக்காரினார். தாயுகைக்களவின்மையின் இதனாற் பிரித்துக்கூறப்பட்டது, என்றாழ திய பரிமேலழகர் கருத்தின்வாணம் தாய்மகிழ்ச்சி பெரிதென்றாலோன்த. ()

(பிதா சித்திராருப்தலாக் தவதேநிக்கட்ட கேள்வதல்.)

பெற்றகரி யனவே யாகப் பெற்றபின் சிறுக் கேறும்
பெற்றகுரி யனபெட்ட கேக் வியல்போ பெரியோர்க் கெல்லா
முற்றகரி யதுவாற் ருள்ளாற் கரியவு மூருங்குருங்கு
முற்றதொட்டு தவத்தின் மிக்க ஜுபியம்யாது முற்று

சித்திரகுப்தருஷ்பவுத் சருக்கம்.

நடை

(இ-ஞ.) அருமையாகப்பெற்றவைகள் நாழ்க்கென்று நினைத்து இன்னும் அருமையாகவிருப்பவைகளைப் பெறவேண்டுமென்று விரும்பி முயற் சிப்பது பெரியவர்கள் இயந்தகபேயாகவையால் குரியபகவான். தன் புதல்வாரான் சித்திரகுப்தருக்குப் பின்னாலுமாது சொல்லத் தொடர்கின்ற. கங்கி அனு-வதற்கு அசாத்தியமான வஸ்துக்களைமாத்திரமல்ல, நினைப்பதற்கே அருமையான காரியங்களையும் சேர்த்துத்தருகின்ற தர்மத்தோடு சம்பந்தப் பட்ட தவத்தைவிட மேலானலாபம் ஆத்மாக்களுக்கு வேறே என்னவேண்டும் என்றார். (ஏ-று.)

ஓ வேண்டியவேண்டியான்கெய்தலாற் செய்தவு-மீண்டுமூயலப்படிய (திருக்குறள்). ஸ்டடிலார் தவமலான்மற் றீட்டின்னிலையைவதின்மை, காட்டினார் விதியாரங்கு காண்கிறபோர்காண்மினம்மா, .. (இராமாயணம் சுந்தர காண்டம்) எனவரும் பிரமாணங்களால் ஏல்லாப்பேறும் தவமுடையார்க்கு ஒளி திற் கிட்டுமென்பதுபற்றி இங்கனம் கூறினார். (க-ஏ)

(இதுவுமது.)

பூலிலோ ஞதி யோஹாப் புதறவென் பொலம்பூங் கொண்றை
பேஷுவதாழ் சடைப்பெங் மாலும் விரும்புத நவமே யென்னிற்
நேவிய வதனு நெய்துஞ் சிறப்பெலாங் காண்டி யென்னு
வாவது பணித்தான் நந்தை மதலையு மதுமேற் கொண்டான்.

(இ-ஞ.) பொன்மயமான கொண்றைப்பூமாலைகுடிய சீண்ட ஜடாராரா
கிய பரமகிவமே தவத்தை விரும்புவாரோன்றுல், பிரமதேவன் முதலிய
தேவர்களைக்கொல்வாரேன்? அத்தவத்தாலுண்டாகும் இகபரசாதகங்களை
யும் தெய்வத்தன்மையையும் அநுபவத்தால்ரிவர்யாகவென்று மேற்கொய்யத்
தக்க கடமைகளையுத்தேசித்துப் பிதாவாகிய குரியன் உத்திரவு கொய்யக் கீத்
கிரகுப்பார் தலமுமியத்தீர்மானித்தார். (ஏ-று.)

‘பரமகிவம் தவத்தின் விருப்பமுடையகூராதல்’ சடைமுடி, சர்மதார
ணம், விழுதி குத்திராகாலங்காரமுதலிய வேடத்தாலும், ஊனகாநிகட்டுப்
தேவிப்பான் வடவால்திழற்களே சிக்குமுத்தினாக்கரமுடையவராய்த் தகை
அழூர்த்தமாய் ஏழுந்த சிலையையாலும் காண்க. (க-ஏ)

(சித்திரகுப்தர் தவம்புரிதல்.)

புலம்புகு நொறியே புச்சுப் புள்ளமையே வினைக்குக் கீய
மலம்புரார் மாலை குநகி மதிவழி யேலால் கேட்டால்
கலம்புரி யறிந்துக் கண்பு கம்பிமாற் கண்டோ கூப்பு
நலங்கு குத்தமும் பங்கைத் தவமுடை ஆயும் கூப்பு

(இ-எ.) “புதுசேர்திரியிங்கள் போகுமிடமெல்லாம் பின்றோடுத் தோய் அறப்பான் விஷய போகங்களை விளைவிக்கின்ற ஒரேடிய “ஸ்ரீமத்தாந்தி சுதாயமளமானது எதாக்கிரமாகி ஞானமாரிக்கத்தில் கடப்பது ஜூண்மார்தார சுகிர்தாந்தீ யென்றுமூன்னும் கீழது சித்திரகுப்தர்பால் விளக்கக்கண்டோம், விளக்குகின்றதற்கும் பூர்வதபோபலமுடைய மகான் கனுக்கேயன்றே மெய்யாம்பவீப்பது. (எ-ஆ.)

“இந் புராணிகர்க்கற்று. “தவமும் தவமுடையார்க்காரும்” என்ற திருக்குறளை நோக்கி இங்கணக்கடிநிலை. மும்மலங்கள்-ஆணவும், மாணவு, காமியம் என்பன. இலவசதே பிறவிக்காரணமானகியால் தியமலும் எனப் பட்டது. “கோம்பவெகுளியமயக்க மிலவமுன்ற-அழுமகெட்டிகடுகோய்கூ என்றார் உத்தரவேதச்செல்வரும்.

(கூ.)

(சிவபிரான்றரிசன்தந்தநுதல்.)

மடங்கலே நீணய மீளி தவத்தினான் மகிழ்தா னுகப்
படங்கிளர் பகுவாய்த் துத்திப் பணிப்பணி யுவந்த செம்ம
விட்டகொள்பூங் கொடியோ டாகக ஜோற்றின்வந் தரிய ஓான்பு
தொடக்கினை யுள்ள மென்னே சொல்கெனத் தொழுது கறும்.

(இ-எ.) ஆண்சிக்கம்போலும் பராக்கிரமமுடைய சித்திரகுப்தர், செய் புரதவுத்திற்குச் சங்கோவிடத்துப் பொசிகள் விளங்குகின்ற படத்தையும் பிழைப்பதிய வாயையுமுடைய சர்ப்பங்களை ஆபரணமாகக்கொண்ட ஸ்ரீசிவ பெருமான வாமபாகத்தில் புத்தக்கொடிபேரல் வீத்திருக்கும் மாதேவிய டன் ரிஷியவாகனாரூட்ராய்ய் பிரத்யக்கமானி அரியதவுத்தக்கவெய்த சித்திர குப்தரோ ! உள்ளக்கருத்தை யுணைப்பிரகடவுத்து கேட்ட, அவங்களின் ரித்துச் சித்திரகுப்தர் சொல்லுவார். (எ-ஆ.)

சிவபிரான் வரந்தநருளவெழும்போது, அருட்பெருந் சத்தியாகிய உமாதேவலியுடனும் தாமஸவஞ்சியாகிய ரிஷிபவாகனத்தின்பேரிலும் தோன் ரவது மரபு.

(கூ.)

(இதுமதல் எட்டேக்கேமீயுட்கணால்
சித்திரகுப்தரி சிவபிரானை ஸ்தோத்தரித்தம் கூறப்படுகிறது.)

ஓந்து.

வேதிபனே வேதப் பொருளை வித்தானே.

ஸோதியனே வாரித்துக்குரி தோன்றுப் பெறுகூம்பேனே

பாதிப்பே பாதிப்பே பாதிப்பே பாதிப்பே பாதிப்பே

சித்திரே பெற்றெளிய சித்திரே வித்தேனே வித்தேனே

சித்திராப்பகுற்படைக் கடுக்டம். ச. ந. கு.

(இ-அ.) வேதங்களைத்தந்த முனையிலோ! அவேதக்கிற பிரதிபாகைப்பறி கர்மனூர் நாசியும் அவுற்றிற் பற்றுதலே! ஜோதிஸ்வருபோ! தேவர்களும் அற்தற்கரிய பெருமையுடையவோ! அர்த்தபாகத்தில் பசிய மூலோமுப்போன்ற உமாதேவியர் ஆகப்பெற்றவோ! சமஸ்த கண அழகுக்குத்தாரளோ! உமது கருணை அடியேலுக்கு இங்கொவு கலபத்தில் கிடைக்கத்தக்கோ! (யான் பெற்ற பெரும்பீசூ யார்பெறுவர்.)

(எ-ற.)

வேதமும் உன்றில் இண்டாக்கப்பட்டது, அதன் பொருளும் கீயே, இஃதென்ன விசித்திரம் என்பார் வித்தகனே என்றார். வேதம் கடவுள் வாக்காதல் “மன்றமுதற் கிளங்தலாயான” என்பதாலும் அறிக. ‘ஆரண்யாரணாத்துட்பொருளை’ என்பார் வில்லிபுத்தராரும்.

(க-க)

கீயே பிறைவு எனினக்கடியேம் யாங்களெந்தங்
தாயே யனையாப்க்குத் தாள்வளைங்க கெஞ்செழூராய்
பேயே மெனினும் பிழைபொறுத்த பேருதலிக்
கேயேயா மாந்த வெவ்வேனு பரமேட்டு.

(இ-ஏ.) மேலாள கடவுள் ஸீர், பசுக்களாகிய யாங்கள் என்றும் உமது வழிவழியழியோம். அவ்வாறிருந்தும் எங்கள் பால் அக்யந்த கருணையுடைய மூலால் பெற்றதாயிலுமிக்க உமது திருப்பாதங்களை வணங்க மள்ளில் வாத பேயர்களாகியிருக்கும் எங்களது சகித்தற்கரிய சர்வதண்பிதக்களையும் அமித்து எங்கட்டு வேண்டியவற்றை தொடுது அளித்துக்காப்பாற்றிவரும் இந்தபேருபகாரத்துக்குப் பரமேட்டு! ராங்கள் செய்யும் பிரதிபுகரரம் என்னவிருக்கின்றது? (எ-ற.)

இங்கூரே “அந்தமொன்றில்லாவாங்தம் பெற்றேன் யாதுகிபெற்ற தொகூடிறங்பால்” என மாண்க்கவாசகர் திருவாசாத்திரியும் கூறியிருத்த வரிசீலனை.

(க-க)

ஆ— எனினேட் டயர்வுறிய ராய்ச்சிறவர்
பிழைக்கு மாட்டோந் பிழைக்கு யளைத்துவகு
நாடியக்கா வாக்கி யளித்தழிக்கு காயகளீ
கடு மாலின் குணத்தினையேற் குரையவோ.

(இ-ஏ.) விரியைவிடுவதேயே பெரிதம் விரும்பி அக்குஉண்டாகும் தேவபரிசியும்தையும் இவையியம்செய்யால் அங்கினையாட்டுக்கும்பிற்குத்தேயே மேற்கொண்டுகொண்டுபோல, விளக்குகின்ற சங்கவைக்களையும் இந்தமாற்கிரத்தாலேயே கிருஷ்டத்துக் காத்து கம்ஹரித்து விரையிட

கிட்டத் தங்கவீரர்களுமிருந்துவரோ? அந்நமாயின் உமச்சுக்கள் படி வளர்க்கும் தாப்பேண்டுமே? அவர் யானா? (எ-ற.)

இங்னமே “உலகம்யாவையுந்தாழுள்ளாக்கலும், நிலையூத்ததுரீசு கலுக்கலா, வலகிலாவினையாட்டுடையார்” என வைணவப்ரமாணக் கட்டுவர் வலிச்சுக்கிரவர்த்தியாகிய கம்பரும். (க-ஏ.)

பெற்றவயிர் மக்க எயர்வுயிர்க்கப் பேணுமிராச்
சுற்றவனர் ஏற்றுத் துவிலத் துவிலாமே
மற்றவற்றைக் காக்கு மலர்க்கண் ணாகுட்பிராஅ
னெற்றிவற்று ஞவ தனக்கரிய தென்னேயோ.

(இ-ஏ.) உம்மாந்பெறப்பட்ட சர்வ ஆண்மோட்டிகளும் பகல்முழுவு தும் தம் ஜீவனுர்த்தமாக அலைந்து வேசாறும் களைப்பு சிங்கும்படிக்காக்கும் இருட்டாகிய தினாச்சிலை குழ்கலால், அலவகள் உணர்வற்று நித்தினா செய்ய அவற்றிற்கோரிடையூறும் அனுகாதபடிச் சர்வஜூக்கிருந்தயாகக் காப்பாற்றும்பொருட்டுத் தாங்காது எங்கதூம் திருக்கண் பரப்பி நிற்கின்ற எங்கர்த்தாவே! இவற்றபவுயிர்களால் உமக்கு ஆகவேண்டியதென்ன? உம் மால் சாத்தியமில்லாத எக்காரியங்களை இவர்களால் செய்வித்துக் கொள் எல்லமென்று நினைத்து இவ்வாறு துண்டிருகின்றீர்? இஃதென்ன்மாயம்! (எ-ற.)

அன்னங் கலுழு னண்ணியேறு வாகனமாய்ப்
பின்னம் பெறுக்கெய்வப் போகொன் உலகமெலா
மண்ணிய மாய வலிகாட்டின் மாண்பில்லே
மென்னாறிவேம் யாங்கொனின தெற்றமறி தக்கோமே.

(இ-ஏ.) அன்னபக்கியும், கருடனும், அழிய ரிஷபமும் வாகனமாகக்கொண்ட ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்திரனென்றும் பலவேறுவகைப்பட்ட திருப்பெயர்ப்புண்டு எல்லாவுலகங்களிலும் நிலைபெற்ற உமதுமாயாசாமர்த்தி யத்தை அற்பார்களாயிய எங்களிடத்துக்காட்டுகின்றீர். யாங்கள் அச்சாமர்த்திய விசேஷத்தை எவ்வாறு நினோம்? யாங்கோால்துரைச்சீரித்துவத் தை உள்ளவாறறியத்தக்கவர்கள்? (எ-ற.)

இந்திரஜூல வித்தைக்காரன் வித்தைசெய்யும்போது காணப்படும் பல வீசித்திரைக் காட்சிகள் பின்பு மறைந்து அம்சங்களிலும் அலைக் காப்பிட்டுகிற நல்போகத் தோசநிரிச்சந்தியும் உணக்கான் யாவும் உமது அத்திருத்திரு சாமர்த்திய மாயாசக்தியினுலக்கு அட்கியிருக்கின்றார் என்பாரீ என்கிற சமீக்ஷையியாகவும் என்றார். (ப-ஏ.)

தித்திராம்புதூற்பாடு சுகுக்கம்.

சுக

ஆதித் தனித்துக்கல் அதிசெய்திர் பல்கமய
பேரத் தனையென்னுப் பேசுவதும் பொய்கொலோ
வேதித் தனைமாய மேவ ரிதுகடப்போர்
சோதித்தல் காலுகார் யாப்பெட்டன்னித் தோற்றாலோ

(இ-ஏ.) உலகக்கட்டுதல்லாம் ஆதிசாரணங்கிய ஒப்பற்ற முதந்தட
வுக் குதல்வீரர்யோக்கிருல், பலவுகைப்பட்ட மதங்கள் கூறும் காலு
தெய்வமும் திரோயென்பதில் அபத்துமென்ன? இத்தனைமாயம் எதற்கு?
இம்மாண்யமைத்தாண்டி உமது நிஜஸ்வரூபத்தையரியவல்லார் யாவர்கள்? உமது
சர்வவல்லமையையிருத்து ஆர்த்திக்க அசக்தராகிய அடியேங்களிடத்தில்
இச்செய்வுகள் கண்ணபயன்படும்? (எ-ஐ.)

, ஆத்திரியகரமான கெய்க்களை அறிந்து ஆர்த்திக்கப்பெறுவாரிடத்துட
மெதல் பயன்படாமைபோல, உமது மாயாவல்லபம் ஒரு சிறிதும் உண
ரா எங்களிடத்து அத்தனைச்சிதறப்பிற்கும் விளக்கவில்லைபேயேன் அவ
து போர்த்தலைவியர்த்தபடி. (கக)

பொறியுண் டறுவகைய போருங்கு பேத
கொறியுண்டு மாதாராடு கீண்மண்பொன் அதிக்
குறியுண் டுவவுமயக்குஞ் கோருடதூ முண்டேன்
மறியுண்டு போகாமே கூழ்வானைக் கண்ணமே

(இ-ஏ.) ஒத்தீரா! இம்து திருவுடிகளை ஸ்மரித்துப் பிறவிப்புருங்
கட்டில் கீத்தி. தித்திரிபாக்கந்தம்பெற்ற வாழ்வோமென்று தனைத்தால், விஷ
யங்கிரி மேலுத்துக்கந்து ஜப்புலங்களும், ஆழாரில் சேர்த்துவதந்தாக்கி
மாதி விடப்படக்கானும், அவற்றிற்குத் தப்பிச்சேர்வோமென்றால் பலவுகைப்
பேதமதக்கானும், அவற்றினமேலும் வந்திரென், மூமி, தனம் என்னும் இம்
மூன்றினிடத்தாண்டியம், இவற்றான் மயக்கும் காண்திக்கோட்டானம், ஜன்
மாநாரா சாமி பலன்களும் இருக்கின்றனவென்றால் இத்தனை ஆபத்துக்கீ
ஞ்சுமும் மனமெலிக்கு திரும்பிவிவேதன்றி உண்ணமயுணாரிச்தெவ்வன்னை
முயற்று? (எ-ஐ.)

புத, யூரிச, ரூபி ரதி, காந்தமென்னும், தன்மாத்தினாக்களையரியும்
காரோத்திரம், தவங்கு, சாநா, சிங்கங்கல, ஆக்ராணமென்னுமிலை ஜமபுலன்
எனாம். இவற்றிற்குக்குறிக்கானைய செவி முதலியன பொறிகளாம். ஜடி,
புலன்களும் காரோத்திரமென்பதும். சாமம், குதோதம், சௌபாநி
போதம், மதம், மாற்றமையும் என்குமிழவுமயாறும் பட்பங்க அந்தாத புரி
ஏதுவாக்குவென்றும் கூறுகிறேன். போத்து ஏதையபிராணிக்குத்துக்கீழ்க்கும்
ஏதுவாக்குவென்றும் கூறுகிறேன். இவ்வுமயில்கீழ்க்கீடு

என்பதற்கு ஆசையின் வலிமூலம் என்றெழுது, உவக்கொட்டப்படி என்றே ஆம் பொருள் கோட்டுமேற்கும். வாழ்வான் தொழில்பொய், போகாமே எனிர்மறைத்தெரிசிலை விளையெச்சம். (2-0)

நின்மொழியே நிந்கட்டிரியெதனி வரிசையிலாப்
புன்மொழியே மெங்கன் புன்று புதிழ்முடித்தும்
புன்மொழியேன் னொப்பொருளும் பற்றியும்பற்றில்லோய்க்கே
யென்மொழிகொண் னன்குணர்த்த வின்றியங்கு யங்குவையே.

(இ-ஞ.) உமது திருவாக்கானிய வேதமே உம் திஜவுவருபத்தைச் சூடு திக்காட்டமுடியாது திகைப்புறும்போது சிறிதும் குணமில்லைத் தூந்து வார்த்தைகளையுடைய யாக்கன் எவ்வாறு நுமது கோட்தினை மூற்றசெர்க்கு விரும்பப்போம்? அவாக்கினேலோசரமாகிய உமது அந்தசங்களை குணங்களைப்பற்றிப் பலவேறு பேசுவதனால் அதிலோரு சிறிதும் சொல்லிழுஷ்ட தாக்குமோ? அம்மொழிகளால் யாது பயன்? சர்வலவஸ்துக்களின் உள்ளும் புறழும் வியாபித்து நின்றும் அவற்றின் குண தோலுங்களில் யாதும் வற்ற ஒத சின்மயஸ்வருபியாகிய உமக்கு என் மனக்கோரிக்கூலை என் ஓர்த்தயினுலேயே தெரிவிக்கவேண்டியது அவ்வியந்தாரேன்! (என் ஒன்றும் யாதவர்போலிகநனம் வினாவுகின்றீர்?) (ஏ-ஞ.)

கடவே வேதகர்த்தா என்கை ‘ஹ் தும்பியரும்க்குமித்தாருள் வரிக்கால்’ எனவரும் கல்லாடமும் நன்குணர்த்தும். வேதங்களும் உம் மெய்க்கிலையறிக்கில் என்பதை “புதகளவ்லைபாறியல்லைவுறு புல ணல்லையுள்ளவற்றில்லை, பேதங்களவ்லையில்லையன்றின்ற பிரதவ்கூரியென் உபருதால், வேதங்கிடாதுதமொற்றுவருக வெளியென்ப...” என்றும் திருவிலையாற்றிசெய்யுள்காட்டும். உணவாக்கீரை உண்ணப்படுகழுவறியாக்கென் ஒவ்வொலம் சிறப்புக்களினுங்கேற்ற யாக்கவோ அதிந்த மூடித்தந் துரியவராவேம் என்று கருத்து. ‘புதிழ்முடித்தும்’ என்பதற்கு யாக கோாத்துமைப்புகழ்ந்து மூடித்து அதனால் உண்டாகும்காத்தினைத் தரிப்போம் என வனாகோள்ளியூம் அலையும். ‘சர்வலவஸ்வியாகிய உமக்கு’ என் கருத்தை காணே கொல்வது அவசியத்தான் இன்பது குரிப்புக்கொல். (ஏ-ஞ.)

(நகரி வர்த்திநிதிவ.)
தேறு.

பொஞ்சு காதவன் புவகையு முசாலுபை புகுத்த
தாது மெய்மூரி பொடிப்புற விழிப்புக்காக் காப
வாக்கு, மாமாக கும்புற முதியினி வைக
காக்க வெங்கியற கிளக்கா துமியினி வை

(இ-ஏ.) ஆசையிலுமியாலுமாகிய அன்பும் சுத்தோவூரும் மனதிற் குழுமவும், இதைத்திரியாக்குகிய உரோமம் சிவிர்க்கவும், கணகளில் ஆக்கபாற்பும் பெருகவும், அழிய கைகளாகிய தாமனாமலர்கள் குவியவும், இனப்பார்க் மூக்கியென்னும் தாமனை மில்லவும் கங்காதரராகிய ஸ்திரப்ரமிவத் தை சித்திரருப்பத் திறவுக்கூட்டுத்திராக்குப்போக்கு காலத்தில். (எ-ற.)

.நன் கோரியவாறு கடவுள் காட்டி தாத்தானும் அன்பும், நன் என்னம் பலித்துவிட்டதென்று மகிழ்ச்சியும் ஆசையின் முதிர்ச்சியால் விளைக்கதென்க. (2-2)

(இதுவுமது.)

உள்ள நெக்கெழு மன்பினர்க் கவரினு முருகும்
பின்னை மாம்திக் கண்ணியின் பெரிதுள மகிழ்ந்து
விள்ளு ஊன்விதி யேறுத வோர்புகழ் விழுச்சிர்
கொள்ள மேஞ்சமையுற் கேருக்கு முடிகனின் குறிப்பே.

(இ-ஏ.) மனம் கொழித்துண்டாகும் அன்பைத் தன்பால் வைக்கும் பக்கந்தாக்கு அவரினும் அநிக் அன்புகொண்டிரகவிக்கின்றவரும் இன்னம்பும் பெருமையுடைய சித்திரைக்கூடும் பூமிக் பூவாகக்கொண்டவருமாகிய சிலபெருமான் யிகவும் மனமிழ்ந்து சொல்வார், சித்திரகுப்பத்ரோ! பிரமதேவன் முதலிய யாவரும் புகழ்ந்துரிய மேன்மைக்கீர்த்தியைப்பெற்றங் சிறந்தோங்கு வீராக. உமது அபிஷ்டமும் இனிது சித்திக்க. (எ-ற.)

“போற்றி யண்பாயவங்பர்க்கவரினுமன்ப்போற்றி” என்றார் மணி வாசகப்பிராஜும். “பின்னை மாமதிக்கண்ணியன்” என்பதில் மதி என்பது புத்தியையுங்குறிக்குமாதலால் “சிறபின்னைப் புத்தியையுங்குறியும், (கண்ணியன்=)பெருமையுடையவன்” என்ற தொனிசிறந்தல்காண்க. கண்ணிகுடும்பு. ‘கண்ணி கார்கறுக்கொன்றை’ என்மது புதிப்பாட்டு. (2-3)

(சித்திராகுப்பதீ வரம்பேற்று மீள்.)

ஒன்றா வாழ்வென விவையைன் விவைதர கம்பி
போற்ற என்குமென் திருக்குமீன் நவங்கழ விவைந்திக்
போற்ற பெற்றுப் புதாத்தகவ குளிர்ப்புநச் சேர்க்க
பின்றை யோர்பகற் நன்றவைப் பெருமைதேர் பெட்பான்.

(இ-ஏ.) பெரிதம் கூழ்விரகவிவங்று சிவப்பவாகனக்கடவுள் விவை கொடுக்க சித்திரபுதர் தங்கம் ஏப்போறு காங்போமோகிழுங்கிருக்கும் மாதாப்பாக்கான் சித்திரபுதர் போற் அவது பாதங்களித்தொழுது

தாம்

ஸ்ரீகருணீக்கும் புராணம்.

தாம் பெற்றவரங்களைக்குறி அவர்கள் மனங்குளிரத் தங்கியிருக்கபின் ஒரு நாள் தம் தடோபலத்தைப் பரிசோதிக்கும் விருப்பமுடையவராகி. (எ-று)

பெப்பான் முற்றெஶ்சம் ; இது அதித்தகவியில் புக்கு என்னும் ஃச்ச முதல்விளை கொண்டிமுடியும். விடையவன் விடைதர என்பது சொல்லனார். ஈன்றவர், ஈன்டதவர் எனப்பிரித்து தன்னைப் பெற்றவழுமுடையார் என வணாப்பினுமாம். (உ-ச.)

(சித்திரதுபதி தவப்பேந்மைபரிசோதிக்கூச் சிருஷ்டித் தோழில் செய்யத் தோடங்கல்.)

தமிய ஞங்கொரு சூழல்புக் கம்புயத் தளியோன்
கமைகொ எப்புரி சிருஷ்டிகள் யாவையுங் கருதி
யிமையின் முன்னெரு தன்படைப் பிலையென விலக்க
ஏமையு மன்னாது கண்டனர் விதிமுத லாகீனேர்.

(இ-ன்.) தனியாக ஒருசோலைக்குட் பிரவேசித்து தாமரைக்கோவில் கொண்ட ப்ரஹ்மதேவன் நிறைவெபற்றிச்சுப்பும் சிருஷ்டித்தொழில்யாவந் தையும் தாழும் செய்ய உத்தேசித்து இமைப்பொழுதில் தமது ஒப்பற்ற சிருஷ்டிகளிலை என்று படைக்கப்பொருந்திய அங்கிலைமையைப் ப்ரஹ்மதேவன் முதலியோர் தெரிந்துகொண்டார்கள். (எ-று.) (உ-கு)

(தேவீகள் துரியபகவானிடம் வந்தல்.)

திக்குற் ரோபெருங் திக்குற வைம்பொறி செறித்த
மிக்க சீர்த்தவர் பயந்தவ ராய்மன மெலியத்
தொக்க வைவகைப் பிரமரும் பிரமராய்த் தொடரத்
தக்க வையரூள் ணையரு மாயினர் சார.

(இ-ன.) ஆஷ்டதிக்குப்பாலர்கள் திலிலைடையவும், பஞ்சேந்திரியங்களை ஒடுக்கித் தவத்தால் யிக்க சீர்த்திபொருந்திய இருடிகள் பயந்தவர்களாய் மனமெலியவும், விஸ்வன் மனு மயன் துவலெடா சிற்பின் என்னும் பஞ்சப்ரஹ்மாக்களும் ப்ரம்மமையுடன் தொடரவும், தகுதிபெற்ற தேவர்கள் உள்ளத்திற் சங்தேகமுடையவர்களாய்ச் சேரவும் கடிவுக்கு தூண்டுமென்று. (எ-று.)

திக்குற்ரோர் திக்குற, தவர் பயந்தவராக, பிரமர் பிரமராக, ஜயர் ஜய ராக என நான்கடியிலும் ஈசக்சியானுசந்தானமாகக் குறித்தனர். பிரமம்-கலக்கம், ஜயர்-தேவர்கள், சங்தேகமுடையவரோன விருப்பாருட்டி. ஆர்யர் எத்த வடமொழி ஜூபானச் சிறைத்து தமிழில் குழஞ்சுமென்று. (உ-க)

சித்திராப்பருற்யவர்களுக்கம்.

சடி

(தேவர்கள் துரியனிடத்து முறையிடேல்.)

பச்சை வாம்பரித் தேர்மிகைக் கொண்டிருள் பருகு
நச்ச வெங்கர மாயிரக் கடவுள்பா னண்ணிச்
செச்சை யம்புய வம்புயக் கேண்ணமயோய்க் கிறிதுன்
னிச்சை யாராரு எல்லதென் ருஷ்யுமா வெமர்க்கே.

(இ-ன்.) தாவுனின் ஏழுபச்சைக்குதினாழுண்ட 'தேரின்மேற்கொள்ள
ஞருந்து இருட்டைவிலக்குகின்ற ஆவிரங்கதிர்களையுடைய குரியபகவானி
டத்திற்சேர்ந்து, வாக்னைக்காந்தனிந்த புயங்களையுடையாய்! தாமணாக்கு
ஈண்பரே! உமது அன்போடு கலந்த அருளுன் சிறிதேனுமில்லாவிடில் எங்க
ளைப்போன்றேஷல் என்னமுடியுமென்று பின்னுஞ்சொல்வார்கள்.(எ-று.)

எமர்க்கு-உருபினும் பொருளினுமெய்துமாறி ஒன்றனிலைக்காலத்தொன்
நுசென்றுற்ற வேற்றுமை மயக்கம். 'பொற்சன்னண்த்தால் விளக்கலிப்பு,
அன்னுஞ் சிந்தாமணியிற்போல.' (உ-ஏ)

(இதுவுமது.)

கடினக யேழுதற் காலங்கள் கருணையாற் காட்டப்
படுவ தின்றெனின் யாவரோன் செய்குவர் பாரின்
ரெசிலி சம்பிலு மன்னதே முத்தொழி னேருங்
கடவுளாதியர் செய்தியென் ஞய்விடுக் கருதின்.

(இ-ன்.) உமது கருணையால் நாழிகைமுதலாகிய காலவிகற்பங்கின்
காட்டப்படாவிடின் பூலோகவாசிகளும் பெரிய ஆகாயவுலகத்தேராகும் பிற
ரும் யூதுசெய்யக்கூடும்? பின்னும் ஆலோசிக்குமிடத்து சிருஷ்டி, ஸ்திதி,
சம்ஹாரமென்னு மூத்தொழிலைச்செய்யும் மும்மூர்த்திகளின் கதியும் யாதா
கும்? உமது கருணையாலன்றே முறைப்பட வுலகம் கடைபெறுகின்றது
என்றார்கள். (எ-று.)

படைக்குங்காலத்துப் படைத்தலும், காக்குங்களிலத்துக் காத்தலும்,
ஆழிக்குங்காலத்து அழித்தலும் முத்தேவர் காரியமாகவீன் இவையும்
காலம்பற்றியல்லது செய்யத்தகா. அக்காலமும் உம் கருணையாலே காட்டப்படும்,
ஆகவே இத்தனைக்கும் முதற்காரணம் உமது ஓப்புயர்வற்ற
பெருங்கருணையேயென்றபடி. (உ-ஏ)

(துரியன் வினவுதலும் தேவர்கள்சம்பவ தீக்ந்தலும்.)

மன்னு நின்னனில் வாழ்களென கொடுமொழி வழங்கு
மன்ன வின்னனவர்க் கேற்பன முகமலு மறைந்தீங்
கெண்னை காடிய தென்னென வையசி யீங்ற
துன்னு மாதலைப் புத்திரன் செய்திகேள் சோறும்,

(இ-ன.) இயறுப்பாட்ட உமது பெருங்கருளை திடீவிலாழ்கவென்ற பலவாறு ஸ்தோத்தரிக்கின்ற அந்தத்தேவர்களுக்கு தக்க உபகாரவார்த்தை கள் சொல்லி, நீங்கள் இவ்விடத்தில் என்னை காட்டுவாந்த காரியம் யூத என்ற வினாவு, ஜூடே ! சிர் பெற்ற பெரிய தவசிகோஷ்டரான சித்திரகுப் பார் செய்தகாரியத்தைச் சொல்கின்றோம் கேட்டிரரகவென்று தேவர்கள் சொல்லார்கள். (எ-று.) (24)

(திதிவழகு)

கோதி லாத்தவம் புரிந்தனன் புராரிபாற் கொண்ட
போத நல்வரங் காணிய சிருட்டிகள் புரிவான்
வேத நுனைறி முறைதிறம் பாமையே வேண்டிச்
கோதி யேந்தேன மனைத்தனங் காணுஞ்ச சொன்னார்.

(இ-ன.) அவர் குற்றமற்ற தவத்தைப்புரிந்து தினிபுராங்தகராதிய சிவபெருமானிடத்திற்பெற்ற என்மையிக்க வரத்தைப் பரீக்ஷிக்கும்பிழித்தம் சிருஷ்டித்தொழிலைச் செய்யலுற்றார். ஆகையால் வேதசாஸ்திர வரம்புகடவா மையை விரும்பி தோதிஸ்வரூபரே ! உம்மையடைக்தோம் என்றார்கள் தேவர்கள். (எ-று.) (25)

(இதுமதல் தாங்குதலிக்கணம் சூரியன் சித்தித்தூப்தருக்குப் பூத்தி காறுதல்.)

அனைய தாகவென் றவிர்ச்சடர் மணிமுடி யணையாத்
தலையற் கூவிரு கண்களி னுவகைசீர் ததும்பப்
புனையு மங்கதப் புயாகல மிறுகுறப் புல்வி
யின்றிய புன்னகை யெழில்புரி முகமலர்ந் திசைக்கும்.

(இ-ன.) இதைக்கேட்ட குரியபகவான் அப்படியோருகவென்று விளங்குகின்ற பிரகாசந்தங்கிய ரத்துக்கிரீடமணிந்த முடியையலைத்துச் சித் தித்தூப்தகாயமைழுத்து இருவிதிகளிலும் ஆங்கந்தக்கண்ணீர் தாங்மீப வாகு வலயந்தரித்த மலைபோலும் புயங்களால் இறுகும்புடி மார்போடு தழுவி இன்பமாகிய புன்சிரிப்பால் அழுகுசெய்யப்பெற்ற முகமலர்க்கு கூறுவற்றார். (எ-று.) (26)

ஐய கேண்மதி யீண்டொ ரயுத்தமுத் லாகேஷ்
செய்யு நீண படைக்குறந் தொழிலைச் செயலாற்
கைய நப்பெரி துாழிது கினரினிக் டடங்கன்
மெயை வங்குவார்க் காலுந்தன பரித்தே யிழையால்.

சித்திராங்கநூற்பைக் கருக்கம்.

ஈ

(இ-ன்.) ஜயன்! சேப்பாயாக இங்குள்ள ப்ரத்மா முதலியோர் செய்யத்தக்க படைப்புத்தொழிலை நிசெய்த தகாச்செய்கையால் இவர்கள் செயலற்றுப் பெரிதும் மனங்கலங்குகின்றனர். இனி சித்திராங்கநூற்பைக் கீர்த்திக்காடே! அறிவிபெறும்படி அவரவர்க்கேற்ற தொழிலைச்செய்வதே சித்திராங்கநூற்பைக் கருக்காரணமானும். (எ-ற.)

மகனை ஜயவெனால் உவப்பால்வந்த மரபுவழுவனையைத். மதி முன்னீலை ப்ளைச்செசால். கூக-செய்த. ‘எய்யாண்மையே அரியானம்’ என்னுங்கொல் காப்பிய உரியியற் குத்திரவிதிப்பற்றி எய்ய-அறியவெனப் பொருள் கொண்டாம். இசை காரணத்தைக் காரியமாக உபசரித்தல் ‘தீவிளையென்றுக்கு செருக்கு’ என்னிக் கிருக்குறைநிறோல். (ஏ-ஏ.)

இன்ன ரித்தொழிற் காமென வழைத்துங்கா னினைவன்
பன்னு மக்கருத் தோம்பலே யற்றெறிப் பால
பின்னு மோருளம் குருந்துதாச் செய்வோ பெரியோ
குன்னு மேன்கூழுபு மருளிக் கீட்டியோர்க் குறுமோ.

(இ-ன்.) சர்வதியாக்காவாகியசான் இவர் இத்தொழிற்கேற்றவரோன் முன்னால் அமைத்திருக்கின்றார். ஆண்யால் சொல்லப்படுகின்ற அவரது கருத்தைப் பாதுகாத்தலே தர்மத்தின்பாத்படும். இன்னும் (வவளிப்பாயாக) பெருந்தன்மையுடையோர் மற்றெல்லாக்குறுத்தப் பாதுகாத்தக்க வரி யங்களைச் செய்வார்களோ? யாவுராஜம் சினைத்தற்குரிய பெருமையும் கிருபையின்றிச் சம்பாதிப்போர்க்குக் கிட்டுமோ? என்று பின்னுஞ்சொல்வார். (எ-ற.)

நீரா சும்கதமேய்த் தவவலி ‘நண்மதி சிலவும்
ஏக்கில் செல்லமேன்’ நரும்பெற்ற பேறெலாம் புதினுங்
தாக்கவ குருத்தருக்கிண்மைபோன் மெய்த்புகழ் தருவ
பக்கி டென்றிலை யான்டுமென் துனாத்தனன் பகவேன்.

(இ-ஷ.) ஆப்பில்லாதாக்காவையோன்-தபோவல்கும்; வீரிய புதிதிதுப்பு கும், விரங்குகின்ற குற்றமற்ற செல்வழும்-என்ற இணைபோன் ந கொட்ட தற்கரிய பைபக்கம்களைசொத்தும்-தாமேவாந்து சேர்க்காலும்-தடித்தற்கரிய அலங்காரயின்மைபோல் நிழமான கீர்த்தியைத்தரத்தாக்க மற்றென்ற சீர்க்காலுமிடத்து-தக்காலத்துமில்லை என்றார் குரியபகவான் (எ-ற.)

பக்க என்பது கடிதீவையையுங்குறிக்குமாதாலால், சில இங்கி சிலை
யம தவருதலென்பார் ‘பகவேன்’ என்றார். (ஏ-ஏ.)

சாது

ஸ்ரீக்ருஷ்ணர்ப்புராணம்

(சித்திரதுப்தர் ஈன்னிப்புவேண்டல்.)

தங்கை குறிய மாற்றமுங் கடவுளர் தயக்கக்
சிங்கை செப்பிய வதனமு நோக்கினன் நிடிக்குற்
நாதன் மாமலர்ப் பூம்பதனு சென்னிசேர்த் தைய
மைந்த னேன்புரி யாடலைப் பொருளென வையேல்.

(இ-ன்.) பிதாவாகிய குரியபகவான் சொல்லும் வார்த்தைகளையும் அங்கிருந்த தேவர்களது மனவாட்டத்தைக்காட்டில் மூகத்தையும் நோக்கித் திடுக்கிட்டுத் தங்கையின் அழிய குளிர்ந்த பெருமைதங்கிய தாமனாமலர் போல் பொலிவுபெற்ற திருவடிகளைச் சிரசில்குட்டி, ஜயனீ! சிறுவளுகிய யான் விளையாட்டாகச்செய்ததை ஒருபொருளாகக் கொள்ளாதீர் என்ற பின்னுஞ் சொல்வார் சித்திரகுப்தர். (எ-று.)

“அடுத்ததுகாட்டும்பளிக்குபோனென்குங்குதித்ததுகாட்டுமுகம்” என்றபடி தேவர்கள் மனவருத்தம் முகம்தெரிவித்தது என்றார். வையேல் என்பதற்கு என்னை நின்திக்காதீர் என வேறோர் பொருளுங்கூறலாம். (க-டு)

(இதுவுமது.)

விஷைசெய் தோர்தலை யணர்த்தலே பெரியர்தம் பெருஞ்சையைவு னோர்க்குளர் தவறுகாட்டாமையான் விளையுங் குழலி யாயவென் மீதருள் கூர்கெனக் குவிங்கக் குழக்கள் மென்மொழிக் குவந்தன ராசிக் நினரால்.

(இ-ன்.) பெரியோர்க்குள்ள பெருமையாவது தப்பிதஞ்செய்தோர்க்கு அத்தப்பிரத்தை யெடுத்துக்காட்டிப் புத்திபுகட்டலேயாக். ஒருகாரியத் தைக்செய்ய விருப்புமுண்டானால் அவர்கள் மனம் அது தப்பிதமென்று காட்டறியலாமல் அவ்வாசைக்குட்பட்டிருத்தலால் அவ்வாறு தப்பிதங்கள் கேரிடுவதற்கான சிறுவன். மேலும் நான் சிறுவன். ஆதலால் என்மீது கருணைக்கார்ந்து கூழிக்கலேண்டுமென்று அஞ்சலியிஸ்தராகி நிற்கின்ற முருகக்கடவுள்போ வழகும் இளமையும் பலமும் வாய்ந்த சித்திரகுப்தரது தாழ்ணமையான இனி யவசனங்களுக்கு மனமகிழ்ந்து தேவர்கள் ஆசீர்வதித்தார்கள் (எ-று.)

ஒருகாரியத்தில் ஆசைகொண்ட மனத்தைத் தெருட்ட மற்றொருமன மில்லாமையால் தப்பிதம் நேர்வது யாவர்க்கு மியல்பே என இங்குக்கூறி அபோல் “ஒன்றெழுதித்தொன்றையுன்ன மற்றொருமனமுழுங்கோ” என்பர் இராமாயணமுடையாரும்.

சித்திரகுப்தருற்பவச் சநுக்கம்.

சுகை

(தேவர்களையனமக்டித்து சித்திரகுப்தரீ விவாகத்தைக்
தறித்துப்பேசதல்.)

காபை ரூப்பெருங் கடலெனத் தண்ணளிக் காளோக்.
கரச ஸீர்மையர் மனுவெனும் பிரமன நிருமை
மருவு புத் சீரி யாம்பிர பாவதி மயனூர்
தரும் ணங்குதி லாவதி யெனும்பெயர்த் தையல்.

பேச மந்தனை ஸீர்மையான் விச்கவப் பிரம
ஞைச மாமகள் கண்ணிகி மூவாரு மலர்தீமெல்
வரச மாமகள் பேதுதீஇ நாண்கொனும்வெனப்பார்
மாசி லாவாருக் ததிதலை வணக்குறூர் மாண்பார்.

கச்ச உந்தனத் திவார்தமை யீந்துளங் கனியு
மிச்சை யான்மனங் காணிய காதலே மென்ன
மெய்ச்ச வானவர் மொழிவதுஞ் சேயுள விருப்பு
சிச்ச யித்தறிக் தியைக்தன னெஉந்தகைக் களிதோன்.

(இவை மூன்றுமொருதொடர்.)

(இ-ன்.) இவ்வாறு ஆசீர்வதித்த தேவர்கள் பின்னுஞ் சொல்லார்கள்,
ஷத்திரிய தர்மத்தை வழித்தவராகிய மனுப்புமாலின் அருந்தவப்புத்திரி
யாகிய பிரபாவதியும், மயப்பற்றமாபெற்ற அழகிய லொவதியும், புகழ்ந்து
சொல்லப்படுகின்ற பிராஹ்மன தர்மத்தை வழித்த விள்வப்பற்றமாலின்
ஆசைக்குமாரத்தியாகிய கண்ணிகியும் ஆகிய கச்சடன்பொருதுகின்ற ஸ்ர
ணங்களையடைய இம்மூவாரும் செந்தாமாயப்பூவில் வீற்றிருக்கும் லக்ஷ்மீ
தேவி நாணி அஞ்சத்தக்க அழகும், குற்றமற்ற அருந்ததியும் வெட்கித்
தலைகுனியத்தக்க சந்தியாட்சியும் உடையவராதால் அவர்களோக் கனாயில்
லாத பெரிய கடல்போலுங் தண்ணைய கிருபா மூர்த்தியாகிய இச்சித்திரகுப்
தருக்குத் திருமனாஞ்செய்யவெங்கள் மனதில் மிகக் விருப்பமிருக்கின்றதா
கையால் தீவ்வொரு வரம் ஸீர் தரவேண்டுமென்று புகழ்ச்சிக்குரிய தேவர்
கள் வேண்டுவதையும், தனது புத்திரனது மனவிருப்பத்தையும் தீர்க்கா
வோகித்துப் பெருந்தகைமைவாய்ந்த சூரியபகவான் சம்மதித்தார். (எ-று.)

உலகை ஒருகணத்தே அழிக்கத்தக்க வங்கமைப்பெற்றுப் கடவுள் ஆணை
யின்படி தண்ணிலைதி நிறுங்கடல், சர்வமும் சிருஷ்டிக்கத்தக்க வரம்பெற்றும்
தங்கைக்கட்டளைக்கடங்கினிற்கும்சித்திரகுப்தருக்குவரமையாயினாது அருமை-
ஈண்டுத் தவத்தின்மேற்று, குணகுண்மொற்றுமைப்பற்றி. ஆவறும் என்று

ஞம்மையைப்பிரித்துத் தனித்தனிகட்டி யெண்ணும்மைபாக்குக். முற்
றம்மையும், வாசமாமகள் என்பதிலும் அருங்ததி என்பதிலுமூன்ஸ சிறப்பும்
மையும் தொக்கன. பண்டைநூற்பயில்வோக்கி இங்னனம் மாற்றினும். ()

(இதுமுதல் முன்று கவிகளால் திருமணத்தோழில்செய்யத்
தேவர்கள் ஆரம்பித்தல்.)

மதனன் செவ்வியு முருகவே விளங்கும் விளங்கும்
பதுமை நாயகன் கருணையுந் திரண்டிருப் படைத்த
மதலை நம்முன வேடகைதீர்த் தியைத்தனன் மருதென்
நெதிருங் காதலாற் கடிமணத் தொழில்செய வெழுந்தார்.

(இ-ன்.) (குரியெல்லானுடைய சம்மதத்தைத்தெரிந்த தேவர்கள்) மன்ம
தனது அழகும், முருகக்கடவுளின் இளமையும், விளங்குகின்ற ஸ்ரீலக்ஷ்மீ
காதனுகிய மஹாலிங்கஞுவின் கருணையும் ஒன்றுகோங்கு உருவங்கொண்
டாற்போன்ற சித்திரகுப்தர் நம் அபிவிட்டத்தை சிறைவேற்ற மறுக்காமல்
உடன்பட்டாளன்றுண்டாகிய ஆசையால் திருக்கல்யாண காரியங்களைச்
செய்ய ஆரம்பித்தார்கள். (எ.று.)

(ச0)

மணவி இனக்கமை மன்றப மமைக்குநர் வாசத்
துணர்செய் பொன்னரி மாலைக கேக்குநர் துவங்குங்
கணம ணிக்குலக் கோவைமேல் விதானத்துக் கஞல
வணிசெய் வார்த்தமை யறிகலா வுவகையா னமரா.

(இ-ன்.) ஆனந்தபரவசத்தால் மெய்ம்மறந்த தேவர்கள் கல்யாணமண்ட¹
ப நிர்மாணங்குசெய்பவரும், வாசனைபெற்ற கொத்தாகிய கற்பகமாலைக
ஷாக் கட்டித்தொங்கவிடுகின்றவரும், பிரகாசிக்கின்ற நவரத்னக்கோவை
களை வித்தானப்பட்டவைல் நெருங்க அலங்கரிப்பவரும் ஆயினார்கள். (எ.று.)()

கமழ்பன் ணீர்நறுங் கலவையான் மெழுகுவர் கனகத்
தமையும் பாலிகைக் கரகமு மிருத்துவ ரசையா
வுமிழ்ச் டர்ப்பரு மணிலிளக் களவில் வுய்ப்பா
ரமுதி ணின்கவை தருந்துவர் வாயரம் பையமீர.

(இ-ன்.) அமுதம்போலுமினியசுவையைடைய வார்த்தைகட்டுப் பிறப்
பிடமாகிய பவளம்போலும் வாயையைடைய அரம்பாஸ்தீர்கள் பரிமளம்பொ
ருந்திய பன்னீர்கவங்த கல்ல சந்தனக்கலவையால் தனைமெழுகுவாரும்
சுவார்ணத்தால்செய்த பாலிகைக்கலசங்களை அமைப்பவரும் கெட்டத காங்கி
வீசுகின்ற அரோக பெரிய மாணிக்கதீபங்களை வைப்பாரும் ஆயினார்கள்,
(எ.று.)

சித்திரகுப்தரூற்பவச் சருக்கம்.

ஒக

துவங்வாய் இன்கலை தந்தது என்புழி வியப்புக்தொனி சிறத்தல்
அறிக்.

(ச2)

(திருமண முகூர்த்தநினையம்.)

மங்க வக்த்திரு மணம்புகல் சிரவஞ்ச வருடங்
துங்க மேவிய சரருது வேமபிங் களமாங்
திங்க விற்றிதி பருவமே சித்திரா வசமீன்
நங்கு மைந்திர யோகஙல் லோஙாயுங் தழுவ.

(இ-ன.) மங்களரமாகிய திருக்கவ்யாண முகூர்த்தம் சிரவஞ்சவங்ரு
டத்தில், உயர்ச்சிபிபற்ற சரருதுவில், ஹெமபிங்களமாதமும் பர்வதிநியும்
சித்திராவச நடசத்திரமும் ஜங்திரயோகமுங் கூடிய சபகாலத்தேயாய்.
(எ-ற.)

இவ்வகை வருடமாதமுதலியவைகள் தேவமானம் போலும். (ஈக)

(இ) தழுதல் ஐந்துகவிகீணால்மணப்பேண்களை அலங்கரித்தல்.)

குறித்த நன்பக னண்ணுவ தெனமலர்க் குழலார்
பொறிச்சு ருப்பின மணியனி கலனுது புரமு
மெறிக்கு நன்சடர் மேகலை யொடுந்தழுங் கிடப்புக்
கிறுத்த மாணைழிற் கண்ணியர்க் கணிசெய வியைக்தார்.

(இ-ன.) இவ்வாறு குறிக்கப்பெற்ற நன்முகூர்த்தம் சமீபிக்கிறதென்று
ழூச்குடிய கந்தலையடைய அரம்பாஸ்திரீகள் புள்ளிபொருந்திய சிறகையு
டைய வண்டுக்கட்டங்களும், ரத்நாபரணங்களும், கார்சிலம்பும் விசேஷ
காங்கிலீகின்ற மேகலாபரணங்களுடன் ஓலிக்கும்படிச்சென்றும் நந்குண
மூம் பேரழகும் குடியிருக்கப்பெற்ற கண்ணிகாமணிகளை அலங்கரிக்கலுற்
ரூர்கள். (எ-ற.) (ச3)

ஆட்டு மஞ்சன நீர்க்குழுற் ககிற்புகை யார்த்தித்
தீட்டு வாள்கிடங் தனவிழிக் கஞ்சனஞ்சு சேர்த்திக்
கோட்டி ஓம்பிறை யன்றென நுதன்மிகைக் குசிப்புக்
காட்டு வாணைழிற் நிலதமிட் டணிகலங் கவின.

(இ-ன.) திருமஞ்சனமாட்டிய நீர்ப்புலரக் கந்தலுக்கு அகிற்புகைகிரம்பீ
ழுட்டித் தீட்டப்பட்ட இரண்டு கத்திகளிருந்தாலொத்த கண்களுக்கு மை
யெழுதி அழகின் நலம் வினங்கக் கீற்றுகிய பிறைச்சங்கிரண் இதுவல்ல
நொற்றிதானென்று அறிவிக்கும்படி நெற்றியிற்பொட்டுமிட்டு. (எ-ற.) (ஈடு)

திடு

ஸ்ரீக்ருணீகர் புராணம்

உழைக்க ணேடிரு மருங்கினும் பயின்றுநோக் குளத்தைக்
குழைக்கு மேதுவாற் குழைவவி பொறித்தனர் கொடித்தாங்
கிழைக்கு மாமணிப் பொலம்புனை யோலையு மிருத்தித்
தழைக்கும் வாமமே கலையொலி தரவணி தங்கே.

(இ-ஞ.) பக்கத்திலுள்ளதாகிய கண்களோடு இருபுறத்திலுமிருக்கு பழ
சிய பழக்கத்தினால் பார்க்கின்றேர் மனதைக் குழையச்செய்கின்ற கார
ணம்பற்றிக் குழையெனப் பெயர்பெற்ற காதுகளின் வல்லமையை மெச்சி
மன்மதன் எழுதிக்கொடுத்த யோக்யதாபத்திரம்போல் பெருமையிக்க மா
ணிக்கம் பதித்துப் பொன்னிலைழுத்த காதோலைபிட்டு ஒளிவீசுகின்ற மேக
ஸாபரணங்கள் சப்திக்கும்படி இடையித்திருப்படி. (எ-று.)

உழைக்கண்மாணின் நோக்கமுடைய கண்ணுமாம். யார்க்கும் பழக்
கம்போற் குணம்பிடிபுமியந்கையால் கண்டோர் மனதைக் கவுற்றும் விழி
களோடு பழக்கமுடைமையாலே செவிகள் அத்தொழிலில் வல்லமைபெற்ற
மன்மதனுலே யோக்கியதாபத்திரம்பெறுவதேதகுமாதலாற் “கு சித்தோன்
கூற்றந்தெரித்துமொழி கிளவி” என்னுங்தொல்காப்பிய விதிபற்றி அவனை
ஈண்டுவருவித்தனம். (சக)

இங்கி டைக்குறு லாட்டமான் ஹந்னீலா தெழுந்த
வடவ கொக்குயர் கொவகைமீ தனிபல வயக்கி
நடையொன் ரேமுந்துங் குரவினு மோதிம நாண
வடர்சி லம்பிரு பதமெலுங் தாமாகக் கணிந்தார்.

(இ-ஞ) இயற்கையே சுருங்கிவிருக்கின்ற இடையின் வருத்தத்தைச்
சிரிதும் பாராமல் எழுந்துள்ள மேருமலையினும் உயர்ந்த ஸ்தனங்களின்
மேல் பல ஆபரணங்கள் விளங்கத்தரித்து நடையினால்நிக் குரவினாலும்
அன்னப்பட்சிகளை வெடக்கச்செய்கின்ற சிலம்புகளை அப்பாத தாமாக
ளில் அணிந்தார்கள். (எ-று)

அன்னத்தின் குரலுக்குச் சிலம்பொலி உவறையாதலை, “வள்ள
வாய்த்தாமா வதிந்துபோதரு-புள்ளொந்தனித்தனி புலம்பல்வாவியிழ-
சூள்ளுறுவறுமைகொண் டொதுங்குழுமக-டெள்ளரிசிலம்புகள் சிகும்பல்
போன்றவே” என்னும் நடைத்தாலுமறிக. பாதங்கள் சிலம்பையொலிப்
பித்து நடையினால்நிக் குரவினாலும் அன்னங்களை வருத்துமென்பது
கருத்து, ‘வடவாக்குயர்’ உருபுயக்கம். (சன)

சித்திராப்தருற்பவுச் சருக்கம்.

ஒன்

நவலும் பெண்மதி பேதனை நீர்த்தென்ப நூல்கா
ரவிரும் பொன்மணிப் பூண்மினு குருமதைத் தன்றே
சவிசெய் கின்றன மதிபுயன் மறைபடச் சாரி
நாவனி மீதுபுல் வொளியுடிக் கழும்விரி யாவோ.

(இ-ன.) சந்திரன் மேகத்தால் மறைக்கப்பெற்றசமயத்தில் பூமிழின்
மீது அந்பெப்பிரகாசத்தை நகூத்திரங்களும் வீசிகின்றனவல்வா? அது
போலப் பிரகாசிக்கின்ற சுவர்னை இரந்தினூபரணங்கள் மின்னந்தகொடி
போன்ற அம்மக்கையரினி தேக்காந்தியை மறைத்துக் கொண்டதனாலுள்ள
ரேஷினங்குவனவாயினா. இக்கருத்தை அரியாமல் ஆபரணங்களைச் சுயப்
பித்து விசேடமான இயற்கையழுகை மறைத்துவிட்ட பெண்களின் மதி
யை என்கொல்வது? இதனுலேதானே சாஸ்திரக்ஞர்கள் பெண்ணாறியு
பேதிமைத்து என்கின்றனர். (எ-று.)

“பேதமையன்பது மாதர்க்கணிகலம்,” “நன்னறிவுவடியராய் து
வொடுபழுகினும் பெண்ணாறிவென்பது பெரும்பேதமைத்தே” என்பவற்
ஞால் மாதரின் இயற்கைப் பேதமைத்தேகோர் காரணங்கற்பித்தது கூடி
சாதுர்யம்.

(ஏ)

(கன்னிகைகள் விவாதமண்டபம்)

(ஏவே 3ம்.)

கோங்க கும்பினை ஓரிச மாம்பன்னமக் குவளை
பாங்கர் வள்ளைவென் டளவெலு மினவையெலாம் படைத்த
பூங்கொம் பொல்கின குறுக்கட கொள்வன போலப்
பாங்கி மார்கரம் பற்றிவாங் திருந்தனர் பணிக்கே.

(இ-ன.) இரண்டாயினைக் கோங்கரும்புக்கும், தாமரைமலரும், அல்
விப்புக்பழும், கரிய நிலோத்பலப்பூக்களும், பக்கத்தில் வள்ளைக்கொடியும்,
வெண்மையாகிய மூல்லையரும்பும் ஆசிய இவற்றையுடைய ஒரு புஷ்பக்
கொம்பு அசைக்கு பைய நடந்தாற்போலப் பாங்கிமார்களின் அஸ்தத்தைப்
பற்றிக்கொண்டு கன்னிகைகள் மன்றபத்திற்கு வங்கு அங்குள்ளோன்றை
வணங்கிப் பீடத்தில் ஆமர்ந்தார்கள். (எ-று):

கோங்கரும்பு மூலைகளையும், தாமரை முகத்தையும், அல்லி வாணயையும்,
குவளை கன்களையும், வள்ளை காதுகளையும், மூல்லை பற்களையும் உவமையாற்
கட்டும். ‘இவையெனாம்’ என்றார் வளை அங்கந்கட்கும்உமானமலர்களுள்
வேற்றமீழிக்கோடற்கு. (கீக)

‘குசு

ஸ்ரீகருணீகர் புானம்.

(சித்திரத்தீர் உலாக்காட்சி.)

அலங்கு ணோப்பரி யேழ்ந்தகம் பூண்டதே ரவன்சேய்
வலங்கொ எப்புரம் வருமெழி னேஞ்குவான் மலர்ந்த
விலங்கு மேனிலை மாடத்து மெதிர்ந்தசா ஏரத்து
நலங்கொ பெற்றிமா மறுகினுங் குவளைசேர் நளினம்.

(இ-ன்.) அகைகின்ற புறமயிருள்ள ஏழு குதிகாகளாலும் இழுக்கப்
படுகின்ற தேர்மேல்வரும் குரியனது புத்திராகியு சித்திரகுப்தர் கார்வலம்
வரும் காட்சியைப் பார்க்கும்சிமித்தம் விளங்குகின்ற மேல்மாடங்களிலும்
எதிரொதிரமைக்கப்பட்ட சண்னல்களிலும் அழகிய திண்ணைகளிலும் பெரிய
வீதிகளிலும் நீலோற்பல மலர்களுடன் கூடிய தாமரைகள் புட்பித்தன.
(ஏறு.)

மாதர்களின் முகங்கள் கெருங்கிப்பார்க்கப்பட்டனவென்பது கருத்து.
“வாவிலிரிதாமராமென் மாமலின்வாசக்-காவிலிரிசாண்மலர் குவிந்தஜை
யகண்ஞார்...” என்னும் கம்பர் வாக்கினாலும் முகத்துக்கண்கள் தாமரைமீ
தலர்ந்த நீலோற்பலமென வர்ணிக்கப்படுதலறிக. (இ)

(இதுவுமது.)

பம்பு நீளாளிப் பருமணிக் கலன்பல பரித்த
நம்பி யம்புயத் தலையினி திவர்வன நறுந்தார்க்
கம்பு மாமலர் நன்றிரு சிறைகுவு யாவாயத்
தும்பி யோரிரு திறத்தவோன் நிசைசெயாத் தொகுகி.

(இ-ன்.) நானுபக்கங்களிலும் விரிகின்ற மிக்க பிரகாசமுடைய பெரிய
ரத்சாபரணங்களைத்தரித்த நமது சித்திரகுப்தரது அழகிய புயங்களின்மேல்
வாசகைபொருந்திய பூமாலைகளின் தேஜை இக்கித்துத் தாமரைப்புட்பத்தி
னின்றும் தங்கள் இரண்டு சிறைகளையும் விரித்துக்கொண்டு இன்புமுடன்
ஏறுகின்ற வண்டுகள் இருவகைப்படும். அவற்றுள் ஒன்று தேம்பாடத்
தெரியாதலவ. (எ-று.)

பரித்தல்-சமத்தல். ஆபரணங்களை அணிந்த என்னது சமந்த என்ற
குரிப்பால் சித்திரகுப்தரது இயற்கையழகை ஆபரணங்கள் மறைத்து அந்
பப் பிரகாசத்தைத் தருதல்பெற்றும். அம்புயத்தலை எண்பதனை அம்புயம் +
தலைஎண்ப்பிரித்து தாமரையினிடத்து என்றும், தார்-பூ என்றும் பொருள்
கொண்டு வண்டுகள் தாமரையினின்றும் நீங்கி வேரேர் தாமரைப்புட்பத்
தில் ஏறுகின்றனவென்றும் பொருள்படும்படி ‘அம்புமாமலர்’ என்றார்,
அம்புமாமலர்-தன்னீரிற்புட்பிக்கும் நீர்ப்புலகைகள். மாதர்கள்களாகிய

சித்திரகுப்தருற்பவச் சருக்கம்.

நீடி

வண்டுகள் தாமஸாமலீனின்று எழுவது முத்தினின்று என உவமை வகையாற்கொன்க. தேனுண்ணப் பறந்துபோம் வண்டுகள் சிறைவிரித்தல் பேசல மாதர்கண்களாகிய வண்டுகளும் தம் சிறைகளாகிய இரண்டிழமைகளையும் கொட்டாமல் சித்திரகுப்தர் தோனின்மாலைகளைப்பெற விரும்பினாக் கினவென்க. இவ்வண்டுகளையே ‘இக்ஷெயாத்தகுதி’ எனக் குறித்தார்.

அம்புயத்தில் தார்க்கு இருசிறையும் விரித்து மற்றேர் தாமஸாமினின் றும் ஏற்கின்ற இருவகை வண்டுகளுள் ஒரு ஜாதி ஒவ்வொரு செய்யத்தெரியாத வை எனக்கறிய இங்கவீ பாராட்டத்தக்கதோர் கற்பனையடைத்து. இன்னும் இக்கவியின் ஆழந்த கருத்தை விரிப்பிற்பெருகுமாதலால் வல்லோர் வாய்க் கேட்டுள்ளிருக்கிறது. (இட)

(இ) துழதல் ஜந்துகவிகளால் உலாகிகண்ட

மாதர்மளின் விரகச்சேய்தி.)

மங்கை நல்லவர் காளைதன் பேரொழில் வாரி
துங்க வேவிய விழியினை நகர்த்து விருந்துக்
கங்கைச் சூடக நானெனுடு மாறுதந் தயர்வார்
நங்கை மாரிவர் தவப்பயன் பெரிதென நவில்வார்.

(இ-ஞ.) பவனிக்காட்சியை நோக்கிய மாதர்கள் சித்திரகுப்தரது மிகுந்த அழுகைவாரியுண்ணும்படிச் செலுத்திய தங்கள் கண்கள் சாப்பிடும் விருந்துக்குப் பிரதிபலனாக அழுகிய கைவளையல்களை வெட்கத்தோடு இனு மாகக் கொடுத்துச் சோர்வுள்ளவர்களாய் பிரபாவதிமுதலாகிய மூன்று கண் னிகைகளின் தவப்பயனே சிரோஷ்டமானது என்ற சொல்லார்கள். (எ-று.)

அயலாரிடத்துப் பொருமையுண்டாகும்போது அதைப்போகக அவர் கள் அதிர்ஷ்டசாலிகள் நாம் நிர்ப்பாக்கியிருந்து மதித்தல் வேண்டுமாதலால் மாதர்கள் இவ்வாறு கூறினார்கள். (இட)

தருக்கு சண்னலாங் தலைவினுன் நலைவிலா தவனென்
றுணைக்கை வென்றி வுடைமைகாட் வெதலா ஒள்தோ
நெருக்கு தன்படை தானேலே மிறையிறை நேரி
ஏரக்கர் தேவலோ யாக்குமச் செய்வென வறைவார்.

(இ-ஞ.) சமயம்பார்த்துச் செருக்கடைகின்ற கரும்புவில்லைக்கொண்ட மன்மதனை உடம்பில்லாதவனென்று சொல்வது சொல்வோருடைய அவி வேகத்தைக்காட்டுமேயன்றி வேறுபயன்தராது. சத்துருக்களை வருத்துவ தற்கால வைத்திருக்கும் தனது சேனைகளைத்தானே வருத்தஞ்செய்யுகிறது

ஒக்டோபர்

ஸ்ரீ குணேங்கர் புராணம்.

மற அரசனிடத்திலிருந்தால் அவனுக்குமுன் கொடிய இராகுதர்களும் தேவாகளாகவுளவோ காணப்படுவார்கள் என்றார்கள். (எ-ஆ.)

தனு-வில்லையும் உடம்பையுங்குறிக்கும் பலபொருளொருசொல். தனு வன்டயவேணைத் தனுவில்லாதவென்ன்பது பிரத்யஷ விரோதமாகையால் அது அவிவேகமாய்த்து. வெள்ளறிவு-விவேகமின்மை, “விலங்கன்னவெள்ள ஏற்விலூர்” என்பது நாலடி. ஒருவன் ஒன்றுவெளால்வதொருபயன் கருத யன்றே. இச்சொல் அவனது அவிவேகத்தைப்படிலுப்படுத்துமாதவின் இது வும் பயன்பட்டதேயாமெனப் பரிசுத்தார். மன்மதனுக்குப் பெண்களே சேனோயாதலாலும், இம்மாதர்களையே அவன் வருத்தஞ் செப்தலாலும் ‘தன்பண்டதான்டுதல்’ என்றனர். தங்கள் படைகளை வருத்துக்கொடுஞ்செயல் அரக்கரிடக்குறில்லையாதலாலும், ஒரு தூஷ்டன் அவனிலும் கொழியோனை உத்தேசிக்கும்போது நல்லவனுக்குத் தோன்றுதல் பற்றியும் இச்செய்கை அரக்கரையும் தேவாக்குமெனப்பட்டது. மிழை-குற்றம். கேளின் அச்செயல் எனக்கட்டுக.

(ஏ-ஈ)

இரதி காதலன் றனைவெறுத் தாவதென் ஸிவன்முன்
வருத் லோம்பினித் துயர்கொளை மஹனிலும் வனப்பான்
பொருது வெஞ்சமத் திவான்வலி புணைபடையும் போலு
மொருதன் முன்னெணமை வாட்டல்கண் டிருப்பனௌன் மூனைப்பார்.

(இ-ள்.) இரதியாய்களுகைய மன்மதனை வெறுப்பதால் என்ன என்னமை யுண்டு? இச்சித்திரகுப்தர்முன் நாம் வராவிடின் இவ்விரகதாபம் உண்டாக மாட்டாதாகையால் நம்மை நாமே வெறுப்பதேசரி. அம்மன்மதனைவிட இச்சித்திரகுப்தர் அதிக அழகுடையவோ. ஆனாலும் சண்டைசெய்கின்ற யுத்தகளத்தில் இவருடைய பராக்கிரமம் குறையும்போலும். இங்கு எவ் வாறு தெளிகின் றதென்றால் இவர் தமதுகண்முன்னோ நம்மை மன்மதன் வருத்துவதைக் கண்ணுக்காலுதவர்போவிருக்கின்றார்களா? என்று சொல் வார்கள். (எ-று.)

புனை-குற்றம், உயர்க்கி, “செந்றுநூச்செறுத்தலீற் றற்செய்கைசிறந் தன்று” என்னும் ஆன்றேர் வாக்கியப்படித் தம்மைத்தாமே வெறுக்கலுற் றூர். சித்திரகுப்தர் மன்மதனைவிட பராக்ரமமுள்ளவராயின் தமகண் முன் அபலைகளான நம்மை அவன் வருத்துவதைக்கண்டும் சும்மாவிருக்க மாட்டார். ஆதலால் அழகிலேயன்றிப் பலத்தால் இவர் குறைவுற்றூர் போலுமென மாதர்கள் நிந்தாஸ்துதி செய்தனர். இனி ‘வலிபுணைபடும்போலும்’ என்பதற்கு இவரது சாமர்த்தியம் உயர்ச்சியுடைத்தாகும் போலுமெனக்கொண்டு தன்னிற்பலவீணர்களுடன் போர்புரிதல் அவம்.

சித்திரகுப்தரூபவச சருக்கம்.

ஞ

னாமாமென வெண்ணித்தான் இவர் நம்மைக்காப்பார்றுமல் ஆலோசிகள் ரூரோ! அழகில் மன்மதனிலுமிக்க ஓவர் பலத்திலும் அவ்வாறு பிழிந்து கொண்டுமல்லவா? என்று நினைத்தார்களேனக் கூடாதலுமியாலோ விருப்பாரும்பொருங்தக் குற்றம் உயர்ச்சியேச ஒம் ஒருடைய புனை' என்னுஞ் சொல்லை அமைத்தது கவியின் சாக்கம். (ஞ-ஈ.)

பெரிது வாழ்கெனத் தம்பதி கீனனிர் பெரியோர்
முருகு லாமலூர் ஓரிபெய் தார்ப்பது முனையா
லருகு நண்ணிமா மணமகன் கோலநோக் காசைத்
தெரிகை மார்க்குவேண் மலர்மழை சொரிவது தேற்றும்.

(இ-எ.) பெரியோராயுள்ளவர்கள் தம்பதிகளை நிழீ வாழ்கவென்று மிகவும் வாசனையுற்ற புதிப்பமாரி பொழிந்து ஆசீர்வதிப்பது கிரமம் (அதை காம் அறிக்கொம்). அப்படியின்றி மனக்கோலங்களொண்ட ஒரு புருஷத்தைய அழுகைச் சமீபித்து நோக்குகின்ற ஆஸ்சயயுடைய பெண்களின் மேலெல்லாம் புதிப்பமாரி பொழிவது ஏதற்கோ கமக்கு விணங்கவில்லை. (எ-று.)

பூமாரி பொழிவது கல்யாண சமயத்தேயாயினும் தம்பதிகளின் மேல் பெரியோர்கள் ஆசீர்வதித்துப்பொழியவேண்டும். அருபியாகிய இம்மன்முன் என்னபெரியவன்? அலங்காரக்காட்சிக்காக வந்துள்ள மாதர்களின் மேல் யாதுகாரணம் பூமாரி பொழிகின்றன? என்னும்கயம்ப்படவுளாத்தாராயினும் ஸ்திரீகள் சித்திரகுப்தர் பேரழகால் விரகங்கொண்டு திகைக்க மத்தாபா னங்கள் எய்யப்பட்டன என்பது கருத்து. (ஞ-ஏ.)

நோயு நோய்க்குறு மருந்துமா நோக்கினார் நோக்கித்
தேயு நுண்ணிடைச் சிங்கமே சுமங்கிடுஞ் செருக்கான்
மீபு யர்ந்தவா ரணம்புனை கட்படாம் வீழிப்பப்
பாயும் பள்ளத்தாழ் புனவென வரவந்தான் பவனி.

(இ-எ.) துண்பத்தையுண்டாக்கவும் அதனைப்பரிகரிக்கவும்வல்ல கண் களைப்படைய மாதர்கள் இவ்வாறு அழுகை நோக்கிக்கொண்டு குறைந்து நுட்பமாகிய இடையெண்கிற சிங்கம் தங்களைச் சமக்கின்றதென்றும் கர்வத்தினாலே யேலே உயர்ந்த மூலைகளாகிய யானைகள் முகப்பாமாகிய இரவிக்கைகளைத் தள்ளிக்கொண்டு வெளிப்பட ஆழ்ந்த பள்ளத்தில் பாய்கின்ற ஜவத்தைப்போல அதிகவேகமாகத் தம்மைத் தொடர்ந்துவரா சித்திரகுப்தர் கார்வலம் வந்தார். (எ-று.)

நுஅ

ஸ்ரீக்ருணீகர் புராணம்.

ஸ்திரீகளின் ஒருவகைப்பார்வையால் விரகமும் மற்றேர் பார்வையால் அது நீங்குதலுமுண்டாகுமாதலால் ‘நோயும் நோய்க்குறுமருந்து மாம் நோக்கு’ என்றார். “இருநோக்கிவாருணக்ஞுள்ளதொருநோக்கு-நோய்நோக்கொன் நந்நோய்மருந்து” என்பது திருக்குறள். சிங்கத்தை இடைக்கும் தனங்களையானைக்கும் உவயிக்கும் வழக்கால் ‘சிங்கஞ்சமந்த வாராணம்’ என்றும், யானையைக் கொல்லத்தக்க வலிகொண்ட சிங்கமாகிய இடை மூலைகளாம் யானைகளைச்சுமப்பதனால் அவை சத்துருஜியத்தால் பெருங்களிகொண்டு தம் முகபடாமாகிய இரவிக்கைகளைத்தன்னி நியர்த்தன வென்றும் கூறினார். முகபடாம் இரவிக்கைக்குவருமையாதலே “கடாஅக்க ஸிற்றின் மேற்கட்படாமாதர்-படாஅமூலைமேற்றுகில்” என்பதனாலுறவிக்.)

(விவாகத்திற்குத் தேவகண்பிகள் வருகை.)

சுமி ஞானே முதற்றிசைப் பாலர்கங் தருவர்
நிசிரின் மன்னாவன் முனிவர்விஞ்சையர்குழா நிகரி
விசைசெய் தும்புரு நாரத ராதியன் ணீகங்தோர்
திசையெலாநிறந் திருந்தனர் வானகஞ் சிறிதோ.

(இ-ள்.) இந்திரன் முதலாகிய அஷ்டதிக்குப்பாலகரும், கந்தர்வர்களும், இராக்கால அதிபதியாகிய சந்திரனும், சப்தரிஷிகளும், வித்யாதரர்களும், ஒப்பற்ற யாழிசைவல்ல தும்புருநாரதராதியோரும், கணக்கில்லாத பிறகணங்களும் எல்லாத்திக்குகளிலும் நிறைந்தார்கள். ஆகாயம் சிறிதல் வலவே? (எ-று.)

அந்தனை கணங்கட்கும் தங்க இடங்கொடுத்த ஏற்றமும் அளவற்ற கணங்களின் கும்பலும் ஆகாயம் சிறிதல்ல என்றமையால் விளக்கும்.(இ-ஏ)

(ழங்கிரித்திகள் வருகை.)

அவலி லாதன தத்தம் கணம்புடையடுப்பப்
பளகி னுன்மறைப் பண்ணவு மூயற்பரங் தாம
னளிகொடண்புனற் செஞ்சடைக் கடவுளு கயந்து
களிசெயன்பினுல் வதுவைமண் டபத்திடைக் கலந்தார்.

(இ-ள்.) அளவற்ற தத்தம்கணங்கள் பக்கத்தில் கெருங்கக் குற்றமற்ற சதூர்வேதங்களையுணர்ந்த பிரமதேவரும், உயர்ந்த வைகுண்டவாசரும், பெருமையும் குளிரிச்சியுமுடைய கங்கைகுடிய சிவந்த ஜடாதராகிய சிவ பிரானும் விருப்புற்றுச் சந்தோஷந்தரும் அன்பினுல் விவாகமண்டபத் வக்ஞார்கள். (எ-று.) பளகு-குந்தம். (இ-அ.)

சித்திரகுப்தருற்பவச் சருக்கம்.

டிகு

(விவாதக்கிறப்பு.)

ஆர்த்த நாந்துமி யார்த்தன மங்கலச் சங்க
மார்த்த வானவர் கணமெலா மரம்பைய ராட
லார்த்த கிண்ணரர் பண்ணெனுடு கிளைபயில் யாழு
மார்த்த மாதவர் நான்மறை வாழ்த்தொவி யார்ப்ப.

(இ-ன.) தேவதுந்துமியும், மங்கலச்சங்குகளும், தேவர்கூட்டங்களும், அரம்பாஸ்திரீகளின், ஆட்லோஸையும், கிண்ணரர்களது கிளையென்னும் யாழிரம்பினுண்டாகும் பண்களும், மஹரிவிதிகளின் வேதோக்தமான ஆசிர் வாதகோஷ்டத்துடன் கலந்து மிகவும் ஒவித்தன. (எ-று.)

‘பண்ணெனுடு கிளைபயில்யாழு’ என்பதற்குப் பண்ணுதலுடனே உட் பாகீய ரெம்புதேர்ந்திசைக்கின்ற யாழு எனப் பொருள்கோடுதலுமேற்கும். எல்லா வோசையிலும் வேத ஆசிர்வாதவொலி மிகக்கதென்பார் ‘ஆர்ப்ப’ வென்றார்.

(டிகு)

(மாங்கல்யதாரணக்கிளைய.)

செப்பு மாமறைத் துறைவழி யோமச்செக் தழன்முன்
னெப்பு வேறிலா மாதலை மீன்றவா ருதவு
ம்பெரா டேற்றுமங் கலத்திரு நான்களத் தணிந்தான்
மெய்ப்பெ ரும்புகழுச் சித்திர குப்தனு மேலோன்.

(இ-ன.) அழியாப் பெரும்புகழுபெற்ற சித்திரகுப்தர் விதிகப்பட்ட வேதசாஸ்திரரெற்றியே ஹோமாக்னி சாக்கியாகத் தங்கட்குத் தாங்களே சமானமாகிய அம்மூன்று கன்னிகைகளையும் அவர்கள் பெற்றேருவழங்கிய தத்திருடன் அங்கீகரித்துத் திருமாங்கல்யகுத்திரமுங் கழுத்தில் தரித்தார். (எ-று.)

(கு)

(மும்பித்திகள் யதாஸ்தாக்ஞாக்ஷேதல்.)

பொன்னி வங்குறை பக்கறு மலர்மழை பொழிந்து
யின்ன ஞோராடும் வாழ்கபல் லாண்டென விளம்பு
மன்ன வாகன ஞதிமுத் தேவர்த மதிக்குச்
சென்னி தாழ்ந்தனன் வரம்பல வழங்கினர் சென்றார்.

(இ-ன.) பொன்னைகளைங்கும் கற்பகமலர்மாரி பொழிந்து இம்மாதருடன் கிழேவிலாழுக்கவென்று ஆசிர்வதிக்கும் பிரமாமுதவிய மும்மூர்த்திகளின் பாதங்களில் சிரம்பட நமஸ்கரித்த சித்திரகுப்தருக்கு அளவற்ற வரங்கள் கடாகிந்து அவர்கள் தத்தம் யதாஸ்தானத்தையடைத்தனர். (எ-று.) (கு)

(துரியபகவான் தேவர்களையுபங்கித்தனுப்பல்.)

வகுத்த நூல்விதிச் சடங்கெலாம் வழுவனு தியற்றி
மிகுத்த வானவ மோதற் கணத்தவர் வியப்பத்
தகைக்கி யன்றன புரிந்துப சரித்தவர் தானத்...
துகைத்துச் செங்கதிர்க் கடவுள் வீற்றிருந்தன னுவங்தே.

(இ-ள்.) சாஸ்திரங்களால் வகுத்துச்சொல்லப்பெற்ற விதிவுத்தான் சடங்குகளைத் தவறுமல் நிறைவேற்றி மிகுதியுங்கூடிய தேவர் முதலிய கணங்கள் யாவரும் அதிசயிக்கும்படி அவரவர்க்கேற்ற உபசாரங்களைக் கிரமமாய்ச்செய்து யதாஸ்தானத்திற்கனுப்பிச் சூரியபகவான் சந்துஷ்டியாயிருந்தார். (எ-று.)

நூல்விதிச்சடங்கு-ராஜஞோம் முதலியவை.

(ஏ-2.)

(இதுமுதல் ஐந்துகவிகளால் சித்திரதுப்தர் கிருஷ்ணல்லாஸ்ரம நடக்கையைக்கூறுதல்.)

இமிழுங் தெண்டோ வரப்பொடி நாகர்வா ழிடமே
யமரர் நாடெலு மூவல கத்தணங் கனையார்
தமைவ னப்பினாற் நனித்தனி சயங்கொளத் தக்க
வழித்தின் சாயலார் மூன்றுள மொன்றுபட் டமைந்தார்.

(இ-ள்.) ஒவிக்கின்ற தெள்ளிய அலைபொருந்திய கடல்குழ்க்க பூவுல கத்திலும் பாதாள லோகத்திலும் தேவலோகத்திலும் வாசஞ்செய்கின்ற மூவகைமாதர்களையும் அழகினால் தனித்தனி வெல்லத்தக்க அதிக சௌகர்யவதிகளான தேவாயிரத்திமோன்ற சாயலையுடைய பிரபாவதி, நீலாவதி, கர்னிசியைன்னும் மூன்றுமாதர்களும் மனோநிலைமையில் வித்யாசமில்லாத ஒற்றுமையுடையவர்கள். (எ-று.)

கடல்குழ்க்கது பூவுலகமொன்றுமோதலால் ஒடுக்கொடுத்துப் பிரித் தார். “நெடிலோடாய்தம்” என்பழிப்போல். மூன்றுலகமாதனையும் இம் மூவரும் தனித்தனிவெல்லவர் எனத் தொகைபொருந்தக் கூறினார். தேவா மிர்தத்தைச் சாயலுக்குவழித்தல் “சாயற்குமின்னமுதந்தானமயிலாம்” என்னும் உவமானசங்கிரகத்தாலும், “எந்தொத்தலர்ந்தமுலையின்னமுதன் னசாயல்” என்னுஞ் சிந்தாமணிப்பதிகத்தில் ஆசிரியர் நக்கினார்க்கினியர் ‘அமிர்தம் கட்கினிதாகிய மேன்மையும், தன்னைநுகர்ந்தார்பிறிதுநகராமல் தடுக்குமென்னமயுமுடைமையால்’ என எழுதிய ஒரையாலும் பண்பும் பயனும் விளங்கும். சபத்னிகளுக்குள் போராட்டம் உலகப்பிரசித்தமாதவின் இவர்கள்பால் அப்பேதமில்லை யென்பார் ‘மூன்றுள்மொன்றுபட்டமைங்

சித்திரங்பத்ரருற்பவுச் சுருக்கம்.

கூட

ார்' என வேண்டினார், இக்டோடாருக்கு இம்முவருளமும் தலைவன் மனத் தடங் ஒன்றுபட்டு நால்வகையகக்கரணம்போற் றம்முளொத்தனவென நுழையபொருளுங் கொள்ளலாம்.

(கூ)

கற்பொ இந்தொடர் மாட்சியுங் காதல னுயிர்க்கோ
ரொந்து டம்பென வன்புக்கார் நுளமிர் திபல்வு
கற்ப யத்தங்க் லிசையெனுங் தேந்தமு நவைதீர்
விற்ப ஏக்கலை நூற்பயில் கேள்வியின் விளைவும்.

(இ-ன.) கற்போடு கலக்க நற்குணங்கள்பலவும், நாயகனுயிருக்குறுதி யாகிய வுடம்புபோல் அன்புமிகுஞ்சு அவன் இஷ்டத்தைக் குரிப்பாலறிந்து நடத்தலும், நன்மையாகிய கீர்த்தியைப்போல் பயன்படும் பொருள் வேறில் ஶையென்னுங் தெளிவும், குற்றமற்ற விவேக மிகுதிக்கேதுவாகிய கலைக்குா எனதற்களிற்பழகிய கேள்வியின் முதிர்ச்சியும். (எ-று.)

இஃஂது குளகம். குளகம் பலபாட்டொருவினை கொள்ளுமாகவின் இத் தலைவரும் செய்யுளில் மேவியென்னும் ஏச்சவினை முதனிலையுடன் முடியும். பெண்களுக்கு முதற்கண் வேண்டப்படுஞ் சிறப்புத்தோன்றக் கற்பொடும் என வித்தார். உடம்புக்குறுதியெலும்பாதல்போல் நாயகனுக்குடலமாகிய இவர்கட்டுக் கற்புகளந்த நற்குணமும் அன்பும் என்பாரினா. “அதலிசை பட வாழ்தலிதுவால்ல - நாதியமில்லையுயிர்க்கு” என்பதனால் புகழ்போற் பயன்றருவது வேறில்லையென்று தெளிந்தனர். நாற்களைக்கற்றலிலும் அறிந்தோர்ச்சால்லக்கேட்டலும் பல்காற்கேட்டுமிகுங்குந்த நடத்தையும் ஒன்றந்தொண்டுயர்ச்சியாவதால் முறையே ‘கலைநூற்பயில் கேள்வியின் விளைவும்’ என்றார்.

(கூ).

ஐவு கைப்பெரு வேன்வியு மிருமையி ஞக்கஞ்
செய்வு கைக்குய ரின்சொலுஞ் சீலமுங் திறநு
மெய்வு கைப்பெறு நற்குண வேலையு மேவி
யுய்வு கைக்கெழி வன்பனுக் குறுதைனை யுகந்தார்.

(இ-ன.) நிகரற்ற இன்சொலும் ஆசாரமும் இவற்றேடு சம்பந்தப்பட்ட மற்ற எல்லாவிதப்பெருமைகளும் பெண்பிறந்தார்க்குரிய நாணம் மடம் அச் சம் பயிர்ப்பு என்னும் நான்கு குணங்களாகிய காவலும் பொருங்திப் பஞ்சீ மஹாயக்ஞங்களால் இம்மை மறுமைகளிற் சுகம்பெறுவதற்கும் ஆத்மவாப மார்க்கத்திற்கும் தமது அழகிய நாயகனுக்கு உற்ற சகாயுள்தர்களாக அவைந்தார்கள் அம்மாது சிரோன்மணிகள் (எ-று.)

ஜவகை ஜேள்வி-பஞ்சமஹாயக்ஞம்; (1) பிரமயக்ஞம்-வேதமோதல், (2) தேவயக்ஞம்-ஒழும்வளர்த்தல், (3) பூதயக்ஞம்-பலியீடு, (4) பிதுர்யக்ஞம்-தர்ப்பணமுடித்தல், (5) மாணிடயக்ஞம் -இரப்போர்க்குண்டிமுதலீய உதவல். பிதாவுக்கு சிஸ்ருநாவைசெய்தலும் பிதுர்யக்ஞமாகுமாதலால் ஈண்டு அதனையே கொள்க. முன் செய்யினோடித்தனை ஜவகையெப்பறாவேள்வியுமிருக்கவேண்டும் காலமாகும் உய்வகைக்கும் அன்பனுக்குறுதுணையுக்கங்கார் எனக்கூட்டி வினைமுடிப்பெய்க. “ஒழுக்கம் விழுப்பந்தரலான்” என ஏம் “இன்சொலினிதின்றல்” எனவும் கூறிய பெரியோர் வாக்கிலுண்மை பெற உயரின்சொல் சீலம், எனப்பட்டது. மனோவாக்குக்காரயங்களின் துய்யமையைக் ‘கற்பொடிக்கொடர்’ என்னுமேற்கவியிர்க்கிடக்கி முறையேக்கறி வைசொசிதற்ப்புக்குணங்களிவற்றுனடங்கும் அவற்றையுங்கழுவுக என்பார் ‘திறனு’ மென்ச்சுருக்கக் கூறினார். அன்பலுக்குத்துணையுக்கந்தாரான் பதனை “தனையாள்பதிக்குக்கதிக்குக்குத்தனிச்சார்ப்போல்வாள்” என்ற திருவிளையாடல் உலவாக்கோட்டையருளிய படலக்கவியோடொப்புநோக்கு. மாதர்களின் நாற்குணமும் அவர்க்குக்காவலாமாறு “நாற்குணமுநாற்படையா” என்னும் புகழேஷ்டி வாக்கானுமூனர்க. (க-ஞ)

திருவின் மேதகு செவ்வியோர் முலைகலங் தினோத்துப்
பொருளு மின்பும் வழிப்பட முற்படேஉம் பொருவி
வருங்பு ணாந்தன வறமிரண் டினிற்றலை யாய
தெருங்பு ரிக்தவில் வறகெறி யொழுகுவான் செம்மல்.

(இ-ன்.) மஹாலக்ஷ்மியினுமேம்பட்ட அழகும் பருவமும் வாய்ந்த இம் மாதர்களின் ஸ்தலாவிங்கன சுகத்தை அனுபவித்துப் புருஷார்த்தம் நான்கி னுள் பொருளும் இன்பும் தம்பின்ரூடர முன்னேவரும் சிறப்புப்பொருங்கிய நிக்ரந்த அருளுடன் கலந்த அநத்தின்வகை யிரண்டிற் சிகோஷ்ட மாகியதும் முற்றத்தேர்ந்த, மூதறினுக்குடன்பாடான துமாங்கிய இல்லத மார்க்கத்தில் சித்திரகுப்தர் நடக்கின்றார். (எ-று.)

‘செவ்வி’ அழகும் பருவமுழனர்த்துங் தகுதியால் அவ்விரண்டுக் கொண்டோம். புருடார்த்தமாவன அறம், பொருள், இன்பம், வீடென் னும் இங்கள்குமாம். இவற்றுள் பலஜன்ம நிஷ்டாம்யகர்மாநுஷ்டானப்பய ஞக வண்டாகும் சித்தசுத்தியால் ஞானப்பேறேய்தி வீடுண்டாகும் அருகமை யும் பெருமையும்பற்றி யஃதொழித்து யாவர்க்கும் பொதுவிற்பயன்படும் மற்ற மூன்றினுள் இன்பம் பொருளாற் சிறத்தலானும், பொருளும் ஆன மாக்களது ஜன்மாந்தர புண்யவசத்தாற்கிடைத்தலானும் அநமே சிறப்பு ஷ்டத்தெணக் கித்தாங்கிக்கப்பெறும். இனி உண்மை தேறினேர்க்கு வீடும் சிட்காசிய கர்மத்தாலுண்டாதலாலும் ஞானிகளும் சுகிர்தகருமங்களைத் தம்

சித்திரகுப்தருற்புச் சருக்கம்.

கூடு

பொருட்டன்றி உலகமுய்யுங்கருணையாற் கடைப்பிடிக்கவேண்டுமென்ற இறைவாலுக்குஞ்சிருத்தலாலும் வீட்டிலும் சிந்தது அரமெனக் காரண வகையாற் கூறினுமிழுக்காது. என்னை? “சிறப்பீனு” மென்ற குரட்குப் பரிமேலழகர் மோட்சமுந்தருமென் துணைக்கிரிப்போந்தாராதவின். பொரு ஞமின்பழும் பின்வர அறம் முன்வரும் சிறப்பிற்று என்பதைனை “சிறப்பு டைமர்பிற் பொருஞமின்பழு, மறந்துவழிப்படேந் தோற்றம்போல” என் னும் புதப்பாட்டானுமிரிக். அறமிரண்டு-இல்லநம் துறவறம் என்னுமிரிவை. இவற்றுள் இல்லநமே சிந்ததென்கை, உத்தவேதத்தில் “ஆற் றினெழுக்கியறனிமுக்காவில்வாழ்க்கை - நோற்பாரினேன்மையுடைத்து” என்றனமையானும் “அறனைப்பட்டதே இல்வாழ்க்கை...” என்னும் பாசரத்துக்கு ‘துறவறம் மனத்தையும் பொரிகளையும் ஒறுத்தடக்கவல்ல அருமையுடைத்தாயவழியே அவற்றை யொறுக்கவேண்டாது ஓம்புல வின் பங்களாரத்துய்க்கும் மேன்மையுடைய இல்வாழ்க்கையோடு அறமென ஒருங்கெண்ணப்படுவதென்றவாருயிற்று’ என உணர்யாசிரியர் எழுதிய குறிப்பானு முனர்க. ‘தெருன்’ தொழிலாகு பெயராய் உடையானா உணர்த்திற்று.

(கக)

உப்ப மைந்தன காமத்துப் புனர்த்திய செவ்வித
துப்ப மைந்தசெவ் வாயமு தம்பெருத் துனிய
· மொப்ப மைந்தன புலவியுங் கலவயி னுயர்வஞ்
செப்ப மைந்தமா நாகரிற் றுய்த்திடு தினத்தின்.

(இ-ள.) இனிமைதங்கிய காமமிகுதியைத் தெரிவிக்கின்ற குறிப்பே அறிந்தகாலத்தில் பவளத்தையடக்கி அழோல் பேம்பட்டுச் சிவந்த அதர பானம் பெருமல் இடையேதடுக்கும் நீண்டபிணக்கும், சமானமில்லாத பரமசகத்தைத்தரும் ஊடலும், சம்போகத்தாலுண்டாகும் வெற்றியும் ஆகிய இவற்றால் அடையத்தக்க இன்பங்கள் வாயாற்சொல்லியடங்குவதன்று. அதுபவித்தோர் மனமே என்குணரும். அத்தன்கைய போகசகத்தைப் பெருமைதங்கிய நாக்லோகத்தார்போல அநுபவிக்கின்ற காலத்தில். (எ-று.)-

உப்பமைந்த காமம் என்பதற்கு ஆசிரியர் செனிலூர்க்கினியர் கூறிய ‘உவப்பில்லாத இனிமைபொருந்திய’ என்னுஞ் சிங்சாமணி உண ஈண்டு கோக்கத்தக்கது. ஸ்திரீகளின் நீண்டபிணக்கம் துனியெனப்படும். ஊட்ட லும் இன்பந்தருமென்கை “துனியும்புலவியுமில்லாயிற்காமங்-கனியுங்க ருக்காயுமற்று” என்னுங் குறளாலுணர்க. சம்போகத்தாலுண்டாகும்வெறி றி ஆடவர்கண்ணது. “ஆடவிற்குறேற்றவர் வென்றாரதுமன்னுங்-கூடவிற் காணப்படும்” என்றார் செங்காப்போதாரும். வாயாற்சொல்லந்தரிதாய் அதுபவித்தோர் மனத்திற்கே புலப்படும் இன்பமுடைமையான்மே தமிழ்

தூந்தன் அப்பொருளெனக் காமப்பகுதிக்குப் பெயரிட்டதும். ஆதலா; ‘செப்பமைந்த’ என்றார்; இதுவினைப்பெயர். நாகர் போகசுகத்தில் மிகவர் என்பதனைச் சிந்தமணீப்பதிக்கசெய்யுளில் “நஞ்சற்றகாமங்கினா; விற்றுய்த்தவாறும்” என்பதந்து ‘நாககோடுக்கை ஒருட்பாதலும் நீங்கல் வன்மையும்பற்றி’ என்றவனாயாற்றெனிக். அமைதல்-அடக்கல், நிகர மூந்த முழுக்காள்’ சிந்தாமணி. (க-எ)

(சித்திரதுப்தி யமதர்பாஜூட்டுக்கேள்வு நல்வினை தீவினைக்) கணக்காய் அமைதல்.)

விஞ்ச மூவுல குயிரிரு வினையெலாம் வெவ்வேல்,
தெங்கி டாதிய மனுக்குனாக் தருகினி விருந்தே
மஞ்ச நீகணக் குறுதொழின் மேவிவாழ் கென்னக்
கஞ்சன் மாலரன் மொழிவழி ரிஜ நனங் கானை.

(இ-எ.) ப்ரஹ்மா, விஷ்ணு, ரத்திரரென்னும் மூவரும் சித்திரகுதர் முன்வந்து மிகுந்தவிசாலமான ஸ்வர்க்க மத்திய பாதளமென்னும் மூதுவக்குதுமுள்ள ஆண்மகோடுகளின் நல்வினை தீவினைகளை வேறுவேருச்சுறைவினாறி யமதர்பாஜூவின் சமீபத்திலிருந்து தெரிவித்து சித்திரகுதரோ! நீர் கணக்கெழுதுங் தொழிலைக் கைக்கொண்டுவாழ்வீரென்று கேளியபடியே அத்தொழிலைக் கைக்கொண்டார். (எ-று.)

மைந்தன் என்பதின்போலியாய மஞ்சன் என்பது அண்மைவிளிக்கண் சிறுகுனி வீவந்தது. (க-ஆ)

(சித்திரதுப்தரின் தோழிற்பெருமை.)

ஶளங்த போகமல் வங்குயிர்க் கிருவினை யன்னே
கிளங்த வங்குவினை கண்டனங் ரெருகுப்பவன் கீர்த்தி
யனங்கி யாவரோ கணிக்குநர் விரிஞ்சன தமைப்பும்
வளங்த வாவிவன் வாய்வழி நிற்பது மன்னே.

(இ-எ.) பூர்வ ஜன்மம் நல்வினைகளும் தீவினைகளுமாகிய கர்மங்களால் வளா அவ்வங்குயிர்கட்கு அளந்தவைத்தாலொத்த போககாரனாயின? சொல்லப்படுகின்ற அவ்வினைப்பகுதிகளைக்கண்டு திரட்டிச்சொல்கின்ற இச்சித்திரகுப்பதருடைய கீர்த்திப்பிரதாபத்தை அளவிட்டுக் கணிப்போர் யாவர்? சுருங்கச்சொல்லுமிடத்துப் பிரமதேவலனுடைய கிருஷ்ணத் தொழி ஆம் வண்மை நீங்காத இவரது வாய் வார்த்தையைக்கொண்டே கடவு பெறுகின்றது. (எ-று.)

சித்திரகுப்தரூற்பவச் சருக்கம்,

கூடு

“ அளந்தனபோகமவரவாற்றுன் ” என்பதுபற்றிக் கர்மத்திற்கேற்ற சுகபோகமுண்டாவது நிச்சயம். அமைப்பும் என்பதிலும்கை சிறப்பு. படைப்புத்தொழிலில்லாவழி விஷ்ணுவின் காப்புத்தொழிலும் ருத்திரனது சம்ஹாரத்தொழிலும் நிகழானமயானும் அப்பிரம சிருஷ்டியும் எம் சித்திரகுப்தர் வாக்காற் சொல்லப்படும் எல்லினை தீவினைத்தொகை தெரியாதவீட்டத்து நடவாணமயானும் முத்தேவர் முத்தொழிலும் இலார் வாய்வழி நிற்பு தெனக் குறிப்பாலுணர்த்தினார். “ மற்றினியுன்-வாயுடையதென்னுடைய வாழ்வென்றான்...” என்னும் களவெண்பாலிற்போல்.

(கு)

சித்திரகுப்தரூற்பவசீசருக்கம் முற்றும்.

பாயிரமுட்படக் கடிய செய்யுட்கள் க.2.0.



ஜெந் தாவது

*புத்திரப்பேற்றுச் சருக்கம்.

— சொலை —

[இச்சருக்கத்தால் சித்திரிகுப்தருக்குப் புத்திரர்கள்
பிறக்கமை கூறப்படும்.]

(சித்திரிகுப்பதனின் பத்திரிகை கருக்கோள்ளல்.)

அறுசீர்க்கழி வெடிலடியாசிரியவிருத்தம்.

தெளித்த திலைத் துணைக்கொங்கை
தலைக்கட்ட கறுப்பத் திருமுகத்துக்
களிக்குஞ் கயல்க் ஞுட்குழிய
வைய மருங்குஞ் மெய்காட்டப்
புளிக்குஞ் சகலமேன் மனநடப்பப்
பொதிந்த பொருளான் மேன்மையிற
ருளத்துக் கேற்று மணிவயிற்றுக்
சருப்புற் றனரா லொண்டொடியார்.

(இ-ன.) பொன்பொழியை அள்ளித்தெளித்தாற்போலப் படர்ந்துள்ள தேமலால் விளங்கும் இரண்டு ஸ்தனங்களும் மூகங் கறுக்கவும், அழிய முகத்தில் செருக்குடன் உலாவுகின்ற மீன்போலுங் கண்கள் குழியவும், உண்டோ இல்லையோவென்று கண்டோர் சங்தேகிக்கின்ற இடையானது தன் உண்மையைக்காட்டவும், புளிப்புள்ள வஸ்துக்களையுண்ண மனம் விரும்பவும், உள்ளடங்கிய கருவினால் தனது மேன்மையைப் பார்ப்போர் மனதிற்படவுவக்கின்ற அழியை வயிற்றில் கருப்பமடைந்தார்கள் பிரபாவதி மூதலிய மூன்றுமாதர்களும். (எ-று.)

காப்பசின்னங்களை இவ்வாறே “வரிகொடுமதர்த்த கட்குழியாது-பொற்குடமுகட்டுக் கருமணியமைத்தெனக்-குங்குமக்கொங்கையுங் தலைக் கட்கருது-வளைகாய்விட்ட புளியருங்தாது-தாணம்பயந்த மாண்மர்குழலி...” என்பர் கல்லாடரும். ‘மருங்குன்மெய்காட்ட’, என்பதற்கு இதுகாறும் சங்தேக ஆஸ்பதமான தன் உருவத்தை வெளிப்படுத்த என வனை கோடலு மாம். ‘பொதிந்தபொருள்’, என்ற சொல்லாற்றலால் நாட்குநாள் மேன் மைபெற்றுவரும் ஒருவரை இவர் பொன்னுடையவர் என மதித்தல்போ வீத் தினேதினே உயர்ந்துவரும் வயிற்றை நோக்கி இவர் கருப்பமுடையா

புத்திரப்பேற்றுச் சருக்கம்-

·காள.

ஓன மதிக்கச்செய்வது அவ்வயிரெங்க. இனி வெளிக்காட்டாத பொரு ஜூயடையார் அடக்கத்தை நோக்கி ஜனங்கள் அவனை மதித்தல்போல இவ் வயிற்றை நோக்கி நன்கு மதிக்கவெனவுணாத்தலுமேற்கும். (க)

(இதுழைல் ஏழையெடுகளால் புத்தி ஓற்பவ
வர்ணனையைக் கூறுதல்.).

பருவக் கிரியை முறைமுற்றிப்
புத்து மிதியும் புக்கோட்கண்
மருவுச் சுங்கேங் திரகோணம்
வதியப் புனித சுபவோஹ
விரவத் திசையெயங் கணுமுழுக்க
விகமங் கலதூ ரியமொலிப்பச்
சுர்பூ மாரி பொழிந்தார்ப்ப
வணிடூய் விழாவுங் தொடங்குறவே.

(இ-ன.) அவ்வப்பருவத்திற் செய்யத்தக்க சடங்குகளைக் கிரமமாக நிறைவேற்றிப் பத்துமாதமுஞ்செல்ல, சுபக்கிரகவுக்கள் பொருந்திய உச்சம், கேங்கிரம், திரிகோணம் என்னும் நற்பவஸ்தானத்தில் தங்க, அக்காலத்தில் பரிசுத்தமாகிய சுபலக்கனமுதக்க, எட்டுத் திசைகளிலும் ஒவி மிகும்படியங் களவாத்யங்கள் முழுங்கவும், தேவர்கள் புத்தமாரி பொழிந்து ஆசீர்வுத்திக்க வும், அழகிய நெய்யாட்டித் திருவிழா ஆரம்பிக்கவும். (எ-று.)

பருவக்கிரியையாவன-கருப்பமுற்ற மூன்றாமாதத்தில் நாசியிற்பிழியும் நசியக்சடங்காகிய பும்சவனமும், ஆராமாதத்தில் முட்பன்றி மூன்ளால் உச்சிவிளிக்குது செப்பதாகிய சீமர்க்கும், பூச்சுட்டல் முதலியலுமாம். கெம் விழா-நெய்யிட்டு முழுகும் உற்சவம், ஆது பிள்ளைப் பேற்றிற் செய்யத்தக்க தோர் விளையாட்டு.

வழிதேம் பிழியின் மிகுச்சவான
ஆற்ச செவியே வாய்மிப்ப
விழியாற் கண்டோ ருளம்பருகும்
மென்சூங் கொடியா ரிசைபாடப்
பொழியுங் கடாத்த திசைக்களிற்கின்
புழைக்கை தூர்க்கு நறுஞ்சண்ணம்
விழைவான் வீசி யரம்பையினூர்
விகற்பக் கூத்தின் றிநன்றரிப்ப.

சு.அ

முக்குண்ணீக்கர் புராணம்

(இ-எ.) கண்டவருடைய மனதைக் கண்களாற்குடிக்கின்ற மெல்லிய பூங்கொம்புபோன்ற அரம்பாஸ்திரீகள் இன்னிசைப் பாடவாலுண்டாகு இருவிளைஞ்சும் பிழியப்பட்ட வழிகின்ற தேனிலுமிக்க ருசியை நாவில் ஜலதூரக் காதுகளே குடித்து ஆகந்திக்கும்படிப் பாடவும், பொழிகின்ற மும்தத்தையுடைய திக்குயானைகளின் தும்பிக்கைத் துவாரத்தையும் தர்ஸ் கும்படி வாசனைப்பொடிகளைத்தாலிச் சில அரம்பாஸ்திரீகள் ஈடன அபிஷ வேறுபாடுகளை விளக்கிக்காட்டவும். (எ-ஆ.)

சங்கீத அபிருசியை அதுபவிக்கும் பாக்யம் தனக்கில்லையேயென்று காலுறிந்து. ‘செவியே’ என்பதினேகாரம் பிரிசிலையும் தேற்றமுமாம். பார்ப் போர் மனதைக் கண்களும் பாடற்சவையைச் செவிகளும் பருசினவைங்கது இலக்கணைநெறி. ‘விகற்பக்கத்து, கூத்தின் விகற்பம் என முன்பின் ஞகத் தொக்க தொகை.

(ஆ)

ஈன்ற மெலியும் வயானோயு
மற்பப்பக் கவான்மீ தின்பழுற்ற
தோன்றி யன்னைக் காங்கேதங்
கைக்மா நீயத் தொடங்குமகார்
போன்ற வரிய பெரும்பொருளொன்
றிஞ்று வதூறுற் புரிந்ததவுத்
தான்ற மாட்சி யவர்க்கேயென்
றாப்பார் களிபூத் தயல்விரவு.

(இ-எ.) பிரசவித்தவினோப்பும் பிரசவக்கஷ்டமும் பறந்துபோகத் தாயினுடைய தொடையின்மேல் இன்பமிகுவன்னைம் தோன்றிய அப்பொழுதே மாதாவுக்குத் தடி செய்ந்தனறிக்கடன் கொடுக்க ஆரம்பிக்கிற புத்திரர்களோப்போன்ற அரிய பெரிய பொருள் வேறொன்றுமில்லை. அப்புத்திரப்பேறும் பூர்வஜன்ம தபோபலமுடைய நிறைந்த ஏற்குணவான்களுக்கே கிடைக்குமென்று தங்களுக்குள் பேசிக்கொள்கின்ற மகனிர்கள் சந்தேகங்கு முடன் பக்கங்களில் கெருங்கவும். (எ-ஆ.)

பிரசவவருத்தமனைத்தும் குழந்தையைக்கண்டவுடனே மாறுமென்றை “வயாவும்வருத்தமுமீன்றக்கானேவுங் - கவாதன்மகற்கண்டுதாய்மைந்தாங்கு” என்னும் நால்தியாலும், புத்திரர்களோப் பொருளென்னும் வழக்கு “பொருளும்யாழும்விளரிபும்பூவையு-மருஞாளும்மழுமைவழக்குவாய்...” என்னும் இராமாயண ஈந்தரகாண்டத்தாலும், புத்திரப்பேற்றுக்கு ஜன்மாந்தர் புண்ணியமே காரணமாதல் “தம்பொருளென்பதம் மக்களுவரங்-தா-

புத்திரப்பேற்றுச் சருக்கம்.

கால

தம்வினையான்வரும் ” என்னும் திராவிடவேதத்தாலும் அறிக். பத்துமா தஞ்சமங்கு வயிறுகொங்குபெற்ற மாதாவுக்குச் செய்யத்தக்க பிரதியுபகா ரம் அதிகமாயிருத்தலால் குழலி பிறந்தாள்தொட்டே கைம்மாறு செலுத் தத்தொடங்கி முதலில் தன்னையின்ற கஷ்டமைன்ததும் மறக்கும்படிக்குத் தாய்க்குப் பெருங்களிப்பூட்டுமென்க. (ஒ)

வேறு.

புள்ளூ மலங்கெடுகி புரிந்தெயல் பிறிதென்ன
வள்ளினே மரும்பெறனி னுருக்குமைத்தே யிதுபெறுதி
யென்னவேண்மை வேள்பண்ணையெழிலிலுமிக் குயருருவங்
கொள்ளுதியென் தரனளிப்பப் பலகொண்ட கோலம்போல்.

(இ-ன்.) ஸ்ரீவிவபெருமான் மன்மதனோக்கி ஏ ! மன்மதா ! நீ வண் தின் நிங்காத புத்தக்கினையக்கொண்டும் மேல் வீசிய வினையாட்டை வேறாக நினைத்துப் பெறுதற்கரிய அழிய உன் தேகத்தைச் சாம்பலாக்கி விட்டோம். எம்மைப் பழிக்காதே ! இவ்வரத்தைப்பெற்று மூன்னைய அழிலுமிக்க சுந்தரதேகத்தைக் கொள்வாயாகவென்று கிருபைசெய்ய அம்மன் மதன் அவ்வரத்தால் பலவுருவங்கொண்டு தோன்றினுற்போல். (எ-று)

நிவ்தைகடிய சமயம் மெல்லிய மலர்கொண்டெட்ரிந்ததைப் பெறுங் குற்றமாக்கிற்று என்பார் ‘பிறிதென்னவள்ளினே’ மென்றும் கோபந்தீர்க் கொபோது குணங்தோன்றிற்று என்பார் ‘என்மெயென்னவ் இதுபெறுதி’ யென்றும், குற்றமாகாததைக் குற்றமாகக்கொண்டு தன்மூத்தத்தாகு அநுத பித்து ‘பண்ணடையெழிலிலுமிக்குயருருவங்கொள்ளுதி’ யென்றும்கூறினார். எனவே புத்திரர்கள் பலர் பிறந்தது மன்மதன் பலவுருவங்களோடு மிக்க அழகுற்றத் தோன்றினுற்போலிருந்தது என்பது கருத்து - (ஏ).

அன்னகடை மான்பிரபா வதிக்குதித்தா ராரிக்குருளை
யென்னவடற் குரியவர் மன்மதிவர் மாவிருவர்
துன்னுவீ ரியன்பலவா னரியமான் சபாகுவெனப்
பன்னுமொரு நால்வராயும் பயந்தனை லாவதியே.

(இ-ன்.) அன்னம்போலும் கடையையும் மான்போன்ற விழியையும் டைய பிரபாவதி என்பவருக்குச் சிங்கக்குட்டிபோன்ற பலந்தங்கிய குரிய வர்மா, சந்திரவர்மா என்ற இரண்டு புத்திரர்கள் பிறந்தார்கள். நெருங்கிய வீரியன், பலவான், அரியமான், சபாஹ்-வென்னும் நால்வர் குமாரங்களும் நீலாவகியென்னும் இரண்டாமைனவி பெற்றன. (எ-று) (ஏ)

இளையாளே யெனிலுமவ ஜெழின்மாட்சிக் கிளையாளாங் கிளிமாழிக்கன் னிசிவையிற்றிற் கிளர்புசூற் ரேஞ்சிலு ரளியான்னமை வள்ளமைவனப் பறிவுக்கம் வாய்மைமுதல் வளர்பெருமைப் புணரிளமை பதினெண்மார் மைந்தரோ.

(இ-ள்.) இவ்விருமாதர்க்கும் வயதில் இளையாளேயாயினும் அழகி ஒம் நற்குண நற்செய்கைகளிலும் இளையாத(குறையாத)வளாகிய கிளியின் வாற்றக்கோல் இனிய சொற்களையடைய கர்னிகியென்பவன் வயிற்றி னின்றும் கருணை, ஆண்மை, ஈகை, அழகு, அறிவு, ஊக்கம், சத்தியமுத விய பெற, மைக்கேதுவாகிய குணங்கள் வளர்கின்ற இளமையோடு பொருங் திய பதினெட்டுப்புத்திரர்கள் விளக்குகின்ற சீர்த்தியேரடு பிறந்தார்கள்.

(ஏ-ற.)

இளையாள் சிறியவள், இளைக்காதவள். ‘புசூற்ரேன்றினார்’ என்ப தில் ஆனாருடு உடனிகழிச்சிப்பொருளில் வந்தது. “தூங்குகையானேஞ்கு நடைய” என்புழிப்போல். “தோன்றிற்புக்கொடுதோன்றுகவங்கில்லார், தோன்றலிற்றேன்றாருமை நன்று” என்பவாகவின் புக்கொடுதோன்றினார் எனப்பட்டது. எவ்வாக்குணங்களிலுமேம்பட்ட காருண்யத்தை முதற்கண் ‘அளி’ யெனவிதந்து அதனை சிலைநாட்டற்கிணியமையாத ஆண்மையை யும், அதன்பயனுகிய வண்மையையும், அவ்வண்மைபோல் கண்டோர் காமு தங்கட்டமுகும், அப்புறங்கோற் சிறந்த வள்ளமுளாம் அரிவும், அவ்வ நிலாற்கண்ட செய்கைகளைச் செய்தற்கண் வேண்டப்படும் ஊக்கமும், அவ்வூக்கத்தைப் பிறர் கம்பி மனமகிழ்தற்கேற்ற மெய்வாக்கும் முறைபடத் தோன்றுங் தகுதிபற்றி நிரல்படவைத்தோதினார். ‘வளர்பெருமைப்புணரி எலமை’ யென்றது இங்கற்குணங்கள் ஜன்மவாசனையாய் இயற்கையே பிறவிக்குணமாக அமைவதன்றி இடையில் வாராமையால் இவையும் உடன் ரேஞ்சில் உடல்வளர்தோறும் உள்ளிருந்து வளர்ந்தனவெனச் சுருங்கவு நாத்தபடி.

(ஏ)

வேறு.

வள்ளவாஞ் சௌராகு ரன்யாக ருகங்

மாலிகாத் திரண்விழுச்சீர் மாபாகு கலைது
ரூள்ளுணர்கேத் திரபாலன் பீமனருச் சனன்மாண்

புறக்கங் பாலிமகா காயன்றர்ப் பகனே

தெள்ளுமதிக் காமதே வண்றகைக் கிராக்கி

திருந்திகையம் பிகாய்களுடு வரவாணி செவ்விக்

கண்ணவிழ்தா ரிலங்குபுய நிகாமலுயர் பலசி

காண்வருமிங் நாமமுள்ள கான்முளைக் காமால்.

புத்திரப்பேற்றுச் சருக்கம்.

எட

(இ-ள.) வள்ளற்றன்மையைடுடைய சௌராகுரன், சௌரஜாக்கு கன், சௌரமாலி, சௌரகாத்திரன், மேன்மைச்சிரப்புற்ற சௌரமஹா பாஹா, கலைக்ஞான சாஸ்திரங்களின் அந்தாங்கமுணர்ந்த சௌரகோத்ரபாலன், சௌரபீமன், சௌரார்ஜானன். பெருமைபெற்ற சௌரங்கந் தன், சௌரபாலி, சௌரமஹாகாயன், சௌரதர்ப்பகன், தெளிநைபுத்தி யுள்ள சௌரகாமதேவன், குணமிக்க சௌரத்ராக்ஷி, திருத்தமான புழுங்கி பெற்ற சௌராம்பிகாயன், சௌரவரவாணி, அழகிய கேளவிரிகிண்ற மாலை விளங்கும் புயங்களைடுடைய சௌரங்காமன், உயர்ச்சிபெற்ற சௌரபலதீ அலங்காரமுள்ள இப்பதினெண்மோ கர்னிசியின் புத்திரர்களாலார்.

(அ)

(இதுமதிப்பத்துக்கவிகள் புத்திரப்பேற்றின் எகிழிச்சீயையும்

பால்ய லீலாவிநோதத்தையும் கூறும்.)

வேறு.

நோக்கிற நங்குத்தி ஊறுகு ணம்மகன்
வாய்க்கு மென்ப வடித்ததுண் ஊலெலாங்
தேக்கு கீர்த்தித் தினகரன் சேய்ச்சுதர்
யாக்கைத் தேசினை யாதெதுத் தோதலே.

(இ-ள.) அரிவுடையோரால் வடித்தெடுக்கப்பட்ட நாற்களெல்லாம் ஆராயிமித்துப் பிதாக்வலிட நூறுமடங்கு குணமுதலிய அமைப்புகள் புத்திரனுக்குண்டாகுமென்கின்றன. சேர்த்துவைக்கின்ற கீர்த்தியை. கடைய சூரிய புத்திரராகிய சித்ரருப் பீபெற்ற குமாரர்களின் தேக தேஜஸாக்கு உலமையாக எதை எடுத்துக்கூறவது? (எ-று.)

“பிது : சதகுணம் புத்ர :” என்பவாகவின், ‘தங்குதயினாறுகுணம் மகன் வாய்க்கும்’ என்றும், அவை ஆராய்ச்சி மிக்கார் சொற்ற மெய்வாக்கென்பார் ‘நோக்கின் வடித்த நன்னூல்’ என்றும், இஃதுசாமான்ய வாசகமன்ற என்பார் ‘நூலெலாம்’ என்றும் வலியுறுத்தார். ‘தினகரன் சேய்ச்சுதர் - யாக்கைத்தேசு’ என்றது மேற்குறித்த நீதிவாக்யப் பிரகாரம் சூரியனைவிட அவனது புத்திரராகிய சித்திரருப்பதர் நூறுமடங்கு தேககாங்கிபெற அவருடைய புத்திரர் இம்மக்களாதவின் சித்திரருப்பதரி னும் நூற்றத்தனை ஜாஜ்வல்யமாய் ஜ்வலிக்கும் தேகம் இவர்களுக்குள்ளது. சூரியனுக்கு சிகரி ஒளியுள்ள வேலெரூருபொருள் காலத்திரயத்தும் லோகத் திரயத்துமில்லையாகக் கணக்குப்படி சூரியனைப்பார்க்கினும் பத்தாயிரமடங்கு பிரகாசமுள்ள இப்புத்திரர்களின் தேககாங்கிக்கு உவமாண்மாகும் பொருள்.

என்னவிருக்கும்? என்று குழங்கைளின் தேதேஜஸை வியந்தவாறு. நிற மூம் பண்பு (குணம்) ஆதலால் இதுவும் தாறுமடங்குவாய்க்குமென்பதில் இருக்கின்ற. (க)

மனையை னும்பெரு மங்கல நன்கலன்
பென்னவு வாக்கு மரும்பொரு ஜெய்திய
மனம சிழ்சிசி வரம்பி னிரம்புமோ
தனைய கொன்று செவிக்குலா சார்வழி.

(இ-ன்.) பெருமைபெற்ற மனைமாட்சியென்னும் மங்கலத்திற்கு கால்வ ஆபரணமென ஆன்றேர் கூறுகின்ற அருமையான மகப்பேற்றை யடைந்த மனமகிழ்ச்சியானது (அதிலும்) ஆண்குழங்கைள் என்றவொல்கீலக் காதில் கேட்கும்போது ஒருவரம்புக்குட்பட்டு அளவுகாணத்தக்கதாகுமோ? (எ-ஆ.)

அளவு கடங்க சங்தோஷம் விளைந்ததென்பது கருத்து. “மங்கல மென்பமனைமாட்சிமற்றத-னங்கலனன்மக்கட்பேறு” என்னும் திருக்குற வாம் ஆராவுமுதத்தமுவித் தொன்னாற்களின் மேலுள்ள தம் பேரபிமா னம் புலப்படுத்தார் பொராணிகர். “தெய்வங்தொழுாள் கணவுத்தெருமு தெழுவாள்” என்னுக் திருக்குறைனை இல்லவாறே மணிமேகலை நூலாசிரியர் எடுத்தாண்டமையையும் நோக்குக. புத்திரர்களைப் பொருளென்றற்குக் காரணம் மேல் சா-வது கவியுகைக்கட்காட்டினேம். (க)

தாதண் கோதையர் தாங்கரு முற்கொனும்
போது தானும் புணர்க்குப் புற்றதோ
மாத ரார்தம் வயிறு மகப்பெற
வோது நம்பி யுளமகிழ் பெற்றதே.

(இ-ன்.) இந்த ஸ்திரிகளின் வயிறு புத்திரராப்பெற்றவுடனே புகழ் பெற்ற சித்திரருப்தர் மனமூம் சங்தோஷத்தைப்பெற்றது. ஆகையால் மகரநடப்பொடியுண்ட பூமாலைக்குடிய கஞ்சலையுடைய இம்மங்கையர் மூன் கருப்பங்கொண்டபோதே சித்திரருப்தர் மனந்தானும் சேர்ந்த கருப்பங்கொண்டிருந்ததோ நாமறியோம். (எ-ஆ.)

கருத்தரித்த நாண்முதல் பத்துமாதங்கள் சென்றே புத்திரர் பிறத்தல் பிரத்யங்காறுபவம். இம்மாதர் புதல்வணாப்பெற்றதகூணமே சித்திரருப்தர் மனமூம் சங்தோஷத்தைப் பெற்றுவிட்டபடியால் அம்மங்கையர் வயிறு கருக்கொண்டபோதே இவர் (சித்திரருப்தர்) மனமூம் குல்கொண்டிருக்கதல் வேண்டும். ‘இல்லையாயின் திடைன்று சங்தோஷத்தை எப்படிப் பிரசவிக்கும்? பெண்களின் வயிறு நாட்காள் உயர்ந்து ஏருப்பக்குறி காட்டினாற்

புத்திரப்பேற்றுத் தருக்கம்.

எண்

போல இம்மனம் காட்டவில்லையாதலால் இது சந்தேகம் என்பார் ‘கருப் புற்றதோ’ என ஜயவோகாராந் தக்தார். புணர்கருப்பு-புணர்தலால் உண்டாகும் கருப்பம். இம்மனம், இம்மாதர் கருப்புற்றுள்ளும் சிந்தனையோடு புணர்ந்துபோலும் கருக்கொண்டது என்பார் ‘முற்கொளும்போது’ என்றார். இது காலமுன் ‘மாதாரார்’ விகுதிமேல்விகுதி. (க)

கனகக் குப்பையுங் காசங்கல் லோர்க்கெலா
மினிது நல்குங் கரங்கஞக் கெஞ்சுமோ
புனையு மங்கதம் போகட்டு வீசியே
கனியுயர்ந்த நீகைவிரி தோட்களே.

(இ-ன்.) பெடுஞ்சுவியலும், ரத்னங்களும் (புத்திரர் பிறந்ததந்காக) சுற்பாத்திரத்தில் இன்பமாக வழக்குகின்ற சித்திரகுப்தருடைய கைகளுக்குப் புயங்கள் குறைந்திருக்குமோ? பூவுரும்புகள் குடப்பெற்று மலர்களை அத்தோட்கள் தாம் அணிந்த வாகுவலயத்தை நியிர்த்து வீசியிட்டு மிகவும் உயர்ந்தன. (ஈ-று.)

கைகள் தானஞ்சியப் அவற்றின் மூலமாகிய தோட்கள் நாம் சம்பா விருப்பது இகழ்ச்சியென்றெண்ணித் தயகள் மேற்றரித்த வாகுவலயங்களைத் தானங்கொடிப்பதுபோல நியிர்த்து வீசியிட்டுக் கைகளைவென்ற தங்களுயர்வதோன்றச் சிரித்தனபோல் சூழ்மலர்ந்த புட்பங்கள் வெண்ணம் யாக விளங்கப்பூரித்தனவென்க. நைகவிரிடோட்கள் “ஐருஷிரிர்சிறந்தற்று” என்றுப்போல் இடத்து நிகழ்ச்சாருளின்மூலமாக இடத்துமே விரின்றது. மனக்களிப்புண்டானால் தோட்கள் பூரிக்குமென்பது ஆன் ரேர் ஸுழக்கு. ‘போகட்டு’ என்னுஞ்சொல் அருமைப் பிரயோகமுன் விதப்பர் சிந்தாமணிக்குறிப்புக்காயில் மஹாமஹாபாத்யாயர் ப்ரஸ்மை உ. வே. சாமிகாந்தயரும். (ஏ-க)

ஆத வன்றிரு மைந்தன்மு னுற்றிய
மாத வத்தின் வரும்புதல் வர்க்குஞாற்
ஶாத கண்மச் சடங்கு தொடங்கியே
போத முற்றிப் பொலிவும்பெற் றுன்னோ.

(இ-ன்.) குரியுத்திரராகிய சித்திரகுப்தர் பூர்வகபோவத்தாலுகித்த புத்திரர்கள் இருபத்து நால்வருக்கும், சாஸ்திரோக்தமான ஜாதகள்மக்கிரி யை ஆரம்பித்து கண்கு நிறைவேற்றிச் சிறப்பையும் பெற்றார். (ஏ-று.)

ஜாதகங்மம் - பிறந்தபோது செய்யுஞ்சடங்கு. ‘பொலிவும்’ என்யதி னும்மை முன் சந்தோஷத்தைப் பெற்றதல்லாமலும் எனக்குறித்தலால் இறந்தழீஇயிற்று. (க)

பருவம் பத்தும் படிப்படி யாயெதிர்ச்
தொருவி வாத வுலகை சினைப்புறப்
புரிய மாடற் புதுவிருங் தாண்டொறாட
முருவ ஸ்விழி யோவக்க மெய்துமால்.

(இ-ன.) பத்துவிதப்பருவங்களும் முறையே வந்து நீங்காத மனம் கிழ்ச்சி அதிகரிக்கும்படிச் செய்விக்கின்ற ஆடல்வுகைகளாகிய புதியவி ருக்கு நுகரும்பே:தெல்லாம் பெற்றேருடைய ஆழங்கிய நீண்ட சேத்திரங்கள் கொலுவீற்றிருக்கும் (எ-ற.)

பருவம் பத்தாணை :—காப்பு, செங்கிணை, தால், செப்பாணி, மூத்தம், வருகை, அம்புலி, சிற்றிலழித்தல், சிறுதேருருட்டல் என்னும் ஆண்பாற் பிள்ளைக்கவி யுறுப்புக்களாம். தங்கள் மக்கள் இவ்வாறு வினையாடக்காண்பது இப்போதேயாகவிற் ‘புதுவிருங்கு’ எனவும், விழிகள் இழையாது கம் பீரமாய்க்குதுகவிற்கிருக்கலால் ‘உருவீன்விழியோவக்குமெய்து’ மொன்றும் கூறினார்.

அப்பு முச்சிரி னோயவிக் காப்பிடீக்
ஷகப்பு நாத்தினி தேந்திக் கணதஙச்
செப்ப ருத்திய செய்திக்கண் ஞார்செவிக்
கொப்பி வாடு மழலைகொண் டேடுமால்.

(இ-ன.) உச்சிரில் அப்புகின்றவெண்களுக்காப்பிட்டு இருகரப்களிலூ யின்பமாக எந்திக்கொண்டு பாரித்தகிண்ணம்போலும் ஸ்தனப்பாஹாட்டிய தாய்மார்களுக்குப் பிரதியுபகாரமாக அவர்களின் செவியில் சம்மதித்து இக்குழங்கைளின்வாயும் குதலைச்சொல்லாகிய தேனையூட்டும். (எ-ற.)

“ஆ எப்பெரும்பாதகங்கட்டுக் பிராயச்சித்தயிருப்பச் செய்க்கங்கிறோன்ற பழிக்கு யாதும் பிராயச்சித்தமில்லாமையால் பாலுண்டவாய் தன் பிரதியுப காரத்தைச் செவிக்குச் செய்ததென்பார் ‘ஒப்பிவாடு மழலைகொண்டே மெ’ என்றார். “ஆன்முலையறுத்த வறனிலோர்க்கும், பார்ப்பார்த்தப்பிய கொடுங்கொழிலோர்க்கும், மரணிமைகளிர் கருச்சிதைத்தோர்க்கும், வழு வாய்மருங்கிற்கழுவாயுள், ஒருவன் செய்திகொண்டேர்க்குய்தியில்லென, அறம்பாடின்றே...” என்றார் புறப்பாட்டிலூம். முச்சிஉச்சி. “ஜயவியப் பிய கெம்யணிமுச்சி” என்பது மணிமேகலை இந்திரவிழூலோடுத்தகாஷத். சிறுவர்கட்டு உச்சியில் வெண்குகொந்தப்புதல் பேய் முதலியவற்றுல் திடையூறுண்டாகாமைக்காம்.

(ஏடு)

புத்திரப்பேற்றுச் சருக்கம்.

எடு

குழலின் யாழி னமுதித் குழைத்தசொன்
மழலை தங்கண் மகார்வயிற் கேட்டலாற்
நழையு மூள்ளுமெய் தங்னைத் தொடிந்புநங்
குழலி யின்பங் குநித்ததொர் தோற்றுமே.

(இ-ன்.) புள்ளாங்குழலோசையிலூம், வீணையிசையிலூம், தேவாமுதத் தினுங்கவங்கு செய்தாலோத்த மழலைக்கொல்லைத் தங்கன் புத்திரவாய்க் கேட்பதினால் மனமும், அவர்களைத் தொடுவதினால் தேகரும் (சக்தோஷத் தால்). பூரிக்கிண்றன. ‘ஆடலால் குழங்கைகள் பிறத்தலென்பது இன்பும் மூனைத்தெழுந்தாற் போன்ற ஸ்ரீ காட்சியேயன்றி வேறால்ல. (எ-று)

“ மக்கன்மெய்தீண்டலூடற்கின்பமற்றவர்-சொற்றேட்டவின்பஞ்செ. விக்கு”, “ குழலினிலியாழினிதென்பதம்மக்கன் - மழலைக்கொற்கேளாத வர் ” என்னும் குறங்களை நோக்குக. மக்கன்போன்று உள்ளும் புரமும் இன்பஞ்செய்யும் பிறிதுபொருளில்லையாதவின் அவ்வின்பமே யிங்கனங் குழலிகளாயவதரிக்கின்றனவென்றார். ‘தழையும்’ என்பது முதலைத் தீவகமாய் ‘உள்ளம்’, ‘புறம்’ என்பவற்றேருடுதனித்தனி சென்றிழையந்தது.

சிறுகை நீட்டிக் குறுகுற சென்றுமீண்
திறும் கார்கல முண்பொரு ஊமெனு
வறிகை நல்லிலை யாமர ணீள்விழிப்
பேறுகை செய்த பிரமன் குறிப்பபோ.

(இ-ன்.) நமது நீண்ட கண்களுக்குக் கவசமாக விசேஷித்த இமையை ஘ுண்டாக்கிக் கொரவுப்படுத்திய பிரமதேவனுடைய உட்கருத்தாவது :— நமது சின்னஞ்சிறுகைகளை நீட்டிக்கொண்டு குறுகுறுவென்று நடந்தோ டித்திரும்பும் சிறுவர்களின் அவ்வின்பநடக்கையைக்கண்டு ஆநுபவிக்கும் பாக்கியம்பெற்ற வஸ்து இக்கண்கள் தாம் என்று அறிந்ததனுலுண்டாக்கி தேயாம். (எ-று.)

‘சிறுகைநீட்டிக்குறுகுறசென்றுமீண்டு’ என்பதைக் “குறுகுறாட்டு சிறுகைநீட்டி” என்னும் புறப்பாட்டோடொடொப்பிடுக. மந்ற அங்கங்களி ருப்ப விழிக்குமாத்திரம் இமைகளாம் கவசம் படைத்து அதனுயர்வைப் புலப்படுத்திய பிரமன், மக்களின் இன்பகரமான ஆடலாதிகளை நோக்கத் தவம்பெற்ற பெருமை கண்களுக்கேயேண்டு என்பதை அறிந்துதான் அவ்வாறு செய்துள்ளன் என ஊகிக்கின்றார். (கடு)

பக்க மூந்து மதியைப் பகர்வதென்
ஏனிக்கெ இங்கொலன் காட்சிக் கெளியவன்
மக்க ஞான மகிழ்புரி மன்னெனி
யொக்க நானும் வளரு மூயர்ச்சியார்.

(இ-ன்.) பூர்வங்கு சந்திரனைப்போல் நாட்குநாள் இச்சிறங்கள் வளர் கின்றார்களென்று உவமித்தலால் என்னபொருத்தமுண்டு? கரும்புரசம் போல் இனியசொற்களைப் பேசுகின்றவனும், சுலபமாகப் பார்க்கத்தக்கன ஆம், குடிகளின் மனமகிழ்ச்சிக்கேற்ற காரியங்களை் விரும்பிச்செய்தின் ற வனுமாகிய ஓர் அரசனுடைய சீர்த்தியைப்போலத் தினேநினே விருத்தி யடையும் வளர்க்கியையுடையார் இம்மக்கள். (எ-று.)

“ மூந்தெருக்கலித்திருக்காமைசிறத்தன்று ” என்பதனால் பூர்வங்கு மதி மூன்பெருக்குமேலும் பின் குறையுங்குற்றநோக்கி ‘ மதியைப்பகர்வதென் ’ என்றிருக்கிறது, “ காட்சிக்கெனியன் கடிஞ்சொல்லனேவல்மீக்கருமன்னனிலம் ” என்னும் தமிழ்த்தெய்வல்வேதத்தைத்தழுவிப் பிரஜா கேழுமத்துக்குற்ற காரியம்புரியும் அரசன் சீர்த்திபோல் அபிவிருத்தியாகின் றனர் என்றார். ஒளி-புகழ். “ ஒளியுமாற்றலும் ஓம்பால்கையும் ” என்னும் புறப்பாட்டில் ஒளி இப்பொருட்டாயதுமற்றிக். (க-ஷ)

(வித்யாப்பியாசத்தீசயிவித்தல்.)

அங்கண் வானத் தவிர்மதிக் காய்கலை
தங்கு மொண்ணமை தருபவன் நந்தசேய்
துங்க மெய்தக் சுதர்மதிக் காய்கலை
பொங்கு மொண்ணமை புகட்டின னென்பவே.

(இ-ன்.) அழகிய இடத்தையுடைய ஆகாயத்தின்கண் விளங்குகின்ற நூற்றுக்கு ஆய்வதெடுத்தற்குரிய கலைகளிற் பொருந்தும் பிரகாசத்தைத் தருகின்ற குரியன்பெற்ற மைத்தராகிய சித்திராகுப்தரும் தமது புத்திரர்களின் இயற்கையறிவு உயர்ச்சிபெறும்படி கலைக்ஞான சாஸ்திரங்களைக்கற்ற வான் மிகுகின்ற கல்வியறிவையுட்டினார். (எ-று.)

குரியன் மதி(சந்திரனு)க்குக் கலைதங்கும் ஒண்ணமை தருதலால் குரிய புத்திராகிய சித்திராகுப்தரும் பிதாவின் செய்கையைப் பிக்கப்பற்றுவார் போன்று தம்மக்களுடைய மதி(புத்தி)க்குக் கலைதங்குமொண்ணமைத்தார் என சமத்தூரமாய்க் கூறினார். மதி - சந்திரன், புத்தி. கலை - சர்திரிசை, சாஸ்திரம். ஒண்ணமை - பிரகாசம், அறிவின் விளக்கம். சந்திரனுக்குப்பிரகா

புத்திரப்பேற்றுச் சருக்கம்.

ஈளி

சம், குரியன்துண்டாகிறதென்கூட “இரவிலோதிருப்பத்தன்கள் தான்னடைகுதல்போல்...” என்ற பிரயுவிங்களீலைச் செய்யுளாலுணர்க. மேனுட்டுக்கோள் சாஸ்திரிகளுக்குமிக்குடைப்பாடு. சிறுவர்மதிக்குக் கலையொன்றைக்கருதல் :—அவர்களியற்றையரிலோடு பலவகை நூற்களின் ஆராய்ச்சியால்வருஞ் கல்வியறிவுங்கல்க்கச்செய்தல். இவ்வாறு செய்வது சிறுவர்களின் புத்தி விசாலத்துத் தண்ணளியுடையராய்ப் பெருமைபெற்றுகே என்றார் : துங்கமெய்த, என்றார்.

(கக)

(உபநாசநீசெயிவித்தல், யெளவளப் பிரவேசம்.)

கலைச்சு குக்குமுங் நூலணி காண்வர
நிலைச்சி குந்தொளிர் நெஞ்சினை கேர்மனம்
புலப்பெ குக்கம் புகப்புதுப் பொற்பினன்
ஊலத்த காளைய் பருவாழு நண்ணினார்.

(இ-ன.) மாண்தோல் (அஜினம்) கட்டப்பட்ட பூஜைல் அழகுடன் நிலையெற்றுப் பிரகாசிக்கின்றமார்ப்பைப்போலவே கலைக்குநான்களின் இரகசிய சருக்கக்கருத்துகளும் முதல், வழி, சார்பு என்னும் மூலகை நூற்பொருள்களும் அழகுடன் நிலைத்துப் பிரகாசிக்கின்ற மனதில் பெருகிய வெளகிக் கைத்திக் அறிவு பிரவேசிக்கப் புதிய அழகினால் அலங்கரிக்கப்பெறும் யெளவணபருவத்தை இப்புத்திரர்கள் அடைந்தார்கள். (எ-று.)

‘கலைச்சருக்குமுங் நூலணி காண்வர’ எனச்சிலேடையுவமம் கூறி மார்ப்பையும் மனத்தையும் விசேஷித்தது உள்ளும் புறமும் ஒருபடித்தாய் தூய்மை விளங்கற்கென்க. புதிய அழகென்றார் ஆடவர்க்கு மகளிர்க்கு முள்ள பேரேழகு பொலிவிபெறுங்காலமதுயோகலான். ‘கலைச்சருக்குமுங் நூலணி காண்வர’ என்னுடைய நெஞ்சின்றகு அடையாகும்போது “மாண்தோல்கட்டிச் சுருங்கவிட்ட்சூஜைல் அழகிதாக” எனவும், மனத்திற்காம்போழ்து ‘கலைக்குநான்களின் சருக்கக்கருத்துகளை மூலகை நூற்களின் விழுப்பொருளுடன் அலங்காரவிலக்கண வரம்புகாணக்கற்று விளக்குகின்ற’ எனவும் பொருள்படும். இனிப் ‘புலப்பெருக்கம்’ என்பதற்கு மார்ப்பின் அழகை மங்கையர் கட்டுலன் விரும்பிகோக்கும் கோக்கின்மிகுடி எனவிரித்து மார்புக்குமாக்கலாம். “தன்னிகரில்லாத தமிழ்மொழித்து நன்-வல்லோர்வாக்கின்ஜையங்கும்” என்பது புலப்படுத்துமிக்கெய்யுள்ளன்க. இக்கவியன் ஆழ்க்கருத்துக்கள் விரிப்பிற் பெருகுமாதலின் சுற்றுரேபாற் கேட்டறிக்.

(கர)

எ.அ.

ஸ்ரீக்ருணைக் புராணம்.

(பிரபாவதி, தீவாவதி யேன்பவரிகளின் புதல்வர்கள் அரக்பெறுதல்.)

வேறு.

தகரவார் குழந்பிரபா வதிமைந்தர் தமையேமப்
பிரத்த மென்னு
நகரினுக்குங் தண்ணமுத மொழிந்லா வதியென்னு
நங்கை யீன்ற
நுளறுசீர் மைந்தர்தமை பிரசிதமா புரிக்குமுடி
துலங்கச் சூட்டி
நிகரில்குல குருகால ஞேயமுனி யரசாக
சிறுவி ஞௌல்.

(இ-ன்.) மயிர்ச்சாங்கு பூசிய சீண்ட கூந்தலையுடைய பிரபாவதியின் புதல்திரக்களாகிய குரியவர்மா, சங்கிரவர்மாவென்னுமிருவாயும் ஹேமப்பி ரண்டமென்னும் பட்டினத்துக்கும், குளிர்க்க அமிர் தம்போஹும் சொல்லை யுடைய நீலாவதியென்பவர் பெற்ற குற்றமற்ற கீர்த்தியையுடைய வீர்ய ஊன், பலவான், அர்யமான், சபாஷாவென்னும் நால்வாயையும் இரஜதபு ரிக்கும் அரசர்களாக்கி விளங்கும்படிக்கிரீட்டரித்தரித்து சமானமற்ற குல குருவாகிய காலக்ஞேய மஹாரிவி நிறுத்தினார். (எ-ற.) (25)

(களிக்கி புத்திரர்களின் சேய்தி.)

தண்ணிகரில் வெண்கொற்றக் குடைநிழற்கி மூலகளிக்குங்
தகையோ ராகி
மன்னர்முடி தாழ்த்திறைஞ்ச மனுகெநிசெய் தனரிப்பால்
வண்டார் கோதை
மின்னிடைக்கண் வினிபயந்த காளையரு னெண்மர்தவு
மேன்மை யாலே
துண்ணிப்பிசிர் படைத்துயர்க்க குலவிளக்கச் சரிதமினிச்
சொல்லு வாமால்.

(இ-ன்.) (இவ்விருதிதலவரும்) ஒப்பற்ற வெற்றிபொருங்கிய சங்கிரவட்டக்குடையின் கீழ் உலகையிரகவிக்கின்றவர்களாய் அரசர்கள் கிரீடம்தாழ்த் துவணங்க மனுக்கிதலவருமல் செங்கோல் செலுத்தினார்கள். இதுஏற்க, வண்டுகள் ஓவிக்கின்ற கூந்தலையும், மின்னலையொக்கும் இடையையும் டைய கண்ணிகியம்மன்பெற்ற பதினெண்மருக்குங் எட்டுப்பேர் தவவளி யால் மிகுந்தூகீர்த்திப்படைத்தோங்கிய வம்சவிளக்கச் சரித்திரத்தை இனிக் கூறுகின்றோம். (எ-ற.) இது புராணீகர் கூற்று. (26)

புத்திரப்பேற்றுச் சருக்கம்.

எண்

அரும்புமல ஈாங்களைமன் மதனுமெழித் பெண்மையவா
மழு வாய்ந்த
பெரும்புகழி ராண்பதின்மர் தமின்மாலி காத்திரனேர்
பிடங்க வென்ன
வரும்புயமா பாகுவெனு மிஹர்மூவர் தாஸததரும்
வரம்பெற் ஸியாரும்
விரும்புகுவத் தொழிற்கணித நெறிபுகுஞ்சு புலியின்மிகு
மேன்மை சிகாண்டார்.

(இ-ன்.) அரும்புகள் விரிகின்ற ஜூஞ்து புஷ்பக் கணையையுடைய மன்ம
மதனும் இளமைபொருஞ்சிய பெண்மையை விரும்பத்தக்க அழுகுவாய்ந்த
பெரிய கீர்த்தியையுடைய பதினெட்டுப்புத்திரரில் சௌரமாலி, சௌர
காத்திரன், மலைக்குச்சமானமாகும் புயங்களையுடைய சௌரமஜாபாஹா
வெங்கிற மூலரும் தம் பிதாவாகிய சித்திரரூப்தனை நோக்கித் தவம்புரிஞ்சு
வரம்பெற்ற யாவரும் அபேக்ஷிக்கின்ற குலத்தொழிலாகிய கணிதனுழியில்
பிரவர்த்தித்து உலகில் மிக மேன்மையையுடைந்தார்கள். (எ-று.)

இப்புத்திரர்களின் அதிருப்பாவன்யாத்திற்குத் தன்னழு தாழித்து
அவமானமண்டவதாகையால் இவ்வாண்ணுண்மத்திலும் இளம்பெண்ணுக
ஜூனிப்பது அவர்களுடைய ஆவிள்கனத்தை ஓர்சாற்பெற்றும் அநுகூலமா
கும் என்று மன்மதன் பெண்மையை விரும்பினான் என்க. “ஆடவர்
பெண்மையையாவுங்கோளினுய்” என இராமாயணம் தாடுகைப்படவத்
தும் வருவதறிக. (உ-க)

உத்தமமாங் குலத்தொழிலென் ஆணக்குரைவி கடைப்பிழித்தே
யும்பர் நாட்டின்
வைத்தகணி தத்தொழில்கொண் பியர்களிரு வினைப்பகுதி
வரைந்து காட்டுஞ்
சித்திரகுத் தப்பெயர்த்தந் தாஸதபோற் குவலயத்தே
திருந்து செங்கோன்
முத்தணிவேற் குடைசிருபர் செவிகாணக் கணக்கெழுதி
மொழியு தோர்.

(இ-ஷ்) பலதொழில்களிலும், சுஜாதித்தொழில் கிளோஷ்டமென்னும்
நிதிமொழியை உறுதியாகக்கொண்டு தெய்வலோகத்தில் ஸிர்மிக்கப்பட்ட
கணிதத்தொழிலுடையோராகி ஆன்மகோடிகளின் நல்வினை தீவினைப் பகு
தினை எழுதிக் காட்டுகின்ற சித்திரகுப்தராசிய தமது நங்கையைப்போர
வவே பூலோகத்தில் திருந்திய செங்கோன்மையையும், முத்துக்களால்

அலங்கருதமான வெண்குடையையுமைடைய அரசர்களின் செவிகானும்படி கணக்கெழுதிக் காட்டிந்தன்மையையுடையவரானார்கள். (எ-இ.)

‘செவிகான’ என்று “செவிகைப்பக்கொற்பொதுக்கும்” என்றாற் போல் ஒரு புலத்தின்றன்மை மற்றொருபுலத்தினதாக மாறினாத இவக்களை. “கண்ணாற்சொல்லிச் செவியானோக்குமிறை” எனவருதலுங்காணக. தன்னுட்டின் குடிவளங்களும், இலாபகஷ்டங்களும் கருணீக பொழுதுங்கணக்காலேயே அறிந்து பிரத்யக்ஷத்திற் பார்த்ததுபோல அரசர் திருப்பதிசெய்துகொள்ளாகையால் இவ்வாறு கூறினார். சஜாதித் தொழிலே சிறந்ததென்கூட “உத்தமம் குலவித்யாயாம் ..” என்ற ஸ்வோகத்தால் அறிக. (ஏ-ஈ)

ஏனையரிற் பதின்மர்கடம் முன்னேர்பா விருந்துதவி
யியற்ற மத்தைத்
தேனாகுதார்த் திராக்கியம்பி காயன்வர வாணியருந்
திறனி காமன்
வானமருங் கொடைப்பலசி யெலுமைவர் மாற்றுந்தாய்
மக்க ஜேபோற்
கோணெறிசெய் யரசரிமை காதலித்துத் தவகெந்திமேற்
கொண்டார் மாதோ.

(இ-ஏ.), மற்றவர்களிற் பதின்மர், தங்கள் பிராதாக்களாய் அரசுபுரியும் குரியவர்மா முடவியோரிடத்திருந்து அவர்களுக்கு உதவிசெய்யத் தேன் பொருந்தி விளங்குகின்ற மாலையணரிந்த சௌரத்ராக்கி, சௌராய்பிகாயன், சௌரவரவாணி, அரியபலந்தங்கிய சௌரசிகாமன், மேகம்விரும்பும் கொடையையுடைய சௌரபலஜி என்னும் ஐவரும், தங்கள் பெரிய தாய்ப் புதுங்கர்கள்போலத் தாங்களும் இராஜீகம் செய்ய விரும்பித் தவ வழியிற்கொண்டார்கள். (எ-இ.) (ஏ-ஏ).

புத்திரப்பேற்றுச் சநுக்கம் மூந்திற்று.

ஆகப் பாவிரமுப்படக் கடிய சருக்கம் இ-க்கு விருத்தம் கைடி.

—

ஆருவது

‘பஞ்சசெளர் தவநிவைச்சருக்கம்.

[இச்சருக்கம் கர்ணிகிலின் புத்திரர்களில் ஜோர் ‘தவம்புரிந்து வரம்பெற்றுமீண்டனம் கூறிச்செல்லும்.]

(இதுமதல் கூ-சேயியுட்கள் மகமேருகிளிமிள்-வீணைகூறும்.)

வேறு..

உம்பர்விஞ் சையரிசை யுர்புட் காவினர்-
தும்புரு கருடகாங் தருவர் சித்தர்குழ்
வம்பலர்க் கிண்ணர் ரூரகர் மாதவர்
பம்புற பெருமையோர் படிவ மாயது..

(இ-ன்). தேவர்கள், வித்யாதரர்கள், சங்கீதத்தால்மேம்பட்ட பகுதி என்கால்போலும் பாதங்களையுடைய தும்புரு, கருடகாங்தர்வர்கள், சித்தர், நாசக்தங்கிய பூமி லைசூதிய கிண்ணர், நாகர், முனிவர் ஆகிய கணங்கள் குழ்தலால் பரவி மிகுந்த பெருமையே ஓர் வழிவெகாண்டாந்போன்றது (மகமேரு என்னும் பர்வதம்). (எ-று.)

தும்புரு-புட்காலினர் என்கை “புட்காற்றும்புரு மணக்கந்தருவர்” என்னும் கல்லாடத்தாலறிக. (க)

மேக்குயர்ந் தொவிகேழு. விண்ண எப்படீதா-
ஶேர்க்குறட் கங்வகை யியற்றிக் காட்டிய.
சிர்த்திய துலகெலாங் தெண்க டற்புக
வார்க்குநாட் கூட்பென வலங்கு மாண்பது..

(இ-ன்) மேலே ஏழும்பி சத்தகுணம் பொருங்கிய ஆகாயத்தை அளக்-
கின்ற ஒப்பற்ற அழகிய வாமலுவதாரங்கொண்ட மஹாவிஷ்ணுவுக்கு அவ்-
வாறு வளருஞ்செய்க்கையைக் கற்பிக்கத் தான் செய்து காட்டினாற்போலும்-
கீர்த்தியையுடையது. உலகம் யாவும் தென்னிய கடல் சீரால் ஆவரிக்கப்ப-
டிகின்ற பிரஸ்யாலவத்தில் கப்பவிற்பாய்மரம்போல தான் அழியாமல்கின்ற-
வினங்கும் பெருமையையுடையது (அம்மேருகிரி). (எ-று.)

அல்

ஸ்ரீகருணீகர் புராணம்

‘ஒவிகெழுவின்’ என்றார் ‘பஞ்சபூதங்களிலொன்றுகிய ஆகாயம் சத்தகுணமுடைத்து’ என்னும் தர்க்கதால் செறிபற்றி. (எ)

மற்றினிப் பகர்வதென் வானங் தொட்டெடு
பொற்றைகட்ட காதியாம் பொருப்பி தொன்றுமே
செற்றவா சவன்சிறை சேதித் திட்டதோர்
குற்றமன் னவன் ரெழுக் கொன்று தீர்ப்பது.

(இ-ள்.) ஆகாயத்தை அளாவ வளர்ந்துள்ள மலைகளில் முதன்மைபெற்றது இம்மலை ஒன்றே. முற்காலத்தில் பகைபூண்ட தேவேந்திரன் எல்லாப்பர்வதங்களின் சிறைகளையும் அறுத்த பெருங்குறையை அவன் வந்து தன்னைப்பணிந்ததனால் தீர்த்து அவனை மன்னிப்பது இம்மகமேருகிரியேயானால் அதன் பெருமையைப் பின்னும் விஸ்தரிப்பாரேன்? (எ-று.)

பூர்வம் மலைகளுக்கிருந்த சிறகுகளை இந்திரன் வெட்டினான் என்பது புராணத்தை. ஆகையால் தங்கள் ஜாதிக்குண்டானை அவமானத்தை அவ்விடங்களின் தன்னைவந்து வணங்கலால் தீர்த்துப் பெருமை தருவது இம்மலை என்றார். (க)

தேனிவர் கடுக்கையஞ் சென்னி யாற்கொரு
மானெடுங் கணைபுணர் வல்வி லாயதா
வீனமென் பணியுமாம் பெருமை யென்றுமென்
பாலுரு நாவலன் பகர்ச்சி நிற்கவே.

(இ-ள்.) வண்டுகள் (தேனுக்காக) ஏறுகின்ற கொன்றைமாலை தரித்த ஜடையையுடைய பூநிசிவெப்பெருமானுக்கு, நெடிய மஹா விஷ்ணுவாகிய அம்புசேர்ந்த ஒரு வலிய விழ்ளாக இம்மலை வளைந்து போயிற்றென்பார்கள். பெருமையுடையவர்கள் என்றும் பணிவுடையவராகவேண்டும் என்ற தெய்வப்புலவர் கூறிய திருவாக்கு சிலைபெற்றிருக்கும்போது அவ்வாறு பணிந்த தனால் என்னகுறை நேரும்? பின்னும் பெருமையே யுண்டாரும். (எ-று.)

“பணியுமாமென்றும்பெருமைசிறைமை - யணியுமாந்தன்னைவியந்து” என்னும் திருக்குறளை எடுத்துக்காட்டி இந்தியால், அம்மலை வணக்கினதால் பெருமையன்றிச் சிறுமையொன்றுமில்லையென்றார். அவ்வில்லைசேர்த்திய கணையோ மஹாவிஷ்ணு, கைப்பற்றியவரோ சிவபிரான், ஆகவே அம்மலையின் ஏற்றம் என்கு புலப்படும் என்பார், ‘மானெடுங்கணைபுணர் வல்வில்’ என்றார். (ச)

பஞ்சசெளர் தவறிலீச் சுருக்கம்.

அடி

வானுலாங் கதிர்முதன் மருவத் துண்ணிய
கோளைலாம் வலமுறந் கொட்டு முச்சியி
வீருது தனக்கிளை நீக்கி மேன்மைதாந்
தானுறப் பிறபொருட் குவம மாவது.

(இ-ன்.) பிரகாசந்தங்கிய சூரியன்முதல் சேர்க்கு நெருங்கிய சிரகங்க
ளெல்லாம் பிரதக்கிண்மாகக் சுழலுகின்ற சிகரத்தையுடையதாகி கீண்ட.
அம்மலை தனக்குவமானமாக எந்த வஸ்துவையும் அங்கீகரியாமல் மற்ற
உயர்க்க பொருட்களுக்குத்தான் உவமானப்பொருளாய் கிற்றலால் மேன்
மைதீந்து ஆளுவது. (எ-று.)

தனக்குவமையின்றித் தான் பிறபொருட்குவமானமாவதொன்றே அ
தன்பெருமைக்குச் சாக்கியாயிற்றென்க. (டி)

இன்னமா மேருவி னிருங்கண் சாரவிற்
பன்னெடு மணிகொழித் திழியும் பாங்குறத்
துண்ணிய கலிபுனற் சோம சாகர
மென்னுமோர் பேரியா மிலங்கு மென்பவே.

(இ-ன்.) இப்படிப்பட்ட மகத்வங்களிய மகமேருவின் மிக்க குளிர்க்க
சாரற்பக்கத்தில் பலபெரிய ரத்னங்களை வாரிக்கொண்டு இறங்கிவருகின்ற
மிக்க ஓசையையுடைய சோமசாகரமென்னும் ஓர் பெரிய ஜ்வலதி விழுவ
கும். (எ-று.)

சாரவின் பாங்குற மணிகொழித்திழியும் கலிதுண்ணியபுனல் சோம
சாகரமென்னும் பேரியாறிலங்குமென்றியைக்க. கலி+புனல் உரிச்சொல்
வாதவின் இயல்பாயிற்று. (க)

(சோமசாகரநதிக்காயிலுள்ள தவம்புரிதுழற்சிறப்பை இதுழதல்,
ஜந்துகவிகளால் கூறுகின்றர்.)

அத்தடங் கணப்புறத் தலமங்க குழாஞ்
சித்தமொன் ரூப்புல மைந்துஞ் சேவிப்பத்
தத்தமக் கேண்றவா தவங்கொ டங்குற
முத்தமர் பற்பலர்க் குறையுன் காட்டுமால்.

(இ-ன்.) அங்கதியின் விசாலமான கணப்பக்கத்தில் பொருங்கிய இடங்கி
கள் ஒன்றுபட்ட மனத்துடன் ஐம்புலன்களும் சொன்னவாறு ஏவ்கேட்
பத் தங்கள் தங்கள் பக்குவத்திற்குத்தக்க ஜபதபாதிகளைச் செய்கின்ற உத்
தமர்கள் அநேகர்க்கு வாசஸ்தானமாயிருக்கின்றன. (எ-று.) (க)

அஶ

ஸ்ரீகருணாங்கி புராணம்

ஏப்பெறு துறக்கமென் நிசைக்கு என்னகர்க்
கார்வமுற் றின்பமா யமைந்த போகமே
சேர்தா மாயைமேற் சென்று வெங்கிடப்
போர்புள் குநக்கது போலும் பாசறை.

(இ-என்.) என்குமமிக்க மோகமென்னும் பெரிய ஏகரத்திலேயுள்ள நித்யாந்தமாகிய போகபோக்கியங்களை விரும்பி அதை அடைவதற்கு இடையூறு விளாக்கின்ற மாயையாகிய சத்துருவின்மேற் படையெடுத்துச் சென்று முதுகுகாட்டியோடும்படிச் சண்டைதொடந்குகின்ற முழுக்காக்க எாகிய அரசர்களுக்கு அங்கியின் கலைப்பக்கங்கள் பாடிவீடுபோலும். (எ-ஆ.)

‘யாசறை-பகைமேற்சென்றேருறைவிடம். மாயையைச் சத்துருவை ஜாக் கூறுமையால் இப்புது ஏகதேச உருவுக அணி. (ஆ)

கற்பனை யுலகெலாங் கான ஸீலானு
முற்பன மறிக்குய ருள்ளச் செம்மையாற்
சொற்பன ஸீங்கிய சுழுத்திச் சாக்கிரத்
தற்புதந் தாங்குவோ ருறையு எாங்கொர்சார்.

(இ-என்.) மித்யாஸ்வருபமாகிய உலகங்களைவாம் கானவின் நீர்போன் ற பிராந்தித்தோற்றமோம் என்ற உற்பத்தி மூலத்தையறிந்து உயர்ந்து திருந்திய மனதினாலே சொற்பனவுள்ளதைநிங்கிய சமூப்திச் சாக்கிராவஸ் கையைப் பொருந்தி அந்புதக்குதடன் தங்கிய சுக்ஞானிகள் வசிக்குமிடம் அவ்விடத்திலொருபக்கத்திலுண்டு. (எ-ஆ.)

அத்யாரோபவுணர்ச்சியால் தோற்றிய ஜகமென்பார் ‘கற்பனையுலகு’ என்றும், கனவோடுடியு, நித்தினாய்கிய சொற்பனம்போலாது தன்னை மறந்த உறக்கத்துச் சமூப்தியுமின்றி உலகம் தோன்றசேயும் அதை மதி யிர்து சொறுபதரிசனங்கெய்வோர் என்பார் ‘சொற்பனாங்கிய சுழுத்திச் சாக்கிரத்தற்புதந்தாங்குவோர்’ என்றும் கூறினார். (க)

சரியையுங் கிரியையுங் தவிர மேற்செலற்
குரியவெட் உறுப்புள யோக சாதன
மருவிய பயிற்சியால் வலிகெட் டோய்மனத்
திருவினர் வாழ்வெலாஞ் சிறக்கு மோர்சிறை.

(இ-என்.) சரியையும் கிரியையுஞ் செய்துருடித்தால் நீங்க, சோபா ஜாக்கிரமாத மேலே செய்வதற்குரிய எண்ணாக ஆகங்கள் பொருக்கிய

பஞ்சைரார் தவதிலீசு கருக்கம். அடி

யோகமென்னும் மூன்றாம் சாதனத்தை அப்பியித்த பழக்கத்தினாலே விஷ யாதிகளில் நாவிப்பாய்கின்ற தனது பலங்குன்றி ஏகாக்கிரமான மனச் சிறப்பினையுடையவர்கள் வாழும் பண்ணசாலை ஒருபுறம். (எ-ற.)

யோகத்தின் எண்வகை உறுப்புக்களாவன :—இயம், நியம், ஆசனம், பிரான்னுயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி எனுமினவு, மனம் அடங்குதலே எல்லாமேன்னமைக்கும் மூலமாகயால் ‘தூய்மனத்திறு வினர்’ என்றார். “கெடுமூலகிதூண்டனினுண் டிலதாயினிலதிதனைக் கெடுத்தல்வேண்டும்” என்பார் வாசிட்டருடையாரும். யோகம் குன்ன சாதனமேயன்றி அதுவேபொருளன்று என்பார் ‘யோகசாதனம்’ என்றார். “சரியைகிறி யாயோக மிம்முன்றும் மெய்க்குஞானஞ்சார்தந் கேது” என்பது உழைமறிக. (க0)

மனமெழுங் காள்விகைப் பரிவை ராகமாங்
கனமிகு கவினம்வாய்க் கெவல வேறியே
துனியறு தேசிகன் சொன்ன வாற்றைத்
தினிதுறு வயவர்தம் மிருக்கை யாங்கொர்பால்.

(இ-ன.) மனமென்கின்ற காற்றினும் கடுகிய விசையைடைய குதி கோயானது பெருமையிக்க வைராக்கியமாகிய கடிவாளத்தை வாயிற்கென விக்கொள்ள அதன்மேல் ஏறிக் குற்றமற்ற குரு உபதேசித்த வழியிலே இச் சூத்திக்கொண்டு இன்பமுடனிருக்கின்ற வீரர்கள் வாழுமிடம் அங்கொரு பக்கத்தில். (எ-ற.)

‘வயவர்’ வீரர், குதிகாப்பாகர் என்னுமிருபொருள் பயத்தலால் அதனை உருவத்துக்கேற்பக்கறினார். (க)

(சேளர் தவம்புரிதல்.)

வேறு.

இவ்விடமே தவம்புரிதற் கேற்றவிட மெனக்கருதி
யிருங்கு வேக்கை
கெளவிடப்பல் விடயமிகைப் பொறிகாட்டு கெறிதாயிக்
கட்டு வீழ்க்கு
தெல்வெனாங்கு ரெருகனமூ மிகையாத மனக்குரங்கு
திகைத்து நாணச்
செல்வியதா பதப்படிவா் தாங்கினி தவரோற்றார்
திறலோ ரம்னா.

அசு

ஶ்ரீக்ருணீகர் புராணம்

(இ-ஞ.) இப்படிப்பட்ட தபோவனத்தையுடைய செளர்கள் இவ்விடமே தவஞ்செய்தற்கேற்ற இடமென்று நினைத்து, ஆசைப்பட்டுப் பலவிஷயாதி போகங்களின்மேலும் ஐம்புலன்களும் காட்டுகின்ற வழியேசென்று பாய்ந்து பகைவளைப்போல் நின்று கூணநேரமாவது ஒரு நிலையில் நில்லாத மனமாகிய குரங்கானது திடைப்புற்று வெட்கமடைய திருத்தமாகிய தவவேடம்பூண்டு மிகவும் தவம்புரிந்தார்கள். (எ-று.) (க2)

(இதுவுமது.)

நாசிமுனை வளிநாடி யூசிமிசைக் காஹான்றி
கடுங்கா மெய்யிற்
நேசத்திசை தடவவழிற் கதிளாயவன் பகைப்பனியைச்
சிறிது மென்னா
தாசிலுளங் குறித்தபொரு என்றியொரு சிங்கதயுள
மடைத் லோம்பி
மாசெளர ரானும்பெருமை செய்கைவழிப் புலப்படவே
மன்னுங் காலை.

(இ-ஞ.) நாசிகாக்கிரத்தில் சுதாம்நா நாடியைப்பின்பற்றி ஜசியின் மேல் கால்விரலை ஊன்றிச் சிறிதும் அசையாத தேகத்தின் பிரகாசமானது தித்தகுகளிற்பொருந்தச் சுடுகின்ற கிரணங்களையுடைய குரியனது உங்களத் துக்கும் அவனது பகையாகிய பனியின் குளிர்ச்சிக்கும் சற்றும் அஞ்சாமல் குற்றமில்லாத தங்கள் மனதில் விரும்பியபொருளொன்றைத்தவிர இதர வஸ்து விருப்பம் இல்லாமல் காத்து மஹாகூரர் என்னும் பெருமைங்க பேர் தங்கள் செய்கையால் விளங்கும்படி இவர்கள் தவம்புரிந்தகாலத்தில். (எ-று.)

(சிவபேந்ரமான் மாயையையனுப்புதல்.)

எவ்வுலகு மினிதீன்ற பொன்வயிற்றெற்ம் மன்னையவ
“ ஜெய்தி நோற்கு
மிவ்விறலோர் திறனுணாப்பத் தமிழ்மறையின் பாண்மணந்த
வினைக்கா தார
நவ்வியனி கரன்வினவி யாங்கவர்தம் மனவலியி
னவங்கான் கென்னாத
தெவ்வினினுங் கொமொயை தனைவிடுத்தா னவனுட
றெனிவோர் யாரோ.

(இ-ஞ.) எல்லா வுலகங்களையும் இனபமாகப்பெற்ற மாதாவாசிப உமா தேவியார் இவர்கள் தவம்புரியுமிட்ததித்தகுச்சென்று இவர்களது உத்திரங்கள்

பஞ்சதீசுவரர் தவநிலைச் சருக்கம். அவ

டகவத்தைப்பார்த்து மகிழ்ந்து பூஷிவபிரானுக்குச் சொல்லத் தேவாரத்திற்கு வாசகமாகிய தமிழ்வேதப்பண்ணான் பரிமளிக்கின்ற காதாரக்கேட்டு மாணித் தரித்த கையையுடைய அப்பரமசிவம் அவர்களின் வைராக்கியத் திறமையைப் பரீசித்து வருகவென்று பகைவரினுங்கொடிய மாயாசக்தியைச் செலுத்தினார். எம்மாண்டைய திருவிளோயாடலே அறிவோர்யாவர்! (எ-று.)

சத்துருக்களாற்கெடுவது இம்மைச்சுக்கமொன்றுமிகு மாயை மறுமைச் சுகத்தையும் கெடுத்து நாகத்துச் செலுத்தவல்லதாதலின் ‘தெவ்வினி னுங்கொடுமாயை’ என்றார். (கச)

(மாயாசக்தியின் கேயிகை.)

விடுத்ததிற்கொடுமாயை பேரசனி யொடுகன்மழை
வீசி யாலங்
கடுத்தநிறத் தவணைரிராக் கதர்பலபே யுருவாகிக்
கவிஞ்து சூழ்ந்து
தொடுத்தமர்செய் துரப்பிவெருட் டவுஞ்சிறிதுங் துளங்காத
தோற்றத் தோரா
யெடுத்ததொழி ஹாறுபடா தியற்றுமவர் மனவலியி
னேற்ற நோக்கி.

(இ-ன்.) பரமேஸ்வரரால் அனுப்பப்பட்ட பலமுள்ள கொடியமாயாசக்தியானது பேரிடியேடு கன்மாரிபெய்து விவசம்போற் கரியநிறத்தையுடைய அசுர ராட்சத் பல பேய்க்கூட்ட உருவங்களைக்கொண்டு நானுபக்கத்திலும் சூழ்ந்து பெருஞ்சண்டை ஆரம்பித்துச் செய்து கூச்சலிட்டு மிரட்டவும் சந்திம் அசையாதவர்களாய்த் தாம் எடுத்தகாரியத்தை விடாமல் செய்துகொண்டு வெரும் இவ்வீரர்களின் மனோதிடப்பெருமையைப் பார்த்து. (எ-று.) (கடு)

(இதுவுமது.)

மட்டவிழிதார்க் கரியகுழல் வெண்ணைகச்செவ் வாய்ப்பசிய
மயின்மென் சாயற்
பட்டுடைத்து ஜுழைத்துச்சப்பிற் பாரமுலைத் துணைசமந்த
பாலை மாரா
பிட்டவழிச் சிலம்புமணி மேகலைழுண் வஜையாலிப்ப
வெய்திப் பாங்கர்
கிட்டினன்மா டகந்திரித்தியாழ் முறைபண்ணிக் குயிலெருந்கச்
தீம் பாடி.

(இ-ஏ.) தேவெனுமூகின்ற மாலைகுழை சரியக்கந்தலும், வெள்ளையான பற்களும், சிவந்தவாயும், பச்சைமயில்போல் யிருதுவான சாயதலும், பட்டாடையுணர்த நால்போல் அற்பமாகிய இடையும், பருத்த இரண்டாகிய ஸ்தனங்களுமூடைய ஸ்திரீகளைப்போலும் பருத்துவும் பாதத்திலணர்த சிலம்பும் இரத்தினமேகலாபரணங்களும் கைவளையலும் ஒவிக்கச் சமீபத் திற்சென்று கெருங்கி வீணை முறுக்காணிகளைத்திருப்பி, பண்ணல்முதலிய எண்வகைத் தொழிலுக்கு செய்து குழிலும் அடங்கும்படி இனியிகீதங்களைப் பாடுக்கொண்டு. (எ-று.)

‘ பாடநினைத்த பண்ணுக்கு இணை, கிளை, பகை, கட்டான நரம்புகள் பெயருங் தன்மாத்தினாயிறிது வீக்குதலாகிய பண்ணலும், ஆரோகண அவரோகண வகையால் இசையைத் தெரிதலாகிய ஆராய்தலும், குடச்செலவுங் துள்ளந்தெலவும் பாடுதலாகிய குறும்போக்கும், வண்ணத்திற்செய்த பாடவெல்லாம் இன்பமாகப்பாடுதலாகிய கைழூழும், ஆளத்தியிலே நிரம்பப் பாடுதலாகிய செலவும், அநுசருதியேற்றலாகிய கைவரலும், வீக்கினகரம் பை அகவிரலாலும் புறவிரலாலும் கரணஞ்செய்து தடவிப்பார்த்தலாகிய பரிவட்டணையும், தானங்கடோறும் விரல்சென்று ஜசலாடினருவதாகிய விளையாட்டும் ஆகிய இவ்வெட்டுத் தொழிலும் வீணைவல்லோர் கிரியை.. ()

(மாயாஸ்திரீகள் கூறுதல்,)

அனங்கவே எாகமமு மையரிதோய் மழைமதர்க்க
ணரிலவ மார்தங்
தனங்களுமேங் தியவல்குற் நடமுமவற் றஹுசகளுங்
தவர்த்து வீணை
மனங்கவல மெய்வருங்கிப் பெறுவதோரு சகமுளதோ
மதியி லீர்கா
ணினைந்திடினு மினியவின்ப மியாங்தருதுங் காண்மினைன
ங்கழுத்திச் சூழ்வார்.

(இ-ஏ.) ஓ ! புத்தியில்வாத மனிதர்களே ! மன்மதன் ஆகமமாகிய சுரத சாஸ்திரங்களும், மையும் செங்கவியும் பொருக்கிய குளிர்க்கியும். செருக்கு முடைய தேத்திரங்களையுடைய ஸ்திரீகளின் கொங்கைகளும், ஏந்திய அல்கு லாகிய தடாகமும் ஆகிய இவற்றுல் மிகுநின்ற சகங்களையெல்லாம் நீக்கி விரதாவிலே மனம் விசாரமடையத் தேகம் வருக்கத் தவஞ்செய்து பெறும் சகந்தான் வேறு எங்கவண்டு ? நினைத்தாலும் இன்பங்தரத்தக்க சம்போக சகத்தை ராக்களே வலியக்கொக்கின்றோம். அதனை அதுவித்துப் பின்பா வது எங்கள் வார்த்தையிலுண்மையைக் கண்டுகொள்ளுங்கள் என்று சொல் விக்கொண்டு குழுக்குத்துவொள்வார்கள். (எ-று.)

பஞ்சசௌரார் தவறிலீச் சருக்கம். அக்டோபர்

“ உள்ளக்களித்தலுக்காணமகிழ்தலும் . கள்ளுக்கில்காமத்திற்குண்டு ”
என்பதனால் ‘ நினைந்திட்டுமினியவின்பம் ’ எனப்பட்டது. (எ)

(இதுவுமது.)

தவறுமடைமையருஞ்சடைமைக் செயல்விளக்கு மாரணவிடுஞ்
சரங்கட் கஞ்சி
யிவண்டைஞ்சு தஞ்சமெனு மெமக்கருளா திருத்தலினீ
ஸியற்று நோன்பு
நுவலினெனாரு புதன்மறைந்து வேட்டுவன்புட் சிமிழ்த்தனைய
நோன்மைத் தேயாங்
தவவலியீ ரீங்கெமக்கு தவவலியீ ரிருமையற்றீர்
சார்வ தென்னே.

(இ-எ்.) உண்மையில் நிங்கள் தவறுமடையீர்களானால் அதனை உங்களி
த்தலுள்ள ஜீவகாருண்யகுணமே விளக்கிக்காட்டும். மன்மதனால் எய்யப்
படும் அஸ்திரங்கட்டுப்பயக்கு இவ்விடத்திற்குவர்த்து அணத்துக்கலமென்ற எங்களுக்குக் கிருபைசெய்யாததினாலே நீங்கள் செய்யுங்கதவும் எப்படியிருக்கிற
தென்றால், புதருக்குள் ஒருவேடன் மறைந்துகொண்டு பக்ஷி.கீர்ப்பிடிப்பது
போன்ற பெருமையைடுத்தாயிருக்கிறது. ஒ ! பலசாலிக்கே ! எங்களை
இவ்வாபத்துக் காலத்தில் இரக்கிக்க மனதில் நினைக்கவும் மாட்டார்கள்,
ஜூயையோ ! இம்மைறுமைகளை இழுத்து உபயப்பிரவாடர்களாகிய நிங்கள்
அடையப்போகின்ற லாபம் என்ன ? சொல்லுங்கள் என்றார்கள். (எ-ஆ.)

அருள்ளடைமையே தவறுமடைமைக்கரு ஸியாதலின் நும்பிடத்து அரு
ளின்மையாற்றவும் போலியாயிற்று என்றனர். “ தவமறைந்தல்லவை
செய்தல்புதன்மறைந்து - வேட்டுவன் புட்சியிழ்த்தற்று ” என்னும்குறளின்
படியே நுமது பொய்த்தவும் தீங்குசெய்வதை மறைந்துக்கொள்ள அருகூல
மாயிருந்தது எனப் பரிகித்தவாறு. இல்லறத்தில் மகளிளாடுமுயங்கும்
காமவின்பும் துறவுறத்தில் மெய்த்தவும் புரிந்து பெரும்பேற்றித்தலும்
ஆகிய இவ்விரண்டுமின்றிப் பயன்படாதபொய்வேடந்தாங்கி உபயப்பிரவாட
ராவீர்கள் என்றவாறு. (கஅ)

(இதுவுமது.)

ஊடறுமூ டலையுணர்த்திக் குயமிரண்டும் புயமிரண்டு
ஞுருவுப் புல்லிக்
டைறுங்க டியவின்ப நினைந்துபர பாநந்தங்
கொள்ளு மல்லாற்

பீடிடைய தவத்தாலே பெதுவுதெவ னொவமிழ்திற்
பிரசங் தன்னி
நீடியவின் மழலைமொழி மிழற்றிவிரகங்காட்டு
நீர்மை யோராய்.

(இ-எ.) மாதர்கள் நுட்பமாகிய ஓர் காரணத்தைக் கற்பித்துப் யிணிக் கிக்கொள்வதும் புருடர்கள் அப்பினாக்கை இனிய வார்த்தைகளால் நிவாத் தித்து ஸ்தனங்கள் புதிய புயங்களாற்றமுவிச்சேர்வதும் கலந்த சுகத்தை நினைக்கு ஆகங்தமுறவுதும் ஆகிய இவற்றைத்தவிர பெருமைக்கை தவத் திலைலே கீங்கள் அடையவேண்டுமென்றிருக்கிற பிரயோஜனங்தான் யாது? என்று அமிர்தத்திலும் தேனிலுமிகுஞ்ச சுவைபொருக்கக் கொஞ்சிப்பேசும் வார்த்தைகளாற்கூறித் தங்கள் விரகதாபத்தைக் குறிப்பாலுணர்த்தும் தொழில்களையுடையவர்களுமானி. (எ-ஆ.)

விரகதாபத்தைக்காட்டும்செயல் :—கடைக்கண்ணுல்பார்த்துப் புன்ன கைசெய்தல், கச்ச கைவளைகளை அடிக்கடி திருத்தல், பக்கத்தில் நிற்மோ காத்தமுவிக்கொள்ளல், உடைசெழியுத்தாங்குதல் முதலியன. (கக)

‘கேள்வி மாயையை ஜயித்தது.

பரவசமுற் றனையவரு மெல்லியர்தங் கருத்தெல்லாம்
பலியா தாக்கிப்
பொருவிறவத் துறுதிகொண்ட மனம்பசிய மரத்தாணி
பொருக்கு மாபோற்
பரிதிமர பினர்சின்றூர் நிறையொளியை யிருளெதிர்த்து
பற்று மேயோ
கிருவனையார் மிகநாணி யிவர்தவத்தை வியந்துவாந்து
செப்ப ஷற்றூர்.

(இ-எ.) இவ்வாறு மெய்ம்மறந்து தங்களைச்சேரவருகின்ற மாயாள்தி ஸ்ரீகளின் நோக்கம் பலிக்காமற்செய்து ஒப்பற்ற தவநிலைமையை மேற் கொண்ட மனம் பச்சைமரத்திற் கடவிய வயிராலுமிபோற் குரியவம்சத்திலு தித்த புத்திரர்கள் சின்றூர்கள். நிறைந்த பிரகாசத்தை இருங்வந்து மறைக்குமோ? உடனே மகாலங்குமிபோன்ற அம்மாயால்திரீகள் மிகவும் வெட்க முற்று இவர்கள் தவத்திற்கு ஆசசரியமடைந்து சுந்தோவத்துடன் சொல் வார்கள்: (எ-ஆ.) (எ-ஏ.)

பஞ்சசீர்யாற் தவநிலைச் சுருக்கம்.

கட.

மாயாஸ்திரீகள் தோல்வியுற்றுமின்.

வார்க்கடங்காக் கொம்மைமுலை மகளிரொனின் மூவுலகு
மயங்கு மன்றே
பார்க்கினெவர் தேவர்களின் முனிவர்களின் மதனைவெல்லப்.
பழத்தோ ரம்ம
தார்க்கடம்பு துயல்வருதோட் சேயைனயீர் சீர்பெறவே
தவஞ்செய் சின்றீர்
சிர்க்கணக்க ராகுவிக்கை வாசிசொலிச் சங்கரன்பாற்
சேர்ந்தா ரன்றே.

(இ-ன்) கச்சக்கடங்காமல் பெருத்த வட்டமாகிய மூலைகளையுடைய;
வ்திரிகளென்ற பெயணக்சொன்னமாத்திரத்தில் மூன்றாலகத்தாரும் மயங்
ஆஹார்கள். தேவர்கள் முனிவர்கள் சரித்திரக்கைப்பார்க்குமிடத்து மன்
மதனை வெல்லப் பழத்த வித்தையை அநுஷ்டானத்தில் பயன்படுத்திக்
கொண்டவர்கள் யாவர்? கடப்பமாலை அசைகின்ற புயங்களையுடைய முரு,
கக்கடவுள்போல் இளமையும் அழகும் பலமும் ஒருங்குபெற்றவர்களே!
கீராகவே தவத்தைச் செய்கின்றமையால் நீங்கள் சிர்க்கணக்கராகுக என்று;
சீர்வதித்து அம்மாயாஸ்திரீகள் சிவபிரானிடம் சென்றனர். (எ-று.) (உ-க.)

(சிவபிரானேவால் அத்திரிமினவீரி வரத்தாவருதல்.).

மாஞ்சயவலிக் கஈசயாத் பேராண்மைக் ககமகிழ்ந்த
மாதோர் யாகன்.

தூயவிரு டிகளொழுவர் தமிற்சிறந்த வத்திரியைத்
துனைவிற் கூவிப்

போயுண்மொ டித்தவஞ்செய் சௌரர்கட்டு, வரமழுளித்துப்
புகுவா யென்ன

ஓயிண்டவர் தத்திரிமா தவனுமது மனங்குறித்த
தண்றுமி கணன்றுண்..

(இ-ன்.) மாயாசக்தியின் வல்லமைக்குச் சிறிதுஒக்கலங்காத இப்புத்தி
நர்களின் பெரிய சாமர்த்தியத்தைக்குறித்துச் சங்தோஷித்த சிவபெருமான்
பரிசுத்தராவிய சப்தரிவிகளிற் சிறங்க அத்திரிமஹாரிவிதியை விளைவில்
அனுஷுத்து நீர்போய் உம்மைக்குறித்துத் தவம்புரியும் சௌரர்களுக்கு வரங்
கொடுத்து கருவாகவென்றாக்குநாபிக்க, அம்மஹாரிவிதியும் அங்விடத்திற்கு
உட்டு சௌராஜீ சோக்கி உமது அப்புத்தைச் சொல்லுங்களுன்று
வேட்டார். (எ-று.)

கூடு

ஸ்ரீகநுணீகர் புராணம்:

சப்தரிவதிகள் - அத்திரி, ஆங்கீரசர், கெளதமர், ஜமதக்னி, பரத்துவாசர், வசிஷ்டர், விஸ்வாமித்திரர் என்பவர்கள். இவ்வாறன்றி வேறுகவும் கூறுவர் ஒருசாரார்.

(2-2)

(இதுழதல் முன்றுகவிகளால் சேளபாரி வரம்வினவல்.)

வேறு.

என்ற வாசகங் கேட்டலு மனமகிழ்ச் தெதிர
மன்ற ஞாயிய பங்கயப் பதவிசை வணங்கி
நின்று கூப்பிய கையினர் துடிபல நிகழ்த்திக்
குந்ற மன்னாதோட் குமரர்மற் றின்னக் ருவரால்.

(இ-ன்.) இவ்வார்த்தையைக்கேட்டவடனே சக்தோவத்துடன் எதிர் வகு வாசம் விசும் தாமனாமலர்போலும் பாதங்களில் வணங்கின்ற அஞ் சலியல்தர்களாய்ப் பலவாறு ஸ்தோத்தரித்து மலைபோலும் தோட்களையுடைய புத்திரர்கள் சொல்வார்கள். (எ-று.)

(2-க)

மூவர் தேவை மகவெனாப் பெறுங்கிறன் முனிவ
நாவ லம்பெருங் தீவிடை யரசராய் கண்ணிக்
காவல் செய்யுமெம் பெரியதா யீன்றகா தலர்போ
வாவல் கொண்டனம் யாங்கரும் பூவுல காள.

(இ-ஞ்.) மூம்மூர்த்திகளையுன் சிசுக்களாகப்பெற்ற வலிமையிக்க முனி வர்யா ! ஜம்புத்தலீபத்தில் அரசர்களாயிருக்கின்ற எங்கள் பெரிய தாயார்களின் புத்திரர்களைப்போலவே நாங்கரும் அரசர்களாக அபேக்ஷிக்கின் ரேம். (எ-று.)

(2-க)

பூத லக்திடைப் பொன்றிடா ததுவெநும் புகழே
யந்த வன்றியஃ தில்லையா மிருகிதி யிவற்றிற்
கேது வாய்குள் வளர்க்குறுஞ் செவிலியா மென்ப
தீதி லொண்பொரு ஞாளவர்க் கரியதெச் செயலே.

(இ ள்.) பூவியின்மேல் என்றும் அழியாது விளக்குமொருபொருள் புகழேயாம், அப்புகழும் ஈகையினுலே உண்டாவது, இவைகட்கு மூலகாரணமாயிருந்து கருணைக்குண்ட்தை வளர்ப்பதற்குத் திரவியமே செவிலித்தாயா. ஓற்றெண்று அதிக்தோர் சொல்வார்கள். குற்றமற்ற ஈல்வழியில்வரும் பொருளுடையோர்க்கு எந்த காரியம் அருணை? எல்லாம் எளிதிலே ஈக்கூறும். (எ-று.)

பஞ்சௌரா தவநிலைச் சருக்கம்.

கணக்கு

“ ஒன்றுவுலகத்துயர்க்கபுகழல்லாற் .. பொன்றதுங்கிப்புதொன்றில் ”, “ ஈதலிசைப்படவாழ்தலி துவல்ல - தாதியமில்லையிர்க்கு ”, “ அருளென்னுமன்பீன்குழவிபொருளென்னுஞ் - செல்வச்செலவிலியாலுண்டு ”, “ அதோ னுயின்பபுமீனுஞ்சிறன நிர்து - தீதின்றிவந்தபொருள் ” என்னுந்தமிழ்வேதத்தைத்தழுவி இங்குங்கூறினார். (உடு)

(அந்திரிமீவர் கூறுதல்.)

இன்னை வேண்டிய வரமிடே யருள்கொ நேய
மன்னு சீர்முனி வரனகங் கனிச்துணை வகுப்பான்
மின்னி லங்குவேல் வீரசே கரணன விளம்பு
மன்னர் மன்னவ னுளன்மலு நெறிமுறை வல்லான்.

(இ-ன்.) ஆதலால் உம்மை யாங்கள் வேண்டிக்கொள்ளும் வரமிதுவே கிருபபெச்சுக்கவென்று தங்கள் கருத்தைச்சொல்ல, சிலைத்த அன்பையுடைய சீர்த்திபெற்ற முனிசிபோஷ்டராகிய அத்திரிமாதவர் மனமகிழ்ற்கு சொல்வார், கேளுங்கள் புத்திரர்களே ! மின்னல்போற் பிரகாசிக்கின்ற வேலைத் தாங்கிய வீரசேகரயாலுணென்று சொல்லப்படுகின்ற மதுதர்மீதியுணர்ந்து இராஜாதிராஜன் ஒருவனிருக்கின்றன. (எ-று.) (உடு)

(இவையுமது.)

விண்ணங் தாங்கிய வியனெடும் புரிசைக்காம் பீரங்
தண்ணங் தாமனைப் பழன்னீன் வளங்கொள்கே தார
நண்ணுஞ் சீரா காபுரி நளபுரி நாடும்
கண்ணு மீட்கரு மெழில்பெறு மஞ்சங் கரமே.

ஆகு மெங்குமா நகரினை யாருமாவ் வரச
ஞேக கூர்தவப் பேற்றினுற் ரேண்றியவுருவத்
தோகை மாமயி வியலின் கொண்மர்செங் துவர்வையப்
பாகின் மென்மொழி யிலக்குமி யெண்மனைப் பழிப்பார்.

(இவ்விரண்டும் ஒருதொடர்.)

(இ-ன்.) அவ்வரசன் ஆகாயமளாவிய விசாலித்த பெரிய மதில்குழிந்த காம்பீடுபுரி, குளிர்ந்தாமனைமலரும் வயல்களால் பெரிதும் வளங்கொண்ட கேதாரகரம், இலக்குமி வாசங்கிசெம்பும் அளகாபுரி, ஈனபுரி, பார்க்கின்ற கண்களை மனதுடன் சிறைசெய்து வேரேண்றில் செலுத்த மீட்பதற்கரிய வாக்குகின்ற அழகினால் மிக்க அம்சபுரியென்னும் இவ்வைந்து ரகரங்களை யும் ஆளுகின்றன ; அவன்து சந்தோஷமிகுதற்கேதுவாகீய தவத்தினுலே

உற்பவித்த அழகிய மலில்போலும் சாயலையுடைய புத்திரிகள் எட்டுப்பேர் விவாத பவளம்போலும் வாயையும் சர்க்காப்பாகினுமினிய வார்த்தையை முழுஉடைய அஷ்ட - இலக்குமிகளையும் அழகினாற்பழிக்கத்தக்களர்கள். (எ.ற.)

(இதுவுமது.)

தங்க மேவுகற் பருந்ததி நிகர்ச்சர்த் தொடிக்கை
மங்கை மார்தமி லெவனா யின்புற மணங்கு
தங்கு மும்மைநூ ரூண்டுசெல் காறுமித் தரணி
நங்கை யைப்புயங் செஞ்சுடுகெங் கோண்டாத் துதிரால்.

(இ-ன்.) உயர்ச்சிபெற்ற கற்பினால் அருந்ததினையொத்த பிரகாசமான வளையலையனித் தையையுடைய அம்மங்கையர்களில் ஜெவனா நீங்களை கும் வீவாகஞ்செய்துகொண்டு பொருந்திய முக்குறவுருபரியந்தம் இப்பூமிமாதைத் தோனின்மேற்கொண்டு செங்கோல் செலுத்துக. (எ.ற.)

பூமியைப் புயத்திற்குமத்தலாவது - தோன்ஸவியால் உலகை இடரி வளிச்சும் தீங்கிக் காப்பாற்றல். (ஏ.க.)

(கேஷர் வாம்பேர்ஸு மீண்டமை.)

இனிது சென்மினென் ரூசிசொற் றருந்தவ னேகப் புனிதர் கந்தவ முற்றிய களிப்பினாற் பொலிர்து பனித ருங்கனாற் பாலர்தம் வரவுமார்த் திருக்கு மஜெதன் மாமல ரதிமுடிக் கிளங்குதா ராக்கி.

(இ-ன்.) நீங்கள் இன்புமுடன் செல்லுக்களென்று ஆசீர்வதித்து அம் ரூனினார் செல்ல, பரிசுத்தர்களாகிய இல்லவங்கரும் தங்கள் தனும் நிறைவே றிய சங்தோஷக்தாற் களிப்புற்றுப்போய் நீங்துளிக்கின்ற கண்களிலுலே ஸ் புத்திரர்கள் கரூணையை எதிர்பாத்திருக்கும் மாதாவாகிய கர்னிஜிபின் பெருமைதங்கிய மஹபோலும் பாதங்கள் தங்கள் கிரசக்கு மாலையாகும் படி நம்சுகிறது. (எ.ற.) (க.ஏ.)

(மாதாவக்குத் தங்கள் செய்தியாத்தல்.)

மேரு விண்புறத் திருக்தாற் றனங்கிசய விழைவாற்
சாரு மத்திரி யால்வரம் பெற்றதுஞ் சாந்தி
வீர சேகர யாசனா மணிமுடி வேங்த
லோ வீதுங்குத் துறுக்கிய பிதியென் றனங்குந்.

பஞ்ச செளர் தவநிலைச் சருக்கம். கண்

(இ-ன்.) மக்மேரூசாரவிலிருங்கு தவந்தெய்ய அண்புடன் தரிசனாக்கத் தந்த அத்திரிமுனிவரிடத்தில் வரம்பெற்றதையும் வியக்தமாய்க்கொல்லி, வீரகோராஜனங்கின்ற இரத்னகிரීட்டத்திற்குத் தரசன் அறியும்படி இச் சுங்கதியைச் சொல்கின்றோம் எங்களுக்கு விடைகொடுப்பாயாகவேன்று மாதாவைநோக்கிச் சொன்னார்கள். (எ-று.)

(குட)

இதூழதல் நாள்து கவிகளால் மாது மகிழ்ந்து

புந்தி கூறல்.)

விரிந்த விண்ணலா வயர்வொடு பேதுறும் புளிந்று
வருந்த வீங்குமாத் துள்ளிவாய்த் திறந்தொலி வழங்கிய
பொருங்கு கன்றுகண் டன்னதோர் பொம்மலாற் பொருமிய
மிருங்கு தன்னையு மறந்தவ ஞானர்வவாந் திசைப்பாள்.

(இ-ன்.) கன்றைப்பிரிந்த சோகத்தால் தளர்ச்சிபுடன் கலங்கிசிற்கும் கன்றணிமையுடைய தாய்ப்பச தனது வருத்தம் கீங்குத்து காய்திறந்து கதறிக்கொண்டு வருகின்ற கன்றைப்பார்த்தாவெத்த ஆனங் தப் பூரிப்பால் மனசிறைங்கு தன்னையுமறங்கு விஸ்விருதி கொண்டிருங்க மாதாவானவள் உணர்ச்சிபிறங்கு சொல்லுவாள். (எ-று.)

கண்ணுங் கண்ணுறை மணியுமென் ஞாவியுங் கடந்த
வெண்ணில் காதலுக் குரியவன் போருரு வெடுத்துப்
யுண்ணி யத்தும் பூத்தென வந்தனிர் புதல்வீர்
கண்ணி வாழ்கபல் லாண்டீர் நவையற கண்கே.

(இ-ன்.) எனது கண்களும், அக்கங்களிற் கருமணியும், உயிருமானிய இவற்றின் மேம்பட்ட அளவற்ற ஆஸக்குபிய அங்புமூதும் ஒப்பற்ற வள வருவங்களைக்கொண்டு புண்ணிய முதிர்ச்சியாலுண்டாகும் தவத்தினால் அவங்களிக்கப்பட்டாற்போல் வந்த புதிர்களே! கிங்கள் எல்லாங்களும் யும் பொருங்கிப் பல்லாண்டு பல்லாண்டாய் வாழ்வீர்களாக. (எ-று.)

“சர்வேந்திரியானும் நயனம்பிரதானம்” ஆகலால் கண்களின்மேலும் கண்களினும் ஒளிப்புலனுடிய கருமணியின்மீதும் இவற்றிலும் சிரேஷ்ட மானிய உபரின்மேலும் யாவர்க்கும் அதிகப் பிரீதியுண்டாகுமியல்புமற்றி முறையிற் கூறினார். “என்மகனென்கண்ஜென்னுயிர் எல்லாவுலகுக்கும், சங்மகள்...” எனத்தாரதர் தம்புத்திரங்கிய இராமரின்மீது வைத்த அபியானத்தை வெளியிட்டார் என அயோத்தியா சாஸ்டத்தும் வருதலுமிக. (.)

பெற்ற நாண்முத ஸாவியாய் நங்கமைப் பேணி
யற்ற பற்றெலா மும்முழை யிருத்திகள் குதலி
மற்று நன்மையென் றுள்ளவை யட்டகென் மனக்கொன்
முந்றை நாள்வரை யாற்றினேன் நவப்பய ஸீங்தீர்.

(இ-ள்.) பெற்ற நாண்முதல் உங்களையே எனது யிராகக்கருதிக் காப் பாற்றி எனதாகசெயல்லாம் உம்மிடத்திலேயேவத்துப் பெரிதும் உதவி செய்து பின்னும் நன்மையென்பவையாயும் உங்களைச் சார்க்கவென்று ஓயா துசிக்தித்து இதுவரையிலும் யான் செய்துவந்த தவத்தின் பிரயோஜனத் தை என்க்குத்தந்தீர்கள். (எ-று.)

நீங்கள் செய்தது வெளிப்படைத்தவும், நீங்கள் கேழமடையவேண் இமென்று யான்செய்தது மாணசீகதவும் என்பாள் ‘மனக்கொண்டு’ என்றுள். நீங்கள் அத்திரிமஹாரிஷ்யால் வரம்பெற்றாலும் யான் உங்களால் ஜன்மசாபல்யமடைந்தேன் எனத் தன் ஆங்கத்தை வெளியிட்டாள். (நக)

ஆங்கம் மன்னவற் கெண்மர்புத் திரிக்கென் நலைந்தி
ஶோங்கு நற்குணத் துங்கதபால் வரம்பெற்றி யுயர்ந்த
தேங்கொடாரப்புயத் துணைவரம் மூவர்க்குஞ் செய்ய
ழுங்கொம் பன்னவும் மூவர்தம் மையுமணம் புரிவீர்.

(இ-ள்.) நீங்கள் கூறிய அந்த அரசனுக்குப் புத்திரிகள் எட்டுப்பேர் என்றீர்களே. உங்கள் ஜவருக்கும் ஜக்துபேராக, அழகிய புஷ்பக்கொம் சூப்யொத்த மற்ற மூன்றுக்கண்ணிகைகளையும் நற்குணங்களால் உயர்ந்த உய் கள் பிதாவினிடம் வரம்பெற்றுச் சிறந்த தேன்பொருங்கிய மலர்மாலை சூடிய புயங்களையுடைய நும் சகோதரர்கள் மூவருக்கும் விவாகம் செய்விப் பிராக. (எ-று.)
(நக)

ஒக்கத் தேருன்றிய துணைவர்தம் மூட்கலங் தொன்றித்
தக்க செய்துவா மூறுதிகேர் தகுவதொன் நிலதான்
மிக்க சோதரர் தம்மொடிஞ் சேர்கென விடுத்தான்
மக்கட் பேற்றினால் வருபய னெய்திய மக்கை.

(இ-ள்.) உடன் பிறக்க சகோதரர்கள் தம்மில் பேதமற்ற மனத்தோடு சித்து ஒற்றுமையுடன் தகுந்தகாரியங்களைச் செய்து வாழ்வதற்கிணை ன் வேறேருறுதியுண்டோ? பெருமையிகுந்த உங்கள் பிராதாக்களுடன் சல்வீராகவென்று விடைகொடுத்தனுப்பினாள் புத்திரப்பேற்றால் உண்டா பயனை அமைந்த கர்ணிகியம்மன். (எ-று.)
(நக)

பஞ்சசௌரார் தவநிலைச் சருக்கம். கண

(வீரசேகரனிடம் செல்லுதல்.)

எருத்த மேந்திய திசைச்சனம் யெறும்வலிப் பணைக்கை
யொருத்த வெட்டுமோர் கெறிக்கொடு படர்க்கன வொப்பத்
தரித்த வார்கழுற் காளோய ளாண்மருஞ் சார்க்தார்
மருத்த யங்குதார் வீரசே கரண்வள எக்கே.

(இ-ன.) பிடரியிற் சமந்த திக்குகளின் பாரத்தையுண்டய மிக்க வலி
மைபெற்ற பருத்த துதிக்கூடியள் திக்குயானைகளெட்டும் ஓர்வழிக்கூடிச்
சென்றீற்போல கீண்ட வீரக்கழலையணித வாலிபர்களைண்மரும் பரிமா
மாலைகுடிய வீரசேகரயாஜன் அரசபுரியும் வளப்பழுள்ள காம்பீரபுரிக்குச்
சென்றார்கள். (ஏ-று.) (கண)

பஞ்சசௌரார் தவநிலைச் சருக்கம் முற்றும்.

பாயிரமுட்படக்கூடிய சருக்கம் கூ.க்கு திருவிருத்தம் கஷை.

ஏழாவது

*முடிசூடு சுருக்கம்.



[இச்சுருக்கத்தால் செனரர் திருமணம்புரிந்து முடிபுனைந்தரசெய்த
கதை கூறப்படும்.]

(காம்பிரபுரியின் மதில்வரினை.)

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்.

எல்லைவான் ரூகடி காறு மெழுங்து மேற் செலும்வாயின்றி
வில்லுயிழ் கலன்க ஓங்கும் வியனிலைக் கதவிற் ரூகி
மல்லலம் புவனஞ் சூழ்ந்த திகிரிமால் வனாநேர் காட்டுஞ்
சொல்லுறு பகைப்பேர் மாய்க்குஞ் தொழிற்பொறி யமைந்த நொச்சி.

(இ-ன்) அண்டகடாக உச்சிவனையிலுமூர்ந்து ஒளிவீசுகின்ற சூரிய
சங்கிரங்கள் மேலே செல்வதற்கு வழியில்லாமையால் தங்கிக் சமயம்பார்க்கும் ஓங்கிய நிலையமைந்த கதவுகளையுடையதாகி வளப்பமான பூமியைச்
சூழ்ந்த கக்கிரவாளசிரிக்குச் சமானமாக்கி தன்னைக்காட்டுகின்றதும் பகை
யென்னும் பெயனையும் கொல்லுகின்ற வேலைப்பாடுமைந்த பொறிகளையுடையதுமாம் அக்காம்பீரபுரியைச் சூழ்ந்த மதில். (எ-று.) (க)

(அக்டி.)

எழுதட வொருங்க ளாவி யிருங்தன வகழி கீர்வேட்
முழிப்பிழைத் தூலத்தி னேடி மிடிக்குரல் வயிரக் கோட்டுப்
பொழிகடாக் களிறு தங்க ளினமெனப் புழைக்கை நீட்டி
விழைவொடிங் குழுமி யாடும் வியத்தகு பொலிவிற் நம்மா.

(இ-ன்.) சுப்த சமுத்திரங்களும் ஒன்றுகூடியிருங்தாவொத்த பெரிய
அகழியானது, ஜலமுண்ணவிரும்பி விண்ணினின்றும் இறங்குகின்ற மூகித்
'கட்டத்துடனே இடிபோன்ற குரலையும் வயிரப்பூண்தரித்த கொம்பையு
முடைய மதம்பொழுகின்ற யானைகள் துவாரமுள்ள துதிக்கையை நீட்டித்
தங்களினமென்று நினைத்து ஆசையுடன் கூடி விளையாடுகின்ற ஆச்சரிய
மிகுந்த விளக்கத்தையுடையது. (எ-று.) (2)

முடிகுடி சருக்கம்.

கங்கை

(இதுவுமது.)

பாயோளிக் கலன்க ஜெகும் படாமுலைப் பாலை யன்னார்
அயவாண் முகக்குத் தோற்ற துயவோலா மறுகாற் ரும்பி
வாயொலி விளரி கேளா மறந்தன மதிகண் உள்ளி
மேய்தாண் முளரி சாம்பும் விரிபுனற் கிடங்க தன்டேர்.

(இ-ன.) பரவுகின்ற காஞ்தியின் இரத்தினபூரணங்கள் அசைந்தாடி
கின்ற சாயாத ஸ்தநங்களீடுடைய அங்கர மாதர்களது பரிசுத்தமானுள்
ஒளிபொருங்கிய முகத்திற்குத் தோற்றுப்போனதாலுண்டான துன்பங்களை
யெல்லாம் பகற்காலத்தில் ஆறுகால்களையுடைய வண்டுகள் ஒவிக்கும் விள
ரிப்பாடுலைக் கேட்டு மறந்திருந்தாலும் இரவில் சந்திரனைக்கண்டு அதை
ஒத்த முகத்தின் ஸ்மிருதி (ஞாபகம்) உண்டாவதால் தாள்பொருங்கிய தாம
ஈாமலர்கள் வாடுகின்ற விரிந்த ஸ்தோயுடையது அவ்வகூடு. (எ-ற.)

இரவில் இயற்கையாய்வாடும் தாமரைகளை மாதர்முகத்துக்குத்தோற்ற
அவமானம் நெஞ்சுக்டச் சந்திரனைக்கண்டு ஞாபகித்து வாடுகின்றனவென்
ரும் பகற்காலத்தில் வாடாகமை வண்டுகளின் இன்னிசைப் பாடலைக் கேட்டு
அங்கினைப்புண்டாகாமையாலேயாம் என்றும் தற்குறிப்பேற்றினார். ஒரு
பொருளைக்கண்டு அதை ஒத்தும் முன்னறிந்து மறந்ததுமாகிய மற்றேர்
பொருளின்மீது ஞாபகமுண்டாவதை ‘ஸ்மிருதிதி’ என்பர் வடதாலார். ()

(கோடிகள்.)

ழுக்கமழு நறுஞ்சில் லோதிப் பூவையர் சுமக்க வாற்று
நீக்கிய கலன்க டம்பி னிவங்தொளிர் மணியு முத்தும்
போக்குவ திருளை வேண்டா மிகையெனப் புந்தி கொண்டோ
வீக்கிய கொடிகள் வானின் மிலிர்ச்சுடர் தேம்பச் சாடும்.

(இ-ன.) புட்பங்களின் நறுமணம் வீசுகின்ற பொன்வட்டத்தகட்டணி
தரித்த கூந்தலையுடைய அங்கரமாதர்கள் சுமக்கமாட்டாமல் களைந்தெறிந்த
ஆபரணங்களினின்றும் பிதுங்கிப் பிரகாசிக்கும் இரத்தினங்களும் முத்துக்
களும் பகல்லும் இரவிலும் இருளை நீக்கிச் சூரியசுந்திரர்களைப்போல் பிரி
காசிக்கின்றன. ஆகையால் இச்சூரியசுந்திரர்கள் வேண்டாம் அதிகம்
ஏதங்கு? என்ற சினைத்துத்தானே கட்டப்பட்ட கொடிச்சீலைகள் ஆகாயத்
திட்ட விளங்கும் சூரியசுந்திரர்களை யைப்புடைக்கின்றன. (எ-ற.)

(மாடங்கள்.)

பொன்னில் மெனவின் ணுடி புதலுறு மெய்ம்மை தேர்த்தாங் கன்னலிற் கனிந்த தீஞ்சொற் கவரிதழ்த் திருமான் வாழ்க்கை யின்னகர்க் கனக மாட மெறிசுடர் தழுவி யன்றே . பன்னரும் பெருமை மேலோர் பாங்குறி வரிது கொல்லோ.

(இ-ன.) சுவர்க்கலோகத்தைப் பொன்னுலகமென்று சொல்வதின் உண்மைக்காரணத்தை நன்றாய் அறிந்துகொள்ளபோம். அஃபெதன்னவெனில் :—கரும்பினிலுமினிய சொல்லையும் மூருக்கம்பூப்போற் சிவந்த இதழ் களையுமுடைய இலக்குமிபோன்ற மாதர்களின் வாசல்தானமாகிய இப் பட்டினத்தில் பொன்னுற்சமைத்த வீடுகளின் பிரகாசம் அங்கே தாக்குவ நீத்யாம். சொல்வதற்காரியபெருமை மேன்மக்களையடுத்தவர்கட்டு எசிதில் கிட்டுமல்லவா? (எ-று.) (இ)

(கடைவீதி.)

காலத்தானிலத்தான் வேறு காண்பொரு ணொருங்கு காட்டிச் சாலத்தாங் கொள்வோர் கொள்ளுங் தரமறிந் தினிது நல்கி னாலத்தார் மாந்தர் யாரு கவிலிசைத் தொகுதிக் கூல நுலுற்ற கேள்வி யாய்ந்த நுண்மதிப் புலவர் மானும்.

(இ-ன.) கடைவீதிகள் வெவ்வேறு காலங்களில் நானுதேசங்களிலும் தீவுகளிலும் உற்பத்தியாகின்ற வஸ்துக்களை ஒருசேரத் தன்கட்காண்பித்து மிகுதியும் வாங்குகிறவர்கள் வாங்கும் வஸ்து விசேஷங்களையறிந்து நயமான விலைக்குத்தந்து உலகத்திற்பொருந்திய மனிதர்கள் யாவரும் பேசுகின்ற பலவகைப்பாலைத்தகளின் ஒதைத்தொகுதியையுடையனவாகையால் அவ்வாறே சிறுபொழுது பெரும்பொழுது பெரும்பொழுது காலவிகற்பங்களாலும் குறிஞ்சி முதலிய ஜூவகை சில்லங்களரூலும் வெவ்வேறுக வகுத்தோதப்பெற்ற அகப் பொறுள்வளையும் அதனின் வேறாகிய புறப்பொருட்களையும் ஒருசேரக்கற்ற சமர்த்தக்காட்டித் தாம் கூறுவதைச் சொல்லியிற் கொள்வோர் கொள்ளும் வகையறிந்து முகமலர்ந்து வழங்கி, உலகத்து மனிதர் யாவரும் சிலாகித்துச் சொல்லும் கீர்த்தி மிக்கவர்களாகிய சாஸ்திரார்த்தங்களைக் கேள்வியால் ஆராய்ந்து பெற்ற நுட்பமான புத்தியையுடைய வித்துவான்களை ஒத்திருக்கின்றன. (எ-று.)

குறிப்பு :—கடைவீதி புலவர்களைப் போலுமெனச் சிலேடையுவம் கூறப்பட்டது. ‘இனிது நல்கி’ என்பது இடத்து நிகழ்பொருளின்றே மிக் குறிப்பாக இடத்தின்மேனின்றது. ‘ஞருணீர்ச்சிறைந்தற்று’ என்றாற்போல்.

முடிகுடி சுருக்கம்.

குடு

‘மாந்தர்யாரும் வைவிசைத்தொகுதி’ யென்றார், பேசுகின்ற பலவேற்றா வைகள் எழுத்து வடிவங்தோன்றுமல் பேர்ணாக்சல் மயமாகியிருந்தமை விளங்கற்கு. இவ்வாறே சிந்தாமணையில் “புட்பயில்பழுமரப்பொலிவித்தூ கிய” எனவும், திருவிளையாடவில் “மாயகாரியவொலியன்விளான்முதற் சுருவி, அயகாரியவோசையேயாய்க்கிடந்தன்றே” எனவும் வருதலறிக் கூறோர் பொருளில் ‘இசை’ கீர்த்தியைச் சுட்டிற்று. இன்னபொழுது இன்னதினைக்கும், இன்னபகுதி இன்னதினை இன்னகாலத்திற்கும் உரை தென் இலக்கணக்கூறப்படும் அகப்பொருட்களையே ‘காலத்தானிலத்தான் வேறுகாண்பொருள்’ எனச் சுருங்க விளங்கவுடான்தார். ‘வேறு’ என் பதனை மத்திமதிப்பாக்கி வேண்டுமிடக்கொறும் ஒட்டுக. (எ)

(விதி.)

கரத்துவில் விளைகா ணேற்றுங் காளையர் பயிலும் வீதி
பரிக்குழாக் தடங்தேர் நீண்ட பஜைக்கைவெற் பொலியிருவே
யரந்துதெண் கடலைத் திண்பே ரசனிசா வங்கண் வாளை
யுரத்தினு ணேற்று மென்னி நதனெழி தூங்க லாமே.

(இ-ன்.) கைவில்லை காணேறிட்டு வருகின்ற வீரர்கள் உலாவுகின்ற வீதிகள் குதிலைக்கூட்டங்களும், பெரியதேர்களும், நீண்ட பருத்த தும்பிக் கையுடைய மலைபோன்ற யானைகளுமிடும் ஒவ்விலூலே சப்திக்கின்ற தெள் ஸிய கடலையும், வளிய பேரிழுமிக்க அழுகிய இடத்தையுடைய! ஆகாயத் தையும் மனதிலே வெட்கழுறும்படி செய்விக்குமென்றால் அவ்வீதிகளின் சிறப்பு நம்மாற் சொல்லத்தக்கதாகுமோ? (எ-று.)

வீரர்கள் தங்கள் கைவில்லை நாணேற்றுவார்கள்; அதுபோலவே இரத ஜூதுரக சப்தத்தினாலே வீதி ஆகாயத்தையும் கடலையும் நாணேற்றுகின் றது என்றார். நாணேற்றல் - நாரிழுட்டல், வெட்கப்படுதல். சுரு, (அ)

(சேளர் நகப்பியவேசம்.)

கதிர்விடு குலிசப் புத்தென் கால்செய் நகரம் விள்ளீ..
நதிர்திலை யவனிக் காட்சி யருத்தியா லிழிந்த தேய்க்கு
மதர்மழை யரிக்கட் டோகை மயிலுலாங் குன்ற மாடப்
பதிலினன் னிமித்தம் வாய்ப்பப் புக்கனர் பரிதி வேலார்.

(இ-ன்.) சுடர் வீசுகின்ற வச்சிராயுதந்தரித்த தேவேந்திரன் அரசுபுரி யும் அமராவதி ஈரமானது ஒவிக்கின்ற கடல்குழுந்த பூமியிலுள்ள விசேஷ
காட்சிகளைப்பார்க்கும் ஆசையால் ஆகாயத்தினின் றுயிறங்கி இங்கு தங்கி

அறபோவிருக்கின்றதும் செருக்கையும் குளிர்ச்சியையும் செல்வரினையும் கையை கண்களைப்படைத்த கலாபமயில்போலும் மாதர்கள் உலாவுகின்ற மலைபோலுமிருந்த வீடுகளைப்படையதுமாகிய அக்காம்பீரபுரியில் ஏந்சுருளம் எதிர்வர ஒளிதங்கிய வேலைத்தரித்த இப்புத்திரர்கள் புகுந்தார்கள். (எ-று) ()

(அரசன் எதிரிகோள்ளல்.)

வாட்டிறல் வேந்தற் கொற்றர் வருகைமுஞ் துணர்த்த வாலே
யீட்டாற் படையுன்குழ வெழுஞ்துபல் வியீழு யார்ப்பக்
கோட்டிய சிலைது தர்சூங் கொடியனர் நிருத்த கீதப்
பாட்டொடு மெதிர்கொண் டான்மேற் பயன்திச் துவக்கு நீரான்.

(இ-ள்.) வாள்யுத்தத்தில் வல்லவனுகிய வீரசேகரயாஜமகாராஜஜூக்கு இவர்கள் வருகையைத் தூதர்கள் முன்னமே தெரிவித்ததால் கூட்டமாகிய இரதகஜதுரகபதாதிக்களென்னும் நால்க்கைச் சேனைகளும் புடைகுழவும் பலவகை வாத்தியங்களும் முழங்கவும் வளைக்கப்பட்டவில்லையொத்த நெற் றியையுடைய பூங்கொம்பை ஒத்த ஸ்த்ரீகளின் ஆடல்பாடல்களுடனும் எழுஞ்து எதிர்கொண்டான். பின் வருங்கால சம்பவத்தை அத்திரிமுனிவர் சொல்லத்தெரிந்து சந்தோஷிக்கின்ற அம்மன்னவன். (எ-று.) (கூ)

(இதுமுதல் நான்துகவிகள் ஆசனேடு அளவளாவிப்
பேகதல் கூறும்.)

காதலு மகிழ்வு மன்புங் கலந்துகைம் மிகலால் வென்றி
மாதுறை வலயத் தோட்கள் விம்மின வலந்து டிப்பப்
பூதல மங்கை நல்லன் புண்ணிய முனையை என்னாத்
தாதலர்த் தொடித்தோ ஓரத் தழுவினன் முகமன் கூறி.

(இ-ள்.) ஆசையும், சந்தோஷமும், அன்பும் ஒன்றூய்ச் சேர்ந்து அதிக ரித்தலால் ஜூயலங்கமீ குதியிருக்கின்ற வாகுவலயமனிந்த புயங்கள் விம்மி வலப்புறந்துடிக்க இப்பூமியாகிய மங்கை நல்ல புண்ணியமுடையவளென்ற கூறி மகரங்தம் சிறைந்த மலர்மாலைகுடிய புயங்களால் மகிழும்படி அப்புத் திரர்களைத் தழுவி நன்மையான உபசரணைகளும் சொல்லி. (எ-று.)

ஆண்களுக்கு வலமும் பெண்களுக்கு இடமும் துடித்தல் சுபக்குறி யாம். தனக்குப்பின் இப்பூமியை யாவர் கொடுக்கோன் மன்றாள்வா ஹோவென்டுறண்ணியிருந்த குறை நீங்கிற்றென்பான் ‘பூதலமங்கங் நல் லன் புண்ணியமுடையன்’ என்று அதன்மேல் வைத்துக்கூறினான். (கக)

ஒன்றமையாது வைய முறபொறை யாற்ற வென்ன
நின்றமா மேரு வெற்பின் றணையென ந்வந்த காட்சிப்
பொன்றினி சிரப் பத்தி மண்டபம் போந்து வெவ்வே
ரென்றுமா தனத்தி ருத்தி யுற்றமை விளம்பக் கேட்டு.

(இ-ள்.) மூழியின் மிக்க பளுவைச் சமப்பதற்கு ஈகமேருகிறி ஒன்றுல்
முடியாதென்று அதற்குத் துணையாக நின்றுலொத்த தோற்றத்தையுடைய
பொன்னைத்தினித்துச் செய்த சிகரவரிசைபொருங்கிய கொலுமண்டபத்
திற்கு அழைத்துக்கொண்டுசென்று வெவ்வேரூன சம ஆதனங்களிலிருக்
கச்செய்து வந்தவிவரத்தைச் சொல்லக்கேட்டிருக்கு (எ-று.) (க2)

பைங்கதொடி யானா யீன்றே நெற்பினிப் பானா யானு
மைந்தரின் நென்ன மாழ்கி மறுகினேற் குறுகி யீந்தீர்
நந்தவ கிறப வின்னே தும்மைநன் மருக ராக்கு
மெந்தவ மெளிய தேயோ விருமையு மளித்த தம்மா.

(இ-ள்.) பசிப் பொன்வளையலணிந்த பெண்குழுங்கைகளைப் பெற்று
தனுல் எனக்குப்பின் இங்களையாள்வதற்குத் தக்க புக்கிரரில்லையேயென்று
மயங்கித் துக்கமுற் சிருக்குமெனக்கு நிச்சயமான இன்பத்தையளித்திர்கள்.
நிங்கள் செய்த தவமிருக்கட்டும். இத்தகைய உங்களை ஒண்மைபொருங்கிய
மருக்களாக்கிய எங்கள் தலைமென்ன இலேசானதோ? இகபரசுகங்களை
ஒருங்கே தந்தது என்றான் வீரசேகரயாறுராஜன். (எ-று.)

இவாகளை மருகராகப் பெறுதற்குத் தாலினுருவுங்கெய்த தகும்போ
தாது, தன்குலத்தோர்செய், தவப்பயனைனேமுடிந்தது என்பான் ‘எந்தவும்’
எனப் பன்மையாய்க் கூறினான். “. வலஞ்செய்துவணங்க வேளிவந்தவித்து
மூந்தென் - குலஞ்செய்தவம்...” என்று தசநூண் விசுவாமித்திரர் வந்த
போது கூரியதாகக் கம்பர் கூறுவதுங்கானக. (க3)

கழிகெடும் பகல்கண் மானங்க துவலா வீரவை யஞ்சி
யழிபசி சுடத்தேம் புற்றேர்க் கழுதம்கூய் சிறைவ தாயி
ஞூழிகென ஏனோப்பர் கொல்லோ வுதவிமற் றிதன்மே ஹண்டோ
கெழுவுகைம் மாரெறுவ் வாத வருகெனக் கிளக்கற் பாற்றே.

(இ-ள்.) மிகுந்த பலதினங்களாய் மானம் குழுந்த மனதினுலே யானாக்
குறையிரப்பதென்றஞ்சி ஒருவனையுங் கேளாமல் எல்லாப்பெருமையையும்
முற்றங்கெடுக்கவல்ல பசித்திசைட வாடியிருங்கலர்களுக்கு தேவாயிர்தம்
தானுக்கே வாயில்வந்துபுகுமாயின் வேண்டாமென்பார்களோ? கல்வட்டு

கள் ஒருவர்க்குத்தெய்யும் என்றி இதனின் மேலானது யாது? பிரதியுபகாரத் தை மிஞ்சத்தக்க வுபகாரங்களைக் கருணையென்றே சொல்லவேண்டும் என்றால் அரசன். (எ-று.)

தன்பெண்களுக்கேத்த நாயகன்மார்களை யாரிடத்துச்சென்று கேட்பதென்னுமானத்தாலுமில்லை துக்கமுற்றிருந்த தன்குறையை வலியுங்கு தீர்த்த வுபகாரத்தை முன்னிட்டு இவ்வாறுவரமை கூறினால். இதனிற் சிறந்த வுபகாரம் வேறில்லையாதலாலும் இதற்கேத்த கைம்மாருக என்ன செய்தாலும் சமானமாகதாதலாலும் இதனை உங்கள் பெருங்கருணையென்க கொண்டு ஸ்தோத்தரிப்பேன் என்பான் ‘கைம்மாரூல்வாத அருளனாக்கிளக்கற்பாற்று’ என்றால். ‘ஒவ்வாத’ வினைப்பெயர். (கச)

(விவாகயத்தனம்.)

எனப்பல மகிழ்ச்சி கூறி யெழில்கொண்மா நகர மெக்கும் நினைக்குமுன் னணிக தேய நிருபருக் கோலை தீட்டி யனுப்புக வதுவைக் கேற்ற வகைக்கு வென்றா னேவும் வினைக்குறு வயவர் வெள்ளம் வினாந்தன படர்ந்த மாதோ.

(இ-ன்.) என்றிவ்வாறு அநேக கந்தோவுக்காரர்த்தைகளைச் சொல்லி அப்பெரிய பட்டினமெங்கும் கால்மாத்தினாக்கு முன்பாகவே அழகு மிஞ்சம் படி அலங்கரிக்க ; அவ்வத்தேசமன்னர்களுக்கு முகர்த்தவோலை எழுதிய னுப்புக ; கல்யாணத்துக்கு வேண்டுவற்றை அமைத்துத்திட்டஞ்செய்க ; என்றாக்குபித்தான். அரசனேவிய காரியங்களைச் செய்கின்ற வீரர்கள் கூட்டம் அதிலிருவில் வியாபித்தன. (எ-று.)

“ உன்னால்காலே...” என்றமாத்தினைச் சூத்திரத்தால் நினைக்குமுன் என்பதற்குக் கால்மாத்தினாக்குள்ளாகவே எனப் பொருள்கொண்டாம். கொள் என்றும் வினைப்பகுதி கொளவென வினையெச்சப்பொருட்டத்து “அறுவேறுவகையின்...” என்னும் திருமுருகாற்றுப்படையிந்போல. ()

(நக்காயலங்களித்தல்.)

தன்னிகர் தானே யாய தனிக ரணியும் பெந்றூற் பொன்னக ரதனை வென்ற தென்பது பொருட்சொல் வாலோ விங்க கொழிலை நோக்கி யினைப்பையு மறந்த நாட்டத் தன்னவர் சுராகை பொத்த ராமஞ்சயர் மகளி ரோத்தர்.

” (இ-ன்) (அலங்கரிக்காமலிருக்கும்போதே) தனக்குத்தானே சமாள மாசிய அங்கரம் (புதிதாக) அலங்கரிக்கப்பெற்ற இச்சமயத்தில் (இங்கிரு

முடிகுடு சருக்கம்

க

வளிக்கும்) அமராவதி நகரத்தை ஜயித்துவிட்டதென்று சொன்னாலும் அத் சொல் பயணபடுசொல்லாகுமோ? இப்பட்டினத்தின் அழகைப்பார்த்து நிற்ற நலால் இவைப்பதை அறவே மந்துபோன கண்களையுடைய மனிதர்கள் தேவர்களைப்போலவும் ஸ்திரீகளைவும் அரம்மா ஸ்திரீகளைப்போலவும் காணப்பட்டார்கள். (எ-ஆ.)

(க)

(இதுமதல் நாள்துகவிகள் விவாகத்திற்கு அரசரிக்கும்,
தேவீகளும் வரல் கூறும்.)

‘எங்கனுங் களிற்றி ணீட்ட மெங்கனும் பரிமா யீட்ட
மெங்கனுங் தடக்தே ரீட்ட மெங்கனும் பதாதி யீட்ட
மெங்கனுங் கவிகை யீட்ட மெங்கனும் பதாகை யீட்ட
மெங்கனும் பல்லி யக்கி னெழுமொலி யீட்ட மம்மா.

(இ-ஆ.) எல்லாவிடத்திலும் யானைக்கூட்டங்களும், குதிளைக்கூட்டங்களும், பெரிய தேர்க்கூட்டங்களும், காலாட்கூட்டங்களும், குடைகளின் கூட்டங்களும், கொடிகளின் கூட்டங்களும், பலவகை வாத்தியங்களினின் நெழும் சுப்தங்களும் (செறிந்திருந்தன).

செறிந்திருந்தன என்பது அவாய் நிலையான் முடிந்தது ஏனைய கூட்டங்களையும் தழுவி முடித்தற்பொருட்டு. (க)

அங்கர்கள் னடர்க விங்க ரவந்தியர் சீனர் சோழர்
கொங்கர்பாண் டியர்ம ராடர் குடகர்சா எவர்சவ் வீரர்
ங்கர்பப் பரர்பாஞ் சாலர் வைகர்ப்பர் யவனர் கொல்லர்
கொங்கண ஓஜேநத் தேயக் கொற்றவர் துவன்றிச் சூழ்வார்.

(இ-ஆ.) அங்கம், கண்ணடம், கலிங்கம், அவந்தி, சீனம், சோழம், கொங்கு, பாண்டி, மராடம், குடகம், சாளவம், சவ்வீஞும், வங்கம், பப்பரம், பாஞ்சாலம், விதர்ப்பம், யவனம், கொல்லம், கொங்கணமுடியப் பேசுத் தரசர்களும் மற்ற எல்லாத் தேசாதிபர்களும், படைஞரும் கெருங்கூச் சூழ்ந் தார்கள். (க-ஆ)

மனங்தொடர் காட்டங் கையின் வழிச்செலப் பரத னன்னு
வினங்தெரி பொலம்பூங் கொம்ப ரியற்றுறு நடனக் காட்சி
கனிச்தவே மிசையாம் வாரி கடைந்தெடுத் தளிக்குங் கீத
மெஹஞ்சவை யழுத வேட்கைக் கிழையவர் சூழங்கண் மொய்ப்ப.

(இ-ஆ.) மனத்தாற் பின்றுரூபரப்பெற்ற கண்கள் கையின் வழியே
நடக்கப் பரத சாஸ்திர வகைகளை நன்குணர்ந்த பொன்மயமான் பூங்கோம்

புபோலும் ஆடற்கணிகையர்புரியும் கடனக்காட்சிக்காகவும், சுவைமுதிர்ந்த ஏழிசையாகிய சமுச்சிதாத்தைக் கடைக்குண்டாகிய அழுதத்தை வாரிக்கொடுத்தாலொத்த சுவையெடுதையே தீப்பண்களைக்கேட்கும் விருப்பத்தினாலும் தேவர் கூட்டங்கள் நெருங்குவன. (எ-று.)

ஆடற்கண் அபிநயக் கைகளின்வழிக் கண்ணேக்கரும் அங்கோக்கின் வழி மனமும் செல்லுமென்கை “...நைவழிநயனாஞ்செல்லக் கண்வழிமனா முஞ்செல்ல - வையறுண்ணிறையாராடு மாடல்...” என்ற இராமாவதார மிதிலைக்காட்சிப் படலத்துங்காண்க. (கக)

இரவிமின் வழிவாங் தோங்கு மெழிந்றடங் தோளி ஞர்தங்
திருமலி வதுவை காண்பா வீண்டினர் திசையிற் காவன்
மருவுபா வகரு மட்ட வசக்களுஞ் சடரு மேஜைப்
பொருவில்பல் கணத்தி ஞேரும் புரிக்குவா னிடமின் நென்ன.

(இ-ள்.) சூரியன் மரபிலுதித்து உயர்வுபெற்ற அழகிய பெரிய புயக்களையுடைய இப்புத்திரர்களின் திருமணக்காட்சியைக் காணவிரும்பி அஷ்ட திக்குப்பாலகர்களும், அஷ்டவசக்களும், சூரியசந்திரர்களும், மற்ற நிகரில் வாத பலகணத்தலைவர்களும் ஆகாயம் இடமில்லையாக வாந்து நெருங்கினார்கள். (எ-று.)

அஷ்டவசக்களாவன :—அனலன், அனிலன், ஆபச்சைவன், சோ மன், தரன், துருவன், பிரத்தியுசன், பிரபாசன் என்னுமிவர். திக்குப்பால ருள் அக்கினிசேர்ந்ததலு ‘சடரும்’ என்பதற்குச் சூரியசந்திரர்களை மாத திரம் தொண்டோம். (எ-ஒ.)

(சித்திரதுப்தி வருகை.)

பாங்கக வாத காதற் பன்னியர் குமர் குழுத்
தேங்கம மூலங்கன் மார்பிற் சித்திர குப்த மொய்தித்
தாங்கரு மூவகை கூரத் தனையனா யுவந்து புல்வி·
யாங்கண்மண் டபத்தில் வேந்த ஞுடனளா யமர்ந்தார் மாதோ.

(இ-ள்.) தேன் பரிமளிக்கும் மாலையுலாவும் மார்பிளையுடைய சித்திர குப்தர், பக்கத்திலே நிங்காத ஆசைக்குரிய மனைவியரும் புத்திரரும் குழும் படித் திருமணமண்டபத்தைக் கேர்ந்து பொறுத்தற்கரிய சங்தோஷம் மிகத் தன் தவகுமாரர்களை ஆங்கத்துடன் தழுவிக்கொண்டு வீரசேரயாஜமஹா ராஜஞ்ஜுடன் ‘அளவளாவி வீற்றிருந்தார். (எ-று.) (உக)

முடிகுடி சருக்கம்.

50

(விவாகமாதர் மண்டபப்பிரவேசம்.)

விஞ்சமா தரத்தாற் றாய விளாத்துவார் நறிய நீரான்
மஞ்சன மாட்டி வாம மணிக்கலன் றிருத்திச் செய்ய
பஞ்சடி சேப்பக் கொங்கைப் பரம்பொரு மருங்கு நேம்ப
வஞ்சியர் தம்மைச் சேழி மார்கள்மண் டபத்துச் சேர்த்தார்.

(இ-ன்.) அதிகரிக்கின்ற காதலினாலே பரிசுத்தார்த்தமாக இருவகை
வாசனைத் திரவியங்களாலும் பத்துவகைத் துவர்களாலும் கலப்புற்ற வாச
னோகினால் திருமஞ்சனஞ்செய்வித்து ஒளிபொருந்திய இரத்துபரணங்க
னோத் திருத்தமாய்ப் புனைந்து ஸ்தனபாரங்களோச் சுமக்கமுடியாமல் இடை
வருந்துவகைக்கண்டு செம்பஞ்சுடிய பாதங்கள் கோபித்தாற்போற்சிவக்க
மண்ட்பெண்களெண்மொயும் தாதிமார்கள் விவாகமண்டபத்திற்குக் கொள்ள
வேந்தார்கள். (எ-று.)

நடத்தலாற் சிவந்தபாதங்கள் இடையைவருத்துங் கொங்கைகளின்
அசீதிபொருமல் கோபித்துச் சிவந்தன எனத் தற்குறிப்பேற்றினார். “கறுப்
புஞ் சிவப்பும் வெகுளிப்பொருள்” என்னும் விதியால் ‘சேப்ப’ என்பதற்
குக் ‘கோபிக்க’ எனப் பொருள் கூறினால். இருவகை வினா . ஓமாவிகை,
பஞ்சவாசம்; என்பன. இவற்றுள் ஓமாவிகை முப்பத்திரண்டு வாசனைப்
பொருள் (புழுகுசட்டம் முதல் குக்கில் ஈருகவுள்ளன) சேர்ந்தது. பஞ்ச
வாசமாவன :—கஸ்தாரி, குங்குமப்பூ, கர்ப்பூரம், அகில், சந்தனம் என்னு
மைக்குமாம். துவர் பத்தாவன :—ஆஸ், அரசு, அத்தி, இத்தி, கடுக்காய்,
கெல்லி; தான்றி, மா, நாவல், கருட்காலி என்னுமியை. இத்ரைவியங்களை
வெவ்வேறு சேர்த்தலாத்துப் பூசி முழுக்காட்டல் விவாகதுால் விதி. சிவக
சிந்தரமணி காந்தருவத்தையாரிலம்பகம் கூகு-வது கவியாகிய “கங்கை
யின்களிற்றினுக்கிக் கதிர்மணிக்குடத்திற்றந்த - மக்கலவாசகன்னீர் மணி
நிறங்கழீஇயதொப்ப, கங்கையையப்பவெல்லா வினாயோடுவருஞ்சேர்த்
தி - யங்கரவுக்குலாளை யாட்டினாரம்பையன்னார்” என்பதினுமிழுகுவகை
வாசமும் பத்துத்துவரும் கூறப்படுதலறிக. (2.2)

(விவாககள்னிகைகளின் பேயர்.)

வேறு.

வாருவாக் கொங்கைச் சாம்பவி நல்லு
மாவதி யேமுத்தி காங்கைம ழூர
கேரிமை யெழின்மீ னவதி திங்க
ஞிகரமுகப் பான்மொழித் தேனுகை கெடிய

கால

ஸ்ரீக்ருணீகர் புராணம்.

காருறு சுரிமென் பூச்குழற் காமி
 காந்தையின் திரவர வாணியென் நெண்மர்
 பாரினின் மங்கை மாபோழிற் கெல்லை
 படைத்தனர் காட்டிய பண்பினர் மாதோ.

(இ-ன.) கச்சணிந்த ஸ்தனங்களையுடைய சாம்பவி, நன்மையிக்க உமர் வதி, முக்திகாந்தா, யூரகன்னிளா, அழகிய மீனுவதி, சந்திரன்போல் முக மூம் பாலினினிய மொழியுமுடைய தேனுகா மஹேஸ்வரி, மேகம்போற் கறுத்து சுழித்த மெல்லிய மலர்சூதிய கூந்தலையுடைய காமிகாந்தா, இந்திர வர்வாணி என்னும் எண்மரும் இப்பூமியின்கண் மாதர்களின் பேரழகுக்கு வரம்பு இதுவாகுமென்று பெற்றுக்காட்டினாற்போன்ற சுந்தரிகள். (எ-று.)

‘படைத்தனர்’ முற்றெச்சம்.

(உ-ஏ)

(விவாகஞ் செய்தல்.)

வேறு.

திருமணங் குறித்த வோரை சேர்வதென் றங்கி முன்னர் வருமறைச் செல்வ ரீண்டி மந்திரக் கிரியை செய்யத் தருமலர் பொழிந்து தெய்வ துங்குமி தழங்கச் சார்ந்த சுருமா தவரு மாசி யுரைத்தனர் துண்ணி யார்ப்ப.

(இ-ன.) முக்கர்த்த நிச்சயலக்னம் வருவதாக அக்கினிமுன் வேதவேதி யர்கள் கெருங்கி மந்திரச் சடங்குகள் செய்யவும், தெய்வதுங்குமிழுமுங்க வும், கற்பக மலர்மாரிபொழிந்து தேவர்களும் முனிவர்களும் நிறைந்து ஆசிர்வதிக்கும் ஒவி மிகவும். (எ-று.)

(உ-ஏ)

(இதுவுமது.)

துக்கமங் கலாண் பூட்டித் தோகையர் தொடிக்கை பற்றிச் சங்கரன் முதன்மூத் தேவர் தாண்மலர் பணிக்கு தாழ்க்கு தங்கணன் மரபுக் கேற்ற சடங்கெலா முறையின் முற்றி நங்கைய ரிளமென் கொங்கை நலனுகர்க் கிருக்கு நாளில்.

(இ-ன.) மேன்மை தங்கிய மாங்கல்யதாரணங்கெய்து அம்மாதர்களின் வளையலனிந்த கைகளைப்பற்றி மணமண்டபப் பிரதக்கிணங்கெய்து சிவபி ரான் முதலிய மும்மூர்த்திகளின் பாததாமாகளை வணங்கி நமஸ்கரித்து தங்கள் சம்பிரதாயத்துக்கேற்ற லாஜ்ஜோமம் (பொரிகோர்க்கவை) முதலிய வற்றைக் கிரமமாக நிறைவேற்றி அப்பெண்மணிகளின் இளமையும் மிரு

துத்தன்மையும் பொருந்திய ஸ்தனுவிக்கன சுக்த்தை அறுபவித்து ஓரூபங் காலத்தில். (எ-று.) (2-இ)

(இதுழதல் எட்டுக்கேயியுட்கள் வீரசேகரயாஜன் துறவுபூணக்கருதி மத்திரிக்குடன் கூறுவதை மோழியும்.)

வேறு.

மாயிரு ஞாலம் பொறைசுமக் தாற்று
மணிமீழு வீணையதோன் மன்னன்
ரூயதன் ஞாத்துப் பன்னெடும் பகலாய்த்
தோற்றிய வேட்கைமீத் துரப்பப்
பாயதுற் கேள்வி மந்திரத் தலைவர்
பலருடன்வாங்குளை யரிமான்
ரூயபொற் பீடத் திண்டுற மருவித்
தக்கவை கேண்மினன் ரஹைக்கும்.

(இ-ள்.) மகத்தாகிய பெரிய பூயிபாரத்தைச்சுமக்கு நிர்வாகிக்கின்ற அழிய உருக்குத் தாண்போலும் புயம்களையடைய வீரசேகரயாஜன் தனது பரிசுத்தமாகிய மனதில் அநேக நாட்களாய் இருக்கின்ற எண்ணமொன்று இப்போது தன்னை மேச் சிலைமைக்குச் செலுத்தலால் அசைகின்ற புறமயினாயுடைய சிங்கவருவினால் தாங்கப்பெற்ற பெரங்கைனத்தில் வீற்றிருக்குத் தாஸ்திரங்களில் விரிந்த கேள்வியையுடைய முதன்மைபெற்ற மந்திரிமார்களை நோக்கித் தகுந்த ஒரு செய்தி கேளுங்களென்று சொல்லத்தொடங்கினான். (எ-று.) (2-க)

என்னுயிர்க் குறுதி யெற்புடம் பென்ன
வெண்ணில்பல் லுதவியும் புரிந்து
மன்னிய நிழல்போற் பாங்கக லாத
மாட்சியீர் நுமதருள் வலத்தா
ஞேன்னலர் வணங்க வையக மொருகோ
லோச்சினே னிசையினு முயர்க்கேன்
பின்னுமாண் மகவின் நெனுஙவை நிங்க
வெண்மர்மா மருக்காப் பெற்றேன்.

(இ-ள்.) என் உயிருக்கு உறுதிபூண்ட எலும்பையுடையவுடல்போல் அமைக்கு அளவில்லாத வூப்காரங்களைப் பலவகையாலும் செய்து நிலைபெற்ற தேக்கிழல்போல் என்னை ஒருகணமும் விட்டு நிங்காது காத்த பெருமைக்குணமுள்ளவர்களே ! உங்கள் கருணையாகிய பலத்தினாலே பகையர

சர்களும் வளங்கும்படிச் செங்கோல் செலுத்திக் கீர்த்தியிலும் உயர்வுடைய வனுணேன். அன்றியும் ஆண்புத்திரர்கள் இல்லையென்கிற குறைத்திர எட்டு மருகர்களையும் படைத்தேன். (இனி இவ்வுலகத்தில் யான் அபேக்ஷிக்கத் தக்கு ஒன்றுமில்லை.) (எ-று.)

“...பெற்றயாக்கைக் - கென்பிறசிற்தாயதொருற்றமுன்பெண்னலாமே” எனக் கம்பர் * (சுந்தராண்டம் கடற்றுவுப்பலத்துக்) கூறுவதனால் உடலுக்குறுதியாவது என்பே எனல்காண்க. (உ-ஏ)

கண்டவே கண்டு கேட்டவே கேட்டுக்

கனிவொடு நுகர்ந்தவே நுகர்ந்து

கொண்டநு தினமு முதுமையுந் துனியுங்

குற்றமுங் குறுகுதல் குறியா

தெண்டரு கேள்விக் காட்சியு மூலக

வியற்றையு முணர்ந்துண ரார்போற்

சண்டவெங் நரகஞ் சார்வதோ கலைநாற்

சான்றவர் செயற்குத் ததுவே.

(இ-ஏ.) பார்த்தவைகளையே திரும்பப் பார்த்தும், கேட்டவைகளையே கேட்டும், ஆசையுடன் அநுபவித்தவைகளையே அநுபவித்துக்கொண்டும், தினேதினே விருத்தாப்பியமும் துன்பவியாதிகளும் மரணமும் சமீபிப் படைத் தூந்துயோசியாமல் முன்னேர்களின் நல்லநுபவங்களை ஞாபகத்துக் குத் தருகின்ற சாஸ்திர புராணங்களால் பெற்ற அறிவும் பிரத்யக்கப்படும் உலக அசித்யவியற்கையும் தெரிந்திருக்கும் தெரியாத மூடர்களைப்போல் (வீணாங்கழித்து) கோரமாகிய கொடிய நரகத்தில் சேர்வதோ கலைஞர்கள் நூற்களை என்குணர்ந்தபெரியோர்கள் செய்யத்தக்க காரியம்? (எ-று.)

“பழகப்பழகப் பாலும்புளிக்கும்” என்னும் உலக வசனத்தால் கண்டவற்றையே காணுதல் முதல்வியவற்றால் மனம்வெறுப்படைந்து நித்யாநந்த சுகத்தை அபேக்ஷிக்கின்றதென்றால். (உ-ஏ)

சீர்த்ததீவ் குதலைக் குழவியாய்ச் சின்னட்

சிறுவரா யெழினலங் திரண்ட-

வார்க்குவி மூலையார் மயல்கொடு தொடரு

மாரனே யனையகு மரராய்ப்

போர்த்ததோற் றிரக்கி கரம்பெழுங் தியங்கப்

பொறியழி விருத்தராம் புதுமை

பார்க்குஙர்ப் பெறினே ரின்திர சாலப்

பரிசதாம் வாழ்வுசொற் பனமே.

(இ-ன.) சிலாள் ஜிநப்பாகிய மதுரங்கிய மழிலைச்சொந்தறும் கை சவப்பருவமடைந்தும், பால்யமாகியும், அழகின் நன்மை ஒன்று சேர்கின்ற கச்சப்புனைந்த குவிந்த ஸ்னாங்களையுடைய மாதர்கள் விரகங்கொண்டு பின்றோடரத்தக்க யெளவனமாகியும், பின்பு மேலே போர்த்துள்ள தோல் திரைய நரம்புகள் எழுந்தானும்படித் தேகமெலின்து ஜம்பொறிகளுக்குத்தம் புலன்களை இழுக்கின்ற கிழவராகின்ற ஆச்சரியம் உற்றுநோக்கு வாராபெபற்றால் ஓரிந்தரஜாலவித்தைபோலாகும். (தேகநிலைமை இங்கு நாமாகச்) செல்வமோ சொற்பனம்போல் அஸ்திரமானதாயிருக்கின்றதே ! (இலாற்றுவென்ன சுகம்.) (எ-று.)

சிகமுதல் வயோதிகம்வளாயிலும் உண்டாகும் காலக்கோலங்கள் பிரதயகாத்தில் வெகு விசித்திரமாயிருந்தும் அவற்றை ஊன்றி விசாரிப்பார் ஒரு வருமில்லை என்பார் ‘பார்க்குர்ப்பெறின்’ என அருமை தோன்றக் கூறி அர்.

மாண்புற வாய்மை நூலுள் நட்ப
மதிசவத் தாய்வரு மையினுற்
காண்பவே பிதற்றும் பேதையர் கனாவ
கனாகுக விடயமே லுள்ளாம்
பூண்புறக் காதற் றாண்டிடுங் காறும்
புஞ்கணே யல்லதின் புறமோ
சேண்பெறு யின்பக் துய்க்குக மென்பார்
தேர்ந்துழித் துண்பமே திளைத்தார்.

(இ-ன.) பெருமை மிக்க சத்தியமாகிய சாஸ்திரங்களிலுள்ள நட்பக்கருத்துக்களை அறிதந்துக்கூட தக்க விசேஷ புத்தியும் ஆராய்ச்சியும் பெருமையால் கண்டதோட்சியென்று உள்ளித்திரியும் அவிலேகிகள் சொல்வதெல்லாம் சொல்லட்டும். விவியபோகங்களின்மேல் மனம் அழுந்துமிகு ஆசை தூண்டிவிடும்வளாயிலும் துண்பமே கிடைக்குமன்றி நிர்ச்சலன் சித்தமூடையை லுண்டாகும் பேராங்கதம் கிடைக்கவேமாட்டாது. சுவர்க்காதி போகங்களை அநுபவிக்கின்றோமென்பவர்களும் உண்மையை ஆலோசித்தால் துக்கத்தை அநுபவித்தவர்களாகவே முடிகின்றார்கள். (எ-று.)

ஆராய்ச்சிபெறுதபேதையர் யாதுசொல்லினும் அதனால் ஈமக்கொரு தீங்குயில்லை என்பார் ‘கனாவ கனாகுக’ என்றார். புண்யமுடிந்தவுடனே சுவர்க்கத்தினின்றும் தன்னப்படுதலால் கல்வினை செய்தோரும் துக்கத்தையே அநுபவித்தவராகின்றனர் எனப்பட்டது. இவ்விரு கலிகளாலும் ஆர

சனுக்குச் சாதன சதுஷ்டய நான்கினுள் நித்யாநித்ய வஸ்துவிவேகமும்,
இகமுத்திரார்த்த பலபோகவிராகமுமுண்ணம் கூறப்பட்டன. (க௦)

உய்ந்துணர்க் தூலக வியற்றையை நாடி
ஞாடவெல்லாங் கருமத்தா ஞாதிக்கு
மெய்த்தாற் கடமை காலமொத் தியற்றி
விருப்பொடு வெறுப்பதாச் சான்றும்
வைத்தசன் மார்க்க நெறிவழி நீக்கா
மனத்தொடு கடவுளை வழுத்தித்
தத்துவ முணர்க்கு மெய்ப்பொருள் நாணித்
சனன்னோ யுலப்பது சரதம்.

(இ-ஸ.) உலக இயற்றையை அறுவக்கண்ணுல் உய்ந்துணர்வோமா
னால் சமஸ்த பிராணிகளும் கருமவசத்தால் தோன்று முண்ணமை பெறப்படும்.
(இக்கர்மத்தை நீக்குவதற்கு வேண்டுமோயம் யாதெனில்) விருப்பும் வெறுப்
புமின்றிச் சமப்பட்டவுள்ளத்தோடு தேகமெடுத்தகத்துரிய எந்தடமைகளைக்
காலத்திற்கேற்பச்செய்து அக்கிரியைகளுக்கெல்லாம் (தான்) சாக்ஷியாக
விருந்து (எவ்வளக் ஞானிகளாயினும் உலக உஜ்ஜீவனுர்த்தங் கர்மங்களைச்
செய்தேவரவேண்டும் என்று பகவந்தேக்கையில் கடவுளிட்ட ஆக்ஞாயால்)
சன்மார்க்கநெறியிலே என்று தனது ஞானிசியராகிய கடவுளை ஸ்தோத்த
ரித்து தத்துவ ஆராய்ச்சிசெய்து உண்மைப்பொருளை (அபபோக்ஷமாக)
கண்டால் பிறவியெண்ணும் பெரியவியாதி நீதி மேர்க்கானந்தம் வயிக்கும்.
இது சத்தியம். (எ-ஹ.)

விருப்பும் வெறுப்புமின்றிச் செய்யுங்கருமங்கள் பிறவிக்காரணமாகாது
என்பதற்குப் பிரமாணம். மனிமேகலை “கிங்கையின்றியுஞ் செய்வினையுறு
மெனும் - வெங்கிறதனேன்பிகள் விழுமங்கொள்ளவும்” எனக்கறுதலநிகு
“நல்லவேண்கேளுகுபகாரம் ஞானிகள்விவகாரம்...அதனுற்பினியுமிலை...”
என்ற ஒரையங்கலைத்தாலும் ஜீவகாருண்யம்பற்றி ஞானிகள் கர்மஞ்செய்
துவரவேண்டுமென்பதுடம்பாடாதலும் அக்கர்மங்கள் பந்திக்கத்தக்கணவல்ல
வென்பதாலும் நன்கு விளங்கும். முதற்கண் வேண்டப்படும் சித்தசகத்தி நிதி
காம்யகர்மப்பல்லூகவுண்டாதலாலும், அங்கிவ்தாம்யம்பெற்றஞ்சுத் தான் தே
மன்று தேகியே என்னுமுண்ணமை யறியவேண்டுதலாலும், அவ்வள்ளுமையும்
தத்துவாயியதிகளைக் கிடப்படுமாதலாலும், அத்தத்துவ பரிசோ
தனையும் உபாசனையுர்த்தியின் இன்னருளாலவையற்பாற்றஞ்சுகளாலும், கர்மம்
பக்கி ஞானமென்னும் மூன்றும் ஒன்றற்றகொன் துபகாரிகளாயமைந்து
கிடக்குமுண்ணமையைச் சுருக்க விளக்கினார். இக்கவியால் அரசனது சமாதி
ஷ்கம்பத்தி ‘உய்த்துணரவுத்தல்’ என்னுமுத்தியாற் கூறப்பட்டது.()

முடிகுடி சருக்கம்.

கக்க,

பற்றறுத் தகணம் புலவனுடு மொடங்கப்
பார்முதற் ககணமுந் தானும்
நிற்றலங் கண்டு தேக்குமா நந்த
நெடுங்கடற் றினைத்தது நினையாப்
பெற்றியின் முத்தி பெறுபவ ரண்டே
பெறலெரு முடற்பயன் பெற்றூர்
மற்றவ ளாங்பு கறித்தெயிற் ஸிரத்த
மகிழ்ந்துமாந் திழியிலங் கணையார்.

(இ-ன்.) பற்றுக்களை வேறாக சேதித்து (அதனால்) மனம் பஞ்சேந்திரி யங்களோடுமடங்கிப்போக, பூமிமுதல் ஆகாயங்காறும் ததாகாரமாகி நிற்கும் நிலைமையைக்கண்டு, சேர்க்கின்ற ஆகங்தப்பெருங்கடவில்லமுழ்கி, பின் அவ்வாரங்திற்கிற்குத் தான் புறம்பாகாவன்னம் அவ்வணர்ஷும் மறந்த தன்மையில் முத்திப்பெறுமவரோ மாணிடதேகமெடுத்ததனாற் பெறும்பயன் பெற்றவர்களாவார்கள். மற்றவர்களோவனில், எலும்பைக்கடித் ததால்வரும் தனது பல்விரத்தத்தை அவ்வென்பினின்று வருவதாக நினைத்துச் சங்தோஷத்துப்பருகுகின்ற தாழ்க்கத்திருக்கத்தோடொப்பாவார். (எ-று.)

“ஆசையெனும்பெருங்காற்றாடிலவம்பஞ்செனவுமனமலையுங்காலம்— மோசம்வரும்..” என்ற பெரியோராருளிச்செயலின்படி ஆசைப்பற்றுக்கள் அற இந்தியங்களுமடங்கின் மனந்தன்னிலையினிற்கும். அம்மூலத்தாற்சொருபம் விளங்குமென்பார். அகணமம்புலவுளுகிமொடுக்க, என்றும், க, ஃ, ணஸ்வ ரூபம் தன்னிலையுணர்ந்தால் மறைந்துபோமென்பார் ‘பார்முதற்கணமுங்காலும்பிற்றல்’ என்றும், ஆகங்கம் வேறு அடைவோன் வேறு என்பதும் துறவுபக்கமாகவின் அதை நீக்குவார் ‘அதுவினையாப்பெற்றி’, என்றும் கூறினார். மிருகங்கள் தமது பல்விரத்தத்தை என்பினிரத்தமெனக்கொண் பிகளிப்பது சுசெவருபியான தன்னையுணராது’ வஸ்துக்களைச் சுகருப மென்று மயங்குத்தாகுவமையாகும்.

(கூ)

எதிர்ந்தமாற் றலர்கள் வெங்கிடத் துரங்தே
யிருநிலம் பொன்னெடு கவர்ந்து
வதிக்தவின் பனைத்துங் கான்றசோ ரெப்ப
வருவருப் பெய்தலான் மணமேற்
மதிக்தவுட் பகையோ டைம்புலக் குறும்பும்
பாறங்கல் வீட்டிறு மின்ப
நிதந்தினைக் குறுமா நினைந்தனன் மருது
நேர்க்குவென்றறைந் தனனால்.

கதச

ஸ்ரீகருணைகர் புராணம்.

(இ-எ.) என்னேடெதிர்த்துச் சண்டைசெய்த சத்துருக்கள் புறங் கொடி டய்சாட்டித்துரத்தி அவர்கள்து பெரியதேசுட்களைப் பொன்னுடனே கிரகித்துத் தங்கிய இன்பமெல்லாம் வாந்தியசனம்போல் அருவருத்தலாலே மனதினிடத்து அழுத்தமாய்ப்பற்றிய காமாதி உட்பகைகளுடன் பஞ்சப் புலன்களாகிய குறும்புகளும் தோற்றோட்டித்துரத்தி விசேஷத்து மோக்கவின் பங்கதைச் சதா (வெறுப்பின்றி) அறபவிக்கக்கருதினேன். ஆகையால் (நீங் கள்) தடிக்காமல் இதற்குச் சம்மதிப்பீராகவென்று சொன்னுன் அரசன்.

(ஏ-று.)

புறச்சத்துருக்களைவென்று பெற்ற அநித்யப்பொருட்சும் வெறுப்பா னதால் இனி உட்பகைவர்களை ஜெயித்துப் பெறும் நித்யானங்த சுகத்தை யடைய அபேகூஷையுண்டாயிற்று என்றான் எனக். (கூ)

(மந்திரிகள் கூறுதல்.)

வேந்தனுட் குறிப்பு மேல்விளை வோர்க்கு
மிக்கவ ரியல்பென வழைச்சர்
நாந்தகத் தடக்கை நிருபதக் கணவையே
நவின்றனை மருக்கு நளிடீர்ப்
பாந்தண்மேற் கிடந்த பாலோ நின்னிற்
பதின்மடங் களிக்கவல் லுங்கே
யேந்தனிற் பரிவொன் ருளஞ்சுடு கின்ற
தீங்களாற் குறையிலை யென்றார்.

(இ-எ.) இவ்வாறு கூறிய அரசனுட்குறிப்பை மேல் நிகழும் சம்பவங் களுடன் அறிந்துகொண்டு இதுவே மேலோருடைய இயற்கையாம் என்று மந்திரிமார்கள் சொல்வார்கள். வாளாயுதந்தரிர்த் தபருமையாகிய கைகளை யுடைய அரசாரோ! தகுதியாகிய வார்த்தைகளையே உரைத்தீர். உமது மரு கர்களும் குளிர்ந்த கடல்குழந்த ஆதிசேடன் முடியிற்றக்கிய இவ்வுலகம் இனத்தையும் உம்மிலும் பத்துமடங்கு கருணையுடன் காக்கவல்லவர்களே. ஆயிலும், பெருமையிற் சிறந்தவரோ! உம்மைப் பிரிவோமென்ற துண்பம் ஒன்று எங்கள் மனதைத் தகிக்கின்றது. இஃதொன்றைத்தவிர வேற்வித ஆகோபம் எங்கட்கில்லையென்று சொன்னார்கள். (ஏ-று.) (கூ)

(அரசன் சமாதானம்.)

புணர்ச்சியாற் பழகல் வேண்டுவ தேயோ
வுணர்வதே பொருத்துநட்ட பெறுதுற்
நணப்பில்கேள் வியினீ ரொன்னுஙாத் தனிரொன்
நவரகங் குளிப்புறச் சாற்றிக்

கணிப்பருங் தாய்மைக் கங்கையே முதல்
கடவுண்மா எதிப்புன லாட்டிக்
குணப்பெருங் குன்ற மனையவந் தணருங்
கொற்றவே னிருபருங் குழும்.

(இன்.) சிகேகம் பெருமையுறவுதற்கு (அடிக்கடி) சேர்க்கு பழக்வேண் இமென்பதில்லை. அச்சினேகுமூடையாரது எல்லுணர்ச்சியே அப்பெருமையையுண்டாக்கும் என்கின்ற சாஸ்திரங்களோயாராய்க்க சீங்காத கேள்வியை யுடையவர்களாகிய நீந்துகள் ஏன் இவ்வாறு சொல்கின்றீர்களென்று அம்மானிரிக்கின் மனம் சங்தோஷத்திக்கும்படிப் பிரியவாராத்தகளாடி (மருகள்) அளவிடற்கரிய பரிசுத்தந்தங்கிய கங்கா தீர்த்தமுதலாகிய தெய்வத்தன்மையும் மகத்துவமுழுடைய புண்ய தீர்த்தங்காங்குசெய்வித்து குணங்களாற் பெரிய மலைபோன்ற விப்பிரசிதோஷத்தகளும் ஜயம்பொருந்திய வேலைத் தரித்த அரசர்களும் கூடிடிருங்க. (எ-று.)

சேர்க்கை, பழக்கம், உணர்ச்சியொத்தல் என்னும் மூன்றும் சிகேகப் பெருமைக் காரணங்களாயினும் உணர்ச்சியொத்தலோன்றே இவற்றுட் பிரதானம் என்னும் கருத்துடைய “புணர்ச்சிபழகுஞ்வேண்டா வுணர்ச்சி தான் - நட்பாங்கிழுமைதரும்” என்ற திருக்குறளைத் தழுவி இங்ஙனங்கூறினார். குணங்களை மலைக்குவழித்தல் ‘சவியாமையும் பெருமையும் பற்றி’ யென்பார் பரிமேலழகர். (ஏ-நு.)

(பட்டாபிஷேகங்க் கேயதல்.)

நால்வகைத் தானைக் கடல்புடை குழ
வைவகை யியங்கனு நால
நால்வகை நீதி யமைச்சரு மீண்ட
துவலரும் பெருமைசான் மருகர்க்
கேல்வையின் மகுடம் புனைந்து நீ பே
யிலங்குவாழ் வொடுனி பொவிக
வால்வகைத் தளிர்க்கை மின்னனு ருடனென்
ருகிசொற் றின்புற மகிழ்ந்தான்.

(இன்.) இரதஜ்துரகபதாதிகள் என்னும் நால்வகைச் சேஞ்சமுத் திரமும் பக்கத்திலே குழவும், தோற்கருவி துளைக்கருவி கஞ்சக்கருவி நரம்புக்கருவி யிடற்றுக்கருவி என்னும் பஞ்சவாந்தியங்களும் மிகவுமீ ஒவிக்கவும், மநுதர்ம் சாஸ்திர நீதிகளையுணர்ந்த மந்திரிகள் நிறையவும், மற்ற பட்டவர்த்தனர் முதலிய யாவரும் கெருங்கவும். தனது சொலற்கரிய பெருமையிக்க மாகர்களுக்குச் சுபழகர்த்ததில் பட்டாபிஷேகங்கூறிது

கக்கூ

ஸ்ரீகருணீகர் புராணம்,

முடிகுட்டி வெள்ளியவளையலையனித் தளிர்போல் மிருதுவாகிய கைகளை முடைய தன் குமாரத்திகளுடன் வளங்குகின்ற செல்வங்களோடு பல்லுழி காலம் சிறப்புற்ற வாழ்கவென்றாலோவதித்து இன்பம் அதிகரிக்கச் சங்தோஷமுந்றன வீரசேகரயாஜன். (எ-ற.) (கக)

(இதுமுதல் ஏழாவதிகள் அரசநீதி கூறும்.)

அந்திரி முனிவ னருள்வழி மகுட
மணாந்துயர் தவப்பய னடைந்த
புத்திர னாவர் தமக்கர சியற்கை
புலனுறத் தனிக்கொடு போந்து
வித்தகர் கேண்மின் பலகலை பயின்றும்
மெய்யுண ரநுபவ மின்றே
வெத்துணை யெனினும் பயனுரூ துடையா
ரிசைந்தவே நூந்களா மினவால்.

(இ-ள.) ஏற்கனவே அத்திரிமஹாரிஷி வழங்கிய வரப்பிரசாதப்படி கிரீடஞ்சூடு மேம்பட்ட தவப்பயன் பெற்ற சௌரர் ஜவருக்கும் அரசாந்தித் தன்மை அறிவுறுத்தும்படி அவர்களைத் தனித்த இடங்கிறது அழைத்து விற் பன்னர்களே! என் வார்த்தைகளை அங்கீரிப்பீர்களாக. அங்கத் சாஸ்திரங்களை அப்பியசித்தும் அவற்றின் உண்மைகளை உலக டடவடிக்கைகளோடு சம்பங்கப்படுத்தி அறிந்துகொள்ளும் அநுபவம் பெருவிடில் அப்புத்தகக் கல்வி எவ்வளவும் பயன்கொடாது. இவ்வநுபவமுடையோர் தம் அநுபவத் தைக்கூறிய தொகைகளே சாஸ்திரங்களாயினவன்றி வேறல்ல. (எ-ற.)

சௌரர் எண்மருக்கும் எட்டுக் குமாரத்திகளை மணம் புரிவதனாலும், அத்திரிமஹாரிஷிபால் வரம்பெற்ற ஜவரோ பட்டாபிஷேகபரரானார். ஆதவின் அவர்க்கே அரசாந்தி கூறத்தொடங்கித் தான் புத்திபுகட்டவேண்டிய அளவு அவர்கள் சாமான்ய விவேகமுடையரல்லராயினும் தன்பால் அநுபவம் விசேஷித்திருப்பதாலும் வயதிற் பெரியோனுதலாலும் பகுத்தால் கூறுவனவற்றை அவை எவ்வளவு இழிந்தனவாயினும் நன்குமதிக்கவே வேண்டும் எனக்கேட்டுக்கொள்கின்றன என்னுங்குறிப்புத்தோன்ற ‘வித்தகர்’, ‘கேண்மின்’ என கைச்சியமாகக் கூறினார். எகாந்தஸ்தானமே மனம் ஒருப்புதற்கேற்றமையின் தனிக்கொடுபோந்தான். வித்தகர் என்ற அண்மைவினியால் ஜவரும் அரசனுக்கு அதிசமீபத்திலிருந்தனரோன்று விளங்கும். நுழைநும் யான் பேரவிவுடையேனல்லேன், அநுபவம் சிறிதுடைமையால் இல்லை கூறவாதேன், அநுபவமே எவற்றினுஞ் சிறந்ததாம் என்பாள் அதனை விசேஷிக்கின்றன். இதனால் அநுபவமுடையார் கூறியவற்றை அநுபவவாயிலாக விணர்தலே சரியான மார்க்கம் எனக் கூறப்பட்டது.

ஊனுறச் சிலமெய் தீண்டிடி னுள்ள
முணர்வாறப் புரிபொரு ஞங்போற்
கானுறிற் புந்தி மயக்குறும் வலியக்
காஞ்சன முடைத்தொரு நிலையின்
மானுற் நில்லா வியற்கையை யறிக்தோர்
மற்றது பெறுங்கணக் தொடங்கிச்
சேனுறு கீர்த்திக் குரியன சிறப்பச்
செய்துபுல் ஜயவிர்க்குத வுவரால்.

(இ-ன.) உண்பதாலும், தேகத்தால் ஸ்பரிசிப்பதாலும் அறிவு நிக்க மனத்தை மயக்கும் சில வஸ்துக்கள் இப்பூயியிலிருக்கின்றனவல்லவா? அவைபோலப் பார்த்தமாத்திரத்திலேயே புத்தியை மயக்கும் வல்லமை இர வியத்துக்குண்டாயிருக்கிறது. (ஆயினும்) அத்திரவியம் பெருமைபொருந்த ஓரிடத்தில் ஸ்திரமாயிராத தன்மையை நன்கூணர்ந்த பெரியோர்கள் அப் பொருள்பெற்ற நியிஷம் முதல் ஆகாயம் அளாவும் கீர்த்திக்குரிய செய்கை களைச் சிறப்பாகச் செய்து எல்லாவுயிர்கட்டும் உபகரித்து பயன்டவார்கள். (ஏ-று.)

உண்ணப்புத்திமயக்குவது கஞ்சா, அபின், மது முதலியன. ஸ்பரிசித் தால் புத்திமயக்குவது தினைப்புழுபோல்வன. இவைபோல் பார்த்தால் முத்தியைத் தூர்வரியிற் செலுக்குவது பணம் என்றார். “அகடுறயார்மாட்டும் நில்லாதுசெல்வாஞ்-சகடக்காற்போலவரும்” என்றவன்ன ஈயயறிக் தோர் அப்பொருளின் மயக்கிறஞக் கட்டிப்படாநால் “அந்காலியல்பிற்றுச் செல்வமதுபெற்று - லற்குபவாங்கே செயல்” என்பதனால் அப்பொருள் பெற்ற நியிஷமே கீர்த்திக்குரிய அரும்பெருங்காரியங்களை நிறைவேற்றிப் பயனாட்டுவதொன்று விடுவார்கள். அந்நியிஷமே செய்யாலிடன் மறநியி ஷத்தில் அது தங்களை விட்டு விலகின் மறுபடி கிட்டுமென்பது நிச்சயமற்ற தாகலாற் ‘காந்றுள்ளபோதேதுறிக்கொள்’ என்னும்பழமீழியின்படி முன்னேச்சரிக்கையுடையவர் ஆவார்கள் என்பார் ‘அதுபெறுங்கணக்தொட்டு...செய்து’ என்றார். “ஷருணீகிர்சிறைந் தற்றேயுலகவாம் - பேரறி வாளன்றிரு” என்பதனால் செல்வம்பெற்ற அறிவுடையார் செய்கை முற்றும் பாரோபகாரமேயாதலின் ‘பல்லுயிர்க்குதவர்’ எனப்பட்டது. (க-ஏ)

இளமையும் வனப்பு யிரும்புவி யரசுக்
தனித்தனி யொருவர்பா விருந்து
மூளமலி செருக்காற் பலப்பல தீங்குற்
றுலங்கள் கொன்னினம் மூன்றும்

குசு

ஸ்ரீதநுணீகர் புராணம்.

வளமுற வொருவர் வயினுள வாயின்
 வருவன வளந்துகோடுதூராற்
 சினைகளும் பொதுஞாங் கனிசிறை தோறுங்
 கிழக்குறத் தலைவணக் குவவே

(இ-ன.) யெளவனமும், அழகும், பெரியபூமியின் அரசாக்கியும் ஆகிய, இம்முன்றும் ஒருவரிடத்துத் தனிப்தனியிறுக்கவேயும் மனசில் மிகுந்த கர்வத்தினால் அந்தந்தீமைகளையடைந்து மாய்ஸ்தனர் என்றால் இவை மூன்றும் விசேஷமாக ஒரு சாமான்ய விவேகியினிபத்திலிருக்குமானால் எவ்வளவைத் தீங்குள் உண்டாகுமென்பதை (இங்களே) கணித்துக்கொள்ளுவதன் கள். மரக்கிளைகளுமண்ணே செருங்கிப் பழும் நிறையும்போதெல்லாம் கீழாகத் தலைசாய்கின்றன. (எ-று.)

‘சினைகளும்..தலைவணக்குவ’ என்றது பிரிதுமொழிதல் என்னும் அவங்காரம். ஓரறிவுள்ளவகனே தாம் பெருமைபெறுங்காலத்து வணங்குவாயின் ஆற்றிவழுமையை மனிசர் செல்வத்தில் வணங்கவேண்டுமென்பது சொல்லாமலேயமையும் என்க. (நக)

நன்மதி யமைசச ராயவச் சாணி
 பெற்றர சென்னுந்தேர் நடக்கும்
 புன்மதி யோர்சௌல் வின்பமே யெனினும்
 புறத்துக் குசவிடங்காலங்
 தன்மதி யொப்பு வினைவலி கூட்டித்
 தரியலர் வினைவலி நாடிப்
 பின்மதிப் பதுநிச் சயஞ்சயம் பயக்கும்
 பெருங்கிறற் சிங்கவே நனையீர்.

(இ-ன.) மிக்க வலிமைபெற்ற ஆண்சிங்கம்போன்றவர்களே ! அரசாட்சி என்னும் தேரானது விசேஷத்துத் புத்திமான்களாகிய மந்திரிகளென்னும் அச்சாணிகளைப் பெறுவதனாலே இனிது நடக்கும். (ஆகையால் மதியூகிகளை உருவத்தால்மதியாமலும் அவர்களைக்கவேவிடாமலும் துணைக்கொள்ளுவதன்.) அற்பமதியுடையர் சொல்லும் வார்த்தைகள் (முன்னே) இன்பந்தருமாயினும் (பின் அதனினுமிக்க பெருந்துண்பம் தருமாகையால்) அவர்களையும் அவர் வார்த்தைகளையும் புறத்தே நீக்கிவிடக்கடவிர்கள் (அறிஞர்க்குறவன் முன்னே செவி கைப்பிப்பனவேலும் பின் பேரின்பந்தருமாகையால் அவர்களையும் அவர் வார்த்தைகளையும் விருப்போடு தழுவிக்கொள்ளுவதன்.) ஸ்தானபலம், காலபலம், தன் சுய ஆலோசனை, இராஜத்திர முணர்த மக்திரிகளின் யுக்தி, தான் மேற்கொண்ட காரியத்தின் லாபலோ

முடிகுடி சருக்கம்.

கக்கீ

பம் ஆகிய இவற்றைப் பன்முறைதேர்ந்து பின்னர் தன் பண்வர்கட்டுள்ள இவ்வகை பலங்களை ஒப்புனோக்கிப் பிறகு ஓர்காரியத்தில் முயற்சித்தால் நிசயம் ஜயம் கிடைக்கும். (எ-று.)

தனதுவலி துணைவிகளுடன் சைவர்வளிகளை ஒப்பிட்டு அவர் வலி தாழ்ந்ததாயிற் சமர்ப்பிக் என இராஜதந்திரகூரினான். * காவந்சாகாடு சைததற்கண் அம்வரசத்தினையுஞ் துணைபுமாவார். அமைச்சரோயாதலின் அரசென்னுங்தேர்க்கு அவனை அச்சாணி என்றுருவாத்தார். (ச0)

ஜம்பெருங் குழுவோ டெண்வகை யாய
மரசுறுப் பாமலை பேணீப்
பம்புவார் கடலிற் படைவளம் பெருக்கல்
பார்த்திபர் வீரமா மென்ப
வெம்புறக் குழிகொன் நிறைகொளு மரசன்
மேருவிற் திண்ணைய னெனினு
மம்புவியிழுத் திண்ணம்வெங் நரகத்
தழுக்துவ னுவெறம் பிழைப்பின்.

(இ-ள்.) அரசாட்சிக்கு ஜங்குதுபெருங்குழுவும் எட்டுவகை ஆயமும் அங்கமாம். ஆகலால் அவர்களை மனக்குறையின் ரிப் போட்டித்து பரந்து கீண்ட சமுத்திரம்போலச் சைனியவளத்தை அதிகரிக்கச் செய்வது அரசர்களுடைய பெரும்பலத்துக்கு எதுவாகுமென்று (அரசியல்வல்லவர்) கூறுவாரிகள். குழிகள் மனம் புழுங்கக் கஷ்டப்படுத்தி வரிவாகுகின்ற கொடுக்கோலர சன்மகாமேருவினிலும் மிக்க பலமுள்ளவனுறைம் தன் அரசாட்சியை இழுக்குபோவது சத்தியம். ந்யாயவழியிற்றவரிச சிரிது பாரபங்குமுடைய வளவானேல் மஹாகாரோமான் பொரவாதிகரக்கிடில் மூழ்குவான். (எ-று.)

“ ஜம்பெருங்குழுவு மெண்போயமும் ” மனிமேகலை. மந்திரியர், புரோதிதர், சேநைபுதியர், தாதர், சாரணர் இவனை ஜங்குழுவென்றும், மந்திரியர், கருமாத்தாரர், சுற்றம், கடைகாப்பாளர், கரமாக்கள், படைத் தலைவர், குத்தாவீரர், யாணைவீரர் இவனை எண்வகை ஆயமென்றுங்கூறப் ‘அரசுறுப்பாமலை’ என்பதற்கு குழுவும் ஆயமுமுட்பட்டபடை, குடி, கூழி, அமைச்சு, நட்பு, அரண் என்னும் ஆறங்களையும் என்றும் பொருள்கொள்ளலாம். படைவளம் பெருக்குவதே அரசர் வீரத்துக்கு மூலம் என்பதைன “ பொன்னினாகும் பெருப்படையப்படை - தன்னினாகுஞ் தரணிதரணியிற் - பின்னையாகும்பெரும்பொருள்ப்பொரு - உன்னுங்காலைந்துன்னுதனவில்லையே ” என்னுஞ் சீவகசித்தாமணி விமலையாரிலம்பகக் கலியான்றிக்

* காவந்சாகாடு...என்பது திருக்குறள் அங்கவியல் பரிமேலழகருளை.

‘மேருவிற்றின்னியன்’ என்பதனை மேரு+வில்+தின்னியன் எனக் கண்ணாழித்து ‘மகமேருவைவில்லாகவுடைய தாஞ்சுவாகிய பரமசிவனேயானாலும்’ எனவும்; அம்புவியிழுத்தலென்பதற்குப் ‘பூஷியைவிட்டுயிர் கீங்குதல், அத்தாவது இறத்தல்’ எனவும் வேறுபொருள்கூறினாலும் அமையும்.)

வழிசூர் நெடுவேன் மன்னவ னெங்பான்

மாநிலத் துயர்க்கபல் குடிகட்

கடமைசெய் தீயுங் கூவிகான் டியிர்வாழ்க்

தமையோர் தொண்டனே யவன்செய்,

கடமையா னன்றிப் பெருமைமற் றிலையாற்

கழுதால் வகையவு பாய்

கடையெறிந் தொருதன் னுயிரின்மன் னுயிரு

நாவோர் நற்குடிப் பிறந்தார்.

(இ.ஏ.) கூரிய காங்கியுள் வேலைத்தரித்த அரசன் என்று சொல்லப் படுகின்றவன் இப்பெரிய பூமியிலே உயர்ச்சிபெற்ற சமஸ்த பிரஜைகளுக்கும் யாதோரிடையூறு நேராவன்னாம் காக்கும் அடிமைத்தொழில் புரிக்குது (அதற்காக) அவர்கள் தரும் இறைப்பொருளால் ஓவிக்கின்ற ஓர் கூவியானனே. ஆயினும், அவன் செய்கின்ற பெருங்கடமைகளாலேயே இராஜா வென்னும் நன்குமதிப்பை அடைகின்றன. அதைத்தவிர அவனுக்குள்தாம் பெருமை வேறில்லை. (ஆகையால்) உயர்க்க குடியிற் பிறந்த பெரியோர் கள் சாம பேத தான் தண்ட மன்னும் சதுரவிதோபாயங்களினால் தமது கடமைகளை நிறைவேற்றும் மார்க்கமறிந்து தன்னுயிர்போல் மன்னுயினாயும் பாவித்து இருக்கிப்பார்கள். (எ.று.)

“வியவற்கவெஞ்ஞான்றுந்தன்னை...” என்னுங் குறளின்படி அரச னுக்குக் கருவமுண்டாகும்போது தன்னைப் பிரஜைகளின் சேவைன் என்று மகிக்கவேண்டுமென்பர் இவ்வாறு கூறினார். ‘தொண்டனே’ என்பதின் ஏகாரம் தேற்றம்.

(எ.ஏ.)

நானிலங் காவல் பெறுவதென் னெளிதோ

நாட்பல வழங்கமெய்த் தவத்தாற்

ஞானகும் பெறலோர் மகவுபெற் றூர்போற்

ஞாங்குக படைப்பெருக் கிணிலுங்

நோனெறிக் கணமங்த குடிகளுண் மகிழ்வே.

கொற்றமீங் திடுமெனக் கூறி

மானவ னுயர்மெய்த் தவதெறிப் படர்க்தான்

ஞமந்தரம் மாலிலம் புரப்பார்.

(இ-ன்.) வளம்பெற்ற பூமியைக் காக்கும் கடலமழுண்ட அரசனுவது வெகு தூர்லபம். ஆகையால் உலகத்தை, அநேகாலம் வருஞ்சிச்செய்த பெருங்தவத்தினுலே அருமையாகப் பெற்றுகிய ஓர் ஆண்குழாத்தையைப் பெற்றவர்களைப்போல், காப்பாற்றல்வேண்டும். மிகுங்க சென்னியபலத் தூதப்பார்க்கிலும் தனது காருண்யச் செங்கோலுக்கு மனப்பூர்வமாக விசு வாசம் பாராட்டி அமைக்கு எடக்கின்ற குடிகளின் திருப்பியே பெரிதும் வெற்றியை விணவிக்குமென்று போதித்துப் பெருமையிக்க வீரசீசரயாஜ் மஹாராஜன் மேன்மைபெற்று மெய்ம்மையான தவவழியிற்சென்றான். சௌர்கள் அப்புமியை அரசாள்கின்றார்கள். (எ-ஆ.)

அரசனுவது மஹா அருமையென்றும் அருஞ்தவத்துதித்ததோர் குழவி யைப்போல் உலகைக்கண்ணுள்ளவத்துக் காப்பாற்றவேண்டுமென்றும் இங்குக்குறியவாறு “அருஞ்மன்புகீக்கீங்கா - நிரயம்புகுபவாடொன்று துகாவல் - குழவிகொள்பவரினேம்புமதி - யளிதோதானே யதுபெறலருங் குலாத்தே” எனப்புறநா ஊற்றிலும் வருதல, ரிக. வெறும்பாழ்விலமாகிய பாலை ஏனை நாற்றினைச்சிறைவானுண்டாகியதோர் போலி எனத் தொல் காப்பியப் பொருள்திசாரத்தால் விளங்கவின் ‘நானிலம்’ என்றது அதனை யொழித்தொழித்தவற்றை. ஆகவின் ‘வளம்பெற்றபூமி’ என்றுள்ளாக்கி னும். “வேலன்றுவென்றிதருவதுமன்னவன் - கோலதூஉங்கோடாழுத் வின்” என்ற திருக்குறளினுட்கோளோக்கிப் ‘படைப்பெருக்கினிலும் குடிகண்மகிழ்ச்சி கொற்றமீங்கிடும்’ என்றார். (சங்)

(சேளரீக்குப் புத்தி தோற்பவம்.)

தளவவா ணைகயி னினாவிலா மதினேர்
தகுமுகத் தமுதன சாயற்
கிளிகு மொழியார் கொழுங்கதம் மிசைமேற்
கிளர்தர நாட்டுகொம் பாகி
யுளமுட நென்று நடையினு லுயர்க்கில்
லறநெறி பூக்குற துணையாய்
மிளிருநாட் கருப்பங் தாங்கிநற் சிறுணை
மீன்றனர் தவப்பயன் மிகவே.

(இ-ன்.) (வட்டமும் குளிர்ச்சியும் அழகுமுடையையானன்றியும்) மூல்ஷையரும்புபோன்றெனிபொருங்கிய பந்களின் பிரகாசமாகிய இங்கு

கூட

ஸ்ரீக்ருணீகர் புராணம்.

சங்கிலைக்யுடையைதாலும் சங்கிரனுக்குச் சமமாகின்ற முத்தையும், அருதம்போன்ற சாயலையும், சிளிகளைப் பழிக்கும் சொல்லையுடைய பெண் மணிகள் எண்மரும் தத்தம் நாயகருடைய கீர்த்தி மேன்மேலும் படர்ந்து விளங்கற்கு ஊன்றப்பட்டகொம்பாகி, மனமுடன் வித்தியாசப்படாத செய். கையினுற் சிறந்து, இல்லறமார்க்கத்தைச் சிரோவஷ்டமாக்குகின்ற பெருங்குளைவிகளாக அமைந்து விளங்குகின்ற காலத்தில் தபோபலமிகுதியால் கருப்பமடைந்து சல்கங்கருணசம்பன்னரான புத்திரர்களைப்பெற்றுர்கள். (எ-று.)

(ஈச)

முடிதுசேநுக்கம் முற்றும்.

ஆங்பாயிரமுட்படக் கூடிய செய்யுட்கள் உடை.



எட்டாவது

குலநெறிநிறுவியசருக்கம்.



(புத்திரர் வித்யாப்யாசம்.)

வேறு.

ஒவ்வொருத்திக் கெண்மளை வதித்தபே ரோழிற்குமர
ரவ்வறுபத் தொருநால்வர்க் கருமறையின் வரம்புதெறி
செவ்வியசீர் ஞானமுனி செழுங்கலைநூற் பொருளெல்லாங்
கெளவியவங் கையினெல்லிக் கணியாகக் காட்டினுன்.

(இ-ன.) சாம்பவி முதலாகிய எட்டுமங்கையருள் ஒவ்வொருத்திக்கும்
ஷட்டுப்பேராகப்பிறந்த மன்மதனைக் குற்சிதப்படுத்தும் பேரழகுவாய்ந்த புத்
திரர்களாகிய அந்த அறுபத்துநால்வருக்கும் அரியவேதக்களின் கணாகண்
டணர்ந்த திருந்திய கீர்த்திபெற்ற ஞானமுனியென்னும் மஹரிவதியானவர்
அர்த்தவளமுன்ஸ கலைக்ஞானநூற்களின் நுண்பொருள்கள் முழுதும் பற்
றப்பட்ட உள்ளங்கை நெல்லிக்கனிபோல் வளங்க ஒதுவித்தார். (எ-ஆ.)

குமரர் - மன்மதனைக்குற்சிதப்படுத்தும் வடிவினர். (இஃதுறப்பு
பொருள்.) (க)

(கோத்திரம் வகுத்தல்.)

பள்ளீர்க் கடலுண்டா னக்தியனென் பார்பரந்த
தெள்ளியநூற் கலைக்கடலிச் சிறுவருண்டற் கெண்செப்பார்
வள்ளலிவர் மதிகலத்தின் மாட்சியுணர்க் தொழுக்ககெறி
கொள்ளலிரித் தழுபானுற் கோத்திரமு மெடுத்தோதி.

(இ-ன.) ஆழமாகிய சமுத்திரஜலத்தை அகத்திய மஹாமுனிவர் குடித்
துவிட்டனரென்று பெருமை பேசுவோர் இச்சிறுவர்கள் தெளிவுற்ற கலைக்
கடலைப் பருகிவிட்டதற்கு என்கொல்லமாட்டார்கள்! வள்ளற்றன்மை பொ
ருந்திய இவர்களின் சிரோஷ்ட குணத்தைத் தெரிந்து வம்சத்துக்கேற்ற
ஆசாரமார்க்கத்தைக் கைக்கொள்ளும்படி வழங்குகின்ற அறுபத்து நான்கு
கோத்திரங்கணையும் விரித்துச்சொல்லி. (எ-ஆ.)

தவசிசோஷ்டனையிய அகத்தியன் ஒரு கடலைப் பருகினநைப் பெருமை
யாகக்கூறுவதினும் இச்சிறுவர் அளவற்ற கலைக்ஞான நூற்கடலைப் பருகிய
நைப் பாராட்டலே தகும் ஏன்க. (க-)

குடு

ஸ்ரீகருணீகர் புராணம்:

(துத்திரம் வதுத்தல்.)

மேலானா லாம்வேதம் விளம்பியது ரியசாகைப்
பாலான சீர்ச்செளர மானவிதிப் பண்பதுவே
காலாகச் சூத்திரமு மல்தெண்ணக் கணிவிலெலு
நூலான நெறிப்பெரியோ தூஷன்றவா ரெழுகுவரால்.

(இ-ன்.) மேன்மையுற்ற நான்காம்வேதமாகிய அகர்வணத்திற் சொல்
கூப்புகின்ற சூரியசாகைக்குரிய சிறப்பைட்டைய சௌரமான விதித்த
ன்மைகளை அடியாகக்கொள்ளவும், சூத்திரமும் அச்செளரமான சூத்திர
மேயாமென்றும் அன்புடனே சாஸ்த்ரீய நெறி சீங்காத அம்முனிவரனிட்ட
கட்டளைப்படி இவாகள் நடக்கின்றனர். (எ-று.) (க)

(பின்டு ஏட்சுத்திரம்பேற்ற காரணம் ஜீந்துகவிகளால்
உரைக்கின்றீர்.)

செப்பிசையா பத்தம்பர் திறலாச்ச வலாயனா ஽
தப்பிறிராக் யாயனர்காத் தியாயனர்போ தாயனா ஽
டொப்பரும்வை கானசொன் துளமுனிவ ரதுவர்களு
மப்பெரிய ஞானமுனி வரனையடுத் தழைகின்றூர்.

(இ-ன்.) இவ்வாறு நிகழுங்காலத்தில் பிரசித்தமாகச் சொல்லப்படி
கின்ற கியாதிவாய்த் தூப்புத்தம்பர், சாஸ்திரீய ஆராய்ச்சிவலியிக்க ஆஸ்வ
லாயனர், குற்றமற்ற திராக்யாயனர், காதயாயனர், போதாயனர், சமான
மற்ற வைகானசர் என்னும் ஆறு முனிவர்களும் பெருமைகுந்த அந்த
ஞானமுனிவரையடைந்து சொல்லார்கள். (எ-று.) (க)

தெளிநூண்டூர் வழிக்கெடுத்துச் செய்தவெங்கள் சூத்திரத்தை
யளியிலெனுடு கடற்புவிய வணைவருமொத் துறுதிபெற
வுளங்கையே மின்னேர்க்கு முரிமைகொள வளிக்கின்றேம்
பளக்ருந் றவுவென்ன வலனுயிது பண்ணுவனே.

(இ-ன்.) குற்றமற்ற விசேஷத்த தவாக்கையடைய ஞானமஹரிவீதியே !
கர்மகாண்ட நுட்பங்களைத் தெளிவாக வழித்துத் திரட்டிச் செய்யப்பெற்ற
எங்கள் சூத்திரங்களைக் கிருபையினுலே கடல்குழங்க பூமியிலுள்ள (மேலோர்)
யாவரும் அங்கீகாரித்து இபரசாதகம் பெறும்பொருடு அபேக்ஷிக்கின்றே
மாகையால் இவ்வறுபத்து நால்வருக்கும் எங்கள் சூத்திரம் உரியதாகும்படிக்
கொடுக்கின்றோம் என்று சொல்லக்கேட்ட ஞானமுனிவர் சொல்லார்.
(எ-று.) (க)

குலதெறி நிறுவிய சருக்கம். கடநு

பெருக்கியசி பொள்வெமாடு பேசுறசா காபாகத்
திருக்குமுதன் முங்வெதத் தியன்றவேற் றமையுபோற்
திருக்கிலதர் வணத்துழன் திலங்கிரவி செழும்பெயராற்
நரித்தலீ பொண்பதெனும் பகுதியதச் சாகையே.

(இ-எ.) இருக்கு முதலாகிய மூன்றுவேதங்களிலும் அதிகரித்த ஸ்தோன் தபாகங்களிலும் சாகாபாகங்களிலும் அஸ்மாந்த வேற்றுமையிருப்பதுபோல் குற்றமற்ற அதர்வணவேதத்தும் பிரகாசிக்கின்ற சூரியனுடைய பெயரினுலே சூட்டப்பட்ட பதினெட்ட்டிக் கண்டங்களையுடைய சாகையிருக்கின்றது.
(எ-ற.)

‘ஸ்த்ரயஸாகா’ எனச் சூரியனுத்தாரக்கப்பட்டது பதினெட்டுக்கண் டங்கள் என்க. (க)

தினசவிளக்கும் பரிதியெழிற் சித்திரகுத் தத்தளீயற் கிணசபெறவை வேதமொடு குத்திரமீங் திருத்தலினு னகைகொளவன் வழிவருமில் வற்றுபத்து நால்வருக்கும் வகையிலதுட் டானமது குலத்துரிமை வழக்கத்தால்.

(இ-எ.) திக்குகளீத் தன் பிரகாசத்தினால் விளக்குகின்ற சூரியபக வான் அழகிய தன் புத்திராகிய சிற்திரகுப்பதருக்குக் கீர்த்தியுண்டாகும்படி அவ்வதர்வண வேதத்தையும் சொரமான சூத்திரத்தையும் கொடுத்திருப்ப தரால் விரும்புகின்ற அச்சிற்திரகுப்பதர் வம்சத்திலுதித்த இவ்வறுபத்துரைன்கு சீர்க்கணக்கருக்கும் வம்சத்துக்குரிய வழக்கத்தினால் அவ்வேதமும் குத்திர முமே அதுஷ்டானத்திலிருஷ்கலோன்டியதாகும். (எ-ற.) (ஏ)

ஆயினுமிங் குங்கணை யாமோதித் திவ்வழியே
மேமிடுக ஏற்கெளர மானவிதி விள்ளாயற்
நூயகிரி யைகளாற்றிச் சொலற்கரியபேரோய்சித
தீயவெலர் மொருவியிவர் சிறக்கவென விதித்திட்டான்.

(இ-ஏ.) ஆனாலும் உங்கள் சூத்திரந்தை அநுசரித்து விசேஷத்த வெள் ராமான விதி நீங்காமல் இவ்வழியே நமக்கக்டவார்கள். மேலும் பரிசுத்த மான சொரமான சூத்திரப்பிரகாரமான கர்மாநுஷ்டானங்களைச்செய்து கொண்டு குற்றமெனவும் கீங்க இவர்கள் சிறந்துவாழ்க என்று அந்த ஞான மஹரிலி திட்டஞ்செய்தார். (எ-ற.) (அ)

துலநேற்நிறுவிய சருக்கம் முற்றும்.

அுக்பாயிரமுட்படக் கூடிய செய்யுட்கள் உக்க.

ஒன்பதாவது

*அவ்யகவ்யக்கிரியைச் சுரியசருக்கம்

—
—
—

(புராணிகரி கூற்று.)

தேனுகரச் சிறைவண்டர் செழுங்கமல முகமலர்த்தும்
வானவன்மூல் குலம்விளக்க வருமைந்த; முச்சோக்கி
யானாகுல நெறிக்கணமந்த வவ்வியகவ் வியவிதிகண்
ஞானமுனி வரண்பண்டை நவின்றமுறை புகன்றிடுவாம்.

(இ-ன.) சிறைகளையுடைய வண்டுகள் தேனுண்ணும்படிச் செழித்த
தாமமாமல்லா விரிக்கின்ற சூரியபகவானது பழுமைபெற்ற வம்சம் விளக்க
உற்பவித்த புத்திரர்களை சோக்கி அக்குலதர்மரீதியாகப் பொருந்திய சுபாச
பச் சடங்குகளைப் பழைய முறைப்படி ஞானமஹாரிவி சொல்லியவண்
னம் கூறுவோம். (எ-று)

பண்டைமுறைகளின்ற கூறிடுவாம் என இனயக்க. பழையமுறை -
சூரியன் தன் மரபினர்க்கென்று வகுத்த விதிகள். நவின்ற - வீணைப்பெயர்.
'வண்டுகள் தேனுண்ண ஏற்கனவே கொண்டுள்ள தரம்மாயைச் சூரியன்
அவர்த்திவிட்டுபொகரித்தாற்போல் ஞானமுனிவரன் அவ்வம்சப் புத்திரர்க்
கென்றேற்பட்டுள்ள தர்மங்களை விளக்கியுபகரித்தான்' என அள்ளுறைப்
பொருள்கொள்க. (க)

(ஹவ்ய கிரியைத் தோதுப்பு.)

வேறு.

சன்மகா வத்துச் சடங்கபி தானஞ்சு
சாற்றுதல் தொட்டிலேற் றிடுகை
நன்மையன் னப்பி ராசனஞ்சு சௌள
நவிலுப நயனமே வதுவை
தன்மைசால் கருப்பா தானம்பூச் சூட்ட
றகைகொள்சி மந்தபுஞ் சவனம்
புன்மைதீர் தினச ரியையநுட் டானம்
புரியுபர கருமோம் புதலே.

(இ-ன.) ஜாதகர்மம், நாமகரணம், பேரலாரோகணம், அன்னப்பிராச
னம்தசௌளம், உபஷயனம், விவரஹம், கர்ப்பாதானம், பூச்சுட்டல், சீமங்

அவ்யகவ்யக்கிரியை குறிய சருக்கம். துள

தம், பும்சவனம், நித்யாதுஷ்டானம், உபாகர்மம் ஆகிய இக்கர்மங்களைப் பாதுகாக்க. (எ-று.)

ஜாதகர்மம் என்னது ‘ஜன்மகாலத்துச் சடங்கு’ என்றதனால் உபநிஷ்ட கிராமண முதலிய சடங்குகளுஞ் தழுவப்படும். ‘நன்மை’ என்று சிறப் பித்தவதனால் அன்னப்ராசன சௌளங்களும், ‘கவில்’ என்றதனால் உபய னமும், ‘தன்மைகால்’, ‘தகைகொன்’ என்ற அடைமொழிகளால் கர்ப் பாதான்சீமந்தாதிகளும், ‘புரி’ என்ற மிகையால் உபாகர்மமும் குறித்த காவுவாயறைக்குட்செயீதல்விதி என்பதூம், ‘புன்மைதீர்’ என்றவிசே டனத்தால் போஜன விதி முதலியனவும் நித்யாதுஷ்டானக்கிரியை எனவே யடங்குமென்பதூம் பெற்றும். (ட.)

. இச்சருக்கத்துக் கவிகட்கெல்லாம் அடைமொழிரளிற் பய் னுள்ளவற்றை மாத்திரம் தழுவி ஏனையவற்றை நீக்கியே உண கூறுவாம். ஏனைனில் சடங்குகளைக் கிராமாகக் கூறுக்கால் இடைக்கிணை அடைமொழிகளுக்கு முனைகூறுதல் சிறப்பன் மையின்.

(க-வது ஜாதகரிமம்.)

மகவுதோன் றியலீ னாந்தின தீங்க
மறுதினம் பெற்றவர் புனரேற்கும்
தகமகி மஹுக்கனு கொண்டேய ராச
மன்னிய மங்கநி யாசம்
மிகுபவித் திரங்தங் நெறிப்பிரா னுயா
மத்தொடு சங்கற்ப மேவிப்
பகவுனைங் கரணைப் பராய்ப்புண்ணி யாகு
வசனமா னைந்துமுட்பருகி.

(இ-ன்.) சிசபிற்த பதினேராகாள் மாதாபிதாக்கள் செய்யவை :— மங்களஸ்நாநம், அநுக்கனு, அங்கீகரித்தல், ஆசமன்யம், அங்கந்யாசம், பவித்திரம், பிரானுயாமம், சங்கற்பம், விக்கேஸ்வரபூஜை, புண்யாகவச னம், பஞ்சகவ்யம். (எ-று.)

அநுக்கனு மங்கிரம் தாங்சொல்லப் புளோஹிதர் அங்கீகரித்தல் மரபு என்றங்கு ‘அகமகிழ்’ என்றும், ஆசமன்ய அங்கந்யாச ப்ரானுயாமங்கள் கைவு வைணவ மதங்கட்கு வெல்வேருதலின் அவ்வம்மதஸ்தர் அவ்வாறு நைச்செய்க எனங்கு ‘தங்கெந்தி’ என்றும், கைவர்கள் விக்கேஸ்வரபூஜை

குறி

ஸ்ரீக்ருணைக்கர் புராணம்.

செய்வதற்குப் பதிலாக வைஷ்ணவர்கள் விஸ்வக்சேனர் பூஜைசெய்க எனக் குறித்தற்குப் பொதுப்படக் ‘கடவுள்’ எனப் பொருள்தரும் ‘பகவன்’ என்றும் அடைமொழிகள் வேண்டப்பட்டன. ‘பகவனைங்கரன்’ என்பது ‘பகவானங்கையூங்கரன்’ என மற்றோர்பொருளில் இருபெய்தொட்டுப்பண் புத்தொகையாம். பகவன் - ஆறுகுணங்களையுடையவன். அக்குணங்கள் ஜூலி வரியம், வீரியம், புதிழ், திரு, ஞானம், வைராக்யம் என்பன. (ஈ)

(இதுவுமது.)

நாங்கிசெய் தோங்கு மங்கிசங் தான
கலங்தரு மாடுளி னேம
மேங்துகூ விளமி ராறினு குதிதங்
திலங்கெரிப் பூணசபு மியந்தி
ஆய்ந்தன சம்பா வளைமறை யோகா
யடிபணிக் தாரதி பெற்று
வாய்ந்தசீரிப் பிரகற் பதிதனைப் பூசித
தரும்பிரா யச்சித்த மகிழ்வார்.

(இ-ன.) நாங்கிபூஜை, அக்கினிசங்தானம், ஆயுல்லோமம், அக்னியின் பேரில் புனர்பரிசேஷனம், வில்வசமிக்துப் பனிரண்டு கெய்யில் தோய்த்தும் பளிரண்டு ஆகுதி, அக்னிபூஜை, உபசாரபூஜை, அபிவாதனம், ரகங், சம்பாவணை, பிராம்ஹணபூஜை, தக்ளை, ஆகிர்வாதம், சமநகவி ஹாரதி, பிரகஸ்பதிபூஜை, பிராயச்சித்தம் ஆகிய இவைசெய்வது. (எ-று.)

பிராயச்சித்தம், கர்மதோவழபரிகாரார்த்தம்.

ஒவ்வொரு சடங்குகட்கும் பிரதமத்தில் அநுக்கை, அங்கீகரித்தல், ஆசமன்யம், அங்கந்ஶாசம், பிராணுயாமம், பலித்திரம், சங்கற்பம், விக்கேஸ் வரபூஜை இவைகளும், இறுதியில் அபிவாதனம், ரகங், சம்பாவணை, பிராம்ஹணபூஜை, ஹாரதி, பிரகஸ்பதிபூஜை இவைகளும் பொதுவிதியாகுமாத வின் செய்யுட்களில் ஒவ்வொன்றுக்கும் அடிக்கடி கூறல் மிகையென்று விடப்படுமாயினும் கூறியதாகவே கொள்க. (ச)

(உ-வது நாமகரணம்.)

சிக்கினைச் சிரத்து கெய்யிடைத் தோய்த்த
செவ்விமுத் தருப்பையா வீரா
விக்கைபெறத் தீண்டி யிரவியை யன்னை
யெழில்பெறக் காட்டிவங் திருப்ப

அவ்யகவ்யக்கிரியை கூறிய சருக்கம். கூகு

கனசமிக வரிசித் தட்டின்முக் கோடு
நாட்டியாண் பொடுமதி நவில்பேர்
வகையறக் கனகாங் குலியினுற் றங்கை
வகாங்துபு சித்திடல் வழக்கால்.

(இ-ன.) அப்பதினேராம்நாளிலேயே நாமகரணமும் செய்தல்; அதன் கிரியை :—அதுக்கு...புண்யாகவசனம், நாங்கி பூஜை, மூன்றுதருப்பை யை ஆஜ்யத்தில் (கெம்) தோய்த்துச் சிசுவின் சிரகில் ஸ்பரிசித்து (தடவி)ப் பின் நீரில் தோய்த்து ஸ்பரிசித்தல், சிசுவைத் தாயார் வெளியிற்கொண்டு வந்து குர்யதாரிசனம் செய்வித்தல், தாம்பாளத்தில் அரிசிபரப்பி பிதா பொன் மோதிரத்தினால் மூன்றுகோடிமுத்து முதல் கோட்டில் வருஷநாம்ஞ, இரண்டாவதில் மாசநாம்ஞ, மூன்றாவதில் வியவஹாரநாம்ஞ என்று ஏழுதி உபசாரபூஜை செய்து பேரிடல், அபிவாதனம்...பிரகஸ்பதி பூஜைசெய்தல்.
(எ-று.)

(ஶ)

(ஈ-வது போலாரோகணம், சு-வது அன்னப்ராங்கம்.)

நற்சமங் கவிகட் கரிசனம் பாகு
நல்விலை குங்கும நல்கிப்
போந்சமைத் தொளிகொ பொட்டிலேந் றிடுக
புகுமதி யாறினி ளுங்கி
யெந்செறி யெரிசங் தான்தூற் ரெட்டா
மெழில்பெறு கூவிளாஞ் சமித்தான்
முந்செயா குதியினவிசன மகவாய்
மும்முறை யருத்துதன் முறையே.

(இ-ன.) அதுக்கு முதல் புண்யாகவசனம் வகாயில் செய்தபின் மஞ் சன், குங்குமம், தாம்புலம் நாரிகேளை சகிதம் சுமங்கலிகட்குக் கொடுக்குத் தொட்டிலேந்றிச் சம்பாவளை முதலியசெய்தல். சிசுப்பிறந்த ஆரூமாறும் அதுக்கு...புண்யாகவசனம், நாங்கி, அக்னிசுந்தானம், ஷெபுனர்பர்சேஷன் ம, ஆஹா-தி கங்கி வில்வமிசத்து ஆஜ்யத்தில் தோய்த்து, ஆஹா-தி அவிச-அன்னத்தைப் பரமான்னத்தோடு கலந்து மூன்றுதரம் பிதா மாதாகரத்திற் கொடுக்க அவள் சிசுவுக்கு விலியோகித்தல், அக்னிபூஜை முதலியன செய்தல். (எ-று.)

காரிகேளம்-தேங்காய், அரிசனம்-மஞ்சள்.

(ஶ)

(கு-வது சேள்ளம்.)

நானலாஞ் சமித்தை யைக்கினு குகீய
 நல்கியெங் தருப்பைகள் சிரம்வைத்
 தாணமொ டோமாஞ் சகித்மாப்பக் கண்டித்
 தட்சதை சொரித்துகோ மயத்தோ
 டேனுறச் சேர்த்தான் முதுகினி விடுத
 லேன்றவா சிகைகொள் லென்பார்
 பூனுநுன் மன்றற் கலசபா விஜைகள்
 பூட்டுமா விளங்குறப் புகல்வாம்.

(இ-ன்.) அநங்கு...புண்யாகவுனம், நாங்கி, அக்னிசங்தானம், புனர் பரிசேஷனம், பிள் நாளைங்காரி, தூ இருபத்தைந்து ஆஜ்யத்தில் தோய்த்து ஆஹ் சி, நூறு பூட்டு, க்ரநாச் சிருதில் வைத்து ஓராமசுறிதம் கண்டித்துச் சிருதில் அங்கு. சமர்ப்பித்துக் கண்டனமான ஓராமதர்ப்பங்களைச் சாண்த் துடன் தொங்கினால்விடற்றுப் பசுவின் முதுகிற்சேர்த்துவிடுதல், சாம்பிரதா யப்படி சிகைவைத்து உபனஞ் செய்துகொள்ளல், அக்னிபூஜை முதலியன. இனி பெயனம், விவாகம் முதலியவற்றுக்குரிய கலசபாலிகா ஸ்தா பனக்கிரமத்தை முற்றுக்கூறுவோம். (எ-று.)

‘என்றவா’ எனச் சிறப்பித்தவுதனால், புத்திரன் பிறந்த மூன்றாம் வருடத்தில் அஸ்வனி நட்சத்திரத்தில் துலாலக்னத்தில் சௌளாகர்மம் செய்தல் விகிட என்றறிக. (எ)

(உபநியன விவாஜாந்திகட்டுத் தலசபாலிகா
 ஸ்தாபனம்.)

மண்டபங் தழிந்பொற் பீடமீப் பெய்த
 வல்சிநாற் சதுரமா யமைத்துக்
 கொண்டார்க் கரகந் தரதன மிட்டுக்
 குளிர்கறுஞ் குதபத் திரமே
 வெண்டக நாரி கேளமு மதனமீ
 தெங்குமி நருப்பைக்கர் ச சமும்வைத்
 தொண்டளச் சாந்தட் சுதைபுளைங் நாடை
 யுடித்துயர் பிரதிமை யிலக்கி.

(இ-ன்.) மந்திரசுறுதம் மண்டபத்தில் ஆசனத்தின்மேல் தண்டிலம் (அரிசி) சதுரமாப்பரப்பிக் கந்தாக்குதையனின்து கடம் (கலசம்) ஸ்தா பித்து அதில் கங்கை சிரப்பி உள்ளே இரத்தினம் (ஸ்வர்ண புஷ்பம்). இட்டு

அவ்யகவ்யக்கிரியை கூறிய சருக்கம். கந்த

மாங்கொத்துச்சேர்த்து மேல் நாரிகேளம் வைத்து அதன்மேல் தர்ப்பை கூற்றும் சேர்த்துக் கடத்திற்கு வல்லிரம்சாத்திக் கலச ஆவாஹன தேவதை பிரதிமை செய்து. (எ-இ.)

வல்சி - அரிசி. குதப்தரம் - மாங்கலமை.

(அ)

(இதுவுமது.)

இனிதுறக் கீழ்வைத் தைம்பெருங் கலச
மின்திரன் ஸ்க்கினி விரண்டு
புனிதனஞ் சிர குத்தருக் கொள்ளு
பொருந்துகே நாரிக்கொள் ரூப
கனிவட னிரவி குலகுரு வோடு
கந்தர்வர் தமக்குமுக் கலசந்
தனியுற நிரலே நிறுவியல் விரவி
தன்கல சத்தினைச் சூழ.

(இ-ன்.) அந்தந்தக்கலசத்தினடியில் வைத்து, கூற்குக் கிக்கிலே முதல் வரிசையாக இரண்டுகலசம், அதாவது சிற்றி நூர் ; பாணிச்சுப்பும் ஒன்று, கேதாரியம்மன் கலசம் ஒன்று; இரண்டாவது, பிரமாணா மூன்று கலசம், அதாவது ஆதித்தன் பத்னி சுகிதமாக ஒன்று, குருது ஒன்று, கெந்தர்வ கலசம் ஒன்று; இங்ஙனம் அமைத்துக் குரிய கலசத்தைக் கற்றிலும்.
(எ-இ.)

(க)

(இதுவுமது.)

அமைத்தபா விலககண் மணவிடு மேடை
யட்சைத் சந்தன மணிந்து
கணமகொள்வன் மீக மிருத்திகை நிரப்பிக்
கானுமா விலைக்கணுன் மூலைக்
முதமே விராயொன் பான்வகைத் தாளிய
மைடவினிற் சேர்த்துத வகவை
சமமிகு மைந்து முதனவங் காறுஞ்
சாருப நயனமுத் தமமே.

(இ-ன்.) பாவிகைகள் பனிரண்டு; மர்கிராசிதம் மணலை கான்கு திக்கி னும் ஸ்தாபித்துப் பாவிகைகட்டு சந்தன ஏஷாக்க சமர்ப்பித்து மணல் மேல் அமைத்து உள்ளே புற்றுமண் சேர்த்து நாரிகை ஒல்லொன்றிலும் நான்கு மூலைக்கும் நான்குமாவிலை சேர்த்துப் பாங்குஸ் கலாதான்யற்கைக் கலந்து அதனுள் சேர்ப்பிக்க. உபகாண காலவரையறையாவது புதிர எது நீ-யைச் முதல் கூ-யைச் வணாயில் உத்தமம், மேல் அதமிழ். (எ-இ.)

கந்த

ஸ்ரீகருணீகர் புராணம்:

‘அடைவுற’ என்றார் மாங்கல்ய ஸ்திரீகள் நவதான்யமிடல் வழக்க மென்பதறிவித்தற்கு.

(கே)

(கூ-வது உபநயனம், இதுமுதல் ஜந்துகவிகளாற்
க. சு. சின்றுரீ.)

இருந்துபொற் றம்ப மங்கலக் கொடியா
ஒாகண மியல்புனி மியற்றித்
திருந்திய கலசத் தங்கவார் பூஸ்ச
செய்யபா லிகையொடு செய்தே
பொரிக்கட வுனின்சங் தானமற் றுதக
சாங்திரி ரின்புட ணுட்டல்
கருந்தினு லாஹா கனப்பெருங் தெய்வங்
கருக்குநற் பூசைசெய் வதுவும்.

(இ-ன.) (‘இயல்புனி’ என்றமையால்) மாதாபிதாக்கன் மங்களஸ்வா
கஞ்செய்தல், அநுக்ஞை..புன்யாஹவங்கனம் செய்தபின், ஸ்தம்பப் பிரதிவித்
டை, சுபத்வஜா ஓாகணம், கலசம், பாலிகை பூஜை, அக்னிசங்தானம், பிள்
ளைக்கு உதகசாங்தி நீரால் ஸ்தாநஞ்செய்வித்தல், இரண்டாம்நாட்காலை ஆவா
ஹன தேவதைபூஜை செய்வித்தல். (எ-று.)

‘மற்றுதக சாங்தி’ என்றதனால் முதல்நாள் மாலை உதகசாங்தி செய்த
நீரால் இரண்டாம் நாள் காலை பிள்ளையை ஸ்தாநமாட்டுதல் விதியாம். (கக)

மற்றைநாட் காலை வபனமேற் றாய்மை
மாலிகை புனைந்துகங் கணங்கை
பெற்றிடத் தரித்துப் பாலாரோ உண்டி
பேணியே சங்கறப் முஹாத்துப்
பற்றிய முந்து வழ்நிதலீன் ஞேருணைப்
பரவுத ஞந்தியுத் தரியஞ்
சற்றியே காயத் திரியுப் தேசஞ்
சொன்முறை தங்தால் குவேத.

(இ-ன.) பிள்ளைக்கு வபனம், ஆசமன்யம்...பிராண்யாமஞ்செய்வித்தல்,
மாலை (அம்மான்) தரித்தல், சுபத்வஜா ஓாகணத்துக்கும் பிள்ளைக்குஞ்சகங்க
ணங் தரித்தல், குமாரபோஜனம், சங்கறப்பஞ்சொல்லி யக்ஞோபவீததார
ணம், பிதுர் மாதுரபூஜை, நாங்தி, உத்தரீயம் கொடுத்தல், ஆசமன்யம்...பிரா
ண்யாமஞ்செய்து சங்கறப்பஞ்சொல்லி மாதாபிதாக்கன் நடவில் புத்திரனிருக்
துப் பட்டுவல்திரத்தால் மூடிப் புத்திரன்செலவியில் பிதா காயத்திரிமங்திரம்
ஆன்றுதரம் அநுக்ரஹித்தல். (எ-று.)

அவ்யகவ்யக்கிரியை கூறிய சருக்கம். கந்த

ஆசமன்யாதி சடங்குகளை ‘தாய்மை’ என்ற வளவிலடக்கினார். மேல் ‘சுத்தி’ என்பதாலுமது. ‘பற்றியமுந்தால்’ என்ற சிறப்பினால், யக்ஞோ பலீததாரணமானவுடன் பொன்வெள்ளி பூஜை மரியாதை செய்பவர்கள் செய்யுங் தாந்தரீகவிதி கொள்க. ‘சொன்முறை’ என்றமையின் வலது செவியிற் காயத்ரீமந்திரமுபதேசிக்கும் வழக்கமும் அதுமுதல் சந்தியாவாங் தனம் செய்யவேண்டுதலுங்கொள்க.

(க2)

முஞ்சிதா ரணம்பின் னசினமூங் தண்ட
பலரசமூகமுறைவழி யேற்று
விஞ்சிய சமிதா தானமேற் பலியேற்
றிவுவது வெந்தமுற் பூசை
தஞ்சற வபிவா தனமிரட் சையுஞ்சம்
பாவளை வேதியர் பூஜை
வஞ்சிய கொடுக்கு மாரதி பெறுதன்
மாலையிற் செய்வகை வகுப்பாம்.

(இ-ன.) முஞ்சிதாரணம், அஜினம் (மான்தோல்) பூஜைவிற்கட்டுதல், தண்டபலாசங் கொடுத்தல் ('முறைவழி'), என்றமையால், ஷதி தண்டபலா சம் புரோஹிதர்தரப் பிள்ளை வலக்கையால் வாங்கி இடது புயத்தில் வைக்க வேண்டும்), சமிதாதானம், பிழையேற்றல் (பிள்ளை, தாயர் அம்மாயிருதலியோரிடத்தில் அர்சி பிழை வாங்குதல்), அக்ஸிபூஜை, அபிவாதனம் ('தஞ்சற'), என்றது இருக்கமும் இருசெவியில்லைத்து நமஸ்கரிக்கும் சிரமம் விளங்குத்து), ரஸ்கா, சம்பாவளை, பிராம்ஹணபூஜை, கோஷ்டிகளுக்குப்போர்க்கிரும் ஆசீர்வாதம், அபிவாதனம், ஹாரதி. இனி யிரண்டாநாள் மாலையிற் செய்யும் சடங்குகளாவன (எ-று).

கடங்கொளு மாவா கனர்பெரும் பூசை
காட்டுறு சமிதையிற் ரூன்
தொடங்குமா மறையோர் பூஜைசெய் தாசி
யேற்றலா ரதியிவை தொடர்பாஞ்
சடங்குநா லாநாள் வரைக்குமாங் குண்டத்
தழறனை யெஞ்சிய வோமங்
திடங்கொள்கங் தருவா ஸிரவிக்கும் புரிந்து
செந்தழற் பூசைமுற் றுவதே.

(இ-ன.) கலச ஆஹாறன தேவபூஜை, சமிதாதானம், பிராம்ஹண பூஜை, ஆசீர்வாதம்பெறல், ஹாரதி; இவைகளே நான்காங்கினம் வரையிலும் ஒவ்வொரு நாளிலும் காலை மாலை செய்யத்தக்கவைகளாம். (ஐஞ்சி

ஜங்தாங்காட்காலையில்) ஆவாறன தேவதைப்புஜை, சமிதாதானம், சேஷ் ஹோமம் (குண்டத்திலிருக்கும் அக்னியைத் தாாயிற் கொட்டிச் செய்தல்), கந்தர்வஹோமம் குர்யஹோமம் (ஒவ்வொன்றும் பனிரண்டு ஆகுதி), அக்னி பூஜை (மிச்ச ஆஜ்யத்தில் பெல்லம்சேர்த்துப் பூர்ணாகுதி), அபிவாதனம், ரங்கா. (எ-று.) (கஈ)

வேதியர்ப் பூசித் துடன்புனர் பூசை
மேவுமா வாகனர்க் கியற்றிப்
போதுறழ் கரகங் கணவிசர்ச் சனையாம்
புரோகித்ர் பூஜைசெய் தலைப்ப
வோதுபா விகைகங் கையினிடை விடுத்த
ஊத்தம் மைந்தின முணாப்ப
மாதுநிச் சமித்து மன்றமா மணஞ்செய்
வரன்முறை கூறுதுங் கேண்மின்.

(இ.ன.) பிராம்ஹண பூஜை, ஆசீர்வாதம், ஆவாறுனதேவதைகளுக்குப் புனர்பூஜை, கங்கண விசர்ஜனம் ('போதுறழ்கரம்', என்றதனால் முன்பு சுயத்வாடுரோகணத்திற்கும் பின் பிள்ளைக்கும் விசர்ஜித்தல் முறையெனக் கொள்க), ஸாரதி, பிரகஸ்பதிபூஜை செய்தனுப்புதல், பாலிகைகளைச் சம்பிர
ராநாயப்படி கங்கையில் விடுத்தல். உபநயனம் நூாள் உத்தமம். (நூாள் மத்திமம், காநாள் அதமம்). இனிக் கண்ணிகையை நிச்சயித்து விவாகஞ் செய்யுங் கிரமம் கூறுவோ. (எ-று.)

‘மாதுநிச்சயித்து’ என்று தோற்றுவாய் செய்துத்தாற்போல் ‘மன்ற’ (நிரம்ப) எனக் கூறிய சொல்லாற்றலால், ‘நிச்சயதார்த்தம்’ மாந்திரவெறி யன்று, வாக்குத்தத்தமேயாம் என்றும், அவை வழக்கம்போற் கொள்க வென்றும் கூறினாராயிற்று. (உணயிற்கோட்டெலன்னுருத்தியால்) நிச்சயதார்த்த விதியாவன:—வதுவரவார்க்கள் விக்னேஸ்வரபூஜை முடித்து இரண்டு தாம்பாளத்தில் வெங்கவேருக சந்தன புஷ்ப தாம்பூல குங்கும மஞ்சள் சகிதம் நாரிகேளம் ஸ்தாபித்து அதன்மேல் கேதாரியம்மீனப் பூஜித்து வரலுடையவும் கண்ணிகையிலுடையவும் வர்க்கப்பரவரங்களையுச்சரித்துக் கண்ணிகை வார்க்கள் ‘கண்ணிகையை நிச்சயதார்த்தம் செய்து கொடுத் தேன்’ என்று கூறி வரனது தாம்பாள திரவியங்களைக் கண்ணிகைமடியில் கட்டுவது. கண்ணிகைவார்க்களிடமிருந்து முகூர்த்த பத்திரிகை சலவிதம், மற்றும் தாம்பாள திரவியங்களை வரலுடைய வார்க்கள் பெற்றுக்கொள் வது. (கந்து)

அவ்யாகவ்யக்னியை கூறிய சருக்கம். கூடுது

(எ·வது விவாஹவிதி, இதுமதல் கள-கவிகளால்
கூறுகின்றன.)

பூமலி நாடி ராடிய பெற்றேர்
புதல்வனே டதக்கையும் புரிந்து
வாரமார் தம்ப் நாட்டிமேற் றவசம்
வயக்கியைக் கலசம்பா விகைக
ஓலமுறப் பூசித் தங்கிசந் தான
மியல்சமீகநையிற்புரி தான
நேமமார் தெய்வ மிருஷிகள் பிதிரக
தர்ப்பண நெறிமுறை கேர்க்கே.

(இ-ன.) விவாஹபிள்ளையின் மாதாபிதாக்கள் புத்திரசகிதம் மங்கள் க்ஸாகஞ்செய்து அநுக்கை...புன்யாஹவங்களும், ஸ்தம்யப்பிரதிஷ்டை, சப த்வஜாரோகணம், ஜந்துகலசத்திந்தகும் சூரியகலசத்தைச் சுற்றியுள்ள பாலி கை பனிரண்டுக்கும் பூஜை, பிள்ளையின் பெற்றேர் அக்னிசங்கானம், பிள்ளை சமிதாதானம், தேவ, ரிவி, தேவபிதுர் தர்ப்பணங்களுஞ்செய்தல்.(கச)

மைந்தனை வபனஞ்செலுத்தியே கன்னி
மாதரு பிதுரிவர் விரதச்
செந்தழுற் சந்தா னம்புரிங் தலட்குச்
செனனகா லம்முதற் சடங்கு
தங்குமா மகற்கு மணவுடை முந்தா
தரித்தெழித் கங்கண முடனே
சந்தரண் ரேச யாத்தினா வடபா
லேகலுங் தொடரங்கினி தழைத்தே.

(இ-ன.) பிள்ளைக்கு வபனம், கன்னிகை மாதாபிதாக்கள் அக்னிசங்கானம், கன்னிகைக்கு ஜாதகரமம், நாமகரணம், அன்னப்ரீராகணஞ்செய்தல், பிள்ளைக்கு முகர்த்தவேஷ்டி கொடுத்து உபவீதம் தரித்தல் (பொன் வெள்ளி பூஜைல் மரியாதை செய்பவர் செய்தல்), கங்கணம் ('எழில்' என்றதனால் முந்தி சபத்வஜாரோகணத்திந்தகும் பின் பிள்ளைக்கும் தரித்தல் கொள்க), பிள்ளை தேசயாத்தினா வடக்குமுகமாகச் (சம்பிரதாயப்படி மூட்டைகட்டிக்கொண்டு) செல்வது, கன்னிகையின் மாதுர் பிதுர்கள் வரனை அழைத்து வந்து. (எ-று.) (கள)

அளங்கலை ளீன்றேர் தாம்வர பூசை
வாற்றிமா மனையிடைக் கொடுபோய்
வணங்குறு கங்கை பூசையக் கன்னி
வடபுலம் புக்கண வியற்றி

பின்னங்குபொன் ஊஞ்சூலேநிமா மாலை
யிவுனெனக் கன்பனென் நிடலு
மணம்புரி வரந்து விரலணி கன்னி
மாதையீன் றவன் றரித் திடலே.

(இ.ஏ.) விவாஹ பிள்ளைக்குக் கன்னிகையின் பெற்றேர் வரபாக
பூஜை செய்தல், கன்ணை உத்தரத்திசையிற்சென்று கட்கைபூஜை கலசத்திற்
செய்தல் ('வணங்குது' என்ற விசேஷணத்தால் காதோலை, கரியமணி,
வளையல், மஞ்சள், சீப்பு வைத்துப்பூஜைக்கும் சம்பிரதாயம்கொள்க), கன்னி
ஊஞ்சலேறி பிள்ளைக்கு மாலைதரித்தல், பிள்ளைக்குக் கன்னியின்பிதா மெட்
துத்தரித்தல். (எ-று.) (கஅ)

மெல்லியா டாளி ஹப்பிடே மனிப்புண்
மேவுறு வரன்பிதா வணீய
கல்லெழி வாட்டுக் கடிமணச் சேலை
நல்கியே கங்கண மிடக்கைப்
புல்லுற விவரக் டங்கள்பெற் ரேங்கை
தூசைசெய் தகங்குளிர்ப் பூற
வெல்லையின் மகிழ்ச்சி யெய்திய பின்ன
ரிலங்கெரிக் கடவுளைத் துதித்தே.

(இ.ஏ.) பிள்ளையின் பிதா கன்னிகையின் பாதத்தில் உப்புச்சொரிந்து
ஆபரணம் பூட்டுதல், கன்னிகைக்கு முகர் த்தவல்திரம் கொடுத்தல், பெண்
ஆககுக் கங்கணம் இடதுகையில் மாப்பிள்ளை தரித்தல், பிள்ளையும் பெண்
ஆம் தங்கள் மாதுர் பிதுர் பூஜையும் அக்னிபூஜையுஞ்செய்வது. (எ-று.) ()

அங்கிசங் தானம் புரிந்தபின் னிவர்த
மன்புண்டத் தாலையர் தமக்குத்
தங்குமா சமன்ய மாதியாம் புனிதச்
சடங்குசெய் தவ்வரன் நங்கை
செங்கரக் கனகாங் குள்யம்பெண் டங்கைத்
கீதலுஞ் சிங்கதயுண் மகிழ்ச்சிது
துங்கமா சங்கற் பம்முறை கூறிச்
குத்திர கோத்திரஞ் சொல்லே.

(இ.ஏ.) பெண்ணும் பிள்ளையும் அக்னிசங்தானஞ்செய்தல், கன்னிகை
பிள்ளை இவர்கள் பிதாக்கள் ஆசமன்யம் ..பிராணுயாமஞ்செய்து வரன்பிதா
துங்கனிசைபிதாவுக்கு கனகாங்குள்யம் கொடுப்பது, கன்னிகை பிதா மஹா
சங்கற்பஞ்சோல்லிக் கோத்திர குத்திரம் உச்சரிப்பது, (எ-று.) (கா)

அவ்யகவ்யக்கிரியை கூறிய சருக்கம். தங்கள்

பின்னொயி னருகிற் பெற்றவ கொய்திப்
 பெண்பிதா நெற்பொலி குவையுற்
 றன்ஞாறை தட்டி ஸுரிகே எத்தை
 யோரிரு கரங்களாற் பற்றங்
 கன்னவிழ் குழற்பூவ் கோதையை மனைவி
 கலந்தபா ஸீர்பெயக் கொடுப்ப
 வள்ளவின் கரம்பின் பற்றியே மகிழ்ச்சு
 வாங்குதல் பண்ணைநூல் வழக்கால்.

(இ-ஏ.) கன்னிகைபிதா விளாக்கோட்டையின் மேலிருஞ்சு தட்டில் தண்டல தாம்புல நாரிகேளம் தகூணைச்சிதம் வைத்துத் தன் துடையின்மே விருக்கும் பெண் நாரிகேளத்தை இருகைகளாலும் பற்றிக்கொள்ள, மாதா தாணாகீர் பாலுடன் ஜாற்ற, பின்னொயின் மாதா பிதாக்கள் சமீபத்திலிருஞ்சு புத்திரன் கையூப்பற்றிக் கன்னிகையை பெற்றுக்கொள்ஞுதல். (எ-று.) ()

பதிமைன யாட்கு மவண்மகிழ் நனுக்கும்
 பண்புட னேர்பிர மாணக்
 துதிகொண்மாங் கல்ய பூஞசெய் தாசி
 சொல்லியே பெரியவர் தொட்டு
 மதிபெற நுகத்தின் புழைவழி முக்கான்
 மாற்றியே மாதவள் கழுத்தி
 வதிரவாத் தியங்க டபமுன் னிலையா
 யணிபெறப் பூட்டுத் வழகால்.

(இ-ஏ.) கன்னிகைக்குப் பர்த்தாவும் பர்த்தாவுக்குக்கன்னிகையும் பிரமாணம், மாங்கல்யழுஜை, கோஷ்டிகள் ஆசீர்வதித்து மாங்கல்யத்தை ஸ்பர்சித்தல், நுகத்தடி துவாரத்தில் மாங்கல்யகுத்திரத்தை மூன்றாதரம் மாற்றிப் புரோஹிதர் கையில்வைத்துக்கொண்டு மந்திரம் மூன்றாதரம் பின்னொயாற் சொல்லித்து அக்னிக்குக்காட்டித் தான் ஒருதரம் பின்னொ ஒருதரம் ஷ. மா. திரத்தை உச்சரித்துத் தீபக்கிதம் மாங்கல்யங்தரித்தல். (எ-று.)

‘அழகால்’ என்றமையின் சேஷஷிப்பு ஆசீர்வதித்தலும் புஷ்பமாரி பொழிதலுங் கொள்க. (எ-று.)

பட்டமே தரித்தற் குரியவர் தரிப்பப்
 பைம்பொனே தண்டலெங் தருப்பை
 தொட்டிர விணையும் புவிணையு சோக்கித்
 தூயவா குதிதலீங் தன்பா

தூ.அ

ஸ்ரீக்ருணீகர் புராணம்

விட்டநெற் பொரிபென் இடங்பிரக் தோனே
 மீவதைக் கணவன்கைக் கொடுக்கும்
 வட்டமா மதினேர் முகத்தவ ளோடு
 மண்டபம் வலம்வரு காலை.

(இ-ன்.) தம்பதிகளுக்குப் பட்டந்தரிப்போர் தரித்தல், ஹிரண்யம் (ஸ்வர்ணபுஷ்டிபம்) தண்டுலம் தருப்பை இவற்றைக் கையால் தொட்டுக் கொண்டு சூரியனையும் பூமியையும் பார்த்து அக்னி ஆஹாதி, மண்டபப் பிரதக்ஞினம் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொராஹாதி யாப் பெண்ணின் பிராதா (சகோதரன்) பெண்ணின் கையில் நெற்பொரிகொடுக்க அவன் பர்த்தா கையில் கொடுத்து மூன்று ஆஹாதி. (எ-று.) (2-க)

ஆகுதி மூன்று தரமளித் தேதன்
 அருபிர்த் துணைவிசோ தரந்கு
 மாகன கஞ்செப் மோதிர முதவி
 வலம்பெறு தழறனைப் பூசித்
 தோகைகொள் எபிவா தனமுட னிரட்டை
 யுற்றசம் யாவனை மறையோர்க்
 காகிய பூசை வணக்கமும் புரிக்கே
 யாசிபெற் றூரதி கொளவே.

(இ-ன்.) பெண்ணின் பிராதாவுக்குப் பொன்மோதிரம் மரியாதைசெய்து அக்னிபூஜை, அபிவாதனம், ரகை, சம்பாவனை, பிராம்ஹணபூஜை, தம்பதி கள் நமஸ்காரம், ஆசிர்வாதம், புரோதுதிர் மஹாஆசிர்வாதம், ஸாரதி இவை நடத்துக. (எ-று.) (2-க)

செய்யமண் டபத்தை வலலுறு காலை
 சேர்தரு கவரிபூ சித்துத்
 தையலின் வலத்தா எம்மிவைத் தேயுத்
 தரத்தருங் ததிதைக் காட்டித்
 துய்யமாங் கலியஞ் சுபக்கொடி தனக்குஞ்
 தோன்றுகே தாரியம் மலுக்கு
 மெய்யுற மங்கை காட்டலுங் கனிபா
 லுண்பது சோபன மிகவே.

(இ-ன்.) மண்டபப் பிரதக்ஞாஞ்செய்யும்போது அம்மியின்மேஹன் கெளரிதேங்காய்க்கு உபசாரபூஜை, பெண்ணின் வலதுபாதம் அம்மியில் பர்த்தா தாக்கிவைத்தல், அருங்ததிகாட்டல், மாங்கல்யத்தைப் பெண் சப

அவ்யகவ்யக்கிரியை கூறிய சருக்கம். கந்த

த்வழா ஓரூணத்துக்கும் கேதாரியம்மனுக்குச் காணபித்தல், விடுதிக்குச் சென்று பால் பழும் அமிசை, சமங்கலிகள் சோபனம்பாடுதல்,(எ-று.) (2-இ)

பிரதம தினத்து மாலையா வாக
நப்பெருங் கடவுளர்ப் பேணி
யெரியின்சங் தான மியற்றிநல் வபிலா
தனமுட னிரட்சைவே தியலாக்
கருங்கா ரதிமன் டபம்வலங் கொண்டு
கவுரிசு சித்தமூ கருக்க
ஆரியதிச் சடங்கு நாடொறும் வருமே
லுரைக்குதுஞ் சிறப்பமைந் தலையே.

(இ.ள.) ஆவாஹன தேவதாழூ, அக்னிசங்தானம், அவ்வாதனம், ரகங், பிராம்ஹன பூஜை, ஆசிர்வாதம், ஹாரதி, மண்டபப்பிரதக்ஷினைகாலம் கெளரி பூஜை, பால் பழும் அமிசை. இக்கவியிந்கூறிய சடங்குகள் விவாஹ பூர்த்திவணையிலுங் தினேதினே வருமாகையால் அவற்றை நீக்கி விசேஷ விதிகளை மாத்திரம் இனிச் சொல்வோம். (எ-று.) (2-ஈ)

இரண்டெலுங் தினத்துக் காலையில் வாச
மினியகந் தப்பொடி முதலாய்த்
திரண்டில விளையாட்டக்கிணி வலமாஞ்
செப்புமெம் மாலைபொன் ஊஞ்சல்·
மருண்டமா னேக்கிண் மாதர்தாம் பலசக்த
ஏகர்வலம் ஏரவென வழுத்து
மரண்டா மூன்றாங் காலைவான் புவிநட்
டாகுதி தருப்பையா வளிந்தல்.

(இ.ள.) இரண்டாநாட்காலை கெந்தப்பொடி உற்சௌம், பூச்செண்டாடி தல் முதலானவை, ஆவாஹனதேவதா பூஜை, அக்னிசங்தானம், அக்னி பிரதக்ஷினம், அக்னிபூஜை, அபிவாதனம்...பால்பழும் அமிசை, ஊர்கோ வம், ஊஞ்சல் ; மூன்றாங்கள் ஆவாஹன பூஜை, அக்னிசங்தானம், தம்பதி கள் தர்ப்பத்தைமெடுத்து துனியை ஆகாயத்திற்குக் காட்டி அடியைப்பூமி யில் காட்டி அக்னியில் ஆஹாதி. (எ-று.) (2-ஈ)

சருவதே வகைகள் பூசைவே தினக்குத்
தக்கிணைய் கலசமொன் நமைத்து
மருவிய சுயதா னத்திடை விடுத்தல்
வடக்கிணிற் கூர்ச்சமிட் டினிதாங்க

குரு

ஸ்ரீக்ருண்ணகர் புராணம்:

பருவமார் திதிகட் கண்னவா முடித்தல்
 பண்பரிச் தாங்குசா லாநாட்
 பெருமைக்கர் நாக வல்லிச் ராடிப்
 பிறக்குப் தேவியைத் தொழுலே.

(இ-ன.) அக்னிகுண்டத்துக்குத் தென்புறம் ஒருகலசம்வைத்து சர்வ
 தேவதாழூசெய்து யதாஸ்தானம் விடுவது, உத்தர திக்கில் கூர்ஜும்
 யோட்டு திதிபூஜை, யதாஸ்தானம் விடுவது; அக்னிபூஜை முதலியன;
 முன்றாம்நாள் மாலையில் ஆவாஹனதேவதா பூஜை ..பால்பழும் அமிசை;
 நாலாம்நாள் நாகவால்லி, தபபதிகள் மங்களாஸ்தாம், ஆவாஹன பூஜை,
 அக்னிசந்தானம், பூமியைச் சேவிக்க. (எ-று.) (2-ஏ)

ஓப்பரு மருகன் நன்கொர்துப் பட்டா
 வுதவுத லீன்றவர் பூசை
 செப்புமம் மாலை யருந்ததி யறுதீன்
 றிகழுமோ கண்சித்ரா வசவே
 மெய்ப்பெருஞ் சத்த முனிவரர் பூசை
 விழுமிய வைந்ததாங் தினத்தின்
 வைப்பெரிச் சேட வோமமே தினிமேல்
 மாண்புறக் கொட்டியே புரிதல்.

(இ-ன.) மாப்பிள்ளைக்கு மாமனூர் நாகவால்லி துப்பட்டா நல்குதல், தம்
 பதிகள் மாதூர் பிதுர்பூஜை, அக்னிபூஜை, அபிவாதனம்...பால்பழும் அமிசை;
 நாலாம்நாள் மாலை ஆவாஹனதேவதா பூஜை ..மண்டபப் பிரதக்கிணகாலம்
 கெளரிபூஜை, அருங்ததி கிருத்திரை பூஜை, மோகணி சித்ராவச பூஜை,
 ஈப்தரிவி பூஜை...பால்பழும் அமிசை; ஜந்தாமநாட்காலையில் ஆவாஹன
 தேவதாழூஜை, பூமியில் கொட்டி சேஷதோமம், அக்னிசந்தானம், நமஸ்காரம்.
 (எ-று.)

தம்பதி யிவர்கள் நாந்திமா பூசை
 தருப்பையெட்ட டாலக்கங் தருவன்
 பம்புற முதரங் கீறியக் கலசத்
 தழிவிலே வைத்திடல் பாங்கார்
 வெய்பெரிப் பூசை கலசதே வதைகள்
 மேன்மைகொள நும்புனர் பூசை
 வைப்பொனூர் துவசா மோகணங் தன்குப்
 கங்கள் விசர்க்கனம் பண்ணல்.

அவ்யகவ்யக்கிரிய குறிய சருக்கம். கஷக

(இ-ன்.) தம்பதிகள் நாச்திபூஷ, கஞ்சரவன் குசியை எடுக்கட்டை தர்ப்பைகளால் கீறி தர்ப்பைக்கட்டைகளை ஒடி வைச்சத்தடியில் வைக்க, அக்னிசூழை, அபிவாதனம், ரகை, பிராம்ஹண பூஜை, ஆவாஹன தேவ வைகளுக்குப் புனர்பூஜை, சுபத்வாராகணக்கும் தம்பதிகளுக்கும் கங்கண விசர்ச்சனம் செய்தல். (எ-று.)

(கூ)

சேர்தரு மாவா கனக்கட வளராத்
தம்முழை யதூப்புகை சிறந்த
நிர்தரு வசந்த கலசமொன் றமைத்து
நேயமொ டாடுதல் பின்னும்
ஏர்தரு புதல்வர்ப் பெறல்பெய ரிடுத
கிருட்டில் னேற்றுத விசையாற்
பேர்பெறு குழமா மகவினை மாற்றிப்
பெரிதுகொன் டாடுத னெறியே.

(இ-ன்.) ஆவாஹன தேவைகளை யதாஸ்தானம் விடுதல், வசந்தகள் கம் ஒன்று வைத்து தம்பதிகள்பூஜைக்கு புரோகிதர் தம்பதிகளுக்கும் கோவங்கிளுக்கும் விநியோகித்தல், புத்திரோற்சவம், காமரங்கம், போலாரோகணம், குழமகன்மாற்று, எச்சரிக்கை பாடல் முதலிய வினாக்களையாடல் கள். (எ-று.)

(கூ)

விரும்புறு பிரகந் பதிதைப் பூசித்
தனுப்புகை வசந்தரீர் மிக்கு
நிரம்புபாத் திரத்துப் பாலடை யாழி
மிட்டெடுத் திடுதல்பின் னிகழ்த்து
மரும்புபா விகைகள் கங்கையி னுய்த்தே
யாயிலை மடங்கையர் குழ
மருங்குசோ பனங்கள் பாடுத வின்ப
மணவினைச் சம்ப்ரதா யமிதே.

(இ-ன்.) பிரகஸ்பதி பூஜை, தம்பதிகள் வசந்த ஜுவத்தில் பாலடை மோதிரமிட்டு எடுத்தல், பாலிகைகளைக் கங்கை சேர்க்கல், பால்பழம் அமிசை, மங்கல்ய ஸ்திரீகள் சோபனம் பாடுதல் இவைகளை வீராக விதிகாரகும். (எ-று.)

(கூ)

(இதுமதல் முன்னு செய்யுட்கள் கரிப்பாதானம் கூறும்.)

மாட்சிநன் வீர்தோப் வதுமூதற் கலச
மன்னுபு சைகள்புரிச் ததந்பின்
காட்சிமே வியதம் பதிகனுக் காணட
களிபெற விதவளீன் ரேர்தங்
தாட்சல சங்கட் கவர்கள்பூ சித்து
நாந்தியோடக்கிசந் தாணம்
வேட்கைக்கார் வன்னி வணக்கமு மதிசம்
வற்சர பூசையும் விளைத்தல்.

(இ.ஏ.) தம்பதிகள் மங்களங்காம் முதல் ..புண்யாகவாசனம், கலசம் ஜித்து பாலிகை 12-பூஜை, தம்பதிகள் நூதன வஸ்திரதாரணம், தம்பதிகள் மாதுர் பிதுர் பூஜை, நாந்தி பூஜை, அக்ணிசங்தானம், அக்ணிசமஸ்காரம், மாத வருஷ பூஜை. (எ.ஏ.) (ஈ.ஏ.)

செழிப்புற கூர்ச்ச மிட்டுரோ கண்யே
மதுஷய ணயனரி சிவனே
வழிப்பரகு தச்சித் திராதி கரச்ச
வனிக்குநற் பூசையு மியற்றிப்
பழிப்பிலாள் நாபி தகுப்பையாற் பர்சித்
தன்பனுர் மந்திரம் பக்ரன்
மொழிக்குயர் மனறயோர் பூசனை யாதி
முடித்தபின் ணற்றைரா ஸிரவில்.

(இ.ஏ.) கூர்ஜியிட்டு ரோகணி, மது, மய, பிரம்ஹ, விஷ்ணு, சிவன், ப்ரகுதசித்ரரதிகாள, அச்சவினி இவர்கள் பூசைசெய்து, வந்தி நாபியைப் புருஷன் தர்ப்பையால் பரிசுத்து மந்திரஞ்சொல்லல், அக்ணிப்பிரதக்ஷி ணம், கோஷ்டிகள் ஆசீர்வாதம், அணிபுஜை, சம்பாவணை, பிராம்ஹண பூஜை, புரோஹிதர் மகாஆசிர்வாதம், ஆபிவாதனம், ஆஹாஹனதேவதை புனர்பூசைசெய்து யதாஷ்தானம் அனுப்புதல், பிரகஸ்பதி பூஜை, ஹாரதி, மண்டபப்பிரதக்ஷிணம், பால்பழும் அயிசை; அன்றிரவிற் செய்வன மேந்கூறு வோம். (எ.ஏ.) (ஈ.ஏ.)

முந்யடு கிரியை யாந்தியோர் தட்டின்,
மொய்ம்மலர்ப் பாசடை யாதி
யெற்படநிரப்பி ணங்குழு சித்தவ்
வேந்தினை மட்டனிற் கட்டிக்

அவ்யாவ்யக்கிரியை குறிய சருக்கம். சூடு

கற்புது சுமங்க லிகட்குஹா யன்முன்
நெந்துகா தில்லவள் கரந்தோட்
டற்புதச் சயன வறையிலே தர்ப்பத்
தவளதோ முங்பரி சித்தல்.

(இ-ன.) அதக்கீழே புண்யாவைசனம், தாம்பாளத்தில் தண்டிலம் நாரி கேளம் கதவி தாம்புலதகூனை புஷ்பகிதம் வைத்துப் பூஜைசெய்து பின் ணைக்கயால் பெண்ணீன் மதியில் கட்டுதல், சுமங்கலீகட்டு இளார்தானம் மூன்று அல்லது ஐந்துகொடி இத்தல், பிராம்யமணபூஜை. ஆசிர்வாதம், ஞாரநி, புருஷன் பத்னி சுண்டலீரைப் பிடித்துக்கொண்டு விடுது அநைகீகுட்ட சென்று படுக்கை ஆசனத்திலிருக்கும் ஸ்திரீயின் அதோமுகத்தை தர்ப்பத் தினால் புருஷன் பரிசித்துக்கொண்டு மந்திரம் சொல்லுதல், படுக்கைவீட்ட ணடக்கபாடபந்தனாஞ்செய்து மங்களகோஷ்டம் செய்வித்தல். (எ-று.) (ஏ-ஏ)

(சீமநிதம்.)

அனுக்கீழுன் ஞகச் சுபக்கொடிப் பூசை
யாற் ரியே யுதகாங் தியினீர்
நனிற்படிந் துயரும் பஞ்சாங் தியினீர்
நன்னிலா சமன்யமும் புரிந்து
கனத்துடன் மறுநாட் காலையைக் கலச
பூசையு முற்றியே கவினா
தனாந்தலவ கார வக்திர முடித்துத்
தந்தத்தாய் பதம்வணங் குவடீத்.

(இ-ன.) முதல்நாள் மாலை ஆரம்பம்:—தம்பதிகள் மக்களஸ்தானம், அனுக்கீழு ... புண்யாகவசனம், சுபத்னஜாரோகனம், உதக்காங்தி செய்த கும்ப ஜலத்தை ஸ்ரீமந்தப்பெண்ணுக்கு ஸ்தாங்ம செய்வித்து பஞ்சாங்தி தீர்த்தத்தால் தம்பதிகள் ஆசமன்யம் செய்தல்; மறுநாட்காலை ஜாந்து கலசப் பூஜை, தம்பதிகள் நூதன வஸ்திரதாரணம், பெண்ணுக்கும் சுபத்னஜாரோக ணத்துக்கும் கங்கனம், தம்பதிகள் மாதூர் பிதுர் பூஜை. (எ-று.) (ஏ-ஏ)

(இதுவுமது.)

களிப்புறு நாங்கி யக்கிசங் தானங்
கண்டபின் ரூருபாக் திரத்திற்
றினாத்ததாம் பூல நாரிகேளம் பூத்
தெட்சைனே கொண்டொரு கண்ணி

குதா

பூஞ்சிருண்டூ. புராணம்.

வளைத்துற சுற்று தம்பதி கனுக்கு
மந்தியில் வறுபட வருமா
விளைத்தன்மண் டபத்தை மும்மைகுழ் போகி
மேன்மையங் கலமொழி விளம்பல்.

(இ-ன்.) நாங்திபூஜை, அக்னிசங்தானம், தம்பதிக்கனுக்கு நூல்சுற்றி தாருபாத்திரத்தில் தாம்பூலம் தகாணை நாரிகேளம் வைத்து அதை ஒரு கன் விகை எடுத்துக்கொண்டு ‘சோபனமஸ்து’ என்றுக்கு மண்டபத்தை மூன்றாதரம் பிரதக்ஷிணாஞ்செய்து தம்பதிகள் நடுவில் நூல் அறும்படி வருதல். (எ-று.) (ஏ-ஏ)

(புமிலவனம்.)

அழுவணக் கொழுந்தான் மங்கையி ஞாசி
யடிப்பிழி மறுவுரைத் தகையேற்
நிதிவிலான் முதுகின் விடுக்கல்வின் னொரிழு
சித்துசசம் பாவனை யெழுவாய்
வழுவரு தியற்றி மண்டபம் வலஞ்சுழு
வருகையிற் கவுழிழு சிததுத்
தொழுகரத் தணிந்த கங்கண கீக்கித்
தோயில்பிற் பூசனை சொயலே.

(இ-ன்.) மந்திரசஹிதம் அழுவணக்கொழுந்தினால் பெண்ணின் நாசி ராதியில் பர்த்தா பிழிந்து அதைத் தொன்னொயில் ஏற்று பசவின் முதுகில் விடுதல், அக்னிபூஜை, அபிவாதனம், ரகை, சம்பாவனை, பிராம்ஹணபூஜை, கோஷ்டிகள் ஆசீர்வாதம், புரோஹிதர் மஹா ஆசீர்வாதம், அபிவாதனஞ்செய்து நமஸ்காரம், மண்டபப் பிரதக்ஷிணாகாலத்தில் அம்மியின்பேரிலுள்ள நாரிகேளத்தின்மேல் கெளரி-ஜை, சுபத்வஜாரோகணத்துக்கும் பெண்ணுக்கும் கவகணவிகர்ஜுனம். ஆவாலன தேவதைகளுக்குப் புனர்பூஜைசெய்து யதாஸ்தானம் விடுதல், பிரகஸ்பதிபூஜை, ஹாரதி, மண்டபப் பிரதக்ஷிணாஞ்செய்து விடுதியில் பால்பழும் அமிசை, சோபனம் பாடுதல் (எ-று.) (ஏ-ஏ)

(ஐபாகர்மம்.)

துலைமதி நிலவோ டிரவிசேர் காலைத்
தொடங்குமு பாகர்ம முடனே
தலைமையாற் றினச ரியைசந்தி யாவாங்
ஞனமொடு போசன விதியும்

அவ்யகவ்யக்கிரியை கூறிய சருக்கம். கசநி

இலகுற வேற கத்திய நாலி
எரிசைத்துளோ மண்ணதிற் கான்க
நிலவுசீ வப்பி ராயச்சித் தமதை
நிகழ்த்துதுந் தொன்மைநா னெநியே.

(இ-ள்.) இவ்வம்சத்தார் துலா (ஜப்பி) மாத அமாவாசையன்று தொட்டகிக் செய்யத்தக்க உபாகரமவிதிகளையும், நித்தியானிவ்பானங்களையும், போஜனவிதியையும் வேறே வசனங்குபமாகத் தொகுத்திருக்கின்றோமானாக யால் அந்நாலிற்காண்து. இனி ஜீவப்பிராயச்சித்த (கோதான) விதியை பழையதாலிற்கண்டவன்னாம் கூறுகின்றோம். (எ-று.) (ஈக்)

(ஜீவப்பிராயச்சித்தம்.)

முந்துசங் கற்பத் தூய்மையா னெந்தும்
பருகித்தர்ப் பாசன முறைசேர்க்
துக்குகோ தான் சங்கற்ப முராத்திட
ஓயர்பசு வாலதி பற்றி
மஞ்சனர்க் களித்தல் சிரமகன் வலக்க
வாஹுறத் தருப்பைபத்தன் டதனுன்
மைக்தனே வலக்கா துரைக்குமம் மரபின்
மந்திர மோதுத வென்பார்.

(இ-ள்.) அபுக்கனு ..பிரானுயாமம், சங்கற்பம், விக்னேஸ்வரபூஷணை, ஏண்யாகவசனம், பஞ்சக்கயம், தர்ப்பாசன சிலிலிருந்து கோதான சங்கற்பஞ்சொல்லிக் கர்த்தா பகவள் வாஸைப்பற்றிப் போக்தா வசம் கொடுத்தல், தர்ப்பாசனத்திலிருக்கும் கர்த்தாவின் சிரகைப் புக்கிரன் வலது. தொடையில் வைத்துக்கொண்டு தர்ப்பை தண்டனைப் புத்திரன் இரண்டுரத் திலும் பற்றிக் கர்த்தாவின் வலது செவிவழியாகலைவந்து மந்திரம் உபடே கித்தல், பிரகஸ்பதி சம்பாவனை. (எ-று.) (ஸா)

கவ்யக்கிரியை.

—♦—
இதுமுதல் அ-கவிகள் தகனசம்ஸ்காராதிகள் கூறும்.
(தகனவிதி, முதல்நாட்கிரியை.).

உணாத்திடு மபர விதிகிருச் சினமங்
கீர முற்றவா சமன்யம்
பொருத்துசங் கற்பம் வபனமே சுத்தி
புணர்ந்தகவ் யாக்னிசுந் தானம்.

கசகு

ஸ்ரீகருணீகர் புராணம்.

மரித்தபி ஓதங் கலசமென் நிவையா
வாகனத் துடனபி டேகந்
தரித்ததாள் கரவங் குட்பங் தனமேற்
சாத்துதல் கோடியுங் தரலே.

(இ-ன.) கிருகனம், அங்கீகரித்தல், ஆசமன்யம்...சங்கற்பம், வபனம், ஸ்தாநம், ஆசமன்யம்,...சங்கற்பம்,...பஞ்சகல்யம், கவ்யாக்னிசங்தானம், ஆஹாதி, பிரோதம், பிரோதகலசம் ஒன்று ஆவாழனம், பிரோத அபிஷேகம், ஶாதாங்குஷ்ட அஸ்தாங்குஷ்ட பந்தனம் (காற்பெருவிரல் கைப்பெருவிரல் கட்டுதல்), கோடிதரித்தல். (எ-று.) (ச-க)

(இதுவுமது.)

என்னருக் தசமா தானமே சீட்டென்
தெழுதுதன் மயானபூ மியின்மூன்
துன்னுறந் தானங் தனித்தனி யெரிசே
ருற்றபாண் டத்திலா குதிபின்
பன்ளியாங் காட்டங் கிடத்தியே முகதன்
உலமது பெய்துபங் தனமும்
விள்ளவே கடிகுந் திரம்விட வித்து
வேறுமே ராகுதி செயலே.

(இ-ன.) *தசதானம், சீட்டெழுதி வாசித்தல் (வாழகாளைக்கொண்டு ருத்திரழுமிக்கு பிரோத்தையும், கர்த்தாவினால் புதுச்சட்டியில் கவ்யாக்னியையும், அவர் வார்சினால் பிரோதகலசத்தையும் புண்யாகவசன கலசத்தையும் எடுப்பித்துக்கொண்டிபோய் தகனஸ்தானத்தில்) மூன்று ஸ்தானம் ஏற்படுத்துக்கொண்டு (புண்யாகவசன ஜலம் புரோக்ஷித்த) பிரதமஸ்தானத்தில் பிரோதத்தைக்கீழேஷுவத்து அதைக்கர்த்தா அப்பிரதசுவினாஞ்செய்து அக்னி பாத்திரத்தை அவ்விடத்தில்லைத்து பரிசேஷனம் ஜாந்து ஆஹாதியும், தவிதீய ஸ்தானத்திலும் முன்மாதிரியே செய்து மூன்று ஆஹாதியும், தரிதீய ஸ்தானத்திலும் அவ்வாறே மூன்று ஆஹாதியும் செய்தல் ; பிரோதத்தைக்காஷ்டத்தில்லைத்து முகதன்லெமிடல் ; அஸ்தாங்குஷ்டபங்தனம், கடிகுந்திரம் (அணாஞ்சுன்), பாதாங்குஷ்டபங்தனம் நீக்கி மார்க்கண்டத்தால் சட்டியிலிருக்கும் அக்னியைக்கொட்டி ஆஹாதிசெய்தல். (எ-று.) (ச-க)

*தசதானைம் :—பச, பூமி, திலம், ஹிரண்யம் (பொன்), கிருதம் (நய்), வஸ்திரம், தூண்யம், பெல்லம், வெள்ளி, லவணம், எண்பகலு.

அவ்யகவ்யக்கிரியை கறிய சருக்கம். கசள

கெஞ்சினாற் பாலு மிட்டிறு கலச
நிலம்பெற மோதியே சின்னீர்
முகவழி யொழுக்கி மீனுகை கிரகம்
புக்கபின் கிருச்சின முதலாத்
தகையிகு சுத்திக் கலசமா வாக
நம்பெறங் சிலையுக்தா பித்து
வகையாகக் கினமா வாசன மாமப்
புரோட்சணம் பிண்டமும் வழங்கல்.

*(இ-ன.) பிரோதக்லசத்தைக் கர்த்தா எடுத்துக்கொண்டு அப்பிரதூவி
ணஞ்செய்யும்போது நாலு மூலைக்கும் நாலுகொள்ளிவைத்து கலசத்தைச்.
சேதித்து (உடைத்து) உடைந்த ஒட்டில் கிள்சித் ஜலமெடுத்துப் பிரோதக்
தின். முகவழியாகவிடுதல், ஸங்காகட்டத்துக்குவாந்து யதாசக்தி தகைணை,
கிரகத்திற்கு வந்தபின் கிருச்சினம்...பஞ்சகவ்யம், பிரோதகலச ஆவாஜ
னம், சிலாஸ்தாபனம், நக்னமாவாஹனம், ஆமப்போகாணம், தத்தம், பஞ்ச
சப்ராணுஹாதி, உத்தராபோசனம், பிண்டம் ஒன்றுபோடல், கமங்காரம்,
சிலாபிழேகம். (எ-று.) (ஶா)

கெஞ்சினி-கொள்ளிக்கட்டை.

(முதல்நாள் கிரியையுடன் இரண்டாநாட் சுழியன விதியும்.)

தாயசங் கற்பம் வாசதி லோத
கம்பெறங் சொற்றசி ராத்த
மாயதன் வர்யஞ்சைவைவ ணவத்தம்
மரபுளிப் பன்னென்றி ராரூ
கேயமுந் நியற்றில் பின்னைநாட் சஞ்ச
யனவிதி நிகழ்த்துறு சுத்தி
யேயசங் கற்ப மங்கிசங் தான
மாகுதி யத்தியு மெடுத்தல்.

*(இ-ன.) சங்கற்பம், வாலோதகம், திலோதகம், சிராத்தம் சைவர்க
ஞக்குப் பதினென்று, வைணவர்கள் பன்னிரண்டுமாகத் தினம் ஒன்றாய்ச்
செய்து வருதல், இதற்குக் கிருச்சினம்...சங்கற்பம், வர்யம், ஏகாதசருக்கி
ராள் அல்லது துவாதச விஷ்ணு, குத்ரபலி. இரண்டாம்நாள் சஞ்சயன
விதி:—கிருச்சினம்...பிராணுயாமம், சங்கற்பம், விக்னேஸ்வரரூபை, புண
யாகவசனம், பஞ்சகவ்யம், கவ்யாக்னிசங்தானம், ஆஹாதி ஜந்துசெய்து
அங்கியில் பால் விடுதல், சப்தமில்லாமல் அஸ்தினியைப் புதுப்பாண்டத்தில்
அங்கப்படி சேர்த்தல். (எ-று.) (ஒ)

கூடு

ஸ்ரீகருணீகர் புராணம்:

(சுர்சயன விதியுடன் மூன்றுமுதான் முதல் பத்துதினம் வரையில்
செய்யுங் கிரியைகள்.)

பற்பமோ குருச்செய் தாகுதி நல்கிப்
பால்சொரிக் தத்திகங் கையிந்பெய்
திற்புகூஷச் சுத்தி வாய்ந்தசங் கற்ப
மியம்பியே பிண்டமுய்த் திடுதல்
சொற்படி யொன்பான் நினம்வனா யியற்றித்
தோன்றிய பத்ததாங் தினத்தின்
முற்புகன் ரூங்கே பிண்டமிட் இப்ர
ழுதமா பலினனி முடித்தல்.

(இ.ள்.) பஸ்மத்தை (பிரோதசாம்பலை)ப் புருஷவருவாக்கி ஆவாஹனம், அலங்கர நூபதீப நைவேதன கர்ப்பூர ஹாரதி, பாண்டத்திலுள்ள அல்ஸ் திக்கு கூநிரம் (பால்) விடுதல், பஸ்ம உருவின் சிரோபாகத்தில் புதுப்பாண் டத்தில் ஜூலம்வைத்தல், அஸ்திபாண்டத்தைப் புன்யதீர்த்தங்களில் பின் புறமாக நின்றுவிட்டு ஸ்நாநம் செய்து தக்ஞை தருவது, கிருகத்திற்கு வந்த பின் கிருச்சினம், ..சங்கற்பம், விக்னேஸ்வரபூஜை, பிரோதகலசழை, சிலாபிஷேகம், வாஸோதக திலோதகம், ருதரஸ்ராத்தம் ஒன்றுசெய்தல், இவ்வாரே மூன்று முதல் ஒன்பதுஙள் வரையிலும் செய்துவரவேண்டும். பத்தாம்நாள் கிருச்சினம்...பிண்டம் போடல், பிரசூதபலி சு.பாகமாக்கி சு.பிண்டம் போடுதல், பிண்டநமஸ்காரம். (எ.று.)

(சாநு)

(பத்து பதினேன்றாட் கிரியை.)

தானமேற் சிலைசை யோசன முருத்ர
சிராத்தமே சாற்றுசங் கற்ப
மானாந்த வோம மாகுதி நித்தி
யாக்கினி யிரட்சையென் நிவைபின்
ஞனா ஸிட்போச் சர்ச்சன முரோம
தகனத்துக் காகிய கழுவாய்
தானவ ரியமே கோதிட்ட மெரிசந்
தானமா குதிபிண்டந் தரவே.

(இ.ன்.) உத்வாசனஞ்சு செய்யுங் காலத்தில் தானம், சிலைசையோறு னம், ருதரஸ்ராத்தம், அலுக்ஞை, ...சங்கற்பம், ...ஆகங்தஹோமம், அக்னி ஸ்தாபனம், ஆஹாதி, அக்னிபூஜை, ஸ்வீகரணம், நித்தியாக்னிசக்தானம், அபிவாதனம், ரங்க, வேஷ்டிமரியாதை செய்பவர்கள் செய்தல், ஹாரதி.

அவ்யகவ்யக்கிரியை கூறிய சருக்கம். கசகு

பதினேராம் நாள் :—கிருசனம், புண்யாகவசனம், குத்ர ஸ்ராத்தம், பின்பு கிருசனம், சங்கற்பம்...விருஷ்டோற்சர்ஜனம், கோமதகனப் பிராயச்சித் தம், ஏகோதிவ்டம், ஸ்தானவர்யம், ஈயாக்கினிசுந்தானம்,...ஆகுதி புரோ குணம், அக்னிமிலும் அன்னத்திலும் பரிசேஷனம், தத்தம், பஞ்சப்ரானு ஹாதி, ஸமத்திரபாராயணம், உத்தராபோசனம், ப்ளண்டம். (எ.ற.) (1)

(பன்னிரண்டாம்நாட்கிரியை.)

நியமமீ ராரூந் தினங்தனில் வர்ய
நிகழ்த்தும் சிகம்பனி ரண்டு
துயரத வியற்றிப் பிண்டமீங் திடுகை
சோதகும் பத்துற வரியுஞ்
செயன்முறை சபின்னா. தானவ ரியமே
சிராத்தாதி யாக்னிசுந் தானஞ்
சயமுறு மாகு தியிலெடு பிண்டந்
தந்திடல் சுவர்க்கபா தேயம்.

(இ.ஞ.) பன்னிரண்டாம் நாள் கிருச்சினம் சங்கற்பம், விக்னேஸ்வர பூஜை, புண்யாகவசனம், ஹனமாசிகம், மாசிகம் பனிரண்டு, வர்யஞ்செய்து பிண்டம், அனுக்கை...சங்கற்பம், மண்டலபூஜை, பிண்டப்பிரானுக்யம், வர்யம், சிராத்தாக்கினிசுந்தானம், நித்யாக்கினிசுந்தானத்தின்மேல் புஞ்சர் பரிசேஷனம், தத்தம், பஞ்சப்ரானுஹாதி, குத்ரபாராயணம், உத்தராபோ சனம், பிண்டம், வாயஸபிண்டம், பிண்டகமஸ்காரம், அக்னிபூஜை, அபி வாதனி, ரகை, சங்கற்பம்...சொர்க்கபாதேயம். (எ.ற.) (2)

பதின்மூன்றாட்கிரியை (க்ரஹக்யம்).

பத்துடன் மூன்றா நாளினிற் தூய்மைப்
பன்னுப வீதமே தரித்து
நித்தியாக் கினிசுந் தானமொன் பதெனு
நிலவுகி ரகசெப வோம்
வைத்திடு மிரட்சை யாரதி பெற்று
மங்கல மேவுத விவையே
வித்தகை மரபி ஞேர்க்குரி யனவென்
நிசைத்தனன் பரிதிவா னவனே.

(இ.ஞ.) பதின்மூன்றாம் நாள் கிரஹக்யம் :—அனுக்கை...சங்கற்பம், தூதனயக்ஞோயலீததாரணம், விக்னேஸ்வர பூஜை, புண்யாறுவசனம், பஞ்சகவ்யம், நித்யாக்னிசுந்தானம், வக்ரஹ பூஜை, ஷு தோமம், அக்னி

கடு0.

ஸ்ரீகருணீகர் புராணம்:

புனை, அபிவாதனம், ரகை, ஹாரதி. இவைகளே அபரவிதிகளென்று சூரியபகவான் இவ்வம்சத்தினர்க்கு அருளிச்செய்தது என்றார் ஞானமுனி வர். (எ-று.)

(ஏ)

(சிராத்தம்.)

நினைங்கிடு மனுக்களு முந்துசங் கத்ப
நெறியெலாம் வழுவரூ தியற் ரித்
தினங்கிள ராரிசங் தானமுங் கிருச்சி
னம்முதற் செய்வன செய்து
மனங்கொள விசுவ தேவனே பிரம
திட்டனே மாறிட்ட நெனுமூன்
நினங்கெழு தான வரியமு முபச
ரித்தலு மினிதுற வியைக்தே.

(இ-ள்.) அனுக்களு ..நித்யாக்னி சந்தானம், கிருச்சினம் ..சங்கறபம், ஸ்தானவர்யம், விசுவதேவன் பிரமதிஷ்டன் விஷ்ணுதிஷ்டன் இம்மூவர் உபசரணை. (எ-று.)

(சக)

(இதுவுமது.)

அங்கிசங் தான நித்யசங் தானப்
புனர்பரி சேடன மாற்றிச்
சங்கையி லாதா குதியோடு பிண்டா
தங்தழ வன்னத்திற் புரோட்சித்
திங்கிதப் பரிசேடனத்தொடு தத்த
மீங்துபி ராணவா குதியுங்
துங்ககுத் திரபா ராயனம் பின்னு
போசனம் பிண்டமுங் தெரிகுத்தே.

(இ-ள்.) சிராத்தாக்ளி சந்தானம், நித்யாக்னி சந்தானத்தின்மேல் புனர்பரிசேஷனம், அக்னியிலும் அன்னத்திலும் புரோக்ஷனம், தத்தம், பஞ்ச ப்ரானுஹாதி, சூத்ரபாராயனம், உத்தராபோசனம், பிண்டம், வாயச பிண்டம் ஒன்று, பிரமஸ்தானத்திற்கு மாத்திரம் மூன்று பிண்டம்போட்டு அக்னி சூஜை, அபிவாதனம், ரகை, வர்யஸ்தர்களுக்குத் தாம்பூலதக்ணை கொட்டு அனுப்புதல். (எ-று.)

(இ0)

(பாஹூணிதீர்ப்பணம்.)

இட்டமார் மறுநா எனிநிற்பர கேணி
தகுப்பண மிசைபெற வியற்றித்
தோட்டுப வீத முடிக்கண்மூன் ருத
மடித்ததிற் மூயகீர் தோய்த்து .

அவ்யாகவ்யக்கிரியை கூறிய சருக்கம். கடுக

விட்டதைப் பிழிக் ரால்விழி யொற்றல்
விதிப்பதா மிரணிய சிராத்த
முட்டலா முறையே முடிப்பதா மினித்தர்ப்
பண்ணின முறைபெற மொழிவாம்.

(இ-ன்.) மறநாட்ட பரலேணி தர்ப்பணம்:—அனுக்களு...சங்கல்பம், தர்ப்பணஞ்செய்து யக்ஞோபவீத பிரமமுடியருகில் மூன்றுகமடித்து அதன் மேல் தீர்த்தத்தை விட்டுப் பிழிந்து கேத்திரத்தில் ஒற்றிக்கொள்ளுதல். இனி ஹிரண்ய சிராத்தம்:—கிருச்சினம்,... சங்கற்பம், ஸ்தானவர்யம், உபசாரபழை, தாம்சூலம் ஹிரண்யம் கொடுப்பது. அதித்த கவியில் தர்ப் பணஞ்செய்யும் முறையுங் காலமுங் கூறுவோம். (எ-று.) (இக)

(தர்ப்பணஞ்செய்யும் முறை.)

நனியுள குசையே மூல்விதொன் பதனைக்
கூர்ச்சமிட்ட வலனிமே ஒவுன்ற
வனையகட் டைகளைக் குணகுட பால்வைத்
தவைமிசைத் தென்முகம் பொருந்தத்
துனிதவிர் திலத்தா வாகன நல்கி
யாசனம் மலுவினைச் சொல்லல்
பினைமுடி கீக்கிப் பவித்திர மகற்றி
நீரிடல் பேணிய முறையால்.

(இ-ன்.) நுனியுள்ள எ-அல்லது கூ-தருப்பையைச் சேர்த்துக் கூர்ஜும் போட்டு மூழியில் அதே சங்கையுள்ள கட்டட தர்ப்பங்களைக் கிழக்கு மேற் கில் போட்டு ஷை கூர்ஜுத்தை அதன்மேல் தெற்கு நுனியாக வைத்து எள் ஶைக் கரத்தில்லவைத்துக்கொண்டு கூர்ஜுத்தில் ஆவாஹனஞ்செய்து மங்திரசகி தம் எ-அல்லது கூ-கட்டட தருப்பத்தை ஆசனம்போட்டு எள்ளைக் கூர்ஜுத் தில் அர்ச்சித்துப் பின்பு முடியை அவிழ்த்து, ஷைதர்ப்பத்துடன் ஜுலசகிதம் விடவும்; பவித்திர விசர்ஜனமும் அனந்தரம் ஆசமன்யம் அங்கங்யாசம் செய்வது. (எ-று.) (இ2)

(தர்ப்பணகாலம்.)

மதியுட னண்டு சங்கிர மணமு
மருவிய தினமமா வாசை
விதமுழுக் கலைஞ விரதசத் தமியே
மேற்படு கிரகண காலங்

கநிட

ஸ்ரீகருணைகர் புராணம்.

துதிசெய்தர்ப் பணங்கு ரியவன் றாப்ப
சுருதிநூற் றநைவலா ரொன்றுன்
கதிபெறக் காட்டுங் கடவுளே யனைய
கருணைகர் ஞானமா முனியே.

(இ.ஸ்.) வருஷ சங்கிரமணம், மாஸப்பிரவேசம், அமாவாசை, பெளர் ணியி, இரதசப்தமி; கிரகணகாலம் இவைகளே கார்ப்பண காலமாமென்று வேததூலுணர்ச்ச மேலோர் சொல்வார்களென்றான் மோகம் நல்கும் தெய்வஸ்வருபியாகிய கருணையிக்க ஞானமாதவன். (எ-று.)

மோகங்தருக் தெய்வம்போற் பெருங்கருணை கொண்டோன் என் பார் “ கடவுளேயனைய கருணைகர் ஞானமா முனி ” என்று விதந்தார். என்னை ? “ பந்தம் வீட்டியேவீடு சேர்க்கின்ற சோபானங் - தந்தமக்குள்குல செறிச்சார்பு ..” எனப் புராணவரலாற்றுச் சருக்கத்து வரையறுத்தவாறு குல ஒழுக்கங்களைக்காட்டலே கதிக்கு வழிகாட்டியவாறுதவின். (குங)

(அவ்யகவ்யக்கிணைய கூறியசநக்கம் ழுப்பும்.)

ஆசப்பாயிரமுட்படக் கூடிய சருக்கம் கூ-க்கு விருத்தம் உங்க.

—————

பத்தாவது

காஞ்சிபுக்கசருக்கம்.

ஊன்சீரடியாசிரியளிருத்தம்.

(புாணிகர் கூற்று.)

புனிதமா முனிபுக்ன்ற வொழுக்க வாய்மை
 புரிந்தமழ வேற்னைய புதல்வர் மேலாம்
 பனவாகுலத் துயர்சோம யாச வேத
 பாரக்கே தாரக்கர்ப் புலத்ய கோத்ரங்
 தனிற்போதா யனகுத்தி ரங்கொண் டோங்குஞ்
 சங்கரசோ மாசியர்தங் தவத்தால் வங்த
 வனிதையவெண் ஜெண்மர்த்தமை மணங்தின் புற்றே
 வாழுாண் மேல்விளாங்த வகுக்க லுற்றும்.

(இ-ன்.) பரிசுத்தமும் மகந்வழுந்தங்கிய ஞானமுள்ளவர் சொல்லிய
 மெய்ம்மையான ஆசாரசீலங்களின்படி நடக்கின்ற இளஞ்சிங்கத்தையொத்தி
 இப்புத்திரர்கள் மேன்மைபொருந்திய வேதியர் வம்பஸ்திலுயர்க்க வேதபா
 ரகராசிய சோமயாஜர் வகுப்பில் திருக்கேதாரமென்கிற கராத்தில் புலஸ்
 தியமஹாரிஷிகோத்திரமும் போதாயன சூத்திரமும் பெற்றுச் சிறந்த சங்கர
 சோமயாஜரது தவத்தாலுதித்த அறுபத்துநான்கு கண்ணியர்களை விவாக்ஞ
 செய்துகொண்டு சுகமாய் வாழுங்காலத்தில் சிகழுங்க சம்பவங்களைச் சொல்
 வோம். (எ-று.) (5)

(தோண்டமண்டலச் சிறப்பு.)

தேந்பாய மடைதிறந்து வேலிப் பூச்ச
 செழும்பாளை சிதறவெடி சென்ற வாளை
 மீன்பாயப் பூங்கரும்பின் நீஞ்சா நேற்ற
 மிடவினகன் நெழுதிவிலை முகில ஓலக்
 உன்பாயும் வளைக்குழவி தினாக்கை யேங்கிக்
 குடிக்கவிசை கீர்ப்பாவி கொடுத்துத் தண்புங்
 பான்பாயும் வளாடு சான்றேர் மிக்குக்
 கலைமகஞர் திருமகஞங் கவினு நாடு.

(இ-ன்.) வயல்களில்மீண்டும் உடைத்துக்கொண்டு தேன்வள்ளும் பாய், அவ்வயல்களில் வேலியாகச் சூழ்ந்த கருமகரங்களின் செழித்த பாளை கள் சிற்றும்படி வெருண்டு மேலெழும்பிச்சென்ற ஹாளைமீன்கள் பாய்தலால், பொலிவுபெற்ற கரும்பின் மதுரமாகிய சாறு நிறையப்பெற்றமிடாக் களிலின்றும் நீங்கி மேலெழுகின்ற கருப்புஞ்சாற்றின் திவலைகள் மேத தோடுகலங்க, அதனே வளைவாகிய இளஞ்சங்குப்புச்சிகள் குடிக்கும்பட்டித் தனது அலைகளாகிய கைகளினால் எங்கிக்குடிப்பூட்டுகின்ற கடுகிய விசை பொருந்திய பாலியாருனது குளிர்ந்த பூஞ்சோலைகளிற் பாய்கின்ற வளப்பும்பொருந்திய நாடு; பெரியோர்கள் மிகவும் வசிக்கப்பெற்றுக் கர்வியும் செல்வாழும் விளங்குகின்ற நாடு (அத்தொண்டமண்டலம்). (எ-ற.)

“...தெண்ணீர்வயற்றிருண்ட நன்னாடு சான்றேருடைத்து” என்னும் ஆன்றேர் வாக்கை நோக்கி ‘சான்றேர்மிக்கு’ என்றார். (எ.)

(கேள்விச்சோழன் சிறப்பு.)

இத்தகுரீர்த் தொண்டான்னுடைன்கட்டக்கி
யெறும்பதிமாபதியுமாபதிசேர்கின்ற
மெத்துமதி சயம்படைத்தக்கிரித்தொற்ற
வெண்குடைக்கீழ் வியன்ஞால் மொருகோ லோச்சி
வித்தகநூன் முறைத்திற்ம்பா மனுவின் மிக்க
விழுப்புக்குறாற் றிசைபோய விறல்வேன் மன்னன்
மொய்த்தவிக் விசைமிழற்றுங் தண்டார்க் செம்பொன்
முடிச்சென்னிச் சோழன்டலியே ரூப்போன்.

(இ-ன்.) இல்லைகச் சிறப்புற்ற தொண்டாட்டில் உமாமகேஸ்வரனுடிய பரமசிவனும், இலக்குமீனாயகனுகிய மஹாலிச்சிவனுவும் பொருந்திய மிகுந்த அதிசயம்படைத்தகாஞ்சியுரமென்னும் கரில் வெற்றிபொருந்திய மிகுந்த சங்கிரவட்டக்குடையின் கீழ் விகாலித்த பூமியை இரட்சிக்கின்ற நட்புத்தியையுடைய சாஸ்திரநெறி தவறாத மனுவிலும் மிகுந்த மேன்மைக் கீர்த்தியால் பிரசித்தமான ஜூயம்பெற்ற வேலையுடைய அரசன், வண்டுக்கட்டங்கள் மொய்த்துக்கொண்டு கீத்ம்பாடுகின்ற குளிர்ந்த மாலைகுடிய செம்பொன்னுவழைத்தகிரீட்த்தைத் தரித்த பலந்தங்கிய ஆண்சிங்கம்போ ஆம் சென்னிச்சோழன் என்பவன். (எ-ற.)

‘பதி, மாபதி, யுமாபதி’ என்பது அங்கரவர்த்தனாம் என்னுமோரணி. கஷ்சியதியெலும் கரிச் மன்னனுவான் சென்னிச்சோழன் என்றியைக்க ஆதிசயமாவன:—கந்தப்புராணம் நகரப்படலம், “ஒன்றுதீவிளக்க மீரிட

காஞ்சிபுக்க சருக்கம்.

கடினம்

மொருமுன் ரூற்றிடுக்கெதற்றிகான்கரணம் - நின்றீடுதருவுக் தாறுபுள்ளேழு செடிநியெண்பொதுவொன்பான் - மன்றலும்பொய்கை வியன்சிலையொரு பான் மன்றலுவைபத்தின்மேலான்று” எனத் தொகுத்துக் கூறியவாறு (அ) அண்டாவிளக்கு; (ஆ) யிறவாத்தானம், இறவாத்தானம்; (இ) உயிர்க் குணவுங்குவது, கேட்டவை தகுவது, ஜாமையைப் பேசுவிப்பது என்னும் தெற்கள்; (ஈ) மேற்கு பவுமலை, வடக்கு கிருவேங்கடும், சிழக்குகடல், தெற்குப் பெண்ணைநி என்னும் அரணங்கள்; (ஊ) பொருமலர்மா, சித்தி தரும்புளி, பலவிதமலரும் இருப்பை, மேனேக்கும் அந்தி, சிழல் யிரியாக் காஞ்சியென்னும் தருக்கள்; (஋) அமுதமளிக்கும் வானம்பாடி, மணிதகு மன்னம், நூலுணக்குங்கிளி, அலகுசொல்லும் ஆந்தை, தீக்காலங்குவாக் கோழி, பாவந்தீர்க்கும் சக்கிரவாகம் என்னும் புட்கள்; (ஓ) கம்பை, பம்பை, மஞ்சனி, பிச்சி, கவிச்சி, மண்ணி, வெஃகா என்னும் நதிகள்; (ஔ) நீருதவு வது, முயல்யானையைத் தொடர்வது, ஏழிசையுறவுது, மால்கண்டியில்வது, உருமாற்றவது, புற்றின் முழுவொலிப்பது, திசைமயக்குவது, அம்மைகோற்ற நது என்னும் பொதுக்கள்; (க) பிணி தீர்ப்பது, செங்கிறமாக்குவது, முக்காலங்கெதிரிப்பது, பரந்திகாட்டிவது, வேண்டியவை, பொன், நிறம், செல்வம், சீகரம் இவை தருவது என்னும் பொய்கைகள்; (கு) விடம்கீக்குவது, பிணிமாற்றவது, இமையோராக்குவது, அறந்த உடல் பொருத்துவது, பாணங்கட்கு வெருவிக்காதது, இந்தோனை எழுப்புவது, வழக்குறப்பது, கானுதபொருளைக்காட்டிவது, வினிதீர்ப்பது, அரசியலுதவுவது என்னும் சிலைகள்; (கக) பரதாரகமனர், விபசாரினிகள், குருநிதகர் இவரை ஜாம ராக்குவது, சோர் முன்சூல்வது, பலித்ரமீதோற்றுவது; விஞ்சை வழங்குவது; திசைமயக்கறுப்பது, நாகருர் புகுவது, மனோநல்நிறுவது, அமிர்தமீறுப்பது, வடிவை மறைப்பது, மாரிபெய்வது, பகலிரவு இருவுபகலாக மாற்றவது என்னும் மன்றங்கள் ஆகிய இவை காஞ்சியிலுள்ள அந்புதங்காம்.

(ங)

(அரசு வேட்டுச்சேய்தல்.)

வரிப்புணைபங் தெழித்தாவை மணியில் னேடு

வருங்கிறைவேங் துறங்குகெடுங் கொற்ற வாயிற்
கீருப்பொவிதோண் மீளியொரு ஞான்று வேட்டாஞ்
செயும்வேட்கை யான்மறவர் சேனை யோடுங்
தருக்களுயர்க் திரவிக்கிர் புகப்பெ. ரூத
தண்காளாத் திடைபுக்கா னிமியச் சாரல்
ஊக்குமயர்க் தான்பசிகோய்க் காற்றுச் சேனை
வயவருடன் நளர்க்குமதி: மயங்கிச் சோர்வான்.

கடுசு

ஸ்ரீகருணீகர் புராணம்.

(இ.ங்.) வரிச்து அவங்களிக்கப்பட்ட பந்தும், அழிய பாவையும், ஆராய்ச்சிமணியும், கப்பங்கொண்டுவரும் அரசர்களும் தாங்குதற்கிடமாகிய பெரிய வெற்றிப்படைத்த வாயிலையும், வீரலங்கீலி விளங்குகின்ற புயங்களையும் முடைய சுத்த வீரங்கிய அவ்வரசன் வேட்டையாட இச்சித்து ஓர்நாள் வேடர்ப்படையோடும் மரங்களுப்புது தழைத்தலால் குரிய கிரணமும் பிரவேசிக்காத குளிர்த்த காட்டிலே இமயமலைச்சாரல் வகைக்கும்போய்ப் பசிப் பினி சகிக்காத சேலுவீரருடன் மெலிந்து அயாரது புத்திமயங்கிக் களைப் புறவானுயினன். (எ.று)

அரசர்கள் கடைவாயிலிலே பந்தும் பிரதிமையுங் கட்டப்படுதல் தமது சத்துருக்களைப் பெண்களாகப்பாவித்து அவர்களாடுதற்கு வைத்திருப்பது போன்ற அவமானங்கூசம்பத்திர்கென்க. அறுப்பாரில்லாமையால் பந்தும் பாவையும், அவ்வரசாட்சியில் பிரதைகளுக்கு ஓர்குறைறுயில்லாமையால் ஆராய்ச்சிமணி அசைப்பாரின்றியும் தங்களிவென்க. ‘ஏரிப்புனைபாஞ்சொடு பாவைதாங்க’ என்பர் திருமுருகாற்றுப்படையிலும். (ச)

(சுஞ்சலமலூரிடியுபகரித்தல்.)

சுஞ்சலமா விருட்தவாம் புரியுஞ் சூழ

நனையடைந்து குறையிரப்பத் தளர வென்றே
யெஞ்சலில்கீர் மாங்கனியா மனைவி தன்பா

விருக்குமெழி லட்சயபாத் திரத்தி ணலே.

விஞ்சமறு சுவையடிசி லளித்துள் ஞநந

விருப்புறச்செய் தவனையடி மிகைகு ணங்கித
தஞ்சமெஞ்சேற்ற் கருளினையா வெனப்பு கழ்த்து
தார்வேந்தன் பின்னுமொரு மாற்றஞ் சாற்றும்.

(இ.ங்.) அவ்வாறு களைப்புற்ற அரசன், சுஞ்சல மஹரிவீதியென்பவர் தவஞ்செய்துகொண்டிருக்கும் ஆசிரமத்தையடைந்து தன் குறைகளைச்சொல் விக்கொள்ள நீ வியாகூலப்படாதேயென்று நிறைந்த கீர்த்தியுற்ற மாங்கனி யென்னுங் தன்மனைவியிடத்திலுள்ள அழிய அகூயபாத்திரத்திலுலே விசேஷமாகிய ஒட்டருகியோடுகூடிய போஜனமிட்டு மனம் மிகவும் விரும்பும்படி யாக வுபகரித்த அம்மஹரிவீதியினது பாதங்களில்லீழ்ந்து பணிந்து அடைக் கூலம் என்று வந்த எனக்குர் கிருபைசெய்தினோ என்று ஸ்தோத்தரித்து அரசன் பின்னும் ஒரு வார்த்தை சொல்லுகிறேன். (எ.று.) (ஏ)

தாஞ்சிபுக்க சருக்கம்.

கடுள

(அரசன் முனிவரிபால் அகஷயபாத்திரம் இரத்தல்.)

முவாசை நூற்குபிரக்கோ ருஹி வேண்டி
முடிப்பரிய தவங்தொடங்கு முனிவர் கோவே
தாவாவிப் பாத்திரிசிற் கரிதும் வேண்டுள்
தகையதுமன் ரெனக்களிப்பிற் ரரணி மீதே
யோவாத பலர்தமக்கு முயிரின் தன்ன
வுதவிசெய்துன் னிசைவளர்ப்ப னென்னக் கேட்டு
நாவாலீ துகாத்திலுந்தி தாகு மென்ன
நகைபுரிந்து தாபதனு விவிற லுற்றுன்.

(இ-ன்.) மண், பெண், பொன்னென்னும் மூன்றாக்கணையும் நீக்கி
ஆக்கமலாபத்தை இசிசித்து யாவருஞ் செய்தற்கரிய தவத்தைச் செய்கின்ற
ரிவி சிரோவ்டோ! குறைவற்ற இப்பாத்திரம் உமக்குப்பெறுதற்கருமையா
னதும் அவசியமான துமல்ல. எனக்கு இதனைக் கடாட்சித்தால் இப்புழுமியில்
வே நீங்காத அநேக மனிதர்களுக்கு உயிர்கொடுத்தாற்போன்ற உபகாரத்
தைச் செய்துகொண்டு உமது கீர்த்தியை நாடோறும் வளர்த்து வருகிறேன்
என்று சொல்லக்கேட்டு சிரித்து நாவினாலே இவ்வார்த்தை சொன்னதும்
குற்றமாகுமேயென்று அம்முனிவர் சொல்லுகின்றார். (எ-று.)

“ உண்டிகொடுத்தோ ருயிர்கொடுத்தோ ” என்னும் புறானுற்றுல்
பலர்தமக்கும் உயிரின்தன்ன வுதவியாவது அன்னமிடுதலெனப்பெற்றும். ()

(முனிவரிமறுக்க அரசன் போர்புதல்.)

தெண்டினாப்பாற் கடல்கடைந்த வன்னு ஸுழித்
தீவடிவில் மங்கையொடு சிறப்பத் தோன்றும்
பண்ணடயதி தளிக்கிரிது செல்க வென்னப்
பகருமொழி செவிச்டநெட் பிரப்பு வீங்கிக்
கொண்டலது செல்லவென் றுடற்றுங் கோட்பாற்
குனிசிலையிற் கணைமாரி கொழிக்கின் ரூணைக்
கண்டழல் விழித்துமனை யானோ நோக்கக்
கடுத்துவட வன லுருவங் கலந்து குழுந்தாள்.

(இ-ன்.) தெளிவாகிய அலையையுடைய பாற்கடலைத் தேவர்கள்கடைந்த
அக்காலத்தில் வடவாழுகாக்கினியேயுருவாகிய இப்பெண்ணைகு சிறந்து
தோன்றிய பழுமையாகிய இவ்வகையபாத்திரத்தை உனக்குக் கொடுக்கமுடியாது
செல்வாயாகவென்று சொல்லும் வார்த்தை காதில் சுடிம்படி நனுமந்த
தனால் பெருமுச்சவிட்டு இதனைக் கைக்கொண்டாலொழியப் போகே

குறி

ஸ்ரீகருணீகர் புராணம்

னென்று கோயிக்கும் அடத்தால் வளைக்கப்பட்டசிலையில் அம்புமழை பொழிச்சின்ற அம்மன்னைக் கண்களில் நெருப்புப்பொறி பறக்க விழித்து மனையாளைப்பார்க்க அவள் கோபமுற்று வடவாழுகாக்கினி உருவுங்கொண்டு குழந்துகொண்டாள். (எ-று.)

‘அளிக்கரிது’ என்பதில் ‘அரிது’ இன்மை குறித்து நின்றது, “பிற” வாழிந்தலரிது” என்புழிப்போல். கொடுக்கமுடியாது போவென்று தன் வார்த்தையை மறுத்து அகெளரவப் படுத்தியதால் அரசன் ‘கொண்டலது கெல்லன்’ என அடம் பிடித்தனன் என்க. (எ)

(மாங்கனி வடவைத்தீயுருவத்தால் தூதி அரசன்

வெநுவியோடுதல்.)

நாற்விசையு மண்டமுமண் டலமு மண்ட-

நாவளைத்துக் கொழுங்தோடிப் படருஞ் செங்கி
மாற்றரிய திறற்படைமேல் வரத்துண் னென்று

மனம்பத்ரித் தானுய்யு மார்க்கங் தேடிக்

காற்வினிலுங் கடுகியொரு புசலுங் காணுன்
கவலையன்றித் துணையில்லான் காத ஸீவி

போற்றவழுந் திறுக்கியிதே யுறுதி யென்னுப்

புலம்புறுவான் முனமடைந்தாள் பூவின் மேலாள்.

(இ-ன்.) நான்கு திக்குக்கும் ஆகாயமும் பூமியும் நெருங்கச் சிகையாகிய நாவைவளைத்து கிண்டுபடரும் செங்கியானது நீக்குதற்கரிதாகிய’ வல் வையுடைய சேளைகளின்மேல் எதிர்த்துவருவதால் திடுக்கிட்டு மனம் பதறித் தான் பிழைக்கும் வழிதேடி வாயுவேகத்திலும் விசையாகவோடி ஓராத ரவுங்கானுதவனும் வியாக்கவுத்தைத்தவிர வேறு துணையின்றி ஆசைக்குரிய ஜீவனைக் காப்பாற்றிக்கொள்ள வருங்கி இன்றே நிச்சயமாகூராணகாலம் வந்துவிட்டதென்ற துக்கிக்கின்ற அரசன் மூன்னே அங்விடத்தில் திருக்கோவில்கொண்டிருக்கின்ற பத்மாசனியாகிய பூர்மஹாலங்கீதேவி பிரசன் னமானுள். (எ-று.) (அ)

(மஹாலங்கீமி அபயாஸத்தீதல்.)

ஆகித்தன் மரபில்வரு வளவர் கோமா
ஏஞ்சலைகோ சிக்னபட்ட தறிதி யன்றே
வாதித்தன் முனிவரோடு மன்னர்க் காமோ
வெராஷை வாரிதிக்கோர் கணமு முண்டோ

காஞ்சிபுக்க சருக்கம்.

கடுகு

சோதித்தன் புடையதவா வலியோ ராணித்
தொடக்கறுத்தி யதுகாறு முறைதி யென்றே
போதித்தங் சிமிலைகள்னு லயத்துட் கொண்டு
போந்தமைதேர்ஸ் ததுநெடிய புணரிச் சேளை.

(இ.ஸ.) குரியவும்ஸோத்பவானுகிய சோழமஹாராஜனே! பயப்படாதே! விஸ்வாமித்திரருக்கு வசிஷ்டரால் விளைந்த கஷ்டங்களை நீ யறிந்திருக்கின் ரூயல்லவா? மஹரிவிதிகளோடு வாதிப்பது அரசர்க்கு நன்மையாகுமோ? வளர்கின்ற ஆசையென்னும் கடலூக்கு ஓர் கரையுமுண்டோ? (இப்பக்கங்களிலெங்கேனும்) ஆராய்ந்து அன்புடைய தவசியோஷ்டர்களிடம் உன்குறை யைச்சொல்லி இவ்வாபத்தை நீக்கிக்கொள். அதுவாயிலும் என்னிடமிருப்ப யாயாகவென்று புத்திமதிகூறி அம்மஹாலக்ஷ்மி தன் ஆலயத்திற்கு இட்டுக் கொண்டு போனதை நெடிய கடல்போற்பரந்த சேனுவீரர்கள் அறிந்தார்கள். (எ.ற.)

விஸ்வாமித்திரரொனப் பெயர்பெற்ற கௌசிகராஜன் இவ்வாறே வசிஷ்டராசிரமத்தில் காமதேனுவாற் பசிதீர்த்து அத்தெய்ப்பசவைத் தனக்குக் கொடுக்கும்படி நீர்ப்பர்தித்துத் தனமக்களை ஒருங்கேயிழந்து தவமேயெவற் றினுஞ் சிறந்ததென்றாற்றுத் தவம்புரிந்து மஹரிவிதியானானுதலால் ஏறக்குறைய உன் சரித்திரமும் அவ்வாறு ஆரம்பித்தது என்பாள் ‘கோசிகன்பட்ட தறிதியன்றே’ என்றார். இனி விஸ்வாமித்திரன் வசிஷ்டரோடு வாது செய்து பட்டகஷ்டமறிந்திருக்கும் இவ்வாறு என்செய்தாய் எனவும், விஸ்வாமித்திரன் அடைந்த கஷ்டங்கள் உனக்கு அநுபவத்தால் விளக்கினாலும் வலு எனவும் வினாவியபடியெனக் கோட்டதுஷ்மாம். (க)

(ஞானழவரால் ஜூபத்துநிவாரணமாதல்.)

யாண்டுளர்மா தவரரசற் குதவ வல்லோ
ராகுங்கானத் தெனப்படைகு ரலீஸ்வற் றீறங்குங்
தேண்டினர்மெய்ஞ் ஞானமுனி வரனைக் கண்டார்
திருவடிக்கு முடிசாத்தி நிகழ்ந்த செப்ப
வேண்டியசொன் மருதுவருங் தவனத் தீவின்
வெம்மைகெடப் பெருமழைபெய் வித்துத் தீர்ப்பக்
காண்டகுசீர்ப் பெருந்தகைசெங் கமல பாதவ
களைவணக்கி யரசர்பிரான் கழுத வானால்.

(இ.ஸ.) ஈசன்ய வீரர்கள் மது அரசனுக்கு இவ்வாபத்துவேளையில் உதவிசெய்யத்தக்க மஹரிவிதிகள் எங்கே யிருக்கின்றனர்கள் என தழைதற் கரிய காணக்கூடுதேடி ஞானமுனிவணக்கண்டு பாதங்களில் சிரமிபட-

நம்மிகளிடத் தட்டவற்றைத் தெரிவித்துப் பிரார்த்திக்க அவ்வார்த்தைக் கிளைந்து வந்த முனிசிலோஷ்டர் அவ்வட்டவைத்தீயின் வெப்பமடங்க (வருண தீரை எச்சரித்து) பெருமழை பொழிவித்து கீர்க்குதலும், தரிசனார்ஹராகிய சிறப்புவிக்க பெருந்தயானுவாம் அம்மஹரிவியின் தாமஸாப்பூப்போலும் திருவுடிகளை அன்புடன் வணக்கி இராஜாதிராஜனுகிய சென்னிமன்னவன் விண்ணப்பிக்கின்றன. (எ-ற.) (50)

(அரசன் விண்ணப்பம்.)

உயிருண்ண வருங்கண்ணில் கூற்ற மேபோன்
உருத்தவழி நீணமாற்றி யும்யக் கொண்டாய்
செயிரஹிந் கன்றிகுறி யெதிர்ப்பன் ரேனுஞ்
சேவடியைத் தரிசித்துத் தினமும் யான்செய்
யுயர்ன்றி செலுத்துவவென் ஞேடுங் காஞ்சிக
குறுக்கினை விட்டகல் லொல்லே னென்று
புயலைனய கைம்மலராற் நிருத்தாள் பற்றிப்
புணைகொண்டோ னுளமுணர்ந்தான் பொருவி வாதான்.

(இ-ன.) உயிரோக்கவரும்பொருட்டு வருகின்ற தாகூண்யமில்லாத யம ஜோப்போலக் கோபித்து எங்களை வளைந்துகொண்டு தகித்த அக்னியை அடுத்து அடியேங்கள் உஜ்ஜீவிக்கப் பேரருள் புரிந்தீர்! குற்றமற்ற இவ்வுப காரம் பிரதியுபகாரத்தை எதிர்கொக்கிச் செய்ததல்லவாயினும் தங்கள் அழ கிய பாதங்களை யானுதினமுஞ்சேவித்து யான்செய்யும் உயர்ந்த கைம்மாற் றைச்செய்வேன்; அடியேனுடன் தாங்கள் காஞ்சிபுரத்துக்கெழுந்தரூர்க்; தங்களைவிட்டு நீங்க மனம்பொறேனென்று மேகம்போலும் வள்ளற்றன்மை வாய்ந்த கைகளாகிய புஷ்பங்களால் அம்மாதவரது சிறந்தபாதங்களை (நடுக் கடவில் வீழ்ந்தோர்க்குக்கிடைத்த தெப்பம்போல்) விடாது பற்றிக்கொண் டிருக்கும் அரசனுடைய கருத்தை ஒப்பற்ற தவசிலோஷ்டர் அறிந்தனர். (எ-ற.)

ஏற்படு:—கண்ணில் - தாகூண்யமில்லாத; “கூற்றகண்ணேடிய வெருவருபதந்தலை” புறநானாறு. யான்செய்யும் பிரதியுபகாரத்தை உத்தே சிக்கு அதனாவுக்கேற்பச் செய்யப்பட்டதன்று தங்கள் என்றி என்பான் ‘இங்கன்றிகுறி எதிர்ப்பன்று’ என்றனன். “வறியார்க்கொன்றீவதே மீணக மறிறெல்லாங் - குறியெதிர்ப்பைசீரதுடைத்து” என்னுங் குறட்குப் பரி மேலழகர், குறியெதிர்ப்பையாவது ‘அளவுகுறித்து வாங்கி, அவ்வாங்கிய வாறே யெதிர்கொடுப்பது’ எனக்குறிய வுணாயும் சண்டு நோக்கற்பாவது. “களிலத்தாற்புச்சுத் வுதவுசிறிதெனினும்-ஞாலத்தான்மாணப்பெரிது” என்

காஞ்சிபுக்க சருக்கம்.

கர்க

பதால் காலங்தேர்ந்து செய்த பேருபகாரத்துக்குப் பிரதி நன்றி ஒன்று மீல்லையே. இயன்றமட்டிலும் சிறந்த கைம்மாறு செலுத்தாமை இழுவா மாதலால் யான் செய்யத்தக்க அரும்பெருங்கைம்மாறு உமது பாதத்தைச் சுதா சேவித்துப் புகழ்தலேயாம். அதனிலித்தம் தாங்களென்னுடன் தயவு கூர்ந்து எழுந்தருள்க எனப் பிரார்த்தித்தான் என்னுங் கருத்தடங்க ‘யான் செய்யயர்கன்றி செலுத்துவல் காஞ்சிக்குறுகு’ என்றும், மறுப்ரோபிள் யான் உமது திருவடியைப் பின்஭ூடுர்வேன் என்பது ‘போதர ‘நினைவிட்டகல்லொல்லேன்’ என்றும் கூறப்பட்டது. “கைம்மாறுங்காற்றல ரித்தனிலுங்களிப்பினுள்ளுஞ் - செம்மாங்குண்செயிரதுசிரோவாதுசெப்புவன் யான் ..” என்பர் கூட முன்டயாரும்.

(க)

(முனிவரி பிரதியுத்தரம்.)

நாடகன்று காலுறைந்து புனல்கா ஒண்டு
கண்ணியவில் வட்நச்சமைபோ கட்டுச் சென்று
வீடுறுவான் விழையுமெம்ம ஞேர்க்கொலு வாத
விளம்பினையென் நெனைப்பலவும் வித்துங் கேளான்
கேடுறுவே னன்றிகொன்ற நரகிள் வீழ்வேன்
கிருபைசெயா தொழியினைங்க கிளத் தோர்ந்து
வாட்லையென் மாணவக ரறுபா ஞெல்வர்
வண்புகழ்கேண் மதியெனவே வழுக்கு வானுல்.

(இ.ஏ.) தேசத்தைவிட்டு ரீங்கி ஆரண்யத்தில் வசித்துப் பசிக்கு நீலா, யுங் காந்தைறும் புசித்துக் கர்மசாத்தால் அடைந்த இந்தேக்ச்சஸ்மையை, நீக்கிவிட்டுப் போயப் பரமாந்த மோகங்கடைய விரும்பி நிற்கின்றவென் ஜைப்போன்றவர்களுக்குத்தகாததானிய நசராசாத்தை வந்புறுத்துகின்றனே. இதற்குடம்பப்போமென்று எவ்வளவோ சொல்லியுங் காதிந்போட்டுக்கொள் ளாமல் பிராயசசித்தமேயில்லாத னன்றிகொன்ற பாவுத்தினால் ஜூகோ! கொடுக்கில் வீழ்ந்து கெடுவேனே! என விம்மிவிம்மியழுது பிரார்த்திக் கின்ற அரசனை சோக்கி (மனமிரங்கி) வாட்டமுருதே! என்மாணுக்கர்கள் அறுபத்துநால்வரிகுக்கின்றனர். அவர்களது வளப்பயிக்க கீர்த்தியைக் கூறுவோம் கேட்பாயாகவென்று ஞானமுனிவர் சொல்லத்தொடக்கினார்.

(எ.ஆ.)

தவழுடையார் நீருங்காற்றமுண்டியாக்கொள்வது, “புற்றுமாய் மரீ மாய்ப் புனல்காலேயுண்டியாய் ..” என்னும் திருவாசகத்தாலும் பெறப்படும். “சளியார் சமைபோடுதற்கு” என்னும் நாலடியால் தேகழும் சுமையாவத்திக் கோஹத்தி, பிரமஹத்தி, ஸ்திரீஹத்தி, சிசுஹத்தீ முதலியித்

தசூடு

முக்குருணீகர் புராணம்.

றுக்கும் பிராயக்சித்தமுண்டு; நன்றிகொல்லும் பாதகத்திற்குப் பிராயக்சித் தம் யாதுமில்லை எனப் புறப்பாட்டில் வருவதை மேல் புத்திரோற்பவச் சருக்கம் கடு-வதுசெய்யுளின் குறிப்பிற் காட்டினும். (௫)

(சீர்க்குருணீகருடன் அரசன் தன்னகர் சேர்தல்.)

அனுவெளிலுங் கணக்குவிடா ராண்மை மிக்கா
ரளவில்கலை யுண்ணெவத்தோ ரரசர்க் கேற்ற
குணமறிவா ரிரவிவழிச் சித்ர குத்தன்
குலமைந்தர் புதல்வர்தவக் குன்ற மன்னூர்
துணையுறக்கொண் டிடுதிநன்றி யதுவா மென்னந்
தொழுதகையோ மேமெனலும் மவனை மீண்டோர்
கணமதனிற் றருகெனவங் துற்ற ரோடுங்
காஞ்சிபுக்கான் கடற்படைபொற் கழற்கால் வேங்கே.

(இ-ள்) அவர்கள் அனுவளவேணும் கணக்கு விடாதவர்கள்; ஆன்மை யில் ஒப்புயர்வில்லாதவர்கள்; அவற்ற நூற்பொருள்களை முற்றும் உண்டு வைத்தவர்கள்; அரசரது குணகுணங்களையறிந்தொழுகவல்லவர்கள்; குரி யன்மிரபில் சித்திரகுப்தருடைய புதல்வர்களின் மக்களாவார்; தவத்தால் மீவிடோன்றவர்கள். கீ எனக்குச்செய்யும் உபகாரத்தை அவர்கட்டுக்குச்செய்து துணையாகக்கொள்வாயினாலும் அதுவே எனக்குக் கைம்மாறு செலுத்திய தாகும் என்ற சொல்லிய ஞானமுனிவரை நோக்கி அஞ்சலியின்தனுபை அரசன் அவ்வாறேயாகுக என்றும், அவர்களை இவ்விடத்தில் ஒரு ஷணத் திற்குள் வருவிக்கவென்று தாதர்களையலுப்ப, வாத அறுபத்துநால்வருடன் தனது பரிவாரசுத்தமாகக் கடல்போலும் சேனைகளையும் வீரக்கழலனரீந்த கால்களையுமுடையு சோழன் காஞ்சிமாநகர் வந்துசேர்ந்தான். (எ-ஹ.)

‘ஓம்’ என்றது உடன்பாட்டைக்குறிக்குமோர்சொல். “...ஒன்றுங் கதிர்முடியாற் கோமென்றுஹாத்தருளி...” என்பர் கிருட்டினன்றாதுச் சருக்கத்தில் வில்லிபுத்துராழ்வாரும். (க-க)

(ஸ்தலதரிசனம்.)

வந்துசிவ ஞானமுனி யோடு மென்னெணன்
மதியுகச் சீர்க்குருண மறையோர் குழ
விர்தணிலே ணிப்பரமன் றனைமென் கொங்கை
“ பினைக்கவடங் கவற்களித்த வெழின்மின் ஞானைச்

செந்தமிழோன் பின்படப்பாய் சமந்து போந்த
 செழுங்கமலக் கண்ணனையுங் தெர்சித் தப்பா
 வந்தனன்னாட் யீர்தலங்கண் முற்றுஞ் சேவித்
 தகவுளியின்து மீண்டுநக ரண்டதான் மன்னே.

(இன்.) அரசன் பிரார்த்தித்தபடி காஞ்சிமாநகர்வாச்துசேர்ந்த ஞான மஹாரிஷ்யுடன் மதியுகவிற்பன்னர்களாகிய அறுபத்துநான்கு சிர்க்குணப் பிராம்ஹணருஞ் குழ்ந்துவரச் சங்கிரஜாதாரனுகிய எகாம்பரோகவராயும், அப்பகிவாலுக்கு மிருதுவான கொங்கைத்தழும்புகளைத்தந்த அழகிய மின் னற்கொடிபோலும் காமாட்சியம்மையையும், தமிழ்வல்ல ஓர் பக்தசிகாமணி யின் பின்னாலே படம்பொருந்திய ஆதிசேடனுகிய படுக்கையைச்சுமந்து சென்று திரும்பிய செழித்த தாமனைமலர்போலுங் கணக்கொயுடைய சொன். னவண்ணாஞ்செய்தபெருமானையுஞ் சேவித்துக்கொண்டு பின் அந்தத் தொண்டாட்டிலே உயர்ந்த சிவாலய விச்ஞானாலயங்கள் முழுவதுங் தரி சித்துக்கொண்டு மனமகிழ்ந்து திரும்பித் தன் இராஜதானியாகிய காஞ்சி புரம் வந்து சேர்ந்தான் சென்னிமன்னவன். (எ-ற.)

செந்தமிழோன் பின்படப்பாய் சமந்துபோந்த கதையாவது :—திருக் கஷ்சித்தலங்களுள் ஒன்றுகிய திருவெல்கா என்னுங் திருப்பதியில் திரும் மீண்டு ‘ஊர் நிவ்வையிலெலமுந்தருளியிருக்குங்காலத்து அவரைக் கணி கண்ல எனுமோர் பாகவதர் ஆசிரியத்திருந்தனர். ஒரு கிழவேசையும் ஆழ்வார் திருவளமுவப்ப இடைக்கிடை சில பணிவிடைகளைச்செய்து வருவாள். இப்படியிருக்க ஆழ்வாருங்கு அவ்வேசையின்மேற் கருணையுள்ள டாகி முதுமைக்கிய யெளவன யுவதியாகக் கடாட்சிக்கவே அவ்வூரசலுகிய பல்லவராயன் அவளைக்கண்டு மோகித்துச் சிலங்காட்கூடி யின்பமநுபவித்து அந்ததில் இவளது கூட்டரவால் தனக்கு முதுமை பெருகுவதையுணர்ந்து சங்கேதித்து உண்மையை விசாரிக்க தாசியும் தனது கிழத்தனம் ஆழ்வாரால் மாற்றப்பட்ட சங்கதியைச்சொல்லி நிரும் கணிகண்ணலாக்கொண்டு ஆழ்வார் திருப்பைக்குப் பாத்திரமாலீராயின் இளமையைப் பெறுவீர் என்றனள். அரசன் கணிகண்ணா வருவித்து ‘உமது ஆசிரியா யான் சேவிக்கவேண்டும் இங்கழைத்துவருக’ எனக் கணிகண்னர், ‘அவர் ஒருவரிடத்தும் ஏழுந்தருளார்’ என்றுமொழிய அரசன் ‘அவர்வராவிட்டனும் நீர் என்மேல் ஒரு கவிபாடி இளமை தரவேண்டும்’ என்று பிரார்த்திக்கவும். ‘யாம்காரல்துகி பண்ணும் வழக்கமில்லை’ எனக் கணிகண்னர் மறுத்து விட்டதனால் கடுக்கொபழுத்து ‘அப்படியானால் இங்கியிவுமே நீ என் காரத்தை விட்டகல் ஓடிப்போகவேண்டும்’ என்று கட்டளையிடி, இச்செங் தியை ஆழ்வாரிடம் விண்ணப்பம் செய்துகொண்டு கணிகண்னர் புரப்பட-

ஆழ்வார் ‘நானும் வருகிறோம்’ என்றெழுந்து சென்று பெருமாள் முன்பு நின்று ‘கணிகன்னன் போகின்றான் காமரூபங் கச்சி, மணிவண்ண சீவிங்கி ராதே - துணிவுடனே, செங்காப் புலவனியான் செல்கின்றே ஸீயுமுன்றன், பைங்காகப் பாய்ச்சுருட்டிக் கொள்’ என்னும் வென்பாலை அருளிச்செய் யவே ஆழ்வார்மீதுவைத்த பேரபிமானம்-விளங்க ஆதிசேடஞ்சிய பாலைச் சுருட்டித் தோள்மீது வைத்துக்கொண்டு ஒரு கையில் ஸ்ரீபிராட்டியார் காத் தைப்பற்றிக்கொண்டு உலகளந்த ஒப்பற்ற திருவடி கொப்புங்கொள்ளப் பரந்தாமன் ஆழ்வாருக்குருங்னே நடப்பாராயினர். இச்சம்பவங்களைக் கச்சிமாங்கர் பாழ்ப்பட்ட காரணத்தால்விந்த மன்னனான் அமைச்சர்களோடு விளாந்துசென்று கணிகன்னர் திருவடியில் வணங்கி மன்னிப்புக்கேட்டிக் கொள்ள, கணிகன்னர் ஆழ்வாலாப்பிரார்த்திக்க, ஆழ்வாரும் “கணிகன் னன் போக்கொழிந்தான் காமரூபங் கச்சி, மணிவண்ண நீவிங் திருக்க - துணிவுடனே, செங்காப் புலவனியான் செல்வொழிந்தே ஸீயுமுன்றன், பைங்காகப் பாய்ப்பட்டதுக் கொள்” என்னும் பாடலைப்பாடப் பெருமாள், பழையபடியே சயனத்திருக்கோலமாயெழுந்தருளினர் என்பதாம். ஆழ் வார் சொன்னவண்ணஞ் செய்ததனால் இப்பெருமாளுக்குச் சோள்ள வண்ணத்தேயெந்தபெருமாள் என்னுங் திருநாமம் வழங்குகிறது. இவ்வரலாற்றை மீஞ்சியம்மை பிள்ளைத்தமிழ் காப்புப்பருவ முதற்செய்யுளில் “...கணிகொண்டதன்டுமாய்க்காடலைத்தோடுதேங்கலுமிபாய்ந்தளறசெய் யக் - கழனிபுடுநடவையிற்கமலத்தணங்கரசொர்க்கையணைமுகந்துசெல்லப் - பணிகொண்டமுடவுப்படப்பாய்ச்சுருட்டுப்பெணைத்தோளென்றுத்தலைப்பப்-பழ மறைகண்முறையிடப்பைக்கதமிழ்ப்பின்சென்றபச்சைப்பசுங்கொண்டலே” எனச் சைவத் தெய்வத்தமிழ் நாலவராகிய குமரகுருபரசுவாமிகளுங் கூறியிருத்தலறிக. பழையபுராணத்தின் தலதரிகனச் சுருக்கத்தை விரிவான்து இவ்வொருகவியில் அடக்கினர்.

(க)

(ஸ்ரீகநுணீகரிக்குச் சேங்கிசோழன் ஆதினம்
நல்கல்.)

புலக்குறும்ப் வைவாயு மறுவ ராக்கும்
புண்ணியன் ஞானருனி வரனை கோக்கி
நலத்தகுமிச் சீர்க்குண மறையோர்க் கென்ற
லூடிதனி வறுபத்து நான்கா தீணங்
கலக்குமக ரங்கஞப சிராம மான்யங்
கணிதகெறி யமைச்செறித் தொழிலு நல்க
வல்த்தனனென் றினி துரைத்துத் துலாபா ரப்பேர்
மண்டபங்க ஞகராயர் தலைய ஞழத்தே.

(இ-ள்.) பஞ்சேந்திரியங்களாகிய குறும்புகளையில் அறநத புண்ணிய மூர்த்தியான ஞானமகாரிஷ்யப் போக்கி வியச்சுத்தக்க கீர்த்திபெற்ற இங்தச் சீர்கருணவேதியர்களுக்கு என்தேசத்தில் அறுபத்துநாள்கு ஆதினங்களும் பொருந்திய அக்ரநாரங்களும், உபகிராமங்களும், மான்யங்களும், கணக்கெழுதுங் தொழிலும், மங்கிரி சம்பிரதி முதலிய உர்ஜியோகங்களும் கொடுக்க நினைத்தேன்று இன்பமாகச்சொல்லித் தன் மூதன் மந்திரியாகிய துலாபார மண்டபம் கனகராயர் என்பவரை அழைத்து. (எ-று.)

‘ஜவஹர அமுவாரக்கும்’ என்புழுத் தொணி சிறத்தல் காண்க. (கடு)

(இதுவுமது.)

மைப்புகச் சென்னிகழீஇ வருநீர்ப் பாலி
மாநதியி னிருமருங்கும் மருவுஞ் செல்வ,
தொப்போதற் கரியவள வாதி யூர்தொட்
உற்றவறு பானுங்கு நகரு மின்டே
செப்பேடு பொறித்துந்த முபிரின் மேலாங்
திறற்பெரியோர்க் கீகவென்று செப்பத் தந்தான்
கைப்போது குவித்தறுபத் தொன்பா ஞகக்
கண்டசகாத் தத்திலெனக் கழறு நாலே.

(இ-ள்.) முகிலையளாலி வளர்ந்துள்ள பாக்குமரங்களின் தலையைத் தடவிக்கொண்டவரும் பிரவாகத்தையுடைய பாலியாற்றின் இருக்காக்கிற ஒழும் பொருந்திய செல்வத்தைபுடைய சமானமற்ற னளந்தங்கிய ஆதியூர் முதலாகவள்ள அறுபத்துநாள்கு நகர்களையும் இப்போதே செப்பேட்டுச் சாசனமெழுதி கம்முபிரினும் அன்புமிக்க இவ்வள்ளமைசாலிகட்குத் தருக வென்று அரசனிட்ட கட்டளையைச் சிரமேந்தொண்டு குமபிட்டக்களை யுடையவறையுக் கனகராயர் சாலீவாஹனசக்ஞு சூகூ-ல் தந்தார் என்று நூற்கள் கூறுகின்றன. (எ-று.)

கழுகின் தலையைப் பாலியாற்று நீர் தழுவுமென இங்குச் சிறப்பித் தாற்போல “பொன்னி யழுதப் புதுக்கொழுந்து பூங்கமுகின் - சென்னி தடவுங் திருநாடன்...” எனப்புகழேந்தியு முனைப்பர். (கக)

(புராணிகர் கூற்று.)

வேறு.

சகமா முனினேர் சொலுஞா னாமுனி
மீகுசீர் கருணங்கு குலமேன் மையினேர்
தகுவாழ் வகரங் கடனித் தனியாய்
வகைசெய் தமைதால் வழியோ துவதே

காலை

ஸ்ரீகந்தனீகர் புராணம்.

(இ.ஏ.) சுகமஹாரிவதிக்குச் சமானமாகக் கூறத்தக்க ஞானமஹாரிவி யானவர் கூடவிருந்து மிக்க கியாநிலெப்பற பூநீகருணீகவும்ச துல்யர்களுக்கு வாழ்க்கையிடமாகிய அகரங்களைத் தனித்தனி அவரவர்க்கேற்ப வருத்துத் தந்த வரலாறு பழைய நூற்றிலுள்ளவாறு அடித்த சருக்கங்கூறும் (எ-று.)

‘துல்வழியோதுவகே’ என்றது சித்திரகுப்தருற்பவச் சருக்கமுதல் இச்சருக்கம்வரையிலும் ஆகித்யபூராண ஸ்தியாகவும் அதர்வணவேத குரிய சாகாசந்தி கணிதசாகாலுகிப்படியாகவும் வசனஞபமாயிருந்தலைச் செய்ய எாக்கி இந்தாலாசிரியர் கூறினார். மேல்வரும் ஆகின்ச்சருக்கம் ஏந்தென வே அச்சாயிருக்கும் சீர்க்கருணீகபுராணத்திலுள்ளவாறே எடுத்து உண்மாத் திரம் புதொக எழுதப்படுகின்றது என்னுமுண்மை வளங்கற்கென்க. (கல)

(காந்திசிபுக்க சருக்கம் முற்றும்)

ஆகச்சருக்கம் கா-க்குக் கூடிய செய்யுட்கள் கால.



பத்தேன்றுவது.

ஆதினச் சுருக்கம்.

(இதழால் ஈசு-கவிகளால் ஓவ்வொருவருக்கும் ஓவ்வொச்சிருக்குறுப்புத்துநாள்து அக்ரகாரம் வதுத்தல் கூறப்படும்.)

க. ஆதியூர்—அத்தி மஹாரிஷி.

வேறு.

நீதியாண்றி யாலுதாரமென்றே சீரினான்
மாதினாலுள்ள கூரவேமிக வாழ்வோடேபுகழ் தேவேமுர்
சோதியீசனு மாதவன்சர ராதிதாபதர் சூழ்வதா
மாதிமாழுளி யத்ரிகோத்திர மாதியூரிது வாகுமே.

(இ-ன்.) சன்மார்க்க குணங்களாலும், வருணுக்கிரம ஒழுக்கத்தினாலும் அன்பால் உண்டாகும் ஈகையென்றும் சிறப்பிலும் மஹாலங்கமீ கடாட்ட சத்தால் மிக்க செல்வப்பேற்றினாலும் கீர்த்தியையே ஆஸ்தியாகச் சம்பாதிக் கும் கல்லோர்க்கு வாசஸ்தானமாகியதும், பூர்சிவபிரான், மஹாவிஷ்ணு, தேவர், முனிவர் முதலானவர் (விருப்பத்துடன்) வசிக்கப்பெற்றதுமாகிய ஆதியூர் என்னும் இப்பதி இவ்வறுபத்துநால்வரிலும் முதன்மைபெற்ற தவ ஜினோஷ்டராஜிய அத்திரிமஹாரிஷி கோத்திரத்தினர்க்கு ஏற்படுத்திய அக்ராரமாம். (எ-று.)

எல்லா வருணத்தாருக்கும் இன்றியமையாது ஒழுக்கமாதலின் சன்மார்க்கத்தை ‘நீதி’ யெனவிதந்து முற்கூறி, அதன்பின் ‘நெறி’ யெனத் தத்தம் ஜாதியாசாரத்தை வைத்தனர். ஒருவர்க்கு ஒருக்கிப்பது கருணையால்; அக்கருணையும் சம்பந்தமுடையார் மீது வைத்த அன்பின் மிகுஷியாலேயே விளைவது; ஆதவின் ‘நேயங்கதரும் உதாரமென்சீர்’ எனவும், ஈகையே புகழ்க்காரணம் என்பார் ‘உதாரமென்சீர்’ எனவும் கூறினார். ஈகைக்குக் காரணம் செல்வமிகுதி, செல்வமிகுதிக்குக்காரணம் திருமகள் கடாகூம், திருமகள் கடாகூத்திந்திர்க்காரரணம் ஜனங்களிடத்திலுள்ள சன்மார்க்கமுக் வர்ணுக்கிரமநெறி தவருமையும் என விடங்கொதினார். “‘ஒன்றுவலகத் துயர்ந்தபுகழுவர்த் தொன்றுது நிற்பகொன்றில்’” என்பதனால் அழியாப்பொருளாதலின் புகழே சம்பாதித்துக்குரியதெனப்பட்டது. . . (५)

கூடு

ஸ்ரீகருணீகர் புராணம்.

2. பெருமளசை—கபிலமஹாவிஷி.

வேறு.

யதூங்கை யினவாளை தனிபுகள் வளையீது
 களிறுகளி னொழில்சேர்வரால்
 வயவின்மலர் தனிமோதி யுளமகிழ விளையாட
 வளமைகுதி கொள்கிழும்
 ரியலுமிசை யகலாம வதுதினமு நிறைவாகி
 யெவருமெதி ரறவீறியே
 பெயருழவா ரினிதான் நயமொழிகள் பிரியாத
 பெருமளசை கபிலரிவந்தயே.

(இ-ஞ.) (தடாகத்தில்) நிறைந்த சேற்கென்டை மீன்களும். இளம் வாளையின்களும் தனித்தனியவிற் பாத்திக்கரைகளின்மேற் குதிக்க, அங்கிருந்த யானைகள்தோல்போலமுகிய வரால்மீன்கள் வயலிலும் (தடாகத்தி மூம்) நிறைந்த மலாக்கின்மீது பாபந்து சங்கோத்தமுத விளையாடுகிற வளமிக்குதும், இயற்றமிழும் இசைத்தமிழும் நிங்காமல் சரா நிறைவுற்று விளங்க ஒப்புபரவில்லாத உழவு தொழிலினர் இன்ப நயவசனங்களைக்கூறி வந்த விருந்தினண உபசரிக்கும் பெருமைபெற்றதுமாகிய பெருமளசை யென் னுழர் கபிலரிவி கோத்திரத்தார்க்குரியதாம். (எ-று.)

“ உழுதுண்டுவாழுவதற் கொப்பில்லைகண்ணர் - பழுதுண்டுவேக்ரேர் பணிக்கு ” என்பதால் “ ஏதிர்தலீறியே பெயருழவார் ” எனப்பட்டது. (2)

ந.. கோழிப்பதாகை—பாரத்துவாசிவி.

வேறு சந்தம்.

காலத்தை நாடிமர போர்பொற்பை நாடியுப
 காரத்தை நாடியருள்கூர்
 சிலத்தை நாடிவளர் வேதத்தை நாடியுயர்
 சிரிந்ப்பர் காசமுள்ளுர்
 சாலக்கு லாவியனி ஈடுக்கு மாளமிட
 சார்புந்த சோலைபதியாங்
 கோலப்ர தாபதவர் பாரத்து வாசர்மகிழ்
 கோழிப்ப தாகைககரோ.

(இ-ஞ.) காலநிலைமையையும், தமதுகுதிப்பிறப்பின் பாரம்பரிய கெள் யத்தையும், தம்மையடித்தோருக்குதவும் உபகார அளவையும், தங்கள்

கருணை மிகுதற்கேதுவாலிய பாத்திரப்பெருமையையும், அப்பாத்திரத்தில் உபகாரம் எப்பன்றருமென வேதங்குறுகின்றதென்பதையும் ஒருங்காராய்க்கு கொடுப்பதனாலே மேம்பட்ட கீர்த்தியுடன் பிரகாசிக்கின்ற உத்தமஸ் களுக்கு உறைவிடமாலியதும், வண்டினங்கள் அதிக சுக்தோவத்தோடு பண்களைப் பாடுகின்ற கோலைகளாற் குழப்பெற்றதுவாலிய கோழிப்பதையா யென்றும் நகர் நந்துணரும் கீர்த்தியும் படைத்த பாரத்வாசரிலில் கோத்தி ரத்தினர்க்கு மகிழ்ச்சித்தருவதாம். (எ-ற.)

“காலத்தாற்செய்தி வதவிசிறிதெனிலும் - ஞாலக்சின் மாணப்பெரிடு” ஆதலால் முதலில் உபகரிக்கப்பெறுவோர் சமயத்தோக்கியும், “இரப்பவ ளென்பெற்றிலுங்கொள்வர் கொடுப்பவர் - தாமறிவத்திர்கொடையின்சீர்” என்பதால் தம்முன்னேர் கீர்த்தி சுருங்காதவண்ணம் தூவறிந்தும், அசற் பாத்திரத்தில் கொடுப்பது பாம்புக்குப் பாலூட்டுவதுபோல் நன்கே கெடு தியையும் பின் கரக்தையும் தருவதாகயால் பாத்திரப்பெருமையையும், “பன்னும்பனுவற் பயன்தேர்நிலவர் - மன்னுமறங்கள் வலியில்...” என்பதனால் வேசால்திரவிதிப்படி அவ்வுபகாரம் எப்பன்றருமென்பதையும் நன்றாய் அறிந்தும் உபகரிக்கின்றமையால் சர்வலோகப்ரசித்தமான பெருங் கீர்த்தியடைகின்றனர் என்க.

(க)

க. புலிப்பாகை—வியாக்கம்பாதி.

வேறு சுந்தம்.

மருப்பாயன் மலர்மாது மியற்பேறூ மிசைமாது
மலைப்பூவை யெனுமாதுமார்
விருப்பான பெருந்தி தரப்பாரின் மனியாய
விளக்கசி மிகவாழுமூர்
தருப்பார சித்தேக மென்த்யாக தரர்மேன்மை
தக்க்யாதி மிகவாழுவளர்
பொருப்பான புயமேவு புலிக்கால குறவான
புலிப்பாகை நகராகுமே.

(இ.ஏ.) வாசனைபொருக்கிய பத்மாசனியாலிய இலக்குமியும், அழுகு யும்த வீஞானப்ரியையாலிய சரஸ்வதியும், தூதராஜ புத்திரியாலிய பூங்குழியும் செல்வம் கல்வி கருணைக்காட்டாக்கி, வெறல் கூலகில் மா வைத்து கூட்டபோல் பிரகாசமுற்று கற்பகவிருக்கும், வைத்தங்கிய சங்கிதி,

கன ०

ஸ்ரீக்ருணீந்தர் புராணம்

பத்மசிதி, மேகமென்னுமிலைவோலக் கைம்மாறு கருதாதுதவும் சாதுக்கள் மேன்மையும் கீர்த்தியும் மிக வாழ்கின்ற புலிப்பாகையென்னும் நகர் மலை போற் புயங்களையடைய, வியாக்ரமபாதமஹாரிஷி கோத்திரத்தினர்க்குப் பிரியமானதாம். (எ-று.)

“...வல்லதரு - நாமடி திமேக நயக்குதலன்றியே - தாழுதவினாடுமோ சாற்று” என்பதால் கற்பகவிருங்கு முதலியவைபோல் இவரும் பிரதியுபகா ரத்தை விரும்பாதுதவுவோர் என்றார். (ச)

குடுபல்லாபுரம்—சனகரிஷி.

வேறு சந்தம்,

மணியும்வெல் லாதுபுய னிளையும்வெல் லாதுவாரி
வகையும்வெல் லாதுதருகே
ரணியும்வெல் லாதபடி பரிசினல் லாதரவி!
னருஞ்சுவல் லார்க்குறைற்றியர்
தணிலிலுல் லாசமது பரவுகல் லாபமுனி
சனக்கொல் லாருமுகரவோர்
பணிலவில் லார்முறுவா னகைகளுள் லார்கள்வயல்
பரவுபல் லாபுரமிதே.

(இ-ன்.) சிச்தாமணியும், சப்தமேகங்களும், சமுத்திரங்களும், சந்பக வருங்கமும் தங்கள் கொடைக்குத் தோற்கும்படி கொடித்தவில் நிகரற்ற தயாறிதிகளுக்கு வாசஸ்தானமாகியதும், குறையாத உல்லாச சல்லாபப்ரிய ராகிய சனகமஹாரிஷி கோத்திரத்தோர் வாழ்விடமானதும், சங்கினர்கள் பெற்ற பிரகாசமிக்க முத்தை சிகர்த்த பற்களையும் நகைப்பையுமுடைய மாதர்கள் பயில்கின்ற வயல்குழந்த பல்லாபுரமாம். (எ-று.)

உல்லாசம் - சந்தோஷம். சல்லாபம் - வினாவும் விடையுங்கடியது. ()

கா. சதுர் வேதமங்கலம்—வாமதேவரிஷி.

வேறு சந்தம்.

வேதமுந்த வந்துமேவு மூரியந்த னன்றனுவ
மேவுமென் றிசைந்துஒன்றபா
நாதரங் தகுந்ததாக வேவன்மீக முன்சொரிச்த
ஓாஷ்ணநக் திடுங்கவின்றுமா

லேதமின்றி ரின்றபோதி மூயர்தங் குலங்களோசர்
வேச்சொன் றுகாதுதங்குஸூர்
காதல்கொண டிசைந்தலாம தேவன்வர் து வந்துமீவு
காரணம் புரிந்தமங்கையே.

(இ.ள.) பூர்மூராஷ்வந்தாவானவர் ஒரு காரணக்கிளைல் இலக்கீடேவி
யாணிப்பிரிந்து வேதங்கள் முற்படப் பிலேவேசிதது அழகுழிக் அபேசு)ததுப்,
புர்மூருவாரக சிலைகொணதிருப்பதையரித்த பெருமைக்க வசிப்டாசிர
மாத்திலுள்ள காமதேனவானது விருப்பத்துடன் மனமிசைந்து அப்புற்று
கணாடிது பாலை நாட்டொறுஞ் சொர்த்துவருவதைக்கண்ட இடையாகள் சரி
வேல்வரஞ்சிய பூர்மந்தாராயணனிருப்பையறிந்து குடிகொண்ட நாமாகிய
சதுர்வே, கமங்கலமென்னாமிப்பதி வாமபே, வாமாசிவி அன்புடன் உங்கு
வாழ்தற்குரியதாம். (எ-று.) (ஏ).

ஏ. திருத்தின்றவர் — பூர்மிகீடேராஜி.

வேறு சுந்தம்.

திருமர் கயாமகிளை கொடையண்டு சிகிதந்தி
தமிழின் கமே கமக்டீலா
'ஞருவாக தியாகவள் சிலை ன்ற கால்வாரிசை
யுநாவாக ஞுளாமகிழுபூர்
மருவனாடு நாலுக்கை யளிமாகு லாவ்ளோளிர்
வருகின்ற கோலைபுடைக்குழ்
கெருவலாகும் வேள்விக்கை வளருடியப்ர காசமுள
திரு'ன்றை முஞ்சிரிவித்தே.

(இ.ள.) தருமம், பூக்கணை, மகதவும், ஈகை, நற்குணம், ரல்லொழுக்
கம் என்னுமிலைகள் தமிழ்க்கல்விபுடலும் மன்மதசமான அழகோடுகூட
யக்ஞாதி கிருதுக்கள் செய்வதற்கேற்ற வளங்களிருப்பதால் எல்லா மேம்பா,
உகஞும் ஒருங்கமைக்க பிராம்ஹணனிலோஷ்டர்கள் மகிழ்ச்சு வாழுப்பெற்ற
தும், தேனைப்பருகி நால்வகை வண்டினங்களுக்க் கஞ்சரித்தற்கிடமாய்
விளங்குகின்ற சோலைகள் புடைக்குழுப்பெற்று வீதிகள்தோறும் யாகாதிக்கிருத்
யங்களும் வேதகோஷ்டங்களும் அதிகரிக்கப்பெற்றது வாகிய திரு'ன்றலூர்
முஞ்சிகேசரிவி கோக்கிரஷ்ணர்க்காம். (எ-று.) (ஏ)

கங்கி

ஸ்ரீக்ருண்ணைக் புராணம்

३.

அ. பரந்துரீ—புயங்கரிஷி.

வேறு சந்தம்.

சிரம்பா எனியன்கபி லையன்கோ கங்பயில்
செழும்போ துகந்தமைனையா
ஞரண்பா டபங்கய சினைந்தே வளம்புனை
யலங்கா ரமுக்திமலூர்
கும்பா ரான், ஸிருள் வரும்போ தலர்ந்திடு
குணம்போ யரும்பகலிலே
பரம்பார் ரதுங்குவ லோயின்போ தலர்ந்திடு
பருந்தூர் புயங்கரிஷி யே.

(இ-ன்.) தலையிற் கங்கைகுடியவரும், கயிலாசபதியுமாகிய சிவபெரு
மானது திருவடிகளையும், மேன்மைபெற்ற மேகம்போலும் நிறுமையை
கும் செழிந்த ராமனாப்புவத்பாசனியாகிய வஞ்சிகாக்கலுமாகிய ஸ்ரீமக்ஙாரா
யணன் திருவடிகளையும் தங்கள் ஆத்மாவிற்குக் காவலாமென நினைந்து
அதனால் எவ்வாவணக்களையும் பெருமைகளையும் பெற்று விளங்குகின்றதும்,
யயல்களின் பரப்பிலே நிரம்பிய வாசகளையுடைய நிலோற்பல மலர்கள்
இராக்காலத்திலே சந்திரன்வர மலரும் இயற்கை கீங்கிக் குரும்புகளிலே
(கங்குபூத்திகளீந்ற) முந்துக்களின் வெண்ணமைப்பிரகாசத்தைச் சந்திரினை
யென்று மயங்கிப் பகந்காலத்திலேயும் புத்திப்பிக்கும் வனம்பொருந்தியது
மாகிய பருந்தூர் புயங்கமஹாரீவிடி கோத்திரத்தினர்க்காம். (எ-று.) (அ)

க. பரமேஸ்வரமங்கலம்—பதஞ்சலிஷி.

வேறு சந்தம்.

பெரியோரின் மிகும்பெரி யோர்ஜினோயோர்
ப்ரீயமாக ஈடந்தகுள் வோர்தமிழ்நூ
தெரிவோர்கள் மகிஞ்சிட வேதகரிவோர்
தினமானமு நன்றிசெய் வார்க்கமதார்
தரியார்தனம் வென்றவர் வாழ்வினையா
தராகாவல ரின்புற வேதகருவோர்
பரிவாலச னம்பகர் வோர்க்குபைகூர்
பரமேசர மங்கை பதஞ்சலியே.

(இ-ன்.) வயதினுள்ளதிக் கல்வி கேள்வி யறிவொழுங்களிற் பெரி
ஸ்ரீரங்களாகிடிம் அடங்கமுடியடையால் ஒன்றமறியாத சிறுவர்களைப்போன்.

யாவருக்கும் அன்புடையவர்களாக ஒழுகுவோரும், தமிழின்களுள்ள அரிய பெரிய நூற்களின் (ஆழங்க தனுகிய கருத்துகளை) அறிந்தோரும், கங்கோ ஷவிகுஞ்சு தமது கல்வித்திறமையை வியக்கும்படிக் கற்றோரும், எங்களும் தங்கள் கடமையாகிய படோபகாரத்தைச் செய்தோர்களுமாகிய ஆன்றேர் 'வசிப்பிடமான' பரமேசரமங்கலம், தமது சத்துருக்களை வென்று பெற்றார் வகளை விருப்பமுடன் தம்மைப்பாடும் வித்வான்கள் இன்பமடைய அளிக்கின்றவரும், யானாக்கும் உபசரித்து அன்னதானஞ்செய்யுங் தயாங்கிகளு மாகிய பதஞ்சலி மஹாரிஷி கோத்திரத்தாருடையது. (எ-று.)

'அன்னதானஞ்சு பரமநாஸ்தி' என்பதனால் அன்னதானத்தை விசேஷத்துரை.

(க)

க. ஸ்ரீ ஜாவகமங்கலர் அலாசலர்ஷி.

வோது சுமாம்.

மாகமுகி லின்செசு பாளோநற வர்த்தம்
வாழூநற வும்பெருகியே
யேகநதி யின்படி கால்வழியின் வர்த்தநி
லேவினாவு வின்சிமெஸ்டர்
மோகன வருந்தமி மூல்வாரிசை தாகிய
மூவகத யநிந்தருள தாற்
நேகநிலை கொண்டவ லாசமுவி வின்சிடு
சீபுருட மங்கலமிதீ.

(இ-ன்.) பெருமையிக்க கழுகமரத்தின் பாளோகளினின்றும் வாழூநக்களிகளினின்றும் பெருகிய தேன்வெள்ளம் ஓர் பேராதுபோலக் கால்வாய்களில் ஒழிவருவதால் கழனிகள் விளைவுமிகுதற்கேதுவாகிய ஸ்ரீபுருஷமங்கலம், (கேட்போனாத்) தண்வசமாக்கும் அரிய தமிழ்ப்பாணங்களின் இபலிசை நாடகமென்னும் முப்பகுதியையும் உணர்ந்து கருணைக்கப்பட படோபகாஞ்சு செய்தலால் அநித்யமான தேகத்தை அழியாத தேகமாகக கீர்த்தியினாலும் ஸ்தாபிக்கின்ற அலாசலமதறிக்கோத்திரத்தார்க்குரியதாம். (எ-று.)

"ஒன்றாலுகத் துயர்ந்தபுகழல்லாற் - பொன்றாதுநிற்பதொன்றில்" என்பதால் தேகநிலைகொண்டதற்குக் கீர்த்தியை ஏதுவாக்கினாம். (க்)

களை

ஸ்ரீக்ருஷ்ணக் புராணம்.

க. க. மீ. — உ. ஓரமமாழி.

வேறு சந்தம்.

மாதவர்கன் மாதவமெய் வாசனையர் வாசநாயர்
மாகர்புதம் மாகமலமார்
யாதர்மக பாதகமிலாதரக லாதர்க
பாவநிதம் பாவகர்தலூ
நாதரம்வி டாதவரி கேசவன் மகேசன்வள
ராரியன்மூ ராரியருளாற்
கோதறமூ ரோமமுனி யோதுமரு ளாரமகிழ்
குருமுயர் கூரமிதுவே.

(இ-ன்) இநார்களும் புத்தின்றம். மஹாரிவரிகளும். சாதுசங்கப் பழக்கமுடைய இன்பவாசர்களும், தாமணப்புட்பம்போலும் பாதங்களையுடைய மகளிரும், பஞ்சமாபாதகத்தை நிக்கிய ஸ்விகாருஸ்யமுடைய வித்வான்மனி களும், இயற்கையே பரிசுத்த குணமுடையவர்களுமாகிய யாவரும் குடி கொண்டுவாழும் கூரகர், பக்தரிட்டதன்புகொண்ட ஸ்ரீதூரி, கேசவன், சர்வேசன், முஜ்யணக்குரிய முராரியனப் பல திருநாமம்பெற்ற ஸ்ரீமதூர விஷ்ணுவின் கிருபபெற்ற குற்றயில்லாத உ. ஓரமமஹரிவி கோத்திரத்தினர் மகிழ்து வாழ்கின்ற அக்ரகாரமாகும். (எ-ஆ.)

‘மாதவர்கன் மாதவமெய்’ என்று ஸ்ரீதூர் முன்னின்ற சொல் மறித்தும் வந்து தலைப்பட டிற்கவாறு சாகஸமாப்பி தொடர்த்த ஒக்கவி பின்வருவிளக்கணியின்பாற்படும். வடநாலார் ஆவர்த்திதீபகம் என்பர்.(க)

க. வானவர்மா தேவி—வேதவியாவிடி.

வேறு சந்தம்.

ஞானவி சேடமு மேன்மைவி சேடமு
ஏராழுமென் மேலுறவே
நானவு தாரம நேகர ரானவர்
தாங்கிற லாகியஸூர்
ஞானல மேனில் வாரளி சீரிசை
பாஷ்ய சோலையெலாம்
ஊனகிர் காபதி வேதவி யாசரின்
வானவன் மாதையிதே.

ஆதீனச் சுருக்கம்.

கள்ளு

(இ-எ.) விசேஷங்கானமும் விசேஷபெருமையும் நாடோறும் யிக, வள் எற்றன்றையும் நிர்சலன்சித்தமும் பெற்ற சாதுக்கள் கண்டது வாழ்களை நதும், சிலோற்பவமலர்களின் மீது பொருக்கி விளங்குப் பவன்டினங்கள் சிநாத் திதங்களைப்பாட சோலைக்கொல்லாம் ஈவர்க்கப்பொக்க கற்பகப்பூஞ் சோலையை கிரக்கப்பெற்றதுமாகிய வான்டன்மாத்துவி கேதவியாசமஜா டிழி கோத்திரத்தாரது. (எ-ற.)

(கக)

கட. தினையனேர்—பிரதுங்கஹாரி வி.

வேறு சந்தம்.

அருளினுன் மிக்கொடை யடைவினுன் முத்தமிழி
நைவினு வெற்றுமிகவே
ஞாவினு வெத்திசையு நிறைவுசீர் பெற்றினீய
வுகின்வாழ் வற்றபெரியோர்
மருவுகூடத்திரஞ் மிலகுமே கைத்திரஞ்
மதிலுமே விச்சிகியர்
தெருவெலா நித்தமகிழ் பிரகுமா வத்தரிசை
தினையனே ரிப்பதியிதே.

(இ-எ.) கருணையால் முறையறிந்துவும் பெருங்கொடைவினாலும், இயலிசைநாடகமென்னு முத்தமிழறிந்த விலேக்கின்னாலும், மன்மதனுக்கு நிகரான அழகினாலும் தம்மைத் தாமீம் நிகர்த்து (அதனால்) எவ்வாத் திக்குக்கிலிலும் நிறைந்த பிரதாபம் படைத்து உலகவாழ்க்கையின்பங்களை முற்றும் அதுபலிக்கின்ற பெரியோர்களுக்கு வாசஸ்தானமானியதும், மானி கைகளும் பிரகாசிக்கின்ற உப்பரிசைகளும் மதிலும் கோடுரமுமுடைய தாய்த் தெருக்கடோறும் ஹரி சிவ நாமஸ்மரபீஷ பஜைனக் கோஷ்டிகள் விளங்குகின்றதுமாகிய தினையனேரி பிரகுமதாரிவி கோத்திரத்தார்க்காம். (எ-ற.)

(கக)

கட. வாய்நூர்—பாதலோசனமஹாரி வி.

வேறு சந்தம்.

நாளோவாவெ ஞமலருள் வாருமேக வாசகரு
நாவலோரு நீதிநெறியான்
வேளிராகி வீறிநிலை பேணியோது வார்புகழின்
மேஷவார்கள் வாழுமிடமாங்

கனம்

ஸ்ரீக்ருணைகர் புராணம்.

காலமேக காடுகுழல் மாதார்க ஞாபிகயல்
காவிமீது பாயவெதிரோ
வாளொபாய நீங்கழுகு பாளொவாசம் வீசுபதி
பாதலோசர் வாயல்பதியே,

(இ-ன.) இரப்பவரை நாளைக்கு வருகவென்ற கருமல் குறிப்பறிக் துதவின்ற வள்ளல்களும், சுத்யவாக்யரும், விதவாண்களும், நிதிமுறைமை தவறுமல் வாழ்தலால் சிற்றரசர் என்னும்படிப் பெருமையற்றுத் தத்தம் வருஷாத்துக்கும் பிரமசரியம், கிருகஸ்தம், ஊனப்பிராஸ்தம், சங்யரசமென்னும் நால்வகை நிலைக்குழுரிய ஒழுக்கங்களைப்பாதுகாத்து சொல்வோரால் சொல்லப்படும் கீர்த்தியோடு பொருந்துகின்றவர்களுமாகிய யாவருக்கும் உறைவிடமாகியதும், கரியமேகம்போலுங் கந்தலையுடைய மாதர்கள் தங்கண்கள்போலுமென்று கருதினோக்கத்தக்க சேல்மீன்கள் கழுனியில் நீலோ ற்பலமலரின்மீதுபாய அதற்கெறிராகக் கழுனியிலுள்ள வாளைமீன்கள் துள் விரிப்பாய்ந்து சிதைத்தலால் நீண்ட கழும்பாளைகள் சிதறிவிழும் து பரிமளிக்கும் நிலவள நீர்வளமொருங்கமைந்த வாயல்பதியென்னும் இங்கர் பாதலோசனமஹரிவி கோத்திரத்தார்க்காம். (எ-ற.)

“...அடுத்தடுத்துப் பின்சென்றாலீவதுகாற்கூலி...” ஆதலால் நாளை வாவென்று கூறுமலீவதே ஈகை என்றார். “ உரைப்பாருநாப்பவை யெல் வாழிரப்பாற்கொன் - றீவார்மேனிற்கும்புகழ் ” என்னுங் குறட்கருத்தைத் தழுவி ‘ ஒதுவார் புகழின்மேல் ’ என்றார். (கை)

கடு. வேலந்தேசேறை—மாதவரிஷி.

வேறு சந்தம்.

தாலங் தீதென் ரூலுஞ் சீரோரு காலுஞ் தானம்விடார்
தாலஞ் குழ்புக் மாலின் பானவி சாலங் காணியதூர்
கோலஞ் சேரளி நாலும் போயநு கூலங் காவறாலே
வேலன் ரூணினை சிலன் மாதவன் வேலஞ் சேறையிதே.

(இ-ன.) வானம்பொய்த்து மாரியற்றுக் கொடிம் காமமுண்டாகிய காலத்திலும் தமது கீர்த்திக்குரிய தர்மசிங்கையைச் சிறிதும் கைவிடாது சாதிக்கவல்லவர்கள் உலகமுழுவதும் வியாபிக்கின்றபிரதாபத்தினாலும் இன்ப மதுபவிக்கும் விசாலப் பிரதேசத்தையுடையதும், அழகுமிக்க வண்டினால் கன் தேலுண்ண உதவுவதனால் சோலையை ஆசிரியிக்கும் வளமிக்க துமாகிய வேலஞ்சேறையாம் இங்கர் முருகக்கடவுளின் பாதத்யானபராகிய மாதலை மற்றாரிஷி கோத்திரத்தார்க்குரியது. (எ-ற.) (கடு)

ஆதினச் சுருக்கம்.

கன்ன

க. காவனீமங்கலம்—ஏற்குமாரிடி.

வேறு சுக்தம்.

தண்டமி முறிந்தவர்கள் கொண்டதெநி கண்ணிய
சம்பிளடு மால்கிருபயான்
முண்டக வணங்குபிரி விள்ளியரு ஞங்கருகோ
முந்திட நயந்தவர்களூர்
கொண்டலை யடர்த்துமிசை யண்ட்டா யண்டர்த்துபெரு
குஞ்சிகரி விள்ளுறவுமே
வண்டகல் சனந்குமர ரின்பதிசொல் காவனீய
மங்கல மெனும்பதியிடே.

•(இ.ஏ.) தண்ணிய தழிழின் சொற்சவை பொருட்சையையிற்கு
யக்திமார்க்கத்தில் நிற்பவர்களின் ஒழுக்கத்தை மெர்சி பூசைக்கரனும்
மஹாவித்தூஷ்யமாகிய கடவுளர்களின் கடாகூ பலத்தால் பட்மாசனியாகிய
மஹாலக்ஷ்மி நீங்காமலிருக்க, அதனால் யாவருக்கும் வளையாது கொடுக்குங்
கருணைக்குணம் மேலோங்க விருப்பப்படுகின்றவர்களுக்கு உறைவிடமான
தும், மேமண்டலத்தையும் ஆகாயத்தையும் அளாவியோங்கிய கோபுரங்
கள் குலாவப்பொருந்தியதுமாகிய காவனீமங்கலம் என்னுமிப்பதி குற்ற
மற்ற சனந்குமாரிடி கோத்திரத்தாரதாம். (எ-று.) (கக)

க. நேல்வாயல்—ஜமதக்ஞிமஹிடி.

வேறு சுக்தம்.

நாவினி லீருண பேசறி யாதவர் நான்மறை தேறவலோர்
மேவிய சீரிதி ஞங்மலர் மாமயின் மேவிட வீறியழுர்
காவினி லேசோரி தேன்சிசை யாயிருகாலினும் வீழ்வதெலாம்
வாவியின் வீழ்பதி யார்சம தக்கினி வாழுவெல் வாயதுவே.

(இ.ஏ.) நாவினுலே சொல்லிய வார்த்தையை வேறேர் பயன் கருதி
மாற்றிப் புரட்டத்தெரியாதவர்களும் நான்குவேதமும் உளார்த்தக்கவரும்
பொருந்திய தன்மையால் அன்று பூத்த தாமரைப் புட்பாசனியாகிய திரு
மகன் தங்கப்பெற்றுப் பெருமை மிக்கதும், சூஞ்சோலைகளில் சொர்கின்ற
தேன்கள்பெருகி வாய்க்கால்களின் இருகணாயும் சிரம்ப ஓடிச் சங்கமமை
கும் தடாகங்களினுலே யாவரும் வசிக்க விரும்பத்தக்கதுமாகிய கெல்வாயல்
என்னும் நகர் எல்லா நற்குணங்களும் சிறைந்த ஜமதக்ஞிமஹிடி கோத்
திரத்தார் வாழுமிடமாம். (எ-று.) (கா)

கன்று

ஸ்ரீக்ருணீகர் புராணம்.

க. புல்வேஞ்சு—கக்ஷி.

வேறு சுந்தம்.

வாளாண்மையில் னாலுமிகுங்கிடு வேளாண்மையில் னாலுமிலக்கிய
உகாம்பெரி யோர்க்களுமேவிய மகிழ்வாலே
தாளாண்மையில் னர்க்கிலைதூல்வழி வேதாகம மேபலவோதிய
தாடாளர்கு லாலியுமேவிய பெருவாழ்லூர்
குளாமணி யாருடன்வேல்புரி குராரியு மாதவர்தேவர்கள்
குழ்மாபதி யாகியும்வாகுள சபமேசேர்,
வேளார்க்கை தீர்ச்சுகமாரிஷி வீருகியெங் நாளினுமேபுல்கு
வேறுநொனு மாநகராயிது மிகவாயே.

(இ-ன.) சத்துருக்களை வெல்லத்தக்க சாமர்த்தியத்தினாலும் மிகுங்கு
உதாரத்வத்தினாலும் உண்டாகின்ற பிரதாபத்தையே தங்கள் சம்பாத்திய
மாக ஆராயின்ற அறிஞர்களுக்கு வாசஸ்தானமாகவிருத்தலால் சந்தேர
வித்து சுயமுயற்சியால் அரிய கலைக்குஞ்சுகளையும் வேதாகமாகி சாஸ்திர
ரார்த்தங்களையும் ஜெஞ்சிரிப்ரக்கற்ற வித்துவிலகர்கள் விளங்கிவாழ்கின்ற
பெருமையுடையதும், (தெய்வமகளிருள்) சிகாமணிகளாய் விளங்கும் வள்ளி
தெய்வயானை சமேதராய் வேலாயுதத்தை விரும்பித்தரித்த ஸ்ரீமுருகக்கடவு
ஞும் உமாதேவிக்குத் தலைவராயிய சிவபெருமானும் மற்றதேவர்களும்.
ஷேர்ந்துவாழும் மகத்துவ கோத்திரமாகியதும், அழகும் நன்மையும் பொருங்
திய புல்வேஞ்சு என்னுமிங்கர் மன்மதனது காமபாசத்தினின்ற விலகிய
சுகமஷுரிவி கோத்திரத்தோர் சதா பெருமையற்றுவாழுமிடமாம்.(எ-ற.)()

கக. ஸ்ரீபேநும்புதூர்—காத்தியாயனிஷி.

வேறு சுந்தம்.

வேதமங் த்ராதிக்கை யாதரங் தான்வீற
வீறுகொண் டோர்நாவலேர
கோதுமன் பானானு கீதியின் சிர்பேணி
யோர்மணங் கோனுதலூர்
மாதவன் பூமாதி னயகன் கூராழி
மால்வனர்க் தாகாயனும்
ஆதரன் ரூனு பேர்கொனுங் காதாய
ஞுப்பெரும் பூதாரிதே.

(இ-ன.) வேதமங்திரமுதலிய சாஸ்திரங்கள் ஆதரவுபெற்றுப் பெருமை
கொள்ள அனுற்றின் பெருமைகளைத் தமதாக்கிக்கொண்டுவர்களாகிய பண்டி

ஆதினச் சருக்கம்.

கனக

தர்கள் ஸ்தோத்தரிக்கத்தக்க அன்போடும் சன்மர்க்கத்தினால் வருவதாகிய கீர்த்தியைப்பொழி துறச் சுற்றும் மணக்கோணது வாழப்பெற்றதும், மாத வள், லக்ஷ்மீநாதன், குரிய சக்கிரங்கரித்த ஸ்ரீமதோவ்வானு, மாபலிச்சக்ர வர்த்தியிடத்து மூன்றாடிமண் யாசித்துத் திரியிக்ரமாவதாரங்கொண்டு ஆகாய மிளாவு வளர்க்க விலாவிகோதன் தனதாகத் திருக்கோவில்கொண்டெட்டும் தருளிய ஸ்ரீபெரும்பூதார் என்னுமித்திய கேந்திரம் பேர்ப்பெற்ற காத்யா யனமஹரிவி கோத்திரத்தினர்க்குரியதாம். (எ-இ.) (கக)

உ. தேவ்மலி—கோட்டீவி.

வேறு சந்தம்.

அளகைவி தெனவுய ரமர்கள் பதியென
வழகினி லெழில்பெறலாய்ப்
புளகிதம் வரமுழு வர்சைகு வலமிகு
புகழ்கூறி திசும்பவானுர்
கிளைகுர்கண் மறைவினர் வளரிய விசையினர்
கிளர்வுற வருகைரிணேல்
வனைபர வியவயல் பதிகவுடருமிசை
மருவுகென் மலியிதுவே.

(இ-ன.) (தனலக்கமீ தாண்டவமாடப்பெற்றசனால்) இஃது குபோதுச ராம் அளகாபுரிதானென்றும், (மிகுசுகபோகஸ்தானாவதால்) இந்திரன் நகரமாம் அமராவதித்தானென்றும் கண்டோர்க்குற அழகுக்குள் விசேஷத்த அழகுவீபற்றதாகி, எல்லா வரிசைவன்மைகளும் ஸிரம்பிரிருத்தலால் இப்ப திலில் யாம் வசிக்க என்ன மாதவம்புநின்டோமென்று புளகாங்கிதமுற்றுச் சக்தோஷ்க்க அதிகரித்த கீர்த்திக்குரிய ஸிதிமார்க்கந்தில் நடக்கின்றவர்க ஞக்கு இருப்பிடமாகிபதும், சுற்றதார், வேதவேதியர், இயலிசைத்தமிழரி ஞர்கள் மகிழ்ச்சிபெற அடிக்கடி விஜயங்குசெய்யப்பெற்றுப் புகழ்மேவுகின்ற தும், சங்குப்புச்சிகள் பரவியுலாவும் யல்களையுடையதுமாகிய சென்மலி யென்னுமிப்பதி கெள்டமஹரிவி கோத்திரத்தாரதாம். (எ-இ.) (எ-ஒ)

உ. புண்ணியம்—கௌதமரிவி.

வேறு சந்தம்.

கண்ணை யடர்ந்துமுகி நன்னியல் படைந்துநிதி
கைந்திறைய வஞ்சியருளான்
மன்னவர் சிறந்தபுகழ் தன்னில்வள ருங்கருஜை
வண்மையிகு மக்தணர்களூர்

தென்னைமரம் வண்டமுகு புன்னைவள ரின்கிளிகள்
சின்னமொழி பண்ணவேழிலார்
பொன்னணி பதன்கவுத மன்மரபின் மன்னியகிழ்
புண்ணிய வளம்பதியிதே.

(இ-ன்.) உபகார குணவிசோஷத்தால் கண்ணளையும்வென்று, நவீநிதீக் ஜௌயும் கைத்தைய வாரிப் பிரதியுபகாவிருப்பமீன்றி மேகம்போல் பொழிந்து கிருபைக்குணமுடைய அரசர்களுக்குச் சமானமாய்க் கீர்த்தியைப் போல் உபகாரமும் மிகுந்த பிராம்ஹண சிரோவ்டர்கள் வாழ்கின்றதும், தென்னை, கமுகு, புன்னை நிறைந்த சேராலைகளிலே கிளிக்குலங்கள் குதலைச் சொல்லைக் கூறப் புண்ணியமென்னும் பெயர்பெற்ற இங்கரம் பொன்கழு வண்ணித்த பாதக்கொடுடைய கெளதமஹரிவி கோத்திரத்தார் நிலைபெற்று மகிழ்வுடன் வாழுத்தேற்ற வளம்பொருங்கியதாம். (எ-று.) (25)

ஒ. ஆழரீ—வரநுசியஹரிவி.

வேறு சந்தம்.

தருவையொப் பாயே முகிலையொப் பாயே
சல்திலையொப் பாயேதுதான்
ஏருகவீப் பாவோர் மிகுநட் பாயோர்
வரிசைகற் ரேர்வாழுமூர்
கிருவினுக் காலு மாருசாலுக் காலூர்
ஷ்ரீபுகழ்க் காலுரதா
யகுளினுக் காலூர் வரருசிக் காலு
ரஷ்டினுக் காலூரிதே.

(இ-ன்.) (பலோபகாரத்தன்மையால்) கற்பகவிருக்கவையும் மேகத் தையும் சமூகத்திரங்களையும்போல் தங்கள் கீர்த்தியை வினவிப் பரசிலூக்காக வருகின்ற கவிஞர்களுடன் சந்தோஷத்துச் சிகேகம் பாராட்டுகின்றவர்களும், அவரவர்கள் விதவத்திறமை தெரிந்து கொடுக்கும் வரிசைகளையனுபவத்தால் கண்டுகொண்டவர்களுமாகிய சாக்னேர்கள் வாழ்கின்றதும், செல்வத்திற்கும் சத்தியவாக்குக்கும் நிறைந்த கீர்த்திக்கும் கருணைக்கும் பிறப் பிடமாகின்றதுமாகிய ஆழர் என்னும் இப்பதி வரருசிமஹரிவிகோத்திரத்தார்க்குரியதாம். (எ-று.)

ஆகாயவுலகத்துள்ளதென்ற கேள்விமாத்திரையானன்றிப் பிரத்யக்குத் திற் பயணப்படாத கற்பகத்தருவினும் உலகத்தின்றியமையாத பேரூபகாரமாகிய மழையைப்பெய்யுமுகில்கள் சிறந்ததனாலும், அம்முகில்களும் ஒவ்வோர்

ஆதீனச் சருக்கம்.

கால

காலத்துக் கிரகவக்ராதிக்கிளால் பெய்யாதும் காலந்தவறிப்பெய்தும் தீயை விளைப்பதுமன்றி சமுத்திரஜூலத்தையே முகங்கு கொடுத்தலாலும், அவற் றின் ஒன்றிலென்றுயர்வு காட்டுவார் ‘தருமுகில்சலதி’ யென முறையில் கூறினார். (உ.2)

உ.2. சோமங்கலம்—ஶஷ்ட கோணமஹிஷி.

வேறு சந்தம்.

நீதங் தரித்தமணத யோருஞ் தமிழ்ப்புலவர்
சேசம் பெருத்தமனையே
இதங் தரித்தமொழி மாமக்கை சொற்களைக்
சீடங் தரித்தவர்கள்சேர்
வேதங் தனைப்புகழெண் கோணன் றரித்தருள
மேவங் தகித்தபுரான்
உதங் தனிற்குவில்கள் கூவஞ் செழித்தபதி
சோமங்க லப்பதியிதே.

(இ-ன.) நீதிக்குத் தாய்வீடாகிய வேதங்கின் நுட்பங்களைக் கற்ற தமிழ் நாவலர்களுடன் அன்புடொண்டதனால் இராகங்திந்குச் சமானமாகிய இளிய சொற்களையுடைய சரஸ்வதியை அதிக்கேதமதயாகப் பெற்ற கலைக்குளங்கு களிற் கிறந்த வித்வ சிதோஷ்டர்களாய் விளங் குகின்றவர்கள் வாழ்கின்ற பெரிய மானிகைகளையுடையதும், குயில்கள் கூங்கின்ற செழித்த மாஞ்சோலைகள் குழுப்பெற்றதும், திரிபுராந்தகராகிய ஸ்ரீசிவபெருமான் திருக்கோவில் கொண்ட்ருளாப்பெற்றதுமாகிய சோமங்கலமென்னும் இப்பதி வேதங்களைப் புகழ்பெறக்கற்ற அஷ்டகோணமஹிஷி கோத்திரத்தார்க்கு காழுக்கையிட மாம். (எ-று.) (உ.2)

உ.3. வடமதுரை—ஆங்குறைவமஹிஷி.

வேறு சந்தம்.

பண்வகையி னலுமிகு துகில்வகையி னலுகடை
பரிவகையி னலுமிரவோர்
தண்யவருள் பேண்யவருள் பரசிலையு மீழுநெறி
தருமுன வேதியர்தழூர்
தண்ணைக்கயர்க ளாடவவ ரருகினிசை பாடாற்றை
கனபடிக சாலைபுடைகுழ்
மண்மகுட மேடைமதில் சிகரமுதன் மேடுபதி
வடமதுரை யாங்குரவதோ.

கால

சீதருணீகர் புராணம்.

(இ-ன்.) இரத்னபெண் வள்திராதிகள், ஜந்து கதியையுடைய அசுவங்கள் ஆகிய இவற்றை யாசகர்களின் ஆஸலடங்க அண்புடன் கொடுத்து அவர்களும் தங்களைப்போலவே மற்றவர்களுக்கும் இல்லையென்றால் கொடுக்கும் செல்வான்களாகும்படிச் செய்து விடுகின்ற தருமகுண தயாளுக்களாகிய பிராம்தூரண சிரோஷ்டர்கள் வாழ்கின்றதும், ஆடற்கணிகையராட. அவர்கள் அருகே இள்ளிசைப்பாடல்கள் பாட (யாவரும் அக்காட்சிக்காட வாட்து) நிறைகின்ற ஸ்படிகக்கல்லால் சமைத்த நடனசாலைகளும், அவற்றைச்சுழிந்துள்ள இரத்தினசிகரம் பொருங்திய கோவில்களும், மேடைகளும், மதில்களும் தலைமைபெற்று விளங்குகின்றன துமாகிய வடமது ணா என்னும் கர்த் தூங்குரவ மஹாரிவி கோத்திரத்தார்க்காம். (எ-று.)

‘பரிசிலையும்’ என்ற இறந்ததுதழீஇய எச்சவும்மையால், மற்றோர்க்கும் தம்மிடமிரந்தவர் கொடைவள்ளாகுமாறு கொடுப்பாளௌன்று அருங்தா பத்தியாற் கோடுதும். மல்லகதி, மழுரகதி, வியாக்ரகதி, மற்கடகதி, விடபகதி என்னுமிலை குதினாகளின் ஜங்கதிகளாம். (உ-ஈ)

உ. காயாறு—மார்க்கண்டமஹாரிவி.

வேறு சந்தம்.

மகரமார் வேலைவனீ யுலகுஞ் கோபெரினு
மகிழ்ச்சோ டாதபெரியோர்
நிகழ்தலா னுவலர்கள் புகழ்தலா லாதரவு
செறியவே வாழ்வதரூர்
சுகமுனீன் கோகிலமு மயிலுமா ருதுமறை
செதானிகளே வீறுமதனநற்
ககனாமார் சோலைபதி மருவுமார்க்கண்டருள
கருதுகரி யான்றயிதுவே.

(இ-ன்.) மகரமீன்கள் பொருங்திய கடல்குழிந்த வுலகத்தையே பெறு வதாயினும் தங்கள் மக்கல்வாந்திய நியாயவழியிற் சிறிதுங் கோணுக் கொடுத்த பெரி யவர்கள் வாழ்தலாலும் வித்வான்களாற் புகழப்படுதலாலும் யாவர்க்கும் ஆதரவுண்டாகும்படிச் செல்வந்தங்கிய திருநராகியதும், சிலி, குரில், மியில் முதலிய பகுதிகளும் (நீங்காமல் வேதியச்சிறுவர் அங்யனம் செய்யப் பலதரங்கேட்ட பழக்கத்தினால்) வேதங்களை உச்சரிக்கின்ற பெருமைவளி மிக்கதும், ஆகாயமளாவ வளர்ந்த சோலைகள் புடைகுழப்பெற்றுதுமாகிய காயாறு என்னும் இப்பதி மார்க்கண்டேய மஹாரிவி கோத்திரத்தினர்க்குரியதாம். (எ-று.)

ஆதினாச் சருக்கம்.

கால

“...வையம்பெற்றினும் பொய்யுனாக்க மாட்டார்தொண்ட காட்டாரோ”
என்பதனால் ‘உலகுகோபெற்றிலு மகிஞமகோடாதபெரியோர்’ என்றுர்.
மதன் - வலியமை; ‘மதஜுடை நோன்றுள்’ என்றார் பிறரும். (உ.இ)

உ.கா. முதுரி—இலாடமாழனி.

கிளறால் வேதமொழி ரெறியினு ணீதியுள
கிருபையா ஞடியுலகோர்
தளர்வுரு தேயுதவு பெருமையோ ராஸ்வாரிஷை
தனையா வாழ்வுதகுருர்
விளரியா மேழிசையு மெர்விரவே பாடுமளி
விளையின்மீ தேவினாவதாய்
முளரிமே ணீலமலர் குளனுமார் லாடமுனி
முனையுமு தாருமிதுவே.

(இ-ன.) விளங்குகின்ற நான்குவேதங்களாலும் சொல்லப்படுகின்ற சன்மார்க்க ணீதிகளும் கருணைக்குணமும் தம்மிடமுள்ளதால் (பாரோபகாரத் தினுமிக்கது வேற்றிலைபென்று) அறித்து உலகத்தில் சர்வ ழீவர்களும் யா தொரு மனத்தளர்ச்சியும் அடையாதிருக்க உபகரிக்கும் பெருமையுடைய பிரபுக்களால் செய்யும் வர்சைகளைப் பரிசீலர் யாவரும் விரும்பும்படிச் செல்வம் நிரம்பியதும், விளங்கிசையினுலே சப்தஸ்வரங்களும் விளங்கும் படிப் பாடுகின்ற வண்டினங்கள் வாசனையை ஆராயும் ஞாபகத்தினுலே ஆங்குமிங்கும் பறந்துசென்று தாமகாப்புவுப்பத்தினுமேலே நீலோந்பல மலர்க் தாற்போல் மொய்க்கப்பெற்ற தடாகங்கள் குழப்பெற்றதுமாகிய மூது மொன்னும் இப்பதி இலாடமஹாவிசி கோத்திரத்தார்க்குரியது. (எ.ற.) (உ.க)

உ.க. வளவளியாதேவி—கண்ணுவமழுவிசி.

ஒளிரும்வே தத்தெளிவு மிலகுளா னத்தெளிவு
ருலகினா விற்றெளிவுகேர்
வெளியதா கப்பகரு மஹர்களான் மிக்கதிசை
விரவாழ் விக்கவலலூர்
கிளர்சிகா ரத்னமிசை தரமை ஸுத்தொகைகோள்
கிரணமே வப்புரிசைமேல்
வளர்பதா கைத்திரள்கண் மருவலீ றக்கணுவர்
வளவன்மா நைப்பதியிதே.

(இ-ன) விளங்குகின்ற வேதசாஸ்திர ஆராய்ச்சியும் அதனுலுண்டான ஞானத்துணிபும் வெளகிக சாஸ்திரங்களின் தேர்ச்சியும் தகுதிபெற யாவு

காடு

ஸ்ரீகருணைகார் புராணம்.

ருக்கும் விளக்கும் வண்ணம் கூறத்தக்க பெரியேர்களால் நிரம்பப்பெற்றதும், தன்கண் வக்தவர்களைக் கிர்த்தியோடு வாழ்விக்கவல்ல கல்வியையும் செல்வத்தையும்கையதும், விளக்குகின்ற சிகரங்களில் ரத்னம் யதித்து முத்துமாலைகள் கூற்றப்பட்ட காந்தியையுடைய பொன்னுற்செய்த கொடிக் கம்பங்கள் நாட்டிய மதில்களையுடையதுமாகிய வளவுன்மாதேவியென்னும் இந்திருக்கர் கண்ணுவமதுரிவி கோத்திரத்தினர்க்குரியது. (எ-ஆ.) (27)

உ. கோவூரி—பட்பதந்தமலூரில்.

வேறு சுந்தம்.

மறையத ஞாலே செரியத ஞாலே மரபினன் வீராலே
யறைதமி மூலே நிறைபுக மூலே யந்தினம் வீராமுர்
துறைமறை நூலோ ரறிவினி தாயே சுகமுறு நீராலே
குறைவற வாழ்வால் மலர்புரி தங்கன் குலவிய கோவூரீ.

(இ-ள்) வேதசாஸ்திரவித்திபன்னம், சன்மார்க்கசீலம், வம்சப்பெருமை, சொல்லப்படுகின்ற தமிழ் வித்வத்திற்கை, நிறைந்த கிர்த்தியாகிய இவற்றின் மேன்மையினாலே சதாகுறைவற்ற பெருமையிக்கதும், யக்ஞாதி கிருத் துக்களை விவேகித்தறிக்கு வேதியர்கள் செய்து இம்மைமறைம யின்பங்க ஜார்ண்டாக்குகின்றமையால் மிகுந்த ஜஸ்வரியம்பெருகி விளக்குவதுமாகிய கோவூர் புஷ்டதந்தமலூரிவி கோத்திரத்தினர் உறைவிடமாகும். (ஏ-ஆ.) ()

உ. உத்திரன்மேநூரி—விஸ்வாமத்திரமலூரில்.

புத்தியி னுஹுஞ் சொந்தசௌ லாலும் பொற்பமர் சீராலும்
வித்தையி னுஹுஞ் தந்தறி வாலும் வித்பன மேவியஜூர்
பத்தியி னால்வே தச்சொலை யோர்வார் பத்திகமை யோராலே
ஏத்தம விஸ்வா மித்திர தேவர்க் குத்திரன் மேநூரே.

(இ-ள்) (சாஸ்திரார்த்தங்களைக் கிரந்தகர்த்தர்களின் உள்ளத்தோடு படுத்துணர்க்கு நுண்ணிவியும், தங்கள் வார்த்தை செல்வாக்கும், அழகும், மிக்க கீர்த்தியும், கல்விப் பிரபலமும், கற்றவாரெனுமூகும் நேர்மையும், கிரம ஊக வருக்கப்பட்ட காண்குவேத விதிகளையும் அறிந்து பக்திகௌறியொழு கும் உயர்வும் ஆகிய இவ்வகைமேம்பாடுகளால் அறிவுக்குத்தாயகமாகிய உத்திரன்மேநூரான்னுயிது உத்தமராகிய விஸ்வாமத்திர மலூரிவி கோத்திரத்தினர்க்குரித்து. (எ-ஆ.) (28)

ஈ. உத்திரம்பேறார்—அகத்தியம்மாரி வி.

வேறு சுக்கம்.

தொட்டதோன் டேதுநிலை மிட்டபங் பாவினிது
சொற்செலும் பான்னமயதனால்
ஏட்டவன் பாரதனின் முட்டவான் சீரோழுதி
வைத்துக்கந் தோர்களிடமாக
திட்டமுன் ஊலறிய கந்தியன் சேர்வையதி
சிற்றர்வார் காடல்புரிய
வட்டருஞ் சோலைமுடி மிக்கமே கங்கஞ்சை
யுந்திரம் பேறை வையே.

(இன்) தாங்கள் செய்யத் தொடக்குங் காரியங்களில் வினைவாலியும் தன்வாலியும் மாற்றுன்வலியும் துணைவாலியும் காரணவகையாலறிக்கு உணையைலை தெரிந்திட்டதன்மையினாலும். ஜனங்கள் மேற்கொண்ட பேரன்பு காரணமாகவுண்டாகும் செல்ளாக்கினாலும், தொடக்கும் அரும்பெருங்காரியங்களை முற்றும் இன்பமாக சிறைவேற்றி. ஏட்டாடிவையுடைய வளப்ப மிகுந்த உலகின்கண்ணே ஆழியாதிருக்கும்படித் தங்கள் கீர்த்திப் பிரதாபத் தை ஸ்காபித்து (இத்தேகத்தினாற் பெற்றுக்கூயிய பெரும்பேறு பெற்றே மென்று) சங்தோஷத்தின்றாக்களுக்கு வாசஸ்கானமாகியதும், யோகிப்புறு வசர்கள் ஸ்தலவிசேடத்தால் வந்து சிறநூலினாயா'—ஸ்கலைப் புரிவதற்கேற்ற தும்; (புறக்கருக்கும் அங்கருக்கும்) இடையேயுள்ள பூஞ்சீரலைகளின் முடிவிலே மேகங்கள் சுஞ்சரிக்கப்பெற்றதுமாகிய உந்திரம்பேறார் என்னும் நகர் பழுமையான வேதங்களையறிக்க அகத்தியம்மாரிவு கோத்திரத்தினார்க்காம். (எறு.)

(ஈ)

ஈ. மகேந்திரபாடி—தாசிடமாலூரிவி.

தயவுமேம் படிசீரு மரபுதாங் கலும்வீறு
சரசமாங் குணநேருமா
நயமுமேய்க் தழுகான சுருதிகாண் டகவோது
நலமெய்தோய்ந் திடவாழுமூர்
புயவினேங் கியழுகம் வளையின்வான் கதர்மீவு
பொழுதுகேன் சொரிபாளைமே
வியவினு லளிபாட விழைமகேந் திரபாடி
யினியகா சிபரிவ்யாகோ.

க.அ.சு

ஸ்ரீகருணைக்கர் புராணம்.

(இ-ன.) தயையும், மேன்னமைப்பதற் சிறப்பும், வருணாச்சிரமவாழும் கம்பேதுதலும், யாவரிடத்தும் கயவார்த்ததையாடுக் குணங்களமும் பொருந்த வேதரிதிகளை யொழுங்குபெறக்கூற்று அதனால் உயர்வுடன் வாழ்கின்றவர் எனுக்கு வசிப்பிடமானதும், உதயகிரியில் குரியன்றேன்றும் பிராதக்காலத் திலே மேகமாவலவெழுந்த கழுகமரங்களின் தேன்சொரிகின்ற பாளைகளி லிருக்குதலோன்று நால்வகை வண்டுகளும் உதயவிராத்ததைப்போல் நிறைந்த பண்களைப்பாடப்பெற்ற துமாகிய மகேந்திரபாடி நகரம் இன்பமிக்க காசிப மஹரிஷி கோத்திரத்தினர்க்காம். (எ-று.)

(ஈ.க)

உ. உங்கல்—வசில்டி. மஹரிஷி.

கலைகண்ட மெய்த்தெரிவை யுலகந்த வீற்றெரிவை
கமலங் தனிற்றெரிவையா
வீலைநின்றி டாக்கருது தருமா தழைத்தருள
வீகரின்றி மிகக்குறுநா
மலையுங் களிற்றைருமேன பொருதண் கதிர்ப்படுன
வளமெங்கு நந்துமத்தேவன்
கிலைகள்ள ஏற்கருணை முனிவன் வசிட்டனிவை
செறியுஞ்சொ ஹக்கலதுவே.

(இ-ன.) சரகவுதியும் பூதேவி சிதேவியும் மனமூவந்து தத்தம் கிலையில் நிற்கும்படி என்னுகின்ற தருமாக்கள் தழைக்கத் தனக்குச் சமானமில்லாத வெற்றிபெற்றதும், சண்டைக்குரிய யாணைகளின் தலை மறைவவெழுங்பிய தாட்களிலுள்ள கத்திர்கள் அவ்யானைகளின் மூதுகிலே குந்தும்படி வளர்ந்த வளம்பெற்ற வயல்க்கோறும் சங்கினங்களும் மன்மதனுக்கு வில்லாகிய கரும்புகளும் மிதுந்துள்ளவைன்று சொல்லப்படுகின்ற உக்கல் என்னும் பதி நன்மையிக்க கருணைக்குண்மூள் வசிவுடமஹரிஷி கோத்திரத்தரா தாம். (எ-று.)

(ஈ.க)

உ. வேறு—சீர்முனி.

வேறு சந்தம்.

மாரு த்யாகமு மேகாப் பிரியமு மாகாட் டிகமுமூளார்
பேருந்த தாரளி மேல்வாக் காகிய பேராற் பேர்ப்பெறுமூர்
தாரூர்க் சோலை னுனுப் பூவளர் சார்பாற் கோலமெலாம்
வீருக் காவகை யாருப் பேர்ப்புனை னேஞ்சீக் சீர்முனியே.

(இ-ன.) என்றும் நிங்காத சொடையும் இரவுலரிடத்து மாருத விஸ்வர்சமும் மிக்க பாக்கிரமமுழுடையவர்களும், மானிடப்பிரவிபெற்றது

அரும்பேறுகளையடைவதற்காமென அறிந்து இயல்பாகப்பொருங்கிய கரு
ளைக்குணத்தினாலே மேன்மையான சத்யவாசரமுடையவர்களுமாகிய சா
நுக்கள் வசிக்குமிடமெனப் பிரசித்திபெற்றதும், சோலைகளிலே பூங்கொத்
நூகளினிடையே மலர்ந்த நாலுவிதமலர்கள் விளங்குவதனால் அழகின் வகை
கூடுள்ளாம் பெரும்பெற நிறைந்தாற்போல்வதுமாகிய வேஞ்சுளான்னு
மிப்பதிக்குரியதீர் சீர்துணிகோத்திரத்தினராம். (எ-ஆ.).

‘ஆய்க்கார்’ என்பது ‘ஆய்த்தார்’ என வலிக்கும்வழி வலித்தல் சுக்க
வின்பிப்பொருட்டு. (ஈ-ஆ.)

உ.ச., வல்லம்—தீவியாங்கமழுவிடி.

வேறு சுக்தம்.

கல்லபண் பதனாலும் கெல்லும்வெம் படையாறு
கல்குசெங் கையினாலும்வான்
கல்லடர்க் திடுகிரி னல்லநக் காவருத
கல்வியின் பெரிதானானுர்
பல்லவாஞ் செறிக்கோலை யெல்லையெங் கணும்வாவி
பல்கினின் நிட்டவேதநூல்
வல்லவாங் தன்னர்த்தி சொல்லவொன் புகழ்மேவி
வல்லமூங் திவ்யாகுக்கோ.

(இ.ள.) மேகங்கள் உயர்ந்த மலைகளிலேறிக் கருவற்றுச் சொரினின்ற
மழுவளர்தால் தவழுத கன்மையிக்க தருமமும், நந்குணமும், சத்துருக்
களை ஜபிக்கத்தக்க சேஜைகளின்பெருக்கும், யாவருக்கும் வணாயாது மழுங்
கும்கொடையும், கல்வியும் ஆகிய இவற்றுல் மேம்பட்டிதும், இளங்தளிர்கள்
கெருங்கிய சோலைகளைச்சூழத் தடாக்கங்கள் மிகப்பெற்றதும், வேததுல்
வல்ல வேதிப்பான் சன்மார்க்கத்தித் யாவருக்கும் உபதீசிக்க அழியாத
கீர்த்தி தானே விரும்பி வலிய வந்து சேரத்தக்கதுமாகிய அல்லமென்னும்
நகர் திவ்யாங்கமழுவிடி கோத்திரத்தினரதாம். (எ-ஆ.).

மேகங்கள் மலையேறிச் சூல்கொள்ளுமென்பதை “...வெருவிமாவு
வளாச் சூன்மழு மின்னுமே” என்னுங் கம்பராமாயணப் பாலகாண்டக்
வலியினுங்காண்க. சிரின் - ஜந்தாம்வேற்றுமை ஏதுப்பொருள். “தானக்
தவழிரண்டுக் தங்காவியலுவகம் - வானம் வழுங்காதெனின்”* என்பதால்
மழு வளத்தால் தரும் முதலியன் வுண்டாவித்தென்றனர். (ஈ-க)

க. ஈ. அ.

ஸ்ரீகருணீகர் புராணம்.

(கடு.) பையனூர்—*செமியழனி.

முதுவாசன மெய்பினு னிதியுதவு கையினுன்
 முனைகமகு கெய்பினுலே
 பொதுவிலுஹ பொய்பிலார் மனதுதனின் மைவிலார்
 புகழ்ச்சிறவு செய்யபேரூர்
 விதுவினெனுசி மையளா வியபொழிவி னுய்யமே
 வியவளிகள் பையநேரோ
 பதுமழுறு செய்பிலே யுளவொளிர் பையனூர்ப்
 பதிபின்முனி செய்யராமே.

(இ.ங்.) ஆய்வதுசொல்லும் சத்யவாக்குடைமையைக் தங்கள் நடத்தை
 யும், இரப்போர்க்கீழும் உதாரகுணத்தைத் தம் கைகளும், எக்யாதி கிருதுக்
 கள் செய்வதை மிகுதியாக விலைப்படுகின்ற கெய்க்குடங்களும் பொதுவாக
 யாவருக்கும் தெரிவிக்கும்படி உண்மையாகவே களங்கமற்ற மனத்தராகிக்
 கீர்த்தியை நிலைசிறுத்துவோர்களின் வாசஸ்தானமானதும், சந்திரமண்ட¹
 வத்தையும் மேகமண்டலத்தையும் தொட்டெழுந்துள்ள சோலைமிலே தமது
 ஜீவனுரத்தம் சுழன்றுகொண்டிருக்கும் வண்டுகள் மெதுவாகச்சென்று தாம
 ணை மலர்க்க வயல்களிலே உலாவுவிளங்குகின்றதுமாகிய பையனூர் செய்ய
 முனி கோத்திரத்தார்க்காம். (எ-று.)

(கடு)

க. க. ஸ. மேதுவுர்—பிருதுமாழனி.

வேறுசுந்தம்,

முதிராசெழு சாவிரி னீழுவிலே
 முனைசேர்கயல் சேன்முத வானவைதாஞ்
 சதிராய்வினை யாடிய பூவயல்குழ்
 தருசிர்பெரு மாங்கர் சேருமதார்
 மதியாரகொ னுதெழு லாகியமா
 மதில்கோபுர மேண்டகள் வீதிதொநும்
 விதியாரண நூல்வல பேர்புகழூர்
 மெதுவுர்ப்ருகு மாமுனி யாகுமிதே.

(இ-ங்.) இளஞ்செங்கெந்பயிர்களின் நிழலிலேயிருந்து சண்டையிடு
 கின்ற கயல்மீலும் மற்றமீன்களும் அப்பகைதீர ஒருமித்து விளையாடுதற்
 *செயமுனி என்றும் சிலபிரதிகளில் காணப்படுகின்றது. அவ்வாறு
 யின் அதுவிரித்தல் விகாரத்தால் சந்திரவின்போக்கிக் கவியிற் கூறிய
 தெள்க.

ஆத்தினச் சுருக்கம்.

காலை

கிடமாகிய பொலிவுபெற்ற வயல்களாற் குழப்பெற்றதும், சந்திரன் தான் அவருதந்தாக வியாங்க யெரிய மதில்களும் கோடுவங்களும் மேடைகளுமுடையதும், வீதிக்டோறும் விதிவச்தான வேதநூர்க்கருத்துணர்க்கவர்கள் பிரசங்கிக்கின்றதுமாகிய மெதுவுள்ளுமிது பிரகுமதூரிஷி கோத்திரத்தினர்க்காகும். (எ-று.) (கூ)

ந.எ. ஆத்தின்பாக்கம்—நாரதமாறுவிடி.

வேறு சந்தம்.

நாடின் டானாதும் வானுண் டாமென நாகந் தானளவா
வேஉஞ் சேர்தரு மேனின் ரூப்கு மேறுஞ் சிரிமா
நீடுங் கோலில நாடுங் தோகைய கேகங் காரளிமே
லாடிஞ் சோலைகு லாவுங் நாரத ராதன் பாகையிதே.

(இ-ன்.) இத்தொரு திய புஷ்பங்களையுடைய விருஷ்வர்கள், நாம் இப்பூமியில் வளர்ந்தது மேத்தின் நன்றியிலுவல்லவா? ஆகையால் நமது கனிமுதலிய பலன்களை அம்மேகங்கட்டுத்தந்து கன்றிபாராட்டுவோமென்று சென்றாற்போல ஆகாயமளாவா வளருஞ்சோலைகளிலே குயில்கள் சுருக்குட்டுவதைக்கேட்டு மயில்கள் நடனஞ்செய்யக் கரிய ஊன்றினங்கள் பாடிக் கொண்டிலாவும் வளமும் சீர்த்தியுமிக்க ஆதம்பாக்கமென்னுமிக்கர் நாரத மதூரிஷி கோத்திரத்தினர்க்காகும். (எ-று.) (கூ)

ந.ஆ. காட்டேர்—கமஸ்ரா.வமாறுவிடி.

வேறு சந்தம்.

எதிர்பொரு வார்க்கோ ராரியென ஞாட்டு டிக்லிய மாத்தோளார்
சதிர்பெற வேட்டே மருவிய தாந்சீர் தருமல ராத்பேரூர்
முதிர்தமி மூற்பார் மிகைவலி சேர்த்தே முனைபெறு வாய்ப்பாலே
ததிரோளி காட்டேர் கமண்டலர் காட்டேர் கனமுள காட்டேரே.

(இ-ன்.) தம்மோடு எதிர்த்துவரும் பகைஞருடன் ஆண்சிக்கம்போல் யுத்தகளத்திலே சின்று கீர்த்தியை விரும்பிப் போர்புரிந்து ஜயம்பெறுகின்ற புஜபலபராக்கிரமமுடையவர்களின் வீரத்தன்மையைச் சுலைமிகுந்த பரணி முதலிய தழிழ்ப்பிரபந்தங்களில் இறைத்துப் புலவர்களாற் பாடப்பெற்ற மேன்மையினாலே குப்யனைப்போல் விளக்கமிக்க காட்டோன்னுமிது கழன்டலை மஹரிஷி கோத்திரத்தார் பெற நாம் காட்டிய ஆராகும். (எ-று) (கூ)

கூ. ०

ஸ்ரீ சுந்தரீகர் புராணம்.

நக. கோற்றுமிபாக்கம்—*அங்கமஹரிவி,
வேஹ சந்தம்.

கண்டமட் டின்பாமொ மீந்தமட் டந்தாமு
கந்துசுந் தங்மாகவே
தண்டுமுத் தந்தானே வண்பதக் கஞ்சீயை
தந்துகட் புண்டாகுமூர்
வண்டுமொய்த் துங்கேளி வக்கண்மற் தந்தோகை
வங்திசைக் குஞ்சோலைதாங்
கொண்டல்முற் றங்கேசர் தங்கருத் துண்மேவல்
கொண்டகொற் றங்பாகையே,

(இ-ன.) அறிந்த அளவும் இனிய பாடல்களைச் சொன்னமட்டிலும் விரும்பிக்கேட்டு அப்புவருக்கு முற்துப்பல்க்கும் பரிவாரங்களும் பதக்க மூகவிய ஆயரணங்களும் தந்து அவர்களுடன் ஈட்பாடும் அறிஞர்களுக்கு வைத்திடமானதும், பூக்களிலே வண்டுள்ள மரப்பக்கப்பெற்றுக் குயில்ச ஞும் மயில்களும் வந்து தங்கள் பாடலாட்சரமர்த்தியிருந்த விளக்குகின்ற சோலைகள் மேகத்தெத்சமாத்து விற்கும் வளப்பத்தையுடைப்பதுமானிய கொற் றம்பாக்கம் அங்கமஹரிவி கோத்திரத்தார் விரும்பும் வாழ்விடமர்ம். (எ-ற.)

“நம்பும்மேவும் நஞ்சயர்கும்மே” என்றுக் கொல்காப்பிய உரிமியற் குத் திரவிதியான் ‘மேவல்’ - விரும்பல் என்றார். (நக.)

ஈ. ० வெண்தள்-தூர்—அசீசலிமுஹரிவி.

வேஹ சந்தம்.

விருந்தொடருந்தை குகிழ்ந்து திகழ்ந்து விரும்பு பெரும்பக்கூர
லருந்தமி முந்தினை யும்பெற விஞ்சி யலங்க றலங்கியவூர்
மருந்து செறிந்த தலர்த்தனை யுந்தி வளர்ந்த கரும்புடனே
குருந்து பொருந்திய வஞ்சலி வெண்கொள் குனங்கைய மாங்களே.

(இ-ன.) † இருவகை விருந்தாளிகளுடனும் சந்தோவி-த்துண்ண-ஆனிக் குதுகின்ற பெருந்தன்மையினாலே விளங்கி ரிய தமிழ்நூயும் திக்குகளையும்
*விரங்கமஹரிவி எனப் பிரதிபேதமுண்டு.

† இருவகை விருந்தாளிகளாவர் :—பண்டறிந்தமையாற் குறித்து வங்தூர், அவ்வாறநியாலுமையாற் குறியாது வந்தோர் என்னுயிவர். இங்களும் ஏமேலழகருளாரிந்தன்டது.

போல் அளவிடற்கிய விகாலங்தங்கிய மதில்கள் விளக்கலர்லே பிரகாசிக் கிண்றதும், அமிர்தந்தைக் தங்கட்சொல்லன் கெய்வலோகத்தைப் பரிக் கிண்று எமது சுகவயை நீய்தியாய் என்று சொல்லக் கெல்வதுபோன்று வளர்ந்த கருப்பற்சோலைகளும் தென்னாஞ்சோலைகளும் பொருந்தப்பெற்ற துமாகிய வென்குளத்தாராகிய வாங்கர் அஞ்சலிமஹரிவிடி கோத்திரத்தாரது. (எ-று.)

கரும்பு சாருக்கும், வெல்லமாகவும், பாகு, சர்க்கரை, கற்கண்டு முதலியகிக்கும் வெல்வேற்குவன் வெல்வேறு குசியைத் தானென்றே தருதல் போலன்றி ஒரே சுகவயைத்தரும் பழையதுபட்ட தேவாமிர்தத்தையுடைய கெய்வலோகத்தை எளனித்துக் தள்ளுவின்றனவென்குர். குருந்து - குருத் தெழுக்கு வளருக் கென்னைக்கு ஆகுபெயர். இஞ்சி - மதில். (ச-டு)

தா. *வெள்வா—மநுமஹாழி.

வேறு சங்கம்.

சதுர்மறை வலவார்க் கியலிசை வலவார்கள்
சகலமும் வலவார்கண்மா
முதுமொழி தாவலர் புரவல ரதுதின
முறையுடன் வளர்த்தரும்
புதுமதி யுடனெதிர் சுருவிய நதலியர்
புருழல் விரகுளதா
மதுகர முனியென வியர்விது மநஞுசி
மருவிய வெளிவாயே.

(இ-ள்.) தாங்கள் கான்குதோதம், இயலிசைத்தமிழ், மற்ற கலைக்குளங்களிலும் நிகரர்ந்த பாண்டித்யமுடையவர்களாயிலும், பழைய காவியங்களில் உல்லாசாக காணில் அவர்கட்குத் தக்க சன்மானங்களையும் விருப்பமுள்ள பிரபுக்கள் சதா நீதிகெற்றிதலருது வாழ்த்தற்கிடமாகியதும், பிறைச்சங்கிர ஞேடொப்புமையால் கேசம்பாராட்டும் கெற்றியையுடைய மாதர்களின் கட்டப்பட்ட கூக்கல்கள் வண்டுக்கூட்டக்கூடைப் பகைக்கும் வஞ்சகத்தாற் கறுத்தன என்னும்படிப் பெருமையுற்றாலேங்கப்பெற்றதுமாகிய வெள்வாயர் மநுமஹாழி கோத்திரத்தார் தங்கற்குரியது. (எ-று.)

‘முதுமொழி தாவலர்க்குப் புரவலர்’ என கான்காவது விரிக்க. புரவலர் - கொடையாளர். (ச-க)

* வெள்வாலூர், வேள்வாலூரெனப் பிரதிகளில் வித்தியாசம்.

ககுல

ஸ்ரீகருணைகர் புராணம்-
சுட. பி. ராம்—கோழிச்
வேறு சுந்தம்.

இட்டாண மீயுமவர் கட்டாத சீரினவ
ரொப்பாரு நாடுமுறவோர்
பொட்டால் விடாழுனைபு ரட்டாத வீரியர்கள்
சொந்தீர்க்கை பேணுமை ஏர்
கட்டாணி யாகிசெயாளி விட்டாரு மாருமொரு
கட்டாமெஸ் மேல்டரவே
பட்டால் விதானமுற வெட்டாத மேடைகிகழ்
பட்டாலே கோழியதே.

(இ.ங்.) ஏற்போருக்குச் சிரவியாதிசீலை வழங்கித் தம்பிடத்துள்ள வாஞ்சலையையும் அவர்கள் மனதிற் பதித்து அனுப்புகின்றவர்களும், குறை வற்ற கீர்த்தியுடையையால் எல்லாத் தேசத்தினரும் சிகிச்சிக் விரும்ப அவர்களைச் சுற்றமாக்குகின்றவர்களும், ஒர் காரியத்தைத் தொடர்க்கின்ற இடையே அயர்ந்து முபர்சி குன்றவிடாது பகவார்களால் அசைக்கமுடி யாத வல்லமையைக்காட்டிச் சாதித்தே தீருகின்றவர்களும், சொன்னசொல் மருத சத்யவாக்கியர்களும் ஆகிய மேன்மத்தூக்கு வாழ்விடமானதும், உறுதிபெற விர்மாணிக்கப்பட்டு முதன்மைப்பறப் பிரகாசிக்கின்ற பட்டிக ஓால் மேந்தெட்டி புனையப் பெற்றதாகியும் யாவருக் திரண்டு மேன்மேல் கெருங்கினும் பற்றப்படாத உயர்த்தாகியும் விளங்கும் மேடைகளையுடைய நூலாகிய பட்டாலைகரம் கோழுச் சோத்திரத்தார்க்காம். (எ.ஏ.)

ஆணம் - அன்ப, கட்டி - உறுதி, ஆணி - முதன்னம். “ஆணியாயுலகுக் கெல்லாம் அறம்பொருள் சிரப்புமண்ணல்” என்பது சுந்தரகாண்டம் (கம் பராமாயணம்). ‘கட்டாணியாகிசெயாளி விட்டாரும்பட்டால் விதானமுற யாரும் ஒருகட்டாமென்மேல்டர எட்டாத மேடை’ என அந்தவயங் கொள்க.

(சு.2)

சு. நின்றையுர்—துள்ளுக்கமலூரிடி.

மன்றலங் கமலமுத வொன்றுகன் குவளையொடு
மன்றிமென் பழனமுமெலாஞ்
கென்றடர்க் தளிகளுமு ரன்றதென் நிலிதுளது
தென்றல்வங் துலவியதிலூர்

இதினச் சருக்கம்.

சுகா

குன்றமுக் கடலுங்கீச சென்றிடும் படிகதவி
குன்றவென் நிலுவிசயரே
சின்றியம் புறமகிழு மன்றதுன் முகனுஷ்டய
நின்றையம் பதியுமிதுவே.

(இ-ன்.) பரிமளாந்தங்கிய தரமளையுடன் நிலோற்பலக்களும் நிறைந்து மலரும் குழைசேந்தறியுடைய வயல்களில் பறந்துசென்று கெருங்கி வண் இகள் இனசபாடுதலால் அக்காட்சியை நோக்கவந்தாற்போல இன்பம் வரு வித்தலையுடைய தெண்றத்தாற்று மெல்லென வங்துலாவுகின்றதும், அஷ்ட ரூபர்வதங்களும் சப்தசாகரங்களும் நிலைகுலையும்படிப் படையெடுத்துச் சென்று மாற்றலருடைய விருதுக்கொடியையறுத்து அவர் இராஜ்யத்தைக் கைக்கொள்ளும் வீரர்கள் தம் வீரப்ரதாபத்தைப் பிறர்சொல்ல மகிழ்ச்சி மிக்க சுப்சோபனங்கள் நிறையப்பெற்றதுமாகிய நின்றையூரொன்னும் இப் பதி துன்முச மஹரிஷி கோத்திரத்தாரது. (எ-று.)

(சுக)

சுக. இலைக்காட்டுரீ—நுதமலுவிடி.

வேறு சந்தம்.

புயன்மணி யெனச்சிர்ப் பாவோர்
புகழூழு சொன்ற்பாத் தாமே
வயலவர் தமைக்காட் டாதே
யடர்மிதி தலைக்காட் டாதே
நயமுத வுத்தாய் வாழ்வார்
நளினியில் வாய்ப்பாய்ச் சூழ்வா
நியலிசை மணத்தாற் குத
ரொழில்புனை யிலைக்காட் டேரே.

(இ-ன்.) ஈக்கயாளாப் புகழுஞ்சு முகிலென்றும் சிந்தரமணி யென்றும் பாடும்புலவர்கள் கவிமாலையைப் பிறர்க்குச் சூட்டுவாட்டாமல் தாங்களே தரித்து அக்கவினார்களின் வறுமையைத் தலைகாட்டாமலோட்டிப் பிறர்க்கு நன்மை யுதவுதற்கென்றே தாமனாமலர்மேலிருக்கும் மஹலக்கமீ கடா கூத்தால் வாழ்கின்றவர்களுக்கு வாசஸ்தானமாகியதும், நியலிசைத்தமிழ் மணக்கப்பெற்றதுமாகிய இலைக்காட்டோன்னுமிது குதமஹரிஷி கோத்திரத்தினர்க்காம். (எ-று.)

நயமுதவுதற்காய் வாழ்தலாவது :—செல்லும் படைத்தவின் பயன் பாரோபாகரஞ் செய்தலே என்னும் உண்மையை அறிந்துதவி வாழ்தல், “தனக்கெனவாழூப் பிறர்க்குமியாள்” என்பர் மணிமேகலையில் புத்தர் வாழ்த்திலும்.

(சுக)

கூரை

ஸ்ரீகருணீகர். புராணம்.

சுடு. ஆற்றுப்பானை—நூல்சிறுவமஹி விடி.
வேது சந்தம்.

கருணையாற் சொற்பேசு மகிளமயாற் பொற்பாயல்
கமலமேற் பற்றுயமா
அளுக்கவாழ்த் தைப்பாடு கருதிவேட் கப்பாடு
முறுதிபோற் ருண்வாழுமூர்
தருமாட்ட டிப்போத வரிசெங்காட்ட சிக்காறு
தகுதிகாட்ட டித்தேசினுன்
மருவுகீர்த் திற்றால் சிறுவர்கோற் றுக்கேரும்
வரிசெயாற் றுப்பானையே.

(இ-ன.) ஜிவாருண்யத்தினாலும் சொன்னசொற் றவர்ஜுமயாலும்
அன்புகூர்க்கு செந்தாமனை வாசினியாகிய திருமகள் வாழ்வுற்றிருத்தலை
யெண்ணிக் கேட்பவர் விரும்பும்படிப் புலவர்கள் பாடுகின்ற கீர்த்திபோல்
ஶாட்குளாள் அபிஷீருத்திபண்டக்குவருவதும், தர்த்தரம்பிள்ளது சொடுக்கும்
தருமத்தையும் தங்கள் நற்குணத்தையும் நிலைகாட்டிப் பெருவையால் விளங்
குகள்றவர்கள் புகழ்பெற்று வாழ்கின்றதுமாகிய ஆற்றுப்பாலகயென்
ஙகர் துலசிறுவமஹரிவி கோத்துப்பிரத்தினர் தவத்தாலனமைந்த அகரமாய்.

(எ-று.) (முடி)

சுடு. கோதிலா நல்லூர்—மீனஜமஹி விடி.

மாலைமக தேவகாயு காலுமுக வேதநாயும்
வாழ்வது புதேசனாயும்
வேலையுடையாரமைதி யாகியம ஞேகரர்சொன்
மேவியருள் பேணியிடிலூர்
சோலையளி பாடுபதி மீனசரு மேவியிரு
தோகைதிரு வாளனிபரவ
வாலைபடு பாகினிய வாசமுள கோதறுக
லூரின்வள மாகுவிதுவே.

(நி-ன.) ஸ்ரீமதூவிவ்தனு, பிரமன், சிவன் என்னும் மும்முர்த்திகளை
யும் காலை, உச்சி, மாலை என்னுட் திரிகாலங்களிலும் தியாளிக்கின்றவர்கள்
ஞும் மட்டுவிருத்தியற்ற ஞானங்குறுமாகிய சாதக்கள் கீர்த்திபெற அருட்
குணமுடையவர்களாய் வாழ்கின்றதும், சோலைகளிலே வண்டகள் இசைப்
பண் பாடப்பொருங்கி வகுமீ சரஸ்வதியென்னும் இருமாதர்களுக்கும் வியா

* சிருவரிவி யென்றும் பிரதியேதம்.

பகல்தானமாகி ஆலையிற்பெருகிய கருப்பன்சாற்றினைக் காய்ச்சும் இனிய: காண்டதும் பெற்றதுமாகிய வளம்பெருக்கிய கோதிலாகல்லூராண்டு மிக்கார் மீண்டுமறவினி கோத்திரத்தார்க்காம். (எ-று.)

‘மாலை’ என்பதின் ‘ஐ’ சாரியை, மாலாகிய மகடேவானாயும் என்க. எங்குருதலைகளின் ‘ஒகதேவா’ எனத் திருமாலைக்கூரினர். இல்லை சௌவர்க்குடம்பாடன்றெனிலும் ஸ்ரீமாபாகவத்து இரண்டாவது ஸ்கந்தத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. திரு. வாலை (ஆகிய) இருதோகை எனக் கூட்டுத் தூதர்க்குழுத்தினர்க்காக வடமொழிக் குணசங்கு சந்தம் கோக்கிக் குறுக்கல் பெற்றது. (சகை)

சா. திருவேஷ்ணேயிராமலூர்—சல்லியாமாலை.

வண்ணமிகு தாழிசையு கண்ணுபல பாவினமும்
வண்ணமுற வேழுதியதூற்
பண்ணவல பேர்க்கடமை பெண்ணியழ லாவகைகள்
பண்ணினைவு தேருமவரூர்
தண்ணமுகி ஞாவிலமது வண்ணவினிகு லாவியது
தண்ணுமையை கேருகைவிழுல்
விண்ணவரு மேபரவு சல்லியரு டீவுதிரு
வேண்ணெய்கக ராகுமிதுவே.

(இ-ள்.) வித்திலிகர்கள் வண்ணப்பாக்கனும் தாழிசைகளும் பொருங்கிய சீல்வகைப்பாவும் பாவினக்களும் இலக்கணம் ரீம்பச் சிரோவ்ட்டமான பிரபக், கம்புஜெங்க்ரூயர்மேத்பாடுகளைத் துப் பிரபுசிகாமணிகளைத் தேடியலையால் தங்களைப் பாட்டிடைத் தலைவர்களாகக் கொள்ளச் செய், கின்ற இசைவிருப்பமுடையவர்கள் வாழ்கின்றதும், குளிர்ச்சியும். அழகு, மூட்டுமையால் புத்தபங்களை விரும்பிக் கேட்குவின்றும்பொருட்டு வரும் வன் உரளின் ஒசை மிகுதங்கம்போல் முழுங்கப்பெற்றதும் ஆகிய திருவென்ன வெண்டில்லூராண்டு மிக்கார் தேவாக்களும் ஸ்ரீதாத்தரிக்கும் பெருமை யுடைய சல்லியமறவினி கோத்திரத்தினர்க்காம். (எ-று.)

வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பாவெண்ணுமினவ நான்கே பாக்கள். மருட்பாவுக்கூட்டி ஜக்தெண்பாருமூராலோவனின் வெண்பாவும் ஆசிரியமும் கலத்தவினான்றி மருப்பா தோன்றுமையின் அது என்னற்பாற்றன்றும். பாவினாமன்றலுட் டாழிசையை முதற்கட்க்கிறினமையிற் பின்னரினமென்றவற்றுள் துறை, விருத்தமென்று மிரண்டுமேயட்டுக் கும். என்னை? சொல்லில்லையிதழுய்த்துணர்வாதவின். (சகை)

கக்கா

ஸ்ரீகருணீகர் புராணம்.

சு. இள்ளம்பு—*புலகமஷுரிவி.

வேறு சந்தம்.

சொன்னம் பால்பழ மன்னம் பாவலர் சொன்னம் பாலிடலான் முன்னம் பேர்பெறு கண்ணன் போல்வர முன்னின் ரூர்தமதார் வன்னம் பேணிய பொன்னின் பூமர மன்னுஞ் சோலையலாங் தென்னுஞ் சேர்புல கண்ணும் வாழ்பதி யின்னம் பூரிதுவே.

(இ-ன.) சுவர்ணம், தட்டிருசியன்னம், பால், பழம் முதலியன வித வாண்களின் வாக்கு நயவிருப்பத்தால் கொடுப்பதற்கு பூர்வத்தில் மிக்க கொடைவள்ளல் எனப் பெயர்பெற்ற கர்னைனப்போல் இப்போதும் பல கர்னர்களாக வருவதற்கு முற்பட்டவர்களின் வாழ்விடமானதும், பஞ்ச வர்ணங்களையுடைய நவரத்னங்களாலிழைத்தாற்போன்று பொன்மயமான புஷ்பங்களைக்கொண்டுள்ள தருக்கள் நிறைந்த சோலைகளிலே தென்னை மரங்களும் மிகுங்கிருக்கப்பெற்றதுமாகிய இன்னம்பூராண்னும் நகர் புலக மஹரிவி கோத்திரத்தார் வாழ்விடமாம். (எ-று.)

சொல்+நம்பால்+இடலான் எனக் கண்ணழித்துக்கொக்க. நம்பு - ஆசை. ()

சு. தநுமழிசை—பிரியமலுவிவி.

வேறு சந்தம்.

உவரிலௌ யுலகினிலு முயர்க்குப வாரையினிலு
ஓமாளிர்கனக வாயினிலுமேற்
நவழ்புகழி னிசையெழுதி யொருவர்களி யறநிறவு
சதுர்மறையும் வளர்வுசெய்யு
ராவருமன மதிழ்வழிக வுதவுமருள் வடிவளரு
பரம்பத மருவுமவராஞ்
சிவனுமலை வளிதைப்பிய ரிவதியுங்கிலை பெறவிரவு
திருமழிசை பதிநகர்தே.

(இ ன.) சமுத்திரங்குழுங்க பூவுலகத்திலேயன்றி எட்டுத் திசாமுகங்களிலும் பிரகாசிக்கின்ற மகமேருகிரியிலும் மேற்பட்ட தங்கள் புகழையெழு தீத் தமக்குச் சமானமான கீர்த்திமான்கள் முக்காலத்துமில்லை யென்பதை ஸ்தாபிக்கின்றவர்களும், தம்மிடம் வந்தோர் யாவரும் சந்தோஷமடையும்

* புகல், பூகள் என்றும் பிரதிபேதம்.

† பிரியவாக்யமிலி என்றும் பிரதிபேதம்.

படி உபகரிக்கும் கிருபாஸுரத்திகளும், சப்தப் பிரகாரமான இவிங்கலூர்த்த மாய் விளங்கும் பரமசிவத்தையும் பார்வதாதேவியையும் வணங்குகின்றவர் களுமாகிய சாதுக்கள் ஸ்திரமாய் காழப்பெற்றதாகிய திருமழிசைபென்னு மின்கர் பிரியமஹரிவி கோத்திரத்தார் சிக்குமிடமாம். (எ-ஆ.)

இவிங்கவகை ஏழாவன :—பரார்த்தவிங்கம், சயம்புலிங்கம், காணலிங்கம், தைவிகவிங்கம், ஆரிடலிங்கம், மாணிலிங்கம், கூணிகவிங்கம் என இவை. இவற்றுள், பரார்த்தவிங்கம் - சிவபிரான் மலூசங்காராகாலம் வரையும் சாங்கித்தராவிருந்து ஆன்மாக்கங்க்கு அதுக்குறிக்குமிலிங்கம், சயம்பு. தானேதோன்றியது, காணலிங்கம் - விநாயகர், சப்ரமண்யர் முதலான கணக்களாலே ஸ்தாபிதமானது. தைவிகம் - விண்ணாமுதவிய தேவர்கள் ஸ்தாபித்தது. ஆரிடம் - முனிவர் அசுரர்கள் ஸ்தாபித்தது. மானுடம் - மனுஷ்ய ஸ்தாபிதம். கூணிகம் - மண், அசி, அன்னம், ஆற்றுமணி, கோமயம், வெண்ணெய், உருத்திராக்கம், சந்தனம், கூர்ச்சம், புஷ்பமாலை, சர்க்களா, மா என்னும் பன்னிரு பொருளாற்றசெய்து பூஜித்தவட்டனே நடி களில் விடப்படுவது. கூணிக முதல் பரார்த்தமீருக ஒன்றந்தொன்றுயர்க்கது என்பார்.

(சக)

டு. புதுப்பாக்கம்—வகிர்த்திவி.

வேறு சந்தம்.

பங்கயத் தாரிலகு தொக்கன்மெய்த் தோளினர்ச்
பங்கொள்சொற் றேவமரையோர்
தங்கவிப் பார்புகழ்வி எங்கநிற் பார்சலவி
தங்களைப் பேசுமவாருர்
மங்கலக் கூடமுறி வங்குபொற் கோபுரமு
மஞ்சையுற் றூர்வகிர்தராஞ்
செங்கதிர்ப் பாறுவைய டங்கடற் சோலைதிகழ்
தென்புதுப் பாகைநகரோ.

(இ-ஆ.) தாமனாமாலைபுனைந்த புயங்களையும் மங்கல ஆசிர்வாதங்கூறும் வாக்கையுமடைய தெய்வப் பிராம்ஹணரும், இவ்வுலகின்கண்ணே தங்கள் தேகமழியனும் அழியாத புகழுடனே ஒக்க நிற்கின்றவரும் பயணபடுத் வார்த்தைகளையே கூறுகின்றவர்களுமாகிய மற்றவருணத்தவரும் வசிக்கப் பெற்றதும், நித்யகல்யாணம் பொருந்திய மாளிகைகளும் விளங்குகின்ற கோபுரங்களும் மேகமண்டலற்றை யளாவுதலைப்பார்த்துச் சேரைகள் அரிசு

ககு அ

ஸ்ரீ கருணாரீகர் புராணம்.

யன் தங்களுக்குள் நிறைஞ்து செல்லும்படி. கெருக்குகின்ற வளப்பத்தையு
நடைதுமானிய புதுப்பாகையென்றும் ககர் வகிர்த்தமறூரிடி கோத்திரத்
~ ரக்குரியதாம். (எ-இ).

“சொல்லுா சொல்லிற் பயலூடைய சொல்லத்தா - சொல்லிற் பய
லிலாச்சொல்” என்பது தமிழ் வேதமாகவின் நல விதங்களைப்பேசவார்
என்றார். (இ-ஒ).

ஓக. மதுராந்தாம்—யரீவிமஹா விடி.

வேறு சந்தம்.

புதிதாங் தமிழ்கெறி பழைதாங் தமிழ்கொடு
புரைந்தின் திடுபோட்யோர்
ததியாய்ந் தனவா தமுநிக் துனா பிசை
தனிஸ்வாய்ச் திடல்பிபறுமு
ரொதிர்பூங் தனிரினி விறுமாங் தனிகனி
னிசைசேர்க் குரைசெயவே
மதியார்க் துவசமு முகிட்ரூய்ச் திடவங்க
மதுராங் தமரிசியே.

..(இ-ஏ.) தமிழ்ப்பாகைதாரின் முற்கால நடைக்கும் தற்கால நடைக்கும்
உள்ளாம் பேஷாபேதங்களை நன்குணங்து ஜனங்களின் விவைக விருத்திக்
கேற்பமாற்றிக் குற்றந்தாவிர்க்கும் பெரிதீயார்கள் தம்யிடம் வருகின்றவித்வ
ஜனங்களின் சமயமறிந்து எப்போதும் உபகரித்து ஆவர்களாற் கூறப்படும்
கீர்த்தியைப் பொருந்துதற்கேற்ற ஸ்தானமானதும், சோலைகளில் இளங்
தளிர்களினாலைகில் வீற்றிருந்து வண்டுக்கட்டங்கள் இன்னிசைக்குத் தம்பாட
துவாஜ ஸ்தம்பங்கள் சுந்திரமண்டலங்களையும் அளாவுச் செழுமையிக்கு
மாகிய மதுராங்கம் மரீசி. மஹரிடி கோத்திரத்தாரதாம். (எ-இ.).

‘மதியார் துவசமுஂ்’ என்பது இடையில் நகரவாற்றுப்பெற்றது
சந்தநோக்கி. தமிழ்கடையைக் காலவேற்றுவைமக்கேற்ப ஜனசமூகத்துக்
குப் பயன்படுமாறு மாற்றுதல் பண்டையோர்க்குங் கருத்தாதவினன்றே
“பழையன கழிதலும் புதியன புகுதலும் - வழுவலகால வகையினுனே”*
எனக்குக்கிரமேமுங்கதாலும். காலக்தேர்க்குது செய்யாத என்றி யவமாகுமாத
வின், ‘ததியாய்ந்து’ என்றும், புலவர்க்கீடும் பரிசிலுக்குக் கைம்மாளுக
அவர் கூறும் புகழ்க்கவியேற்பார் என்பார் ‘உணாயிசைதனில் வாய்ந்து’
என்றும் வேண்டினார். (இ-ஏ).

இட. *வினாக்கள்—கல்பமாங்கி.

வினாமுடுத்தமிட்டொடி வினாவைச் சுருபவர்
வினாயர் சுருக்கப்போயீர்
தனியற் றவரிய வினாக்கற் றவர்கு
ஏதழு, ஏதக்குப்பொறி
வினாவிற் எச் பெ.வின முனிலிற் சொரிக்கு
ஏராண்ட் கார்ட்டீஸம்
வினாமுடுத் தொகுதியான் மனாபுர் முனிலூன்
வினாவுப் பதிகாட்டிய.

(வி.ஏ.) நவராமங்களுமுதிர்ந்த முடுத்தமிட்டு கொரும் அங்கீரி வூப் புலவரை கட்டுப் பொன்மார்பிபாடு குள்ளாக்களும், ஏர்த் தேஷால்திருக்களையும் இயலினைகளையும் சுந்திக விபர்மருத் தெற்றுத் தேர்க்குவர்களும், எந்த நூலைக் கந்திகும் வீவாரான்யமும் பம்ராபகாரமும் பொருளாகக் காட்ட வால் கருணைக்குணக்கிழு அத்தீடு தமது பெயரும் விளகுப் பெற்றவர் கரும் ஆகிய எல்லோர் வசிக்குமிடமாகியதும், மூங்கிலிலும் செங்களை வூம் கரும்புமுடு வில்லாங் விதமும் விடுகின்ற முந்துவந்தென் மேஙக்கினின் ரும் சொரியப்படுகின்ற பிறபெயுடைய மூந்துகரும் கலந்து வயல்களில் மனைக்கும் வாய்க்கால்களில் புதுகின்ற வளமுடையதுமாகிய வெல் வினாக்கேரி என்றும் கார் கல்பமாலை அல் கோற்கிருத்தார்க்கு யாம். (எ.ஏ.)

‘கிளாவிற் செரெலின வினாமுடுதொடு முகவிற் சொரிக்கு ஏராண்த தரளம் எலாம்’ எனக் கூட்டியுள்ளது. ‘இன் என்ற கருல் முதலுப்பிறகுக் கும் ஏனை இடங்களையும் கொக்க. முந்துப் பிறாரும் இடம் எது என்பது உவமானசுங்கிரக நூலாசிரியர். ‘தந்திவரா கமருப்பிப்பூந்தலமுதலி. ஒர் துசலஞ்சலமீன்றலைகொக்குரானினமின்னார் – சுந்தாந்தாவிகமூதன்னாலா விண்பல்க்கட்செவிகா. மந்து மந்துகாராமுத்தாலீ முருபதுமே.’’ (இட.)

இட. மாங்காடு—விள்ளியுதி.

வேறு சந்தம்.

தீங்கான தின்றியரு ணீக்கா திலங்குபுகழ்
தேங்கா தரம்பழகவே
யோங்கார மந்த்ரமறை பாங்காய் மொழிக்கெளிமை
யோங்கா துக்கதவர்களு

*நெல்வினாக்கேரி என்பது மரு—வழக்கால் வினாக்கள் எனப்பட்டது.

ராங்கார முஞ்சிரணம் வாங்கார முஞ்சிபி
ஞங்காவி யுந்திகழுவே
மாங்காய் வினார்துங்கை பூங்கா வனங்களை
மாங்காடு விண்மூநியே.

(இ-ன்.) என்றைகள் யிகுஞ்து காருண்யம் நிறைதலால் விளங்குகின்ற இர்த்தியானது ஸ்திரமாய் விசிப்பதற்கு ஆணாகொண்டு பழகப்பெற்றதும், பிரணவஸ்க்யமான சுற்பமாந்திரங்களைக் கூறும் வேறங்களை அக்யயன்று செய்து பிறனா எதிர்பாராமல் வாழ்கின்றவார்தாங்குறைவிடமாவதும், மலைவெள்ளந்தாற் கொண்றப்பட்ட சந்தனக்கட்டைகளும் ஒனியை வகிக்கும் முஞ்துக்களும் சந்திரினக்கு மலரும் சிலோற்பலங்களும் விளங்குகின்ற வியற்புறங்களிலே மாம்பழங்கள் கணிக்கு தேன் நிரம்புகின்ற சோலைகளை யுடையதுமாகிய மாங்காடு என்னும் நகர் விண்மொழுவி கோத்திரத்தினரதாம் (ஏ-ஐ.)

‘தீங்கான தின்றி’ என்றதனால் ‘உன்றைகள் யிக்கு’ என்றும், ‘அருள் நீங்காது’ என்றதனால் ‘நிறைதலால்’, என்றும் கொள்ளக்கூடந்தது. மாநிரமைற்-யாகாதிகிருத்தியங்கட்குரிய சுற்பங்களைக்கூறும் வேதம். சிலோற் பலங்கூறுதலால் வயல் வருவிச்கப்பட்டது. (நூ)

குச. தீணப்பேரும்பாக்கம்—சிவமித்ரமஹரிஷி,
வேறு சங்தம்.

புவனத் துளைச்சி முனிவர்க்க கழுநனி
புலவர்த் தொண்டயர் மகளீரு
வைமுற் றிடுதரு மணிந்த் சரபிபு
நளினத் திருக்லை யெனுமானு
முவமிக் கருமா முறதிக் கொடுதின
முசிதத் துடன்மகிழ் வறுமூதார்
சிவமித் திரரிஷி சிவன்மைப் புரவா
தினைவிற் பெருமைகொள் பதியீதே.

(இ-ன்.) உவனம் கூறுதற்கிய மத்தான யாகங்கள் சதாசெய்யப்பெறு தீலாலே ஸ்திரமாகத் தங்கள் வசிப்பிடமெனக்கொண்டு எல்லாவுலகத்திலு முள்ள தவலைறிடுண்ட முனிவர்களும், தேவர்களும், அப்சரமாதர்களும், அழியப் பற்பகம், சிந்தாமணி, காமதேனு முதலிய சுவார்க்க வர்க்கங்களும், பத்மாசனமேலிய வங்கி, சரசவதியென்னுமிருவரும், ஸ்ரீசிவபெருமானும், நீல மேகஸ்வருவியாகிய ஸ்ரீவிவ්த்துவம் சக்தோத்துடன் எழுங்கருளப்பெற்ற

தினைப்பெரும்பாக்கம் என்னுமிது சிகமித்திரமஹரியிடி கோத்திரத்தார்க்கா
கும். (எ-று.) (இ)

நே. சேரியூரீ—சிவமோகமஹரிஷி.

வேறு சங்கம்.

பூவலரின் மடமாது ஞாலரி று வியமாது
போர்விசய முளமாதுமா
நாவதனி லுஷாமாது சீர்வானிணைத் யட-ஞாலு
நாடுகல் குலாவியிடுமு
ராவலரி வையர்மார ஞால்பகரு மிளையோர்க
ஊதரவின் விளையாடவே
தேவர்களு திகாய சோலைநை திகழ்வான
சேரியுறை சிவமோகரோ.

(இ-ஏ.) சிதேவி, பூதேவி, விஜயலக்ஷ்மீ, சரஸ்வதி, சீர்த்திலக்ஷ்மீ
ஆகிய தேவிகள் இருன் செயிப்பை வியந்து கோக்கி வசிக்கப்பெற்றதும்,
ஆசைப்பயுடைய ஸ்திரீகள் மதனகலைகளைப் பாராயணஞ் செய்கின்ற தந்
தம் யுவாகாயங்மாருடன் அன்போடுசூடித் தேவர்களையுங் கந்தர்கள்களை
யும் போல் போகசுகம் பொருங்கி விளையாடப் பெற்ற சோலைபுனியா
துமாகிய சேரி என்னும் நகர் சிவமோகமஹரியிடி கோத்திரத்தார்க்குரியது.
(எ-று.)

‘அரிவையர் ..இனையோர்கள்..தேவர்களும் திகாய ஆகரவீன் விளை
யாட’ என்று கூட்டுக் தேவேவி வீக்ஞாயத்தால் ஸௌபாக்கியமும், பூ
தேவியால் தான்ய சமிருத்தியும், வித்யலக்ஷ்மியால் வெற்றியும், சரஸ்வதி
யால் கல்வியும், சீர்த்திலக்ஷ்மியால் பகழுமுன்டாம். “மன்னுவுலகத்து மன்
னியழுன்றி - எடுவண்டதய்த விருத்தையும்பெய்தும்” ஆவனின் முதற்கட்
சம்பக்கும், எந்தனை தனமிருந்தும் அவை உணவுத்தானியம் போல் ஜீவரகூ
ணைசெய்வதின்மையால் தான்யசமிருத்தியும், இவைகளும் தோல்வியுடை
யார் கையினின்றங்குமாதலால் அவை பயன்பட வெற்றியும், அங்கெந்தி
போல் இம்மை மாத்திலாயினான்றி மறுமைப்பயதைந் தருஞ்சிறப்பினாற் கண்
வியும், அக்கல்விதானும் கந்தங்களுமினன்றி மேம்பாடு தராணமயானும்
மனிதப் பிறவிக்குத் தன்னிகரில்லாப் பெரும்பயன் புகழோதலானும் அத
னையும் வரிசையாக வைத்த நட்புமுணர்க. (இ)

டி. களத்தூர்—சுந்யமஹரிவி.

முத்தமி முரித்தான சித்தசனை யொப்பான
முற்றுமறை சொற்பாவலோர்
சத்தியி னிடத்தானை யக்கர தரத்தானென்
சற்குரு வினைத்தானையே
நித்தமு னினைத்தோது முத்தம குணத்தோர்க
னிற்பர்நெறி பற்றுகவே
வித்தகர் களத்தூர் சுந்யமுறி பொற்பாதம்
விற்பனர் துதிப்பார்களே.

(இ-ன.) இயலிசை நாடகமென்னு மூவகைத்தமிழுக்கும் உரிமை பூண் டவர்களும், மன்மதனுக்குச் சமானமான அழகையுடையவர்களும், வேத முழுதமுணர்ந்த பண்டிதர்களும், உமாதேவியை வாமபாகத்திலுடைய பஞ் சாக்கரத்தலைவராகிய பரமசிவத்தையும் அவளை வழிபடும் மார்க்கத்தை உபதேசிக்கும் பரமகுரு பாதங்களையும் சதா ஸ்ரீத்து ஸ்தோத்ரதித்து பக்கி மார்க்கத்தில் நிற்பவர்களும், சதுராக்ஞமாகிய மஹாத்மாக்களுக்கு வாசஸ் தானமாகிய களத்து வொன்னும் நகர் சத்யமஹரிவத்யின் பாதங்களைப் போற்றிப் புகழும் அக்கோத்திரத்தார்க்குரித்தாம் (எ-று.)

மற்ற கவிகளைப்போல் களத்தூர் சுந்யமஹரிவதிக்கென்னுது அம்முடி வரைத் துதிப்பவர்களதாம் என்றதனால் தம் சோத்திரமஹரிவதிகளிடத்து வணக்கமுடைமையுங்கறி உபலக்ஷனத்தால் எல்லாக்கோத்திரத்தினர்க்கும் இவ்வித்யைச் சார்த்தினர்.

(டி.சு.)

டி. மணிமங்கலம்—ஆங்கீரசமஹரிவி.

கொண்டனினை பொழின்டைல் கண்ணுமை குறுகி
கொஞ்சகுயின் மாநாடவே
வண்டமிழர் கலைபாட மங்கையர்க் ணாடமாட
மந்த்ரமுடன் மறைந்தேவே
யண்டமுடி தொழுவாழி தென்கழுகு முதலான
வும்பரவு வயல்குழவே
மண்டலமி ஜுயிரானி நின்றமுனி யங்கீர
தன்சொன்மணி. மங்கையிதுவே.

(இ-ன.) புஷ்ப பலவிருங்கங்கள் னிவைந்த சோலையிலே மேகங்கள் கடுவதனால் மயிள்கள் சிவைவிரித்தாடலைக் குபில்களும் வண்டினங்களும் தங்க

விசையோடு கூட்டி கோக்கவும் (இக்காட்சியைப்போல் கரத்திலும்) வளப்பயிக்க தமிழறிஞர் இசைப்பண்பாட நிருத்தமாதர் நடனம்புரியவும், (வேறேர் பக்கத்து) யக்ஞங்கெய்யும் வேதமங்கிரவொசை மிகவும், ஆகாயத் தைத் தம் தலையால் தொடுகின்ற வாழை, தென்னை, கழுகு முதலிய விரு காக்கள் சிரம்பிய வயல் புடைகழுப் பெற்றுப் பூமிடேவியின் ஓவங்தானம் போல் விளங்குகின்ற மணிமங்கலம் என்னுமிப்பதி ஆங்கீரசமறாவிலி கோத் திரத்தினர்க்காம். (எ-று.)

மா - வண்டி : “ விலாகண்மூகமோகிலகமோகண்ணே நெடுநிறை மங்கலங்காணே - வில்குபுண்மூலைமேலாரமோவுயிரி னிருக்கையோ ” எனக் கம்பர் அயோத்திக்காச் சிறப்பித்தாற்போன்று இவரும் ‘ மண்டலயினுயிராகி ’ என்றார். (ஏன்)

ஓ. திருமயிலை—வான்மீமஹுரிடி.

சத்திசிவ ஞர்புரியு முத்தங்கை யார்கமலை
தத்தைமொழி விறந்மாதுடன்
வித்தயிக வளவழகர் சித்திபெறு தவமுரிவர்
வித்தியர்க ஞற்றமருஞர்
முத்தமிழ்கள் பலகலைக் கிற்றநெறி யுளமனிதர்
முற்குணமு முளபெயர். ஜோ
யெத்திசையு மிலகுதிரு நித்தமகு திருமயிலை
யித்துலவு வன்மீக்கோ.

(இ. ஸ.) உமாமதோஸ்வாரும், முத்துப்போலொளி. மிக் கந்தங்களை யடைய மஹாலக்ஷ்மியும், கிளிபோன் மொழியடைய விஜயலக்ஷ்மியும் சிறப் புண்டாகவாழப்பெற்றதும், அஷ்டமாசித்திகளையும் பெற்ற யோசி புருஷர் களும் கல்விமான்களும் பல கலைக்ஞானத்துறைகளையும் அறிந்து பயன் பெற்ற மேம்பட்ட குணத்தையுடைய சாதுக்களும் விரும்பி வசிக்கப்பெற்றதும், அஷ்ட திசைகளிலும் விளங்குகிற்கிற தினேதினே அபிவிருத்தி யடையப்பெற்றதுமாகிய திருமயிலையென்னும் திச்ய கோத்திரம் வான்மீக மஹரிவி கோத்திரத்தார்க்குரித்து. (எ-று.)

ஸ்ரீம்பக்தப்பெருமானால் அங்கம்பெண்ணாகப்பெற்ற மகதவுற்றதைக் கருதிக் கித்துபுருஷர்கள் தம் கித்துக்கள் அபிவிருத்தியடைய அத்தலத்து வசிப்பொன்க. இத்தலம் சிவகோத்திரமென்பார் முதற்கட் ‘சத்திசிவஞர்’ என்றறிவுறுத்தார். (உண்டு)

கு. கோயம்பேஞ்சு—தூர்வாசமஹுவிடி.

அயிலைகர் விழியான வலரின்மகள் கலைமானு
மநுதினமு மகிழ்மேவாவுங்

குழிலுமயின் மணமான்கள் குருபை பொழில்வேலி
குளிர்மொழிகள் பகர்பொய்கையார்

சுவிலறை மடவார்கள் கையிலுமனை கழலான
தரளமணி தொடுமாடவு

மெவிலையெரி சிவன்ஞான மருவிவிட தூர்வாச
னினியது கொயம்பேறையே.

(இ-ன.) வேல்போற் கண்களையடைய மஹாலக்ஷ்மியும் கலைமகனும் எங்கானும் குடியிருக்கப்பெற்றுக் குபில், மயில், மான், மண முதலிய பகவி யிருகவிசேடவார்க்கங்கள் நிறையும் சோலையும் கிர்வாழ்ப்பறவைகள் ஓலிக்கும் தடாகங்களுமுடையதாய் மலைபோன்ற முலைகளையடைய மாதங்கள் முத் துப்புனீங்த இரத்தினமிட்டிழைத்த அம்மனைகளும் கழங்குகளும் கைக் கொண்டாடுகின்ற செல்வப்பெருக்கினதாகிய கோயம்பேறூர் என்னும் நகர் திரிபுராந்தகராகிய பரமசிவத்துக்கங்குடைய ஞானமிக்க தூர்வாச மஹாரிவி கோத்திரத்தினர்க்குரியதாம் (எ-து.)

மணா, மான் முதலிய மிருகங்கள் காட்சிக்காகப் பொழிலிற் கொணர்க் கு வளர்க்கப்படுவன். ‘குவில்மரில் மணமான்கள் பல ஆர் பொழில்வேலி யும், குளிர்மொழிகள் பகர் குருகு ஆர் பொய்கையும்’ எனக்கொண்டு கூட்டுக. இச்சருக்கத்துச் சிற்சிலகவிகள் இயங்னாக்கட்டிப் பொருள் கொள்ளக் கிடப்பதற்கிட. இங்வாறு மாட்டேற்றுவிடின் இலக்கணங் திறம்பு மென்க.

(ஏக)

கூ. காமன்புல்கார்—கலைக்கோட்டமேஹுவிடி.

வேறு சந்தம்.

பாவும் பாவுறு சீருஞ் சீரிலு பாயங் தானுமுதுங்க்
யாவுங் தேறவு லோர்கண் ஒரெயன் வாரும் பேர்பெறுறூர்
பூவுங் தேனும் ளாவுங் காரனி போதுஞ் சோலையெலாங்
தாவுஞ் சூஞ்கலைக் கோடன் வாழ்பதி காமன் புல்க்காரோ.

(இ-ன.) பாடல்களையும், அவற்றிற் பொதிந் பொருளாகிய கீர்த்தியை யும், அக்கிர்த்தியை அடைதற்கண் வேண்டப்படும் சதுரத்தன்மையையும்,

பலமுறையுற்ற சாஸ்திரார்த்தங்களையும் நன்கு கற்றுத் தெளிந்தவராகிய அநிஞர்கள் விக்கின் நதுங், புணபத்தில் வாசனையுடன் தேனையும் நுகர் சின்ற கரியவண்டினங்கள் உலாவும் சோலைகள் (ஆகாயத்தின்கண்) கற்பக் கச் சோலையைச் சூழ்த்துவிற்கப் பெற்றதுமாகிய காமன்புல்கூர் என்னுமில் ஆர் கௌக்கோட்டுமேஹரிஷி கோத்திரத்தார்க்காரும். (எ-ஆ.)

அழித்தற்பாலனவாம் பொருட்டனீச் சம்பாதிக்கச் சாமரன்யர்கள் ஏத்தனையோ தந்திரங்களைச் செய்கின்றனர். அழியாப்பொருள் நீர்த்தியொன்றுமே என்றநித்துத்தமர் அதையடைய வேண்டுக் கந்திரங்கெய்யாதிரார். ஆதலின் : சீரிலுபாயங்தானும், எனக்குறிஞர். ‘கா’ என்றது இங்கே கற்பகச்சோலையைப் பெருமையாலுணர்த்திற்று. “பாவனப்படுவதுன்பாட்டுப்-பூவெனப்படுவது பொறிவாழ்ப்புவே” என்றார் சிவப்பிரகாசரும். (நால் வர் நான்மணிமாலை.)

(கூ)

குகை சோமட்டை—ஆதியழுவிஷி.

வேறு சந்தம்.

வேலைக்கு கேளன விசாலத் தடாகமொடி
வீதிப்பர தாபமுள்தான்
மாலைக்கு கேர்குழலி யார்மிக்க யோகமடை
வார்கத்த ராகமுடடனே
, சாலைக்கு ணேநெடிய வீதிக்குளை சகல
மேடைக்கு ணீடுமதில்கேர
சோலைக்கு ளாடமறை யோர்மெர்த் வோதுபழி
சோமட்டை யாதிமுனியே.

(இ-ன.) சமுத்திரம்போல் விசாலித்த தடாகங்களும் பெரிய வீதிகளும் உடையதாகி பூமாலைகுழிய கூந்தல்களையுடைய விகுந்த மோகத்தை வருவிக்கின்றமாதர்கள் கடன்சாலையிலும் நெடிய வீதிகளின் மத்தியில் விளங்கும் மேடைகளின்மீதும் பெரிய யதிவிழுந்த சோலைகளிலும் நின்று (இசைப்பாட்டுடன்) நடிக்க வேதியர் வேதகோவ்டம் ஒரு புறத்தில் மிகப் பெற்றதுமாகிய க்ர்த்திமிக்க சோமட்டையென்னும் நகரம் ஆதிமதூரிஷி கோத்திரத்தினர்க்குரியது. (எ-ஆ.)

சுத்தராகம் - கலப்பறவல்லோரால் பாடப்பெறும் கர்த்தா ராகங்கள். இலை எழுபத்திரண்டெனவும் இவற்றின் ஜன்ய ராகங்கள் தான் என்னும் இசைதாங்கவல்லோரியம்புவர்.

(கூ)

கூடு. போளியூர்—பாசுரமஹாரிஷி.

வேறு சந்தம்.

வாளைதாவிய சோலைநிய கோவின்மாமதின் மேவவே
வேளினுகம் நூலினர்கள் விசாலமாய்ந்த மானிஸுர்
தோனுமாறிரு வாகுசேர்கர மாறுமாறுள சோதிவாழ்
போளியூரினில் வேள்பராசர ராகுமேபுக மாகவே.

(இ-ஏ.) வாளைவின்கள் பாயுத்சோலைகளும் பெரியகோபுரங்களும் மகிள்களுமுடையதாகி மதனசாஸ்திரங்களையறிந்த நடனமாதர் பரதசாஸ் திரவிரிவைக்காட்ட நிருத்தஞ்செப்பின்றது, பன்னிரண்டு புயங்களும் அழிய கைகளும் படைத்த ஸ்ரீசப்பிரமணியக்கடவுள் எழுந்தருளியிருக்கப் பெற்றதுமாகிய போளியூரன்னும் நகர் புகழ்ச்சியையுடைய பராதாரமஹரிஷி கோத்திரத்தினரதாம். (ஏ-று.)

வாகு - அழகு, “வாகுவே யழகுதோளாம்...” (மண்டலப்புருடனிக் ணடு பதினேராவது தொகுதி). பரதசாஸ்திர அபிநயம் காமக்குறிப்பைப் புலப்படுத்தும்பொருட்டாதலால் ‘வேளின் ஆகமதூலினர்’ நடமாடுதற் கேற்றவராயினர். ‘விசாலம் ஆய் நடம் ஆடும் ஊர்’ எனக்கண்ணழித்து ஆய் என்னுமெச்சத்தைக் காரியப்பொருட்டாகச் செய்வென் எச்சமாய்த் திரித்துநாக்க.

கூடு. ஆமிதாநல்லூர்—தெய்வமுநி.

வேறு சந்தம்.

சூமியோ ரொல்லோரு மேவவே துய்யுகழ்
போதவே நன்னுவலோர்
தாமெலா மூல்லாச் மாகவே செய்யதமிழ்
தாலுமே சொல்லுமிசையூர்
சோமனூர் தண்ணுண வேணியா கௌயனருள்
சுவாமியர் தண்ணருளினு
லாமிதா நல்லூரி லேமகா தெய்வமுனி
யாகுமே யெங்காஞ்மே.

(இ-ஏ.) மேன்மையாகிய பிரசித்தியினால் உலகத்தோர் யாவரும் வந்து நோக்கிக் கண்களிக்க, நன்மைபெற்ற வித்வான்களும் சங்கதோஷ்க்க அழிகிய தூமிழ் நாட்களையும் பிறபாகைத்தகளையும் ஒத்தப்பெற்றதும், சங்கதிரணையுங் கங்கையையும் தரித்த ஜடாதராகிய பரமசிவமும், பிரமதேவனைப்பெற்ற

ஸ்ரீமஹவிஷ்ணுவும் கடாக்ஷத்தலால் எல்லா வனமும் நிறைந்ததுமாகிய ஆழிதானல்லோன்னுமிது தெய்வமுனி கோத்திரத்தாருடையதாம். (எ-று.)

‘ஜூன்’ அயன் என்பதின் போவி மொழிமுதற்கள்வந்தது. இரண்டை ஒன்றாக தொக்கது. (குக)

கூசு. வேப்பத்தூர்—அருளாளமழுவிடி.

வேறு சந்தம்.

நாற்றிக்கேயெழி லாகியமாறை யோர்க்கெப்போதினு மாதவனாரு

ஞெட்ப்பாதுவின் மேலசராள்படை வருபோது

பாற்றப்பானதி சீரளியாக்லிட நீற்றுத்தானவர் வீழ்வுறந்திகொள்

, பார்க்கப்பாரினில் வீறியநாக்கிய பதிமுதார்

எற்றிக்கோவென மாமுகில்சீர்தரு போற்பொற்பாரன தானமுமீயவ

ஓற்கப்பாவலர் பேநெனவாழ்பவி ரொழிலார்சு

மேற்பொற்பாவையி னுவிசையாகிய தார்க்குத்தாயக மாகியபேரணி

வேப்பத்தாரு னாளமகாமுனி விறவோரோ.

(இ-ன்.) நான்கு திசையினுமளாவிய பிரதாபத்தையுடைய பிராம்ஹ ஜேததமர்களுக்குக் கர்மசாக்மியாகந்று காலங்காட்டிக் கிருபைக்கின்ற சூரியபகவான்மேல் அசரப்படைகள் சண்டைக்கு வருகின்ற திரிசங்கியா காலங்களிலும் அவ்வசரர்களை மாற்றும்பொருட்டுப் பாலாற்றின் ஜலத்தைக் கருணையால் அபிமங்கிரித்து அர்க்கியக் தருங்லால் அவ்வசரர்கள் சாம்பராகி வீழ்க்கழியச்செய்யும் நீதியை உத்தேசிக்கும்போது உலகில் மிக்க பெருமை பெற்றேர்க்கு வாசஸ்தானமாகிய சிகர்த்த மேன்மையுடையதும், பரிசில ராகிய வித்வான்கள் தம்மைத்துதித்து கீரோ பிரடு என்பாராயின் அவர்களுக்குப் பெரிய முதிலையும் கற்பக விருங்கங்களையும்போல எல்லாத் தானங்களுடையும் அன்னதானத்தையும் தருபவர்களுமே இரப்போருடைய செல்வமாகத் தமது செல்வத்தை வகுந்தவர்களுமாகிய பெருங்கொடைவள்ளல்கள் வசிக்கப்பெற்றதும், அழிகிய தாமனைப் புட்பட்டில் வீற்றிருக்கும் திருமகள் கடாக்கத்தினால் புகழ்ச்சியாகிய கவிமாலைகட்கு உற்பத்தி ஸ்தானமாகியதும், மிக்க அழிகின துமாகிய வேப்பத்தூர் அருளாளமஹரிஷி கோத்திரத்தாராகிய பலசாலிகளதாம். (எ-று.)

சூரியபகவானிரதத்தைப் பின்வரூடர்ந்து சண்டைக்குவரும் அசரர்களை அழித்தந்தாகவே திரிசங்கியா காலத்தும் வேதியர் சங்கியாவர்தனங்களைய் து ஜலத்தினால் அர்க்கியாக் தருகின்றனவென்பது நூல்வழக்கு, கதிரவனைத் தொடர்ந்து மஹரிஷி களிற் சிலரும் சூழ்போகின்றனர் என்றும் கூறவார்.

இவ்வண்மை “ சிலமிகச்வாழ்க் ரலமர்ந்தரத் - தெறுகதிர்க்கனவி வெம்மை தாங்கிக் - காலுணவாகக் கதிரொடிகொட்டு - மஹிரசடைமுனிவருமருள் ” என்றும் புராணானது ஈக-வது கவியாலுமுணர்க். “ அன்னதானுத்பரம் கால்சி ” என்னுஞ் சுருதியால் அன்னதானமும் எனக் கிறப்பும்மை வேண் டினூர். ‘ஆகியபேரணி’ என்பதனை முன்பின்னுக் மாற்றியுணர்க்க. (க-ச)

இதுமுதல் ஆறுகவிகளால் மேற்கூறிய கூசு-கோத்திரங்களுக்குமிழு
துத்தியங்கள் ஆறுணையும் ஒவ்வொன்றுக்க் கூறுகின்றனர்.

வேறு.

இனியடில்வே ஞூர்பருந்தார் மகேந்திரப்பாடி
விலைக்காட்டேர் பட்டால மினியதான
மனிதர்புக மூதம்பாக் கஞ்சிரான
வல்ளமையுடைத் திருநின்றை யுஷ்ரமேநூர்
ஈவிபரவுங் கோதிலா கல்லூர்சேரி
நாடோறும் புகழ்கோழிப் பதாகைகள்மை
புனையுமினசப் பதினெடுவர் குடிகளுக்கும்
போதாய னம்மென்வே புகலுவாரோ.

(இ-ன்.) புல்வேஞ்சுர், பகுந்தார், மகேந்திரப்பாடி, இலைக்காட்டேர், பட்டாலம், ஆதம்பாக்கம், திருநின்றையூர், உத்திரன்மேநூர், கல்லூர், சேரியூர், கோழிப்பதாகை ஆகிய இப்பதினெடு அராத்தில் வசிக்குங் கோத்திரத் தார் பதினெடுவருக்கும் போதாயன குத்திரமென்பார்கள். (எ-று.)

அடைமொழிகளைக்கி எழுதியவற்றினெயனின் பாவின் எதுகை மோனைக்கன்றி அடைமொழிகளைக்கூறிய ஆசிரியருக்கு வேறுகருத்தின்மையாலெனக் கருந்திச்சும்புட்டகளுக்குமிதொக்கும். (க-ஞ)

ஆதியூர் சிர்புருட மங்கலஞ்சி
ரான்பெரும் பூதுர்கொற் றம்பாக்கந்தான்
மாதுவு வெண்குள்க்கு ரூத்ரம்பீபநூர்
வடமதுவா புதுப்பாக்க மஹறயோர்போற்று
நிதிமணி மங்கலமெக் காலஞ்ச்தான்
நிறைந்தசோ மங்கலமிக் கெறியூர்பற்றுங்
தாதுவு மாறுசாத் திரத்துன்னாபத்
• தம்பமெனப் பெரியைர்கள் சாற்றினுரோ.

ஆதினச் சருக்கம்.

உரை

(இ-ன்.) ஆதியூர், பூர்வுதமங்கலம், ஸீபெரும்பூதார், சொற்றம்பாக்கம், வெண்குளத்தார், உத்திரம்பேநார், வடமதுனா, புதுப்பாக்கம், மணி மங்கலம், சோமங்கலம் ஆகிய இப்பத்து அகரக்கோத்திரத்துக்கும் ஆபண்டம்பகுத்திரமென்றதினால் கூறினார்கள். (எ-று.) (கூ)

வரிசைபுலிப் பாலகமங்கை தினையனேரி
வாகுடைப் பெதுவூரும் வண்ணமேமேவும்·
புரிசடையார் கயிலாய நாதர்மேவும்·
புண்ணியீட்டீர் வேப்பத்தார் நின்றையூரும்·
பரிசுதும் போளியூர் ராற்றுப்பாக்கம்·
பண்பான் சோமட்டை கோயம்பேரூ
ரசசபெறுங் குடிகள்பதி னென்றிலுக்கு
மாசவலாயனரதுகுத் திரமதாமே·

(இ-ன்.) புலிப்பாகை, சதுரவேதமங்கலம், தினையனேரி, பெதுவூர், புண்ணியம், வேப்பத்தார், நின்றையூர், போளியூர், ஆற்றுப்பாக்கம், சோமட்டை, கோயம்பேறார் இப்பதிலினாரு அரவாச கோத்திரத்தினர் பதினெடு, வர்க்கும் ஆஸ்வலாயன சூத்திரமாம். (எ-று.) (கூ)

அநிபுகழ்விகாள் வானவன்மா தேவிவாய்·
வாநல்லூர் காவணிமங் கலமுநெல்லாய்·
நிபிரவங் திருவெண்ணைய நல்லூர்வல்ல
நண்மையுள் வேஞ்செல் வீணாகென்றேவி·
சதிரினிய் சோலைவர் ஷபயனாருங்·
தணக்ப்பரமேச் சரானுர்மங் கலமுங்கூடப்·
திதினாருவர் குடிகளுக்குஞ் சூத்திரங்தான்·
யன்முத்தர்முன் றிராக்கியா யனமென்பாரோ.

(இ-ன்.) வானவன்மாதேவி, வாயிலூர், காவணிமங்கலம், நெல்வாயல், திருவெண்ணையங்கல்லூர், வல்லம், வேஞ்சேரி, நெல்விளைசேரி, நென்மேலி, ஷபயனார், பரமேசரமங்கலம் ஆகிய இப்பதினோரா கோத்திரத்தாருக்கும், திராற்றயாயன சூத்திரம் என்பர். (எ-று.) (கூ)

பெருமூனசை வளகான்மா தேவிலுதார்·
பெருக்கமுள கோலுரும் வளமையான
ஏருக்கதன் ரேவவாடு வாழுங்காமன்·
புல்சுருங் களத்தாரு மின்னம்பூருங்·

திருமழிசை யுலகமெலாஞ் சிறந்தகூரஞ்
செழித்ததினைப் பெரும்பாக்கங் காட்டேசேர
மருவுநய குடிகள்பதி வென்றினுக்கு
மகிழ்காத்தி யாயனகுத் திரமதாமே.

(இ-ன.) பெருமூலோழூர், வளவன்மாதேவி, மூதார், கோலூர், காமன்
புல்கூர், களத்தூர், இன்னம்பூர், திருமழிசை, கூரம், தினைப்பெரும்பாக்
கம், காட்டேர் இப்பதினென்று அகரத்தில் வாழுஷ் கோத்திரத்தர்கட்குக் காத்
தியாயன சூத்திரமாம். (எ-று.) (ஏக)

இவகுபல்லா புரமாழுர் வேலஞ்சேறை
யெழிலான மாங்காட்டோ உக்கனீதி
வலிமையுன காயாறு வெள்வலூரு
மதிப்பான திருமயிலாப் பூரும்வானேர்
குலவுமிசை யார்ந்தவெழி லாகுநல்லூர்
கொண்டமது ராந்தகமாங் குடிகள்பத்து
நிலைமைப்பறப் பெரியோர்கள் சூத்திரத்தை
நேர்வைகா னசமென்றே நிருமித்தாரோ.

(இ-ன.) பல்லாபுரம், ஆழூர், வேலஞ்சேறூர், மாங்காடு, உக்கல், கா
யாறு, வெள்வலூர், மயிலாப்பூர், ஆழிதாங்கல்லூர், மதுராந்தகம் இப்பத்து
அதிகர கோத்திரத்தினர்க்கும் வைகாஙச சூத்திரமென்று நிர்மித்தார்கள்.
(எ-று.) (எ)

(ஆவ்வவ்வகரங்களில் துடியேறுதல்.)
வேறு.

இவ்விதத் தறுபதூட ஞால்வருக் கின்பாக
வெழினகர் மெண்ணென்னீந்தே
செவ்விதாய் விபவமுட் சேர்ந்துமங் கதினூறு
சீர்தரும நெறியுமகலா
நல்வியங் கரர்சிவைன நரகரியை மற்றுள்ளை
நாட்டியே நகரமெங்கு
மவ்விய மகன்றுமது தொழிலாதி வாழுமூ
ராகுமென முனிமொழிந்தே.

(இ-ன.) இப்படி அறுபத்துநான்கு கோத்திரத்தினர்க்குஞ் சங்தோஷி
மூண்டாக ஆழகிய அறுபத்துநான்கு நகரங்களையுந்தந்து, சுபம்பொருங்கிச்
சிறந்த தருமானிதி நீங்காமல் மான்தரித்த கையினராகிய சிவபிராணையும்

மஹா விட்டினுவையும் மற்றத்தெய்வகளையும் ஸ்தாபித்து, இங்கரங்கள் யாவும் பொருமைங்கவும் பிராம்ஹணரின் வட்கர்மமும் சிறங்குள்ளாலே யாதலால் இவை உங்கட்டு வாசயோக்யமானதேயா மென்று ஞானமுசின் சொல்லியபின்பு. (எ-று.)

வேதமோதல், ஒதுவித்தல், யாகஞ்செய்தல், செய்வித்தல், தானங்கொடுத்தல், ஏற்றல் என்னும் இவ்வாறு கர்மங்களும் பிரசம்ஹண வர்ணத் துக்குரியனவென ஆகியில் வகுக்கப்பட்டனவ.

(ஏக)

(இதுவுமது.)

மறைவளரு மண்டபமு முறைவளரு மண்டபமும்
வளர்தரும மண்டபமுமோர்
குறைவற நயங்துடன் செய்துயினி யென்றங்
குலாவுசீ ருண்டாக்கியே
நிறைக்குழ் வளர்க்கிட வளம்பதி யமைக்கினிது
நீடிபே வாழுமென்றே
விறையவ ஹுராக்கமுசி விறைவனும் பூசர்வா
வினிதுவாழ் கென்னவைத்தான்.

(இ-ன்.) சென்னிச்சோழ மஹாராஜன் வேதமண்டபம், ஆஸ்தானமண்டபம், தர்மமண்டபம் முகலையவற்றைக் குறைவற நடாத்தி விரைவிலே எங்கும் விளங்குச் சீர்த்திப்படைத்துப் பிரபவிக்க உங்களுக்கு நாம் வழங்கிய வளர்த்துகிய நகரங்களிலிருந்து மகிழ்ச்சியுடன் பல்லாண்டு பல்லாண்டாய் வாழ்கவென்ற சொல்ல, ஸிவத்திரோஷ்டாகிய ஞானமாதவரும் அவ்வாறே அவ்வாற்களை அவ்வங்கரத்துக் குடியேற்றினார். (எ-று.)

(எக)

(இதுழுதல் முன்றுகவிகள் அகாங்களில் பாகம்
அமைத்தல் கூறும்.)

வைத்தவங் தணர்களை வருமருவி மெய்ஞ்ஞான
மாவிருடி தான்பணிக்கே
யெத்தலங் தண்ணிலுமி வாதபாக் கியமூர
வெய்தின மிதற்குளைல்லாஞ்
சித்தமெல் வொவுபங் கெனவிதித் திடுமெனச்
செல்வுமிகு ஞானமுனிவ
னத்தக வியைந்துமு வாசைக்கு மேகவே
யரசனித் தீரசாரோ.

உதவு

ஸ்ரீகருணீக் புராணம்.

(இ-ன்.) அவ்வாறு குடியேறின கருணீப்ரமத்தினர் யாவரும் ஞானமறிவிடையடைந்து அவர் பாதங்களை நமஸ்கரித்து எழவிடத்தும் கிட்டதற்கிய பாக்கியங்கள் உம்மால் படைத்தோம் ; இந்காரில் எங்களுக்குள் பாகம் எங்களுடென்று வினாவு அம்முநிவர் அதனை ஆரோதித்துச் சோழை சோக்கி ஆசைநிக்கும்படி உபகரித்தெல்லா மகாராஜாகேவென்று புத்தி (தங்கருத்தைச் சொன்னார்). (எ-ஆ) (எக்)

எனுமுனிவ ரூடனனி தனித்தனி வணங்கிவின்
 நேத்தியே வாய்த்தபெரியோ
 ரணைவருங் கடவுளே யாத்தகனே முதலிலோர்க்
 கானவு தியமுன்னோ
 கனமுதம் படிகணச காயஞ்செய் தீர்த்தி
 கண்ணிடகான் டாடிமுதலோன்
 மனமுவாத் நங்கந் வகரமொவ் மொருபங்கு
 வையுமென் நேரமொழித்தான்.

(இ-ன்.) என்றிப்படிச்சொன்ன முனிவனையும் கருணீக குலத்தினாலை யும் தனித்தனிவணங்கி ஸ்தோத்ரரித்து பெரியோர்களாயுள்ள இவர்கள் யாவரும் அடியேலுக்கு வழிபடுத்தெய்க் கோண்றாலர்களே ; முதலில்லா கார்க்கு லாபம் உண்டாகுமோ ? யான் பெருமைபெறும்படி சிர் சகாயஞ்செய் தீரோ (என்று) தயானலிக்கையைப் பாராட்டி அஶன் ஒவ்வொரு அக்ரான் ரத்திலும் ஒவ்வொருபங்கு வையுமென்றுசொன்னான். (எ-ஆ.) (எச்)

சொன்னபடி யேவாங்கை யகங்க டோறுக்
 துவங்கவோவ் வொருபங்குவைத்
 தன்னவனை யென்னென் வொகர்க்குமே பங்குசெய
 வறுபத்து சாக்குபேர்க்கு
 மன்னைனைச் செய்தவர் கணக்கைக் கணக்கிலை
 வகைதொகை விரித்தமுது
 குண்ணங்கு சொலமுருகர் மரபுவர் வாதெலவ
 மொருவழி யுனர்த்துமென்றான்.

(இ-ன்.) எனது ஆக்கணுப்படி வனப்பக்கங்கிய அக்கங்கவிலெல்லாம் ஏனங்க ஒவ்வொருபங்கு வைத்ததனால் அதுபத்து ஸாஸ்வகுக்கும் அபுக்குது காண்கு பாகமாக வருக்கு அவர்வர் கணக்கில் அதனைவு குரித்துவைத்து அக்கிரமங்களின் கணக்குக்கெதாழிலைத் தொகைவகையாக விரித்து ஏழு தூங்கவென்று சொல்லிப் பின்னும் உங்கள்மேன்மைவைச் சொல்லுமிடத்து

மூருகக்கடவுள்போலிருக்கின்றிர்கள் ! உங்களது வகுச் சார்வாறுகளை கான் கேட்டதிய ஒருாறு சொல்லுகிறேன்று கேட்டான் அரசன். (எ-ஆ) (எ-ஆ)

(அரசன்து ஆளப்படவிர் நூல்க்குலமேன்றமைக்கு.ப்.)

ஐயா நிரட்டிகால் வர்க்குநான் மூகவள்ள

வன்புடைய வெட்டில்ரும் யீர்

அம்யா நின்க்கினிய விருட்டிய வீட்டத்திற்

நல்க்கூப தேசமுற்றே

மெய்யான நோக்கிருப் புத்தி : (மு.ஏ.கி) எ

வினாக்குவிற் தகுஞ்சென்றமையாற்

போய்யாத வர்த்தனார்த ஏக்குமுடை போடோனப்

போத்தினர்க் கேற்றமுறை.

(இ.ஏ.) இவ்வெறுபத்துக்கால்வருஷம் பிரம்மாபிலவீடத்துண்புமிகுந்த அழியிய மதுரையில் கோத்திருத்திலைவர்களாகவால் இவ்வகுடும்பன் கேஸி குருக்கவேண்ணிடத்தில் கலைக்குஞ்சங்கால்வள்ளாக விழுங்குவதாக பத்தேசம் பெற்றுக் கூறுகிற கோத்திருத்திரங்களைப் புத்திருத்த ஏழது திருப்பை யை ஆக்கவாக்க்கொண்டு இடக் கருவியிர்மீர்க்காலங்களை இப்போது அராமும் தத்தம் கோத்திருமுடையல்காக்குவித்து காலமாக்கி காலங்குமிலி வர்க்குக்கேட்ட அரசன் முதலிய யாவுகும் அவர்களை மேன்றமையாக மாற்று வகுந்திலுர்கள். (எ-ஆ.)

துறிப்பு-இவர்க்கார்த்து குடியிருப்புக்காட்டு .. திரு முடியன், சௌத் தமிழ்மக்களிற்குர். (எ-ஆ)

(நூல்மாதாரி (ஒ-பா.கி.ஏ) நூல்மாதாரி ஆலயாக்கார வியாகி.பத.பி.)

ஏற்றவாச் சனாருவமிக்கு ஞானார்த் தியுப்பாக்

திலக்கும் பிட்டுக்குத்துக்கை

போற்றங்கள் காதுக்க நிதி போது பாயங்கா

புகலக்கட்ட காவியம் ஆலை

யாற்றாவல்கே ரகுங்பெற்று ஸ்ரீ முருகன் பா.பி.வி

யாற்றாவல் பாக்கியத்தான்

ஙாற்றாய் திருமகுவுப் போவறுப் பாலோஷம்

உஞ்சுடை னாயித்தருளியுர்.

ஈதூ

ஸ்ரீகருணீகர் புராணம்.

(இ-ன்.) தகுதியையடைய கருணீப்ராம்ஹனர்களும் ஓனமஹரிவியும் முன்பு அரசனை அபயஸ்தங்கந்திரகவித்த மஹாலக்ஷ்மிதேவியினிடத்திற் சென்று வணக்கின்ற அவன் மகிழ்ச்சு வினாவியபோது அம்மு கூர் இப்பாலர்கள் உமது அடைக்கலமென்று பிரார்த்தித்து அம்மஹாலக்ஷ்மியின் கிருபையைப்பெறாத செய்த பாக்கியத்தினால் இச்சீர்கருணீகர்க்கு லக்ஷ்மீதேவி ஆலதெய்வமாக விளங்குகின்றன. (எ.ஆ.) (எ.ஏ.)

(அரசன் இவ்வமசுத்தினரிக்கு மந்திரி, சேநூதிபதி முதலிய உத்யோகங்களை அளித்தல்.)

அந்ததெந்தி கண்டிதுன் இரரா சன்கருணை
யார்சீர்க் கருணாயெவாஞ்
சிச்சைத்ரான் மகிழ்ச்சு நம துர்தம குலத்தருட்
செல்வமிகு கல்வியழகாற்
சந்ததமு மந்திரித் தலைமைசே னுபதித்
தலைமைமிலை பெறமகினமயாற்
பந்தமுற வேவொடுத் தருளவே மந்த்ரமு
பாலரா யினர்ஜாலமேல்.

(இ-ன்.) சீர்கருணீகரின் உத்தமகுலமும், செல்வமும், கல்வியடைமையும் அறிந்த துண்டர (தொண்டைமண்டல) ராஜானால் சுக்தோஷமுற்றுத் தன் சமூகத்தில் மந்திரிகளாகவும் சேநூதிபதிகளாகவும் நியமிக்கப்பெற்ற இவ்வமசுத்தினர் இராஜாங்களின் முக்ய ராஜத்திரிகளாகப் பூரியின்கண் மேம்பாடுபெற்றனர்கள். (எ.ஆ.) (எ.ஏ.)

(தானமுதிவர் ஆக்ஷாபனம்.)

சீர்பெறுஞ் சதுர்வேத நூலகர நிலைமையுஞ்
சீர்மகா வக்குமிரிஞ்
வேர்பெறுஞ் கோவிலுங் தொண்டர மன்னானு
வேலமக்கி ரித்தலைமையுஞ்
தார்பெறும் படிமுதற் தோத்திரத் தடைவிலே
தண்டாம லுண்டாகவே
வேர்பெறும் படியுமது மரபுவழு வாமலே
நின்மினன நல்லமுனிவன்,

(இ-ன்.) சீர்த்திபெற்ற நான்குவேதங்களும், அறுபத்துஊன்கு அக்ரகாரங்களும், ஸ்ரீமஹாலக்ஷ்மீ கடாகாத்தினால் ஆலயவுரிமையும், துண்டரமலூர்

ஆதினச் சருக்கம்.

உடன்

ராஜங்கல் மந்திரித்தனமுதலீய வத்தியோகங்களும், தலைவரைப்பற்ற கோத்தி ரங்கங்களுடன் செழிக்க உட்கள் வருஞ்சுக்கிரமம் வழுவாமல் காழ்வீர்களாக வென்று கூறி நூனமஹாரிஷியானவர் பின்னாலும்சொல்லார். (எ-இ., (எக்))

(கநுணீக்கித்தத் தகாங்கம் வடிப்பதுதல்.)

கனகவரை கங்கைதி காம்பீவி நாடுசீர்
கண்டவோ தனபுரத்தார்
வனசமர கத்தோசி வெள்ளாரை வளர்விவர
மருஷ்டோடி வேதமுஷ்டி
தினதிவரும் கிழிசிக் கருஷ்டி காரைனை
தகாங்கம் கொத்துக்கங்பிகுறு
நன்மதிக மகிழ்வாகி யூசியங் கந்துடன்
ரூரண்யில் வாழ்கவென்றார்.

(இ.எ.) மஹமேருமலை, கங்கா நதி, நாம்பிலிகாடு, துதனபுராகர், தாம ணோமாலை, பச்சைக்குதினா, வெள்ளோயாடின, ஆண்ணக்காடி, வேதமுரசு, கருணீகராஜை என்னுடைய தகாங்கமும் அன்புடன் நந்தருஷிச் ஜினபாக்கி யத்துடன் களிப்புற்று உலகில் வாழ்கவென்றுசிருந்துது நூனமுனிவர் தமதிருப்பிடந்திரங்கன்றார். (எ-இ.)

தகாங்கம் - பந்துவாலையுறுப்பு ; ஆணவாலை : ... மலை, ஆறு, காடு, நகர், மாலை, பரி, கரி, முடு, புளி, ஆக்கநது எ.ஏ.வி.வை ; உவமான சுங்கி ரகத்து (நூக்) கவி “ஊனவாலைகாலி சுங்கநது மாகாரியே - வினாயாரு மாலை முரசம்பதாகையெம் யாலையென்று - முரசமாலி தகாங்கம் குறைவு வொன்றாடி யுறவுகுத்தே - தனாபாரா மன்றர் முதலால்யவருக்குஞ் சாற்றுகவே” எனவும், “ஒத்திமலையாறுகாடுச் சீஸ்ட, ரஷ்டுவி யானை-கொடிமுரகட்டேநொனை குறியதகாங்கமங்கப்பு” என மக்களைப் புருடனிரு கண்டு கடம் தொகுது கரும் கவியிலும் கூறுகின்ற அறிக் கீழ்த்து அரசர்க் குரியதாயினும் இவ்வமச்சத்தினரும் அச்சுபரிசு, குறுப்பியால் பெற்றனர். ()

(கநுணீக்கள் பிரபாவம்..)

அன்றமுஷ வகரமுஷ் கோவிலுட ஏரசர்வா
விழுமேன்னமை நிலையாகவே
நின்றுல கடங்கலுஷ் தமதுவனை ஏக்குணீவை
நீதியை நடத்துதிறலா

உதகை

ஸ்ரீக்ருண்டீகர் புராணம்-

ஓரன்றுமொரு மொழியான ரொங்க ஒரு தினநேரகொண்
திருப்பார் விருப்பமுடனே
மன்றலணி யுங்கா மணாததிடா ஏறாக்கிலக
வைக்கன ருளத்திலினிடே.

(இ.ங்.) அங்காண்முகலாக அகரமுச கோவிலும் உடையவர்களாய் ஆர :
கர்கள் சமுகத்தில் நிலைபெற்று உலகமுழுவதும் தகைன் கையெழுத்துக்
குட்பட நிறைந்த தர்மதீஷபைச் செலுத்தும் வல்லபத்துடன் யாவராலும்
சன்மானமும் சத்யவசனமுழுவதையவர்களாய்க் குமராமாலையனிச்த மார்
பிர்போல வறிநுகயாப்ஜகதிலும் பூதீமஹாலங்கீர்தி வாச ஞாசய்யுமாறு தியா
னசிவர்க்கனாயிருந்தார்கள். (ஏ.நு.) (அக)

(ஆதினசீரநுக்கம் பூப்ரம்.)

ஆகப் பாவிரமுப்படக் கூடிய செம்புட்கள் காரு.



பன்னிரண்டாவது

[†]பிற்காலசம்பவச் சுருக்கம்.

—→

[இச்சுக்கத்தால் கருணீகவம்சத்தவரின் பிற்காலசரித்திரிம் விளக்கப்படும்.]

(ஓரி துக்கமான பிரவேசத்தால் நாட்டில் கலவரம்.)

Cany.

இன்ன தன்னமையா பிருக்கத்துண் டராடாட் டினையொரு பேருறி
யன்ன துர்க்கையா டலைப்பட்டெல் வெவளாழு மமனிரு மனிபுரிய
வென்ன செய்குவ மென்னவங்க நாட்டின ஓகிய முறைசோழ
மன்ன வங்கவி யிடைவிடாத ஒட்டித வங்லவ ராவரௌந்தே.

(இ.ங்.) இந்தவிதம் முதிர்க்குஷ் கர் வாழ்ந்திருக்கும் காலத்தில் அந்துணரை தேசத்திலே பெரிய உழவிக்காலம்போல ஒர் தூர்க்காடேவி (கொள்கை நோயாகத்) தோன்றி ஜனங்களைப் பீடிக்கத் தொடர்ச்சி வெகுஞ்சிடம் விளை விக்க அக்காட்டிக்குடிகள் என்னசெய்வோமென்று யம்து வெப்போறு பேசுவதனாக்குக் குடிப்போக இம்முறை அக்காட்டிய சென்னியிலேயும் கொடிலை அடிக்கடிப்பட அந்துராக்கனையை விவாதிக்குற்றத்துடன் வஸ்ஸலா யாவ ரொன்றுலோகித்து. (எ.று.)

(46) * (79)

(ଆମ୍ବାଦିତିରବୁ)

மந்த்ரி மார்களை வினாவுடும் மவர்பறை வழங்கிடி வெள்ளோலுக் தந்தர மேமர்க்கவர் தடைபுரி குவானாக் தகுதியென் ரின்றக்கார்ட்டே மந்தர வாறுமை வந்தவர் வந்திடர் மாண்யமைச்சுமி வெங்கத மாலவர்க்கேதுத வந்தகு மென்பதி குவனன்றுன்.

(இன்.) அரசன் மக்திகளிடம் ஆலோசனை கேட்க, அவர்கள் இவ்வி
துயம் பறையன்றவித்தால் மக்திர சாஸ்திரமுணர்ந்தவர்கள் யாராவது முற்
பட்டுத் தடைசெய்வார்களென்றுணர்க, இதுகல்ல ஆலோசனையென்று அவ்

திசுகருக்காத்துள்ள கவிகள் “கருணீகவம்சப் பிரதாப்” மென்னும் அச்சுப்புத்தகத்தினின்றெழுத்தமுறைப் பட்டவை, *இக்குரியிட்ட எண்கள் ஒழு அச்சுப்புத்தகக் கவிகளினைகள்.

வாழே சிக்திபெற்ற மக்திரவாதிகள் யாரோலும் துன்பம் விளைக்கின்ற இம் மாயாதேவியைத் தடைசெய்தால் அவர்களுக்கு நம்மாலியன்ற வுபகாரங்களிலெல்துவேண்டுமெனிலும் செய்வோம் என்று கட்டளையிட்டான்.(எ-று.)

(கருணீஸ்ரீலேழவரி முற்படல்.)

இந்த வாசக விதைத்திரு காட்டிலெங் கெங்கனும் பறைசாற்றச் சந்தமாவிமண்ணென் கணிதரிந்துணிவொடு தனித்தெழு வர்கள்க்கடி எந்து சோழனை வணங்கலும் வேண்டிய வழங்கினான் வளர்காஞ்சியங்குச் சுந்திரசு சிங்கவர்செப, நபமுறை யார்வாந்த தாற்புரிந்தே.

(இ-ன்.) இந்தக்கட்டளையை அங்கடெங்கும் பறைசுற்றி யறிவ ஒக்க அழுகிய அறுபாக்துகான்கு டீகாந்திரச் சிர்கருணையிலே எழுவர் துணிவ கடிச் சீசாமுராஜைனே வந்துகண்டு யாங்கள் தூர்க்கையை ஜயிப்போடு பெண்ணாக்கூற அவர்கட்டு வேண்டிய தீவிய சகாயமுஞ்செய்து அ அலுப்பாக் காஞ்சிபு, ந்திலி, ந்துகீகான்டு ஜபக்பாதி மக்கிரகினைய அநர்வண்வேறுதிப்படிசெய்து. (எ-று.) (ஏ) * (81

(தூர்க்கையை ஜயித்தல்.)

செப்புரா ஞாக்ஷிரல் பகடத்துதுணை ரானா தீயத்து ஞாக்ஷுமி யெப்ப டீமதணி தவிற்றி ஹர்க்கைதாள் விலங்கெணப் புரிநூலா யெப்பப் பட்டங்களா ராக்ஷா மூட்டுங்கள் ராவர்க்கிணை யெவானங்கள் வொப்ப ஜூபிமாற் றாக்ஷாநான் பூருதினை ருவக்குமே.

(இ-ன்.) சொல்லுத்தகரிய வலிமைபெற்ற துண்டரமன்னன் தேசத் திலை பொருக்கிய வாழி, தூர்க்கைக்கீர் கொல்லும் கண்பும்பம். அத்தேவி யின் காலில் முப்பிறூலால் விலங்கிட்டார்கள் ஹபிகாலங்கை மாற்ற கின்ற பூதிகுந்திரா, புதிபத்துவா இவாக்குக்கிணையாக யாணச்சோல் வது என்ற லகம் புகழ்க்கது. (எ-று.) (ஏ) * (82)

(ஓராஜங்மானம்.)

எவ்வெங் ஜூரினாக் தூர்க்கையா விடர்தவிர்க் திட்டமென் கின்றாரோ எவ்வெங் ஜூராஜ மவனோக்கடி டியடெய ராந்தில மானியமுஞ் செல்வை யாமணி யண்பொன்பட்ட டாடையுச் சிதமளித் தேசக்கி யோவ்வச் சிர்கரு ஜேசரா வயமமைத் துவகைசெய் தனன்மன்னன்.

(இ-ன்.) எக்கங்கத கிராமங்களில் அத்தூர்க்கையினுலடைந்த துன்பம் கீங்கினுமேன்று குடிகள் சொல்லிக்கொன்கிருக்களோ அந்தங்க கிராமங்

பிற்காலசம்பவச் சருக்கம்.

- ८८ -

களிலெல்லாம் ‘தூர்க்காதேவி பந்தனத்திற்கு மாண்யம்’ என்று பிற்காலத் தும் தெரியும்படிச் சிற்சில மாண்யக்களை வழங்கியும், உசிதமாகிய இரத்தி ஞபரணங்கள் திரவியம் பட்டாடை முதலியன ஸிரம்பக்கொடுத்தும், காஞ் சிபுரத்தில் ஸ்ரீகருணீகர் ஆலயம் அமைத்தும் அவர்களை அரசன் மகிழ்வித் தான். (எ-ற.)

(இ) * (83)

(தூர்க்கா சாபம்.)

பெற்ற சிரும்பே நீங்பிரா பலித்திடப் பெருமைகள் டவர்க்கம்
முற்ற மந்த்ரவே தோத்தம நெறிக்குல வொழுக்கமு முறைமாறி
யந்த சூத்ரத்வ மடைக்கிடக் கடவுள்கள் நகங்கு கடுத்தாங்க [யே.
ஈரிற்ற தூர்க்கையாள் சமித்தன எகந்தைகொண் டிவர்களு மவடனை.

(இ-ள.) மந்திரத்தகட்டுண்டு தன்வலிகுன்றிய தூர்க்காதேவியான வள் தன்னை அவ்வாறு செய்த சீர்கருணீகர்கள் அடைந்த கியாதிணையும் இலாபத்தையும் பெருமைப் பிரபலத்தையும் கண்டு சினங்கொண்டு இவர்கள் என்னை விலங்கிட்டது வேதமந்திரங்களோ ய ஸிவத்திரகேற்ற பிராம்ஹண வாம்ச முடைமையால்லவாவென்று கருதி அவ்வகுத்தம் குலாச்சார ஒழுங்கு தவறிச் சூத்ரத்வமடைக்கவென்று சமிக்கவே இவர்களும் அகங்கரித்து ஆவ ஜா நோக்கிக் கூறுவாராயினர். (எ-ற.)

(ஐ) * (84)

(சாபநிவாரணாலம் கூறுதல்.)

சத்தி சீயெமச் சபித்தகளை யேறுகின் நீளைவிட தலைக்குன்றாம்
புத்தி யெய்தில மிவனுறை கெனப்பதி போயினர் புலப்பின்
சுத்த மானமற் றவர்களி ஞல்வரத் தூர்க்கையைத் தொழுத்தன்பாய்
மெத்த வேண்டவு மாயிர வருடமில் வினாக்கள் பெனமீண்டார்.

(இ-ன.) ஓ! தூர்க்காதேவீ! சீயெங்களை எப்படிச் சபித்தாலும் உன் விலங்கை விடுவிக்க நாங்கள் சினங்கவும் மாட்டோம்; சீ இங்கேயே இருக்கவேண்டியதுதான் என்று தங்கள் யதாஸ்தானம் சென்றார்கள். அவர்களில் பரிசுத்தர்களாகிய நால்வர் அன்புடன் அத்தூர்க்கையை நமஸ் கரித்து அம்மனீ! இக்கொடிய சாபவிமோசன காலம் எப்போது என்று பலவாறு பிரார்த்திக்க (மனமிரங்கி) இச்சாபம் ஆயிரவருடங்கட்குப் பின்பு சீங்குமென்ற சொல்லிய பின்பு திரும்பினார்கள். (எ-ற.)

ஆயிரவருடமில்வினைக்கள்பெனப் புலமீண்டாளன்றுமாற்றக. (எ)()

(அரசன் விசேஷாத்திகாரம் வழங்கல்.)

பின்ன ரண்ணகா ரண்மஹ விஞ்ஞமுயர் பிரபல முறசென்னி [குத் ஸ்ரீக்ருணீகர் கிளவகை நழுந்தின ரவர்களின் வாய்மைகண் டொருவற் தன்ன மைச்சரிற் நலைமைத்த தனன்சர்வ காரிய தளகர்த்த வென்ன வும்மொரு வணைத்தர்ம பாலக வென்னமற் ரெருவனையே.

(இ-ன.) பிறகு மஜலுவிலும் உயர்த் தெருமைபெற்ற சென்னிச்சோழ ஸ்ரீக்ருணீகரண்தெச் சொல்ல அவர்களது வம்சரிபிமானத்தை உத்தே சிக்கு யெய்க்கி ஒருவனாக் தன் முதன்மாந்திரியாகவும் மற்றொருவனாக் சர்வகார்ய தளகர்த்தராகவும் வேறெருவனாத் தன் தேசத்தர்ம பரிபாலன கர்த்தராகவும் நியமித்துப் பின்னும். (எ-று.) (அ) * (86)

(அரசன் தேவாளங்களைப் பார்க்கச் செல்லுதல்.)

வேத பாலகர் கடமையு மவர்க்கருண மேன்மைவி சாரிதனென் [பின் ரேதி ஞானேஞா வணையும் பெருமைகொண் டொழுக்கமுற் திருந்ததற் றீதி றன்புவிச் செழுமைகண் டிடவிறை சேனை ஞான்கோடு மாதி ழூர்முற் லாயபெ ரும்பதி யறுபதி ஞான்கையுமே.

(இ-ன.) மாந்திராருவனா பிராம்ஹனானாயும் அவர்களது யக்ஞாதி கிருத யஞ்சிளையும் பாதுகாக்கும் லிசாரணைக்கர்த்தராகவும் நியமித்துப் பெருமைப் பழித்த இங்கால்வரும் தம் ஒழுங்கடைசி கடவாமல் வாழ்ந்துவருங் காலத் தில் ஒருங்கால் அ-உண், தான் தீச்சவனங்களைப் பார்க்கவிடும் நியமித்தமாக இரத கண்ணாகப்தாதிக்குட்டன் பிரயாணமுற்ற ஆதியூர் முதலாகிய அறுபத்து நான்கு அகரங்களையும் சுற்றிவருகின்றவன். (எ-று.) (க) * (87)

(இதுவுமது.)

ஞான்தெருன் ருக்ச்சென் றளவதி சயங்கள்கண் உத்திரன் மேருரி வலந்தற் ஜூரியை யடக்கிய முதல்வன்ற னரண்மனைக் கருகேகக் கண்றி கோக்கியிம் மாளிகை யுள்ளாவர் கழறென வருகுன்னோர் வென்று துர்க்கையை விலங்கமைத் தகணித வேதியர் வீடென்றார்.

(இ-ன.) ஒவ்வொரு ககரங்களிலுமுள்ள அதிசயங்களைப் பார்த்துவரும் போது உத்திரன்மேருரிலிருக்கின்றவரான தூர்க்காதேவிக்கு விலங்குழுட் டியவருள் ஒரு கருணீகரின் வீட்டருகாமையில் நின்றதொண்டு (அம்மாளி கைவரினின்று ஒருவரும் வர்த்த தன்னைக்கண்டுகொள்ளாமையால்) பக்கத்தில் சின்தேருஸீச் சின்துதோக்கி இவ்வீட்டிலிருப்போர் யாவர் சொல்க என்று

கேட்ட அவர்கள் இஃது முன்பு துர்க்கையைச் சிறைசெய்த கருணீகப்ராம் துணர் விடென்றுவாத்தனர். (எ-று.) (எ) * (88)

(கருணீகர் ஒருவர் அரசனை அவுமதித்தனுற் சினழுப்புத்
· தனிடிக்கப்படுதல்.)

அன்ன வன்றிரு மனையெனப் புலவு மகங்களித் தவணீன்று
மன்னான் கூவொன எளாத்து மஞ்சர் மகங்கும் மனத்தொண்டே
யின்ன காலையூ விலைதானேங் கெய்தினா னேருமி னெனக்குற
வன்ன செய்திகேட்டரசன்மெய் கொதிப்பெழு நடந்தய விருந்தன்றே.

(இ.ள.) இவ்வாறு சொல்லக்கேட்டகங்களுமே மனமிழ்த்து அப்
பிராம்ஹண சிரோவ்டான அழையுங்களென்று சொல்லத் தூதர் கூப்பிப்பு
போது தனது மந்திரப்பெருங்கைக் கருவத்தினால் இவ்வேலோயில் அரசன்
ஏதற்காக வக்தார் செல்க என்று கடுத்துக்காக்கு அரசனைக் காந்நவாயை
யால் மன்னான் பெருங்கோபத்துடன் அல்லிட்டையிட்டுச் சுற்றுத் தூரத்
தில்போய் நின்றுகொண்டு. (எ-று.) (க) * (89)

(இதுவமது.)

அந்த மாளிகை தனையிடித் தடிக்குள மாக்குக வவர்தம்மை
முந்தக் காவலின் விடிக்குக விழிக்கவொன் ணுக்கவர் முகங்கள்னி
னெந்தப் பாதகஞ் செய்தும் வர்க்கினி ரி.ங்கலன் யானென்னளி
'ஞுக்க காதன வுனாப்பதற் கேதிட முறுதியென் நன்னமள்ளன்.

(இ.ள.) அவரது மாளிகையை இடித்து ரீரவிக் குளமாக்கு ; அவனா
யும் பிடித்துச் சிறைசெய்க ; அவர் முத்தில் யாம் விழித்தல் கூடாது ; எவ்
ஊவு கடித்தண்டனை விதித்தாலும் அவர்பொருட்டு வெது மனம் இரக்கு
காட்டாது ; நாம் இவ்வாறு சினைப்பது கூடாதென்று மறுப்பதற்கு இடமும்
உறுதியுமண்டாக அவர் பின்பாவது மன்னிப்புக் கோகவில்லையல்லவா?
என்று அரசன் ஆக்குரோவத்துடன் கூறினான். (எ-று.) (க) * (90)

(இதுவமது.)

சொன்ன வாறுசெய் தனரவு கோதிமுன் ரேழுமை கொண்டவரு
மென்னி லந்தனி லேகணி தத்தொழி வியற்றவொன் ணுதுசிறை
தன்னில் வைமினென் றுனிரை யேவெர் தக்கண மேசெய்தார்
பின்னர் தன்னெழுகி வக்தவர் நால்வரின் பின்னைக் டமக்கிறீதான்.

(இ-ன.) இராஜானுக்ஞப்படியே நாதர்கள் மாளிகையைப் படிகுர் ணாஞ்செய்து குளமாக்கி அக்கங்கணீ கரையுஞ் சிறையிலிட்டனர். அரசன் இங்கருணீகருடன் மாக்தரீக விஷபங்கில் நட்புற்ற மந்தையிருவரும் எமது மேசத்திலே கணிதத்தெத்தாழில் புரியக்கூடாது; (அவர்களும் இதேவித மம ஒத கொண்டிருப்பாதலின்) அவர்களையும் சிறையில் வைத்தல்வேண்டுமென்ன அவ்வாறை, எவ்வர் செய்தனர். பின்பு அம்மூவரது ஆதீன உரிமை யுத்யோகங்களையும் தன்னேழி வந்த நால்வர்களுடைய புத்திரர்களுக்குக் கொடுத்தனன். (எ-று)

நார்க்கையைச் சிறையிட்ட எழுவரில் காமாபணை கோரிக்கொண்ட நால்வருக்கே விசேஷ உத்யோகம் கொடுக்கப்பட்டதென மேல் அ, க-கவி கள் கூறுகலாலும், வருங்கவியிலும் அங்கால்வர் புத்திரர்களுக்கே மமதை கொண்டோரின் உ.ரிமையாதீனங்களை வழங்கினதென விளங்கலாலும், தண்டிக்கப்பட்ட கருணீகர்க்குத் தோழுமையுடையர் இருவரோயாதல் பெற்றும்.

(கக) * (91)

(தண்டிக்கப்பெற்றேரின் உரிமையை மற்று நால்வரி

புத்திரர்க்கு வழங்கல்.)

வேறு.

“பேசிய மக்கிரி தன்சுதன் சோழப் பிரியன் றளகர்த்தன் அனைசுகைச் சுன்சரு வப்பிரி யன்னாற மாற்றுகின் றவன்மகனே வீசுத் மப்பிரி யன்மறை போர்க்டம் வினைமுயல் பவன்புதல்வள் ரேசம காசனப் பிரியனென நியற்பெயர் செப்பினர் நால்வகையே.

(இ-ன.) அங்கால்வாவர் யாவுரோனின் பிரதம மக்கிரியின் மகனு மீய சோழப்பிரியனென்பவனும், தளகர்த்தன் மைக்தனுகிய சர்வப்பிரியனென் பவனும், தர்மபரிபாலன கர்த்தன் புத்திரனுகிய தர்மப்பிரியனென்பவனும், வேதபாரக விசாரணைதிபன் புதல்வனுகிய மஹாஜனப்பிரியனென்பவனும் ஆகிய இவர்களென்று பண்ட அர்த்தளில் வருத்து முதியோர் கூறியிருக்கின்றனர். (எ-று.)

(கக) * (92)

(அரசன் கோபந்தனிதல்.)

பேரோடு மூரிவர் பெதவரு ஸிறையவன் பின்னர்தன் னகர்க்கேகி கேர்படு சிறையன பேர்முறை யிடவக கீங்கிய தென்றளியாற் போரிடு தார்க்கையைக் காந்தோ யிட்டத பேரொல மமதையினும் மூர்விடு வித்தன மேர்படு தார்க்கையை யுபகாரித் திருமென்றான்.

பிற்காலசம்பவச் சருக்கம்.

உடங்

(இ-ன்.) இவ்வாறு அம்ருவர்னரின் கொழுப்புரிமை எனையும் ஆதினாக்களையும் நால்வருக்குஷகோடுத் துரசன் பின் காஞ்சிமாக்கரம் வந்துகோர்க்கு சிலகாலங்கட்டுப் பின் காவந்துகட்டத்திருக்கும் மூவாறும் மூஸ்தயிட்டுக்கொண்டதால் இவாசனது அகங்காரம் நீங்கித்தென்று கருணைக்கர்க்கு நீங்கள் தூர்க்காடேவியைப் பாட்டித்த மக்கிருப மமநையால் எம்மை அலக்கியன் செய்தபடியால் உம்முக்கையை ஆதினாக்கிலிருக்கு கீக்கினேம்; இனி நீங்கள் அத்தூர்க்காடேவியை ஹித்தமாகப் பூஜித்து கொண்டிருக்கவேண்டுமென்று கொல்லிப் பின்னும் சொல்வான் கென்னிச்சோழபூதி. (எ-று.) () * (13)

(அரசன் பாகோரமோழி)

அவன்பெய ரான்முன மனித்திடு மானிய மானதை மாத்திரமே
கவன முமக்கருள் செய்தன மென்றனன் காவல் விடுத்தனன்மற்
• நவர்கள் வளம்பதி சார்தரு மூரிலங கங்கு, சனித்தனியா
யிவார்க் குடன்படு மிடமினி யவமதிப் பிளரி யிருஷான்றன்.

(இ-ன்.) அத்தூர்க்காடேவியை விலக்கிட்டதன் பொருட்டு நமக்குக் கொடுத்த மானிய மாத்திரம் பெற்று ஆதினாக்கைச் சார்க்கு கிராமாக்கரங்களில் உங்களினத்தார் எங்கே இடுக் கருகின்றனரோ அவ்விடத்தில் நிக்கின்தைய நச் சுகமேவிருங்கவென்று ஹித்துக்கொல்லிச சிறையினின்று நீக்கிச் சுர்கரித்தான். (எ-று.) (க) * (94)

(இதழதல் ஐந்துகவிக்.ர் கநுணீ வெம்பெபதுர்யாமி
காரணமுமிக் கூறும்.)

மண்டல முங்கெடி கொண்டிருமூடி மக விவெம் யாமளையைக்
கண்டெவ ரும்பய மன்றிந் யங்கிடச் காலில் விலகங்களும் மேற்
கொண்டதை வண்றிப்பில் பொருத்தி பொன்ற நாள் து மரித்தகிறு
துண்டிழை தூற்சர டிட்டவக் காரணத் தோராடாக்களாருர்.

(இ-ன்.) உலகமெல்லாம் நடிகடுவதுபடிப் பாரிய உயிர்க்கூடியமாகிய தூர்க்கையை யாவாறுக்கும் அசமம் கீழதும்வளைனாம் இங்கிடத்திலேயே, தங்குகவென்று காவில் சிலைத்துறைக்கோட்டு விலகங்கரித்து மரித்தகாணத் தினால் அவ்வேழுகோத்திரத்தினரும் சரட்டுக்கணக்கொனப் பெயர்பெற்றார்கள். (எ-று.) (க) * (95)

அன்பொடு சோழ னளித்த பெரும்பதி யறுபதி னுங்கதனு
தன்படு மூர்களை யுங்கீழ் மேனை பெண்சிடம் பகுங்கதனு
வின்புற கணிதர்மே நூட்கீழ் நாடனென் நியம்பின ரதுகொண்டே
வன்புவி மேவும் வகுப்பு மிரண்டென வாய்ந்தசொ லேயின்ததுவே

உதச

ஸ்ரீகருணீகர் புராணம்.

(இ.ன.) சென்னிச்சோழ மஹாராஜாவால் முன்பு கொடுக்கப்பெற்ற தலைமைகரங்கள் அறுபத்து நான்கையும் அவற்றைச்சோந்த உபதிராமங் களையும் அம்மன்னவனுக்குப் பின்வங்க அரசர்கள் மேல்ஸாடென்றும் கீழ்க்காட்டன்றும் இருபிரிவாகப் பிரிந்துமையால் அவ்வப்பீரியகளிலிருந்தவர்கள்கு மேல்காட்டுக் கணக்கர், கீழ்காட்டுக் கணக்கரொன் இருவகைப்பெயர்களும் வந்தன. (எ.ற.)

(கஅ) * (96)

(கலிவிநுத்தம்.)

மேன்டர் களிர்சில மெல்லியர்சிர்
தாஞ்சி வரத்தட மேவிறைவ
னேஞ்சியெவ் லூரினி ரென்றலுமே
கோலேடோ கூறவொன் ஞமையினே.

(இ.ள.) (பின்னாலுரு காலத்தில்) மேல்காட்டார் வகுப்பைச் சேர்ந்த சிலகருணீகமாதர்கள் தடாகத்தில் ஸ்காஞ்செய்து வருகையில் அவர்களை வழியித் தந்தித்த அரசன் அவர்களை கோக்கி சிங்கள் எந்த லூரிலிருப்போர் என்ற வினாவு, அம்மனகையர்கள் அரசனேடு வார்த்தையாடச் சங்கோச முற்றதனால். (எ.ற.)

(கக) * (100)

கைகாட்டிய காரணம் தாற்கணிதர்
கைகைத்தெரி விழுக்கமை யாற்றயவாய்
வைகப்பெரு மானகை மந்த்ரியொடிச்
செடுகைதெரி தற்குனா செப்பினாலுல்.

(இ.ன.) தாங்கள் கரு கூக்மா சொன்னுமூன்றை விளங்கக் கைஜாடை செய்தபடியினால் அதன் பொருளையறிந்த அரசன் இவர்கள் இவ்வாறு கை கைசெய்வானேன் என்று மந்திரியை வினாயினான். (எ.ற.) (2-0) * (101)

அதுவேயவா கந்தபென ஏணானலுடன்
மதிமந்த்ரி விளம்பிய தாலவர்கை
நிதமில்லுள வேலையி னுக்கிகழ
விதிமேவின ரென்றனர் மேலவரோ.

(இ.ன.) மந்திரியானவன் அம்மாதர்களது கற்புடைமையால் அவ்வாறு செய்தனவென்று அரசனுக்குக் தெரிவித்தான். அன்றமுதல் கிரக கிருத்தியவங்களைச் செய்யும்பொழுதும் பிறகுஉன் வார்த்தையாடாமலிருத் தல் விதியாக வழங்கிறது. அவர்களை கைகாட்டிக் கருணீகரொனப் பெயர் பெற்றார்கள். (எ.ற.)

(க.க) * (102)

(பிற்கால சம்பவச் சநுக்கம் மற்றும்.)

ஆசப்பாயிரமுட்படக்கூடிய சுருக்கங்கள் கூ-க்கும் செய்யுட்டோடை #0க.

பதின்மூன்றுவது

ஸ்ரீகருணீகர் புகழ்ச்சுறிய சருக்கம்.

நாவையூ

[இச்சருக்கத்தால் இவ்வம்சன்றவர்களின் கீர்த்திப்பிரதாபங்கள் அணிக்கப்படுகின்றன.]

வேறு.

ஷாத்தபதி யகரமுஞ் சீர்காரி யங்களும் மன்னுமான் திரிமிகிமையும் முத்தமி மீயற்றையும் தருமமும் பெருமையு முகப்ரசா தத்தினியல்பும் மத்தகு குணத்தழுகு மருவுக்கு மணம்வந்த தாகநிலை வாகுமூறலா ஹத்தமமனத்தருல கக்கர மெடுத்தெழுது மோதிமச் சீர்கருணாரோ.

(இ-ன.) மேல் நாம் கூறியவாறு அகரங்களும், இராஜாங்க உத்தியோ சங்களும், மந்திரியதிகாரமும், முத்தமிழ்க்கல்வியும், தருமமும்; பெருமையும், சருணையைக்காட்டும் முகவிகாசமும், இத்யாகி குணங்களுக்கேற்ப வாக்னைக்கோர வாக்னையுண்டானாத்போல இவற்றேடு அழகும் பொருந்து; தலால் உத்தமமான விலேகிகளாவார் உலக வியல்புகளைத்தையும் கை ணால் எடுத்தெழுதிக் காட்டவல்ல அன்னக்கொடிப்படைத்த சீர்கருணீகர்.

(எ-று.)

(ஏ)

வேறு.

ஏந்தையர்தால் கணக்கெழுது யின்னம்பூ ரூடையானை வந்தொருவன் கணக்கென்ன ஓழிந்மெப் னேசனூர் ஜின்தமகிழ்ச் துளகணக்கைச் சிறுவன்போ ஓளைக்கைவினு வந்தமர போர்க்கெதிரா யெவர்மரபை யறநவோமே.

(இ-ன.) இன்னம்பூரில் சிவாலயக் கணக்கெழுதுவோராகிய ஓர் சீர்கருணீகனை அவ்வூராளி கணக்கைப் பரிசோதனைசெய்து தப்பிதங்கண்டு காரணம் வினாவு, அவர் பொருட்டாக ஸ்ரீபரமசிவமே ஓர் கருணீகச்சிறுவன் போலுருக்கொண்டு அந்து கணக்குகள் உண்மையென ரூபிக்கப்பெற்ற இவ்வம்சத்துக்கு நிகராக வேறந்த வம்சத்தைச் சொல்வது? (எ-று.)-

இச்சரித்திரம் இன்னம்பூர்ப் புராணத்திற் காணப்படுகின்றது. இக் அம்சத்திலுதித்த சீர்த்திமானகளைப் புகழுத்தால் இவ்வம்சத்துக்கே

உடசு

ஸ்ரீகருணீகர் புராணம்.

ஓந்தங்கூறத் தொடர்ச்சிய கவிஞர் இதுபொன்று இன்னுஞ்சில் பிழ்னாரு
வன காணக.

(2)

சீத்தலைச்சாக்தி கருணீகரேன்!

வாய்த்தலைப் பதிகாரம் வரவிளங்கு கொடிப்பலுவல்
பார்த்ததறோ தியஞ்சங்கப் பலகையின்வாழ்ச் சூழப்பாலாத்
சீத்தலைமார் நியசாத்தர் சீர்கருணர் குலமவீனகப்
பூத்தலமேல் வக்தார்தம் புகழையெவர் புதுஷ்வதோ.

(இ-ஏ.) (நவரசமும்) பொருந்திய சிலப்பதிகாரமென்னும் பெருங்காப்
பியம் தன் பின்னால்வர அதிர்க்குறவுக்கைத் தொடர்புடையதாய் (முன்)
விளக்கிய மணிமேகலையென்னுங் காவியத்தை லோகோபகாராந்தம் முற்
நக்குறியும், சங்கப்பலகையில் (கண்டச்சக்கப்புலவருள் தாழுமொருவராட்).
வீற்றிருக்கு திருவள்ளுவர் குறவாகிய முப்பாலினால் தமது சீத்தலைமாரத்
பெற்றும் சீர்த்திப்படைத்தவாகிய கூலவாணிகள் சாத்தனுர் இவ்வுலகின்
ஙன்னேச் சீர்கருணீக வம்சம் விளங்க அவத்தினர். (ஆகலால் அவருடைய
மரபினரின் மிக்க புகழை முற்றக்குறவுவர் யாவர்? (எ-ஏ.)

தயிழ்ப் பெருங்காப்பியம் ஜங்கனுள் இரண்டாவதாகிய சிலப்பதிகாரம்
கோவலன், கண்ணகி இவர்கள் சுரித்திரத்தைக்கூறுவது. இதனைச்செங்
தவர் இளங்கோவடிகவென்னும் அரசர். இக்கோவலனுக்கு மாதவியென்
அம் வேசை வழிற்றித் திரந்தவளாகிய மணிமேகலையென்பவன் புத்தமதத்
தைக்காரர்க்கு பிரமதகண்டனஞ்செய்து துறவுடையுடு புகழுந்த சுரித்திரத்
தைக் கூறுவது மூன்றாண்காப்பியமெனப்படும் மணிமேகலைதூல். இல்து
அங்காலத்துப் பிரசிந்தமாயிருந்த பெளத்தமதக் கொள்கைகளை என்கு
புகன்ற தயிழ்ரினுர் யியர்து பாராட்டும் சொற்பொருண்யங்களும் ஆழ்து
நூலுகிய கருத்துக்களுமையதாய் விளங்குவது. இந்தாகியாகிய
கூலவாணிகள் சாத்தனுரை அப்பெயர்கொண்டு வணக்க வம்சத்தவரொன
மருள்வார் பலர். இக்கருணீக புராணத்தைக் கண்ணாலுமேன் யாங்கருதி
யதுமவ்வாறே. இக்கலியால் அவர் கருணீக வம்சத்தினொன் கெள்ளிடை
மலைபோல் விளங்கவால், அப்பெயர் அவருக்குக் குடிபற்றியன்று, தொழில்
பற்றி வழங்கிந்தெனக் கொள்ளக்கீட்டத்தல்லிக். இவ்வாகியர் வழூக்க
ணிரம்பிய பாடல்களைக்கேட்குந்தோறும் ‘அன்னே! இல்து நக்தமிழின்
பெருமை குன்றற்கேதுவாமே; இவ்வழுவிய பாடல்களைக் கேட்டாயிருக்க
கடுமைவிதி இத்தலைக்கண்ணதன்னாலோ?’ எனக் கருதி, அதற்குக் கழுவா
யதைத் தம் சிரத்தின்கட்ட பல்காந் நங்கரங்கொடுப்புத்தலவின் சீழ்க்கொண்
ட்டுமையற்றிச் ‘சீத்தலைச் சாத்தனூர்’ எனப் பிறதோர் விசேடணப்பெயர்.

ஸ்ரீ கருணாகிரி புத்தகம் கருக்கம். உடன்

பெற்றுள்ளன்பதும், திருவள்ளுவர்கள் அரசுக்கேறிய காலத்து அந்தனயைச் சொன்னது மதில்து விவராசக்டி ‘மருத்துவன்று மோதரனா’ என்னும் மற்றொரு சுகுப்புவர் “வர்ணார்முப்பாலாந் - நலைக்குக்குடும் தீர்வுகாத் தங்கு” என்பார்முப்பதும் திருவள்ளுவர்மாலையால் விளக்குகின்றன. இப்புராணம் அத்சேரிப் புரவாக்குதையாலும் இவர் மரபறிவிக்கும் வேறு நூல்கா கிட்டாக்கம்யாலும் திவரது குஸம் யியாதிருக்க எம் தமிழகம் இனி இப்புத்துண்ணமகனுடு பொலியுமென்க. இர்குக் கூறிய வரலாதுகள் இக் கவியின்கட்ட சுருக்கவலாதாலும்யாறு. சிலப்பதிகாரம் கணக்கெடாடாபின் முற்பிடுவதெலிலும் காலிக்கான் மன்னீடுகளை மூடுபட்டடேயெனத் தற்காலத் தமிழ்ப்புலவா கருதுஷ்டு வாய்மையீபாமென்பது “சிலப்பதிகாரம்வர விளங்குகொடுப்பனுவல்” என்னுஞ் ரோந்திருடூரால் வலியுறுத்தப் படுவது காலனாக.

(ந)

(வம்சந்தலைவன் ஏழுஷ்காறுதல்)

வேறு.

தீ மாண்புமின்பும் வந்துணர்க்க மறவியார் தமக்கெலரிவ்
காண்ட லளவை யேறுநற கருக்கெலாம் வருக்குமே
மூண்புசே ரளிந்தல்சேர்த்தன் முற்றுவித்தல் செய்யுமெம்
மாண்டவர்க்கும் வினையிட்டுன்ன மறையுஞ்சித்துக்கூடுத்தோ.

(இ.ன.) (த,ந,ந,ம் விதித்தகான் நெருங்க) இத்தும் மீண்டும் பிற்கும் வந்து கொழில்லசும்பும் யமக்கருமாக்குக்குப் பிரத்தியூக்கு முதல் அனுமான், ஆகமப் பிரமாண பூவுமரை எல்லா மர்மாகளையும் விரித்துநாத்தும், சிருஷ்டி, திதி, சக்காரமென்றும் முதறொழிறுக்கு தலைவர்களாகிய பிரம விஷ்ணு குத்திரக்குங்கும் ஜீவங்களின் கலவனை தீவினைப் பகுதிகளையுள்ள வாறுவாததுகின்ற சித்திரகுப்தர். (அவர் வம்சத்துதித்த சீர்கருணீகர் புதழ் எத்தகையதென்று யாம கூருமலே சீவர் அறீவிராக.) (எ.று.)

இஃது குறிப்பெச்சர்தால்விறுதி நிறுக்கிந்து இந்திரியவிஷய சையோ
கததாற் காண்பது பிரதயங்கும்; காண்ப்பவனவநநை எதுவாக்கொண்டு
திருஷ்டாந்தச்சிதம் அதுமித்துண்ணமயுணர்வது அனுமானம்; ஆப்தவாக்கி
யத்தை உத்தேசம், இலக்கணை, சோதணையென்னும் கருவிளைன் மெய்
பெறக்காண்டல் ஆகிம் என்ப. இவந்தின் எனை விரிவுமீனை வைசேஷிக
நாலுட்கான்க. வம்சத்தலைவனத் துறித்து வம்சத்துக்கேத்தங்க்கற்று
இக்கவியென்க.

(ங)

உடை

ஸ்ரீகருணீகர் புச்சணம்.

(சித்ரருப்தனை வழிபழைநைமை.)

வேறு.

† மேடமாக் திங்க டன்னில் விதித்தனிச் தினாயில் வந்த
நாடிய பருவங் தன்னி னவலித் தானி யங்கன்
மாடமே வைத்துச் சித்ர குத்தருக் களிற்குப் பூசை
பீடதா யியற்ற வல்லோர் பெறுவாரோ பிரம வேரகம்.

(இ.ன.) சித்தினாமாதப் பெளர்ணயியில் வரும் சித்தினா நகாத்திரத்
தில் எவதான்யமுதலியவந்றை வைத்துச் சித்திரகுப்தனாப் பூஷப்போர்
பிரமதேவர் வசிக்கும் சத்தியலோகத்தையடைஞ்சு மஹமயிற் சகமுறவார்
கன். (எ.று.)

(க)

(இதுவுமது.)

† மடலெழுத் தானி பொன்னுல் வெள்ளியால் வகுத்து கொன்யேற்
கடறனி லுதித்த சித்ர குத்தராங் கருணர் தம்மை
பிடமுற வைத்தே மேட பருவத்தி ஞேன்பு செய்தோர்
குடையிதி யிரணி யந்தான் கொடுத்தவர் பெறுவார் குத்தி.

(இ.ன.) ஓலையும் எழுத்தாணியும் தங்கத்தினாலும் வெள்ளியாலும்
செய்வித்து கூடிராப்பியினின்றும் அவதரித்த சித்திரகுப்தனா கெல்லின்மீது
பிரதிமையிலக்கி ஆவாகனஞ்செய்து பூஷித்தவர்களும், அக்காலத்துச் சற்
பாத்திரத்தில் குடை, பாதரகை, திரவியம் முதலியவந்றை அவர் பெய
ரால் தானஞ்செய்தவர்களும் மோகானந்தம் பெற்று வாழ்வார். (எ.று.)

சித்திரகுப்தர் குரிய புத்திராகவன்றிப் பிறிதொரு மக்வங்தரத்தில்
கூடிரசாகரத்தினின்றும் காமதேனுவின் கருப்பத்தினின்றும் அவதரித்தன
ஒனக்குறும் நாற்களுமுளவாதலால் ‘கடல்தனி லுதித்த’ எவிலும்
ஆதித்யபுராணத்துடன் முரணுதென்க. இவ்வண்மை நான்முகத்து ‘கரு
ணீகவம்ச நிருபணம்’ என்னுர் தலைப்பின்கீழ்ப் பரங்கக்காட்டினும் ஆண்
ஊர்க்.

(க)

(இதுவுமது.)

† அந்தண ரமுது கொன்றும் போதினி வந்த கன்றுன்
முந்துறு சித்ர குத்தன் முதலவர்க் கருத மீங்கே
வந்திடப் புரிந்து வேதம் வாயினாற் பேசிப் பின்னும்
புந்தியிற் பஞ்ச வாயு புசித்தபின் னுகர்வர் மேலோர்.

ஸ்ரீகருணைகர் புகழ்வுறிய சருக்கம். டெலி

(இ-ன.) சித்திராகுப்தர் ஜயங்கி கொண்டாடும் காலத்தில் பிரப்பான சுமாராதனை செய்வித்து யமதர்மாஜலுக்கும் சித்திராகுப்தருக்கும் அர்ப்ப ணஞ்செய்து வேதகுத்திரபாராயணம் பண்ணி பஞ்சப்ராணாஞ்சி விரப்பிய பின்பே கல்லோர்கள் பாரனை செய்வார்கள். (எ-ஹ.) (ஏ)

(சித்திராகுப்தனை வழிபாடற்துக்காரணம்.)

† சித்திராப் பருவங் தன்னி ஒத்ததனன் சித்ர குட்க
ன்றினை மழுஞா யுன்னி யருச்சீனாக் கடன்களாற்றிற்
சித்தியும் பெறுவார் பாவங் தீருமே யேம னாரி
வித்திற ன.நிச்தே வன்னே னிரங்குவா னநங்கள் சொற்றே.

(இ-ன.) சித்திராமாதச் சித்திரா நகூக்கிரப் பருவாலத்தில் சித்திர
குப்தர் திருவுவதரித்ததால் அவரது ஜயங்கியாக அந்தாளைக் கொண்டாடி
அர்ச்சனைசெய்தால் இஷ்டார்த்த சித்திரைப்பெற்றுப் பாவனராவார்கள்.
(எப்படியெனின்) தன்னைத் துதிக்கும் யக்தர்கள்மேற்கிருபைக்காங்கு யம
தர்மராஜலுக்குச் சிபார்சுசெய்து அவர்கள் பாபத்தை மாற்றுவார். (எ-ஹ.)

(கணக்களின் மரபு மேம்பாடு.)

† கணக்க ராணவர் யாவரும் மரபுகாட்டாமல்
வணக்கிப் பிள்ளையாய் வந்தனர் மாங்கில மதனீற்
குணக்கு நோக்கிய விநாயகன் கோட்டெட்டுத் தன்றே
மணக்கும் பிள்ளையா ரொன்றுபேர் பெற்றது மண்ணில்.

(இ-ன.) ஸ்ரீகருணைகவுமசுந்தோர் யாவரும் தமது குலப்பெயலாத் தெ
விவபெறக்காட்டாமல் நிகர்விகளாய்ப் பிள்ளைப்பட்டப்பெயர் புளைந்து உல
கத்தின்கண்வந்தது தமது எழுதுந்தொழிலாலேயாம். (இதற்குதாரணமாக)
ஸ்ரீமஹாபாரதகதையை மக்மேறுகிரியாகிய வேட்டில் தமது கொம்பாகிய
எழுத்தாணிகொண்டு எழுதிய காரணத்தாலன்றே விநாயகரும் பிள்ளையா
ரொனப் பெயர் பெற்றனர். (எ-ஹ.)

கைபடிய எழுதுந்தொழில் சிறார்களதாலவின் அங்களம் எழுதுந்தொ
ழிலைத் தமது ஜீவனுர்த்தமாக உடைமையின் இவர்களுக்கும் பிள்ளையென்
னும் மரபுப்பெயர் வழங்கிறதென்பார், உதாரணமாக விநாயகரும் ஓர்கால்
பாரதகதையை எழுதியகாரணம்பற்றியே ‘பிள்ளையார்’ என்னும் பெயர்
பெற்றனர் என உவமானப் பிரமாணங்காட்டி நிருபித்தனர். ‘பிள்ளையார்’
என்பதில் ஆர் விகுதி உயர்த்தங்களுக்கு ஒருவனாக்குறும் பன்றுமெமாழி.
“நோழி யுலகத்து மதநாலொ டைட்தென்று நிலைசிற்கவே - வாடாத தல
வாய்மை முனிராசன் மாபார தஞ்சொன்னா - கோடாக வழிமேரு வெற்

யாக வெட்டி கொழுத்தாணிதன் - கோடரக வெறுதும் பிராணைப் பண்டிக்கண்பு கூங்காம்ஹோ ” என்னும் பாரதப் யாயிரத்தாற் பிராணைவாரி பாரத மெழுதிய கலையுணரப்படும். (க)

(துலசீசிறைநாயனுர் கருணீகடோ.)

வேத.

கலந்தரு மீன் வன்பா ஞாமேயே மதுரை வாழ்ந்து
சலந்தனில் வங்கெ மூந்த சமணாக் கழுவி வேற்றி
நிலந்தனி வங்கெ மூந்து நிறுமே நிஜையாய்ச் செய்த
குலந்தனிற் கணக்க ஞாங்க ஞாங்க குலச்சிறை நாய ஞாரோ.

(இ-ன்.) நன்மை மிக்க கூன்பாண்டியனிடம் அமைச்சாராக மதுரை
மீன் கண்ணிருந்து சம்பந்த சுவாமிகளோடு (மதவாதத்தாற்) கோபித்துத்
நிர்த்துத் தோல்விபுற்ற சமணாக் கழுவிலேற்றியும், சிவனின்னாமாயிய
விழுது பஞ்சாக்கரங்களை ஸ்தாபனாஞ்சுசெய்தும் உபகரித்த குலச்சிறைநாயனு
ரும் கருணீக மரபினாயோவார். (எ-று.)

ஒருவரடைந்த மேம்பாடு அவர் வம்சத்தையும் தழுவுமாகவிள் இது
வும் கருணீகர் புகழ்க்குறியதேயாம். மேல்வருவனவற்றிற்குமீதொக்கும்.

ஏசைவசமயத்திருவடியார்கள் அறுபான்மூலாருள் ஒருவராகிய குலச்சிறையரின் சரித்திரவரலாறுகள் திருவினோயாடல் கூன்பாண்டியன் கூர்த்
நிர்த்தவடலம், சமணாக் கழுவேவற்றிய படலங்களாலும், பெரிய புராணத்
தில் குலச்சிறைநாயனுர் புராணத்தாலும் அறிக். பெரிய புராண ஆசிரிய
ராசிய பெருந்தகைச்சேக்கிழார் சிலவடியார்களின் மரபுகூறினாரிலர். அக்
ஙாலத்தேயே அஃநு விளங்காமையாலே பக்திக்கலை பாராட்டவந்தார்க்
தாக்குத்தன்மையின் மரபாராப்சுசிசெய்து பின்னுணாத்தல் அவசியமா
விந்தின்றுதலானே அவிந்திலம். சரித்திரநாயகரின் தாதை, முதாதை,
அண்ணையாதியோர் பெயர் கூருமே எந்துணைச் சரித்திரங்களில்! ஆதலி
எஃநு டாவன்று. அவ்வதூரும் கீர்த்திபெற்றே ரொம்மரபினரென்னும்
ஈட்டம் அவ்வம்மரபு தீற்கட்டேயுள்ளவன்றிப் பக்திரௌரி நூற்களுக்கடமை
பெற்றவல்ல. ஆகவே அதனுறுண்டாயிருக்கியாது? இவர் வம்சயின்ன
தென்றறிவிக்கும் வேறுதால் கிட்டாமையானும், மதுரைப்பிராந்தங்களில்
சமணசமயம் பரவியிருந்த காலத்தே ஏழுக்க இப்புராணம் கவனிப்போன்று
பெறுது முலைச்சிறைந்துபுக்கியிருந்ததானும் மரப்ரீயாருள் ஒருவரீம் என்க
ஊப்பட்ட குலச்சிறையாடிகளின் மரபு இனி காந்தமிழுக்கம் காலத்திற்குச் சிறந்து
ஏவீபயற்வீங்குமென்க,

(ஏ)

ஸ்ரீகருணீசுர் புகழ்ச்சுறிகு சருக்கம்.

உடை

(தங்கீரி கருணீசுர்.)

பனிபுரி சங்க மாணப் பலகையிற் தலைவர் ராகிப்
புனிதனும் புராரி முன்பு பொருந்தியே வாது செய்துங்
கனிமெழுஷ் வள்ளி பங்கன் கந்தர்க்குப் படைவிரித்தான்
எனிபெருங் கணக்க னுண க்கிரப் புலவன் ருனே.

(இ-ன்.) வித்வன்மணிகளுக்கு ஆகனமாக, தன்ஸள்ளி செய்வதாகியும்,
மெற்றையோருக்கு உடுக்கந்தருவாகியும்) விளங்கிப் பெருமைபெற்ற சங்கப்
பலகையின் மீது கண்டச்சங்கப்புலவர் நாற்பானைப்பதின்மருள் தாமே
தலைவராக வீற்றிருக்க கமிழாராய்க்கும், பரிசுத்தாகிய ஸ்ரீவெபஞ்சுமாறு
டன் எதிர் நன்று வாதிட்டும், சுலையிக்க சொற்களையுடைய வள்ளித்து
காயகராகிய ஸ்ரீசுப்பிரமணியக் கடவுளுக்குக் திருமூருகாற்றுப்படையென்
ஞும்'பிரபங்கமருளிச் செய்தும் கீர்த்தி வழிந்த நக்கிரரும் இக்கருணீசுமிர
பின்றோ. (எ.து.)

‘பொருந்தியே’ என்பது ‘பொருந்தவே’ என்றும், ‘படைவிரித்தான்’
என்பது ‘முருகாற்றேநி’ என்றும் பாடமுண்டு. பொருந்த வாதுசெய்:
தல் இலக்கணமுறைகாட்டி வாதித்தலாமரதவின் அங்காறன்றி யுத்திலை
தஞ்செய்தமையின். ‘பொருந்தியே’ என்னும் பாடமே கொண்டாம். பனி
புரி என்னுங்கொடர் இருபொருடரும். பனி - தண்மை, உடுக்கம் எனும் பல:
பொருளைருக்கங்வதவின் அவ்விரண்டைனையும் வருவித்துப்பயன்கொண்டாம்.
ஒரு தொடர்க்கிருபொருள் கூறவ் யோகவியாகமென்னும் நூற்
புணர்ப்பு. “யங்கங்கூடாதம்மரபினாவே” என்னாஞ் குத்தியெப்பகுதிக் கிரு.
பொருங்கூறி ‘முன்னிருபொருள் பாடவரைப்படைவெல்லாம் இந்துப்புணர்ப்
பாகக் கொள்க’ என்றார் கேளுவனையரும் (தொல்காப்பியம் 11-வது குக்
திருவினா). முன்பொருளில் ‘பனி’ குணப்பெயர். பிறபொருளில் முதனி
லைத்தொழிற்பெயர். வித்வக்கழகப்போர் நிகழாமை நாட்சிச் சுக்தரக்கடவுள்
தங்க பலகையாதவின் ‘மாணம் (பெருணை)’ என அடைவேண்டிற்று. நக்
கீர் சங்கப்புலவருட்டையைப்பெற்றுர் என்பதை திருவிளையாடல் கங்கத்
தார் கலகந்தீர்த்தபடலம் ஏன்கு விளக்கும்.

சண்பக்காறன் தன்மனைவி கூந்தலினியற்கை வாசனையைற்று ‘என்
சருக்கிலுண்ணம் யுணர்க்கையமறூப்போர் பெதுவு’ என்றிட்ட பொற்கிழி
யைத் தருமிகி என்னும் அந்தணப்பிரமசாரி வேணுதலால் ஸ்ரீசௌக்கேஷன்
(வொங்குதீர் வாழ்க்கை...) எனத்தொடக்கிய திருப்பாசுரமருளிப் பெறு
விக்க, அது பொருத க்கீரர், அக்கவி பொருட்குற்றமுடைத்து என
வாதிட்டு, நாவலருக்கொடு வங்கெதாதிர்த்த பரமசிவம் கொற்றினிழி காட்டியும்

உந்த

ஸ்ரீகருணீகர் புராணம்.

அனுமாது ‘உடம்பெல்லாங் திவிழிகாட்டினுங் குற்றங் குற்றமே’ எனச் சாதித்து இனாறவன் சீற்றத்தால் பொற்றுமணையில் வீழ்ந்துணர்வுதித்து அகத்தியர்பா லிலக்கணமரபறிந்து அக்கடவுளின்மேற் புகழ்க்கவி பாடிப் பொற்புற்றார் என்றும், ஓர்காட் பிரயாணம்போமார்க்கத்தின் சித்தியர்மனு செய்யப் புக்க தடாக்கதில் சிருத்திம் விசித்திரத்தால் ஓர் மரத்தைழ பாதி மீலூம் பாதி பறவையுமாய்ப் போராவைதை நோக்கிச் சிவத்யானாநிலை மாறு பட அப்புதம் இவ்வா ஓர் குகைக்குட்செலுத்தி ஏற்கனவே தொகுத்து வைத்துள்ள புலவருடன் இவணையுமுண்ண நீராடிவரச்சென்றவையைத்து அவ்விபத்தின் மீட்பார் நங்காக்கதனே எனக்கருதித் திருமூருகாற்றுப்பைடை என்னும் நால்கூறி அக்கடவுள் கிருபையால் பூத்ததை ஜெயித்து மீண்டன வொன்றும், பெஞ்சுளிலக்கணமின்றி வருந்திய வருத்தமகல் ‘அன்பினை தினை...’ என்று தொடங்கிச் சோமசந்தநக்கடவுள் இயற்றிய இறையனுர் திகப்பொருளுக்குரைகண்டவர்களுள் ஈக்கிரே கன்கு மதிக்கப்பட்டனர் சுப்ரமண்யாம்சராகிய மூலைச் செட்டிச்சிறுவரால் என்றும் இவரது பெரு மூகள் நூற்றளவுணர்த்தப்படுகின்றன. இப்புலவர் சிவபிரானேடு வாது செய்த காலத்து அங்கடவுள் “அங்கம்பிளக்க அரிவாளிசெய்தடவிப் - பாங்கம்படவிரண்டு கால்பரப்பிச் - சங்கதனைக் - சீர்க்கொனவறுக்குங் கீர்ணே வென்கவினை - யாராயுமுள்ளத்தவன்” எனவே, இவரும் “சங்கறுப்பதெங் கள்குளஞ் சங்கரனுர்க்கேதுகுலம் - பங்கமறச்சொன்னாற் பழுதாமே - சங்கை - யரித்துண்டு வாழ்வோ மரணேனின் போல விரந்துண்டுவாழ்வதிலம்” எனக்கூறியின்த நோக்கின் இவர் தங்கத முதலியோர் சங்கந்கடைந்துவிற் றந்தெழுழிலையுண்டையவர்களென்றும், ‘மதுணாக்கணக்காயனுர் மகனார் ஈக்கிரே அர்’ என்னும் வழக்கைநாடின் இவர் கருணீகவம்சத்தவரான இந்துஷ்டு காதற்கேற்ற பொருத்தமுடைமையும் விளங்கும். (க)

பின்வருங்கவிகள் மூற்றும் இவ்வம்சத்தவரின் கீத்திகளைப்
பலவாறு வரிசீதித்துக் கேல்லும்.)

வேறு.

ஆரோமுது மெழுத்தினையு மாராயிற் சுபடமுண்டா
ஆரோமுது மெழுத்தில்லை யுலகினுமெண்ண டிசைமீதுஞ்
சீராமுது மாந்தரிகுலச் சீர்கருணார் கணக்கினிலே
பேராமுது மெழுத்தன்றே பெறுமெழுத்தாய் வணங்குவதே.

(இ-ங்.) இவ்வுலகின்கண் எல்லாரும் எழுதும் எழுத்தையும் ஆராய் வோமாவின் அவை கடைத்தாலெழுதப்பட்டனவாகவுமிருக்கும்ரதுன்றி அவ் செழுத்துக்கண் புஜ்யதைக்குரியவுமாகா. பூவுலகத்தும் அடிட்டிக்குக்களிலூம்

ஶ்ரீகருணீகர் புகழ்க்கறிய சருக்கம். உரை.

தங்கள் புதைமுழுகிவைக்கின்ற மசியூதிகளாகிய இக்கருணீக வம்சத்தி னர் தமது கணக்கிலே எழுதும் பெருமைமுத்துக்களே யாவருடைய மதிப்புக்குமுரியதாய் வனங்கப்படுவன. (எ.று.) (க.க)

மறையிடத்து வடசொல்லும் வடசொல்லிற் தென்சொல்லுங்
 துறையிடத்துப் புகழுங்காத் தென்ஜலகி னலவாஞ்சீர்
 செறியும்வேற் காம்வில் வளாடர் சீர்கருண
 ரவிவுமுதற் கணக்கன்றே வளைவருக்குஃ தெரிகணக்கே.

(இ.ங்.) வேதக்துக்குரிய வடமொழியும், அதனை நிர்த்து முரணையிட தென் (தமிழ்) மொழியும் ஆகிய இவ்விரண்டையும் அவற்றின் பயண்களைக் கருதிப்புகழும்போது பழையமையாகிய இங்கிலகில் அவை அத்துணைச்சிறப் பினவுல்லவாம். வேல்கிரி, தக்காவினையுடைய காம்வில் காட்டுச் சிர்க்கு னர்; தங்கள் முதன்மைபெற்ற விவேகத்தினுலெழுதுகின்றதும், யாவருக் குங்கணித நட்பத்தை யறிவிப்பதுமாகிய கணக்கொன்றே மிக்க சிறப் பினையுடையதாவது. (எ.று.)

வடசொல்லின் என்பதில் இன் ஜந்தாம்வேற்றுமை ஒப்புப்பொருளில் வந்த உருபு. வடங்கு என்பதற்கு, தெற்கு என்ப தெற்கிரமொழியாதவான் நிகருற்று முரணையிமொழி என்றார். ஏதுத்திருவாக்கு வேதத்தை அருளிக் கொட்டதோ அத்திருவாக்கே “அங்பினைந்தினையை” மருளிற்றாலா னும், பாணினிக்கு வடமொழியும், அதுத்தியனர்க்குச் சென்றமொழியும் உப தேசித்த முதங்கடைஞ் நம் சுசபதியேயாகலாலும், அவை ஒன்றினாலுன் துயர்வுதாழ்வதற் கீன்றிலும்குவென்க. இவ்வுண்மையைறியாதார் தம் மதங் காட்ட ஜந்தெழுத்தாலென்கியேயோ என என்னிக் தம் வெள்ளநிலு காட்டி வேதத்ப்படிப. “என்வெணன்ப வேலை யெழுத்தென்ப விவுவிரள் இம் - கண்ணென்ப வாழுமுரிங்கு” “என்னுமெழுத்துங் கண்ணொன்த தகும்” என எழுத்தினும் முற்படவாருஞ் சிரப்பிற்ற எண்ணொலான், அது மொழியிலும்யார்ந்ததாம். எழுத்தியாகும் ஸலகவொழுக்கம் ஸிரப்புவன். எண்ணியாரான் அதுசெய்ய வியலாமை ஈங்குசிறப்பு. இதனாற் கணி தம் இலக்கணத்தினும் சீரிதென்றேதுக்காட்டி, அக்கணக்கு மினமை பூண்ட கருணீகர்பெருமை விளக்கப்பெற்றாது. (க.க)

பழுத்தாலிற் புள்ளேபோற் பானாயெலா ஸிலங்கிறத்த
 முழுத்தானு விவானவே மொழிவதுவும் பொய்யலவே
 வழுத்தாத வழுத்துவரு மக்தரகுலக் கருணை
 கொழுத்தானி தனையெழுத்தா வெவர்க்குமெழுத் தாணிப்பதே.

உங்கு

ஸ்ரீகருணீகர் புராணம்

(இ-ன்.) கனிகள் விநாக்கலாக ஆலவிருஷ்டதை விரும்பிசோம் பசுக் கௌப்போல் உலகத்தினர் யாவருங் தம்மை விரும்பிசேர அவர்களை நிற்கத் தக்க விலைமையில் நிறுத்தி படிகடவுளர், இச்சீர்க்கருணீகரே எனக் கூறினும் விகையாகாது; வாயாத்தொல்லி முடித்தத்த்கரிய புகழ்பெற்ற மக்கிளனா கூட சீர்க்கருணீகமரபினர் தமது எழுத்தாணியைத் தைக்கொண்டு எழுதத் தொடர்க்குவார்களாலும், அதுவே யாவருக்கும் ஸ்திரமான தலையெழுத் தாகமுடியும். (எ-று.)

‘பழுமரங்கேரும் பறவைபோல்’ எனப் பெரும்பானுந்தறப்படையிலும், ‘பாயதொண்மரப்பறவைபோற் பயன்கொள்ளான் ..’ எனத் திருவி ஜோயாடலிலும் ஆலமரம் பசுகிள் விரும்பத்தக்கத்தாக வர்ணிகப்படுதல்ரிக். அக்காலத்தில் ஹும்மரபினர் இராஜாங்க நிர்வாகிகளாயிருந்தனால் இவர்கள் மிக்க செல்வாக்கையுடையவர்களாயிருந்தனர் என்பார், எழுத்தாணி யெடுத்தால் அவ்வெழுத்து அதிர்வீட்டெலழுத்தன வயங்குறிஞர். எழுத்தாணியது என்பதேனே ஆணி எழுத்து என மாற்றியுணக்கப்பட்டது. ()

சீரணிந்த தமிழ்க்கடலுஞ் சிறந்தவெண்ணெண் கலைக்கடலுங்
காரணிந்த குணகடலுஞ் கணைகாலுஞ் சமர்த்தமைவார்
பூரணமா மாஞ்சிரங்கேர் பூபர்ச்சா கருக்கூர
தாரணியிற் சந்தமீ காமமான நூபாமோ.

(இ-ன்.) சிறப்புற்ற தமிழ்க்கடலும், அறுபாற்துான்கு கலைக்கானாக்காளாகிய பெருங்கடலும், மேகங்கள் சூழ்ச்சி ஒவிச்சிலையுடைய கருக்கடலுமாகிய இவற்றின் வரம்புகாலும் மாஞ்சிரப்பமிக்கவர்களாகவினால் இராஜ தங்கிரமநிற்க சீர்க்கருணீகர்களை என்றும் மாலுமிகவென்று சொல்லாத்தடையில்லை. (எ-று.)

மாலுமிகள், கடவில் ஆழமும், எல்லையும் பலகாற்பழக்கத்தால் அறி வதுபோல் இவர்களும். இம்முட்கடல்களின் வரம்புணர்தலால் இவரையும் மாலுமிகவெளிற்படுமிகுக்கொண்டே? என்பது கருத்து. (கசு)

ஓ.ணக்குவதிற் பிணக்கரூ து ஃாசனித்தும் பிணக்கரூ
விணாக்கவிட்ட பிணக்கரூ வெநிர்த்தபடி பிணக்கரூ
மணக்கமலத் தொடைக்கருணர் மதிமாஞ்சர சேகரவர்
கணக்கரார் வழிக்கணக்காற் காசினியிற் பிணக்கறுமே.

(இ-ஏ்.) (மர்ரையோருடைய கணக்கினாலுண்டாகிய மாறுதல்கள்)
வருத்தப்பட்டுத் தீர்த்தாலும், அல்லது அவர்களைப் பழுத்துக் கூறினாலும்,

ஸ்ரீகருணீகர் புதம்சுறிய சருங்கம். உந்து

சேசம் பாகாட்டினாலும், விரோதித்தாலும் உண்மை விளங்காது; யரிமனம் பொருட்திய தாமனாமலர்மாலையைச்சுடியசீர்க்கருணீகர்களாகிய மதியுகிகள் கணக்கின் போக்கைக் கண்பிடித்தும் யுக்தி வழிபினாலேயே இங்குவகுத் தின் எல்லாக்கணித மாறுதல்களும் நிறை உண்மை யளங்கும் (எ-று.)

இஂது அக்காலத்துக் கருணீயின் கணிதத்திற்கை கூறிற்று. (கூ)

செய்க்கணக்கும் குடும்பினர் நிக்கணக்குஞ் செதுத்தோருள் மைக்கணக்கும் பிழியர்த்தின் மைக்கணக்கும் பேசுங்காற் கைக்கமலாக கருடினசர் கணக்கினிலும் தரியாகான் மெய்க்கணக்கும் பொய்க்கணக்காய் விடுமூலகும் நடாகாதே..

(இ-ஞ.) சிலவிஸ்தீரணக் கணக்கும், குடியிரைப்பொருட்கணக்கும்; உலகத்தோரின் காலன்தீக் கணக்கும், பிராம்ஹாணின் வோகோபகாரக் கிரியைக் காட்டும் கணக்குகளும் ஆகிய இவை முதலாகிய கணக்குக் கெல்லாம் அரசர் சமுத்தில் எடுத்து விகாரிக்கும்போது தாமனா மலர் போற் கைகளையுடைய சீர்க்கருணவம்சதுவ்யர்கள் தங்கள் கணக்கிலே அவற்றை எழுதிக்காட்டி ஸ்ராபனாஞ்செய்யாமல் விடுவிடின், அம்பெய்க் கணக்குகளும் பொய்க்கணக்குகளாக மதிக்கப்படுவதுமன்றி வேரகவிவகாரங்களும் சரிவர கடவாது. (எ-று.)

இதனால் கருணீகர் கணக்கில் அரசர்களுக்கு ஒபிமானங்கு கூறப்பட்டது. (கள),

விண்டலடை ரளங்குதுகண்ணிம் விளங்குமா தவங்போலும்
நெந்நாட்டுளை ரளங்குதுகண்ணிம் நீந்புளை நீ நாமங்போல்
கொண்டலெலுஞ் சீர்க்கருணர் குநீபர் தங்கணக்கான்
மண்டலடை ரளங்குதுகண்டார் மதிமங்கர மூபர்களே.

(இ-ஞ.) மேகபோற் கொண்டையுடைய சீர்க்கருணீக வாங்கத்தினர்களாகிய சுண்மதியாளர், குநியன்போல் ஆஙாயவட்டத்தின் எல்லையையும், மாலுமிகளைப்போல் சமுத்திரங்களின் பரிமாண எல்லையையும் கண்டு பிடித்துத் தங்கள் கணிதத் திறமையால் மூழின் பரப்பையும் அளங்கு கண்டு கொண்டார்கள். (எ-று.)

இவ்வங்கத்தினரின் கோள பூகோள சாகர கணிதவிற்பனங்குறிய வாறு. (கஆ)

உ.ஈசு

ஸ்ரீகருணீகர் புராணம்:

உலகதனை மடற்கெழுதி யுத்தரிக்கும் வகைதொகையைப்
பலரிடத்து முணர்விததுப் பாக்கியமுன் டாக்கிடவே
கலைதெரியுங் கருணேசர் காம்பீவி வளாட
ரிலகுபெரும் புகழ்ப்பைத்தா ரிவர்க்கொருவ ரொப்பாமோ.

(இ.ஏ.) உலகிற் பலவகைப்பட்ட கணக்குதனையெல்லாம் தவறுதெ
ழுதி நிரணயித்து அவற் சின் தொகைவகைகளை யாவருக்கும் கண்ணுடி
போல் விளக்கி அவர்க்கு மிக்க செல்வமுன்டாகுமாறு புர்த்து, நானுவாசை
நூற்பொருளையுமாகத் தாம்பீவிகாட்டிக் கருணீகா, யாவராலும் சொல்
வெப்பமும் பிரசித்தமான நன்கு மதிப்பைபுடையவர்களாயினர். ஆகவே
இவர்க்குச் சமமாக வேறுயாவாகக் கூறுதலாம். (எ.ஏ.)

தங்கள் கணிதத் திறமையை மெய்ச்சுமாறெழுதி விளக்கும் வல்லபங்
குறியவாறு. (கக்)

வட்டமுறவுக் கடல்குழு மன்றலத்துள் ஓர்நடத்துவு
கட்டளையும் கட்டளையைக் காவலர்க் ணாடாற்றுவது
மிட்டறிக்டே ரேர்க்குவிக்கின் திப்படிமிப் படியென்றே
கட்டமிடுஞ் சமர்த்தமையுஞ் சமர்க்கர்மதி மாதிரே.

(இ.ஏ.) வட்டவழிவினதாகிய சமுக்கிருஞ்குமிக்க உலகர்கிழவன்கோ
ரால் அதுஷ்டிக்கப்பட்டவெரும் சட்டக்கிட்டங்களை முகவில் அ-சர்வன் திட
மாய் நின்று கடப்பிப்பதும், பிரைரைகள் அங்வாறுநடக்குவருவதும் யாரால்
எனின்:—அசசட்டங்களை மூலில் நிரணயித்து அபவாதிகள் யாவருக்
குஞ் சாக்கமாயிருக்கின்றனவாலென்று கவனி கூட கார்த்திரார்ன
குறைகளிலை என்ற ஜூராய்க்குதகணை இப்பிதிகருக்குப் பதில் இப்பிதி
கள் யுக்தமென்று நிச்சயித்தும் திருக்கி நிலைப்பற்ற சட்டமாக்குகின்ற
இராஜாங்க நிர்வாகிகளாம் இச்சீர்கருணீக மதிமங்கிரிகளாலேயாம். (எ.ஏ.)

அறிக்கு தேர்க்கு கெளிக்கு என்னும் சொற்கள் வெங்கே தெற்பொருளை
விளக்கி கிற்றலாற் கூறியது கூறங்கூரும். “கூறியது கூறினால் குந்ற
மொன்றிலை - வேக்குக்குபொருளை விளக்குமாயின்” என்றாரகலான். சட்ட
திட்ட கீருபணம் திருத்தங்கள் செய்யும் புத்திவல்லமை கூறப்பட்டது. ()

கூர்ப்படைத்த வெழுந்தாணி கொண்டுவகை கண்டெழுதிப்
பேர்ப்படைத்த மன்னவர்க்கும் பிரகா வியர்கணக்காற்
கார்ப்படைத்த கொடைக்கருணீர் காம்பீவி வளாட
பேர்ப்படைக்கு கடவாழ்ப் பினைப்படைக்கும் பேரிலேயே.

ஸ்ரீகருணைக்கர் புகழ்ச்சு-றிய சருக்கம். உங்கள்

(இ-ன்.) கார்காலமுகில்போது பிரதிப்பலன்வேண்டாதுபகரிக்கும் காம் பீவிளாட்டுச் சீர்க்குருணைக்கர்கள் தமது கூரிப் பழுத்தாண்மொல் எவ்வகைக் கணக்குகளையும் வகுக்குவது எழுதிப் பூரியை அத்தாட்சிசெய்யும் அரசரினும் முதன்மைபெற்றனர். ஆதலால் இவாகளது களாக்கையரித்து நந்தீபூர் படைத்து நடவாழமல் வேலூருண்ணறையும் ஆத்தாக கம்பி நடப்போர் யாரும் வர். (எ-று.)

அரசன் முதல் ஏழைக் குழிபானவள் வரைவிலுமென்ன சகலர்க்கும் இவர்கள் தொழிலுப்கா மின்றியமைபாமை கூறியவாறு. (2.5)

ஶார்க்டக்கு முறைமையையு மூராளு கைக்குவாக
பேர்க்டக்கு முறைமையையும் பீசக்காற் தீர்ச்சுமென்மேற்
சீராட்க்கு மகாந்தகுலச் சீர்க்குருணைக்கிளிலே
கேர்க்டக்க வரியாகோ ஷேர்க்டக்காக வரியாகோ.

(இ-ன்.) பிரஜெக்டஞ் அசரும் அனுஷ்டித்தொழிகும் சட்ட ஒழுங் குகளின் மூலகாரணங்கள் விவரிக்குமிடத், வாக்கேசங்களிலெல்லாம் தங்கள் சீர்த்து மென்மீல் வியாபிக்குத்தக் கீர்த்துக்கோர்வர் எழுதுங் கணக்குக் கேற்ப முறைபட தெரத்தல்யாம். அத்தனாக்குகளே ஆறியாவிடின், அவ்வாகை ஒழுங்களை எண்டாகலை ஆக்கவா ஆகாக முடியாமல்போகுமாத வரல் யாகரும் கி மமாந்த்தில் ஒழுங்கமுடியாமற்போம். (எ-று.)

எவ்வகைச் சட்டத்திடங்களும், கே.சி.திரு. குயர்ஜாய் செய்தினாக வளங்கினாக ஓல, சுதாங்கி யாஸ், ரஷி சௌகாரி, சா.ஏ.சு.ந. இல் போன்ற கலைஞர்கள் தெய்வங்களை விவரித்து கொடுக்கின்றன. அவையும் கனமாக்குவரின் மூலமாக வைத்து, கூது செய்ய தூதங்களைக் கொடுக்கிறார்கள் என் நியாயத்துரையில் கீருக்கின்ற அபருதமங்கள், பிரபுவானா, எவ்வளவு ஆகொழுத்திறப்புங்காத படி. (2.)

இருங்கையுறுங் கால்வனா எடிடங்கையிற் காதியென்ன
வருங்கலைமை மால்வளை குமு வலக்காத்தீர் காதியென்ன
பொருக்தவனாத் திருக்கைக்கும் பொறுவாசன் மறைக்கையாரு
மருங்கலிழ்தோ கருங்காதுவ வகைமாக்குந்தன் பூங்கைமைத்தான்.

(இ-ன்.) கரிகாற்சோழன் கால, கே. ராதி, க்கழப்புக்காரணமாக வலங்கை இடவகை எனப்பிரிக்குத்தாதிக்கலக்கிறீல், அபர்களும், பிராம்ஹணரீம் இச்சிரியருளைக்கரும் ஆகிய மூன்று ராதியாரும் போதுவென்று தீர்மானிக் கப்பட்டிருந்தலால் சீர்க்குருவிக்கர் பெருமையால் பிரமகாத்திரிய வம்சத்தோ பெராத்த புகழ்பெற்றனர். (எ-று.)

உட அ

ஸ்ரீகருணீகர் புராணம்.

இடக்கைக்குக் தொண்ணாற்றுத் தலக்கைக்குக் தொண்ணாற்றுத் தலக்கைக்குக் கொடியிருப்பதென்பர். இவ்வகைப்பேதங்கள் இக்காலத்தும் காஞ்சி புரத்தில் வலங்கைத்தாசி இடங்கைத்தாசி என வழங்கும் வழக்கானாலுண ரப்படும். இதை இம்மரபினர் வீணபெருமை பாராட்டுவதின்மை கூறிற்று.

புக்குமன்னர் வாயிலும்பொற் கோவில்பூச்சரப்பதியுங்
தினாங்குவலையும், துமன்வங் சேமமெலாங் செழித்திடவே
தரக்கிருபை யாத்தார் கருணேசர் தங்கணக்கிற,
பிரக்கினையிற் கவிறன்றே பெருந்திருமங் கவக்கவிறே.

(இ-ன்.) காந்தத்திரூபில் பூண்ட அரசர் சமுகமும், தேவாலயமும், பிரமாலயங்களும், கடல் சூழ்த் தூமியும் மேன்மேல் அபிவிருத்தியடையக் கணக்குகளில் அவற்றின் வாபலோபமானோ விவரித்துத் தரத்தக்க தகுதி பெற்ற கீர்த்தியைபுடைய சீர்ச்சூ.ஃார், தமது கணக்குகளில் நூபகார்த்த மாகக் கட்டிவைத்திருக்கும் கவிறே உலகமாத்ரகளின் திருமாங்கல்ய சூத்திரக்கவிறும். (எ-று.)

பிரக்ஞஞக்கவிறுவது :—குறிப்பிட்ட விஷயமடங்கிய ஓரோட்டை வேண் மெப்போது விளாவில் அடையாளர்க்காரித்து எடுக்க அங்க் துவாரத்தில் சிரியதாய் நூழை நூக் கட்டிவைத்துள்ளகவிறு. அங்கிக் கணக்குக்கட்டு களில் எவ்விட்டத்தினின்றுவது நாட்டைச் சலபமாய் எடுக்கவும் புதிது நூழைக்கவும் அதுகூலமாக எடுப்பதோதுவள கவிற்றில் இணக்கிவைக் கிருக்கும் சிறு தும்புமாம். நூபாந்துனை இக்கவிறு சேர்த்தப்படுகிலீன் பிரக்ஞஞக்கவிறென்றாயது. இங்காறு ஏச்சரிக்கையுடன் பாதுகாப்பாற் றப்படாவிட்டன் அப்பெருங்கணக்கு கார்ணாந் ஒன்றைத்தேடி யெடுப்பது கடினமாகி ஒருங்காற் கிடையாது போமெனின் அதனால்சியக்கூடிய விஷயமறிதற் கியலாகவேயா ஜனதாாம் பெருங்கூட்டுக்கைப் பிரஜைகளடைந்து கேடுண்ப ராகையால் அக்கவிறுமாட்கல்யக் கவிற்றுக்குச் சமநையான ஆருமை பெருமைகளோயுடையதாயிற்று.

இதனாற் கணக்குகளைப் பரிபாவிக்குக் கிறமை கூறினார்.

(எ-ச)

கவருமொழி யொன்றாயார் காம்பீவி வளாகாடர்
நவலிதியா னடத்துபத் னுணயத்தின் பெருமையினு
விவரோமுதுங் கையேட்டி னெவ்வுலகுக் தானடக்கு
யிவர்புகழை யெழுதிடினெவ் வேட்டினில் மடக்காவே.

(இ-ன்.) மூன்னென்று பின்னென்று பேசுதலில்லாத காம்பீவிளாட் கீச்சுக்கருணீகர் காலத்துக்கேற்ப விதிக்கும் புதிய சட்டங்களை நடைபெறு

ஸ்ரீகருணீங்கா புகழுக்குறிய சமூகமய்.

விக்கின்ற விதானப்பெருமையினால் இ.ஏ. எழுதுகின்ற சிரிய எட்டுக்குள் எல்லா விலக்கிலைமைகளும் அடக்கும்; ஆவிலும், இவாச்சன் சிரத்திகளை எழுத ஆரம்பித்தால் எட்டுக்கொள்ளாது. (எ.ஆ.)

பதம் . காலம் “...பதனான்பூர்க்குந் நிரனன்றுமொழியிலும்...” புற சொன்னாறு. இதனால் இம்முயினரின் புகழ் எழுத்தறியதெனக் கூறினார். ()

வேறு.

† கூட்டிடல் கோட்டுக்கன் மாறல் குடித்திட ஒன்றுக் கோலா
வாட்டுமுங் திரிகை யாதி யாயிட மீரா ஜெட்டும்
வாட்டிய கணக்கான் மண்ணின் மலைத்தோப் பொடியாப்புச் செய்வார்
சாட்டைப்பம் பரத்தின் தன்மைத் தரணிச்சிர் கருணர் தாமே.

(இ-ன்.) சங்கவிதம். பாகாரம், கணனம் விபகலிதம் என்னும் ஈந்தி
ராஜாய்மாவா, நட்டுத்துக்கால முதலாமையுறவு ஆயுர்வையுமினா
துவாதச ஸ்தானங்களையும் ஆயிரத்தின் மேற்பட்ட அஷ்டாங்கானங்களையும்
வழித்தெடுக்கின்ற கணக்கிலுலே அளவைப்பொருட்களைச் சாட்டையிற்
சுழலும் பம்பரம்போல் ஆட்கின்ற சீர்கருணீங்கள் இவ்வுலகின்கண் பரி
மாணத்தால் மலைப்போன்ற கணிதங்களையும் ஆறுத்துணையாகச் சுருங்கிய
வாய்ப்பாட்டால் விடைகண்டு விரிப்பார்கள். (எ.ஆ.)

சங்கவிதம் - கூட்டல், விபகலிதம் - காறி, கல், குணனம் - பெருக்கண்
பாகாரம் - வகுத்தன். சங்கவிதவிபகலி, குணனபாகாரம் என்முறைப்படக்
கூருத முறையன்றிக்குத்திறுநீர் வர்க்கம், வர்க்கமூலம், கனம், கனஞ்
லம் என்னும் எனை கால்வகைக் கணிதமும் தழுவப்படும். முந்திரிகை
முதல் ஆயிரமீருகிய துவாதசஸ்தானங்களாவன :—முந்திரிகை, அணாக்
காணி, காணி, அணாமா, மா, அணாக்கால், கால், அணா, ஒன்றுபத்துநூறு
ஆயிரம், என்பன. ஆயிரத்தின் மேற்பட்ட தானம் எட்டாவன பக்கினு
பிரம், இலகும், பத்திலகும், கோடி, ப.ஏ.தாக்கோடி, நால்கோடி, ஆவிரங்
கோடி, பதினுயிரங்கோடி முதலியன. ஆயிரங் கணிதவாய்ப்பாடு கூறினார்.

வேறு.

† கரங்களி லேடு மாணியுங் கொண்டே
கருங்குத வெழுதுங் காட்டார்
நிரம்பவோ வுலகை யழிப்பதோ வென்னேலை
கெடுமுடி யரசுகு ஜைக்கும்

பரங்கரு ணேசர் பாலதாஞ் சிருட்டி
பகைத்தலே துடைத்தலாங் கருணை
சிரத்தையி னளித்த லாங்கவர் கருத்தைத்
தெரிப்பவ ருலகினில் யாரோ.

(இ-ன.) எடும் ஏழுக்கானியுங் கைக்கொண்டு கருத்தைச் செலுத்தி
யெழுதுஞ் சீர்கருணைகர் உலகை இரகசிப்பதோ அழிப்பதோ எவ்வாறு
செயினும் சகலபாரமும் அவர்களதே என்று மஹாராஜாக்களும் நினைக்கின்
நதஞால், உ-லக அபிவிருத்திச் சிருஷ்டி அவர்கள் வசத்ததாம்; அளித்தற்
கேழில், மன்னுவிர்களுக்குக் கருணைகூர்த்தலேயாம்; சங்கரத்தொழிலாவது
தம்மோடு பகைத்தோனா ஒழுத்தலாம்; அவர்கள் மனோமர்மத்தை இன்ன
தென்று விளக்குகின்றவர்கள் உலகில் யாவர்? (ஒருவருமிலர்). (எ-று.)

கருணீகர் ஈஸ்வர சிருத்தியம்போன்ற முத்தொழிலும் நடாத்துதல்
மொழிந்தனர். (உ-ஏ)

வேறு.

† செகமே லொருவர் செய்க்கன்றி குன்றூர் நட்புக் தான்மறவா
ரிகவிற் காலின் மண்கட்டி யிடறிற் குடியோ வெனமருள்வார்
, மிகவாழ் வுடையோர் பகையுற்று வனவே கழிப்பர் விதிதமெனக்
கனா மளவும் வீசபுகழ்க் கருணார் பெருமை சொல்வெளித்தா.

(இ-ன.) ஆகாயமளவும் கீர்த்திப்படைத்த சீர்கருணைகர் இப்பூரிவின்
கண் ஒருவர்செய்த உபகாரத்துக்கு எதிருபகாரங் செய்யத்தவருக்காவர்க
ளும், சிகைத்தன்மை மறவாரவர்களும், தங்கள் காலிற் சிறிய மண்கட்டி
இடறினும் நம்மைப் பகைப்பது வீடேன சிக்குமே எனப் பரிதபித்து இட
றினது குடிகள் தாஶோ எனப் பரிக்துபார்க்கத்தக்க பெருங்கருணையாள
ரும், உயர்த் தூஸ்வரியவான்கள் தம்முடன் பகைக்கின் நட்புக்கொண்டு
காலக்கிரமத்தில் நீக்கும் உபாயமுணர்க்கவருமாகையால் அவர்கள் பெரு
மை எம்மாற் சொல்லற்கெளியதொன்றன்று. (எ-று.)

பகைவதோடு நட்புக்கொண்டு பகை கழிக்கும் தன்மையை “பகை
சேரு மெண்ணேன்கு பற்கொண்டே நன்னு - வகைசேர் சுவையருந்து
மாபோற் - ரோகைசேர். பகைவரிட மெய்யன்பு பாவித் தவராற் - சுகமுறு
தனால்லோர் தொழில்” என ஒளைவையுமுனாத்தனன். இதனால் இவ்வம்ச
சப்பாவீச குணாலங் கூறப்பட்டது. (உ-ஏ)

ஸ்ரீகுணீகர் புகழ்ச்சிய சருக்கம். உதவி

வேறு.

† திருத்தகு சிரா முருக்கிர அனுஞ் செங்கையிற் பிடித்திட மாலாக் தரித்தெழு மூன் விதிசயம் பிடமானு சத்தியின் ஸ்ரோதா ராசம் [எனி பெருத்தவங் குலமுன் ஞன்குலமுன் தெனவே பேசினர் புலவர்கள் விரித்தசீர்க் கருணார் தரித்திடு கண்டன் மேருமாஸ் வளாயுல கிளுக்கே.

(இ.ங்.) எல்லாத்திசைகளிலும் பரப்பியபுகழ்ச்சியையுடைய சீர்குணீகர் கைக்கொள்ளும் எழுத்தாணியனது சிறப்புற்ற உச்சியே உருத்திரானும் கூடப்பிழேயே மஹாவிஷ்ணுவாம். அதன்மூலையே பிரம்மனுகும். காராகமே தீரோதசக்தியம்சமாம். நீளம் பண்ணிரண்டஞ்சுலமும், விட்ட அளவை மூன்றங்குலமுமாமென்பர். இங்கும்சத்தவர் கைக்கொண்டெழுதும் ஒலையே மக்மேரு பர்வதம்போல் உலகை எடுக்கின்று புரக்கும் மேன்மை பெற்ற தாம் என்று நூற்கள் கூறும். (எ.ற.)

“ மூலதோப்பற்றமருபாய மத்யதோவிஷ்ணுரூபினோ அக்ரதஸ்சிவரு பாய ..” என்னும் ஸ்வாருதிப்பற்றி எழுத்தாணியை மூம்பூர்த்தி ஸ்வாருப மென்றார். திரிமூர்த்திகளின் காந்தவங்களை காடாக்கும் சக்திபோல் எழுத்தாணியை இயக்கி அகாரங்களைத் தோண்டுவிக்கும் வல்லமை நாரா சத்துக்குனதாதலால் அதனை அவ்வம்சமாக மொழிந்தனர். இப்பு இவ்வம்சத்தினரின் ஆயுதப்பெருமை காட்டிற்று. (உக)

வேறு.

† கணக்காய ரோத்து கோப்போர் கற்றுய ருலக நாலோ ரினாக்கும்வித் தகரா மிக்க வீரரண் டிலக்க மூன்னோர் மனக்குமுத் தயிழூக் கூடன் மன்னனை விரக்கஞ் செய்தோர் குணக்கடல் புகுதுங் கங்கைக் கொற்றவர் முத்த ராமே.

(இ.ங்.) கணக்கை ஆய்வுகொத்தலால் கணக்காயர், வேதாஸ்திர வித்பன்னர்களாதலால் ஒத்துளைப்போர் எனப் பெயர்பெற்று, வெளகிக தூத்துக்கொக் கற்றுக் கற்றவாக்கெழுகி மேம்பாட்டைச்தோரோன் அறிஞர் கூறும் விற்பன சிகாமணிகளாய் முத்தமிழையும் அவற்றையபிமானித்து வளர்த்த பாண்டியர்களையும் மிகுஷ்பெநச்செய்து கால்வகைக் கணிதமூம் தமதாக உரிமைபடைத்த சீர்குணீகர், சிகுக்குச் சமுத்திர சங்கமமாகும் கங்கையாற்றால் வளம்படைத்த காம்பிலி ஓதைத்தலைவராகியு சிகோஷ்டர்களாம். (எ.ற.)

நக்கர் தமிழ்ச்சங்கத் தலைவராகலானும், குலச்சிறையார் பாண்டிய ஜெசுசைவசமயத்துப் புகுத்தித் தண்ணளிவெசம்பதவராகலானும் இவ்விருவர் புகழூறும் இவர்கள் வம்சத்தின் மேலேற்றி உபகரித்து “முத்தமிழைக் கூடன் மன்னனை விளக்கஞ்செய்தோர்” என்று கூறினார். (க.ஒ)

வேறு.

தமுஷலகுக் கிருவினைபுக் தொகுத்துக்காக்குஞ் சித்ரகுத்தர் முதல்ல அு’பூவமருஷ் கங்கைதி குழ்ச்சிடங்க் காசிதனிற் புளித் விச்கந் [கும் தேவமரப் புரிவித்தே சித்ரகண்ட வுபசிட்டங் தெரித் தேவோர் நாவமரப் புகழலருஞ் சீர்க்கருணர் காம்பீலி நாட ராமே.

(இ-ள்.) சுவர்க்க மத்ய பாதலமென்னுமூன் றலகங்களினுமுள்ள ஓவர் களின் கல்வினை தீவினைத் தொகுதிகளை யமதர்மாஜுனுக்கறிவிக்கிட்டாலும், பூவுலகத்தார் விரும்பித்துதிக்கின்ற கங்காநதி குழ்ந்த வாரணையில் தன்பேரால் ஓவின்கப் பிரதிஷ்டைசெய்து பூஜித்து சித்திரகண்டோபரி ஷத்து அருளிச்செய்தவருமாகிய மேன்மை மிக்க சித்திரகுப்தரோ இவ்வம் சத்தலவராம்; ஆகவே யாவாரும் நாவாரப் புகழுஷ் சீர்த்திமிகுத்த காம்பீலி நாட்டுக் கருணீகர் பெருமைக்கோர் எல்லை இல்லை. (எ-று.)

இஃநு வம்சத்தலைவனேற்றந்துசாந்தியமுகத்தால் ஏஞ்சிய சொல் வின் சய்தக்கூறலென்னுமுத்திபற்றிக் கருணீகர் புகழூ ஒருவாறு கூறி முடித்தமை புலப்படுக்கும்.

வாழ்ந்து.

வேறு.

ஷப்தமியன் பேரவியும் படிப்படியாய்ப் பார்ப்பதுவு மந்திரதங் திரத்தெனிலும் மடைவுமியற் கொடைவளமுஞ் சிக்கதமகிழ்தி யனனித்த சீர்க்கருண ராதிபராய் வந்தமர போகோல்லாம் வாழிமிக் வாழியே.

(இ-ள்.) மதுரச் சுவைபெற்ற தமிழ்தாந்தனில் வீர்பனமூம், கற்றவை களை நாள்கையில் அதுவிடான முகத்தால் கண்ணர்வதும், ஆலோசனை களிலும் நாற்பொருட்களிலும் தேர்ச்சியும், வருணாச்சிரமதர்மம் தவார வொமுக்கமும், இயல்பான கொடைத்தன்மையும் பொருங்க ஸ்ரீபிரமதேவ னால் உற்பத்திகொண்டியப்பட்டுவாத ஸ்ரீகருணீக ஆதிபத்ய வம்சஸ்தர்களை வாரும் பல்லாங்குடி பல்லாங்டாப் வாழ்க். (எ-று.)

‘இது வம்சப்பொதுமை வாழ்ந்து.

(க.ஒ)

ஸ்ரீகருணைக்கர் புதுமுஷ்டிய சருக்கம். உதவு

இயல்வைச் செய்து வைக்கும் மேற்கூட பெற்றுத்
தயியிம் படைத்து மேட்தச் சமர்த்தகருட் சமர்த்த ராகிச்
செயிறுவகரங் கோபி வரசர்வா யித்தி நப்பா
யயன்மர போரெல் லரு மவனிவின் மிகவும் வாழி.

(நீ-ள்.) இயல்வைத் தமிழ்கருணைக்கு (மேகத்தினும்) எழுமடக்கத்
மாஷ உதாரகுணமுட்டையாக்க தயியித்துடன் வல்லங்களுக்குள்
வல்லவராகி, வெற்றிபெறுகின்ற அகரம் ஆலயம் அரசசமஸ்தானங்களில்
தலைமைவாசித்து விளக்கும் ஸ்ரீகருணைக்வம்சதிலகங்கள் நிழேலோழுக. (எ-று.)

இஃது ஆதீன உரிமை வாழ்த்துக்கூறிற்று. (உடு.)

கங்கஙன் ணதிதான் வாழி காம்பீலி நாடு வாழி
துக்கவோ தனழூர் வாழி துலங்களப் பதாகை வாழி
பங்கயன் மாடுவாழி பராயும் திரிகள் வாழி
செலுகம வத்தார் வாழி சீர்கரு ஜேகர் வாழி.


(இ-ள்.) கங்காநதியும், காம்பீலி நாடும், ஒகனபுரமும், உயர்ந்த அன்
னத்துவசமும், ஸ்ரீகருணைக்பரம்ஹவமசமும், யாகுரும் ஸ்தோத்தரிக்கும்
மங்கிரிகளாகிய சீர்கருணைக் கங்ததியாரும் அவர்களது மாலையாம் தாழுணை
மாலையும், ஏனைத் தசாங்கங்களும் னாழ்க வாழ்க. (எ-று.)

இக்கவி தசாங்க னாழ்க்குதச் சாற்றிற்று. (உடு)

(ஸ்ரீகருணைக்கரி புதுமுஷ்டிய சருக்கம் முற்றும்.)

ஆகப்பாயிரமுட்படக்கூடிய சருக்கங்கள் கடக்கும் செய்யுட்டொகை ரபா.

எல்லாம் வல்லதானினையாடவாழ்க.





८

கடவுள் துணை.

சபம்.

ஸ்ரீக்ருணீக பூரண வசன சங்கிரகம்.

—→—→—→—→—

(சித்திரத்துறைப்பத்தி.)

ஸ்ரீமஹாலக்ஷ்மீ ஸாயகனுகிய மஹாவிஷ. னுவின் திருவுந்திக் கமலந்துத்தோன்றிய சிரமதேவனுல் படைக்கப்பெற்ற சகல வலுகங்களும் உய்யக் கருகிணகூந்து ஆசுநயத்திலேற்றிய மாணிக்க தீபம்போற் பிரபை வீசிப் பகல் முதனிய காலவேறுபாடுகளைத் தோற்றுவித்துப் பிரத்யக்ஷ தெய்வமாகி னினங்குகின்றவரும், வேதமுனைர்ந்த அந்தணர்கள் ஸ்ரீபரமசிவத்தீன் வலது நேத். திரமெணப் புகழ்ந்து திரிசந்தியாகாலத்தும் கைகூப்பிவணங்கப் பெற்றவரும், மஹமேருகிளியைப் பிரதக்ஷனம்கெய்து உலகனிருப்பையும், தோன்றிமறையுங் குறிப்போடு புணர்ந்த செய்கையால் செல்லவழும் தேகாதிப் பிரபஞ்சங்களும் ஆவித்தமென்பதை யுணர்த்தி ஜீவர்களின் மாண்யமாம் அகவிருளையும் நீக்குகிண்றவாருமாகிய சூரியயகவானது அளவற்ற பெருமைகளை மூற்றக்கூறி முடிப்போங் யாவர்? அக்கடவுளர்லேயன்றே சர்வபிரித்தினிக் னும் மேன்மையுற்ற வாழ்க்கைநன! மேலும், உதயத்தில் பிரங்கு

உதகை

ஸ்ரீகுணேஷ்வர புராணம்.

ஸ்வருபியாயும், மத்யான்னத்தில் ருத்திராஹும், சாயான்னத்தில் விஷ்ணுவும் ஆகியும் தீரிமுந்ததிகரமாய் விளங்குகின்றனரென்று வேதக்கள் பலபடப்படுகம் வதும் அச்சடங்க் கடவுளையன்றோ! இத்தகைப் பெருமைவாய்ந்த வீதித்தனது ஆண்டக்குரிய மனை விசுஞ்ஜன் நீளாதேவி என்பவர் தனது மின்னற்கொடி போலும் இடை காண்றோர்க்கட்டுப் புலனுகவும் மூலைமுகங் கறுப்பவும் கருப்பமுற்றுச் சுபரேஷத்திரங்களில் கிரகங்கள் பொருந்தி நன்மைதரும் கபமுரூர்த்தத்தில் ஒர் ஆண்மகலவுப் பெற்றெடுத்த என்று.

புத்திரன் பிறந்தமையறிந்த கதிரவன் மனத்திலடங்கா மகிழ்ச்சியோடு ட் ஜாதகர்மம், ட் உத்தாபனம், உபநிஷத்திராமணம், முதனிய சடங்குகளை விறைவேற்றிச் சித்திக்காமாதப் பூர்ணிமா தினத்துற்பவித்த காரணப்பற்றிச் சித்ரருப்தர் என நாமகரண மிட்டு வேதாதிகால் நிர்ணயிக்கப்பெற்ற அன்னப்பிராசனம், || சௌளம், ட் உபநயனம், * * காண்டோபக்ரமணம், ட் காண்ட மோசனம் முதலிய கிரியைகளையும் உரிப காலங்களிற் செய் வித்து, ரவவியாகரண பண்டிதனுகிய தன்னிலும் அதிலிற்பன் னனுக விளங்கும் புதல்வளைநோக்கி இது கூறுவானுயினன்.

* காசிபமஹரிவதியின் மனைவியர் பதின்மூவருள் முதல்வியாகிய அதிகின் பலன் புத்திரனுக்கொர்க்கு ஆதித்தன் எனப் பெயர் வழங்கு, கிறது.

† ஜாதகர்மம் - புத்திரோற்பத்தியானயின் செய்யுங்கிரியை.

‡ உத்தாபனம் - அன்றவீட்டினின்றும் சுத்தமானவிடத்திற்குக் குழங்கை யைக் கேர்ப்பித்தல்.

§ அன்னப்பிராசனம் - சோறாட்டுதலிற் செய்யுங்கிரியை.

|| சௌளம் - மஹிர்வினைக்குச் செய்யுங்கிரியை.

¶ உபநயம் - கடவுளைத்தரிசிப்பதற்குச் சமீபமாகிய நயனத்தையுண்டாக குங்கிரியை.

** காண்டோபக்ரமணம் - வேதபாகங்களை அத்யயனம் பண்ணவாரம்பிக்குகிறியை.

*** காண்டமோசனம் - அத்யயனத்தை விடுகையிற் செய்யுங்கிரியை.

“எனது கண்மணியையகாதற்செல்வனே! பெரியோர்கள், அருமையாக மதிக்கும் ஒரு பொருள் தம் கைப்பெற்றவுடனே அதனிலும் அரிதாகிய மற்றொரு பொருளையை முயற்சிப்பாது இயல்போயாம்; நினைத்தற்கும் அரிய எல்லா மேன்மைகளையும் வழங்கத்தக்க தவத்தைவிட மேலான இலாபம் ஆன்மாக்க ஞாக்கு வேறு யாதுளது? கொன்றமாலை சூடிய ஜடாதானுகிய பரமகிலமே தவத்தை விரும்பித் தவஸ்வரூபியாகியிருக்கின்றன ளொன்றுல் மற்றைத் தேவர்களுக்குத் தவத்தின்மீதுள்ள விருப்பத்தைக் கேட்டானேன்! அத்தவத்தாலும்பட்டாகும் இகப்ரசாத கமான தெய்வத் தன்மைகளை நீ அநுபவத்தாலறிந்து மேங்பாடு பெறுவாயாக” என்று கூறலும், தந்தைகட்டளையைச் சிறேற் கொண்ட மைத்தன் அவ்வாறே தவமேற்கால்டுதனிர்சென்று, “பஞ்சைந்திரியங்கள் செலுந்துமிடமெல்லாம் சென்று அற்பார கிய அநித்ய போகங்களை விளைவிக்கின்ற கொடிய மூம்மலக்க ஞாடன் கூடிய மனம் ஒருமிக்கு வைராக்கியப்பற்றுான் நடப்பது பூர்வஜன்ம ககிர்தமுண்டார்க்கோ” யென்று முன்மைக்கிருப்ப ஐம்பொறியவித்த ஏகாக்ஷசித்தத்துடன் கடுமொயான தவம் டிரிந்த காலையில், சர்ப்பாபரண்டுவிதரகிய பரமசிவர், அஹர் தவத்திற்குவந்து பார்வதி சமீதராய் விடாவாகனந்தின்மேலை முந்தருளிக் காட்சித்து, சித்தரகுப்தரோ! நீர் செய்ததவும் பெரி தும் எம்மை மகிழ்வித்தது; உமது விருப்பம் யாது? என வினை வசர் சித்திரகுப்தர், பரானங்குதிதராய் மெய்ப்புவகிர்வாக் கண்களில் ஆகந்தபாஷ்பம்பொறிய மனம் பரவசமடைந்து நாத்தமூதமுப்ப உச்சியிற்குவித்த கையினராய்ர் பரமசிவத்தின் தாட்டாமனைகளைப் பண்முறை பரைந்து நின்று “கருணாநிதியே! வேதங்களையருளிச் செய்த செங்஗வளுக் கிருவாயரோ! ஜோதிஸ் வருப்பாரோ! உமது தரிசனம் அடிப்பொலுக்கு இவ்வளவு சலபத்தில் கைடக்கத் தக்கதோ? யான்பெற்று பெரும்பேறு யார்பெறுவர்? ஐப்பேனே! மேலான கடவுள் நீர்; பசக்களாகிய யாங்கள் என்றும் உமது வழிவழியடியோம்; அவ்வாறிருந்தும், உமது திருப்பாதங்களை வணங்க மனமில்லாதிருக்கும் பேயர்களாகிய எங்களது சகித்தற்கிய தப்பிதங்களைக் கவனியாயல் எங்கட்கு வேண்டியவற்

ஏற ஓயாதுபடைத்தளித்துவரும் இப்பேருபகாசத்துக்கு ஒபர
மேட்டு! நாங்கள் செய்யும் பிரதியுபகாரம் என்ன விருக்கின்றது? பகல் முழுவதும் ஆகாராதிகளின் பொருட்டு அலைந்துவேசாறும் உமது சிருந்திப் பிராணிகள் களைப்புநிங்க உணர்வற்றுத்துயி அம்படி இரண்டுயன்டாக்கி, அங்ஙனம் மெய்ம்மறந்த நித்திகள் யில் அவற்றிற்கொரிட்டியுறும் நேராவண்ணம் அதிஜாக்கிரதை யாய் அருமைத்திருக்கண்களை எங்கும் பரப்பினிற்று காவல்புரி யும் எங்கர்த்தாவே! இவ்வற்ப பிராணிகளால் உமக்கு ஆகலேண் டியச்காயம் யாது? உம்மால் சாத்தியமில்லாத எக்காரியத்தை இவர்களால் சாதித்துக்கொள்ளானின்த்து இவ்வாறு துண்புறு கின்றீர். இஃதென்ன மாயம்! சர்வஜீவதயாபரா! தங்கள் தேக்கிர மத்தையும் பொருட்படுத்தாது விளையாட்டடையே விரும்பி ஆடு கின்ற சிறுவர்போல் உலகைச் சிருட்டித்தும் அளித்தும் சங்கரித் தும் விளையாடுகின்ற நீரும் சிறுவரோ? அங்ஙனமாவின் உம்மை ஊட்டியளர்க்கும் நற்றூப் எவ்வள்? ஏக மூர்த்தியாகிய நீர் ஒரு வளை பிரமா, விஷ்ணு, ருத்திரவென்னும் மும்மூர்த்திஸ்வரூப மாய் நின்று உமது அக்டிதகட்டஞ்சக்தியை எம்மிடத்துக்காட்டி மய்க்குகின்றீரோ! அவ்விசேடத்தை மாங்களோ அறிந்து உம் மைப் புகழுத்தக்கவர்கள்? உலகங்கட்கெல்லாம் ஆதிகாரணனு கிய ஒப்பற்ற முதற்கடவுள் தேவரியோகின்றீர்; ஆகலே, பல வகைப்பட்ட மதங்கள் கூறும் நானுதெய்வமும் நீரே என்னுற்படி மிழுக்கென்னை? இந்தணைமாயம் எதற்கோ? இம்மாணவயைத் தாண்டி உமது ஜிஜங்வரூபத்தை யறியவல்லவரும் ஒருவருள் கோயோ? இம்மாயா வல்லபங்களை அறிந்து ஆங்கிக்க அசக்த ராகிய அடியேங்களிடத்தில் அச்சோ! இச்செயல்கள் பயன் படாதொழியலாமோ? ஜகதீசா! உமது திருவடிகளை ஸ்மரித்து வித்தியாங்கதம் பெறலாமென்று கருதி முயன்றுல் எம்மை விஷ யபோகங்களிற் செலுத்துதற்கு ஜம்புலன்களும், ஆழ்நகத்தில் அமிழ்த்துதற்குக் காமாதி ஆறுபகைவர்க்கங்களும், பின்னும் எங்கள் மதி மயக்கும் வண்ணம் பலபேதவாத மதங்களும், ஸ்தி ரீகள், பூமி, தனம் என்னும் இம்மூவகை ஆசையும், இவற்கீழுள்ள நால்திக மதக்கோட்பாடும், பூர்வஜன்மகன்மகேஷங்களும் ஆகிய

இத்தனை பகைகள் இருக்கின்றனவே! இவற்றிற்கிடையில் மனம் மெலிந்து திரும்பிவிடாது என்செய்யும்?

தேவா! உமது திருவாக்காகிய வேதமே உம்மைப்புகழு அறியாமல் திகைப்புறுமெனின், அசோகனர்களாகிய யாங்க ளோ அக்கிர்த்தியை முற்ற வர்ணிக்கு முடிக்கக்கூடுமோ? அவாங்மேனுகோசரமாகிய உடை அநந்த கல்யாணசுணவை வங்களைப் பற்றிப் பூலவேறு பிரசவதனால் அதிலொரு சிறிதும் கூறிமுடிந்ததாமோ? அம்மொழிகளால் யாதுபயன்? சர்வ வள்ள துக்களின் உள்ளும்புறமும் வியாபித்து நின்றும் அவற்றின் குண தோஷங்களில் சிறிதும் பற்றுத் மாபா வினோதாலோ! உமக்கு என் கருத்தின்னடைன்று தெரியாதோ?“ என இன்னனைம் பலவாறு துதித்து அன்பும்பமாக உள்ளடைக்குருகி நிற்கும் சித்திரகுப் பதா மிகவும் கருணையோடு ஆசிர்வதித்து “பிரமாதிகஞும் மெய்ச்சதற்குரிய பெருங்கிர்த்தி வஹித்துச் சகல இஷ்டார்த்த சித்திகஞும் பெற்று நிரீவாழ்க்” என வரந்தந்து சிவபிரான் விடைகொடுத்தனுப்பத் தந்தை தாயரின் பாதங்களில் நமன்க நித்துத் தமது தலசித்தியைக் கூறிக் களிப்புடனிருக்குநாளில் ஒர் நாள் வினோதார்த்தமாகத் தனித்தக் குரிடத்திற்சென்று தவிப் பயலைப் பரிசூலிக்கும் கோக்கத்தோடு நாதன சிருஷ்டகன் புரிய ஆரம்பித்தனர். இதையுணர்ந்த தேவர்களும் பிரமேந்திராதிய ரும் குரிய பகவானிடம் வந்து அவரைப் பலவாறு துதித்து, ஜைனே! இன் தவப்புதல்வனும் சித்திரகுப்பார், தம் தவப்பெரு மையைப் பரிசோதிக்கும் நிமித்தம் நவீன சிருஷ்டத் தொழிலில் பிரவர்த்தித்தனர். வேத சாஸ்திர வாரமாதவறுமல் நீர் அனுக்ர ஹிக்கவேண்டுமென்று குறையிரப்ப, அதனைச் செனியற்ற கதூர வன், அப்படியோகுக என்று மொழிந்து தன் புத்திரீனையமூத்து “ஜைனே! கேட்பாயாக; பிரமீஷானின் படைப்புத் தொழிலை நீ செய்யப்படுகுங்கது பெருமைக்குற்றதன்று. அவர் வர்க்கென்று ஈசன் நல்லோர் தொழிலை வகுத்திருப்ப ஒருவர். மற்றெலுருவர்க்குரிய தொழிலைத் துவது ஈஸ்வர நியதிக்குப் புறம்பான அதர்மத்தின்பாற்படும். மேலும் பெருந்தன்மை பெறவேண்டுவோர், மற்றெலுருவருடைய மனம் வருந்தத்தக்க

காரியங்களைச் செய்வார்களோ? மேன்மையைச் சம்பாதிப்பது அறிஞர்க்குரியதே எனினும் காருண்யமின்றிச் சம்பாதிக்க அது கிட்டுமா? ஒருவருக்கு தபோவலம், கூரிய புத்தி நுட்பம், ஐஸ் வரிய முதலிய எல்லாப் பாச்யங்களும் தாமே வந்து சேரினும் அகங்கரமின்மையைப்போல் அவை நிஜமான கீர்த்தியைத்தராவாம்” என்றிவ்வாறு பலநிதிகளைப் புகன்ற தந்தையின் திருவடியில் முடிபுனைந்து அஞ்சலிசெய்த கையளுகித் “தந்தாய்! ஒரு காரியத்தைச் செய்ய விருப்பமுடையோர்க்கு அவரது மனம் அவ்வாசைக்கோட்டப்பட்டிருத்தலால் இது தப்பிதமென்றும் இது சரியன்றும் தோன்றுமல் போகின்றன. ஆகையால், பேரியோ ராயுள்ளவர்கள் அத்தப்பிதத்தை எடுத்துக்காட்டி அவர்களை நல்வழிப்படுத்தக் கடமைப்பட்டிருக்கின்றனர். யானை கிறியன். தெரியாது செய்தது குற்றமெனவும்படாது. என் மீது கருணை கூர்ந்து இதனை கஷமிக்கவேண்டும்” எனப் பிரார்த்திப்பதை நோக்கிய பிழேமெந்திராதியர்கள் அவர் கூறும் இனியவசனத்திற் குப் பெரிதும் மனமகிழ்ச்சி கொண்டு ஆசிர்வதித்துப் பின் சூரிய பகலானை நோக்கிச் சொல்கின்றனர்: “ஜோதிஸ்வருபாரோ! கஷத் திரிய தர்மத்தை வகித்தவராகிய மஜுப்பிரம்ஹாவின் அருங் தவப் புத்திரியாகிய பிரபாவதியும், மயப்பிரம்ஹா பெற்ற நீலா வதியும், பிராமண தர்மத்தை வஹித்த வில்வப் பிரம்ஹாவின் புத்திரி கர்ணிலைகயும் ஆகிய இம்மூன்று மாதர்களும் இலங்கி யைப்போன்ற அழகும் அருந்ததிக்கு விகரான கற்புநெறியும் டையவர்களாதலால் அவர்களை இச்சித்திரகுப்தருக்கு மனம் புரிந்து நோக்க விரும்புகின்றனம். இவ்வொரு வரம் தாங்கள் தரவேண்டும்” என்று வேண்ட, ஆகித்தன் தனது புத்திரரிடீத்தையும் கூட்டி ஆலோசித்து உடன்பட்டனர்.

தங்கள் வேண்டுகோள் அங்கீகரிக்கப்பட்டதென்று தெரிந்த தேவகணங்கள் மனத்தில் மிக்க களிப்பினால் கல்யாண மண்டபம் நிர்மாணிப்பவரும் விதானப் பந்தலில் நவரத்னக் கோவைகளைத் தூக்கி அலங்கரிப்பவருமாக, அரம்பாள்திரிக ஞாம் பண்ணீர்கலந்த நறுஞ்சந்தனக் குழம்பால் தனை மெழு குவர்கும் சவர்ணத்தாற்செய்த பாலிகைக் கலசங்களை அமைப்

பவரும் மாணிக்க தீபங்களை ஆங்காங்கு வைப்பாருமாய்த் திரு
மணத்திற்கேற்ற காரியங்களை முற்றுவிட்ட பின்னர் கிரவுஞ்சி
வருடம், சராது, ஜேமஸிங்கள் மாதம், பர்வதி, சித்திரா
வச நட்சத்திரம், ஐந்திரபோகஸ் கூடிய நன் முகூர்த்தத்தே
பூணிக்கிரகனமென ஒச்சயித்து அம்முகூர்த்தமும் சமீபிஸ்த
ஞல் பூச்சுடிய கூந்தலையுடைய அரம்பையர்சென்று நற்குனை
மூம் பேரமுகும் குடியிருக்கப்பெற்ற கன்னிகாமணிகளை அலங்க
ரிக்கலுற்றுக்கள். எப்படி யெனில் :— திருமஞ்சனமாட்டிய சரம்
புலர அகிற்புகைசூழ்டிக் குழல் முடித்துக் கணக்குக்கு மையே
முதிஃ உருவத்தால் பிறந்தசுந்திரனேவென்றையந்தரும் நெற்றி
பைசுநற்றிதானென்று நாட்டத் திலதமிட்டு, கண்டோர்மணகைக்
குழுக்கின்ற வல்லமைபால் குழமை எனப் பொய்ப்பெற்ற காதுக
ளின் சாமர்த்திபந்தை வியந்து வழங்கிய யோக்பதா பத்திரம்
போல் பொன்னுற்செப்பக் குலைக்குமணிந்து, இடையில் மேகலாப
ரணம் புனீந்து, இயற்கையாகவே சுருங்கியிருக்கும் இடையின்
வருந்தத்தைக் கவனியாமல் கூரித்தெழுந்த முலைகளின் மேல் ரத்
ன ஹாங்கள் பலதரிந்து, நடையினுலன்றிக் குரவினாலும் அன்
னாம் தோற்குமென்றும்படி ஒலிக்கும் பொற்கிலம்புகளைக் காலில்
அனிந்து விவாகமான்டபத்திற்குக் கொண்டுவந்தனர். சித்திர
குப்தரும் வஸ்திரபூஷணங்கிருதபாரம் இரதத்தின்மீது பவனி
வந்தனர். அங்காட்சியிலித்தம், மேல்மாடிக்கோறும் சாள
ரங்கப்போறும் ரூற்றிக்கோறும் ஏதிக்கோறும் தாமகாமேல்
மலர்ந்த நிலோற்பலங்கள் நெருங்கி விளங்குவனவாயின. நம்
சித்திரகுப்தர் தோனிற் புனீந்த மலர்மாலையை விருப்பி இரண்டு
சிறைகளையும் விரிந்து ஏறுகின்ற இருவகை வண்டுகளுள்
ஒருவகை கீதம்பாடத் தெரிந்தவை, மற்றவை அஃச்றியாத
வையாயின. மாதர்கள் சித்திரகுப்தரது பேரமுகை வாரித்தகரும்
படிச் செலுந்திய கண்களுண்டனிருந்துகுப் பிரதிபலனுக் அழு
கை கைவளைகளையும் தமதுள்ளத்திற்பொறுத்த நாணத்தையும்
வழங்குவாரும், “கரும்புவில்லைக் கொண்டு நம்மோடு பொருதும்
மன்மதனை அருபி எஃப்பது அறியாதார் கூற்றே யென்பதிற்றை
பென்னே ! அவனது ரேணைகளையப்படும் நம்முடனே பேஷ்

புரிந்து வருத்துகின்றனனே ! இச்செய்கை அரச்சுரிடத்துமில்லை யன்றே? ” என மன்மதோபாலம்பனஞ் செய்வாரும், “ மன்மதனை வெறுப்பதில் பயனில்லை ; நாம் இவர் (சித்திரகுப்தர்) முன்பு வரா மளிருந்தால் இத்துயரமடையோம் ; இவர் மன்மதனைவிட அழு கினாரே பெனினும், தன்கண்முன் நம்மைவருத்தும் அக்காமனைக் கவனியாமல் வல்லமையில் அவனிற்குறைவார்போலும் ” என்று வெறுப்புணா கூறுவாருமாகிப் பள்ளத்துப்பாடும் புனல்போற் கூழ்ந்துவரப் பவனிவந்த சித்திரகுப்தர் விவாகமண்டபத்துப் பிரவேசித்து இந்திரன் முதலிப் அஷ்டதிக்குப்பாலகர்களும், சங்கிரதும், இருடிகணங்களும், தேவ வித்யாதர தும்பிரு நாரத சித்திராத்யராதிய கணங்களும் ஆராயம் இடமில்லையாக வந்து நிறைந்திருப்ப, ஹரிஹரப் பிரமர்களும் மண்டபத்தில் வீற்றி ருப்ப, தேவதுந்துமி, மங்கலச்சங்கம், அப்சரமாதராடல், கிண்ண ரரின் யாழ், மஹரிவிகளின் வேதோக்த ஆசிர்வாதம் என்னுமிவற் றுலுண்டாகிய பேரொலி அண்டகடாகமளாவ, வேதமுறைப்படி ஹோமாக்கினியின்முன் கண்ணிகைகள் மூவ்வாயும் பெற்றேருத விய தத்தநிருடன் அங்கீகரித்துத் திருமங்கலநாண்தரித்து மும் மூத்திகளின் திருவடிகளில் வணங்கி ஆசிர்வாதம் பெற்று ஏனைய சடங்குகளையும் கிரமமாக நிறைவேற்றி அம்மங்கையருடன் இனிது வாழுந்திருந்தனர். ஒரு தினத்தில் மும்மூர்த்திகளும் சித்திரகுப்தனா யழைத்து “ நீர், மூவுலகினுமூளை ஜீவர்களின் இருங்கீஸ்ப் பருதிகளைத் தருமக்கடவுளுக்குளாத்து வாழ்வே ராக ” என்றிட்ட கட்டளைப்படி அத்தொழிலைக் கைக்கொண் டொழுகுவாராயினர். ஜீவர்களுக்குப் போகங்கள் பூர்வ ஜன்ம கர்மங்கடகேற்ற வண்ணமேயாம். அக்கர்மங்களினாலும் வெனக் கண்டு தொகுக்குஞ் சித்திரகுப்தர் பெருமைக்கோரளாவில்லை. இதனைப் பின்னும் விவரிக்கவேண்டுமாயின், படைப்புத் தொழி வில்லாவிடத்து விஷ்ணுவின் காத்தற்றெழுழிலும் உருத்திரனது சங்காரத்தொழிலும் நிகழாமையானும், அப்படைப்புத் தொழி அலும் நம் சித்திரகுப்தர் வாக்காற்றெறிவிக்கப்படும் நல்விளை தீவி கௌத்தொகை தெரியாவிடத்து நடவாமையானும் முத்தேவர் முத்தொழிற்கும் மூலகாரணத்தொழில் இவரதேயாம்

புத்திரோம்பவம்.

இவ்வகை மேம்டாடுற்ற தொழிலைக் கைக்கொண்ட சித்திர குப்தர் இல்லறெறி நடாத்திவருங்கால், பிரபாவதி, நிலாவதி, கர்ணிகியென்னும் மூன்று மனைவியரும் பொன்பொடியை அள் வித் தெளித்தாற்போல் விளங்கும் தேமல்படர்ந்த முலைமுகங் கறுத்தல், விழிகள் குழித்தல், உண்டோ இலட்சா என ஜயுற நின்ற இடை தன் தூண்மையைக்காட்டல், புரிப்புச்சுவையுள்ள பொருட்களை நுகரும் விருப்பமிகல் முதலிய கருப்பச்சின்னங் கணையடைதலால், மூன்றுமாதத்திற் பும்சவனமும் ஐந்தாந்திங்க விற்கீம்தமுமாகிய கிரியைகள் நிறைவேற்றப் பெற்றுப் பத்தா மதிப்பில் சுப் லக்னமுதிப்பக் கிரகங்கள் நற்பல ஸ்தானங்களை மேவும் நன் முகூர்த்தத்தில், ஸ்ரீ சிவபெருமான் மண்மதனை நோக்கி, “ஏ! மன்மதா! நீ ஒருசமயம் நம்பீது புட்பக்களை கொண்டு மோதிய விளைபாட்டை வேறூக நினைத்து உனது அரும்பெறலுருவத்தைச் சாம்பராக்கினேம்: ஆயினும், எம்மையர் பயிக்காது இவ்வரத்தைப்பெற்று மூன்னையினும் சுந்தர ஓர்த்த மான தேகத்தைக்கொள்வாயாக” வென்று கிருபைசெய்ய மன் மதன் அவ்வரத்தால் பலவுருவங்களைக் கொண்டு தோன்றினாற் போன்ற கட்டமுகுன். புத்திரவர்கள், பிரபாவதிக்கு ஒருவர்மா, சந்திரவர்மாவென இருவரும், நிலாவதிக்கு விரியவான், பல வான், அர்யமான், சுபாஹா என நால்வரும், இளையாளாகிய கர்ணிகிக்கு சௌராஜுநன், சௌராஜாகருகன், சௌராமாலி, சௌராகாத்திரன், சௌரமலூபாஹா, சௌரமேஷத்திரபாலன், சௌரமீமா, சௌரார்ஜானன், சௌரஸ்கந்தன், சௌரபாலி, சௌரமலூபாகாயன், சௌரதாப்பகன், சௌரகாமதேவன், சௌரத்ராக்நி, சௌராம்பிகாயன், சௌரவரவாணி, சௌரவிகாமன், சௌரபலஞ் எனப்பதினெண்மரும் உற்பவித்த ஊர். மனைமாட்சியென்னும் மங்கலத்திற்கு அருங்கலமாம் என ஆன்றேர் கூறுகின்ற மகப்பேற்றையடைந்த மனம், அதிலும் ஆண்குழங்கைள் என்னும் அமுதவார்த்தை செனியுறும்போது கொள்ளும் பகிழ்ச்சி அளவுக்குட்பட்டு விற்குமோ? இங்னைம் சித்திரகுப்தர் மனதிற் சந்தோஷ முதித்தது மனைவியர் வரிற்

புத்திர

ஶாங்குண்ணீகர் புராணம்

றிற் புத்திரர் பிறந்த சமயத்தேயாதனின், அம்மங்கையர் வயிறு கருக்கொண்டபோதே இவர் மனமும் ஒரு கர்ப்பங்கொண்டிருந்ததுபோலும்!

புத்திரர் பிறந்ததற்காகச் சற்பாத்திரத்தில் பொன்மாரி பொழிந்து ஜாதகன்மமுதலிய சடங்குகளை விதிப்படி நடாத்திக் குழந்தைகளின் இன்பரசப் பெருக்காம் தீவ்குதலைமொழி கேட்டலாலும், தத்தடிகாட்டும் தளர் நடையையும் ஏனை வினையாட்டுகளையுங் காண்டலாலும், அவர்களின் மெல்லிய வடம் பைத் தீண்டலாலும் உயிர் தளிர்ப்ப, உள்ளும் புறமும் இன் புற்று வளர்த்துவருநாளில், குடிகளிடத்து மிக்க அன்புடைய வதும் சுலப தரிசனஞ்சாகிய ஒர் செங்கோலரசன் கீர்த்தியைப் போல் நாட்கு நாள் வளர்ந்து ஐந்தாம் வயதையடையக் கண்டத் தந்தை வித்தியாப்பியாசன் செய்விக்க, சகல கலாவிற்பன்னர்களாகி உபநயனமுஞ் செய்யப்பெற்று யெலாவனத்சையடைந்த காலையில், காலக்ஞேயபளைன்னும் மாதவரால் சூரியவர்மா, சந்திரவர்மாவென்னுமிருவரும் ஓஹம்பிரஸ்தமென்னும் நகருக்கும், நீலாவதியின் மைந்தர்களாகிய வீர்யவான் முதலிய நால்வரும் இரண்டுபுரிக்கும் அரசர்களாக முடி சூட்டப்பெற்றனர்.

கர்ணிகியின் புத்திரர் பதினெண்ணாறாவர் சௌரமாலி, சௌரகாத்திரன், சௌரமஹாபாஷா என்னும் மூவரும் தமது பிதாவாகிய சித்திரகுப்தரால் வரம்பெற்றுக் கணித வழியிற் பிரவர்த்தித்தனர். மற்றவரில் பதின்மர் தம் பிராதாக்களாய் அரசபுரியும் சூர்யவர்மா முதலியோரிடத்து மந்திரிகளாகவும் சேஞ்சுதி பதிகளாகவுமிருந்து வாழ்ந்தனர். சௌரத்ராக்கி, சௌரராமசிகாயன், சௌரவரவாணி, சௌரநிகாமன், சௌரபலஜீ என்னும் மற்ற ஐவரும் தங்கள் பெரிய தாயர் புத்திரர்களைப்போல் இராஜ்கித்தை விரும்பித் தவமேற்கொண்டார்கள்.

த வ நீ ஸே.

தேவ வித்பாதர தும்புரு கருட கந்தர்வ சித்த கிண்ணராதி கணங்களால் சூழப்பெற்ற பெருமை மிக்க மக்மேருகிளிச் சார

வீல், நவாமணிகளைக் கோழித்துக்கொண்டு கல்லென்றேலித்து வரும் சோமசாகர நிரோட்டக்கரைப் புறத்துதாய், மெய்ஞ்ஞான நிஷ்டை கூடிய மாதவரும் யோகிகளும் வசிக்கும் குழல்களை யுடைய திவ்ய ஸ்தலத்தில், குமது நவத்தைக் தொடக்கிப் பஞ்சாக்கினி மத்தியில் நின்று கடுர்தவாம் புரிகின்ற பஞ்ச சௌரா ரின் தீரத்தை நோக்கியதிசயித்த உமாமதேஹஸ்வரி பராசிவத் துக்கறிவிக்க, அம்முர்த்தி தமது மாயா ரக்தியை எச்சரித்து அவர்கள் நவத்தைச் சோதிக்குமாயி. செலுத்தினர். அக்கண மே சென்ற மாபை தனது வல்லபாத்தால் போரிடியுஸ்கன்மழையு மாகப் பொழிந்தும் இராக்ஷித பைசாசாதி உருவத்தைக்காட்டி ப்பேதித்தும் இவர்கள் அலகுபியாயிருந்ததீலக்கண்டு நானிதி திவ்ய ஜகன்மோகன சுந்தராங்களாகி மூன்னின்றுகொண்டு ஒ! மதனுவதாரர்களே! உங்கள் குருவாவண்டாத்தைக்கண்டு மையல்கொண்டு மனம் விண்டு மருவுவந்த எங்களை ஆசையோடு கட்டியனைத்துக் கவிக்குரும்: காமசகந்தாரும்: அவ்வின்பத்தைப் பாரும்: இப்பாழுந்தவர்தால் யாது பயன் சேரும்? மதனுவஸ்தை தீரும்: இந்தாரும் எனக் கச்சை நீக்கிக் குதித்தெழுந்த கொங்கைகளைக் காட்டி கொண்டு அருகில் கெருங்கவும், பசாமுகமாயிப் புசுமரத் தாணி போற் றமிலையிற்பற்றிய ஏன்னஞ்சல்யாமையை நோக்கிய மாயை வியப்புற்று “சௌரர்களே! சீரக நந்தவத்தைச் செய்கின்றமையாற் சீர்க்கவைக்கராகுக” என்றாகியுள்ள பரான்பாற் சென்று நிகழ்ந்ததுணாத்ததும், சிவபரஞ்சுடர் சப்த ரிவிகளுட்சிறந்த அத்திரிமஹாரிவியை வினித்து, “உம்மை நோக்கத் தவம்புரியும் சௌரர்கட்கு வரமளிப்போரக” என்றேவ, அம்மாதவன் இவர்களுமன் கோன்றி “மைந்தச்காள்! நந்தவத்திற்குவந்து வரந்தரவந்தேம்; வேண் டுவ கேண்மின்” என்றுஹாப்பர் சௌரர்கள் “ஓயனே! உலகில்மியாப்பொருள் புகழீமான்றுமேயாம்: அதுவும், சுகையாளர்க்கே எய்தலாவது: அவ்விகையும் தனமுடையார்க்கே தக்கது: ஆதலின், யாங்கள் அரசாட்சி புரிய அபேஷித்தன” மெனப்பனித்து விக்ஞாபிக்க, முனிசிதோஷ்டர் பகர்கின்றனர். “வாரீர் சித்ரகுப்தாத்மஜரே! மஹாகாம்பிரெபுரி, தேதாரபுரி, அளகாபுரி,

உருசு

ஸ்ரீக்ருணீகர் புராணம்.

நனபுரி, அம்சடியென்றும் ஜார்து நகரங்களையும் ஆண்டுவருகின்ற வீரசேகரயாஜனென்றும் அரசனுக்கு என்மர் புதல்விகாரன்ஸார்; அவருள் ஜவஹர்பாணிக்கிரகணம்புரிந்து முந்தாறு வருடம் நீனிர் அரசாட்சிபுரிவீராக” என வரமளிக்கப்பெற்றுத் தமது தாயாரின் சமூகத்தை நாடி வந்து கன்றுகண்ட புனிற் ணப்போல் மனங்கசிந்துருகும் அன்னவள் திருவடியை முடிகுட்டித் தமது தவப்பெற்றைக் கூறலும், மக்களைப்பெற்ற பயன் பெற்ற மங்கை அகமகிழ்ந்து கூறுவாள் : “புத்திரர்களே ! வீரசேகரயாஜனுக்கென்மர் புத்திரிகளென்று கூறினீரன்றே ? உங்கள் தந்தைபால் வரம்பெற்ற நுமது பிராதாக்கள் மூவருக்கும் ஏனை மூன்று கன்னிகைகளையும் மணம்புரிவிக்கப்பேசிச் சந்தோதரவாஞ்சை குன்றுது நீடிமிலாழுவீராகுக” என மொழிந்த வாரே அம்மூன்று சோதரருடனும் வீரசேகரயாஜன் அரசு வீற்றிருக்கும் இராஜதானியாகிய காம்பீரபுரிக்குச் சென்றனர்.

முடிதுடைல்.

ஆகாயமளாவ வளர்ந்து* சுக்கிரவாளகிரிபோல் வட்டவடிவினதாய்ப் பலவகைத் தொழிற் பொறிகளுடன் விளங்குக்கும் மதி இல்லை, பாதலம் வகையிலும் ஆற்றந்தகண்ற அகழியும் அரணுகப் பெற்றுச் சுவர்க்கலோகம் மூமண்டல விசீசஷி வளப்பங்களை நோக்கவந்திருந்தாற்போல் தோன்றும் காம்பீரபுரிக்கு இவர்கள் வருவதை முன்னதாக அத்திரிமஹரிவியாலுணர்ந்த மன்னவன் இரத கஜ துரக பதாதி நால்வகைச் சேனைகளும் புடைக்கும் பஞ்சவாத்தியங்களும் உவர்க்கடல் நாண ஒலிப்ப எதிர்சென்றமூத்துவந்து பொற்பீடத்திருத்தி சமள்தோபசாரமும்புரிந்து வந்த காரியத்தை வினாவிப் பெரிதும் மகிழ்ச்சிகொண்டு “யான் ஆண்மகவில்லையே என்றடைந்த வருத்தத்தை நீக்கி நீனிர் எனக்குச்செய்த பேரூபகாரம் கருணைச் செய்க்கையேயாம் : மேலும் உட்மது தவமும் பெரியதன்று, உங்களை மருகராக்கும் எம்முன் னேர் தவமே சாலச்சிறந்ததாம்” எனக்களிப்புளையாடி இன்றே நம் நகரையலங்கரித்து முகூர்த்தம் நிச்சயித்துத் தேசதேசமன் னருக்குத் திருமுகமனுப்புக என்று அமைச்சர்களுக் காக்ஞாயித் .

தவாரே அங்க வங்க கவிஞக காஸ்மீர மகத குதூத மாளவ
சாளவ முதலாகிய தேசமன்னவர்களும் தந்தம் பரிவார ககிதம்
வந்து சேரவும், நிருத்த தீத அப்சரஸ்தீகள், திக்குப்பால
கர், அஷ்ட வக்ககள், ஏணைத்தீவகணங்கள் கலலரும் என்னிட
இடமில்லையாக வந்து நெருங்கவும், சித்திரகுப்தர் யத்னிகள்
சமேதராய்வந்து வீரசேகரபாஜ்ஞானன் அளவள்ளய்க் களிப்புற்று
வீற்றிருக்குங்கரலையில், விவாகப்பெண்களைச் சேழியர் அலங்க
நித்து மண்டபத்திற்கேசப்பிக்க சௌராக்கள் எண்மரும் மண
வடை தமித்து ஆபரணைவங்கிருதராய் நகந்வலம்புரிந்து, வேத
வேதியங் மந்திரபூர்வம் வளர்த்த மோமாக்னியும் திரிமூர்த்திக்
ஞும் சான்றூக மங்கலவார்த்த முழுங்க நன் முகர்த்தத்தே திரு,
மாங்கல்யதாரணம் செய்து லாஜ்ஜோமாம் முதலிய சடங்குகள்
முற்றும் நிறைவேற்றியிருப்பெரியேந்களை வணக்கி ஆசிர்வாதம்
பெற்ற பின் பாவரும் வீரசேகரபாஜ்ஞால் உபசரிக்கப்பெற்றுத்
தத்தம் யதாவ்தானத்துக்குச் சென்றனர். சாம்பவி, உமாவதி,
முக்திகாந்தா, மழுரகண்ணிகா, மீனுவதி, தேனுகாமதீஶுல்வரி,
காமிகாந்தா, இந்திரவரவாணி என்னும் எண்மரும், அஷ்டலட
சமிகள் போல் அணமந்து தத்தம் நாயகன்மாருடன் உயிர்குமுட
லும் போல் ஒற்றுமையுடையவங்களாய் இல்லறதர்மத்துணை
களாய்ச் சுகித்து வாழுநாளில் ஓர் காள் வீரசேகரபாஜ்ஞன் மந்தி
ரிகளுடன் பின்வருமாறு கூறுத்தாடங்கினான் : “என் உயிர்க
குறுதி ழுண்ட உடல்போல் அணமந்து அளவற்ற உயகாரங்க
ளைப் புரிந்து தேகநிழல்போல் என்னை விட்டு விருதனமும்
நிங்காத அணமச்சர்களோ! உங்கள் கருணைத் துணைகொண்டு
பகையரசர்களும் முடி வணங்க்குமாறு செங்கோல் செலுத்திக்
கீர்த்தியிலும் மிக்கவனுணேன்; அன்றியும், ஆண்மக்கள் இல்லை
என்னுங் குறை நிங்கக் குணசிடேஷ்டர்களாகிய எட்டு மருகளை
யும் பெற்றேன். இனி இவ்வுலகில் யான் அபேக்ஷிக்கத்தக்க
தொன்றுமில்லை. பார்த்தவைகளையும் கேட்டவைகளையும் அது
பவித்தவைகளையும் திரும்பப் பார்த்தும் கேட்டும் அதுபவித்
தும் தினே தினே விருத்தாப்பியமும் விபாதிகளும் மரணமும்
உமியிப்பதை ஆழ்ந்து யோசியாமல், முன்னேர் புகணை சாஸ்தி

உருடி

ஸ்ரீகுணீகர் புராணம்.

ரார்த்தங்களையறிந்தும், அநித்ய வுகின் றன்மையைக் கண்டும் மூடர்களைப்போல் வீணை கழித்துக் கோர நரகத்தில் சேர்வது விவேககளுக்குத் தகுதியோ? சின்னாட்சி சுவாகியும், பால்யயெள் வன சேஷ்டப்பருவமடைந்தும், மின்பு. தோல் திரைய நரம் புகள் எழுந்து தோன்ற மெனிவற்று நாகாமுதிர்ந்த வயோதிகரா கின்ற ஆச்சரியம், உற்றுநோக்குவானாப்பெற்றால் ஓரிந்திரஜால் வித்தைபோலாம்! இனிச் செல்வமோ சொற்பனம்போல் அநித்ய மாயிருக்கின்றது; இவற்றுலென்னசகம்? சாள்திரங்களின் நட்பக் கருத்துகளை உள்ளவர ரூதித்தேற்ற அறிவும் ஆராய்ச்சி யும் பெறுமல் ‘கண்டதே காட்சி கொண்டதே கோலம்’ என உள்ளித்தரியும் அவிவேகிகள் யாதோ குழந்தும்; விஷபாதிகளில் மனம் செல்லும்படி ஆசை தூண்டிவிடும்வாயிலும் நிர்ச்சலன சித்தமுன்டாகாதாதலின், பேராநந்தம் கிடைக்கவேமாட்டாது. ஸ்வர்க்காதி போகங்களும் ஒருநாலத்து நித்தலால் அது வும் ஆத்மர்த்தமாகாது. ஊன்றி நோக்கின் சமவீத பிராணிகளும் கர்ம வயக்ததாய்ப் பிறவியையடைகின்றன. இக்கர்மத்தை யொழித்ததற்குபாயம் விருப்பும் வெறுப்புமின்றி நிஷ்காம்யமாகக் கார்பங்களைச் செய்து கல்லவராக்கப்பணமாக்குதலே எனக்கொண்டு சன்மார்க்கநெறி நவருது கடவுளை ஸ்தோத்தரித்துத் தத்துவ ஆராய்ச்சி செய்து அபபோசந் ஞானத்தை யடைந்தோர்க்கே மோகங்காநந்தம் லடிக்கும்; இவ்வாறு மோகங்கமடைவதே மனிதப் பிறவி பெற்றதற்குப் பயன். இவன்க்கையை யறியாதோர் எலும் பைக்கடித்தலால் வரும் தன் பல்லிரத்தத்தை அவ்வென்பினின் று வருவதாக நினைத்துக் கவிக்கும் தாழ்ந்த மிருகத்தோடொடாப் பார். என்னேடெதிர்த்த சத்துருக்களை வென்று கிர்த்திவுறித்த யான் என்னுள்ளத்துக் குழுகொண்ட காமக் குரோத லோப மோக மத மாற்சரியமென்னும்; ஆறு பகைவர்களையும் ஜயித்து மோகங்கொக்கத்தை என்தாகக் கைக்கொள்ளக்கருதித் துறவு ழணவிருப்பதற்க் நீவிர் இத்தைமாறுது விடைகொடுப்பதுடன் என் மருக்காயும் என்போலவே நினைத்துச் சகாயம் புரிவீர்களாக” என்னும் அரசனுட்குறிப்பையுணர்ந்து “விவேககளின் மேலான ஜீயற்கை இதுவே; உமது மருக்கள் உம்மைவிடவல்ல

வர்களாய் இம்மானிலம் புரக்கும் செங்கோண் மன்னாரே ஆயினும், தங்களைப் பிரிகின்றே மென்னும் என்ன மொன்று எம்முள்ளத் தைத் துளையாளின்றது” எனக் கவலையுடன் மொழியக்கேட்ட நிருபன், “சேர்க்கை, பழக்கம், உணர்ச்சியொத்தல் என்னும் சிறேக வறுப்புக்கள் மூன்றில் உணர்ச்சியொத்தலைன்றே பிரதானம் ஆதலால், எங்கிருப்பினும் நமது சிறேகம் அன்போடு கலந்து நன்கு நிலவுமெனக்கிறிக் கங்கை முதலிய புன்ய தீர்த்தங்களால் மஞ்சன்மாட்டி, அத்திரி மறூறிவிபால் வரம்பெற்ற பஞ்ச சௌராநுக்கும் நன் முகர்ந்தத்தே கிரீடஞ்சுட்டி ஆதீரவதித்து மகிழ்வுடன் அவர்களை ஏகாந்த ஸ்தானத்திற்கிட்டுக் கொண்டுபோய் அரசு நிதி கூறத்தொடக்கி “விற்பன்னர்களே! அநந்தம் சாஸ்திரங்கள் பயின்றும் அவற்றின் உண்மைகளை உலகவியற்கைகளுடன் சம்பந்தப்படுத்தி அறியும் அதுபவம் பெறுவிட்ற பயன்கொடா. மது முதலியன உண்பதாலும், திகைப்பூடுபோல்வன ஸ்பரிசித்தலாலும் மனிதர் புத்தியை மயக்குதல் போலத் திரவியமும் காண்போர் புத்தியை மாற்றும் சக்தி பொருந்தியது. அச்செல்வம் அஸ்திரமானதென்று பெரியோர்களுள்ளத்திற் பதிந்திருக்குமாதலாற் பொருள்பெற்ற நிமிஷமுதல் கீர்த்திக்குரிய ட்ரோபகாரங்களைச் செய்து பயின் பெறுவார்கள். யொவனமும் அழகும் அரசாட்சியும் தனித்தனி யுடையார்க்குக் கர்வத்தால் பலதீங்குதலூண்டாமெனின், அம் மூன்றமுடையார்க்கு வருவனவற்றை யுணர்து கொள்ளுங்கள். மரக்கிளைகளுமன்றே பழம் விறையுந்தோறும் தலைவனங்குகின்றன. ஆண்சிங்கம் போல்பவர்களே! அரசாட்சியை ஒரு தேராகவும் நற்குண அமைச்சர்களை அச்சாணியாகவும் உவமிக்கலாம்; ஆதலால் எப்போதும் விவேகிகளான மந்திரிகள் சொல் அங்குஞ்சொல்லியும் இன்பமாக ஏற்று, எதிரிகளின் பலாபலம், ஸ்தானபலம், காலபலங்களை ஆராய்ந்து காரியத்தைத் தொடங்கிச் சைனியத்தைப் பெருக்கிக் குடிகளின் நன்மையில் கண்ணுணக்கருத்தும் வைத்துச் செங்கோலரசரொன்னும் அழியாப்பெயர் படைப்பீர்களாக. குடிகள் கஷ்டமுற வரிவாங்குங் கொடிய அரசன் எத்துணை பலசாவியாயினும் சீக்கிரம் கேடுண்டன்;

நியாயவழிசிற் சிறிது தவறினும் நரகத்தில் மூழ்குவன். அரசன் என்பவன் எத்தகையன்? பிரஜைகளுக்குற்ற அடிமைத் தொழில் புரிந்து அவர்கள் தரும் கைக்கல்லியால் ஜீவிக்கின்ற ஒரு தொண்டனேயன்றி அவனுக்குளதாம் பெருமை யாது? பெருமையெல்லாம் அவனது உபகாரகுணத்தினுலேயாகின்றது. உயர்ந்த சூழியிற் பிறந்தவர்கள் சாம பேத தான் தண்டமென் னும் சதுர்விதோபாயங்களைச் சமயாதாரம் அதுஷ்டத்துக் கீர்த்தியின் மீதே கண்ணவத்துத் தம்முயிர்போல் மன்னுயினாயும் பாவித்தொழுகுவர். அரகனுவது வெகு துர்பைம் ஆகையால், உலகத்தை நெடுங்காலம் தவம் புரிந்துபெற்ற ஒராண்மகவைப்போல் பாதுகாத்தல் வேண்டும். சௌன்ய பலத்தினும் தனது பிரஜைகளின் நன்குமதிப்பே அரசனுக்கு வெற்றி “தருவது” என இராஜ நீதிகளையுடைத்துத் தவவழியிற் சென்றுன். பஞ்ச சௌரர்களும் தம் பிராதாக்களையும் உடன்கொண்டு அப்சுமியை அரசாண்டு வருங்கால் ஒவ்வொருவர்க்கும் என்மாரக அறுபத்து நான்கு புத்திரர்கள் பிறந்தனர். அவர்களுக்கு ஞானமுநிவர் குலகுருவாகவிருந்து வேதசாஸ்திர புராணத்திகாசங்களை ஐயந்திரியின்றியுணர்த்தினர்.

துலதேநி தீருவதல்.

ஞானமுநிவர் பின்னும் அம்மைந்தர்க்கு நான்காம்வேதமாகிய அதர்வணத்துச் சூரியசாகைச் சௌரமான சூத்திரவிதிகளை உரிமையாற்றகைக்கொள்ளுமாறுபடேதசிக்து அவ்வாறே அவர்கள் நடந்துவருங்காலத்தில், ஆபஸ்தம்பர், ஆஸ்வலாயனர், திராஸுயாயனர், காத்யாயனர், போதாயனர், வைகானசர் என்னும் ஆறு முநிவரும் ஞானமஷநிஷி பாலவந்து எமது சூத்திரங்களை இச் சௌராமுக கைக்கொள்ளச் செய்கவேன, ஞானமாதவர் சொல்வார்: “ருக்முதவிய மூன்று வேதங்களினும் ஸ்ரோத சாகாபாகங்களில் வேற்றுமையிருத்தல்போல அதர்வணத்தினும் சூரிய ஸ்ரோததால் சூட்டப்பெற்ற பதினெட்டுக் கண்டங்களையுடைய சாகை பிருக்கின்றது. அதனையும் சௌரமானசூத்திரத்தை யும் முன்னமே சூரியபகவான் தன் புத்திரராகிய சித்திரகுப்தருக்குக் கெடுத்திருப்பதால் அவரது குல புத்திரர்களாகிய இவர்

கட்டும் அது உரிமை பெற்றுள்ளது ; ஆயினும், உங்கள் ஏட்குத்திரங்களையும் சௌரமான விதிப்பிரகாரம் இவர்கள் ஆட்மோதித்து ஸ்வதர்ம கர்மாதுஷ்டானபரராய்வாழ்க்"என்றாக்ஞாபித்த வண்ணமே அச்சுத்திரங்களைத் தழுவி யோழுகுவாராயினர். இவர்கள் அதுசரிக்கவேண்டிய சோடசக்ரியைகளையும் இன்ன தென ஞானமஹரிவில் வணயறுத்தனர். அவற்றிற்குச் சீர்க்கருவீக டிரான் அதுபந்தத்தில் காண்க. இவ்வறுபத்து நால்வரும் திருக்கேதாரத்தில் புலஸ்தியமஹரிவிலோத்திரமும் போதாயன சூத்திரமும் படைத்த சோமயாஜவேதியராம் சுங்கரசோமயர்ஜூ ரது புதல்விகள் அறுபத்து நால்வண்ணம் மணம் புரிந்து கூக மாய் வாழ்ந்தனர்.

காஞ்சி புதுதல்.

"தெண்ணீர் வயற் பூண்டநன்னுடு சான்றேருடைத்து" என மூதாட்டியாற் புகழுப் பெற்றதும், கல்வியும், செல்வமும் வாய்ந்த மஹனீயர்களின் வாசஸ்தானமானதுமாகிய தொண்ட மண்டலத்திற் காஞ்சிபுரம் என்பது, புவிமகளின் இடையிலோ வினிட்டிலங்கும் *காஞ்சியே போல்வது. ஸ்ரீங்காரம்பர நாதர் காமாட்சியம்மையின் முலைச்சுவடுபொலியும் புயத்துடன் காட்சி தருவதும், பல அற்புதங்களைப்படைத்ததும், சொன்னவண்ணஞ் செய்தபெறுமான் திருமழிசையாழ்வாரன்புக்கெளிவாந்திரங்கிய ஸ்தலமாவதும், 'நகரிழூ காஞ்சி' எனச் சிறப்பிக்கப்பெற்ற முக்கிகேஷத்திரம் ஏழுளுள் ஒன்றுகியதும் அத்தில்யதேசமோ யென்னில் அதன்பெருமை நம்மாற் சொல்லங்கூடுதோ? இங்கூ ரில், மதுநெறிதவருது அரசுபுரியும் சென்னிச் சோழனென்னும் வேந்தன் ஒருநாள் வேடர்குழாத்துடன் இராசலம் வளாயினும் போய் வேட்டையாடிக் களைப்பற்றுப் பசியால்பெமலிந்து அங்குள்ள சஞ்சலமஹரிவியின் ஆசிரமத்தையடைந்து பகிளோய் தணிக்குமாறு பிரார்த்திப்ப, அம்முனீந்திரர் தமது மனைவியாம் மாங்கனி என்பாள்பாளூள் அக்டயபாத்திரத்தினுலை ஏட்டருசி போடுகூடிய போஜனமிட்டுப்பசரிக்கவுண்டு, அம்மஹரிவியின் பாதத்திற் பணிந்து பலவாறு துதித்து ஒர்மொழி பகர்வானுயினன்:

*மாதரிடையிலணியும் இருகோவைமனி.

“முநிவர்ய! இப்பாத்திரம் ஈஷனூத்திரயாபேஷகஷயற்ற வுமக் கேண்? எனக்களிப்பீரேல் என்னை நாடிவரும் பல்லோர்க்கும் அன்னமளித்து உமது பெரும்புகழை வளர்த்துவருவேன்” என மொழிவதுகேட்டு ஆசைக்கோரளவில்லை என்பது கருதி நகைத் துச் சஞ்சலமலுறிவில் உளாப்பார் : “வாராய் வேங்தே! கூத்ராபு தியைத் தேவர்கள் கடைந்த ஓலத்தே மிறந்த வடவாழுகாக் கிணியே யுருவாகி யுதித்த இவளோடு தோன்றிய இவ்வகைய பாத்திரம் பிறர்க்குத் தரத்தக்கதன்று; எட்டாக்களிக்குக் கொட்டாவிட்டாவதென்ன? செல்லவாயாக” என, மன்னவன் கோபதீப் தலைகி இதனைக்கைக்கொண்டன்றிச் செல்வேனல்லேன் என்னும் ஹடத்தால் வில்லில் கூரிய பாணங்களை அநுசங்தித்து அம் மாதவன் மீது பிரயோகிக்க, முநிபுங்கவர் பொறுராய், நெஞ்ருப் பெழுவிழித்து மனையாளைக் குறிப்பால் நோக்க, அவள் பெருஞ் சினமுற்று வடவாழுகாக்கினி உருவங்கொண்டு அரசனைச் சேனு சமூகத்துடன் வளைந்து தகிக்கலுற்றனள். அக்காலாக்கனியின் கொடுமைக்கஞ்சி உயிர் பிழைத்தால்போதும் என விளாந்தோடி வேறேராதரவுங்கானது இன்றே நமக்கு மரணாள் என்னு நம்பிக்கையால் வருந்தும் மன்னவன்முன் அவ்விடத்துத் திருக்கேள்வில்கொண்டெடுமுந்தருளியிருக்கும் ஸ்ரீமநாஇலக்குமி பிரசன்னமாய் “அரச! அஞ்சேல்! வசிஷ்டரால் விஸ்வாமித்திரர் பட்ட கஷ்டத்திற்கு இரண்டாவதாக இத்துண்பத்தை நின் னெண்ணம் வருவித்தது; ஆசையால் வரும் அநர்த்தங்களை அதுபவித்துணையன்றே? இத்தீயின் வெம்மை யாரோதும் தவ சிதோஷ்டரால் நீங்குந்துணையும் என்னுலயத்துள் இருப்பாயாக” என்றிட்டுக்கொண்டுபோகச் சேனுதிபர் நம் அண்ணலுக்கரு ஞம் அருந்தவர் யாவர்? எனத் திகைப்புற்றுக் கானகமெங்குந் தேடி ஞானமுநிவாக் கண்ணுற்றுச் சாஷ்டாங்க நமஸ்காரம் புரிந்து விகழ்ந்தன கூறிக் குறையிரப்ப, முநிவரர் உடன்பட்ட உத்தம் தபோபலத்தாற் பெருமழை பெய்வித்து அவ்வடவைத் தீயின் வெப்பத்தை விவர்த்திசெய்து அரசனைக் கருணைக்கர்ந்து ஆசீர்வதிக்க, “பிராண சங்கடத்தினின்று நீக்கிப் புனர் ஜனம் தந்த புருஷோத்தமானே! தங்கள் உபகாரத்துக்குப் பிரதியுப

காரம் யாதுளது ? தங்கள் திருவடிக்கமலங்களைச் சுதாசேஷித் தலே அடியேன் செய்யும் சீரிய கைம்மாறு ஆதலீன், என்னைத் தன்பனுக்க எனது நகரமாம் காஞ்சிபுரிக்குத் தேவீர் எழுந் தருள்க” எனக்கூறும் நிருப்பனை அன்புடன் கடாகவித்து, “குரிய வம்சத்தோன்றலே ! யாங்கள் இல்லறம் இழிவென அகன்று ஆரண்யத்தில் காய்களி கந்தலூலாதிகளைப் பீசித்திருமளவுண்டு வசித்து விணையின் வந்ததும் விணைக்கு விளைவாயதுமான இவ்வுடற்சமை என்று கழிந்து பிரார்ப்தம் தொலையுமோ? என்றே தீர் நோக்கி யிருப்போமாதலின், எமக்கு நகரவாசம் நரகவாச சமானமே” என மறுங்கவும் கேளாது “ஐயனே! என்னை நன்றி கொன்ற பாவத்தின் கையிலெராப்பாவிப்பது நலமன்று; இப்பா தங்களே அடியனேற்குற்றதுணை” எனத் திருவடிகளைப் பற்றிக்கொண்டு விம்மியமுவதை நோக்கிய முநிடுங்கவர் சற்றுலோ சித்து “ஒன்றுளைக்கின்றேம் கேள்; என் மாணுக்கர்களும், அனுத்தனையும் கணிதம் விடாத ஆண்மையோரும், அளவற்ற கலைக்ஞரங்க கடலை நாவாற் பருகித் தேக்கிடுவோரும், குரியன் மரமில் சித்திரகுப்த பொந்திரரும் ஆகிய கருணீகர் அறுபா னுல்வருளர்; அவர்களை எம்மைப்போற் பாவித்து, என்குசு செய்யவிருக்கும் சமள்த வூபகாரங்களையும் அவர்கட்டுச் செய்யவையின் அஃதை சாலும்” எலா, ஆரசன் அதற்குடம்பட்ட தால் அவ்வறுபானுல்வராயும் தூதுவரால் அழைப்பித்து நடந்தவற்றைக் கூறி அவர்களுடன் ஞானமாதவனும், அரசனும் பரிவாரசுகிதம் காஞ்சிக்கர் புகுந்து ஸ்ரீகாமாட்சியம்மை வகாம்ப சேசரனாயும், திருவெல்கா முதலிப் திருப்பதிகளில் ஸ்ரீமஹா விஷ்ணுவையும் சேவித்துக்கொண்டு அங்காட்டிலும் சோழமண்டலத்துமுள்ள மற்ற சிவாலய விஷ்ணுவாலயங்கள் முற்றும் தரிசித்துத் திரும்பிக் காஞ்சி நகர் வந்து சேர்ந்தனர்.

ஆதீனம் நல்கல்.

பின்பு சென்னிமன்னவன் ஞான மஹரிவியை நோக்கி இச்சீர்க்குணீகர் அறுபத்து நால்வருக்கும் எனது தேசத்தில் அறுபத்து நான்கு ஆதீன அக்ராரங்களும், உபகிராமம், மாணி

யம், கணக்கெழுதுந்தொழிலும், மந்திரி சம்பிரதி முதலாம் உத்போகங்களும் கொடுக்கக் கருதுகின்றேனென்று விண்ணப்பித்து முதன் மந்திரியாகிய துலாபாரமண்டபம் கனகராயனை அழைத்துப் பொலியாற்றின் இருக்கூப் புறங்களிலுமூள்ள ஆதிஷூர் முதலிய அறுபத்து நான்கு நகரங்களையும் செப்பேட்டுச் சாசன பூர்வம் இவர்கட்டுந் தருகவென்றாக்கபிக்க, அவ்வாறே சாலீ வாஹன சகாப்தம் சூகூ-ல் தந்தனர். காஞ்சி நகரத்திற் குழியே றிய அக்காலத்தில் அங்கே கருணீகார்க்கமைத்த சித்திரகுப்தரா வயமும், திருத்தணிகையில் சரவணப்பொய்கைக்கு வட்பாரிசத் தில் கருணீகார் மண்டபமும், சமாதியும் இன்னும் சிறப்போடு விளக்குகின்றன. சென்னிச்சோழனுதவிய அறுபத்து நான்கு தலைக்கிராமங்களும் அவற்றிற்குரிய கோத்திரத்தார்களின் குத்திரமின்னது உபக்கிராமங்களித்தனை யென்பதும் பின்வரும் ஜாபிதாவினால் அறியலாகும்.

இவ்வகை ஆதீவம்பெற்ற கருணீகார்களைத் தன் சமுகத்தில் ஏற்ற உத்தியோகத்திலமர்த்திப் பிரதாநத்துடன் பநாமலித்துவரும் மண்ணவனுக்கு இவர்களின் வம்சாவளியைவிளக்கி, இவர்கட்டுக் கோருமலீ, கங்காநதி, காம்பிலி நாடு, ஒதனபூரங்கர், தாமணா மாலீ, பச்சைக்குதிலை, வெள்ளோயாளை, அண்ணத்துவசம், வேத முரசு, கருணீகராஜை என்பவற்றைத் தசாங்கமாகத் தந்து, ஸ்ரீ மஹாலக்ஷ்மி யுத்தரவு இம்மேம்பாட்டுக்குக் காரணமாயிற் குதலால் அத்தேவியப் பொதுவில் குல தெய்வமாகக்கொள்க வென்று ஆக்காவித்து ஆரிரவதித்து விடைபெற்றுக்கொண்டு குனமுனிவர் தமதிருக்கையெய்தினர்.

பிற்கால சமீதியம்.

ஸ்ரீகருணீகார் இவ்விதம் வாழ்ந்திருக்கும் நாளில் அத்துண்மர தேயத்தில் ஒர் துர்க்காதேவி கொள்ளைவியாதியாக ஆளிற்ப வித்து பிரஜைகளை நல்லு செய்வதனால் நாடு பாழ்படுவதை பற்றிந்த அரசன் மந்திரிகளுடன் யோசித்து மாந்தீக சாஸ்திர விற்பனைர் யாரோனும் இத்துர்க்கையைப் பநிகரிப்பாராயின் அவர்கட்டுத் தக்க சன்மானம் தரப்படுமென்று விளம்பரங்கு

செப்ப, எழுவர் கருணீகர் துணிந்து தம்மால் அவ்வாறு செப்ப இயலுமென்று கூறிச்சென்று அதர்வனவேதப் பிரயோகத் தால் தூர்க்காதேவியின் காலீந் சரடு பூட்டி விலங்கிட்டனர். அத்தூர்க்கையின்பயம் எவ்வெவ்வழில் தவிர்ந்ததாக ஏற்படுமோ அவ்வூர்களிலெல்லாம் இவர்கட்டு மாண்யமும் வேண்டிய திருவியமும் வழங்கி இராஜன் நன்குமதித்தனன். ‘தன்னை விலங்கு. பூட்டியதால் தூர்க்கை சினந்து “கருணீகர்களே! நீங்கிர் தெய்வமாகிய என்னை மதிபாது செப்த இச்செப்பை நுமது பிராம்ஷு. ணத்துவத்தாலன்தே நிசழ்ந்தது; ஆனது பற்றிச் சூக்காவல மெய்துக நுங்குலம்’’ எனச்சாமிக்க, “ஹே! தூர்க்காப்! நிச் சாபத்தை அஞ்சி நின்னை விடுவிப்போமென்று சொப்பனத்தும் நினையாதே” என இவர்களில் மூவர் மொழிந்து செல்ல ஏனை நால்வர் வணக்கத்தோடு “அம்மனீ! இச்சாப விமோசனகாலஞ் சாற்றுக” எனலும், யாமளை சினந்தனிந்து “ஆயிரவருடங்கட்ட குப்பின் இச்சாபம் நும்மை விட்டொழியும்” என்று செப்பி னன்.

இச்செப்தி தெரிந்து அரசன், இந்நால்வரின் வம்சாபீமர்ன குணத்தை மெய்க்கி ஒருவரைந்தன் முதன் மந்திரியாகவும் மற் றெருந்துவரைந்தனக்காட்டும் இன்னெனுந்துவரைந்த தர்மபரிபா ளன கர்த்தராகவும் பின்னெனுந்துவரைப் பிராம்ஷுவரையும் அவர்களுது யக்ஞ கார்யாதிகளையும் மேல் விசாரணை புரிபவராகவும் நியமித்தனன். மற்றெருந்தால் தன் தேசவளந்துகளோடு பார்த்து. வரும்பொருட்டு அரசன் புறப்பட்டு உத்திரமேருநிலிருக்கும் கருணீகரின் அரண்மனைப் புறத்தே நின்று இம்மானிகையிலி ருப்பவர் யானான வினாவித் தூர்க்கைக்கு விலங்கிட்டவருள் ஒரு வராம் இவ்வான்றிலிந்து அவரை இங்கழையின் எனத் தூதர் சென்றுவரைத்ததற்கு அக்கருணீகர் மம்மதையுடன் “அகாலத்தில். அரசனுக்கு இங்கு யாதுகாரியம் செல்க” வென்ற வார்த்தை கேட்டுக் கடுங்கோபமடைந்து “இம்மானிகையை இடித்துவிரவிக் குளமாக்கி அவனையும் பிடித்துச் சிறையிடுக” என்றாக்கோசமாக மொழிந்து செல்ல, ‘அவ்வாறே ஏவலர் செய்தனர். பின்னும்

இக்கருணீகர்க்குள்ள கர்வம், துர்க்கையையே மன்னிப்புக்கே எாத ஏனை இருவர்க்குமிருக்குமல்லவாவென்று கருதி அவர்களும் என் நாட்டில் கணிதத்தொறில் புரியக்கூடாதென்று கட்டளையிட்டு அம்மூளையின் ஆதின உரிமையாக்கோகங்களைத் தன் பால் மந்திரியாகவிருக்கும் கருணீகர் குமாரனும் சோழப்பிரியன் என்பவனுக்கும், தளகர்த்தன் மகனும் சர்வப்பிரியனுக்கும், தர்ம பரிபாலன கர்த்தன் புதல்வனும் தர்மப் பிரியனுக்கும், வேத விச்வாரனுதிபன் புத்திரரும் மதுராஜனப் பிரியனுக்கும் கொடுத்தனன்.

சென்னிச்சோழன் திரும்பிக் காஞ்சிக்கு வந்தபின், சிறைப்பட்ட மூன்று கருணீகரும் முறையிட்டு மன்னிப்புக்கேட்டுக் கொண்டதால் மனமிசங்கி நீங்கள் உமது மந்திரஜபமமதையால் எம்மை அவமதித்திர்கள் ஆதலின் உம்முடைய ஆதீனத்தை நீக் கிடையும். அத்துர்க்காதேயி பந்தனத்திற்காக வழக்கிய மானி யத்தைக்கொண்டு ஜீவிப்பிரேகளாக எனச் சிறை விடுத்தனன். தூர்க்கிணையக் காலிற் சரடிழுட்டி விலங்கிட்ட காரணம் பற்றி அவ்வெழு கோத்திரத்தாரும் சுரட்டுக்கருணீகர் எனப் பட்ட ஏர். இவ்வறுபத்து நான்கு அகரங்களைப் பின் வந்த அரசர் மேல்நாடு கீழ்நாடு எனப் பகுத்துக்கையால் அப்பிரிவுகளிலிருந்தேர் மேல்நாட்டுக் கருணீகர், சிழ்நாட்டுக் கருணீகரேன் இருதிறப்பட்டனர்.

பின் ஒர் காலத்து மேல்நாட்டார் வகுப்பைப்சார்ந்த சில கருணீகமாதர்கள் தடாகத்தில் வநாநஞ்செய்துவர அவர்களை வழிழிற்தண்ட அரசன் “நீங்கள் எவ்வளவிலிருப்பவர்கள்?” என்று வினாவு, அம்மங்கையர் அரசனேடு பேச வெட்கித் தங்கள் வமச மின்னதைக் கைஜாடைசெய்ய, இவர்களில்வாறு செய்த காரணம் யாதென மந்திரியைக்கேட்க, அவன், இவர்கள் கைகாட்டிக் கருணீகர் என்று செப்பினன். அதோராணமாகக் கைகாட்டிக் கருணீகரேனேக் கிலர் பெயர் பெற்றனர்.


சிரிக்நணீக வம்புப்பாாவம்.

இக்கருணீக வங்சப் பிரபாவம் முன்னேர்களால் உடைக்கப் பட்டபடியே கருங்கக் கூறுகின்றோம். இன்னம்பூரில் சிவாலயக்கணக்கராய் ஒருவரின் கணக்கில் தட்பிதம் கண்டு அரசன் உறுக்கி விசாரிக்கப் பரமசிவமே ஒர் கருணீகச்சிறுவராய் வந்து ஏழ்ம் சமாதானங்குறி அக்கருணீக்கரை இரகவிக்கனர் என இன்னம்பூர்ப் புராணம் பொறிகின்றது. கடைச்சங்கப் புலவருட் டலைவராம் கக்கரும், மணிபேசலை என்னும் தமிழ்ப்பெருங்காப் பிய ஆசிரியராம் சீத்தலைச் சாத்தரும், அஹபான் மூன்று சிவனடியாருள் ஒருவராம் குலச்சிறையாரும் இம்மரபினரே என்னமது புராணம் கூறுகின்றது. இவ்வங்சத்தலைவர் சித்திராகுப்தராதலின் அவரது ஜபந்தியாகிய சித்திராபூர்ணிமை எல்லாக்குலத்தினாப் பார்க்கினும் நமக்குரிய விசீட விரதமாகின்றது. அக்காலத்தில் ஓலை எழுத்தாணிரதெம் சித்திராகுப்தனாப் பிரதமை யிலக்கி ஆவாகனித்துப்பூஜித்து நவதான்யம், பாதுகை, குடை, தானமுருநி பிராம்ருணஞ்சுகு அன்னதானந் தந்து வழிபடுவோர்கள் அக்கடவுள் கிருபையால் யம தண்டனையினின்றும் நிவர்ச்சிக்கப் பெறுவார். கருணீகர் எழுதுங் தொழி லாந் பில்ளோப்பாட்டம் பெறநூற்றைபால் விஶாயகரும் பாரத கதையை எழுதி அப்பெயார் ரூடு னர். நருணீகரோடுக்கும் எழுத்தாணியே உலகினர்க்குறுத்தநும் பொரும் படையாகும். கடவினளவறித்து கப்பலோட்டுவர் மீதாமர்; கலைநூற் கடவினளவுணர்த்து ஒலக வியல்பை நடத்தலால் இவர்களையும் கலாசாகராமீகாமரோன்னலாமே! சில நூற்றுண்டுக்கட்கு முன்னுண்டாகிய வலங்கை இடங்கைச் சாதி விதோதத்தில் அரசரும் அந்தணரும் போலத் தாழும் பொதுவாக நின்றேர் இம்மரபினரே! இவர்களின் கணக்கில் ஞாபகார்த்தம் கட்டப்படும் சிறுகயிறு உலக மாதர்களின் திருமாங்கலஸ்யக் கயிறென்னலாம்! இவங்களென்முதும் ஏட்டால் யாவர்புகழும் அடங்குமாயினும் இவர்கள் புகழை. எழுதப்புகின் ஏடிடங் கொள்ளுமோ? செய்ந்நன்றி மறவாமை, தம்மோடைதிர்த்தோர்க்கு எப்பும் இட்ர்கண்டிரெங்

உசுவு

ஸ்ரீகருணீகர் புராணம்

கல், சத்துருக்களின் பலாபலமறிந்து பகை நீக்கல் முதலிய சுபாவ குணந்தினால் மேம்படுவோரும் இக்கருணீகரே. இன்னன பல பெருமை வாய்ந்த ஸ்ரீகருணீகவம்சத்தினர் யாவரும் தத்தம் குல தர்மநெறி விடாது பல்லூழிகாலம் வாழ்க. சுபம், சுபம், கபம்.



பின்வரும் கோத்திரத்திற் சிலர் வகுப்புகள்.



1. ஆதியூர்—இளம்போதழகியார்.

2. காட்டேர்—அப்பாண்டார்.

3. மகேந்திரபாடி—வாரசின்னார்.

4. பெருமளசை—நாயகனார்.

5. கோழிப்பதாகை—நாகதேவர்.

வை இப்பிராந்தங்களிலுள்ள ஒன்றஞ்சல் பாட்டிற் கண்டவை.



ஆதீனச் சார்க்கத்திற்கண்டபடி பூர்க்குணீக் வம்லத்தவர்
களின் கோத்திர சூத்திராதிகளின் ஜாபிதூ.



வரிசே கெம்பா.	அக்ராரப் பெயர்.	உப குரை மங்கள்.	கோத்திரியகள்	குத்திரை கள்.	வேதங்கள்
1	ஆதியூர் ...	64	அத்திரி மஹரிஷி ..		
2	பூர்க்குண்கலம் ...	32	அலாசல மஹரிஷி ..		
3	பெரும்பூதூர் ...	120	ஊத்யாயன மஹரிஷி ..		
4	கொற்றம்பாலக	32	நிரங்க மஹரிஷி ..		
5	வெங்குளத்தூர் ...	64	அஞ்சலி மஹரிஷி ..		
6	உத்திரம் பேரூர் ...	80	அகத்திய மஹரிஷி ..		
7	வடமதுணை ...	32	குவ மஹரிஷி		
8	புதுப்பாகை ...	64	வகிர்த மஹரிஷி ..		
9	மணிமங்கலம் ..	80	ஆங்கிரச மஹரிஷி ..		
10	சோமங்கலம் ..	64	அஷ்டகேண மஹரிஷி		
<u>ஆக அக்ராரம் 10-க்கு</u>		632	<u>கோத்திரம் 10.</u>	1	1
1	புவிப்பாகை ...	62	வியாக்கிரமபாத மஹரிஷி		
2	சதுரவேதமங்கலம் ..	488	வாமதேவ மஹரிஷி ..		
3	தினையனேரி... ..	64	பிரகு மஹரிஷி ..		
4	மெதுவூர் ...	32	பிரகங்கி மஹரிஷி ..		
5	புண்ணியம் ...	64	கெளதம மஹரிஷி ..		

வரிசீல கேட்கப்படும்.	அக்ராப் பெயர்.	கோத்திரங்கள். உப கிரா மனத்து.	கோத்திரங்கள். குத்திரங்கள். கூத்துக்கள்.
6	வேப்பத்தார் ..	64	அருளாள மஹரிஷி ..
7	நின்றலூர் * ...	64	துன்முட மஹரிஷி ..
8	போளியூர் ...	80	யராசர மஹரிஷி ..
9	ஆற்றுப்பாகை	32	சிறுவ மஹரிஷி ..
10	சோமட்டை ...	32	ஆதிமுனி ரிஷி ..
11	கோயம் பேறூர்	108	அருவாச மஹரிஷி ..
ஆக அக்ராரம் 11-க்கு		1090	கோத்திரம் 11.
			1 1
1	வானவண்மாதேவி ..	32	வேதவியாசமஹரிஷி ..
2	வாயலூர் ...	32	பாதலோசன மஹரிஷி ..
3	காவணிமங்கலம்	64	சன்ற்குமார மஹரிஷி ..
4	கெல்வாயல் ...	108	சமதக்கிணி மஹரிஷி ..
5	திருவெண்ணெய்கல்லூர்	80	சல்ய மஹரிஷி
6	வல்லம் ..	32	திவ்யாங்க மஹரிஷி ..
7	வேஞ்சர் ...	32	சீரமுனி
8	கெல்வேளைக்சேரி	32	கலிப மஹரிஷி
9	கென்மேலி ...	32	கெளட மஹரிஷி
10	பையனூர் ...	32	செய மஹரிஷி
11	பரமேஸ்வரமங்கலம் ...	32	பதஞ்சலி
ஆக அக்ராரம் 11-க்கு		508	கோத்திரம் 11.
			1 1

அஞ்சார, கோத்திர, சுந்திர ஜாபிதா. உக

சிலைச் செம்பர்.	அஞ்சாரப் பெயர்.	கீடா கீடா.5	கோத்திரங்கள்.	குத்திருக் கள்.	வேதங்கள்.
1	திருந்தலூர்	120	மு : சிட்டீச மறைஷி	..	
2	சேர்யூர்	64	சிவமோகாந்தி ஷி	..	
3	புல்வேநூர்	32	சுகரிஷி	..	
4	பருஞ்சூர்	32	புயங்க மறைஷி	..	
5	மாகேந்திரபாடி	120	காசிப ரிஷி	..	
6	இலைக்காட்டேர்	64	குத்திரு	..	
7	பட்டாலம்	80	கோமுதி	..	
8	ஆதம்பாலை	200	காரத மறைஷி	..	
9	உந்திரன் மேற்குர்	64	விசுவாமித்திர மறைஷி	..	
10	கல்லூர்	120	மீனவ மறைஷி	..	
11	கோழிப்பத்தாகை	80	பிரத்துவாச மஹரிஷி	..	
ஆக அஞ்சாரம் 11-க்கு		976	கோத்திரம் 11.	1	1
அந்தாகாரம்					
1	பெருமுள்ளக	64	கால மறைஷி	..	
2	வனவன்மாட்டேவி	32	கண்ணலூவ மறைஷி	..	
3	முதூர்	80	லாடமாமுநி	..	
4	கோலூர்	120	புஷ்பதங்க மறைஷி	..	
5	காமன்புல்கூர்	32	கலைக்கோட்டு மறைஷி	..	
6	கனத்தூர்	64	சத்தியமறைஷி	..	
அந்தாகாரம் 11-க்கு					
அந்தாகாரம்					
1	பெருமுள்ளக	64	கால மறைஷி	..	
2	வனவன்மாட்டேவி	32	கண்ணலூவ மறைஷி	..	
3	முதூர்	80	லாடமாமுநி	..	
4	கோலூர்	120	புஷ்பதங்க மறைஷி	..	
5	காமன்புல்கூர்	32	கலைக்கோட்டு மறைஷி	..	
6	கனத்தூர்	64	சத்தியமறைஷி	..	

வரிசை இடம்.	அக்ராரப் பெயர்.	உப இடாமங்கள்.	கோத்திரங்கள்.	குறியிருக்கும் கள்.	வேதங்கள்
7	இன்னம்துதூர் ...	32	புசல மஹரிஷி	
8	திருமழிஞச் ...	120	பிரியவாக்கிய மஹரிஷி ...	காத்தியாயனம்.	
9	கூரம்	64	உரோம மஹரிஷி ...	காத்தியாயனம்.	
10	தினைப்பெரும்பாக்கம்	32	சிவமித்திர மஹரிஷி ..	காத்தியாயனம்.	
11	காட்டீர்	32	கமண்டல மஹரிஷி ..	காத்தியாயனம்.	
ஆக அக்ராரம் 11-க்கு		672	கோத்திரம் 11.	1	1
1	பல்லாபுரம்	120	சனக மஹரிஷி	
2	ஆழூர்	64	நஷி மஹரிஷி	...	
3	வெலஞ்சேநை	32	மாதவ மஹரிஷி	...	
4	மாங்காடு	64	விண்டு முடி	
5	உக்கல்	80	வசிட்ட மஹரிஷி	...	
6	காயாறு	80	மார்க்கண்ட மஹரிஷி	
7	வெள்வஹார்	120	மந்முகி	நூக்கானம்.
8	திருமயிலை	62	வரல்மீக மஹரிஷி	...	ஆதாவன வோதம்.
9	ஆமிதாசல்லூர் ..	120	கொவ முடி	
10	மதுராந்தகம்... ..	80	மர்சி மஹரிஷி	
ஆக அக்ராரம் 10-க்கு		820	கோத்திரம் 10.	1	1

ஆக அக்ராரம் 64-க்கு உபகிராமங்கள் 4,698, கோத்திரம் 64, குத்திரம் 6, வேதம் 4.